

தொல்காப்பிய உரைத்தொகை


9

சொல்லத்தீகாரம்

கல்லூடு

2

உரைவிளக்கக் குறிப்புகள்
த.பொ.மீனாடசிஸந்தரனார்



பதிப்பாசிரியர்கள்

ஒஜுக்கைலர் இரா. ஜெங்குமரனார்

ஒகைலர் கல்பனா சேக்கிழார்

பதிப்பாளர்
கோ. ஜெவழகன்

9

சொல்லத்தீகாரம் கல்லூடம்-2



2 மூலத்தைக் கையாகி

தொல்காப்பிய

எழுத்தறிவித்த கிரைவன்

மொழியியலில் 'எழுத்து' அறிவிக்க கிரைவன்
கைக்கணத்தில் மொழியியல் காப்பு
மொழி வரலாற்றில் கூர்வும் ஊட்டம் நூசான்
எழுத்துச் சீர்திருத்தம் உபட
தயிழ் வளர்ச்சிக்குப் பாடுபேட பேரவீனர்.

ச.வ. சுன்னுகம்
நூல் - நாள் மறந்த தமிழ் அறிஞர்கள்
பக்.67



தமிழ்மண் பதிப்பகம்

2. சிங்காரவேலர் தெரு, தீயாகராயர் நகர்,
சென்னை - 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி : 9444410654

தொல்காப்பிய உரைத் தொகை

சொல்லதீகாரம்

9

கல்லூடு

தெ.ஸா. சீனாஸீ சுந்தரம் பிள்ளை
(பதிப்பு - 1971)

மீள்பதிப்பு - 2018

பதிப்பாசிரியர்
உதவுகளைவர் இரா. வினாக்குமரனார்
உகங்கள் கல்பனை சேக்கிழரார்

பதிப்பாளர்

கோ. வினாவழகன்

தமிழ்மண் பதிப்பகம்

நூற்குறிப்பு

தொல்காப்பிய உரைத்தொகை - 9

எஸ்ஸிதிதாஸ் - கல்லூடு

முதற்பதிப்பு (1971)
பதிப்பாசிரியர்
மீன்பதிப்பு (2018)
பதிப்பாசிரியர்கள்
பதிப்பாளர்

தெ.பொ. மீனாட்சி சுந்தரம்
முதுமுனைவர் இரா. இளங்குமரனார்
முனைவர் கல்பனா சேக்கிழார்
கோ. இளவழகன்

பக்கம்	: 24+432 = 456
விலை	: 710/-

பதிப்பு

தமிழ்மன் பதிப்பகம்

எண். 2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 600 017.
தொ.பே.: 24339030, செல்: 9444410654
மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com

- ◆ தாள் : 16.0 கி. மேப்லித்தோ, ◆ அளவு : 1/8 தெம்மி ◆
- ◆ எழுத்து : 11.5 புள்ளி, ◆ பக்கம் : 456 ◆
- ◆ கட்டமைப்பு : இயல்பு ◆ படிகள் : 500 ◆
- ◆ நூலாக்கம் : கோ. சித்திரா ◆
- ◆ அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish) ◆
- ◆ அச்சு : மாணவர் நகலகம், பிராசுசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்லிசன்ஸ், தூரிகை பிரின்ட்ஸ், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006. ◆

தொல்காப்பிய உரைத்தொகை

தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் கூட்டு!

அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுற்ற தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்!

முன்னெப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருஞ்சலமுமாம்!

***** ***** *****

இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுள்ள எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஒரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னெப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இனைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது.

இரா. இளங்குமரன்



TAMIL NADU GOVERNMENT ORIENTAL SERIES
No. CLVIII

**TOLKĀPPIYAM — COLLADHIKĀRAM
WITH
KALLĀTAR'S VIRUTTI**

Edited by :

Dr. T. P. MEENAKSHISUNDARAN, M.A., M.O.L., B.L.,
Formerly Vice-Chancellor of Madurai University,
Madurai.

General Editor :

Thiru R. N. SAMPATH, M.A., P. & P.A., (Dip.)
Curator,
Government Oriental Manuscripts Library,
Chepauk, Madras-5.

பால்வடம் யாவிசிக்கும்
அழிட நூல் காரிபகல்
திருமுதுகுன்னும்

©

GOVERNMENT OF TAMIL NADU

❖ தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ❖

v



பல்கலைக் கிள்வர்

தே.பொ. மீனாட்சி சுந்தரம்

தோற்றும் : 08.01.1901 – மறைவு : 27.08.1980

தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்

பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ. எனப்படும் இவர். சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் 08.01.1901இல் பொன்னுசாமி என்பார் மகனாராகத் தோன்றியவர். இப் பொன்னுசாமி, பெரும் பேராசிரியராக விளங்கியவர் ஆகிய மீனாட்சி சுந்தரனார் மாணவர்வழி மாணவர் ஆதலால் இப்பெயர் சூட்டினார் தம்மகனார்க்கு!

‘தெ’ என்பது இவர்தம் முன்னோர் வாழ்ந்த ‘தென்பட்டினம்’ என்னும் பெயர் குறிப்பதாகும். அது செங்கற்பட்டு மாவட்டத்திலும் பெயர் குறிப்பதாகும்.

1922இல் சட்டப்படிப்பு முடித்து, 1924 இல் வரலாற்றுத் துறையில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஒ.எஸ். பட்டமும் பெற்றார். நாட்டுத் தொண்டிலும் கல்வித் தொண்டிலும் ஈடுபட்ட இவர் அத்தொண்டுகளில் நகராட்சி, பள்ளிகள் நிறுவுதல் ஆகியவற்றில் பெரும் பொறுப்புகளை ஏற்றுச் சிறப்புறச் செய்தார். பலப்பல மாநாடுகளில் பங்கு கொண்டார். தமிழ்ப் புலமையொடு, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வடமொழி, இந்தி, பிரெஞ்சு, செருமன் ஆகிய பன்மொழி பயின்றவராகவும் வண்ணனை மொழிநூல் வல்லாராகவும் விளங்கினார்.

படிப்பார்வம் மிக்கவராய் நூலகம் நூலகம் எனச் சென்று, தாமே நூலகமாகத் திகழும் திறனுற்றார். இவர் உடன் பிறந்தாராகிய கிருட்டிணசாமிப் பாவலர் நாடகத் துறை வல்லாராய் விளங்கி, இங்கிலாந்து சென்றும் நாடகம் நடத்தியவராவர்.

1958 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்துறைத் தலைவராய் விளங்கி மொழியியல் துறையை வளம்படச் செய்தார். 1961 இல் அமெரிக்கச் சிகாகோப் பல்கலைக்

கழகத்திலும் பேராசிரியராகப் பணி செய்தார். மதுரையில் 1966இல் பல்கலைக் கழகம் தோன்றியதும் முதல் துணை வேந்தராக அமர்ந்து அதன் பல்வேறு துறை வளர்ச்சிக்கு அடித்தள மிட்டவராவர்.

‘பல்கலைச் செல்வர்’, ‘பன்மொழிப் புலவர்’ என்னும் விருதுகளும் டி.எல்.டி.பட்டங்களும் பெற்ற இவர் சிலப்பதிகாரத்தை ‘மக்கள் காவியம்’ என முழங்கி, கானல் வரி முதலாயவற்றில் அரிய ஆய்வுகளை வழங்கினார்.

தொல்காப்பியக் கல்லாடப் பதிப்பு - சொல்லதிகாரம் இவர் பதிப்புத் தொண்டின் சிறப்புச் சான்றாகும்.

இரா. இளங்குமரன்

தொல்காப்பியம் ஓரிய பதிப்புகளும் தேவைகளும்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னாலே. காரணம் தமிழக மடங்கள் நன்னாலைப் பயிற்றிலக்கணமாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னால் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும், அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னால், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந்தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னால் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாவிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்துக்காரம் உரையோடு அச்சிடப்பட்டது.

தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்துக்காரம்

நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னெந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேஸ்வரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன.

இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வத. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசயர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன.

மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள்

முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளௌவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தஅந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன.

முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக்கஞக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்ற வற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன.

பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர் களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த,

- நூற்பா நிரல்
- மேற்கோள் சொல் நிரல்

- மேற்கோள் சொற்றொடர் நிரல்
- செய்யுள் மேற்கோள் நிரல்
- கலைச் சொல் நிரல் (நூற்பாவழி)
- கலைச்சொல் நிரல் (உரைவழி)

ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

- பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன.
- முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன.
- தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன.

சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892

சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர்

1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீன் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன.

கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927

சொல்லதிகாரம் - இளம்பூரணம்

இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக்குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது.

வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935

எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம்

1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928-இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிரஸ், தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின்

வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளத்திகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இருஇயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்ட்ராலு அண்ட ஸன்ஸ் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எஸ். வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீன் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது.

இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929

சொல்லத்திகாரம் - தெய்வச் சிலையார்

1929 - இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வெங்கடாசலம் பிள்ளை. இதன் நிமுற்படிவம் 1984 - இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943, 1948

எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லத்திகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர்

1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்தத்திகாரம் நச்சினார்க்கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல்

சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்தத்திகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன.

1868 - இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னப்பட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சக்கூடத்தில் சிவை. தாமோதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால் பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 - இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது.

1885 - இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்க்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 - இல் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஒலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மாநா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட

தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னெந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசயர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமஸ்ரீ சி. கணேசயர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈடுகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சன்னாகம், திருமகன் அழுத்தகத்தில் பதிப்பிக்கப்பட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது.

2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசயரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீன்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971

சொல்லதிகாரம் கல்லாடம்

சிவை.தாமோதரம் பின்னை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டிஎன் அப்பணையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ஸ்ரீமான் எம் சேகூகிரி சாஸ்திரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சன்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார் (1920) நவநீதகிருஷ்ண பாரதி (1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார் (1922)

கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் மநா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார்.

1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லத்திகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இதுநான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது.

1971 -இல் தெ.பொமீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மன் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லத்திகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது.

இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தனர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான் மனதிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன்

உடையதாக இருக்கும். பின்னினைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மன் பதிப்பக உரிமையாளர் ஜயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் முத்த அறிஞர், செந்தமிழ் அந்தனர் முதுமுனைவர் ஜயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள்.

பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூல்கம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீன்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி.கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி.கணேசையரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு. ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

“முனைவர் பா. மதுகேஸ்வரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச.குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன.

பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஜயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப்பணித்தஜயா முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஜயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி.தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப.கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா.பரமேசவரன், திரு தனசேகரன், திரு கு.மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்டமாணவர்கள் பா. மாலதி, கா. பாடு, ச. கோவிந்தராச, கா.கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன்.

கல்பனா சேக்கிழார்

நாமூவுரை

தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவுலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள்.

தமிழிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அணவுரும் அறிவர்.

தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு.

தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும்.

“ஓவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின்

எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும்.”

- உரையாசிரியர்கள், (மு.வெ. அரவிந்தன்).

“தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்போழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள்”

- அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்)

மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமையாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வெ. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவுலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மன்ற பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது.

2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இவ்வரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம்.

இவ்வாழ்வியல் நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஜயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிமார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும்

அளித்து வரும் இனிய நன்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன்.

தமிழர்கள் தம் இல்லம் தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்ச்சிரோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம்.

கோ. இளவழகன்

நூலாக்கத்திற்கு உதவியோர்

முதன்மைப்பதிப்பாசிரியர்:

முதுமுனைவர் இரா. இளங்குமரனார்

தைணப்பதிப்பாசிரியர்:

முனைவர் கல்பனா சேக்கிழார்

நூல் வடிவமைப்பு:

கோ. சித்திரா

மேல்கை வழவுமைப்பு:

செல்வன் பா. அரி (ஹரிஷ்)

திருத்தத்திற்கு உதவியோர்:

புலவர் பனசை அருணா

புலவர் மு. இராசவேலு

முனைவர் அரு. அபிராமி

முனைவர் ஜா. கிரிசா

நூலாக்கத்திற்கு உதவியோர்:

திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன்,

திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன்

கணினியில் நூலாக்கம்:

- ❖ மாணவர் நகலகம்,
- ❖ பிராசக இந்தியா,
- ❖ ரியல் இம்பேக்ட் சொல்யூசன்ஸ்,
- ❖ தூரிகை பிரின்டஸ்

உள்ளடக்கம்

பெயரியல்	3
வினையியல்	48
இடையியல்	148
கல்லாடம் பின்னினைப்புகள்	166
கல்லாடனார் விருத்தி (வேறு உரை)	200
பின்னினைப்புகள்	256
1. தெ.பொ.மீ. ஒரு பன்முகப் பார்வை	257
2. இலக்கணக் கொள்கைகளும் தெ.பொ.மீ.யின் பார்வையும்	281
3. உரைநெறியும் விளக்கமும்	300
குத்திர எண்ணிக்கை -		
பிறவுரை யாசிரியரும் கல்லாடரும்	328
- சொல்லகராதி	332
- அருஞ்சொல் அகர வரிசை	351
- நூற்பா நிரல்	392
- சொல் நிரல்	398
- சொற்றொடர் நிரல்	403
- செய்யுள் நிரல்	413
- கலைச்சொல் நிரல் - நூற்பாவழி	417
- கலைச்சொல் நிரல் - உரைவழி	421

வெள்ளிகாரம்

கல்லாடனார்

**தெ.பொ. மீனாடசி சுந்தரனார்
(1971)**

தமிழ்நாட்டு அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தின் வழியாக
இந்நால் 1971 இல் வெளிவந்துள்ளது. இதனை மூலமாகக் கொண்டு
இப்பதிப்பை வெளியிடுகின்றோம்.

பெயரியல்

இதுகாறும் அல்வழி வேற்றுமையாகிய தொடர்மொழி யிலக்கணங்கூறிய ஆசிரியர், இனி அத்தொடர்மொழிக்கு உறுப்பாகிய தனிமொழி யிலக்கணங்கூறத் தொடங்கி முதற்கண் பெயரிலக்கண முனர்த்துகின்றார். அதனால் இது பெயரிய வென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் 43-குத்திரங்கள் உள்ளன. இவற்றை 41-குத்திரங்களாக அடக்குவர் தெய்வச்சிலையார்.

எல்லாச் சொற்களும் பொருள் குறித்து வருவனவே. சொல்லாற் குறிக்கப்பட்ட பொருளைத் தெரிந்துகொள்ளுதற்கும் சொல்லைத் தெரிந்துகொள்ளுதற்கும் அச்சொல்லே கருவியாகும். சொல் பொருளுணர்த்தும் முறை வெளிப்படுநிலை, குறிப்புநிலை யென இருவகைப்படும். சொல்லெனச் சிறப்பித்துரைக்கத்தக்கன பெயரும் வினையும் என இரண்டேயாம். இடைச் சொல்லும் உரிச்சொல்லும் பெயர் வினைகளைச் சார்ந்து தோன்றுவன என்பர் ஆசிரியர்.

பெயர் என்பது பொருள். பொருளை யுனர்த்துஞ் சொல் பெயர்ச்சொலெனப்பட்டது. பொருளது புடைபெயர்ச்சியாகிய தொழிற் பண்பின் காரியம் வினையாகும். அவ்வினையை யுனர்த்துஞ்சொல் வினைச்சொலெனப்பட்டது. பெயருமாகாது வினையுமாகாது அவ்விரண்டற்கும் நடு நிகரனவாய் நிற்பன இடைச் சொற்களாம். இடை-நடு. குணப்பண்பும் தொழிற்பண்பு மாகிய பொருட்பண்பையுனர்த்துஞ் சொற்கள் உரிச்சொற்களாம். பொருட்குப் பண்பு உரிமையுண்டு நிற்றலின் அப்பண்பினை யுனர்த்துஞ்சொல் உரிச்சொலெனப்பட்டதென்பர் சிவஞான முனிவர்.

உயர்திணைப் பெயரும், அஃறிணைப் பெயரும், அவ்விரு திணைக்கும் ஒத்து உரிமையுடைய விரவுப்பெயரும் எனப் பெயர்ச்சொல் மூன்று வகைப்படும். அவன், பெண்மகன், சாத்தன் என

நகரவீறும், அவள், மக்கள், மகள் என எகரவீறும் நம்பி, பெண்டாட்டி, முள்ளி என இகரவீறும், ஆடூ, மகடூ, அழிதூ என உகரவீறும் உயர்தினை ஆண்பால் பெண்பால் கஞக்கும் அஃறினைக்கும் உரியவாய் வந்தன. இப்பெயர்ச் சொற்களை வினைச் சொற்போல இன்னாறு இன்ன பாலுக்குரித்து என ஈறு பற்றிப் பகுத்துணர்த்துதலாகாமையின் இருதினைப் பிரிந்த ஐம்பாலுணர்த்துஞ் சொல்லாதற்குப் பெயருள் உரியன உரியவாம் என்றார் தொல்காப்பியனார்.

இவ்வியலில் 8-முதல் 12-வரையுள்ள சூத்திரங்களால் உயர்தினைப் பெயர்களையும், 13-முதல் 14-வரையுள்ள சூத்திரங்களால் அஃறினைப் பெயர்களையும், 17-முதல் 19-வரையுள்ள சூத்திரங்களால் விரவுப்பெயர் பால் விளங்க நிற்றலையும், 20-முதல் 36-வரையுள்ள சூத்திரங்களால் இரு தினைப் பொதுப்பெயர்களையும் அவற்றின் வகையினையும் விரித்துக் கூறுவர் ஆசிரியர்.

அருவாளன், சோழியன் என்றாங்கு நிலம்பற்றி வழங்கும் பெயர் நிலப்பெயர். சேரன், சோழன், பாண்டியன் என்றாற்போல ஒருவன் பிறந்த குடி பற்றி வழங்குவன் குடிப்பெயர். அவையத்தார், அத்திகோசத்தார் என்றாங்கு ஒரு துறைக்கண் உரிமை பூண்டபலரையுங் குறித்து வழங்குவன் குழவின்பெயர். தச்சன், கொல்லன் என்றாற்போலத் தொழில்பற்றி வழங்கும் பெயர் வினைப்பெயர். அம்பர்கிழான், பேரூர்கிழான் என்றாற்போல உடைமைப் பொருள்பற்றி அதனையுடையார்க்கு வழங்கும் பெயர் உடைப்பெயரெனப்படும். கரியன் செய்யன், நல்லன் தீயன் என்றாற்போல நிற முதலிய குணம் பற்றி அப்பண்புடையார்க்கு வழங்கும் பெயர் பண்புகொள் பெயராகும். தந்தையர், தாயர், தன்னையர் என அம்முறையுடையார் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயராம். பெருங்காலர், பெருந்தோளர் என்றாற்போலச் சினையுடைமைபற்றி அச்சினையுடையார் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க்குறித்த சினை நிலைப் பெயராம். ஆயர், வேட்டுவர் முதலாகத் தினைபற்றிப் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க் குறித்த தினை நிலைப் பெயராம். பட்டி புத்திரர் கங்கை மாத்திரர் என்றாற்போல வினையாட்டுக் குறித்து இளைஞர்கள் பகுதிபடக் கூடித் தமக்குப்

படைத்திட்டுக்கொள்ளும் பெயர் கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரெனப்படும். ஒருவர், இருவர், மூவர் என எண்ணாகிய இயல்புபற்றி இவ்வளவினர் என்னும் பொருளில் வழங்கும் பெயர் இன்றிவரென்னும் எண்ணியற் பெயராம். இங்கெடுத்துக் காட்டிய பெயர் விகற்பமெல்லாம் தம் காலத்தே தமிழகத்தில் வழங்கப்பெற்றனவாதலின் இவற்றைப் பால் விளங்க வந்த உயர்தினைப் பெயர்களில் அடக்கிக் கூறினார் ஆசிரியர்.

ஆ, யானை, தெங்கு, பலா என்றாற்போன்று ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் வழங்கும் அஃறினைப் பெயர்களை ‘அஃறினையியற் பெயர்’ எனக் குறியிட்டு வழங்குவர் தொல் காப்பியர். இவற்றை நன்னூலாரும் பிறரும் பால்பகா அஃறினைப் பெயர் என வழங்குவர். ஒருவர்க்குக் காரணங் கருதாது சாத்தன், கொற்றன் என்றாங்கு இயல்பாக இட்டு வழங்கும் பெயர் இயற்பெயரெனப்படும். பெருங்காலன், முடவன் என்றாற்போன்று சினையுடைமைபற்றி முதற்பொருஞ்கு வழங்கும் பெயர் சினைப் பெயராம். சீத்தலைச் சாத்தன், கொடும் புறமருதி என்றாற்போன்று சினைப் பெயரொடு தொடர்ந்துவரும் முதற்பெயர் சினைமுதற் பெயராம். பிறப்பால் ஒருவரோடொருவர்க்குளதாகிய முறை பற்றித் தந்தை, தாய் முதலாக வழங்கும் பெயர்கள் முறைப் பெயர்களாம். இயற்பெயர், சினைப் பெயர், சினைமுதற் பெயர், முறைப் பெயர் ஆகிய இவையும் தாம், தான், எல்லாம், நீயிர், நீ என்பனவும் இருதினைக்கும் உரியனவாய் வழங்கும் பொதுப் பெயர்களாகும். இவற்றை விரவுப்பெயர் என வழங்குதலும் உண்டு. மேற்கூறிய இயற்பெயர், சினைப் பெயர், சினைமுதற் பெயர் ஆகிய மூன்றும் ஆண்மை பெண்மை ஒருமை பன்மை என இந்நான்குங் காரணமாக இருதினைக்கும் பொதுவாகி வழங்குங் கால் முந்நான்கு பன்னிருண்டுவகைப்படுமென்றும், முறைப் பெயர் ஆண்மை முறைப் பெயர் பெண்மை முறைப் பெயர் என இரு வகைப்படுமென்றும், இவை பெண்மை சுட்டிய பெயர், ஆண்மை சுட்டிய பெயர், ஒருமை சுட்டிய பெயர், பன்மை சுட்டிய பெயர் என நான்காயடங்குமென்றும், இவற்றுள் பெண்மை சுட்டிய பெயர் உயர்தினையில் பெண்ணொருத்தியையும் அஃறினையில் பெண்ணொன்றையும் உணர்த்துதலும் ஒருமை சுட்டிய பெயர் உயர்தினையுள் ஒருவனையும் அஃறினையில் ஆண் ஒன்றையும் உணர்த்துதலும் ஒருமை சுட்டிய பெயர் உயர்தினையுள் ஒருவன்

ஒருத்தி என்னும் இருபாலும் அஃறினையில் ஒன்றன்பாலு மாகிய மூன்று பால்களை யுணர்த்துதலும், பன்மை சுட்டிய பெயர் இருதினைப் பன்மையும் உணர்த்தி வருதலோடு அவற்றுள் ஒரு சாரன் அஃறினையொருமை அஃறினைப் பன்மை உயர் தினையில் ஆண்மை பெண்மை ஆகிய இந்நான்கு பால்களை யுணர்த்துதலும் உடையனஎன்றும் விரித்துரைப்பர் தொல்காப்பியர்.

பன்மை சுட்டிய பெயர் என்பதற்கு இருதினையிலும் பன்மைப் பாலைச் சுட்டிவரும் பொதுப் பெயரென்பதே பொருள். இதுவே ஆசிரியர் கருத்தென்பது தாமென் கிளவி பன்மைக்குரித்தே’ (தொல்-சொல். 181) ‘ஏனைக்கிளவி பன்மைக்குரித்தே’ (தொல்-சொல். 187) எனவருஞ் சூத்திரங்களால் உயர்தினைப் பலர்பாற்கும் அஃறினைப் பலவின் பாற்கும் பொதுவாகிய நிலையினைப் பன்மையென்ற சொல்லால் அவர்க்கூறுதலால் நன்கு புலனாம். பன்மை சுட்டிய பெயர்கள் தமக்குரிய இருதினைப் பன்மையையுஞ் சுட்டி வழங்குதலே முறையாகவும் அவற்றுள் ஒருசாரன் அஃறினையில் ஒன்றன்பால் பலவின்பால் உயர்தினையில் ஆணொருமை பெண்ணொருமை ஆகிய இந்நான்கு பால்களையும் குறித்து வருதலுண்டென்பார்,

‘பன்மை சுட்டிய எல்லாப் பெயர்கும்
ஒன்றே பலவே ஒருவ ரென்னும்
என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே’

எனச் சூத்திரஞ் செய்தார் தொல்காப்பியனார். இதன்கண் என்றிப்பாற்கும் என்ற உம்மையால் பன்மை சுட்டிய பெயர் தனக்குரிய இருதினைப் பன்மையையும் ஏற்றுவருதலை ஆசிரியர் தழிஇக் கூறினாராதல்வேண்டும். இவ்வண்மை ‘தன்பாலேற்றலை உம்மையால் தழிஇயினார்’ எனவரும் சிவஞானமுனிவர் உரைக் குறிப்பினால் இனிது புலனாதல் காண்க. இங்கே “பன்மை சுட்டிய பெயரென்பது வென்குடைப் பெருவிற்றில் என்பதுபோல ஒருமையியைபுநீக்காது இயைபின்மை மாத்திரை நீக்கிப் பன்மை சுட்டும் என்பதுபட நின்றது” என்பர் சேனாவரையர். இச்சூத்திரத்திற் கூறியவாறு பன்மை சுட்டிய பெயர் உயர்தினைப் பன்மையையுணர்த்தா தொழிதலும் ஏனையொருமைகளை யுணர்த்துதலும் பொருந்தா வென்பது கருதி இத்தொல்காப்பியச் சூத்திரக் கருத்தை மறுத்தல் என்னும்

மதம்பட ‘அவற்றுள்’ ஒன்றேயிரு, தினைத் தன்பாலேற்கும்’ என நன்னூலார் சூத்திரங் செய்தாரென்பர் சங்கர நமச்சிவாயர், பன்மை சுட்டிய பெயரென்றது உயர்தினை ஆணோருமை பெண்ணோருமை அஃறினையொருமை பன்மை ஆகிய பல பால்களையும் சுட்டி நிற்றலின் இனமுள்ள அடைமொழியே யென்பதும் எவ்வகையால் நோக்கினும் ஆசிரியர் தொல் காப்பியனார் கருத்து மறுக்கத்தக்கதன்றென்பதும் சிவஞான முனிவர் கருத்தாகும்.

ஒருவரென்னும் பெயர்ச்சொல் ஒருவன் ஒருத்தி யென்னும் இருபாற்கும் பொதுவாய் வழங்கும். அச்சொல் பொருளால் ஒருமையைக் குறிப்பதாயினும் பலர்பாற் சொல்லோடு தொடரும் இயல்புடையதாகும். பெண் மகன் என்னும் பெயர் பெண்பால் வினைகொண்டு முடியும். பெயர்களின் ஈற்றயலிலுள்ள விகுதி ஆகாரம் செய்யுள்ள் ஒகாரமாகத் திரியும். செய்யுளிலே கருப் பொருள்களின்மேல் வழங்கும் இருதினைப் பொதுப் பெயர்களுள் அவ்வந்நிலத்து மக்களால் அஃறினைப் பொருளுக்கே யுரிமை யுடையனவாய் வழங்கும் பெயர்கள் உயர்தினையை யுணர்த்தா வென்பர் ஆசிரியர்.

- க. வெள்ளைவாரணனார்
நூல்வரிசை 10, பக். 204-208

'ஜந்தாவது'

பெயரியல்

152. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே.

²என்பது சூத்திரம்.

இவ்வத்து என்ன பெயர்த்தோ எனின், பெயர் இலக்கணம் உணர்த்தினமையின் பெயரியல் என்னும் பெயர்த்து.

மேல் ஒத்தினோடு இதற்கு இயை³பு என்னோ ⁴எனின், மேற்பெயர் இலக்கணம் உணர்த்தி, அவ்இலக்கணம் உடைய அவ்இயற்பெயர் இவை என்று அவற்றுத் தீர்த்து உணர்த்திய எடுத்துக்கொண்டான் என்பது.

⁵இம்முதற் சூத்திரம் என்றுதலிற்றோ எனின், நான்கு வகைப்பட்ட சொல்லிற்கும் பொதுவாயதோர் இலக்கணம் ⁶உணர்த்துதல் நுதலிற்று.

⁷இதன் பொருள்:- தமிழ்ச்சொல் எல்லாம் ஒரு பொருள் உணர்த்துதலைக் கருதியே நடக்கும்; பொருள் உணர்த்துதலைக் கருதாது நடப்பன இல்லை என்றவாறு.

(ஐ-ம்.)

சாத்தன், கொற்றன் என அவ் அப்⁸பெயர் ⁹அவ் அம்மக்களை உணர்த்தின.

உண்டான், தின்றான் ¹⁰என்பன அவ் அவ் வினைச் சொற்கள் அவ் அவ் வினையை உணர்த்தின.

அதுமன் உறுகால் எனவும், சென்மதி தவச¹¹சேய் நாட்டார்¹²எனவும் இவை அவ்இடையும் உரியும் அவ்அப் பெயர்வினைகளை¹³அடுத்து ஒருபொருளை உணர்த்தின.

மற்று, இஃது, ஆயிருதிணையினிசைக்கு மன்சொல் என்புழி அடங்கிற்றுப் பிற எனின்; ஆண்டு எல்லாச் சொல்லும் ஒருதலை யாகப் பொருள் உணர்த்தும் என்னும் துணிபு விதி இன்மையின் ஈண்டுக் கூறினான் என்பது.

மற்று அசைநிலை இடைச்சொற்கள் பொருள்¹⁴ உணர்த்தா வாலெனின், அவையும் ஒருவாற்றான் சிறுபான்மை பொருள் உணர்த்தும் என உணர்க. அல்லது உம் இது பெரும்பான்மை¹⁵ எனினும் அமையும்.

முயற்கோடு¹⁶ என்னும் தொடக்கத்தன பொருள் உணர்த் தாவாலெனின், இவை¹⁷ நன்மக்கள் வழு.....¹⁸ என்று பொருண்மை திரிந்து முயற்கோடு இல்லை எனப் பின்வருஞ் சொல்லோடு படுத்து¹⁹ நோக்க வந்த இன்மை விளக்க வந்ததாம்.

இனி இறிஞி, மிறிஞி என்னும் தொடக்கத்தனபொருள்²⁰ விளக்காவே எனின் அவை²¹ நன்மக்க என்பது. (1)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 152-1 | ii “பூர்வாமஜெஜயம் ஜந்தாவது பெயரியல்” |
| | vi “5 பெயரியல்” |
| 2 | i “என்னுதலிற்றோ என்னை” |
| | இவ்வோத்து என்ன பெயர்த்தோ” |
| | ii-iii-vi-vii-viii “இவ்வோத்து என்ன பெயர்த்தோ” |
| | (ii-vi ல் “என்ன” என்பது ‘என்னை’ என்றுள்ளது) |
| 3 | v “யு” |
| 4 | vi “எனின் பெயரிலக்கணம்” |
| | v-vii-i “எனின் மேற்பெயரதிலக்கணம்” |
| 5 | ii-vi-vii “இனி இம்முதற் சூத்திரம்” |
| 6 | ii-vii “உணர்த்தல் நுதலிற்று என்க இனி-” |
| 7 | v (முன் இயலில் போல இந்த இயலிலும் ‘இதன் பொருள்’ என்பதற்குப் பதிலாக ‘உரை’ என்றே இந்தப் பிரதி வருகின்றது) |

- 8 iii “பெயர்கள்”
 9 vi “அவ்வப்பொருள்களை”
 v “அவ்வவ் மக்களை”
 10 ii-vi-vii “எ-அவ்வவ்”
 11 “செய்” (குறில்நெடில் வேற்றுமை இன்மையின் இவ்வாறுள்ளாட் பிரதிகளிலும் இருப்பினும் “செய்” எனக்கொண்டு பதிப்பிக் கப்பெற்றது)
 12 ii-vi-vii “எனவும் வரும் இவை”
 13 i-ii-vi-vii “அடைந்து ஒரு பொருளை”
 v “அடைந்து நின்று ஒரு பொருளை”
 14 i “உணர்த்தாவா வெனின்” (வ-ல மாறாட்டம்)
 15 i “எனின் - உம் மையும்”
 ii-vi “எனினும் அமையும் என்பது”
 16 ii “யாமை மயிற்கம்பலம் என்னுந் தொடக்கத்தன்”
 17 i-ii “தன்மக்கள்”
 18 iii “ன்று”
 152-19 vi “நோக்கி அவற்றது இன்மை”
 ii-vii “நோக்கவற்றது இன்மை”
 20 i “விளக்கவே யெனின்”
 ii-vi-i-vii “விளக்கவா லேனின்”
 21 i-ii-i-v-vii “நுன்ம - - என்பது”

153. பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லி னாகும் என்மனார் புலவர்.

என்பது என்றுதலிற்றோ எனின், இதுவும் அச்சொற்கள் பொருள் உணர்த்தும்வழிக் கிடந்த தோர் இலக்கணம் உணர்த்தல் நுதலிற்று.

இதன் ¹பொருள்:- பொருள்கள் ²தெரியநிற்றலும், அப்³பொருளை அறியப்படாது சொற்கள் தெரிய நிற்றலும் என்னும் இவை இரண்டும், சொற்கள் ஏதுவாக உளவாகும் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

பொருண்மை தெரிதற்கு உதாரணம் மேற்காட்டினவே.

சொன்மை தெரிதற்கு ⁴உதாரணம்:- பெயர்ச்சொல், வினைச் சொல், இடைச்சொல், உரிச்சொல், பெயரெச்சம், வினையெச்சம், முற்றுச்சொல் என இவை அவ் அச்சொற்களையே பொருளாக உணர்த்தின எனக் கொள்க.

மற்றிதுவும் பொருண்மை தெரிதலே ஆம் பிற, எனின் தாம் ⁵பொருண்மை மூச் சொல் என வேறுபட்டு நிற்கும் ; ஆதலின் இதனை வேறு ⁶கூறினான் என்பது.

மற்றொரு சொல் தன்னின் வேறாயதோர் சொல்லைப் பொருண்மையாக உணர்த்தாது, வேறேன் கிளவி என்றாற்போல அச்சொல் தன்னையே உணரநிற்றலும் ⁷உண்டாம் என்ன, அதுவும் சொன்மை தெரிதல் என அடங்கிற்றுப் போலும்.

மற்றும், மேல் எய்திய பொருண்மைதெரிதல் ஈண்டுக் கூறல் வேண்டா எனின், முற்கூறியதிற் பிற்கூறியது வலிலைடைத்தாகலின் அஃது விலக்குண்ணும் என உம்மை கொடுத்தாயினும் ⁸ஒதற்பால அதனை நன்கு உணர்தற் பொருட்டு உடன் ஒதினான் என உணர்க.

(2)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 153-1 | ii-vii “பொருள் வருமாறு” |
| 2 | i-ii-iv “தெரியாநிற்றலும்” |
| 3 | i-ii-iv-vii “பொருளை சொற்கள் தெரியா நிற்றலும்”
v “பொருள் . . . ற்கள் தெரிய நிற்றலும்” |
| 4 | ii “உதாகரணம் பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல்”
v “உதாரணம் சொல் இடைச்சொல்” |
| 5 | v “பொரு மூச்சொல்” |
| 6 | ii-vi-vii-viii “கூறினார் என்பது” |
| 7 | v “உண்டாக அதுவும் சொன்மை திரிதல் எனவே” |
| 8 | i “ஒதற்பாலவதனை நன்கு”
v “ஒதற்பாலதனை நன்கு”
vi “ஒதற்பாலவதான நன்கு” |

154. தெரிபவேறு நிலையலும் குறிப்பிற் ரோன்றலும்
இருபாற் றென்ப பொருண்மை நிலையே.

என்பது என்றுதலிற்றோ எனின், இதற்கும் அக்கருத்து ஒக்கும்.

இதன் பொருள்:- இச்சொல்லினது பொருள் இது எனத் தெரிந்து வேறு நிற்றலும், அவ்வாறு அன்றிச் சொல்லுவான் குறிப்பினான். இச்சொல்லினது பொருள் இது என அறிய நிற்றலும் என ¹இருபகுதிற்று என்று சொல்லுவர் ²ஆசிரியர் சொற்கள் உணர்த்தும் பொருளது நிலைமையை என்றவாறு.

(உ-ம்.)

³இடர், திடர் என்பன தெரிபுவேறு நிலையல். சோறுண்ணா நின்றான், கற்கறித்து நன்கு ⁴அட்டாய் என்றல் ⁵குறிப்பின் தோன்றல். (3)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 154-1 | v “இருபகுதித்து” |
| 2 | vi “ஆசிரியர் என்றவாறு” (சொற்கள் விடுபட்டுள்ளது) |
| 3 | vi “இடாதிடா (புள்ளிடாமை) |
| 4 | ii-vii “என்ற வழித்திங்கட்டா யென்றல்” |
| 5 | “குறிப்பிற்றோன்றல்” |

155. சொல்லெனப் படுப பெயரே வினைஎன் றாயிரண் டென்ப அறிந்திசி னோரே.

என்பது என்றுதலிற்றோ எனின்,, மேற்பொருள் உணர்த்தும் எனப்பட்ட சொல்லிற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்தல் நுதலிற்று.

இதன் பொருள்:- சொல் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவன பெயர்ச்சொல் ¹என்றும், வினைச்சொல் என்றும் ²அவை இரண்டும் என்று சொல்லுப, இலக்கணம் அறிந்த ஆசிரியர் என்றவாறு.

பெயர்ச்சொல், ³பொருளை உணர்த்துதலின் முற்கூறப் பட்டது. வினை, பொருளது புடைபெயர்ச்சியாகிய தொழிலினை உணர்த்தலின் சிறப்பின அல்ல என்று ⁴பிற்கூறப்பட்டது. எனச் சிறப்பின்கண் வந்தது. (4)

அடிக்குறிப்புகள்

- 155-1 vi “என்றும் அவை வேண்டும்”
(என்றும் என பின்வருவதோடு முன் வருவதனை மயங்கிய மயக்கத்தால் சொற்கள் விடுபட்டன.)
- 2 ii-vii “அவ்விரண்டும்”
iii “இவையிரண்டும்”
- 3 iv “பொருளை உணர்த்தவின் சிறப்பின அல்ல” (உணர்த்தவின் எனப் பின்வருவதோடு முன்வருவதனை மயங்கிய மயக்கத்தால் விடுபட்ட பாடம். “பிற்கூறப்பட்டது எனப்படுப- சிறப்பின்கண் வந்தது” என்றிருந்தது போலும்.)
- 4 i “பின் கூறப்பட்டது”

156. இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கிற நோன்றும் என்ப.

என்பது என்றுதலிற் ரோ எனின், இறந்தது காத்தலை நுதலிற்று.

இதன் பொருள்:- இடைச்சொல் ஆகிய சொல்லும், உரிச்சொல் ஆகிய சொல்லும், பெயர்வினைகட்கு இடமாகிய ¹இடத்தேதோன்றும்; தாமாகத் தோன்றா என்றவாறு.

²மற்றுச் ³சொல் நான்கு என ஒன்றாக ஒதாதது என்னை எனின், இடை உரிகள், பெயர் வினைகளை அடைந்து நின்றல்லது பொருள் உணர்த்தாச் சிறப்பின்மை நோக்கிப் பிற்கூறினான்.

இடைச்சொல் முற்கூறிய காரணம் என்னை எனின், எழுகூற்றதாகிய வழக்குப்பயிற்சி ⁴நோக்கி முற்கூறினான் என்பது.

மருங்கு என்றதனான், அவ்இடை உரிகள், பெயர் வினை களை அடைந்து தோன்றுங்கால், தம் ⁵மருங்கினான் தோன்று தலும், பெயரதும் வினையதும் மருங்கினாற் ரோன்றுதலும் என ⁶இருவகைய என்பது கொள்ளப்படும்.

அதுமன், உறுகால் என்பன தம்மருங்கிற் ரோன்றின.

அவன்-அவள்; உண்டான்-உண்டாள் என்பன அவற்று மருங்கிற் ரோன்றின.

இத்துணையும் ⁷கூறின, நான்கு சொல்லிற்கும் பொது இலக்கணம்; மேற்கூறுகின்றது பெயரது இலக்கணம் என உணர்க.
(5)

அடிக்குறிப்புகள்

- 156-1 iv “இடத்தோன்றும்”
- 156-2 vi (இந்தப்பத்தி முழுவதும் இல்லை)
- 3 i “சொன்னான்கு”
- 4 vi “நோக்கி என் மருங்கு”
- 5 i-ii-iii-vi மருங்கினாற் தோன்றுதலும்”
v-vi “மருங்கினால் தோன்றுதலும்.” (பின்னும் இவ்வாறு வருவனவற்றைக் கண்டுகொள்க.)
- 6 vi “இருவகை என்பது”
- 7 ii-vii “கூறின்”
- i-vi “கூறியன்”

157. அவற்றுள்,

பெயரெனப் படுபவை தெரியுங் காலை
உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்
அம்மு வுருவின தோன்ற லாறே.

என்பது என்றுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே பெயர்ச் சொற்களது பெயரும் முறையும் தொகையும் உணர்த்தல் நுதலிற்று.

இதன் பொருள்:- மேற் சொல்லப்பட்ட நான்கு சொல் லுள்ளும் பெயர்ச் சொல் என்று சொல்லப்படுவனவற்றை ஆராயும் காலத்து உயர்திணைக்கு உரிமையும், அஃறிணைக்கு உரிமையும், அவ்இருதிணைக்கும் ஒத்த உரிமை உடையனவும் என அம்முன்று கூற்றன, அவை தோன்று நெறிக்கண் என்றவாறு.

¹அப்பெயர் பெயர்; அம்முறை முறை; அத்தொகை தொகை என உணர்க.
(6)

அடிக்குறிப்பு

157-1 iv “அப்பெயர் அம்முறை”

158. இருதினைப் பிரிந்த ஜம்பாற் கிளவிக்கும் உரியவை உரிய பெயர்வயி னான்.

என்பது என்றுதலிற்றோ எனின், இதுவும் பெயர்க்கண்ணே கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- இருதினையினின்றும் பிரிந்த ஜம்பாற் பொருட்கும் ஒருபாற்கு உரிய தொழில்கள் ஏனைப்பாற்கும் உரியவாம். இவ்வாறு உரியஆவது எச்சொல் இடத்தோ எனின், வினைச்சொல் இடத்து ஆகாது பெயர்ச்சொல் இடத்தே ஆம் என்றவாறு.

¹(உ-ம்.)

நஞ்சண்டான் சாம் ; நஞ்சண்டாள் சாம் ; நஞ்சண்டார் சாவர் ; நஞ்சண்டது சாம் ; நஞ்சண்டன சாம் என்பது.

மற்று, அவ்ஆண்பால் மேற்கூறற்கு உரிய சாதல் என்னும் வினை மற்றை நான்கு பாற்கண்ணும்² தனித்தனியே 3கூறாமற் சென்றது என உணர்க.

உண்டான் என்பதனைப் படுத்தல் ஓசையாற் பெயர் ஆக்கிக்கொள்க.

பார்ப்பான் கள்ஞஞனான் என்பது கள்ஞஞந்டல் அதற்கு இன்மையின் அஃறினைப்பான் மேற்செல்லாது ஆயிற்று.

(7)

அடிக்குறிப்புகள்

- 158-1 vi (உ-ம் என்பது இல்லை)
- 2 ii-vi-vii “தனித்தனி”
- 3 ii-vii “கூறாமலே சென்றது”

159. அவ்வழி,

அவன் இவன் உவன்னன வருஉம் பெயரும்
அவள் இவள் உவள்னன வருஉம் பெயரும்

அவர் இவர் உவர்னன வருஷம் பெயரும்
 யான் யாம் நாம்னன வருஷம் பெயரும்
 யாவன் யாவள் யாவர் என்னும்
 ஆவயின் மூன்றோ டப்பதி ணெந்தும்
 பாலறி வந்த உயர்திணைப் பெயரே.

என்பது என்றுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே உயர்திணைப் பெயர் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- அவ்வாறு மூன்று கூற்றவாய் நின்ற பெயர்களிடத்து அவன் என்பது முதலாக¹ அவர் என்பது ஈறாக ஒதப்பட்ட சுட்டுப்பெயர் முழுமூன்று² ஓன்பதும், யான் என்னும் தனித்தன்மைப் பெயர்³ ஓன்றும்; யாம் என்னும் படர்க்கை உளப்பாட்டுத் தன்மைப் பெயர் ஓன்றும், நாம் என்னும் முன்னிலை உளப்பாட்டுத் தன்மைப் பெயர் ஓன்றும்,⁴ யாவன் யாவள் யாவர் என்று சொல்லப்படுகின்ற அவ்வினாவிடத்துப் பெயர் மூன்றும் ஆகப் பதிணெந்து பெயரும் ஒருவன்⁵ ஒருத்தி எனப் பால் அறிய வந்த உயர்திணைப் பெயர் ஆம் என்றவாறு. (8)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 159-1 | i “உவர்” |
| 2 | vi “என்பது” |
| 3 | v “ஓன்றும் யாவன் யாவள் யாவர்” (ஓன்றும் என்று பின்னும் வருவதை மயங்கியதால் சொற்கள் விடுபட்டன) |
| 4 | “யா..... யாவர்” |
| 5 | ii-vii “ஒருத்தி பலரென்”
vi-viii “ஒருத்தி எனப்பாலறி” |

160. ஆண்மை அடுத்த மகன்னன் கிளவியும்
 பெண்மை அடுத்த மகள்னன் கிளவியும்
 பெண்மை அடுத்த இகர இறுதியும்
 நம்ஊர்ந்து வருஷம் இகர ஜகாரமும்
 முறைமை சுட்டா மகனும் மகளும்
 மாந்தர் மக்கள் என்னும் பெயரும்

ஆகு மகரூ¹ ஆயிரு பெயரும்
 சுட்டு முதலாகிய அன்னும் ஆனும்
 அவை முதலாகிய பெண்டென் கிளவியும்
 ஒப்பொடு வருஉம் கிளவியொடு தொகைஇ
 அப்பதி ஸெந்தும் அவற்றோ ரன்ன.

என்பது என்னுதலிற்றோ எனின், இதுவும் ² உயர்தினைப் பெயர் உணர்த்துதல் நுதலிற்று.

³இதன் பொருள்:- ஆண்மை என்னும் சொல்லை முன்னடுத்த ஆண்மகன் என்னும் பெயர்ச்சொல்லும், பெண்மை என்னும் சொல்லை முன்னடுத்த பெண்மகன் என்னும் பெயர்ச்சொல்லும், பெண்மை என்னும் சொல்லை ⁴முன்னடுத்த இகராசற்றுப் பெண்டாட்டி என்னும் சொல்லும், ⁵நம் என்ற சொல்லை ஊர்ந்து வருகின்ற இகரஜகார ஈற்று நம்பி, நங்கை என்னும் பெயர்ச்சொற்களும், ⁶முறைமைப் பொருண்மையைக் ⁷கருதாத மகன் மகன் என்னும் பெயர்ச்சொற்களும், மாந்தர் மக்கள் என்னும் பெயர்ச்சொற்களும், ஆகு மகரூ ஆகிய அவ்விருவகைப் ⁸பெயர்ச்சொற்களும், ⁹சுட்டெடுமுத்தை முதலாக உடைய அவ்வாளன், இவ்வாளன், உவ்வாளன் என்னும் அன்ஶற்றுப் பெயர்ச்சொல்லும், அம்மாட்டான், இம்மாட்டான், உம்மாட்டான் என்னும் ஆன்ஶற்றுப் பெயர்ச்சொல்லும், இன்னும் ¹⁰அச்சுட்டெடுமுத்தை முதலாக உடைய அவ்வாட்டி, இவ்வாட்டி, உவ்வாட்டி எனப் பெண்டாட்டி என்னும் பொருண்மை உணரவரும் பெயர்ச்சொல்லும், பொன்னன்னான், பொன்னன்னான், பொன்னன்னார் என ஒப்புப் பொருண்மை யோடு வரும் பெயர்ச்சொல்லோடு தொக்க பதினெந்து சொல்லும் மேற்கூறிய பெயரே போலப் ¹¹பாலறிய வந்த உயர்தினைப் பெயராம் என்றவாறு. (9)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---------------------------------------|
| 160-1 | i “ஆய்பேரும்” |
| | ii-vi-vii “ஆயிருகிளவியும்” |
| 2 | i-ii-iv-vii “உயர்தினைப்பேரை வி ஆண்மை” |
| | v “உயர்தினைப்பேரை ஆண்மை” |
| 3 | i “. . . ஊஞ் சொல்லை” |

- 4 ii-vi “முன்னடுத்த பெண்டாட்டி”
 5 ii-vi ஒ “நம் என்று வருகின்ற”
 i “நம் என்று சொல்லை யூர்ந்து வருகின்ற”
 v “நம் என்ற வருகின்ற”
 vi-viii “நம் என்பதை அடுத்து வருகின்ற”
 6 vi “முறைப் பொருண்மையை”
 7 i-v “கருதமகன்”
 160-8 i-iv “பெயர்ச்சொல்லும்”
 vi “சொற்களும்”
 9 ii-vi “சுட்டெழுத்தாகிய அகரத்தை முதலாக”
 10 i - v “அச்சுட்டெழுத்தினை முதலாக”
 11 ii-v “பாலன்றியவந்த”

161. எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
 எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
 பெண்மை அடுத்த மகன்னன் கிளவியும்
 அன்ன இயல என்மனார் புலவர்.

என்பது என்றுதலிற்றோ எனின், இதுவும் உயர்தினை ஒருசார் பெயர்களை உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- எல்லாரும் என்று சொல்லப்படுகின்ற படர்க்கைப் பெயர்ச்சொல்லும், எல்லீரும் என்று சொல்லப் படுகின்ற முன்னிலைப் பெயர்ச்சொல்லும், பெண்மை என்னும் சொல்லை முன் அடுத்த பெண்மகன் என்னும் பெயர்ச்சொல்லும் இவை முன்றும் அவைபோலப் பால் அறியவந்த உயர்தினைப் பெயராம் என்றவாறு.

நானுவரை¹ இறந்து ஆண்டன்மையளாகிப் புறத்துப் போய் வினையாடும் பெண்மகளைப் பெண்மகன் என்பது முற்காலத்து வழக்கம். அதனை இப்பொழுது² மாறோகத்தார் இவ்வாறு வழங்குவர் எனக்கொள்க. மாறோகம் என்பது³ கொற்கை சூழ்ந்த நாடு.

(10)

அடிக்குறிப்புகள்

161-1 ii “பிறந்தா டன்மையளாகி”

- vi “யிறந்தாள் தன்மையளாகி”
 2 vi “மாறோக்கத்தார் வழங்குவர் மாறோக்கம்”
 3 i “கொன்றைச் சூழ்ந்த”

162. நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
 வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே
 பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே
 பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே
 பல்லோர்க் குறித்த தினைநிலைப் பெயரே
 கூடிவரு வழக்கின் ஆடியாற் பெயரே
 இன்றிவர் என்னும் என்னியற் பெயரோ
 டன்றி அனைத்தும் அவற்றியல் பினவே.

என்பது என்றுதலிற்றோ எனின்,,இதுவும் உயர்தினை ஒரு சார் பெயர்களை உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- அருவாளன் சோழியன்¹ என்றாற் போல்வன ஒருவன் தான் பிறந்த நிலத்தினாற் பெற்ற பெயர்களும், மலையமான் சேரமான் பார்ப்பான் அரசன் என்றாற்² போல்வன தான் பிறந்த குடியாற் பெற்ற பெயர்களும், அவையத்தார் அத்திகோசத்தார்³ வணிக்கிராமத்தார் என்றாற் போல்வன தாம் திரண்ட திரட்சியினாற் பெற்ற பெயர்களும்,⁴ உண்டவனென்றாற் போல்வன தான் செய்யும்தொழிலாற் பெற்ற பெயர்களும், அம்பர் கிழா அன் அம்பருடை யான்⁵ என்றாற் போல்வன தனது உடைமையாற் பெற்ற பெயர்களும்,⁶ கரியான் செய்யான்⁷ என்றாற் போல்வன⁸ தனக்கு ஓர் பண்பினாற் பெற்ற பெயர்களும், தந்தையார் தாயார் என்றாற்⁹ போல்வன பல்லோரைக் கருதின தமது முறையாற் பெற்ற பெயர்களும், பெருங்காலர் பெருந்தோளர் பெருங்கண்ணர் என்றாற் போல்வன பல்லோரைக் கருதின. தமது சினைநிலைமையாற் பெற்ற பெயர்களும்,¹⁰ குறவர், இறவுளர், குஞ்றவர், என்றாற் போல்வன பல்லோரைக் கருதின¹¹ குறிஞ்சி முதலாகிய ஐந்தினை நிலைமையாற் பெற்ற பெயர்களும்,¹² இளந்துணை மகா அர் தம்மிற் கூடிவரும் வழக்கின்கண் அவர் தமது வினையாட்டு வகையான் தாமே தமக்கு¹³ அப்போதுகைக்கு பட்டிபுத்திரர்,

¹⁴கங்கைமாத்திரர் என்றாற்போல்வன படைத்திட்டுக் கொண்ட பெயர்களும், ஒருவர் இருவர் மூவர் நால்வர் என்றாற் போல்வன இத்துணைவர் எனத் தமது வரையறை உணர நிற்கும் எண்ணியல்பினாற்பெற்ற¹⁵பெயர்களும் ஆய்வள்ள அனைத்துப் பெயர்களும் மேற்கூறிய பெயர்கள் போலப் பால்அறிய வந்த உயர்திணைப்¹⁶பெயராம் என்றவாறு. (11)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 162-1 | ii-vi-vii “என்றாற்போல” |
| 2 | ii-vi “போல் அவன்” (புள்ளியிடாமையால் வரும் குழப்பம்) |
| 3 | i “அவணிக்கிராமத்தார் என்றாற்போலத்தாம்”
ii-vii “வணிக்கிராமத்தார் என்றாற்போலத்தாம்”
vi “வணிக்கிராமத்தார் என்றாற்போலத்தாம்” |
| 4 | i-iv “உண்ட ற போலவன் தாம் செய்யும்”
ii-vii “உண்டவர் வருவார் என்றாற்போல் அவன்தான் செய்யும்”
vi “உண்டார் என்றாற்போல அவன்தான் செய்யும்” |
| 5 | ii-vi-vii “என்றாற்போல் அவன்” |
| 6 | ii-vii “கரியன் செய்யான் என்றாற்போலத்”
iv “கரியான் . . . த தந்தையார்” (சொற்கள் விடுபட்டுள்ளன.) |
| 7 | i-ii-vi “என்றாற்போலத்” |
| 8 | vi “தனது பண்பினாற்” |
| 162-9 | ii-ii-vi-vii “என்றாற் போல” |
| 10 | vi “குறவர் ஆயர்வேட்டுவர் என்றாற்” |
| 11 | vi “குறிஞ்சி முதலிய திணைகளாற்பெற்ற” |
| 12 | i “இளந்தனை மாகாஆர்”
v “இளந்திணை மகா ஆர்”
ii-vi “இளந்துணை மாகார்” |
| 13 | ii-vi-vii “அப்போதைக்குப்” (திருத்தம் பொருத்தமேஆும்.) |
| 14 | i-iv “கங்க மாத்திரர்” |
| 15 | ii-vii “பெயர்களும் ஆயுள்ள இவ்அனைத்துப் பெயர்களும்”
vi “பெயர்களும் மேற்கூறிய” (பின்வரும் ‘பெயர்களும்’ என்பதனோடு மயக்கம்) |
| 16 | v “பெயராகும்” |

163. அன்ன பிறவும் உயர்தினை மருங்கிற
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
என்ன பெயரும் அத்தினை அவ்வே.

என்பது என்னுதலிற்றோ எனின், இதுவும் ²உயர்தினைப்
பெயருக்குப் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- மேற்கூறிய அத்தன்மையன பிறவு
மாயுள்ள உயர்தினை இடத்துப் பன்மையும் ஒருமையும் ஆகிய
பால்களை அறியவந்த எல்லாப் பெயர்களும் அவ் உயர்தினைக்கு
உரிய பெயர்களாம் என்றவாறு.

(உ.-ம.)

ஏனாதி, வாயிலான், வண்ணத்தான், சண்ணத்தான் ;
பிறன், பிறள், பிறர் ;
³தமன், தமள், தமர் ;
நுமன், நுமள், நுமர் ;
மற்றையான், மற்றையாள், மற்றையார் எனவரும். பிறவும்
அன்ன. (12)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 163-1 | i-vi “வின்ன பெயருமத் தினையவ்வே - இன்ன = என்ன.” |
| | ii வென்ன பெயருமத்தினை யவ்வே இன்ன - இன்ன” |
| 2 | v “உயர்தினைக்குப் புறனடை |
| | vi “உயர்தினைப்பெயருக்குப் புறனடை” |
| 163-3 | i-ii-iv-v-vii “தமன் தமர்” |

164. அதுஇது உதுளன வருஉம் பெயரும்
அவை முதலாகிய ஆய்தப் பெயரும்
அவைஇவை உவைன வருஉம் பெயரும்
அவை முதலாகிய அகரப் பெயரும்
யாது யா யாவை என்னும் பெயரும்
ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும்
பாலறி வந்த அஃறினைப் பெயரே.

என்பது என்றுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே அஃறினைப் பெயர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- அது, இது, உது, என்று ¹சொல்ல வருகின்ற சுட்டு முதற்பெயர்களும், சுட்டெழுத்தினை முதலாக உடைய அஃது, இஃது, உஃது ²என்னும் ஆய்தத் தொடர் மொழிக் குற்றியலுகரப் பெயர்களும், அவை, இவை, உவை என்று சொல்ல ³வருகின்ற சுட்டுமுதற்பெயர்களும், அச் சுட்டெழுத்தினை முதலாகஉடைய அவ், உவ், இவ் என்னும் ⁴வகராற்றுப்பெயர்களும், யாது, யா, யாவை என்று சொல்ல வருகின்ற அவ்வினாப் ⁵பொருளிடத்து வரும் முன்று பெயரும் ஆகவரும் பதினெந்து ⁶பெயர்களும் ஒருமைப் பன்மைப் பால் அறிய ⁷வந்த அஃறினைப் பெயர் ஆம் என்றவாறு. (13)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 164-1 | vi “சொல்லப்படுகின்ற சுட்டு” |
| 2 | i-ii-iv-vi “என்னுமாறு தொடர்”
viii “என்னுமாயுதத்தொடர்” |
| 3 | i-ii-iv-vii “வருகிற” |
| 164-4 | i-iii-v “அகரவீற்றுப் பெயர்க ன்று சொல்ல”
v “வகரவீற்றுப் பெயர்களும் என்று சொல்ல” |
| 5 | i-ii-iv-v-vii “பொருளிடத்து மூன்று” |
| 6 | i “பேரும்”
v “பெயரும்”
vi “பெயர்களாம்” |
| 7 | i “வந்த உயர்தினை அஃறினைப் பேராம்” |

165. பல்ல பலசில என்னும் பெயரும்

உள்ள இல்ல என்னும் பெயரும்
வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரும்
இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக் குறிப் பெயரும்
ஒப்பி னாகிய பெயர்நிலை உள்ப்பட
அப்பால் ஒன்பதும் அவற்றோ ரன்ன.

என்பது என்றுதலிற்றோ எனின், இதுவும் அஃறினை ஒருசார் பெயர்களை உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- பல்ல பல சில என்று சொல்லப்படுகின்ற பெயர்களும், உள்ள இல்ல என்னும் பெயர்களும், உண்டது உண்டன என்றாற்போலவரும் வினைப்பெயரும், கரியது கரியன என்றாற்போலவரும் பண்பினைக்கொண்ட பெயர்ச்சொல்லும், ஒன்று பத்து நாறு ஆயிரம் என்றாற்போலச் சொல்லப் படுகின்ற இத்துணைன வரையறை உணர்த்தும் எண்ணுக்குறிப்பாற் பெற்ற பெயர்ச்சொல்லும், பொன்னனது, பொன்னன என்றாற்போல உவமத்தினாற்பெற்ற பெயர்ச்சொல்லும் உட்பட அக்கற்று ஒன்பதும் மேற்கூறிய பெயர் போலப் பால் அறியவரும் அஃறினைப்பெயர் ஆம் என்றவாறு. (14)

**166. கள்ளொடு சிவணும் அவ்இயற் பெயரே
கொள்வழி உடைய பலஅறி சொற்கே.**

என்பது என்றுதலிற்றோ எனின், இதுவும் பால் அறியவரும் அஃறினை ஒருசார் பெயர்களை உணர்த்துதல் நுதலிற்று.

¹இதன் பொருள்:- கள் என்னும் வாய்பாட்டோடு பொருந்தும் அவ்அஃறினை இயற் பெயர்கள் பலஅறி சொல்லாதற்குக் கொள்ளும் ²இடமுடைய என்றவாறு.

கள்ளொடு ³சிவணின் இயற் பெயர் பல அறி சொல்லாகக் ⁴கொள் வழி உடைய எனக் கள்ளொடு ⁵சிவணாத பெயர்கள் பலஅறி சொல்லாகக் கொள்ளப்படாது, ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்கும் என்றவாறு.

⁶(உ.-ம.)

நாய்கள், ஆக்கள் எனப் பன்மை உணர நின்றன.

ஆ, நாய் எனக் கள்ளொடு சிவணாமையிற் பொதுவாய் நின்றன எனக்கொள்க. (15)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 166-1 | ii “இதன் பொருள் வருமாறு கள் என்னும் வாய்ப்பாட்டோடு பொருந்தும்” |
| | v “உரை -கள் என்னும் பொருந்தும்” |
| | i “இதன் பொருள் . . . கள் என்னும் வாய்ப்பாட்டோடு பொருந்து” |
| 2 | v “இடமுடைய” |

- 3 ii “சிவனின்”
 4 vi “கொள்ஞுமிட முடைய்”
 5 i “சிவனாதப் பெயர்கள்”
 6 ii-iii-iv-v “நாய்கள்”

167. அன்ன பிறவும் அஃறினை மருங்கிற
 பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
 என்ன பெயரும் அத்தினை யவ்வே.

¹என்பது என்னுதலிற்றோ எனின், இஃது அவ் அஃறினைப் பெயர்க்குப் புறநடை உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ²மேற்கூறிய அத்தன்மையன பிறவும் ஆகிய அஃறினை இடத்துப்பன்மையும் ஒருமையும் ஆகிய பால்களை அறிய வந்த எல்லாப் ³பெயர்களும் அவ் அஃறினைக்கு உரிய ⁴பெயர் ஆம் என்றவாறு.

(உ-ம்.)

ஆ, நாய், கழுதை, ஓட்டகம், புலி, புல்வாய் எனச் சாதி பற்றி வருவன எல்லாம் கொள்க.

நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என்பனவும் அவற்றின் பாற்படும்.

⁵உண்டல், திண்றல் எனப் பால்காட்டாத தொழிற் பெயரும், கருமை செம்மை எனப் பால்காட்டாத பண்புப் பெயரும், மற்றும் அவற்றுப் பாலே படும் எனக்கொள்க. மற்றையது, மற்றையன, பிறிது, பிற ⁶என்பனவும் கொள்க. பிறவும் அன்ன.

(16)

அடிக்குறிப்புகள்

- 167-1 i-ii-vii “என்ன = அன்ன” இஃது அவ் அஃறினைப் பெயர்க்குப் புறநடை.
 2 vi “அத்தன்மையன பிறவும்”
 3 viii “பெயரும்”
 4 vi “பெயர்களாம்”

- 5 ii-iii “உண்டல் உண்டல் தின்றல்”
 6 ii-vii “எனவும் கொள்க”

168. தெரிநிலை உடைய அஃறினை இயற்பெயர் ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே.

என்பது என்றுதலிற்றோ எனின், மேற் புறனடையுட் பால் அறிய வருவனவற்றோடு ஒன்றாக ஒதப்பட்ட இயற்பெயர்கள் பால் அறிய வருமாறு உணர்த்தல் நுதலிற்று.

¹இதன் பொருள்:- தெரியும் நிலைமையை ²உடைய அஃறினை இடத்து ஒருமையினும் பன்மையினும் ³இயற்லை யுடைய பெயர்கள் யாது தெரியுநிலைமை எனின், ஒருமையும், பன்மையும் ஆகிய பால்கள் எப்பொழுது தெரிவது எனின், பால் காட்டும் வினையொடு வரும் பொழுது என்றவாறு.

(உ-ட்.)

ஆ வந்தது, ஆ வந்தன எனவும் வினையால் பால் அறிய வந்தவாறு கண்டுகொள்க. (17)

அடிக்குறிப்புகள்

- 168-1 vi “இதன் பொருள் அஃறினையிடத்து”
 2 iv “உடைய . . . து தெரியுநிலை”
 vi “உடைய அஃறினையிடத்து ஒருமையும் பன்மையும் ஆகிய பால்கள் எப்பொழுது தெரிவது எனின்” (கள் விடப்பட்டன. இரட்டித்துவரும் கருத்தினை நீக்குகிறது.)
 3 i-ii-vii “இயற்லையுடைய . . . து தெரியுநிலை”
 iii-v “இயற்லையுடைய . . . யாது”

169. இருதினைச் சொற்கும் ஓரள்ளன ¹உரிமையின் தீரிபுவேறு படுஞ்சி எல்லாப் பெயரும் நினையும் காலைத் தத்த மரபின் வினையோ டல்லது ²பாற்றேரி பிலவே.

என்பது என்றுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே விரவுப் பெயர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- இருதினைப் பொருட்கும் ஒன்று போன்ற உரிமை காரணமாக அவ்அத்தினைக்கண் செலவு வரவு உடைத்தாய் உயர்தினைக்கண் சென்றகாலத்து உயர்தினைப் பெயராயும் அஃறினைக்கண்சென்ற காலத்து அஃறினைப் பெயராயும் வேறுபடுகின்ற விரவுப்பெயர்கள் எல்லாம் ஆராயும்காலத்து அவ்அத்தினையே ³உணர்த்துதற்கு உரிய முறைமையினைஉடைய வினைச்சொற்களான் அல்லது, தினை தெரிதல் இல என்றவாறு.

(உ.-ம்.)

சாத்தன் வந்தான், சாத்தான் வந்தது என வரும்.

⁴நினையும்காலை என்றதனான் தத்தம் வினைப்பெயரும், பன்மைச் சினைப்பெயரும், ஒருமைச் ⁵சினைப்பெயரும் எனப்பட்ட அந்நான்கும் என்று சொல்லுப் சினைப்பெயரது நிலைமையை என்றவாறு.

வினையானேயன்றித் தத்தம் மரபிற் பெயரானும் தினை அறியப்படும் என்பது.

(உ.-ம்.)

சாத்தன் ஒருவன் ; சாத்தான் ஒன்று என வரும்.

இன்னும் அவ்இலேசானே மேற்கூறிய அஃறினையுடைய பெயர்களும், வினையானே அன்றிப் பெயரானும் பால் அறியப்படும் எனக் கொள்க.

ஆ ஒன்று, ஆ பல எனவரும்.

(18)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|-----------------------------------|
| 169-1 | i “உரிமையிற் நிரிபு” |
| 2 | iv “பாறி நிலையே” |
| 3 | v “உணர்த்ததற் குறிய” |
| 4 | vi (இந்தப் பகுதி முழுவதும் இல்லை) |
| 5 | i “சினைப்பேரும்” |

**170. நிகழுச் நின்ற பலர்வரை கிளவியின்
உயர்தினை ஒருமை தோன்றலும் உரித்தே
அன்ன மரபின் வினைவயி னான.**

என்பது என்னுதலிற்றோ எனின், அவ்விரவுப்பெயர் தக்தம் மரபின் வினையான் அன்றி விரவு வினையானும் தினை அறியப்படும் என எத்தியதின் மேற்சிறப்புவிதி வகுத்தல் நுதலிற்று.

¹இதன் பொருள்:- நிகழ்காலத்தை உடைத்தாய் நின்ற,
²பலரை உணர்த்தாது என்று வரைந்து ஒதப்பட்ட, செய்யும் என் சொற்காரணமாக அவ்விரவுப்பெயர் உயர்தினை ஒருமைப்பால் என்பது தோற்ற நிற்றலும் உரித்து, யாண்டுமோ எனின்,³ அன்று; அத்தன்மைத்தான் முறைமையினை உடைய சில செய்யும் என்னும் வினைச்சொல் இடத்து என்றவாறு.

(உ-ம்.)

சாத்தன் யாழெழுஷும், குழலூதும், பாடும் எனவும்,
சாத்தி சாந்தரைக்கும், பூத்தொடுக்கும் எனவும் வரும்.

சாத்தனைாடுங் கிடக்கும் என்பது, அன்னமரபின் வினை அன்மையின் தினை தெரியா ஆயின.

இனி வினை இயலுள் வியங்கோளின் பின்னர்ச் செய்யும் என்பதனை இயைபு இன்றி வைத்து ஆராய்ந்ததனான் வியங்கோளானும் உயர்தினை ஒருமை தோன்றும் என்று கொள்ளப்படும்.

(உ-ம்.)

சாத்தன் யாழெழுஷுக, குழலூதுக எனவரும்.

இத்தனையும் கூறியது விரவுப்பெயரது இலக்கணம் என உணர்க. (19)

அடிக்குறிப்புகள்

- 170-1 ii-vii “இதன் பொருள் வருமாறு:- நிகழ்”
- 2 vi “பலரை உணர்த்தும் என்று”
- 3 i “அன்றுறத் தன்மை”
 ii-vii “அன்று அத்தன்மையான”

171. இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே
 முறைப்பெயர்க் கிளவி தாமே தானே
 எல்லாம் நீயிர் நீஎனக் கிளந்து
 சொல்லிய அல்ல ¹பிறவும் ஆங்
 கன்னவை தோன்றின் அவற்றொடும் கொளலே.

என்பது என்றுதலிற்றோ எனின், விரவுப்பெயர்க்குப்
 பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- இருதிணைக்கண்ணும் வாளாது இயன்று
 வருதலான் இயற்பெயர் எனவும், ஒரு சினைக்காரணத்தாற்
 பெற்றமையிற் சினைப் பெயர் எனவும், சினையோடு தொடர்ந்த
 முதலை உணர்த்தினமையிற் சினைமுதற் பெயர் எனவும், முறை
 மையாற் பெயர்பெற்றமையின் முறைப் பெயர் ஆகிய சொல்
 எனவும், ஓர்காரணம் இன்மையின் ²வாளாது தாம் எனவும், தான்
 எனவும், எல்லாம் எனவும், நீயிர் எனவும், நீ எனவும் ஆசிரியனால்
³விதந்து ஒதப்பட்ட அல்லாத பிறவும் பெயர்களிடத்து
 இருதிணையினும் விரவும் அத்தன்மையன தோன்று மாயின்
 அவற்றோடும்கூட ஆசிரியன் விதந்து ஒதின பெயர்களை
 விரவுப்பெயர் ஆம் எனக் கொள்க என்றவாறு.

அப்பெயர் பெயர்; அம்முறை முறை; அத்தொகை தொகை
 என்பதாம்.⁴ இயற்பெயர் முதலாக முறைப்பெயர் ஈறாக ஒதின எல்
 லாம் பல எனினும், ஞாபக வகையான் ஒன்று எனப்பட்டன.

பிறவும் என்றதனாற் கொள்வன யாவைனின், குறவன்,
 இறவுளன்,⁵ குன்றவன் எனவும்; காடன் காடி எனவும், நாடன்
 நாடி எனவும்; துறைவன், சேர்ப்பன், தரையன், திரையன்
 எனவும் ஒருமைத் திணைப் பெயராய் வருவனவும் ஆண் பெண்
 என்பனவும் பிறவும் இன்னோரன்னவும் போலும். (20)

அடிக்குறிப்புகள்

- 171-1 i-iv “பிறவுமாவுங் கன்னவை”
- 2 vi “வாளாது தான் எனவும்” (சொற்கள் விடப்பட்டன)
- 3 v-vi “விதந்தோதப்பட்டன அல்லாத”
- 4 i “இயர் பெயர்”
- 5 i-ii-iii-vi-vii-viii “குன்றுவன்” (று - ற மாறாட்டம்)

172. அவற்றுள்,

நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்
 நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே
 முறைப்பெயர்க் கிளவி இரண்டா கும்மே
 ஏனைப் பெயரே தத்த மரபின.

என்பது என்னுதலிற்றோ எனின், மேல்தொகுத்து ஒதின
 விரவுப்பெயர்களை விரித்து ஒதுதல் நுதலிற்று.

இதன் பொருள்:- மேல் ஒதுப்பட்டவற்றுள் இயற்பெயர்
 எனப்பட்டது நான்கு¹ வகைப்பட்டும். சினைப்பெயர் எனப்பட்டது
 நான்கு வகைப்பட்டும். சினைமுதற் பெயரினையும் நான்கு
 வகைப்பட்டும் என்று கூறுவர் ஆசிரியர். முறைப்பெயர்க் கிளவி
 எனப்பட்டது இரண்டு வகைப்பட்டும். இவ்வாறு இவ்
 வகைப்பட்டமையின், ‘ஏனையவும் அவ்வகைப்பட்டுங்கொல்’
 என்று ஐயுறின், ‘அவ்வகைப் படா ஒழிந்த பெயர்கள் ஐந்தும்
 அவ்வதிய² வாய்பாட்டவே ஆகும் மரபினை³ உடைய என்றவாறு.

⁴மேல் தொகையான் ஒன்பது எனப்பட்ட விரவுப் பெயர்
 இவ்விரிநிலையால் பத்தொன்பது ஆயின் எனக் கொள்க. (21)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 172-1 | i “வகைப்பட்ட சினைமுதற் பெயரினை” (பின்வரும்
வகைப்பட்டும் என்பதனோடு மயங்கிய குழப்பம்.) |
| 2 | “வாய்ப்பாட்டவே” (vi நீங்க) |
| 3 | ii “உடை என்றவாறு” |
| 4 | “மேற்றோகையான” |

173. அவைதாம்,

பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர்
 பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயர் என்
 றந்தான் கென்ப இயற்பெயர் நிலையே.

என்பது என்னுதலிற்றோ எனின், மேல் இயற்பெயர் நான்கு
 என்றமையின் அவற்றின் பெயரும் முறையும் உணர்த்தல்
 நுதலிற்று.

இதன் பொருள்:- அவ்வாறு வகுக்கப்பட்டனதாம் யாவை எனின், பெண்மை இயற்பெயரும், ஆண்மை இயற்பெயரும், பன்மை இயற்பெயரும், ஒருமை இயற்பெயரும் என்று சொல்லப்பட்ட அந்நான்கும் என்ப, இயற்பெயரது ²நிலைமை என்றவாறு.

(22)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--------------------------------|
| 173-1 | iii “பெயரும் எனக் சொல்லப்பட்ட” |
| 2 | vi “நிலைமையை என்றவாறு” |
| | iii “நிலைமை என்றுணர்த்திற்று” |

174. பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயர்கள் ரந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே.

என்பது என்றுதலிற்றோ எனின்,, சினைப்பெயர் நான்கு என்றமையின் அவற்றின் பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று.

இதன் பொருள்:- பெண்மைச் சினைப்பெயரும், ஆண்மைச் சினைப் பெயரும், பன்மைச் சினைப்பெயரும், ஒருமைச் சினைப்பெயரும் என்னப்பட்ட அந்நான்கும் ¹என்று சொல்லுப, சினைப்பெயரது ²நிலைமை என்றவாறு.

(23)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|----------------------|
| 174-1 | iii “எனக் சொல்லும்” |
| 2 | ii-vi-vii “நிலைமையை” |

175. பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஒருமை சுட்டிய சினைமுதற் பெயர்கள் ரந்நான் கென்ப சினைமுதற் பெயரே.

என்பது என்றுதலிற்றோ எனின், சினைமுதற்பெயரும் நான்கு என்றமையின், அவற்றது பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- பெண்மை சுட்டிய சினைமுதற்பெயரும், ஆண்மை சுட்டிய சினைமுதற்பெயரும், பன்மை சுட்டிய சினை முதற்பெயரும், ஒருமை சுட்டிய சினைமுதற்பெயரும் எனப்பட்ட அந்நான்கும்¹ என்ப சினைமுதற்பெயர் என்றவாறு. (24)

அடிக்குறிப்புகள்

175-1 vi “என்று சொல்லுப் சினை”

176. பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர்கள் ராயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே.

என்பது என்நுதலிற்றோ எனின்,² முறைப் பெயரினையும் இரண்டு வகைப்படும் என்றமையின் அவற்றது பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று.

இதன் பொருள்:- பெண்மை முறைப்பெயரும், ஆண்மை முறைப் பெயரும் எனப்பட்ட அவ்இரண்டும்³ என்ப, முறைப் பெயரது நிலைமை என்றவாறு. (25)

அடிக்குறிப்புகள்

176-1 i “பேரென்”

2 vi “முறைப்பெயரும்”

176-3 i “என்பது முறைப்பேரது நிலைமை”

vi “என்று சொல்லு முறைப்பெயரது நிலைமையை”

177. ¹பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஓன்றற்கும் ஒருத்திக்கும் ஓன்றிய நிலையே.

என்பது என்நுதலிற்றோ எனின்,² மேல் விரித்தவற்றுள் பெண்மைப் பெயர் எல்லாவற்றையும் தொகுத்துத் திணைக்கு உரியவாறு³ உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- மேல் விரித்து ஒதினவற்றுள் பெண்மையைக் கருதின எல்லாப் பெயரும் அஃறிணையுள் பெண் ஓன்றற்கும், உயர்திணையுள் ஒருத்திக்கும் நிற்றல் பொருந்தின என்றவாறு.

பெண்மை சுட்டியபெயர், பெண்மை இயற்பெயர் எனவும், பெண்மைச் சினைப்⁴பெயர் எனவும், பெண்மைச் சினை முதற்பெயர் எனவும், பெண்மை முறைப்பெயர் எனவும் நான்கு வகைப்பட்டும்.

(உ-ம.)

பெண்மை இயற்பெயர்:- சாத்தி வந்தது, சாத்தி வந்தாள்⁵எனவும்.

பெண்மைச் சினைப்பெயர் - முடத்தி வந்தது, முடத்தி வந்தாள்⁶எனவும். குறளி என்பதும் அப்பாற்படும்.

பெண்மைச் சினைமுதற்பெயர் - முடக்கொற்றி வந்தது, முடக்கொற்றி வந்தாள் எனவும்.

பெண்மை முறைப்பெயர் - தாய் வந்தது, தாய் வந்தாள் எனவும் வரும்.

ஆய் என்பதும் அது. யாய் என்பதோ எனின், தன்மையோடு அடுத்தமையின் முறைப்பெயரேனும் உயர்தினை எனப்படும்.(26)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 177-1 | i-ii-iv-vii “பெண்மைகள்” |
| 2 | i-ii-iv-vii “விரித்தவற்றுட்” |
| 3 | i “உணர்த்திற்று” |
| 4 | i “பேர்” |
| 5 | vi-viii “எனவரும்” |
| 6 | ii-vii “எனவும் வரும்” (சொற்றொடர முடிக்க முயலும் திருத்தம்) |

178. ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஓன்றற்கும் ஒருவற்கும் ஓன்றிய நிலையே.

என்பது என்நுதலிற்றோ எனின், ஆண்மைப் பெயர் எல்லாவற்றையும் தொகுத்துத் தினைக்கு உரிய ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ஆண்மையைக் கருதின பெயர்கள் எல்லாம் அஃறினையுள் ஒன்றற்கும் உயர்தினையுள் ஒருவற்கும் நிற்றல்பொருந்தின என்றவாறு.

¹ அவை ஆண்மை இயற்பெயர் எனவும், ஆண்மைச் சினைப்பெயர் எனவும், ஆண்மைச் சினைமுதற்பெயர் எனவும், ஆண்மை முறைப்பெயர் எனவும் நான்கு வகைப்படும்.

ஆண்மை இயற்பெயர் :- சாத்தன் வந்தது, சாத்தன் வந்தான் எனவரும்.

ஆண்மைச் சினைப்பெயர் - முடவன் வந்தது, முடவன் வந்தான்² என வரும்.

ஆண்மைச் சினைமுதற்பெயர் - முடக்கொற்றன் வந்தது, முடக்கொற்றன் வந்தான் எனவரும்.

ஆண்மை முறைப்பெயர் - தந்தை வந்தது, தந்தை வந்தான் என வரும்.

நுந்தை என்பதும் அது. எந்தை என்பது தன்மை அடுத்தமையின் உயர்தினைப் பெயர் ஆம். (27)

அடிக்குறிப்புகள்

178-1 i “ஆவை” (ஆ-அ மாறாட்டம்)

2 ii-vii “எ-ம்” (இவ்வாறு சுருக்கியதனைச் சிலர் ‘எனவரும்’ என்றும், ‘என்றும்’ எனவும் என்றும் விரிப்பர் போலும்)

179. பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்

ஓன்றே பலவே ஒருவர் என்னும்
என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே.

என்பது என்றுதலிற்றோ எனின், பன்மைப் பெயர் எல்லாவற்றையும் தொகுத்துத் தினைக்கு உரிய ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- பன்மையைக் கருதிய எல்லாப் பெயர்களும் அஃறினைக்கண் ஒன்றும் பலவும், உயர்தினைக்கண் ஆண்பாலும் பெண்பாலும் என்று சொல்லப்படும் நான்கு பாற்கும் ஒரு தன்மைய என்றவாறு.

பன்மை சுட்டிய பெயர் பன்மை இயற்பெயரும், பன்மைச் சினைப் பெயரும், பன்மைச் சினைமுதற்பெயரும் என மூன்று¹வகைப்படும்.

எண்டுப் பன்மை என்றது இருதினைப் பன்மையும் அன்று; பலபான் மேலும் வருதலிற் பன்மை என்றா²னாகக் கொள்க.

(உ-ம்.)

பன்மை இயற்பெயர் - யானை வந்தது, யானை வந்தன,
யானை வந்தான், யானை வந்தாள் என வரும்.

³எண்டு ⁴ஒன்றே பலவே என்றதனை ⁵அஃறினை ஆண் ஒன்றனையும் பெண் ஒன்றனையும் ஆகக் கொள்க. பன்மைக்கும் அஃது ஒக்கும். ⁶உயிரில் ஒன்று பலவும் கொள்ளற்க. ஒருவர் என்பதனை உயர்தினை இருபான் மேலும் கொள்க.

⁷பன்மை இயற்பெயர்.

பன்மைச் சினைப் பெயர் - நெடுங்கழுத்தல் வந்தது,
வந்தன, வந்தான், வந்தாள் எனவரும்.

பன்மைச் சினை முதற் பெயர் - பெருங்கால் யானை வந்தது, வந்தன, வந்தான், வந்தாள் எனவரும்.

(28)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 179-1 | vi “என்று உணரப்படும்” |
| 2 | i “ரா” |
| 3 | iv “(இந்தப் பத்தி முழுவதும் இந்தச் சூத்திர உரையின் கடைப் பகுதியாக உள்ளது) |
| 4 | vi “ஒன்றே என்றதனை” |
| 5 | i “அஃறினை அஃறினை ஆண்” |
| 6 | (“உயர்தினையில்” என்பது போலும்) |
| 7 | vi “பன்மை இயற்பெயர்” என்பதில்லை. “உ-ம்” என மேலேயே வந்திருப்பது கொள்க. “உ-ம்” என வருவது இங்கு இருத்தல் வேண்டும் போலும். |

180. ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்

ஓன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே.

என்பது என்னுதலிற்றோ எனின், ஒருமைப்பெயர் எல்லா வற்றையும் தொகுத்துத் தினைக்கு உரியஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ஒருமையைக் கருதின எல்லாப் பெயரும், அஃறினையுள் ஒன்றற்கும் உயர்தினையுள் ஒருவற்கும் நிற்றல் பொருந்தின என்றவாறு.

ஒருமைப்பெயர் ஒருமை இயற்பெயரும், ஒருமைச் சினைப் பெயரும், ஒருமைச் சினைமுதற் பெயரும் என முன்று வகைப்படும்.

(உ.-ம.)

¹**ஒருமை இயற்பெயர் :-** கோதை வந்தது, வந்தான், வந்தாள் எனவரும்.

²**ஒன்று என்பதனை அஃறினை ஆண்பான் மேலும் பெண்பான் மேலும் கொள்க. ஒருவர் என்பதனை உயர்தினை இருபான் மேலும் கொள்க.**

ஒருமைச் சினைப் பெயர் - செவியிலி வந்தது, வந்தான், வந்தாள் எனவரும்.

ஒருமைச் சினை முதற் பெயர் :- கொடும்புற மருதி வந்தது, வந்தான், வந்தாள் எனவரும். (29)

அடிக்குறிப்புகள்

180-1 ii “கோதை வந்தாள்”

2 iv (இப்பத்தி முழுவதும் இல்லை)

181. தாம் என் கிளவி பண்மைக் குரித்தே.

என்பது என்னுதலிற்றோ எனின், **தாம் என்பது தினைக்கு உரித்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.**

இதன் பொருள்:- தாம் என்பது இருதினைப் பண்மைக்கும் உரித்து என்றவாறு.

(உ-ம.)

தாம் வந்தார், தாம் வந்தன என வரும்.

¹வாளாது பண்மை என்றமையின் ஆண் பண்மையும் பெண் பண்மையும் எனக் கொள்க. (30)

அடிக்குறிப்பு

181-1 i.v “ஆண் பண்மையும் பெண் பண்மையும் எனக் கொள்க” (சொற்கள் விடுபட்டுள்ளன.)

182. தான்னன் கிளவி ஒருமைக் குரித்தே.

என்பது என்நுதலிற்றோ ¹எனின், தான் என்னும் சொல் தினைக்கு உரித்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- தான் என்னும் சொல் இருதினை ஒருமைக்கும் உரித்து என்றவாறு.

(உ-ம.)

தான் வந்தான், தான் வந்தாள், ²தான் வந்தது, என வரும்.

வாளாதே ஒருமை என்றமையின் பெண்பான் மேலும், ஆண்பான் மேலும் கொள்க. (31)

அடிக்குறிப்புகள்

182-1 i.v “எனின் இதன் பொருள்” (சொற்கள் விடுபட்டுள்ளன.)

2 i-ii-i.v-vi-vii “தான் வந்தது” (முதலில் வந்துள்ளது i-இல் கடையிலும் இரண்டாவது(முறை வந்துள்ளது).

183. எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே.

என்பது என்நுதலிற்றோ எனின், எல்லாம் என்னும் சொல் தினைக்கு உரித்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- எல்லாம் என்று சொல்லப்படும் பெயராகிய ¹நிலைமைஉடைய சொல் இருதினைப் பன்மை இடத்தையும் கருதிய நிலைமைத்து ஆகும் என்றவாறு.

(உ-ம்) எல்லாம் வந்தார், எல்லாம் வந்தன்,² எல்லாம் வந்திர், எனவரும்.

வாளா, பன்மை என்றமையின் இரண்டிடத்து ³ஆண் மையும் பெண்மையும் கொள்க.

அடிக்குறிப்புகள்

- 183-1 vi “நிலைமையை யுடைய”
- 183-2 i “எல்லாம் வந்தீர் எல்லாம் வந்தன்” (பிற பிரதிகள் படர்க்கையை முடித்துப்பின் முன்னிலை கூறுகின்றன)
- vi “எல்லாம் வந்தன எல்லாம் வந்தீர் எல்லாம் வந்தேம்”
- 3 vi-viii “ஆண் பன்மையும் பெண் பன்மையும் கொள்க.”

184. தன்னுள் உறுத்த பன்மைக் கல்ல துயர்தினை மருங்கின் ஆக்கம் இல்லை.

என்பது என்றுதலிற்றோ எனின், எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று.

இதன் பொருள்:- மூன்று இடத்தும் இருதினை மேலும் சென்றமையின், தன்மை இடத்து அஃறினைக் கண் ஆகாது ¹என்றமையான் எல்லாம் என்னும் சொல் சொல்லுவான் தன்னை ²உள்ளஞாறுத்தங்து அஃறினை மொழி கூறாமையின் அஃறினைத் தன்மைப் பன்மைக்கு உயர்தினை இடத்து அல்லது அஃறினை இடத்து ஆகுதல் இல்லை என்றவாறு.

உயர்தினை மருங்கின் அல்லது என மொழி மாற்றிக் கொள்க.

(உ-ம்.)

எல்லாம் உண்டும் என்பது.

மற்று இஃது அஃறினை மொழி கூறாமையின் அஃறினைத் தன்மை இல்லை என்பது பெறுதும் ; ஆகவின் இது கூறல்

வேண்டா எனின், மேல் பல் வழி நுதலிய நிலைத்தாகும் என அதற்கு விதி சென்றமையின் அது³விலக்கல்⁴வேண்டும் என்பது.

மற்று, எல்லாம் உண்டும் என்ற தன்மைக்கண் வருகின்ற வரவினை உயர்தினைப் பெயராக வேறு ஒதற்பாற்று எனின், எல்லாம் என்பது போல உயர்தினைக்கே உரித்து ஆகாது முன்னிலைக் கண்ணும் படர்க்கைக் கண்ணும் விரவாநிற்றலின், ஈண்டே⁵ ஒத இன்னுழி வரவன்றி உயர்தினைப் பெயராம் என்றவாறு⁶போலும் என்பது. (33)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 184-1 | i “என்றமையின்” |
| 2 | ii-v “உள்ளஞாறுத்த பன்மைக்கு உயர்தினையிடத் தல்லது அஃநினை உள்ளஞாறுத்த பன்மையிடத்தாகுதல் இல்லை” |
| 3 | i-ii-iv-v-iii “விலக்கல்ல” |
| 4 | v “வேண்டும் மற்று” |
| 184-5 | v “ஒதி” |
| 6 | v “என்றவாறு” |

185. நீயிர் நீஎன் வருஙம் கிளவி

¹பால்தெரி பிலவே உடன்மொழிப் பொருள்.

என்பது என்நுதலிற்றோ எனின், நீயிர் நீ என்பனவற்றைத் தினைக்கு உரிய ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- நீயிர் எனவும் நீ எனவும் வருஙம் சொற்கள் தினை²தெரிவில; உயர்தினையாயும் அஃநினை யாயும் உடன் உணர்த்தலைப் பொருண்மையாக உடைய என்றவாறு.

மற்றுத்தினை தெரியாமையின் அன்றே விரவுப் பெயர் ஆயது; இது சொல்லவேண்டுமோ எனின், மேல் விரவுப்³பெயர் களைத்⁴தத்தம்மரபின் வினையோடு அல்லது⁵பாறேரிபில என்றமையின் இவையும் தத்தமரபின் தினையான் உனரற்பாடு சென்றமை கண்டு, இவை முன்னிலைப் பெயர் ஆகவின் இவற்றுக்குவரும் முன்னிலை வினையும் விரவா ஆகலான் எய்தியது விலக்குதற்குக் கூறினான்⁶ என்பது.

(உ-ம்.)

நீயிர் வந்தீர், நீ வந்தாய்⁷ எனத்தினை கண்டு கொள்க. (34)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 185-1 | “பாறேரிபிலவே” |
| 2 | i-ii-iv-vii “தெரிவியல்”
v “தெரிபில்” |
| 3 | ii-vii “பொருள்களைத்” |
| 4 | vi “தத்தம் வினையோடல்லது” (ஒரு சொல் விடுபட்டது.) |
| 5 | v “பாறே . . . வினையான்” |
| 6 | “ா” |
| 185-7 | v “எனத் . . .”
vi-viii “என்பன தினை கண்டுகொள்க”
ii-vii “என்பன இவைதினை தெரியாமல் பொதுவாய் நின்றவாறு கண்டு கொள்க.” |

186. அவற்றுள்,

நீ என் கிளவி ஒருமைக் குரித்தே.

என்பது என்னுதலிற்றோ எனின், நீ என்னும் சொல் பாற்கு உரித்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- அவ்இரண்டனுள்ளும் நீ என்னும் சொல் இரு தினை முன்னிலை ஒருமைக்கு உரித்தாம் என்றவாறு.

(உ-ம்.)

நீ¹வந்தாய் எனவரும்.

இது பாற்கும் உரித்தாயவாறு கண்டுகொள்க. அஃறினைக் கண்ணும் பெண் ஒருமைக் கண்ணும் ஆண் ஒருமைக் கண்ணும் கொள்க. (35)

அடிக்குறிப்பு

- 186-1 i-ii-iii-iv-v-vii “வந்தாய் . . . பாற்கும் உரித்தாய்”

187. ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே.

என்பது என்றுதலிற்றோ எனின், நீயிர் என்னும் ¹சொல் இருதினைப் பன்மைக்கும் உரித்துஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

²இதன் பொருள்:- எஞ்சிநின்ற நீயிர் என்னும் சொல், இருதினைப் பன்மைக்கும் உரித்தாம் என்றவாறு.

(ஒ-ம்.)

நீயிர் வந்தீர் என உயர்தினைப் பலர்மேலும் அஃறினைப் பலவற்றின்மேலும் வந்தவாறு கண்டு கொள்க.

³கண்டும் அஃறினைப் பெண் பன்மையினையும் ஆண் பன்மையினையும் உயர்தினைப் பெண் பன்மையினையும் ஆண் பன்மையினையும் கொள்க.

⁴இத்துணையும் செ... பெயர் ஆராய்ச்சி எனக் கொள்க.

(36)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 187-1 | iii-v “சொற் - விருதினைப் பன்மைக்குரித்தாம் என்றவாறு” |
| i | “சொல்லிருதினைப் பன்மைக்கும் உரித்தாம் என்றவாறு” |
| 2 | i-ii-iv-vii “இதன் பொருள் இருதினைப் பன்மைபடும்” |
| 187-3 | v (இப் பத்தி இல்லை) |
| 4 | i-ii-iii-iv-vi-vii-viii “...பெயர் ஆராய்ச்சி எனக் கொள்க” |

188. ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி

இருபாற்கும் உரித்தே தெரியும் காலை.

என்பது என்றுதலிற்றோ எனின், உயர்தினை அதிகாரத்தின் ஒழிபுறனர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ஒருவர் என்று சொல்லப்படுகின்ற ¹பெயர்நிலையுடைய சொல் உயர்தினை ஆண்பாலும் பெண்பாலும் ஆகிய இருபாற்கும் உரிமையை உடைத்து ஆராயும் காலத்து ²என்றவாறு.

(உ-ம்.)

ஓருவர் வந்தார் என்றால் இருபாற்கும் உரித்து எனக் கொள்க. இருபாற்கும் உரித்து என்பது ஒரு சொல்லுதற் கண் ணேயோ எனின், இரு சொல்லுதற் கண்ணே எனக் கொள்க.

மற்று இருவரைக் கூறும் பன்மைக் கிளவி எனவும், பிறவும் இருபாலினையும் ஒருகாலே தழுவியும் வருமால் எனின் ஆண்டு³ சொல்லாற்படுவது ஒருபாலே மற்றைப்பால் குறிப்பாற் பெறப்படுகின்றது எனக்கொள்க.

மற்று இருபால் என்றாற் பன்மை ஒழிந்த இருபாலும் என்பது யாங்கனம் பெறுதும் எனின், **ஓருவர்** என நின்ற ஒருமை வாய்பாட்டாற் பன்மை நீங்கிற்று எனக் கொள்க.

⁴பாலதிகாரத்தே சொல்லாதது என்னை எனின், ஒருபாற்கு உரித்து ஆகாது விரவி வருகின்ற நீர்மையால் ஈண்டுப் போந்தது எனக் கொள்க. (37)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|----------------------------------|
| 188-1 | i-ii-iv-v-vii “பெ... யடை சொல்” |
| 2 | i “என்றது” |
| 3 | vi “சொல்லிற் படுவது” |
| 4 | i-ii-iii-iv-v-vii “...திகாரத்தே” |

189. தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும்.

என்பது என்றுதலிற்றோ எனின், இஃது ஒருவர் என்னும் சொற்கு முடிபு கூறுதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ¹முற்கூறிய..... ஒருவர் என்னும் சொல்லினது சொல் முடியும் தன்மையைக் ²கருதின் தான் காட்டுகின்ற பொருண்மைக்கு ஏற்ப ஒருமைச் சொல்லோடு முடியாது ஒருவர் என ³ரகர ஈற்றதாய்நின்ற அச் சொற்றன்மைக்கு ஏற்பப் ⁴பன்மைச் சொல் கொண்டு முடியும் என்றவாறு.

(உ-ம்.)

ஓருவர் வந்தார் எனவரும், இதுவும் ஓர் பால் பற்றிய மரபு வழுவமைதி எனக் கொள்க. (38)

அடிக்குறிப்புகள்

- 189-1 i-ii-iii-iv-v-vii “ய ஒருவர்”
 2 “கருதிற்றான்”
 3 ii-vii “ரகார்”
 4 i-iv “பன் . . . டியும் என்றவாறு உ-ம்”
 ii-vii “பன்மை . . . முடியும் என்றவாறு உ-ம்”
 iii-v “பன் . . . உ-ம்.”

190. இன்ன பெயரே இவெளனல் வேண்டின் முன்னஞ் சேர்த்தி முறையின் உணர்தல்.

என்பது என்றுதலிற்றோ எனின், இவ்ஒருவர் என்னும் சொற்கும் ¹மேற்கூறிய நீயிர் நீ என்னும் சொற்கும் எதியதோர் இலக்கணம் உணர்த்தல் நுதலிற்று.

இதன் பொருள்:- நீயிர், நீ² என்றும் ஒருவர் என்றும் நின்ற இவை இரண்டும் ‘நீயிர் நீ’ என்பன உயர்தினைக்கு உரித்து அஃறினைக்கு உரித்து என்றும், ‘ஒருவர் என்பது ஆண்பாற்கு உரித்து ; பெண்பாற்கு உரித்து ³என்று பால் தெரிய நில்லாமையின் அவை ஈண்டு இன்ன பெயர் என்பது அறியல் வேண்டின் அச்சொற்களைக் கூறுவான் கருத்தினை அச் சொற் களோடு சேர்த்தி நீயிர், நீ எனவும், ஒருவர் எனவும் மேல் ஒதிய முறையானே தினையும் பாலும் உணர்ந்து ⁴கொள்க என்றவாறு.

விலங்கு வருதற்பாலதல்லதோர் வழியிருந்து நீயிர் வந்தீர், என்றானும், நீ வந்தாய் என்றானும் கூறின் ஈண்டு உயர்தினை எனவும் இனி, மக்கள் இல்வழியிருந்து, அவை கூறின் அஃறினை எனவும், இனிக் காட்டுக்கட்டு⁵போத போகா நின்றுழி ஒருவர் புகுந்தார் எனின் ஆண்பால் எனவும் ஆண் மக்கள் புகுதற் பாலதல்வழி ஒருவர் இருந்தார் எனில் பெண்பால் எனவும், இடமும் காலமும் ஆகிய முன்னத்தான் உணர்ந்தவாறு கண்டு கொள்க.

மற்று, இஃது அதிகாரத்தான் ஒருவர் என்னும் சொற்கே கூறியது⁶ அன்றோ, நீயிர் நீ என்பதனையும் உடன் கூட்டி உரைத்த வாறு என்னை எனின், பன்மை கூறிய அதனானும் ஏற்புழிக்

கோடல் என்பதனானும் இம்முன்றற்கும் ⁷கொள்ளப்பட்டது
என்பது. (39)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 190-1 | ii-vi-vii-viii “முற்கூறிய... யென்னும்”
v “மேற்கூறிய ... என்னும்” |
| 2 | vi “என்னும் இவை இரண்டும் உயர்தினைக் குரித்து” |
| 3 | vi “என்றும் பால் தெரிய”
v “என்று ... அற்றெறிய” |
| 190-4 | i-ii-iii-iv-v-vii “கொள்கவெ... தற்பாலதல்லதோர்வழி”
ii-vii “பொழுதில் பொழுது போகா நின்றுழி ... ஆண்பால்”
i “பொத்தில் பொழுது போகாநின்றுழி ... ஆண்பால்”
iii-v “போதல் பொழுது போகா நின்றுழி ... ணபால்” |
| 6 | i-ii-iv-v-vii “அன்றோ ... பன்மை கூறிய அதனானும் ஏற்படுழிக் கூடிடல்” |
| 7 | i-ii-iv-vii “கொள்ளப்பட்டது.”
vi-viii “கொள்ளப்பட்டது என்க” |

191. மகடே மருங்கிற ¹பால் தெரி கிளவி மகடே இயற்கை தொழில்வயி னான.

என்பது என்றுதலிற்றோ எனின், இதுவும் உயர்தினை ஒழிபு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ²பெண்பாற் பொ.....கு உரிய ஈற்றதாய் நில்லாப் ³பெண்மகன் எனப் பெண்பால் ஆண்பாலாகத் திரிந்து நின்ற சொல் ⁴அப் பெண்பாற் பொருண்மையின் இயல்பிற்று. அச் சொற்கு முடிபாக அதன் தொழில் கூறும் இடத்து என்றவாறு.

(உ-ம்.)

⁵பெண்மகன் வந்தாள் எனவரும்.

இதுவும் ஒரு மரபு வழுவமைதி எனக் கொள்க.

இதுவும் அந்நீர்மைத்து ஆகலின் ஈண்டுப் போந்தது எனக் கொள்க. (40)

அடிக்குறிப்புகள்

- 1 “பாறேரி கிளவி”
- 2 i-ii-iv-vii “பெண்பாற்குரிய”
vi-viii “பெண்பாற்பொ...குரிய” “பெண்பாற் பொருட்கு உரிய”
என்பது பாடம் போலும். இடையீட்டைப் பொருட்படுத்தாது
படித்த பாடம் vi)
- 3 i-ii-vi-vii “பெண் மகள்”
- 191-4 i-ii-iv-vii “அப் பெண்பாற் பொருண்மையின் இயல்பீற்ற சொற்கு
முடிபாகவதன் நொழில் கூறுமிடத்து என்றவாறு”
vi-viii “சொற்குமுடிபாக அதன் தொழிலைக் கூறுமிடத்து அப்
பெண்பாற் பொருண்மையின் இயல் பீற்ற என்றவாறு” (முன்பின்
மாறி இருத்தல் கான்க)
- 5 i-iv-v “பெண் மகள்... இதுவும்”
ii-vii “பெண்மகள்... இதுவும்”

192. ஆவோ ஆகும் பெயரு மாருளவே

ஆயிடன் அறிதல் செய்யுள் உள்ளே.

என்பது என்றுதலிற்றோ எனின், இது பெயரீறு¹ செய்யுளுள்
திரியும்² என்பது உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ஆகாரம் ஒகாரம் ஆகி நிற்கும் பெயரும்
உள்; அவ் இடங்களை அறிக. செய்யுளிடத்து என்றவாறு.

³ ஆயிடனறிதல் என்றதனான் ஆகாரமாதற்கு ஏலாத
வழியே ஒகாரம் ஆவது இயல்பு எனக் கொள்க.

(உ-ம்.)

வில்லோன் காலன கழலே⁴ என்றும்,

தொடியோண்⁵ மெல்லடி மேலவஞ் சிலம்பே⁶ எனவரும்.

⁷ இனிக் கிழவோன் என்பது ஆகாரமாக வழக்கின்மையின்
அது செய்யுள் விகாரம் அன்று; இயல்பாகிய ஈறு எனக் கொள்க.

இதுவும் செய்யுள் மரபு வழுவமைதி எனக் கொள்க. (41)

அடிக்குறிப்புகள்

- 192-1 i “செய்யு . . . ரம் ஓகாரமாகி நிற்கும் பெயரும் உள்”
 2 ii-vi “எனகின்றது”
 3 i-ii-iv-vi-vii “... உ-ம்.”
 4 ii “எ-ம்”
 192-5 iii “மேலவடி வில்லோன்”
 vi “மேல்வடி”
 6 i-ii-iv-vi “எ-ம்” . . . (என்றும் வரும் என்றிருத்தல் வேண்டும் போலும்)
 v “எனவரும் இனி கிழவ்வோன் என்பது ஆகாரமாக”
 vii “எ-ம் . . . இன் . . . ன என்ற தாகாரமாக”
 7 i-ii-iv-vii (என்ற பிரதிகளில் இந்தப் பெயிரியலின் எஞ்சிய பகுதிக்கு உரை இல்லை)
 iii-எ-viii (என்ற பிரதிகளினாலேயே பின்பகுதி உரை உள்ளது)
 ii “ஜந்தாவது பெயரியல் முற்றுப் பெற வில்லை” (‘இறைச்சிப் பொருள்வயின்’ ‘திணையொடு பழகிய’ என்ற இவ்விரு சூத்திரங்களும் அவைகளுடை உரையும் ஈண்டு எழுதப்பெற வில்லை மாதுருகையில் அவை இல்லையாதலால் என்று எழுதுவோர் குறித்துள்ளார்.)

193. இறைச்சிப் பொருள் வயின் செய்யுன் கிளக்கும்
 இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா
 நிலத்து வழி மருங்கில் தோன்ற லான.

என்பது என்றுதலிற்றோ எனின், செய்யுள் இடத்து விரவுப்
¹பெயர் வருவது ஒர் ²முறைமை கூறுதல் நுதலிற்று.

இதன் பொருள்:- அச் செய்யுட்கட்குப் பொருள் கூறும்வழி கிளக்கப்படும் இயற்³பெயராகிய யுணர்த்தாது அஃறிணைப்⁴பொருள் உணர்த்தும். அதற்குக் காரணம் என்னை எனின், அவ்வந் நிலங்களினிடமாகிய இடத்து அவற்றுக்கு உறுப்பாய்த் தோன்றுதலான் என்றவாறு.

(உ-ம்.)

கடுவன் முதுமகன் கல்லா மூலர்க்கு⁵

வதுவை வந்த வன்பறழ்க்குமரி எனவரும்.

⁶ அஃறினையை நோக்கிநின்றன எனக் கொள்க.

மற்று இவ் விரவுப்பெயர்கள் கருப் பொருள்களுள் அந் நிலத்து மக்கட் பெயராய் உயர்தினை மேல்வரின் என்னை குற்றம் என்றார்க்கு அவ் அம்மக்களை... கூறுதல் சான்றோர் ⁷செய்யுட் கண்டிலாமையின் அது மரபு அன்று என்றார் எனக் கொள்க.(42)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 193-1 | iii “பொருள் வருவது” |
| 2 | viii “பெயர் கூறுதல்” |
| 3 | viii “பெயராகிய . . . என்னை எனின்” |
| 193-4 | “பெயர் உரைத்தும் அதற்குக் காரணம்” (னௌர் . . . ரை மாறுபாடு) |
| 5 | (“மூலற்கு”) எனல் வேண்டும். |
| 6 | viii “. . . க்கி நின்றன” |
| | v “. . . றினையை நோக்கி நின்றன” (“இவை அஃறினையை நோக்கி நின்றன எனக் கொள்க” என்றிருத்தல் வேண்டும் போலும்.) |
| 7 | (“செய்யுட்கண்” என இருத்தல் வேண்டும் போலும்) |

194. தினையொடு பழகிய பெயரலங் கடையே.

என்பது என்றுதலிற்றோ எனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ¹செ..... தாது நிற்பது ²இவ்ஜன்தினை யோடும் அடிப்பட்டு அவ் ஜந்தினை உடையானது ³உடைமைக் கிழமை உணர்த்தி நிற்கும் பெயர் அல்லாத இடத்துக்கண்ணே; ஆண்டாயின் உயர்தினையை உணர்த்தும் என்றவாறு.

⁴ஊரன் செய்யுட்கண் இறைச்சிப் பொருட்டாய் வந்தும் உயர்தினையை நோக்கியவாறு கண்டு கொள்க.

மேல் உயர்தினை சுட்டா என்றது ⁵விரவுப்பெயர்க்கு அன்றே இவை உயர்தினைப் பெயர் ஆயினமையின் எய்தியது ⁶வில..... தினை சுட்டா என்று ஒழிவதன்றி நிலத்துவழி மருங்கிற் றோன்றலான என்று காரணம் கூறினமையின் உயர்தினை

'பெயரானவற்றிற்கும் இவ்விதி எய்தும் கொல்லோ என்று
மாணாக்கன்⁸ஜயுறு வானாயினு.....று போலும். (43)

ஜந்தாவது - பெயரியன் முற்றிற்று.

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 194-1 | iii “செ . . . இவ் ஜந்தினையோடு” |
| 2 | v “அவ் ஜந்தினையோடு” |
| 3 | viii “உடைமைகிழமை” |
| 4 | viii “. . . ட்டாய வந்தும்” |
| 194-5 | v “விரவுப் பெயர் . . . ஸ்ரே” |
| 6 | iii-v “வி . . . தினை சட்டா என்று ஒழி பதன்றி நிலத்து வழி
மருங்கிற் ரோன்றா” |
| | viii “வில . . . நிலத்துவிழி மருகிற் ரோன்றலான்” |
| 7 | viii “பேரான்” |
| 8 | viii “ஜயுறுவானாயினு . . . பெயரியன் முற்றிற்று” |
| | v “ஜயுறு வானாயினு . . . று போலும் ஜந்தாவது பெயரியல்
முற்றிற்று” |
| | iv “பெயரியல் முற்றிற்று” |

வினாயியல்

வினாயென்பது பலபொருளாருசொல்லாய்த் தொழிற் பண்பினையும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியையும் உணர்த்தும், தொழிற்பண்பையுணர்த்துஞ் சொல்லை உரிச்சொல்லெனவும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியை யுணர்த்துஞ்சொல்லை வினைச்சொல்லெனவும் கூறுதல் மரடு. வினைச்சொல்லாவது வேற்றுமையுருபோலாது வெளிப் படையாகவும் குறிப்பாகவும் காலத்தோடு விளங்குவதாகும். இறந்தகாலம், நிகழ்காலம் எதிர்காலம் எனக் காலம் மூன்றாம். தொழில் முற்றுப்பெற்றநிலை இறந்தகாலம். தொழில் தொடங்கி முடிவுபெறாது தொடர்ந்து நிகழும் நிலை நிகழ்காலம். தொழிலே தொடங்கப்பெறாதநிலை எதிர்காலம். இம்முக்காலங்களுள் ஒன்றை வெளிப்படையாகக் காட்டுவனவற்றை வினாயென்றும் இவற்றைக் குறிப்பாக உணர்த்துவனவற்றைக் குறிப்பு என்றும் கூறுவர். தொல்காப்பியனார். பிற் காலத்தார் இவற்றை முறையே தெரிந்தை வினாயென்றும் குறிப்பு வினாயென்றும் வழங்குவர். இவ்வினைச்சொற்கள் முற்று, வினையெச்சம், பெயரெச்சம் என மூவகைய. பாலுணர்த்தும் ஈருகளாகிய விகுதிகளோடுகூடி நிறைந்து நிற்பன வினைமுற்றுக்களாம். ஐம்பாலவாகிய வினைமுதலைத்தரும் விகுதியுறுப்புக்குறைந்தகுறைச்சொற்களாய் மற்றொரு வினைச்சொல்லோடல்லது முற்றுப்பெறாது நிற்பன வினையெச்சங்களாம். பாலுணர்த்தும் விகுதியின்றிக் குறைத்த குறைச்சொற்களாய்ப்பெயரை எச்சமாகவுடைய வினைச்சொற்கள் பெயரெச்சம் எனப்படும். வினைச்சொற்களின் இலக்கண முணர்த்தினமையால் இது வினையியலென்னும் பெயர்த்தாயிற்று. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 49-ஆக இளம்பூரணரும் 51-ஆகச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் 54-ஆகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். எச்சவியலிலுள்ள ‘இறப்பின் நிகழ்வின்’, ‘எவ்வயின் வினையும்’,

‘அவைதாம் தத்தங்களைவி’ எனவரும் மூன்று சூத்திரங்களையும் வினையிலக்கணமாதல் பற்றி இவ்வியலின் இறுதியில், தெய்வச்சிலையார் சேர்த்துரைத்தமையால் அவர் கருத்துப்படி இவ்வியலின் சூத்திரங்கள் 54-ஆயின். வினைச்சொற்களைல்லா வற்றையும் உயர்தினைக்குரியன, அஃறினைக்குரியன, இரு தினைக்குமுரியன என மூன்று வகையாக இவ்வியலில் ஆசிரியர் பகுத்துக் கூறியுள்ளார்.

உயர்தினைக்குரியன

உயர்தினைவினை தன்மைவினை படர்க்கைவினை என இடத்தால் இருவகைத்து. அவற்றுள் தன்மைவினை பன்மைத் தன்மையும் தனித்தன்மையும் என இருவகைப்படும். அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், றும் என்னும் இவ்வெட்டு விகுதிகளையும் இறுதியாகவுடைய வினைச்சொற்கள் பன்மையுணர்த்துந் தன்மைச் சொற்களாம். தன்மைக் குறித்துப் பேசுதற்கேற்ற மொழிவளம் உயர்தினை மாந்தர்க்கே யுரியதாகவின் தன்மைச் சொற்கள்யாவும் உயர்தினைச் சொல்லேயாம். ஒருவனோ ஒருத்தியோ தன்னைக்குறித்துப் பேசுங்கால்தனக்குஒருமையல்லது பன்மை சொல்லுதற்கிடமில்லை. எனினும் தனக்கு முன்னும் அயலிலும் உள்ள பிறரையும் தன்னோடு உளப்படுத்துக் கூறும் வழக்கமுன்மையால் தன்மைப் பன்மையும் கொள்ள வேண்டியதாயிற்று. ஆகவே பன்மைத் தன்மை யென்றது உளப்பாட்டுத் தன்மையேயாம். தன்னோடு முன்னின்றாரை யுளப்படுத்தலும் படர்க்கையாரை யுளப்படுத்தலும் அவ்விரு திறத்தாரையும் ஒருங்கு உளப்படுத்தலும் என உளப்படுத்தல் மூவகைப்படுமெனவும், அம், ஆம் என்ற விகுதிகள் முன்னிலையாரையும் தமராயவழிப்படர்க்கையாரையும், எம், ஏம் என்பன படர்க்கையாரையும், கும், டும், தும், றும் என்பன அவ்விருதிறத்தாரையும் உளப்படுத்துமெனவும், அம், ஆம், எம், ஏம் என்பன மூன்று காலமும் பற்றி வருதலும் கும், டும், தும், றும் என்பன எதிர்காலம்பற்றி வருதலும் உடைய வெனவும் கூறுவர் சேனாவரையர்.

கு, டு, து, று என், ஏன், அல் என்பவற்றை இறுதியாகவுடைய ஏழும் ஒருமையுணர்த்தும் தனித்தன்மை (தன்மையொருமை) வினைச்சொற்களாம். அவற்றுள் செய்கு என்னும் வாய்பாட்டு

வினைமுற்று வினைகொண்டு முடியுமாயினும் முற்றுச் சொல்லாகிய இலக்கணத்திற் சிறிதும் மாறுபாடது.

அன், ஆன், அள், ஆள் என்னும் ஈற்றையுடைய நால்வகைச் சொற்களும் உயர்தினை யொருமை யுணர்த்தும் படர்க்கை வினைச் சொற்களாம். அர், ஆர், ப என்னும் ஈற்றையுடைய மூவகைச் சொற்களும் பலர்ப்பாற் படர்க்கையாம். மார் என்பதும் உயர்தினைப் பலர்ப்பாற் படர்க்கை வினைக்கீறாதலையுடைத்து. அது முடியுங்கால் பெயர்கொள்ளாது வினைகொண்டு முடியும். இவ்வாறு அம்விகுதி முதலாக மார் விகுதி யீறாகச் சொல்லப்பட்ட இருபத்துமூன்றீற்று வினைச் சொற்களும் உயர்தினைக்கே யுரியனவாம்.

மேற்சொல்லப்பட்டவற்றுள் பன்மையுணர்த்தும் தன்மைச் சொல் தினை விரவி யெண்ணுங்கால் அஃறி னையை யுளப்படுத்துத்திரிதலும் உண்டு. யார் என்னும் வினாவினைக் குறிப்பு உயர்தினை மூன்று பாலுக்கும் ஒப்பவுரியதாகும். பாலுணர்த்தும் ஈறுகளாகிய ன, ள, ர, என்னும் இறுதியையுடைய ஆகாரமும் முன்னிலையில் வரும் ஆய் என்பதன் ஆகாரமும் செய்யுளுள் ஒகாரமாய்த் திரியும்.

ஆறாம் வேற்றுமைக்குரிய உடைமைப்பொருள், ஏழாம் வேற்றுமைக்குரிய நிலப்பொருள், ஒப்புப்பொருள், பண்பு என்னுமிவற்றை நிலைக்களமாகக் கொண்டும் அன்மை, இன்மை, உண்மை, வன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும் வினைக்குறிப்புத் தோன்றுமென்பர் ஆசிரியர் குறிப்பாற் கால முணர்த்தவின் இது குறிப்பெனப்பட்டது. முன்னர்க் கூறிய இருபத்துமூன்றீற்று வினைச் சொற்களுக்கீறாகிய முத்துக்களையே (விகுதிகளையே) இவ்வினைச் குறிப்புச் சொற்களும் பெற்றுப் பாலுணர்த்துவனவாம்.

அஃறினைக்குரியன

ஆ, ஆ, வ என்னும் இறுதியையுடைய மூவகை வினைச் சொற்களும் அஃறினைப்பன்மைப் படர்க்கையாம். து, று, டு என்பவற்றையிறுதியாக உடையன அஃறினை ஒருமைப்பாற்குரிய வினைச் சொற்களாம். இங்கெடுத்துக் காட்டிய அறுவகையீற்றுச் சொற்களே அஃறினைக்குரிய வினைச் சொற்களாம். வினாப்

பொருளையுடைய எவன் என்னும் வினைக் குறிப்புச்சொல் அஃறினையிருபாலுக்கும் ஒப்பவுரியதாகும். இன்று, இல உடைய, அன்று, உடைத்து, அல்ல, உள என்பனவும் பண்புகொள் கிளவியும் பண்பினாகிய சினைமுதற் கிளவியும் ஒப்புப்பற்றி வருஞ்சொல்லும் ஆகிய இப்பத்தும் அஃறினை வினைக்குறிப்புச் சொற்களாம். மேல் அஃறினை வினைச்சொற்கீறாய் நின்று பாலுணர்த்து மெழுத்துக்களே அஃறினை வினைக் குறிப்புச் சொற்கண்ணும் ஈறாய் நின்று பால் விளக்குவன.

இருதினைக்குழுமியன

முன்னிலைவினைமுற்று, வியங்கோள் முற்று, வினையெச்சம், இன்மையையுணர்த்தும் இல்லை, இல் என்பன. வேறு என்னும் சொல், செய்ம்மன் என்னும் வாய்பாட்டு முற்று, முற்றும் பெயரெச்சமுமாகிய செய்யுமென்னும் வாய்பாட்டு வினைச்சொல், செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் ஆகிய என்வகை வினைச்சொற்களும் இருதினைச் சொல்லாதற்கும் ஒத்த உரிமை யுடையனவாம்.

மேற்கூறப்பட்ட விரவு வினைகளுள் இ, ஐ, ஆய் என்னும் இறுதியையுடைய முன்னிலை வினைச்சொற்கள் ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் இருதினை முக்கூற்றொருமைக்கும் ஒப்பவுரியன. இர், ஈர், மின் என்னும் இறுதியையுடைய முன்னிலை வினைச் சொற்கள் உயர்தினைப் பலர்பாலுக்கும் அஃறினைப் பலவின் பாலுக்கும் ஒப்பவுரியன. முன்னிலை வினையல்லாத ஏனை எழுவகை வினைச்சொற்களும் இருதினை ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாய் வருவன. அவற்றுள் வியங்கோள், வினை முன்னிலை தன்மையென்னும் இரண்டிடத்திலும் நிலைபெறாது. நிகழ்கால முனர்த்தும் செய்யுமென்னும் மூன்று பலர்பாற் படர்க்கையிலும் தன்மை முன்னிலைகளிலும் வருதலில்லை.

மற்றொரு வினைச்சொல்லோடு கூடியல்லது முற்றுப்பெறாத, குறைச்சொல் வினையெச்சமாகும். செய்து, செய்யு, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின், செய், செயற்கு எனவரும் இவ்வொன்பது வாய்பாட்டுச் சொற்களும் பின், முன், கால், கடை, வழி, இடத்து என்பவற்றை யிறுதியாக வுடையனவும்

இவைபோலக் காலமுனர்த்தி வருவன பிறவும் வினையெச்ச வினைகளாம். இவற்றுள் முதலிலுள்ள செய்து, செய்யு, செய்பு என வரும் மூன்றும் தனக்குரிய வினை முதல் வினையையே கொண்டு முடிவன. அவை மூன்றும் சினை வினையாங்கால் தமக்குரிய முதல் வினையைக்கொண்டு முடியுனும் தம் தொழிலைக் கொண்டு முடிந்தனவே. இம்மூன்றுமல்லாத பிற வினையெச்சங்கள் தம் வினை முதல் வினையையேனும் அன்றி அங்கு வந்து இயையும் பிற வினைமுதல் வினையையேனும் வரையறையின்றிக் கொண்டு முடியுமியல்பினவாம். வினையெச்சங்கள் பல வாய்பாட்டான் அடுக்கிவரினும் முன்னின்ற எச்சம் முடிய ஏனையவும் பொருளால் முடிந்தனவேயாம்.

பெயரை ஓழிபாகவுடைய வினைச்சொல் பெயரெச்சம் அது செய்யும், செய்த எனவரும் இரு வாய்பாடுகளில் அடங்கும் நிலப்பெயர், பொருட்பெயர், காலப்பெயர், கருவிப்பெயர், வினை முதற்பெயர், வினைப்பெயர் எனவரும் அறுவகைப் பெயர்களையும் கொண்டு முடிதற்கேற்ற பொருள் நிலைமையையுடைய இப்பெயரெச்சம் இருதினை யைம்பாற்கு முரிய பொது வினையாகும். செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்கள் பெயரெச்சமாங்கால் முன் செய்யுமென்னும் முற்றிற்கு விலக்கப்பட்ட பல்லோர் படர்க்கை முன்னிலை, தன்மை என்னும் இவ்விடங்களுக்கும் உரியனவாம்.

பெயரெச்சமும் வினையெச்சமும் வினை நிகழ்ச்சியை யுணர்த்தாது அதனை எதிர்மறுத்துச் சொல்லினும் பெயரெஞ்ச நிற்றலும் வினையெஞ்ச நிற்றலுமாகிய தம் பொருள் நிலைமையில் வேறுபடா. இவ்வெச்சங்களுக்கும் இவற்றை முடிக்குஞ் சொற்களாய் வரும் பெயர் வினைகளுக்குமிடையே முடிக்குஞ்சொல்லொடு தொடர்புடைய வேறு சொல் வந்து நிற்றலுமுண்டு.

செய்யுமென்னும் பெயரெச்சவாய்பாடுகளின்ஸற்றயலெலமுத்தாகிய உகரம் தான் ஊர்ந்துநின்ற மெய்யொடுங் கெட்டு முடிதலும் உண்டு. செய்து என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சம் ஏனைக் காலச் சொல்லோடு இயைதலும், விரைவின்கண் எதிர்காலமும் நிகழ்காலமும் இறந்தகாலத்தோடு மயங்குதலும், மிக்கது ஒன்றின் கண்ணே இறந்தகாலமும்

எதிர்காலமும் நிகழ்காலத்தோடு மயங்குதலும், இது செயல் வேண்டும் என்னும் பொருளில் வரும் வினைச்சொல் தானும் பிற்ருமாகிய ஈரிடத்தும் பொருள் தருதலும், வற்புறுத்தலில் வரும் வினாப் பொருளையுடைய வினைச்சொல் எதிர்மறைப் பொருள் தருதலும், இயற்கை பற்றியும் தெளிவுபற்றியும் காலம் மயங்குதலும், செயப்படுபொருள் வினைமுதல்போல வருதலும், இவ்வாறே வேறிடங்களில் முக்காலமும் மயங்குதலும் ஆகிய விதிகளை இவ்வியல் 40-முதல் 49-வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார்.

- க. வெள்ளைவாரனனார்

நூல்வரிசை 10, பக். 208-213

ஆறாவது

வினையியல்

195. ¹வினைனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்.

என்பது என்றுதலிற்றோ எனின்:- இவ்ஒத்து என்ன
பெயர்த்தோ எனின், வினையது இலக்கணம் உணர்த்தினமையின்
வினையியல் என்னும் பெயர்த்து.

மேல் ஒத்தினோடு ²இவ்ஒத்திடை இயைபு என்னையோ
எனின், முன்னைப் பெயரியலுள் நிறுத்த முறையானே பெயர்
உணர்த்தி அதன் பின்னர் வினை உணர்த்திய தொடங்கினார்
என்பது.

இதன் தலைச் சூத்திரம் என்றுதலிற்றோ எனின், வினைச்
சொற்கெல்லாம் பொதுவாயதோர் ³இலக்கணம்

⁴இதன் பொருள்:- வினைச் சொல் என்று சொல்லப்படுவது
அறுவகை உருபினையுமேலாதே, ஆராயும்கால், காலத்தோடு
புலப்படும் என்றவாறு.

(உ-ம.)

உண்டான் என்பது ⁵வேற்றுமை கொள்ளாது எனல்
வேண்டியது.

மேற் கூறிய முறையின் என்ற சூத்தி..... மன்றது வினைக்கு
யாதும் ஆகாது என்பதே யன்றி, வினைக்காயின் முதலும்
இடையும் எல்லாம் ஆம் என்பதும் கொள்ளக் கிடந்தமையின்
அது விலக்கிய என்பது.

நினையுங்காலை என்றதனான், காலம்தன்னை மூன்று
‘என்பாரும் இரண்டே என்பாரும் எனப் பலமதம் உண்டு
என்பது அறிவிக்கப்பட்டது. (1)

அடிக்குறிப்புகள்

- 195-1 i-ii-iv-vi-vii (பின்வருகிற 206ம் சூத்திரம் வரையில் இவற்றில் காணப்படவில்லை ஆதலின் iii-v-viii பிரதிகள் கொண்டே இப்பகுதி அச்சிடப்படுகிறது)
- iii “... கொள்ளாது”
- viii “... மொடு தோன்றும்”
- 2 viii “இவ் ஒத்திடை ... னே பெயருணர்த்தி”
- iii “இவ் ஒத்திடை ... முன்னைப் பெயரியலுள் நிறுத்த முறையானே பெயர்”
- 3 iii-viii “இலக்க...”
- v “இலக்கணம் ...” (இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று என்பது விடுபட்டிருத்தல் வேண்டும்)
- 4 (“இதன் பொருள்” என்பதும் விடுபட்டுப் போயிருந்தாலும் எல்லாச் சூத்திரங்களிலும் வருவதால் அச் சொற்றொடர் பதிப்பிக்கப் பெற்றுள்ளது).
- viii “... ணையு மேலாதே ஆராயுங்கால்”
- iii-v “... ச் சொல்லென்று சொல்லப்படுவது அறுவகை யுரு, பினையும்” (இப் பிரதிகளில் விடுபட்டஏழுத்துக்கள் “வினை” என்பனவாம் கிடைத்த பிரதிகளில் இல்லாமையால் இவற்றை பகர வளைவுக்குள் பதிப்பித்துள்ளோம்.)
- 195-5 iii “வேற்றுக் கொள்ளாது”
- viii “வேற்றுமைக் கொள்ளாது”
- 6 viii “என்பாரும் ... ரும் எனப் பல மதம் உண்டு”

196. காலந் தாமே மூன்றெண் ¹மொழிப.

என்பது என்றுதலிற்றோ எனின், மேற்காலமோடு²தோன்றும் என்றான் அக்காலத்தை இனைத்து என்பது உணர்த்துதல் நுதலிற்று.

³இதன் பொருள்:- காலம் எனப்படுவனதாம் மூன்று என்று சொல்லுப ஆசிரியர் என்றவாறு. (2)

அடிக்குறிப்புகள்

- 196-1 iii “மொழிய”
 2 iii “தொன்றும்”
 3 v “உரை காலம் எனப்படுவன்”
 iii “... ப படுவன்” (‘இதன் பொருள்’ என்ற பகுதியும் கிடைத்த பிரதிகளில் இல்லை. V-ம் பிரதி முன்னே கண்டபடி இங்கெல்லாம் ‘உரை’ என்றே எழுதி வருகின்றது. ஆதலின், அது உரை எனக் கூறுமிடத்தில் பழையை போல் ‘இதன் பொருள்’ என்பதே பதிப்பிக்கப் பெற்றுள்ளது)
 viii (இப் பத்தி முழுதும் சிறைந்துள்ளது)

**197. இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
 அம்முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
 மெய்ந்திலை யுடைய ¹தோன்ற லாரே.**

என்பது என்றுதலிற்றோ எனின், மேல் தொகைகூறப்பட்ட
²காலத்திற்குப் வினைக் குறிப்பிற்கும் வினைச்சொற்கும்³ உண்டு
 என்பதாகும் உணர்த்துதல் நூதலிற்று.

இதன் பொருள்:- இறப்பும் நிகழ்வும் எதிர்வும்⁴ என்று சொல்லப்படுகின்ற அம்முக்காலமும் வினைக் குறிப்பொடும் கொள்ளப்படும் உண்மை நிலையினையுடைய⁵ அவைதோ..... என்றவாறு.

⁷இறப்பு நிகழ்வு எதிர்வு என்பன பெயர் முறைகிடந்த முறையே.

(ஐ-ம்.)

கரியன் செய்யன் என்பன. இவை⁸ ஆசிரியற்கே காலம் புலப்பட நின்றமையின் மேலைச் சூத்திரத்து அடங்காது என்று வேறு கூறப்பட்டது என்பது.

மெய்ந்திலை⁹ என்பது வினைக்டாமையான் வினையல்ல என்று கருதினும் கருதற்க ; இதுவும் வினையது இலக்கணம் மெய்ம்மையாக உடையது என்றவாறு. (3)

அடிக்குறிப்புகள்

- 197-1 iii “தென்றலாரே”
 197-2 viii “காலத்திற்குப் . . . ன் பதூஉ முணர்த்துதல்”
 3 v “உண்டு என்பதூம்”
 4 iii ‘என’
 5 viii “முக்காலத்தும்”
 6 v “அவை . . . என்றவாறு” (அவை தோன்றுமிடத்து என்று இருத்தல் வேண்டும் போலும்)
 viii “அவை தோ. . .”
 7 viii “. . . கிடைந்த முறையே”
 8 “ஆசிரியர்க்கே”
 9 viii “என்பது வினைத் . . . இதுவும் வினையதிலக்கணம்”

198. குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக் காலமொடு வருஷம் வினைச்சொல் எல்லாம் ¹உயர்தினைக் குரிமையும் அஃறினைக் குரிமையும் ஆயிரு தினைக்கும் ஓரன்ன உரிமையும் அம்மு வருவின தோன்ற ஸாரே.

என்பது என்றுதலிற்றோ எனின், வினைச் சொற்களாகு பாகுபாடு கூறுதல் நுதலிற்று.

இதன் பொருள்:- குறிப்புவினைத் தன்மையானும், தெரிநிலை வினைத் தன்மையானும், ²முறைமை.....த்தொடு வருகின்ற வினைச்சொற்கள் எல்லாம் உயர்தினைக்கு உரியனவும் அஃறினைக் குரியனவும் அவ் இருதினைக்கும் ஒன்று போன்ற உரிமை உடையனவும் என அம் மூன்று கூற்றை உடைய தோன்று நெறிக்க.....³(என்றவாறு).

⁴ பற்றிக் குறிப்பு முன் கூறப்பட்டது.

வினைக்குறிப்பிற்கும் காலம் உண்டே என்பது வலியுறுத் தற்குப் பின்னும் காலமொடு தோன்றும் என உடன் கூறப்பட்டது. (4)

அடிக்குறிப்புகள்

- 198-1 viii “உயர்தினை ...

 யும்
 அம்முவருபின் தோன்றலாரே”
- 198-2 viii “முறைமை ... ம் உயர்தினைக்குரியனவும்”
- 3 (என்றவாறு என்று இருத்தல் வேண்டும் எனப் பதிப்பிக்கப் பெற்றுள்ளது)
- 4 viii “... . . னக் குறிப்பிற்கும் காலம்”

199. அவைதாம்,

அம் ஆம் எம் ஏம் ¹என்னும் கிளவியும்
 உம்மொடு வருஷம் கடதறள் கிளவியும்
 பன்மை யுரைக்கும் தன்மைச் சொல்லே.

என்பது என்றுதலிற்றோ எனின், மேல் நிறுத்த முறையானே உயர்தினை உணர்த்துதல் நுதலிற்று.

உயர்தினை வினைதாம், தெரிந்தை வினையும் குறிப்பு வினையும்..... ²நிலைவினை முன்னுணர்த்திய வெடுத்துக் கொண்டான். அது தானும் தன்மை வினையும் படர்க்கை வினையும் என இருவகைத்து. அவற்றுள் தன்மை முன் உணர்த்திய தொடங்கினான். தன்மைதானும் ³உளப் பாட்டுத் தன்மை அவற்றுள் உளப்பாட்டுத் தன்மை முன் உணர்த்திய தொடங்கினான் என உணர்க.

இதன் பொருள்:- மேற் பகுக்கப்பட்ட வினையின் முப்பாகுபாடும் ஆகிய அவைதாமாறு இனிச் சொல்லுவல். அம் ஆம் என்னும் ஈற்றைஉடைய ⁴சொ.....டு வருகின்ப் படுகின்ற அந்நான்கு ஈற்றுச் சொல்லுமாகிய அவ் எட்டுச் சொல்லும். அவன் தனோடு பிறையும் கூட்டிப் பன்மையினைச் சொல்லும் தன்மைக்கு உரிய சொல்லாம் என்றவாறு.

⁵அம் ---- தாய் வரும்.

(உ-ம.)

உண்டனம், உண்டிலம்;

உண்ணாறி உண்ணம், உண்கின்றலம்;
 “உண்ணாநி உண்றிலம், உண்கின்றனம்;
 உண்பாம், உண்குவாம், உண்ணலம் என வரும்.
 இவற்றுள்⁷ நிகழ்காலம் நிற்கின்றனம் என்றாற்போல வரும் வாய்பாட்டு விகற்பழும் அறிக.

இனி அம்மறை ஒருவாய்ப்பாட்டதாய்ச் சொல் தன்னானே உண்டிலம் என்றாற்போல மறுத்து வருதலே அன்றி⁸ உண்டானம் அல்லம் வாய்பாட்டான் மறுத்து.

(உ-ம்):-

உண்ணா நின்றாம் ; உண்டாம் ; உண்டிலாம்,
 உண்கின்றாம், உண்ணா நின்றிலாம்;
 உண்பாம், உண்குவாம், உண்ணாம் என வரும்.

ஏம்:- உண்டனேம், உண்டிலேம்; ⁹ உண்ணாநி நின்றேம், உண்கின்றேம்; உண்ணாநி நின்றிலேம், உண்கின்றிலேம்; உண்பேம், உண்குவேம்; உண்ணேம் என வரும்.

ஏம்:- ¹⁰ உண்டெம் ; உண்டிலெம் ; உண்ணாநி நின்றேம் ; உண்கின்றேம் ; உண்ணாநி நின்றிலெம்; உண்கின்றிலெம் ; உண்பெம், உண்குவெம், உண்ணெம் எனவரும்.

¹¹ இவற்றிற்கும் உண்டாமல்லெம், ¹² உண்டாமல்லெம் விகற்பழும் அறிக.

இனி, உம்மொடு வருஉங்கடதறக்கள், உண்கும், உண்டும், வருதும், சேறும் என எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும் எனக் கொள்க.

இவற்றுள்¹³ மறைவாய்பாடுந் நாற்கிளவியுமென்பான் என்னும்மையினைத் தொகுத்து ஒடு விரித்தான் எனக் கொள்க.

(5)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 199-1 | viii “என்னும் கி...ச...ா யென் கிளவியும் பன்மை யுரைக்கும்” |
| 2 | viii “... வடுத்துக்கொண்டான்” |

- 3 viii “உளப்பாட்டுத்தன்மை . . . முன் உணர்த்திய தொடங்கினான் என உணர்க” (உளப்பாட்டுத்தன்மை தனித்தன்மை என இரு வகைத்து அவற்றுள் உளப்பாட்டுத் தன்மை என்று இருத்தல் வேண்டும் போலும்)
- 199-4 iii-viii “சொ . . . ப படுகின்ற”
- 5 viii “அம் . . . உ . . . ம உண்டனம்”
- 6 viii “உண்ணா நின்றிலம் உண்கின்றிலம் உண்பம்”
v “உண்ணா நின்றிலம் உண்பம்”
(உண்ணா நின்றனம் உண்கின்றனம் உண்ணா நின்றிலம் உண்கின்றிலம் என்ற முறை எழுதும்போது பிறழ்ந்துள்ளது போலும்)
- 7 v “நிகழ்காலம் . . . னம் என்றாற்போல”
iii “நிகழ்காலம் . . . னின் கின்ன மென்றாற்போல”
viii “நிகழ்காலம் நிற்கின் . . . போலவரும்”
- 8 viii “உண்ட . . . இல்லம் எ . . . உ - ம்”
- 9 viii “உண்ணா நின்றனேம் உண்கின்ற . . . லம் என வரும்”
iii “உண்ணா நின்றேம் உண்கின்றேம் உண்ணா . . . உண்கின்றிலேம் உண்பேம் . . . எனவரும்”
- 10 (அன் சாரியைபெற்ற வடிவங்கள் சிறப்பிலும் நிகழ்விலும் எம் பெற்று வரும். உண்டனேம் உண்டேம் இவை இடம்மாறி வந்துள்ளன போலும். என் ஏன் விகுதி பின்வருவதனைக் காண்க.)
- 11 viii “இவற்றிற்கும் உ . . . றப முன் அறிக்”
- 12 iii “உண்டாமல்லாமெ”
- 13 viii “மறைவாய்பா . . . ந்நாற் கிளவியு . . . பான் எண்ணு . . . என தொகுத்து”

200. கட தற என்னும்,

அந்நான் கூர்ந்த குற்றிய லுகரமோ

¹ தென் ஏன் அல் என வருஉம் ஏழும்

தன்வினை உரைக்குந் ²தன்மைச் சொல்லே.

என்பது என்றுதலிற்றோ ³எனின், தனித்தன்மை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- கட தற என்று சொல்லப்பட்ட அந்நான்கு ஒற்றினையும் ஊர்ந்த குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் நான்கும் என் ஏன் அல் என்னும் மூன்று ஈற்றுச் சொல்லும் எனச் சொல்லவருகின்ற அவ்ஏழு சொல்லும் தன்மைப்பன்மைச் சொல்⁴ போலச் சொல்லுவான் தன்னோடு பிறன்வினையையும் உணர்த்தாது, தன் வினையையே உணர்த்தும் தன்மைச் சொல்லாம் என்றவாறு.

ஓடு, எண்ணோடு.

இவற்றுள் முன்னைய நான்கும் எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும்.

(உ.-ம.)

உண்கு, உண்டு, வருது, சேறு, உரிஞ்சு, திருமுகு என வரும்.

இவற்றுள் தகர உகரம்:- ⁴கழிந்து பொழிந்தென வான்கண் மாறினுந் தொல்லது⁵ விளைந்தென நிலம் வளங்கரப்பினும்.

என்னும் புறப்பாட்டினுள் பொழிந்து எனவும் விளைந்து எனவும் இறந்த காலம் பற்றி வந்தமையின். எ.....⁶சிறு பான்மை இறந்த காலமும் உண்டேனும் அறிந்து கொள்க.

இனி, ககர உகரத்திற்கு:- அழா அற் கோவினி நோய் நொந் துறைவி. என்னும் குறுந்தொகைப் பாட்டினுள்⁷ அழுகு என்னும் உடன்பாட்டிற்கு அழா அற்கு என எதிர்மறை வந்தமையின் ஒழி வந்தது எதிர்மறை வாய்பாடும் உளவேல் அறிக.

இனி என் ஏன் என்பன இரண்டு ஈறும் முக்காலத்தும் உடன்பாட்டினும் மறையினும் வரும் எனக் கண்டு கொள்க.

(உ.-ம.)

உண்டெனன், உண்டிலென்; உண்ணா நின்றெனன், உண்கின்றெனன்;⁸ உண்ணாநின்றி; உண்பென், உண்குவென், உண்ணலென்⁹ என வரும். இவை என்.

இனி ஏன்: உண்டென், உண்டிலென்; உண்ணாநின்றேன், உண்கின்றேன்; உண்ணாநின்றிலென், உண்கின்றிலென்; உண்

பேன், உண்குவேன், உண்ணேன் என வரும்.

¹⁰ உண்டேனல்லேன் எனவரும் மறைவிகற்பழும் அறிக.

இவ்இரண்டைறும் மூன்று காலத்தும் வருதலால் முன் வைக்கற்பாற்று எனின், முன் சூத்திரத்துக் கடதறக்கள் கடைக்கண்நின்ற அதிகாரம் பற்றி அவற்றை முற்கூறினான் எனவு.

¹¹ பல், தின்பல் என எதிர் காலம் ஒன்றுமே பற்றிவரும்.

உண்ணாநிற்பல் எனச் சிறுபான்மை நிகழ்காலம் உண்டேலும் அறிக.

ஒழிவல், தவிர்வல் எனச் சில வினைக்கண் மறை வாய்பாடும் அறிக.

அல்லாதவற்றிற்கும் உண்ணாதொழிவல் என்றாற் போன்ற வாய்பாடுதானே மறையாய்ச் சொல்லுமாறு அறிக. (6)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 200-1 | viii “டென்னெனல்லன்” |
| 2 | viii “தன்மை . . . ன் தனித்தன்மை யாமாறுணர் . . . ற்று”
iii-v “எனின் . . . தனித்தன்மை” |
| 3 | iii “பாலச்” |
| 4 | iii “கழி தந்து”
v “கழிந்தது” |
| 5 | iii-viii “விளைந்தே னிலம்” |
| 6 | iii “. . . று பான்மை யிறந்த காலமுன்டேனும்” |
| 7 | iii-viii “அழிகு” |
| 8 | (உண்ணா நின்றிலென் உண்கின்றிலென் என்று இருத்தல் வேண்டும் போலும்) |
| 9 | iii “என வரும் இனி என்” (viii-ம் பிரதியில் இவை என் என்ற பகுதியிலுள்ள ‘ஏ’ என்பதின் மேல் வட்டப் புள்ளி இடப் பெற்றுள்ளது. புள்ளியிட்டால் குற்றெழுத்தாம் என்பது நன்னால் வரை வந்த வழக்கு”) |
| 10 | iii-v “. . . னல்லேன்” |
| 11 | v “. . . என எதிர்காலம்” (“உண்பல் தின்பல்” என்றிருத்தல் வேண்டும்.) |

201. அவற்றுட்

¹செய்கென் கிளவி வினையொடு முடியினும்
அவ்விய ரிரியா தென்மனார் புலவர்.

என்பது என்நுதலிற்றோ எனின், அவ் ஏழனுள்² ககர உகர
ஈற்றிற்கு முடிபு வேற்றுமை கூறுதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ³மேற் சொல்லப்பட்ட ஏழனுள்ளும்
செய்கு என்னும் சொல் பெயரொடு முடியாதே வினையொடு
முடியினும், பெயரோடு முடிந்தன போல அம் முற்றுச்
சொல்லாகல் இயல்பின்⁴ திரியாது என்றவாறு.

(உ.-ம.)

உண்கு வந்தேன் என்பது. இனி ஒன்றென முடித்தல்
⁵என்பதனான் உண்கும் என்பதும் இவ்வாறே வினையோடு
முடியும்.

(உ.-ம.)

உண்கும் வந்தேம் என்பது.

வினையெச்ச முற்றாய் அமையாதோ எனின், முன் முற்
நாய்ப் பெயர் கொண்டு நின்று, பின் வினையெச்ச முற்றாய்
வந்தன அன்மையின், இவ்வாறு ஒதினான்.

.....⁶காயான் என்னப் பெயரோடு முடிந்ததால் எனின்
அவ்வாறு வருவன, உள வேனும் சிறுபான்மை; வினை கோடலே
பெரும் பான்மை என உணர்க. (7)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 201-1 | iii-viii “செய்யென்” |
| 201-2 | “_” |
| 3 | iii-v “மேற் சொ . . ள்ளும்” (மேற்சொல்லப்பட்ட ஏழனுள்ளும்
என்று இருத்தல் வேண்டும் போலும்) |
| 4 | “ற் றி” |
| 5 | (என்பதனான் உண்கும் என்பதும் இவ்வாறே என்று இருந்தது
போலும்) |
| 6 | v “தாயானே என்” |

iii “தாயான் என”

(உண்கோயான் என்பது போலும் க-த மாறாட்டம்)

**202. அன்-ஆன் அள்-ஆள் என்னு நான்கும்
ஒருவர் மருங்கிற் ¹படர்க்கைச் சொல்லே.**

என்பது என்நுதலிற்றோ எனின்,² உயர்தினைத் தன்மை வினை உணர்த்தி³ அத்தினைப் படர்க்கை வினை உணர்த்துவான் எடுத்துக்கொண்டான் என்பது. அப் படர்க்கை வினைதான் ஒருமை வினையும் பன்மை வினையும் என இருவகைத்து. அவற்றுள் ஒருமை⁴ வினைதான் ஆண்பால் ஒருமையும்⁵ பெண்பால் ஒருமையும் என இருவகைத்து.

அவ்இருவகை ஒருமையும் இதனாற் சூறுகின்றது என உணர்க.

இதன் பொருள்:- அன், ஆன், அள், ஆள் என்று சொல்லப் பட்ட நான்கு ஈற்றுச் சொல்லும், ஒருவன் ஒருத்தி என்னும் ஒருமைப்⁶ பாலிட..... உணர்த்தும் சொல்லாம் என்றவாறு.

⁷க்காலத்தும் உடன்பாடும் மறையும் என இருவகையாய் வரும்.

அவற்றுள் அன்:- உண்டனன்; உண்டிலன், உண்ணா நின்றனன், உண்கின்றனன்; உண்ணாநின்றிலன், உண்கின்றி லன்;⁸ உண்ணலன் எனவரும்.

இனி ஆன்:- உண்டான், உண்டிலான்; உண்ணா நின்றான், உண்கின்றான்; உண்ணாநின்றிலான், உண்கின்றி லான்; உண்பான், உண்குவான், உண்ணான் எனவரும்.

இவை ஆண்பால் ஒருமை.

⁹ இனி அள்: ¹⁰ உண்டனள், உண்டிலள்; உண்ணா நின்றாள், உண்கின்றாள், உண்கின்றனள், உண்ணாநின்றிலாள், உண்கின்றி லாள்; உண்பாள்; உண்குவாள், உண்ணாள் என வரும்.

இனி ஆள்: உண்டாள், உண்டிலாள்; உண்ணா நின்றாள், உண்கின்றாள்; உண்ணாநின்றிலாள், உண்கின்றிலாள்; ¹¹ உண்பாள், உண்குவாள், உண்ணாள் என வரும்.

இவை பெண்பாலொருமை.

இவற்றிற்கு உண்டனனல்லன், உண்டனனல்லான்; உண்டனளல்லன், உண்டனளல்லான் எனப் பிறவாய்பாட்டாய் வரும் மறையும் அறிக. (8)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 202-1 | iii “படர்க்கை” |
| | viii “படர்க்கைச் ...” |
| 202-2 | iii “... ணைத் தன்மை வினை” |
| | v “... தன்மை வினை” (உயர்திணைத் தன்மை என்பது போலும்) |
| 3 | iii-viii “அத்திணைப்... படர்க்கை” |
| 4 | iii “வினைதா... ண் பால் ஒருமையும்” |
| | viii “வினைதா... யும்” |
| 5 | viii “பெண்பா... மையும் என... த்து” |
| 6 | viii “பாவிட... லா மென்... று” (ஒருமைப்பாவிடத்தில் படர்க்கையை உணர்த்தும் சொல்லாம் என்பது போலும்) |
| 7 | viii “... லத்தும்” (முக்காலத்தும் என்பது போலும்) |
| 8 | viii “... யான் உண்ணா நின்றான்” ('உண்பன் உண்குவன்' - விடுபட்டதுபோலும்) |
| 9 | iii “அள்” |
| 10 | viii “உண்டன்... உண்பன்” |
| 11 | viii “உண்... ள்... மை” |

203. அர்ஆர் ப என வருஉ மூன்றும்

‘பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே.

என்பது என்றுதலிற்றோ எனின்,னை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- அர் ஆர் ப என்று சொல்ல வருகின்ற மூன்று ஈற்றுச் சொல்லும் பல்லோர் இடத்துப் படர்க்கை உணர்த்தும் சொல்லாம் என்றவாறு.

இவற்றுள் முன்னைய இரண்டும் ²மூன்று காலத்தும்.

³(உ-ம்.)

அர்:- உண்டனர், உண்டிலர்; உண்ணாநின்றனர்,
உண்கின்றனர்; உண்ணாநின்றிலர், உண்கின்றிலர்; உண்பர்,
உண்குவர், உண்ணலர் என வரும்.

ஆர்:- உண்டார், உண்டிலார்; உண்ணாநின்றார்,
உண்கின்றார், உண்ணாநின்றிலார், உண்கின்றிலார்; உண்பார்,
உண்குவார், உண்ணார் என வரும்.

இவற்றிற்கு உண்டனரல்லர், உண்டனரல்லார் என வரும்
மறை விகற்பழும் அறிக.

இனிப் பகரம் எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும்.

(உ-ம்.)

உண்ப, ⁵உண்குவ என வரும்.

உண்ணாநிற்ப.....⁶பாடும் உண்டேல் அறிக.

இனி ⁷ஓழிப, தவிர்ப எனச் சில வினைக்கண் மறைவாய்
பாடும் உண்மை அறிக.

உண்ணாதொழிப என்னும் மறைதானே ஏனையவற்றிற்கு
மறை ஆமாறும் அறிக. (9)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 203-1 | viii “பல்லோ . . . எனயாமாறுனர் - ற்று” |
| 2 | (மூன்று காலத்தும் வரும் என்பது போலும்) |
| 3 | viii “உ-ம் . . . உண்ணா நின்றனர்” |
| 4 | viii “உண்ணா நின்றிலார் . . . பார் உண்குவார்” |
| 203-5 | iii-viii “உண்குப” |
| 6 | iii-v “. . . டு முண்டேல்” |
| 7 | viii “ஓ . . . தவிர்ப” |

204. மாரைக் கிளவியும் பல்லோர் ¹படர்க்கை

²காலக் கிளவியொடு முடியும் என்ப.

என்பது என்னுதலிற்றோ எனின், இதுவும் படர்க்கைக்கு
உரியது ஓர் ஈறும் அதன் முடிபு வேற்றுமையும் கூறுதல் நுதலிற்று.

இதன் பொருள்:- மார் என்றும் சொல்லை ஈறாகவுடைய சொல்லும் பல்லோரை உணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். அது தான் ³பிறமுற்..... பெயரொடுமுடியாது காலத்தை உணர்த்தும் சொல்லாகிய வினைச் சொல்லோடு முடியும். அவ்வாறு முடிந்ததாயினும் முற்றாம் இயல்பிற்றிரிபின்று என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.

மார் எதிர்காலம் ⁴ஒன்றுமே பற்றி வரும்.

(உ-ம்.)

.....தார் கொண்மார் வந்தார் என வரும்.

உண்மார் திண்மார் என நிகழ்காலம் உண்டேலும் அறிக.

இதுவும் வினை யெச்ச முற்றா அடங்காதோ எனின், மேற்கூறியவாறே கூறுக.

⁵உண்ணன்மார் என எதிர்காலம் உண்டேலும் அறிக.

‘இனி கீர்த்தி நிலவன்மாரோ புரவலன்மார் என்றும், பாடின் மன்னரைப் பாடன்மார் எமர் என்றும், நோய்மலி வருத்தங் காணன்மார் எமரே என்றும் பெயர் கொண்டு முடிந்தனவால் எனின் அவை நிலவக, பாடுக, ⁷ங் கோளிற்கு எதிர் மறை.

இதன் மறை அல்ல என்று போகலும் ஒன்று. வினை கொள்ளும் என்பது பெரும்பான்மை. சிறுபான்மை பெயர் ஆயினும் வரும் என்பதும் ஒன்று. இரண்டனுள் நல்லது தெரிந்து உரைக்க. (10)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 204-1 | iii “படர்க்கையும்” |
| 2 | iii-viii “... முடியும் என்ப” |
| 3 | viii “பிற முற்... பயறோடு” (“பிறமுற்றுச் சொற் போற் பெயரோடு” என்பதுபோலும்) |
| 4 | iii-viii “ஒன்று மேக ... தார் கொண்மார்”
v “ஒன்றுமே பற்றி வரும் உ-ம் . . . தார் கொண்மார்” (ஆர்த்தார் கொண்மார் என்பது போலும்.) |

- 5 (உண்மார் என்பது போலும்)
- 6 v-viii “... கிய உலகத்து”
- 7 (காண்க என வரும் வியங்கோளிற்கு எதிர்மறை என்பது போலும்)

205. ¹பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அந்நா ஸைந்தும் மூன்று தலையிட்ட
²முன்னுறக் கிளந்தன உயர்தினை யவ்வே.

என்பது என்றுதலிற்றோ எனின், விரித்துத்தொகுத்தல் என்னும் இலக்கணத்தான் இவை உயர்தினைக்கு உரிய எனத் தெரிநிலை வினையைத் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:-³ருமையும் ஆகிய பால்களை அறிய வந்த மூன்றனை முடியிலே உடைய இருபதும் மேற் கிளவியாக்கத்து முன்னுறச் சொல்லப்பட்ட உயர்தினையன ஆம் என்றவாறு.

மூன்று தலையிட்ட அந்நாஸைந்து எனக் கொள்க.

மூன்று தலையிட்டு என்றும் ஓர்டு.

உதாரணம் மேற்காட்டினவே கொள்க.

அவ் இருபத்து மூன்றனுள் பன்மைக்கு உரிய ஈறு உளப் பாட்டுப் பன்மைச்சு எட்டும், படர்க்கைப் பன்மைச்சும், மாரும் உட்படநான்கும் எனப் பன்னிரண்டாம்.

இவற்றுள் உளப்பாட்டுத் தன்மை⁴கறெட்டு.... வான் பிற வினையும் உள்ளிட்ட மாத்திரமோய்த் தன்வினை கூறும் தன்மையன ஆகலிற் படர்க்கைப் பன்மை நான்கும் போலப் பன்மை சிறப்பின்மை அறிக.

ஒருமை ஈறு:- தனித் தன்மை ஈறு ஏழும் படர்க்கை யொருமை ஈறு நான்கும் ஆகப்படிஇப்பதினொன்றுள் அன் ஆன் என்னும் இரண்டும் ஆண் பாற்கே உரிய ஒருமை. அன் ஆன் என்னும் இரண்டும் பெண்பாற்கே உரிய ஒருமை. தனித்தன்மை ஏழும் இருபாற்கும் உரிய ஒருமை. ஆகலின் முன்னையன போல⁵ ஒருமைச்சி.....எனக் கொள்க.

மேற் கூறுகின்ற⁷ மார் என்பதனோடுகூட உயர்தினை ஈறு இருபத்து நான்காம் எனக் கொள்க.

இவ் உயர்தினை ஈறு இருபத்து நான்கும் இவ்வற்று வினைச்சொற்கட்கு முடிபாய் வரும்.

பெயர்க்கும், ஒன்று என⁸ முடித்தல் எ..... ஈறாய் அவ் விடமும் பாலும் உணர்த்தும் என்பது கொள்ளப்படும்.

இவற்றைப் பெயர்ச்சொற்கும் ஈறாகப் பெயரியலுள் ஒதாதது என்னை எனின், இவையே அன்றிப் பிறவும் ஈறு உண்மையின்⁹ ஒதான் ஆயினான் போலும்.

அஃதேற்¹⁰ பிறவற்றை ஸ்டடி வரையறை செய்க எனின். அப் பிற ஈறுகள் நம்பி என ஆண்பான் மேனின்ற இகர ஈறு. அவ்வாட்டி எனப் பெண்பான் மேனின்றும்; நங்கை என நின்ற ஜகாரம் தந்தை என ஆண்பான் மேனின்றும்; ஆகுறே என¹¹ ஆண் பால் மேல் நின்ற ஊகாரம் மககுறே¹² எனப் பெண்பால் மேல் நின்றும். அவன் என ஆண்பான் மேனின்ற னகரம் சாத்தன் என விரவின் மேனின்றும் அவள் என நின்ற ஊகரம் மக்கள் எனப் பன்மை மேனின்றும், அவ்வாறு மயங்கி வருதலின் வரையறுக்கப்¹³ ன்ரொழிந்தான் போலும். (11)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 205-1 | viii “... வறி வந்த” |
| 2 | viii “முன்னூற் கிளாந்தன்” |
| 3 | (பன்மையும் ஒருமையுமாகிய என்பது போலும்) |
| 205-4 | (“�று எட்டும் சொல்லுவான் பிறர் வினையும் உள்ளிட்ட” என்பது போலும்) |
| 5 | iii-எ ப . . . (“புதி ணொன்றாம்” என்பது போலும்) |
| 6 | (‘ஒருமைச் சிறப்பில் எனக் கொள்க’ என்பது போலும்) |
| 7 | viii “பார்” |
| 8 | (‘முடித்தல் என்பதனால் ஈறாய்’ என்பது போலும்) |
| 9 | “ஒதார் ஆயினாா” |
| 10 | (‘பிறவற்றையும் சுட்டி வரையறை செய்க என்பது போலும்) |
| | v “பிறவற்றை . . . வரையரை” |
| 11 | iii-viii “ஆண் . . . னின்ற ஊகாரம்” |

- 12 viii “எனப் பெ... னின்றும்”
 13 viii “வப்... ன் ரொழுந்தன போ...”
 v “...ன் ரொழுந்தான் போலும்” (“வரையறுக்கப்டா என்றொழிந்தான் போலும்” என்பதுபோலும்).

206. 1 அவற்றுள்,

**பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி
 எண்ணியன் மருங்கிற் திரிபவை உளவே.**

என்பது என்றுதலிற்றோ²எனின், உளப்பாட்டுத்³தன்மைத் தன்மைக் கூறப்பட்டவற்றிற்கு ஒர் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ⁴மேற்கூறியவற்றுள் உளப்பாட்டுத் தன்மைச்⁵சொற்கள் ஆராயும் இடத்து வேறுபாடு உடையன உள் என்றவாறு.

என்றது யாதோ எனின், முன்னிலையுளப்பாடுப் படார்க்கை யுளப்பாடும்⁶ அவ் விரு..... அம் முவகையும் அம் முதலிய எட்டற்கும் உரிய என்பதுபடச் சூத்திரம் கூறி நின்றதேனும், அவை எல்லாம் ஒரு⁷நிகரன் அல்ல; தம்மில் வேறுபாடு உடையன என விதி⁸என்பது வழூத்திரிபன்று ; தம்முள் ஒன்றனோடு ஒவ்வாத வேறுபாடு. அஃதேல் திரிபவையுள் என்ற வாய்பாடு திரிபலாவற்றிற்கும் செல்லாது அவற்றுள் சிலவே திரிவன போன்று நின்றதால் எனின், திரிபவை என்னும்⁹தொழிற்பெயர்... திரிபு என்னும்¹⁰தொழிலின்மேலது பொருணிலை ஆக்கித் திரிபுகள் உள என எட்டன் மேலும் ஏற்றுக்.

இனித் திரிபவை¹¹என்னுஞ் சொல்லினைத்¹²திரிபாகிய அவை என இரண்டாக்கி அவை¹³என்றதும் திரிபுகளையாக்கியும் உரைக்க.

இனி, அவை திரி.....¹⁴அம், ஆம் என்னும் இரண்டும் தன்னோடு முன்னின்றானை¹⁵உளப்படுக்கும்.¹⁶எம், ஏம் என்னும் இரண்டும். தன்னோடு படார்க்கையானை உளப்படுக்கும்.¹⁷உம்மொடு வருங்கும் கடத் தற்கள் நான்கும், அவ் இருவரையும் உளப்படுக்கும் எனக் கொள்க.

இச்சுத்திரத்து வேறுபாடுள என்றது, அல்லது இவ்வகை விளங்கக் கூறாமையின் இதனை உரையிற் கொள்ளப்படும்.

(உ-ம.)

யானும் நீயும் உண்டனம், யானும் நீயும் உண்டாம்; யானும் அவனும்¹⁸ உண்டனெம், யானும் அவனும் உண்டேம்; யானும் நீயும் உண்கும், உண்டும், வருதும், சேறும் ; யானும் அவனும் உண்கும், உண்டும், வருதும், சேறும்²⁰ என ஒட்டிக் கொள்க. (12)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 206-1 | iii “பன்மையுரைக்கும்” |
| 2 | i-ii-iv-vii “எனின் வெனின் திரிபவை யென்னுத் தொழிற் பெயர்” |
| 3 | vi “பன்மைத்திரிபு கூறுதல் நுதலிற்று” |
| 4 | v “மேற்கூறப்ப மூன்றீற்றினுள்ளும் . . . ந்தன்மைச் சொற்கள்”
iii “மேற்கூறப்ப ந்தன்மைச் சொற்கள்” “மேற்கூறப்பட்ட இருபத்து மூன்றீற்றினுள்ளும்பன்” (?) (இவ்வாறு குறிக்கப்படுவன இப்பதிப்பின் ஊகங்களாம்) |
| 5 | vi “சொற்கள் எண்ணும்போது அஃறினையையும் உள்பபடுத்தி திரிவன உள்” என்றவாறு. |
| 206-6 | iii “அவ்விரு இட்ட உள்ப்பாடும் என்ற அம்முவகையும் (?) திரி பவை என்றந் தொழிற் பெயர் திரிபு என்று” (ஒரு பத்தி விடப்பட்டுள்ளது) |
| 7 | viii நிகரென வல்லதம்மில் வெனவ த்திரிபன்று” |
| 8 | v “. . . . வழு”
iii “என்பது வருஉத்திரிபன்று” |
| 9 | v “தொழிற் பெயர் ன்னுந் தொழின்” |
| 10 | vi “தொழிலின் மேலது” |
| 11 | i-ii “என்னு ந சொல்லினை” |
| 12 | i-ii-vi “திரிபாகியவை என” |
| 13 | vi “என்பதுங்தங்கு ளையாக்கியும் உரைக்க”
ii “என்றதுங் தங்கு ளையாக்கியும்” |
| 14 | iii-v “. . . . என்னும் இரண்டும் அவை திரிபவை என்றவற்றுள் அம் ஆம் என்னும் இரண்டும் (?)” |

- 15 iv “உளப்படுக்கும் உம்மொடுவரூஉம்” (உளப்படுக்கும் எனப் பின் வருவதனோடு முன்வந்த இதனை மயங்கியதால் ஒரு தொடர் விடப்பட்டது)
- 16 ii “உளப்படுக்கும் எம் ஏம் என் என்னும்”
- 206-17 vi “உம்மோடு வருங்கள் நான்கும்”
viii “உம்மோடு வருஉமதற்கணான்கும்” (ம-ட மாறாட்டம்)
i-vi உம்மோடுவரூ உங்கட்டர்க்கணான்கு” (ர-ற மாறாட்டம்)
- 18 i-ii “உண்டனம்”
- 19 i-viii “உடும்”
- 20 ii-vi” சேறும் என ஓடிக்கொள்க” (தொடர் விடுபட்டுள்ளது)

207. யார் என்னும் வினாவின் கிளவி

அத்தினை மருங்கின் முப்பாற்கும் உரித்தே.

என்பது என்றுதலிற்றோ எனின், உயர் தினைத் தெரிந்திலை வினை உணர்த்தி, அதன் வினைக்குறிப்பினுள் ஒன்றனை உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- யார் என்று சொல்லப்படுகின்ற வினாப் பொருளை உணர்நின்ற சொல்¹மேற்சொல்லப்பட்ட உயர்தினை இடத்தும் முப்பாற்கும் உரித்து என்றவாறு.

(உ-ம்.)

யார் அவன், யார் அவள், யார் அவர் எனவரும்.

மேல் வினைக்குறிப்புக் ²கூறுழிக் கூறுக எனின், ஆண்டுக் கூறுவன் ³போல ஒருபாற்கு உரித்தாய் நில்லாது. தான் ஒன்றே முன்றுபாற்கும் ⁴உரித்தாயினமையின் வேறு கூறினான் எனக் கொள்க.

(13)

அடிக்குறிப்புகள்

- 207-1 i-ii “ன் (புணர்ச்சி)
- 207-2 iii “கூறுவழி கூறுக”
i-iv “கூறுழிக் கூறுக”
- 3 i-ii-iv-vii “போல தானொன்றே”
vi “போலாது தானொன்றே”

- iii “போல ஒரு பாற்கு உரியதாய் நில்லாது தானொன்றே”
 4 i “உரித்தாயின்மையின்”

**208. பாலறி மரபின் அம்மு ஈற்றும்
 ஆ ஓ ஆகும் செய்யுள் உள்ளே.**

என்பது என்றுதலிற்றோ எனின், அவ்இருபத்துமூன்று ஈற்றுள்ளும் மூன்றற்கும் செய்யுள் அகத்துப் பிறப்பதோர் திரிபு கூறுதல் நுதலிற்று.

இதன் பொருள்:- பால் அறியப்படும் மரபினை உடைய அம்முன்று ஈற்றின் ¹கண்ணும் ஆகாரம் ஒகாரமாம். செய்யுள் இடத்து என்றவாறு.

அம் மூன்றாவன:- மேல் ஆ ஓ ஆகும் என்றமையான்,² ஆன், ஆன், ஆர்³ எனக் கொள்க.

(உ-ம.)

வினவி ⁴நிற்றந்தோனே
 நல்லை ⁵மன் என நகூடப் பெயர்ந்தோனே,
 சென்றோர் அன்பிலர் தோழி என வரும்.

இம் மூன்றும் படுத்தல் ஒசையால் தொழிற்பெயர் ஆயவழி ஆ ஓ ஆதல் பெயரியலு⁶ள் கொள்ளப்படும். (14)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 208-1 | i “கண்ணும் மாகாரம்” |
| 2 | i “ஆ ஆன்” |
| 3 | vi “என்பனவுங் கொண்டார் என்பது” |
| 4 | i “நிற்றந்தானே நல்லை”
ii “நிற்றந் தோனே சென்றோன் பிலர்” (தொடர் விடுபட்டுள்ளது) |
| 5 | i-iv “மன்றங்கூ”
iii “மன்ற நகூ” |
| 6 | “உ’ (புணர்ச்சி) |

209. ஆய்வன் கிளவியும் ¹அவற்றோடு கொள்ளும்.

என்பது என்றுதலிற்றோ எனின், இஃது மேலதன் முடிபு முடிதல் உடையது. பிறிதும் உண்டு என்பதும் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ஆய் என்னும் ஈற்றுச் சொல்லும் மேற்சொல்லப்பட்ட மூன்று ஈற்றினோடும் ஆகாரம் ஒகாரமாதல் கொள்ளப்படும் என்றவாறு.

²(உ.-ம.)

வந்தோய் மன்ற ³தெண்கடற் சேர்ப்ப என வரும்.

இது விரவுவினை உள்ளதாகலான், ஈண்டுக் கூறியது என்னை எனின், விரவே எனினும் இவ்வாறு திரிவது உயர் திணையின்மேல் வந்தது ஆகலானும், ஆ ஓ ஆகல் அதிகாரப் பட்டமையானும் எனக் கொள்க.

(15)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 209-1 | iv “அவற்றோரன்” |
| 2 | iii “வந்தோய்” |
| 3 | i “தெணிசுடற் கொப்பன்” (ன்-னி, க-ச; டெ’ ர-ா; மாறாட்டம்)
v “தண்டகட் சேர்ப்ப”
v-iii “தண்கடற் சேர்ப்பன்” |

210. அதுச்சொல் வேற்றுமை உடைமை யானும்

கண்ணென் வேற்றுமை நிலத்தி னானும்
ஒப்பி னானும் பண்பி னானும் என்
றப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும்
¹அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியும் குறிப்பே காலம்.

என்பது என்றுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே உயர்திணைத் தெரிந்தை வினை உணர்த்தி அதன் குறிப்பு வினை உணர்த்திய எடுத்துக் கொண்டான் என்பது.

இதன் பொருள்:- ஆறாம் வேற்றுமையது உடைமைப் பொருட் பெயர்க் கண்ணும் ஏழாம் வேற்றுமையது நிலப் பொருட் பெயர்க்கண்ணும், உவமப் பொருட் பெயர்க்கண்ணும், கருமை முதலிய நிறப் பண்டுப் பெயர்க் கண்ணும் என்று சொல்லப்பட்ட அந்நான்கு கூற்றுப் பெயர்க்கண்ணும் வருகின்ற வினைச்சொல், வினைக்குறிப்பாய்த் தோன்றும்.

² அவையேயன்றி, அன்மை என்னும் பண்டுப் பெயரடியாக வருவதும், ³இன்மை என்னும் பண்டுப் பெயரடியாக வருவதும், உன்மை என்னும் பண்டுப் பெயரடியாக வருவதும், வன்மை என்னும் பண்டுப் பெயரடியாக வருவதும், அத்தன்மையினை யுடைய பிறபண்டுப் பெயர்களும், பிற பெயர்களும் அடியாக வருவனவுமாய் ⁴உள்ளதைக் குறித்துக் கொள்ளப்படும் எல்லாச் சொல்லும் குறிப்பு வினைச்சொல்லாம் என்றவாறு.

அப்பால் காலம் ⁵என்பது ஆகுபெயரால் காலமுடைய வினைச் சொல்லினைக் குறிப்பாய்த் தோன்றும் என்பான் குறிப்பொடு தோன்றும் என்றான் ஆகக் கொள்க.

⁶இனி, அக் கூற்றுக் ⁷காலம் குறித்துக் கொள்ளப்படும் எனக் காலந் தன்மேலதாயும் படும்.

குறிப்பே காலம் என்றது முன் குறிப்பொடு தோன்றும் என்ற காரணத்தால் அச்சொற்கட்குக் குறிப்புவினை எனப் ⁸பெயரிட்டவாறு ஆகக் கொள்க.

ஈண்டும் காலம் ⁹என்றது ஆகுபெயரான் வினை. வினைக் குறிப்பு என்றதனோடு குறிப்புவினை என்றதனோடு ¹⁰வேற்றுமை இல்லை என உணர்க.

இதனாற் சொல்லியது ஒரு பொருட்கு உடைமையாகிய உடைமைப் பெயரும், ஒரு பொருள் நிகழ்தற்கிடமாகிய இடப் பெயரும், ஒரு பொருளது குணமாகிய ஒப்புமைப்பண்டும் நிறப்பண்டும் குணப்பண்டும் ஆகிய பண்டுப் பெயரும், இன்னும் ஒருபொருள் ¹¹நிகழ்வதற்கிடமாகிய காலப் பெயரும், ஒரு பொருளது புடை பெயர்ச்சியாகிய தொழிற்பெயரும், ஒரு ¹²பொருளது உறுப்பாகிய சினைப் பெயரும் என இவ் அறுவகைப் பெயரும் அடியாக இவற்றோடு பாலும் காலமும் காலம் காட்டும்

¹³இடைச் சொற்களைக் கூட்டக் காலமும் குறித்துக் கொள்ளும் நீர்மையாய் வருவனெல்லாம் வினைக் குறிப்பு என்பான், பெரும்பான்மையனவற்றை எடுத்து ஒதி, அல்லனவற்றை¹⁴ அன்ன பிறவும் என்றதனாற் கொள்க என்றான் என உணர்க.

ஓப்புமைப்பண்பு குணப்பண்பினுள் அடங்காதோ எனின் அஃது ஒரு பொருட்கண்ணே கிடப்பதன்றி அவ் இருபாற் பொருட் கண்ணும் கிடத்தலின் வேறு ஆயிற்றுப் போலும்.

பண்பென என¹⁵ ஒன்றாக ண்பு எனப் பிரிக்கின்றது என்னை எனின், நிறப் பண்புக் கட்புலம்; மற்றையன பிறபுலம் என்பது¹⁶ கருதிப் போலும்.

குணப்பண்பு என ஒன்றாக¹⁷ ஒதாது அன்மை இன்மை எனப் பிரித்து ஒதியது என்னை எனின்¹⁸ இவை ஒரு பொருட்குப் பெயர் ஆகிநின்றுழி நன்மைதீமை என்பனவற்றோடு வேறுபாடு உடைய என்றதனால் இவற்றின் மேல் வரவு பெரும்பான்மை என்றாதல் பிற ஆதல் கருதிப் போலும்.

உடைமை என்றும், நிறம் என்றும் ஒதாது வேற்றுமைப்¹⁹ பொருள்களோடு அடுத்து ஒதியது என்னை எனின், அப் பெயரடியாகவினைக்குறிப்புவந்தவழி அவ்வேற்றுமைப் பொருள் உணர்ச்சி உண்டு என்பது கருதிப் போலும்.

²⁰... தேரன் எனப் பொருள் பற்றி வந்த தேரினை உடையவன் என இரண்டாவதன் பொருண்மை அன்றோ²¹ எனின் அச் சொல் முடிந்து நின்றவழி உணர்ச்சி அவ்வாறு ஆயினும் உடைமைக்கு அடியாய் உள்ளது ஆறாவது என்பது கருதிப் போலும்.

அறுவகைப் பெயராவன,²² பண்புப் பெயர், காலப் பெயர், தொழிற்பெயர், சினைப்பெயர், என இவை.

இவற்றிற்கு எல்லாம் உதாரணம் இதன் ஈறு கூறுகின்ற மேலைச் சூத்திரத்துட்ட காட்டுதும். (16)

அடிக்குறிப்புகள்

210-1 v (இங்கிருந்து மூன்று அடிகள் விடுபட்டுள்ளன)

210-2 v (பின்வரும் பகுதியை இடம்விட்டு எழுதியுள்ளது)

- 3 vi “இன்மை உண்மை என்னும் பண்புப் பெயரடியாக வருவதும் வன்மை”
- 4 viii “உள்ள குறிப்பு”
- 5 iii-v “என்றது”
- 6 i (இப்பத்தி சிதிலம்)
- 7 iv “காலம் கொள்ளப்படும்”
- 8 i-ii-iv-vii “பேரிட்டவாறு”
- 9 iv “என்பது”
- 10 i “வேற்று இல்லை”
- 11 i-ii-iv-vii “நிகழக் கூட்டாகிய காலப் பெயர்”
- 12 i “பொருள்து அப்பாகிய” று-அ மாறாட்டம்”
- 13 i “இடைக்களைக் கூட்ட”
- v “இடைச் சொ க்காலமும்”
- 14 i-ii-iv-vii “அன்ன என்றதனாற் கொள்க உணர்க. ஒப்புமைப் பண்பு”
- iii-v “அன்னபிற என்றதனாற் கொள்க ஒப்புமைப் பண்பு”
- 15 i-ii-iii-v-vii “ஒன்றாக ன்பு எனப் பிரிக்கிறது.
- vi “ஒன்றாகஇருக்கப் . . . ஒப்பு எனப் பிரிக்கின்றது”
- viii “ஒன்றாக எனப் பிரிக்கின்றது” ஒன்றாக ஒதியதனை ஒப்புமைப் பண்பு நிறப்பண்பு குணப்பண்பு எனப் பிரிக்கின்றது (?)
- 16 vi “கருதிப் போலும் அன்மை இன்மை” (தொடர் விடுபட்டுள்ளது)
- 17 ii “ஒதாதது”
- 18 i-ii-iv-vii “இவை நின்றுழி நன்மை”
- viii “இவை ஒரு இன்றுழி”
- 19 i-ii-iv-vii “பொருள்க ஜெடுத்து”
- vi “பொருள்களை யெடுத்து”
- 20 i-ii-iv-vii “. . . . தோன் எனப் பொருள் பற்றிவந்த தெரிவினை யுடையவன்”
- vi “. . . . கலத் தோன் எனப் பொருள் பற்றி வந்த தெரிநிலை வினையுடையவன்”

- 21 ii-vi “எனின் அன்று சொல் முடிந்து”
 v “எனின்று சொல்ல முடிந்து”
 iii “எனின் சொல் முடிந்து”
 viii “எனின் அது சொல் முடிந்து”
 22 vi “பண்டுப் பெயர் இடப் பெயர் காலப் பெயர் தொழிற் பெயர்
 சினைப் பெயர் உடைமைப் பெயர்” (?)

211. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த

அன்ன மரபிற் குறிப்பொடு வருஉம்

காலக் கிளவி உயர்தினை மருங்கின்

மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.

என்பது என்நுதலிற் ரோ எனின், மேற்கூறிய வினை,
 வினைக்குறிப்பிற்கு ஈறுஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- பன்மையும் ஒருமையும் ஆகிய பால்களை
 அறிய வந்த அத்தன்மைத்தான் மரபினை உடைய காலம்
 குறித்துக்கோட்டொடு வரும் வினைச்சொற்கள் உயர்தினை
 யிடத்து மேற்கூறிய தெரிந்தைவினை ஈறுகளோடு ஈறு
 வேறுபாடு இல என்றவாறு.

என்றது, இவற்றிற்கு என ஈறுவேறு இல்லை ; மேற்கூறிய
 இருபத்துமூன்று ஈறுமே இவற்றிற்கும் ஈறு ஆவது என்றவாறு.

இருபத்து மூன்றும் ஈறு ஆதல் சென்றதேனும், இது
 பொழுதுகாண்கின்றது உள்ப்பாட்டுத் தன்மையுள்¹ அம் முதலிய
 நான்கும், அத் தன்மையுள் என் ஏன்² என்னும் இரண்டும்,
 படர்க்கையுள் அன் முதலிய ஒருமை நான்கும், அர் ஆர் என்னும்
 பன்மை இரண்டும். அல்லனவும் உளவேற் கொள்க.

(உடம்.)

³உடையம், உடையாம் ; ⁴உடையெம், உடையேம்;

உடையென், உடையேன் ;

உடையன், உடையான் ; உடையள், உடையாள் ;

உடையர், உடையார் என அதுச் சொல்லேவற்றுமை
 உடைமை வந்தவாறு.

இவற்றுள் ரகாரமுதலாகிய ஈருகள் பெயர் நோக்கு ஒழிய,
வினைநோக்கு உள் வழிக் கொள்க.

இனிப் பொருஞ்சையன், பொருஞ்சையான்;⁶ வில்லையு
டையன்,⁶ வில்லையுடையான் என்றாற்போல இரு சொல்லாய்
வாராது⁷ பொருளன், வில்லன் என்றாற்போல்வன ஒரு
சொல்லாய் வருதலும் அது.⁸ பல பொருளன, வல்வில்லன்
என்றாற்போல்வன⁹ அடை அடுத்து வருதலும் கொள்க.

நிலத்தம், நிலத்தாம்; நிலத்தெம், நிலத்தேம்; நிலத்தினென்,
நிலத்தினேன்; நிலத்தன், நிலத்தான்; நிலத்தள், நிலத்தாள்;
நிலத்தர்,¹⁰ நிலத்தார் எனக் கண்ணாலும் வேற்றுமை வந்தவாறு.
இவற்றின் விகற்பமும் அறிக.

பொன்னன்னம், பொன்னன்னாம்;¹¹ பொன்னன்னெனம்,
பொன்னன்னேம்; பொன்னன்னென், பொன்னன்னேன்;
பொன் னன்னன், பொன்னனான்; பொன்னன்னள்,
பொன்னன்னாள்; பொன்னன்னர், பொன்னன்னார் என
இவை ஒப்புவந்தவாறு. இவற்றின் விகற்பமும் அறிக.

கரியம், கரியாம்; கரியெம், கரியேம்; கரியென், கரியேன்;
கரியன், கரியான்; கரியள், கரியாள்; கரியர், கரியார் என இவை
பண்பு வந்தவாறு. இவை¹² ஒழியச் செம்மை முதலிய
¹³ பண்பொடும் இவ்வாறு ஒட்டுக் இவற்றின் விகற்பமும் அறிக.

¹⁴ அல்லம், அல்லாம்; அல்லெம், அல்லேம்; அல்லென்,
அல்லேன்; அல்லன், அல்லான்; அல்லள், அல்லாள்; அல்லர்,
அல்லார் என இவை அன்மை வந்தவாறு. இன்மை முதலியனவும்
இவ்வாறு ஒட்டுக் இவற்றின் விகற்பமும் அறிக.

வன்மை என்பதனை இரட்டுற மொழிதல் ஆகக் கொண்டு
வன்மையும்¹⁵ வலுமையும் ஆக்கி வல்லம், வலியம் என
¹⁶ இருவாறும் ஒட்டுக்-நல்லம், தீயம்,¹⁷ சேயம், அணியம் எனப்
பிற பண்போடும்¹⁸ எல்லா ஈற்றையும் ஒட்டுக் இவற்றின்
விகற்பமும் அறிக.

ஓராட்டையம், ஒரு திங்களம், ஒரு நாளம் என எல்லாக்
காலத்தோடும் எல்லாசற்றோடும் ஒட்டுக் ஊணம், தீணம்,

செலவினம், வரவினம் என எல்லாவற்றோடும்¹⁹ எல்லா ஈற்றையும் ஒட்டுக்²⁰ முடவம், குருடம், செவிடம் என எல்லாச் சினையொடும் எல்லா�ற்றையும் ஒட்டுக் இவற்றின் வாய்பாட்டு விகற்பமும் அறிக.

உடைமைப்பெயரும், பண்புப்பெயரும், காலப்பெயரும்,
தொழிற்பெயரும், சினைப்பெயரும் வந்தவாறு. (17)

அடிக்குறிப்புகள்

- | | |
|--------|--|
| 211-1 | iii “அம் முதலிய ஓருமை நான்கும்” |
| 2 | v “என இரண்டும்” |
| 3 | ii “உதாஹரணம் உடையம்” |
| 4 | iii “உடையெம் உடையென்” |
| 211-5 | vi “வில்லுடையன்” |
| 6 | vi “வில்லுடை யான்” |
| 7 | i-ii “பொருளா வில்லன்”
v “பொரு வில்லான்” |
| 8 | iii-v “பல பொருள்கள் லல் வில்ல” |
| 9 | i-vi “அடை யெடுத்து” |
| 10 | i-iv “நிலை என கண்ணெனில் வேற்றுமை”
vi “நிலத்தார் எனக் கண்ணென்னும்” |
| 11 | v (இங்கிருந்து பொன்னெனம் என இரண்டாவது ‘ன்’ இல்லாமலே உதாரணங்கள் வருகின்றன.) |
| 12 | vi “இவை யொழிய” |
| 13 | vi “பண்பு ஆறும் இவ்வாறு” |
| 14 | v (இந்தப் பத்தி முழுதும் இல்லை) |
| 211-15 | vi “வலிமை” |
| 16 | vi “இருவாற்றானும் ஒட்டுக்” |
| 17 | i-ii-iv “செயம்” |
| 18 | v “எல்லாவற்றையும்” |
| 19 | vi “எல்லா ஈற்றோடும்” |
| 20 | vi “முடவன் குருடன் செவிடன்” |

**212. அ ஆ வ என வரும் இறுதி
அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை.**

என்பது என்றுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே உயர் தினை வினையும் வினைக்குறிப்பும் உணர்த்தி அஃறினை வினை உணர்த்துதல் நுதலிற்று.

¹அஃறினை வினைதான் ஒருமைவினையும் பன்மை வினையும் என இருவகைத்து; அவற்றுட் பன்மைவினை உணர்த்திய தொடங்கினா²ன் என்பது. ஒருமை அன்றோ³முன்னது எனின், யாண்டும் ஒருமையை முன்⁴கூறின் அதற்கு ஓர் சிறப்பு உண்டுகொல் என்பது படும் என்று முந்து மொழிந்ததன் றலை(ந்) ⁵தடுமாற்று என்பது ஓர் தந்திர உத்தியும் ⁶உண்டு. ஆதலான் இவ்வாறு கூறினான் என்க.

⁷இதன் பொருள்:- அ ஆ வ என்று சொல்லவருகின்ற ஈறுகளையுடைய அக்கூறு மூன்று சொல்லும் பலவற்றை உணர்த்தும் படர்க்கைச் ⁸சொல்லாம் என்றவாறு.

(உ-ட்.)

உண்டன, உண்டில, உண்ணாநின்றன், ⁹உண்ணாநின்றில; உண்கின்றன; உண்கின்றில, உண்பன, உண்ணல என அகரம் வந்தவாறு.

இவ் அகரம் வருங்கால் உடன்பாட்டின்கண் ¹⁰னகர ஒற்றொடு கூடியும், மறைக்கண் லகர ஒற்றொடு கூடியும் அல்லது வாராது போலும்.

உண்ட, தின்ற, வந்த, போய என வருமால் எனின், ¹¹அவ்வ எல்லாக் காலங்களினும் ¹²வாராமையின் அந்திகரனவற்றின் கரம் செய்யுள் விகாரத்தால் குறைந்தது என்க.

உண்ணா, தின்னா என ஆகாரம் வந்தவாறு. இதற்கு உடன்பாடு, ¹³எக்காலமும் இல்லை எனக் கொள்க. ¹⁴இதற்கு எதிர்காலமே உள்ளது.

இதற்கு மறை ¹⁵உண்ணல என அகரத்தின் மறை எனக் கொள்க. உண்டன அல்ல, உண்டன இல்லை எனப் பிற வாய்பாட்டு மறையும் அறிக. (18)

அடிக்குறிப்புகள்

- 212-1 i-ii-vii “இதன் பொருள் அஃறினை”
 2 “பி”
 3 iv “முன்னையது எனின்”
 212-4 i-ii-iv-vii “கூறியதற்கு”
 5 v “தடுமாற்றம் என்பது”
 6 v “உண்டாகலான்”
 7 i-ii-vi “அ ஆவ என்று”
 v “உரை அ ஆவ என்று”
 8 “சொல்லோம்”
 9 vi “உண்ணாகின்றில்”
 10 i-ii-iv-vii “னகர்”
 11 iii “அவ்வ... ரொ எல்லாக் காலங்களிலும்”
 i “அவ்வ... வங்களினும்”
 v “அல்ல அவை... எல்லாக் காலங்களிலும்”
 அவ்வகரம் னகரத்தோடன்றி எல்லாக் காலங்களிலும்
 வாராமையும்?
 12 v “வாராமையான்”
 212-13 i-ii “தற்காலமும்”
 vi “எக்காலத்தும்”
 14 v “இதற்கும் எதிர்காலமே”
 15 i “உண்ணல் என்”

**213. ஒன்றன் படர்க்கை தடற ¹ஊர்ந்த
 குன்றிய லுகரத்து இறுதி ஆகும்.**

என்பது என்றுதலிற்றோ எனின், ஒருமை(ப்) படர்க்கை
 ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ஒன்றனை உணர்த்தும் படர்க்கைச் சொல்
²தற்கையை ஊர்ந்த குற்றியலுகரம் ஆகிய ஈற்று எழுத்தினை
 உடைய ³சொற்கள் என்றவாறு.

(உ-ம.)

வந்தது, வந்திலது; ⁴வாராநின்றது, ⁵வாராநின்றிலது; வருகின்றது, வருகின்றிலது; வருவது, வாராது எனத் தகரம் வந்தவாறு.

‘கூறிற்று தாயிற்று என றகரம் இறந்தகாலம் பற்றி வந்தவாறு. இது உண்டல், தின்றல் என்னும் எல்லாத் ⁷தொழி லோடும் ஒட்டாமையும் ⁸அறிக. தனக்கு என ஏற்ற ⁹மறை இன்மையும் அறிக. குண்டுகட்டு ¹⁰கொடுந்தாட்டு என்பன டகரம்.¹¹இது வினைக் குறிப்பின்கண் வருவது எனக் கொள்க.

மற்று இது வினைக்குறிப்பு ஒதும் வழி ஒதாதது என்னை எனின், மேல் ¹²குறிப்பினைத் தெரிநிலை ¹³வினைஈரோடு மாட் டெறியும் ஆகலான் ¹⁴இத்தெரிநிலையுள்ளடங்கா ¹⁵உகரம் இல்லது கண்டு, ஆண்டு ¹⁶மாட்டேலாது ஈண்டே ¹⁷கூறினான் என உணர்க.

இவ்வாறு பன்மையும் ஒருமையும் அறிவிக்கும் ஈறுகள் கிளவியாக்கத்துள்ளே ஒதினான் ¹⁸ அன்றோ எனின், ஆண்டு இடவரையறை ¹⁹இன்மையின் அவற்றிற்கு இடம் வரையறுத்தவாறு ஆகக் கொள்க.

இக்கடாவும் விடையும் உயர்தினைப் படர்க்கை வினைக்கும் ஒக்கும் எனக் கொள்க.

அவற்று²⁰ள் பால் உணர்த்தும் என்ற னகராறு தனித்தன்மைக் கண் என் என்புழி இருபாற்கும் பொதுவாய் நின்றதாலெனின், ஆண்டும் ²¹ஒருமையும் என்னும் துணையும் உணர்த்தியது எனக் கொள்க.

அக்குறைபாடுகளான் அன்றே அவ் எழுத்துப் பதி னொன்றற்கும் படர்க்கை வினை என இடம் வரையறுத்தது எனக் கொள்க.

(19)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 213-1 | i “ஊர்ந் என்றுதலிற்றோ எனின்” |
| 2 | vi “தறடக்களை” |
| 3 | vi “சொற்களாம்” |
| 4 | iv “வாரா நின்றது எனத்தகரம் வந்தவாறு” (ஜந்து சொற்கள் |

- விடுபட்டுள்ளது)
- 5 vi “வாராகின்றிலது”
- 6 i “கூறிற்று”
- 7 i-vi-vii “தொழிலோடு மோடாமை”
- 213-8 vi “அறிக குண்டு கட்டு” (ஒரு தொடர் விடுபட்டுள்ளது)
- 9 viii “பிறை” (ஆனால் தெளிவாக இல்லை) (பி-ம்)
- 10 v “குறுந்தாட்டு”
- 11 ii-vi-vii “இது குறிப்பின் கண்”
i “இதுவினை கண் வருவது”
- 12 v “அக்குறிப்பினை”
- 13 vi “வினையினோடு”
- 14 “இத்தெரிநிலையுள் டகர உகரம் இல்லாது கண்டு (?)
- 15 vi “டுகரம்”
- 16 vi “மாட்டேலாது என்”
ii-vi “மாட்டேலாத ஈண்டே”
- 17 ii “கூறினார்”
- 18 “ா”
- 19 “இன்மையின் ஈண்டு அவற்றிற்கு”
- 213-20 “_”
- 21 “ஒருமை யென்னும் துணையும்”

214. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த

அம்மூ இரண்டும் அஃறினை யவ்வே.

என்பது என்றுதலிற்றோ எனின், மேல் ¹விரித்தவற்றை எல்லாம் தொகுத்து இன்ன தினைக்கு உரிய என்பது உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- பன்மையும் ஒருமையும் ஆகிய பால்களை அறிய வந்த அவ் ஆறும் அஃறினை உடையன என்றவாறு.

ஆறாவன:- அகர, ஆகார வகரங்களும்,² தகர றகர டகரங்களை உனர்ந்த குற்றியலுகரம் மூன்றும் எனக் கொள்க.

ஒன்றென முடித்தல் என்பதனான் இவ்வறு பெயர்க்கும் ஏறு ஆதல் கொள்க. (20)

அடிக்குறிப்புகள்

- 214-1 vi “விரிந்தனவற்றை”
2 v “தகர டகர றகரங்களை”

215. அத்தினை மருங்கிள் இருபாற் கிளவிக்கும் ஒக்கும் என்ப எவ்வெண் வினாவே.

என்பது என் நுதலிற்றோ எனின், அஃறினைத் தெரிநிலை வினை உணர்த்தி, அதன் வினைக் குறிப்புக் கூறுவான், இருபாற்கும் உரியது ஓர் குறிப்பு உணர்த்துகின்றான்¹ என்பது.

இதன் பொருள்:- மேற்சொல்லப்பட்ட அஃறினை இடத்து ஒருமைப்பன்மை ஆகிய² இருபாற் பொருண்மைக்கு மிகுதி குறைவு இன்றி ஒக்கும் என்று சொல்லுவர்³ ஆசிரியர்; அதனை யாது எனின், எவன் என்று சொல்லப்படும் வினாப் பொருண்மையை உடைய⁴ சொல்லினை என்றவாறு.

(உ-ம்.)

எவன் அது, எவன் அவை.

இதனை மேற்கூறுகின்ற வினைக்குறிப்போடு கூறாதது என்னை எனின், இஃது ஈறுதிரியாது இருபாற்கும் ஏற்பது ஒன்று ஆகலின் வேறு கூறினான் என்பது.

தெரிநிலைவினை ஈறுகளே குறிப்பிற்கும் ஈறாம் என்று⁶ மாட்டேற்றுதற் எலாதால் எனின், அவ்வாறு எலாமையின்⁷ அன்றே இதுவேறு கூறியது என்க. இதனோடு அஃறினைச் சூரு ஏழு என்பது⁸ பெற்றாம்.

இவ்வாறு னகரம் அஃறினைப்⁹ பால்மேல்நிற்றலான் னஃகாணொற்றே ஆகும் அறிசொல் என்றவழிப் படர்க்கை இடத்து முற்றுச்சொற்கு ஈறாய வழித் திரிபின்றி¹⁰ உணர்த்தும் என்ற துணிவிற்கு வேறுபாடாம் அன்றோ எனின், அஃது¹¹ ஒக்கும். பன்மை உணர்த்தும் என்ற ரகாரம்¹² யார் என்னும் வினாவின்கண் ஒருமைக்கும் உரித்தாய் நின்றது¹³ அன்றோ எனின், அவை ஆகின்றவாறு¹⁴ அறிந்துகொள்க.

(21)

அடிக்குறிப்புகள்

- 215-1 ii “ா”
 2 i “இருபாற்கு பொருண்மை”
 3 vi “ஆசிரியர் எவனென்று சொல்லப்படும்”
 4 vi “சொல்லில் எ-று”
 215-5 ii-vi-viii “ா”
 6 i “மாட்டேதற்கு”
 v “மாட்டேத்தற்கு”
 ii-vi “மாட்டேற்றுதற்கு”
 7 i “அன்றே வேறு இது”
 8 i “என்பதுபே ரும்”
 iii “என்பது”
 9 “பான்மே ஸிற்றலான்” (புணர்ச்சி)
 10 vi “உணர்த்த மென்ற ரகாரம்” (பின்வரும் உணர்த்து மென்ற தொடரோடு முன் வந்த இதனை மயங்கிய மயக்கம்)
 11 i-viii “ஓக்க பன்மை”
 12 i-ii-iv-vii “யாவென்னும் வினாவின்கண்”
 13 v “அன்றோ அவை ஆகின்றவாறு”
 14 vi “அறிந்தது, உக”

216. இன்றில் உடைய என்னும் கிளவியும்
 அன்றுடைத் தல்ல என்னும் கிளவியும்
 பண்புகொள் கிளவியும் உளவென் கிளவியும்
 பண்பி னாகிய சினைமுதற் கிளவியும்
 ஓப்பொடு வருஉம் கிளவியொடு தொகைஇ
 அப்பாற் பத்துங் குறிப்பொடு கொள்ளும்.

என்பது என்றுதலிற்றோ எனின், அஃறினை வினைக்குறிப்பு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- இன்று, இல, உடைய என்னும் சொற்களும், அன்று உடைத்து அல்ல என்னும் சொற்களும், நிறப்பண்புப் பெயரினைத் தனக்கு அடியாகக்கொண்ட சொல்லும், உள் ¹என்னும் சொல்லும், நிறப்பண்பும் குணப்

பண்பும் எனப்பட்ட இருவகைப்²பண்புப் பெயரும் காரணமாக உளதாகிய அப்பண்பு அடைந்த சினையொடு முதலை உணர்த் தும் சொல்லும், உவமைப் பெயரைத் தனக்கு அடியாகக் கொண்டுவரும் சொல்லொடு தொக்க அக்கற்றுப் பத்துச் சொல்லும் காலம் குறித்துக் கோடலோடு³வினைச்சொல்லாகக் கொள்ளப்படும். என்றவாறு.

(உ.-ம.)

இன்று:- இவ்வருது கோடின்று ; இல:- இவ்வருது கோடில்.

கோடினது இன்மை முதற்கு ஏற்றிக் கூறும்வழி⁴ இவ்வாறாய். இனி அக்கோடு தனக்கே இன்மை⁵கூறும்வழி இவ் எருதிற்குக் கோடின்று என ஒரு⁶பொருண்முதற் கூறியானும், இவ்விடத்துக் கோடின்று என ஓரிடம் கூறியானும், இக்காலத்துக் கோடின்று⁷என ஒரு காலம் கூறியானும்⁸வரும்.

உடைய:- இவ் எருதுகள் கோடுடைய. அன்று :- நாய் அன்று நரி ; உடைத்து:-⁹கோடுடைத்து ; அல்ல:- உழுந்தல்ல பயறு.

பண்புகொள்¹⁰கிளவிஃ- செய்து, செய்ய.

இது பொதுவாக ஒதினான் ஆதலின் எல்லா நிறப் பண்பினோடும் ஒருமை பண்மைப்பட ஒட்டிக்¹¹கொள்க.

உளா:- உழுந்துளா¹²என வரும்.

பண்பினாகிய சினை முதற்கிளவிஃ:-¹³குறுங்கோட்டது, குறுங்..... வெண்கோட்டது, வெண்கோட்டன என இருவகைப் பண்பும் பற்றி வரும்.

ஓப்பொடு வருங்கிளவிஃ-¹⁴பொன்னன்னது; பொன்னன்ன என வரும்.

¹⁵உடைமைப் பொருட்பெயர் முதலாய அறுவகைப் பெயரினும், உடைமைப் பொருட்¹⁶பெயர் பற்றிவரும்.... டயன் என்ற வாய்ப்பாட்டால் கொள்ளப்பட்டது.

அவ்வடைமைதான் தற்கிழமையும் பிறிதின் கிழமையும் என்னும் இருவகையினும் வரும்.

¹⁷இவ்எருது மணி உடைத்து எனப் பிறிதின்கிழமை வந்தவாறு.

இனி, உண்டு உள என்றும், ¹⁸இன்று இல என்றும், ஒரு பொருள் தனது உண்மையும் இன்மையும் கூறும்வழி அன்றி, அப்பொருளினைப் பிறிதொரு பொருட்கண் உண்மையும் இன்மையுங் கூறிய¹⁹வழி, அது உடைமையாய் ²⁰விடுமாகலால், இவற்றானும் உடைமைப்²¹பெயர் பற்றி வருதல் கூறப்பட்டதாம்.

²²பண்புப் பெயருள் நிறப்பண்புப் பற்றிவருதல் பண்பு கொள்கிளவியும் என்றதனாற் பெறப்பட்டது.

இனிக் குணப்பண்புப்பெயர் அன்று அல்ல என்பன வற்றானும், ஒரு ²³பொருள் தனது உண்மையும் இன்மையும் உணர்த்திவரும் உண்டு உள இன்று ²⁴இல என்பனவற்றானும் கொள்ளப்பட்டது.

உள என்ற ²⁵பண்மை வாய்பாடு ஒதிய அதனான் அதன் ஒருமை ஆகிய உண்டு என்பதனையும் தன்னின முடித்தல் என்பதனாற் கொள்க.

நன்று, தீது, சேய்த்து, அணித்து என்னும் ²⁶பிறபண்பு களை இன்று இல ²⁷என ஒதியவாற்றானே ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்க.

இவற்றுள் உண்டு உள என்பவற்றிற்கும் உடைத்து உடைய என்பனவற்றிற்கும் இன்று இல என்பனவற்றை எதிர்மறைஆகக் கொள்க.

இவைதம்மைச் சேரவைத்து ²⁸ஓதானாயது செய்யுள் நோக்கிப் போலும்.

ஓப்புமைப் பண்புப் பெயர் ஓப்பினானும் என்பதனால் கொள்ளப்பட்டது.

சினைப்பெயர் பண்பினாகிய சினை முதற் பெயரும் என்பதனால் கொள்ளப்பட்டது.

இனி²⁹ இவன் ஈண்டு கூறாதன இடப் பெயரும், காலப் பெயரும், தொழிற்பெயரும் என ³⁰ மூன்றுமே; அவற்றை உயர்திணை வினைக்குறிப்பு ஒதியவழி அன்னபிறவும் என்று வைத்து, அதன் பின்னர் அச்சுத்திரத்தும் அன்னமரபின் என்று ³¹ ஒதினதால் கொள்ளப்படும் என்று உணர்க.

வடாது வேங்கடம்; மூவாட்டையது; செலவிற்று எனவரும்.

இவற்றின் உதாரண வாய்பாட்டு விகற்பங்களும் அறிந்துகொள்க.

³²இதன் பொருட்பெயர் முதல் அறுவகைப் பெயரினும் வரும் வரவினைத் தொகுத்தானும், விரித்தானும் ஒதாது சிலவற்றை விரித்தும், சிலவற்றைத் தொகுத்தும், சிலவற்றைக் கூறாதும், அப்பாற்பத்தும் குறிப்பு என்று விட்ட கருத்து என்னை எனின். இவை, பெரும்பான்மையன என்றவாறு. பிறிது காரணம் உண்டாயினும் அறிந்திலம். (22)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 216-1 | ii “என் கிளவியு சொல்லும்” |
| | vi “என் சொல்லும்” |
| 2 | vi “பண்பும் காரணமாக” |
| 3 | vi “வரும் வினைச் சொல்லாக” |
| 4 | ii-vi “இவ்வாறாம், இனி” |
| 5 | ii-vi-vii “கூறும் இவ்வெருதிற்கு” |
| 6 | vi “பொருள் கூறியானும்” |
| 7 | ii-vi-vii “என ஒரு கால இடம்” |
| 8 | vi “வரும் இவ்வெருது கோடுடைத்து இவ்வெருதுகள் கோடுடைய உழுந்தல்ல பயறு” |
| 216-9 | “இவ்வெருது கோடுடைத்து” (?) |
| 10 | i-ii-iv-vi-vii-viii “கிளவி இது” |
| 11 | ii-vi “கொள்க, உழுந்துள்” |
| 12 | vi “எனக் குறிப் புணர்த்தியும் வரும்” |
| 13 | (“குறுங் கோட்டது; குறுங் கோட்டன; வெண் கோட்டது; வெண்கோட்டன என்” என்பது போலும்) |

- i-ii--iv-vi “குறுந்தாட்டும் கோட்டது அறும்... வெண்கோட்டன்”
(அ-கு மாறாட்டம்)
- iii-v “குறுங்கோட்டது குறுங்... வெண் கோட்டன்”
- 14 i-ii-iv-vi-vii “பொன்னன்னது எனவரும்”
- 15 (“உடைமைப் பொருள். பொருட் பெயர் முதலாய் அறுவகைப் பெயினும் உடைமைப் பொருள் பொருள் பெயர் பற்றி வரும்”
கோடு உடைத்து: ‘உடைய’ என்ற வாய்பாட்டால் கொள்ளப்பட்டது என்பது பாடம் போலும்.)
- 16 i-ii-iv-vi-vii-viii “பெயர் என்ற வாய்பாட்டால்”
- 216-17 (“இவ் எருது கோடுடைத்து எனத் தன் கிழமை வந்தவாறு”
என்பது விடுபட்டது போலும்.)
- vi “இப்பொழுது மணி”
- 18 ii-vii “இன்று பொருடனது”
- i-iv “இன்று பொருடன்தினது”
- iii “இன்றில் என்னும் ஏ . . . ம் பொரு”
- 19 “வழியது டைமையாய்”
- 20 i-ii-iv-v-vii “விழுமாகலால் இவற்றானும்”
- v “விழுமாக வற்றானும்”
- 21 i-ii-vii “பெரியாப் பற்றி”
- vi “பொருள் பற்றி”
- 22 i-ii-iv-vi-vii “பண்புப் பொருள் நிறப்பண்பு”
- 23 i “பொருடன் தும்”
- 24 i-ii-iv-vii “என்று இல்”
- 25 v “என்ற பண்பு வாய்பாடு”
- vi-viii “என்று பன்மை”
- 26 i “பிறப் பண்புகளை”
- 27 vi “எனவேறு ஒதியவாற்றானே”
- 216-28 i “ஒதனாயது”
- ii-vi “ஒதவினாயது”
- 29 vi “இவண்”
- 30 vi “முன்றும். அவற்றை”
- 31 i “ஒதினதல்”
- 32 (“இதன் கண் பொருட் பெயர்” என்பது பாடமோ?)

217. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபிற் குறிப்பொடு வருஉம்
காலக் கிளவி அஃறிணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.

என்பது என்னுதலிற்றோ எனின், மேற்கூறிய வினைக் குறிப்பிற்கு ஈறு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- பன்மையும் ஒருமையும் ஆன பால்களை அறிய வந்த அத்தன்மைத்தான் மரபினை உடைய ¹குறிப்பாய் வரும் வினைச்சொற்கள், அஃறிணை இடத்து மேற்கூறிய தெரிநிலை வினை ஈறுகளோடு ஈறுவேறுபாடு இல என்றவாறு.

மேற்கூறிய அறு வகை ஈற்றும் தகர உகரம் ஈண்டு ³மாட்டேற்றிற்கு ஏலாமையின் ஆண்டே கூறப்பட்டது.

அஃது ஒழிந்த ஐந்து ஈறும், மேல் ⁴எடுத்து ஒத்தானும் இலேசானும் வந்தவற்றிற்கு ஈறாயவாறு கண்டு கொள்க.

உடைத்து ⁵எ-ம், சிறிது எ-ம், ⁶கருங்கோட்டது எ-ம், குறுங் கோட்டது எ-ம், பொன்னன்னது எ-ம், வடாது எ-ம், மூவாட்டையது எ-ம், உண்டிலது எ-ம் தகர உகரம் வந்தது.

⁷செம்மற்று எ-ம், அற்று எ-ம், குறுங்கோட்டிற்று எ-ம், மேற்று எ-ம், வைகற்று எ-ம், செலவிற்று எ-ம் றகர உகரம் வந்தது.

பொருள எ-ம், அல்ல எ-ம், ⁸கரிய எ-ம், ⁹கோட்ட எ-ம், ¹⁰பொன்னன்ன எ-ம், வடக்கண்ண எ-ம், ¹¹மூவாட்டையன எ-ம், செலவின எ-ம் அகரம் ஈறாய்வந்தது.

இனி, ஆகாரம் இம் மணிநல்ல என்னும் உடம்பாட்டுக் குறிப்பிற்கு மறையாக இம்மணி பொல்லா என வந்தவாறு கண்டு கொள்க.

¹²கதவ்வாற் றக்க¹³வோ காழ்கொண்ட விளமுலை என்புழிக் ¹⁴கதவ் எனக் ¹⁵கதத்தினை உடைய என்னும் பொருண்மைக்கண் ¹⁶வகாரம் ஈறாய்வந்தவாறு கண்டுகொள்க.

¹⁷ மேல் தெரிநிலை வினைக்க¹⁸ண் கூறிய டகர உகரம்
¹⁹ புணை உடைத்து என்னும் பொருண்மைக்கண் பூட்டு²⁰ எ-ம்,
 இடத்து என்னும் பொருண்மைக்கண் வகை தெரிவான் கட்டே
 உலகு எ-ம், எந்நாளிடத்து என்னும் பொருண்மைக்கண்
 எந்நாட்டாகும் நுழபோரே எ-ம், உண்மையை உடைத்து
 என்னும் பொருண்மைக்கண் உண்டு²¹ எ-ம், விளையுளை
 உடைத்து என்னும் பொருண்மைக்கண் வேலியாயிரம்
 விளையுட்டாக எ-ம், குழிந்த கண்ணையுடைத்து என்னும்
 பொருண்மைக்கண் குண்டுகட்டு எ-ம் பொருள் இடம் காலம்
 பண்பு தொழில் உறுப்பு என்னும் அறுவகைப் பெயரும் அடியாக
 வந்தவாறு கண்டுகொள்க.

(23)

அடிக்குறிப்புகள்

- | | |
|--------|---|
| 217-1 | vi “காலம் குறிப்பாய்” |
| 2 | vi-viii “மேற்கூறிய மடகர்” |
| | i-ii-iv-vii “மேற்கூறியவாறு மடகர்” |
| 3 | i “மாட்டேட்டிற்கு” |
| | vi “மாட்டேற்றிக்கு ஏலாமை” |
| 4 | i “எடுத்தோத்தினும் இலைசானும்” |
| 5 | v “என்றும்” |
| | vi-viii “எனவும்” (இவ்வாறே இச்சுத்திரம் முழுதும் வரும்) |
| 6 | i “கறுங்கோட்டது எ-ம், கறுங்கோட்டது எ-ம், குறுங்கோட்டது
எ-ம், பொன்னன்னது” |
| | ii “கறுங்கோட்டது . . . ம் பொன்னன்னது” (குறுங்கோட்டது” இங்கு
வேண்டா.) |
| 7 | i “செம்மறு எ-ம், அன்று” |
| 217 -8 | i “கரியம்” |
| 9 | iii “கோட்டன்” |
| 10 | v “பொன்னன்” |
| | i-ii-iv-vii “பொன்னன்னன்” |
| 11 | i-ii-iv-vii “மூவாட்டையன்” |
| | iii-v “மூவாட்டையன்” |
| 12 | v-vi “கதவவா” |
| 13 | vi “தோ” |

- 14 i-ii-iv-vii “கதெவவென்”
 எ “கதவ என்”
 15 “கத அத்தினை”
 16 i-viii “வாகரம்”
 17 “மேற்றெரி”
 18 “_”
 19 i “பூனை”
 20 i “எ-ம் தெரிய வியனை உடைத்து எ-ம்”
 ii-vi-vii “விளைவினை” (இடையே சொற்றொடர்கள் விடுபட்டுள்ளன. பொருளிடம் காலம் பண்பு தொழில் உறுப்பு என எடுத்துக் காட்டுகள் வருவதாகக் கூறுவது காண்க.)
 217-21 iii “எ-ம் வியு உள்ளை”

218. முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி
 இன்மை செப்பல் வேறென் கிளவி
 செய்ம்மன செய்யும் செய்த என்னும்
 அம்முறை நின்ற ஆயென் கிளவியும்
 பிரிவு வேறுபடுத்தும் செய்திய வாகி
 இருதினைச் சொற்கும் ஒரண்ண உரிமைய.

என்பது என்றுதலிற்றோ எனின்,¹ மேல் நிறுத்த முறையானே விரவுவினை உணர்த்துவான் ²தொடங்கி, அவற்றது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- முன்னிலை இடத்தினைத் தனக்குப் பொருண்மையாக உணர்த்தும் சொல்லும், ஏவலைத் தனக்குப் பொருண்மையாகக் கொண்ட சொல்லும். வினைச்³சொல்லை ஒழிபாக உடைய சொல்லும் இன்மை என்னும் பண்பினை உணத்துதலுடைய சொல்லும், வேறு என்னும் சொல்லும், செய்ம்மன என்னும் சொல்லும், செய்யும் என்னும் சொல்லும், செய்த என்னும் சொல்லும் என்று சொல்லப்படுகின்ற அவ் ⁴அடைவின் கண் நின்ற அவ் எட்டுச் சொல்லும் ஒருகால் உயர்தினைக் ⁵கண்னும் ஒருகால் அஃறினைக்கண்னும் பொதுமையின் ⁶திரிந்து வேறுபட்டு நிற்கும் தொழிலினை

⁷ உடையவாகி, இருதினையாகிய பொருட்கும் ஒன்று போன்ற உரிமை உடைய என்றவாறு.

முன்னிலை என்பது முன் உயர்தினைக் கண்ணும் அஃறினைக் கண்ணும் தன்மையும் படர்க்கையும் கூறிய இடங்களுள்⁸ கூறாது ⁹ நின்றது அது ஆகலானும், தான் ¹⁰ பல ஈற்றால் பயின்று வருவதாகிய¹¹ வழக்கிற் பயிற்சி உடைமையானும், முற்றுச் சொல் ஆகலானும், முன்வைக்கப்பட்டது.

இனி, அதன் பின்னர் வியங்கோ¹²ள் முற்றுச் சொல்லு மாய்ப் பெரும்பான்மை வரவு, படர்க்கை என¹³ ஓரிடத்துமாய்ப் பலவழக்கிற்றும் ஆகலான் வைக்கப்பட்டது.

இவை இரண்டும் அவற்றுப் பொருண்மையால் பல ஈற்றை ஒன்றாக அடக்கப்பட்டன.

அவற்றின் பின்னர் அவைபோல வழக்குப் பயிற்சி உடைமையான் வினையெச்சம் வைக்கப்பட்டது. இஃது அச் சொல்லும் முடிபிலக்கணத்தான் ஒன்றாக அடக்கி ஒதப்பட்டது.

இன்மை செப்பலும் வேறேன்கிளவியும், முன்னிலையும் வியங்கோரும் போ¹⁴ல், முற்றே எனினும் ¹⁵ வினையெச்சம் போலாது சிறுவரவின் ஆகலானும், வினைக்¹⁶ குறிப்பின்மையானும் வினையெச்சத்தின் பின் வைக்கப்பட்டன.

அவற்றின் பின்னர்¹⁷ செய்ம்மன என்பது தெரிந்தை முற்றே எனினும் பலவாய்பாட்டது ¹⁸ என்னும் பயிலவழங்குவார் இன்மையின் பின் வைக்கப் பட்டது.

அதன் பின்னர் அதனோடு ஒத்த பெயரெச்சம் ஆகவிற் செய்த என்பது வைக்கப்பட்டது.

இன்மை செப்பல் முதல் ஐந்தும் அச்சொற்கள் தம்மையே ஒதின எனினும் வேறு என்பது ஒன்றும் ஒழிய மற்றையன எல்லாம் பல வாய்பாட்டன என்று கொள்க.

அஃது என்னை ஆமாறு எனின், இல்லை என்னாது இன்மை செப்பல் என்றதனால் இல்லை என்பதும் இல் என்பதும் என இரண்டு ஆயிற்று.

செய்ம்மன, செய்யும், செய்த என்பன உண்மன, தின்மன எ-ம்; உண்ணும், தின்னும் எ-ம், உண்ட, தின்ற எனவும், பல வாய்ப்பாட்ட ஆயின.

செய்ம்மன என்றால் உண்மன, தின்மன பெறுமாறு என்னை எனின், அச்சொற்களின் பொருண்மையும் ஒருவழிச் செய்ம்மன என்பதனாற் சொல்லப்படுதலின், இஃது அவற்றிற்கு எல்லாம் பொதுவாய்ப்பாட்டது என்பது.

அஃதேல் அவ்வாறாகப் பொருள் உணர நின்ற வழி அன்றே இஃது அச்சொல் தன்னை உணர நின்ற இடமால் எனின், அஃது ஒக்கும்; பொருண்மையால் பொதுமை உடைய சொல்லினைக் கூறவே அதன் உள்வகை ஆகிய சொற்களும் தன்னின முடித்தல் என்னும் தந்திர உத்தியான் அடங்கும் என்பது போலும் கருத்து.

(24)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 218-1 | i “மேனிறுத்த” |
| 2 | “றோ” |
| 3 | i-ii “சொல்லு யொழிவாக” |
| 4 | “வ” (இவ்வாறு பிரித்தலை இப்பதிப்பு மேற்கொண்டிருத்தலின் அதனை எங்கும் கண்டுகொள்க. உடம்படு மெய் இன்றிப் பிரித்தும், மெய்ம்மேல் ஏறிய உயிரினைத் தனியே பிரித்தும். மெய்யிரட்டும் இடத்து இரட்டாது பிரித்தும், குற்றியலுகரத்தின் மேலேறிய பிற உயிரையும் தனியே உகரத்தின்பின் வேறாகப் பிரித்தும் வருவனவற்றையும் கண்டுகொள்க. இக்குறிப்பால் ஏட்டில் எவ்வாறு எழுதப்பெற்றது என்பது புலனாகும்.) |
| 5 | i “கண்ணு ஒருகால்” |
| 6 | “ற்றி” |
| 7 | i “உடைய வாகி ணையாகிய” |
| | ii “உடைய வ வாகி ணையாகிய” |
| 8 | “_” |
| 9 | vi “நின்றது ஆகலானும்” |
| 10 | i-ii-iii-iv-v-vii “பலவி . . . யவழக்கிற்” |
| | ii i “வழிக்கிற்” |
| | vi “வழக்கு” |

- 12 “ன்”
 13 vi “ஓரிடமாய்”
 218-14 “ன்”
 15 vi “வினையெல்லாம் போலாது”
 16 vi “குறிப்பின் பன்மையானும்”
 17 i-ii “செய்ம்மன்” (பின்வரும் செய்ம்மன என்னும் வாய்பாடுகளும் ‘ன்’ என்றே முடிகின்றன.)
 18 v “எனினும் பயில வழங்குவார்” (இதுவே பாடம் போலும்)
 vi “ஆயினும் வழங்குவார்”
 ii “என்னும் மில வழங்குவார்”

219. அவற்றுள்,

முன்னிலைக் கிளவி,
 இஜ் ஆயென வருஷம் மூன்றும்
 ஒப்பத் தோன்றும் ஒருவற்கும் ஒன்றற்கும்.

என்பது என்றுதலிற்றோ எனின், மேல்நிறுத்த முறையானே முன்னிலை வினை உணர்த்துவான், அவற்றுள், ஒருமை உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ²அவ் எட்டனுள் ³முன்னிலைச் சொல்லுமாறு ⁴உணர்த்துவல். இ, ஐ, ஆய் என்று சொல்ல வருகின்ற மூன்று ஏற்றுச் சொல்லும் உயர்தினை ஆண்பாலும் பெண்பாலும் ஆகிய ஒருமைப்பாற்கும் அஃறினை ஒருமைப் பாற்கும் மிகுதி ⁵குறைவு இன்றி ஒப்பத் தோன்றும் என்றவாறு.

ஒன்று ⁶என்றானே எனினும் உயிர் உடைய ஒன்றன் மேலது பெரும்பான்மை என உணர்க.

(உ-ம்.)

உண்டி என⁷ எதிர்காலமே பற்றிவரும். உண்ணாநிற்றி எனச் சிறுபான்மை நிகழ்கால⁸ வரவுண்டேனுங் கொள்க.

இவ்ஸற்று வினைக் குறிப்பும் உண்டேலும் அறிக.

ஐ:- உண்டனை, உண்ணாநின்றனை, உண்குவை, உண்டைப், கரியை என வரும்.

ஆய் :- உண்டாய், உண்ணாநின்றாய், உண்பாய்⁹ எ-ம், கரியாய் செய்யாய் பொல்லாய் எ-ம் வரும்.

உண்ணாதி எ-ம், உண்டிலை, உண்ணாநின்றிலை உண்ணலை எ-ம், உண்டிலாய், உண்ணாநின்றிலாய், உண்ணலாய் எ-ம் வரும் மறைவாய்ப்பாடும் அறிக. (25)

அடிக்குறிப்புகள்

- | | |
|----------|---|
| 219-1 | v “உணர்த்திற்று” |
| 2 | v “அவ்வெட்டனுள்ளும் முன்னிலைச் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று . . . உரை ; அவ்வெட்டனும்” |
| i-ii-iii | “அவ்வெட்டனுள்ளும் முன்னிலைச் சொல்லாமாறு நுதலிற்று. அவ்வெட்டனும்” (முன்வரியும் பின்வரியும் சேர்த்து எழுதிய குழப்பம்) |
| 3 | i i “முறுநிலைச் சொல்லாமாறு உணர்வல்” |
| 4 | iii-v “சொல்லுவல்” |
| 5 | i “குன்றலின்றி” |
| 6 | v “என்றெனினும்” “பிற ஏன்றாரே எனினும்” |
| 219-7 | vi “இகர ஈறு எதிர்காலம்” |
| 8 | i-ii “வரவுண்டலும்” |
| | v “வரவுண்டேலும்” |
| 9 | v “என்றும்” |
| | vi “எனவும்” (இவ்வாறு எங்கும் வரும் எனக் கொள்க.) |

**220. இர் சர் மின் என வருஉ முன்றும்
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்
சொல்லோ ரணைய என்மனார் புலவர்.**

என்பது என்றுதலிற்றோ எனின், முன்னிலைப் பன்மை உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- இர், சர், மின் என்று சொல்ல வருகின்ற முன்று ஈற்றுச் சொல்லும் உயர்திணைக்கண்¹ பல்லோர் இடத்தும் அஃறிணைக்கண் பலவற்றின் இடத்தும் சொல்லுதலை ஒரு தன்மையாக உடைய என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.

(உ-ம்.)

இர் :- உண்டிர், உண்ணாநின்றிர், உண்பிர் எ-ம், கரியிர் எ-ம்² வரும்.

ஈர்:- ³உண்டர், உண்ணாநின்றீர், உண்டீர் எ-ம், கரியீர் எ-ம் வரும்.

மின்:- உண்மின் தின்மின் என எதிர்காலமே பற்றிவரும்.

உண்ணாநின்மின் என நிகழ்கால வரவுண்டேலுங்⁴கொள்க. இவ்வாறு ஏவற்கண்ணே வருவது எனக்கொள்க.

உண்டிலிர், உண்ணாநின்றிலிர், ⁵உண்ணிலிர் எ-ம்; உண்டிலீர், உண்ணாநின்றிலீர், உண்ணீர் எ-ம்; உண்ண்மின்⁶ எனவும் வரும் மறையும் அறிக.

மேலைச் சூத்திரத்து எதிர்காலம் ஒன்றினும் வரும் இகரம் முற்கூறினமையான், ஒழிந்த முன்னிலை ஈறும் கொள்ளப்படும். அவையாவன:- மொழிக்கு ஈறாம் எனப்பட்ட இருபத்து நான்கு ஈற்றுள்ளும் எடுத்து ஒதிய அவை ஒழிந்து ஒழிந்தன எனக் கொள்க.

(உ-ம்.)

நட, ⁷வா, ச, ⁸கொடு, தூ, மே, ⁹ஓ, ஓது, போ, ¹⁰கெளா, என இவை¹¹ உயிர் ஈறுள் எடுத்து¹² ஒதாதன. இவை முன்னிலை¹³ ஏவல் ஒருமை எடுத்து ஒதின இகர ஐகார ஈற்றுள்ளும் அறி எனவும் உரை எனவும் ஏவற்கண் வருவனவும் அறிந்து கொள்க.

உரிஞ், உண், பொருந், ¹⁴திரும், தின், தேய், பார், செல், தெவ், தாழ், ¹⁵கொள் என இவை புள்ளிரு¹⁶ பதினொன்றும் வந்தவாறு.

ஊட்டு என்பது குற்றியலுகராறு. இதுவும் ஏவல் ஒருமை. ஆய் எ-ம், இர், ஈர் எ-ம், மின் எனவும் ஒதினமையின் யகர னகரங்களில் ஐகாரம் கொள்ள வேண் னின் அவை அவ் எழுத்து ஈறு அன்றிச் சொல் வாய்ப்பாடாய் வேறு வருதலின் இவை வேறாகக் கொள்ளப்பட்டன எனக் கொள்க.

உண்ணும், தின்னும் எனப் பன்மைக்¹⁷கண் வரும் உம்ஸ்ரு மகரஈற்றின் வேறுபாடாகக் கொள்க.

வகரசறு, மறைக்கண் உண்ணல் என வரும்.¹⁸ ஆல்சறும், ஆல் எனவரும். ஆல்சறும் அழேல் எனவரும். ஏல்சறுங் கொள்க.

ணகர¹⁹சற்றுள், உண்டுகாண், சொல்லிக்காண், வருங்காண் என்னும் காண்சறுங் கொள்க.

உண்டு பார் என்பதோ எனின் அஃது ஒரு சொல் ஆதல் அன்றி அத்தொழிலைச் செய்து அதன் விளைவை மேற்பார் என்னும் ஒருமை தோன்ற²⁰நிற்றலின் வேறு சொல் என்க.

உண்டுகாண் என்பதும்,²¹இவ்வாற்றான் வேறு அன்றோ எனின், அது சொல்லுவான் கருத்து அன்று என்க.

அவன் வருவன் காண் என்பதோ எனின், ஆண்டுக்²²காண்டல் தொழில் கருத்து அன்மையின் அசைநிலையாகல்²³தத்தம் குறிப்பானே வேறொரு பொருள்²⁴உடைத்தாகலான் எனக் கொள்க.

²⁵உண்கிடு உண்கிடா என்பனவோஎனின் அவை சான்றோர் செய்யுட்கண் இன்மையிற் கடி சொல்லில்லை காலத்துப்படினே என்பதனான்²⁶ கொள்ளப்படும். அது முன்னிலை ஆயவாறு என்னையின், இவற்றுள் உண்கிடு நீ எனப் பிற முன்னிலை போல முற்றாய் முன்னிலைப் பெயர் கொள்வது அன்றி²⁷ அவனுண்கிடு என்றானும், யான் உண்கிடு என்றானும் பிறபெயர் வந்த பிற தொழிலினை “நீ உடம்படு”²⁸ என்னும் முன்னிலை நீர்மை தோன்ற நிற்றலின் முன்னிலை ஆயிற்றுப் போலவும். இவற்றுள் உண்கிடா என்பது ஒருவழி நீ உண்கிடா²⁹ என முன்னிலைப் பெயர் கொண்டு நிற்றலும் உண்டு.

இனி, உண்ணுங்கோள் என்பதோ எனின், அது உண்ணுங்கள் எனக் கள்ளொடு உண்ணும் என்பது அசைநிலை அடுத்து உம் ஈறு மரீஇயவாறு எனக் கொள்க.

முன்னிலை ஈற்றுவகை எல்லாம் தொகுத்து நோக்க எழுத்து வகையான் இருபத்துநான்கு ஈறும், சொல்வகையால் யகரஈற்றுள் ஆய் என்பதும், ரகரஈற்றுள் இர் ஈர் என்பனவும், னகர ஈற்று மின் என்பதும், னைகர ஈற்றுக் காண் என்பதும்³⁰ மகர ஈற்று உம் என்பதும், லகரஈற்று அல்,³¹ ஆல், ஏல் என்பனவும் ஆக முப்பத்து மூன்று ஆயின. பிறவாறும் உளவேலும் அறிக. (26)

அடிக்குறிப்புகள்

- 220-1 “ட்”
- 2 vi “வரும் மின்” (இரு தொடர் விடுபட்டுள்ளது)
- 3 ii “உண்மீர் கரியீர் எ-ம்”
- 4 vi “சொல்லுக. உண்டிலிர் (இரு தொடர் விடுபட்டுள்ளது.)
- 5 ii-iv-vii “உண்ணலிர்”
- 6 vi “எனவும்”
- 7 vi “வா விரி இ”
- 8 ii-vi “கொடு கூடெந்”
v “கொடு தான் ஒ”
iii “கொடு தூண் மே ஒ”
- 9 ii-vi “கை நொ பொ”
- 10 ii “கவ் வென என்”
- 11 v “உயிரீற்றுள்
vi “உயிரீறுடன்”
- 12 i “ஒதான்”
- 13 vi “ஏவ வொருமை” (ல-வ மாறாட்டம்.)
- 14 i-iv “திரும் ய... ஈர் செல்”
iii “திரும்... வெய்... ஈர் செல்”
v “திரும்... வெய் ஈர் செல்”
- 15 i-iii-v “கெள்” (இடையில் கால்விட்ட குழப்பம்)
- 16 i “பதினொறும்”
- 220-17 vi “கள் உள்ளீரு”
- 18 iii-v “அல்லீறும்... மாலென்”
i “..... ஈறும்... ஆலென வரும்” அல்லீறும் அழா அல் எனவரும்(?)
- 19 i-ii-iv-v-vii “ஈற்று உண்டு”
- 20 vi “நின்றலின்”
- 21 vi “இவற்றுள்”
- 22 i “கொண்டல்”
- 23 i “அத்தங்”
- 24 i “உடைத்ததாகலான்”

- | | |
|--------|-----------------------------|
| 220-25 | i-ii-iii-iv-vii “உண்டுகிடு” |
| 26 | “ற்” |
| 27 | vi “அவன் உண்டு” |
| 28 | vi “என்றும்” |
| 29 | vi “எனப் பெயர் கொண்டும்” |
| 30 | vi “மகர ஈற்றுள் உன் என்பது” |
| 31 | vi “ஆல் என்பனவும்” |

**221. எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி
ஜம்பாற்கும் உரிய தோன்ற லாறே.**

என்பது என்றுதலிற்றோ எனின், விரவு வினை எட்டனுள்ளும் முன்னிலை ஒழித்து ¹ஒழிந்தனவற்றிற்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- முன்னிலை ²ஒழித்து, எஞ்சிய சொற்கள் ஏழு மூன்று இடத்தும் பொருந்தி ஜந்து பாற்கும் உரியவாம் ; அவை தோன்றும் நெறிக்கண் என்றவாறு.

அவ்ரழனுள்ளும் மேற் சிறப்பு விதி உடைய வியங்கோளும் வினையெச்சமும் செய்யும் செய்த என்பனவும், ஒழித்து ஒழிந்தன இன்மை செப்பலும் வேறு என்கிளவியும் செய்ம்மனவும் என்னும் மூன்றற்கும் ³ஈண்டு உதாரணம் காட்டுதும்.

(உ-ம்.)

⁴யான் இல்லை, யானும் நீயும் இல்லை, யானும் அவனும் இல்லை, யானும் நீயும் அவனும் இல்லை, ⁵நாம் இல்லை, யாம் இல்லை, நீ இல்லை, நீயிர் இல்லை, அவன் இல்லை, அவள் இல்லை, அவர் இல்லை, அது இல்லை, அவை இல்லை என இன்மை ⁶செப்பல் வந்தவாறு.

யான்வேறு, யானும் நீயும் வேறு, ⁷யானும் அவனும் வேறு, யானும் நீயும் அவனும் வேறு, ⁸நாம் வேறு, யாம் வேறு, நீவேறு, நீயிரவேறு, அவன் வேறு, அவள் வேறு, அவர்வேறு, அது வேறு, அவை வேறு என வேறு என்கிளவி வந்தவாறு.

யான் செய்ம்மன, ⁹யானும் நீயும் செய்ம்மன, யானும் அவனும் செய்ம்மன, யானும் நீயும் அவனும் செய்ம்மன, நாம்

செய்ம்மன, யாம்செய்ம்மன, நீ செய்ம்மன நீயிர் செய்ம்மன, அவன் செய்ம்மன, அவள் செய்ம்மன, அவர் செய்ம்மன, ¹⁰அது செய்ம்மன, அவை செய்ம்மன, எனச் ¹¹செய்ம்மன வந்தவாறு.

செய்ம்மன என அகராற்றதே எனினும், யான் செய்ம்மன என்புழி யான் செய்வேன் என்றும், நீ செய்ம்மன என்புழி நீ செய்வை என்றும், அவன் செய்ம்மன என்புழி அவன் ¹²செய்வன் என்றும் முற்றுச் ¹³சொல் நீர்மைத்தாய்ப் பால் காட்டும் என்பது. இஃது ¹⁴இக்காலத்து இறந்த வழக்கிற்று.

இடத்தொடு என வாளாது ஒதினமையின் மூன்று இடமும் கொள்ளப்பட்டது. (27)

அடிக்குறிப்புகள்

- | | |
|--------|--|
| 221-1 | i-ii “முன்னிலை ஓழிந்து” |
| | vi-viii “முன்னிலை வினை ஓழிந்து” |
| 221-2 | i-ii-iv-vii “ஓழிந்து எஞ்சிய” |
| 3 | v “எறு தாரணம்” |
| 4 | i “... வில்லை யானு மவனும் இல்லை” |
| 5 | i-ii-iv-vi-vii “நாமில்லை நீயில்லை” |
| 6 | i-ii-iv-vii “செப்பல் பல வந்தவாறு காண்க” (செப்பல் கோடிட்ட பகுதி இரட்டியது)
vii “செப்பல் பல வந்தவாறு” |
| 7 | i “யானு மவனும் ... நீயுமவனும் வேறு”
iii “யானுமவனும் யானும் நீயும் ... வேறு” |
| 8 | i-ii-iv-vi-vii “நான் வேறு” |
| 9 | i-iv-vii “யானும் நீயும் யானும் அவலும் யானும் நீயும் அவனும் செய்ம்மன.” |
| 221-10 | vi “அது அவை செய்ம்மன” |
| 11 | ii “செய்ம்மன்” |
| 12 | i “செய்வேன்” |
| 13 | i “சொனீர் அமைத்தாய்” (ஈ-அ) |
| 14 | i-ii-iv-vi-vii “இறந்தகால வழக்கில்” |

222. அவற்றுள்,

முன்னிலை தன்மை ஆயீர் இடத்தொடு
மன்னா தாகும் வியங்கோட் கிளவி.

என்பது என்றுதலிற்றோ எனின், எய்தியது விலக்கிப் பிறிது
விதி வகுத்தல் நுதலிற்று.

இதன் பொருள்:- முன்னிலை தன்மை என்று சொல்லப்
பட்ட அவ் இரண்டு இடத்தொடு நிலை¹பெறாதாகும். அவற்றுள்,
ஏவற்பொருண்மையை உணர்த்தும் சொல் என்றவாறு.

(உ-ம்.)

அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க,
அவை²செல்க என வரும்.

தன்மை முன்னிலை என்னாது முன்னிலை தன்மை
என்றதனான் சிறுபான்மை முன்னிலை தன்மைக்கண்ணும் வரும்
எனக் கொள்க.

(உ-ம்.)

கடாவுக ³பாகநின் கால்வ னெடுந்தேர் ; யான் செல்க
காட்டிற்கு என வரும்.

மற்று, இவ்வியங்கோள் ஏவல் கண்ணியதும் ஏவல்
கண்ணாததும் என இருவகைத்து.

ஏவல் கண்ணுதல் ஆவது, உயர்ந்தான் இழிந்தானை
இன்னது செய்க என விதித்தல். ஏவல் கண்ணாதது ஆவது
இழிந்தான் உயர்ந்தானை இன்னது செய்யப்பெற வேண்டிக்
கோடல்.

மற்றது பெரும்பான்மையும் உணர்க என்றாற்போலக்ககரம்
கிடைத்து வருமே எனினும், வாழியர் என அர் ஈராயும், வாழிய
என யகர ஈராயும் இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்
என அல் ஈராயும், மறைக்குங்காலை மரீஇய தொ⁴ரா அல் என
ஆல் ⁵�ராயும், மறைக்கண் ⁶நோய் மலிவருத்தங்
காணன்மாரெமர் என மார் ஈராயும், அஞ்சாமை அஞ்சுவது
ஓன்றின் என ஐகார ஈராயும் வரும்.

இவற்றுள் அஞ்சாமை என்பது தொழிற் பெயர் மறை அன்றோ⁷ எனின், தொழிற் பெயர் மறையும் உண்டு எனினும்,⁸ அஞ்சதல் என்னும் தொழிற் பெயர் வாய்ப்பாடும் ஒருவழி வியங்கோளாம் ஆகலின் மறையும் அந்திகர்த்தாம் என்பது.

மற்று, உண்ணற்க, உண்ணேற்க, உண்ணாற்க என்பனவோ எனின்¹⁰ அவை அப்பத்திடை வேறுபாடு அல்லது முன்கூறிய கர ஈற்ற ஆகல்¹¹ ஒக்கும் என்பது. (28)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 222-1 | vi “பெறாதாகும் ஏவற்பொருண்மை” |
| 2 | i “செல்வ” (க-வ மாறாட்டம்) |
| 3 | i-iii-iv “போக” |
| 4 | ii-vi “ரால்” |
| 5 | vi “ஈறாயும் காணன்மா” |
| 6 | ii “நொய்மலி வருத்தம்” |
| 7 | v “எனின் அத் தொழிற் பெயர்” |
| 8 | i-ii-iv-vii “அஞ்சக என் தொழிற் பெயர் வாய்ப்பாடும்”
vi-viii “அஞ்ச வென் தொழிற் பெயர் வாய்ப்பாடும்” |
| 9 | vi “நிகர்த்தாம்” |
| 10 | i-ii-iv-vi-vii “அவையப்பத்திடை . . .” (எந்தப்பாடமும் விளக்கம் இல்லை.) |
| 11 | i-iv “ஒக்கு”
ii-vi-vii “ஒக்கும்” |

223. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை

அவ்வயின் மூன்றும் நிகழும் காலத்துச்

செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா.

என்பது என்றுதலிற்றோ எனின், இதற்கும் அக்கருத்து ஒக்கும்.

இதன் பொருள்:- பலரது படர்க்கையும் ¹முன்னிலையும் தன்மையும் ஆகிய ²அவ்வயின் என்று சொல்லப்பட்ட மூன்றும் நிகழ்காலத்தைத் தமக்குக் காலமாக உடைய செய்யும் என்னும்

சொல்லோடு வருவன ஆகக் கொள்ளப்படா என்றவாறு. எனவே படர்க்கையிற் பல்லோர் படர்க்கை ³ ஒழித்து ஒழிந்த நான்கு படர்க்கைக்கண்ணும் வரும் என்பதாம்.

(உ.-ம.)

**அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும்,
அவை உண்ணும் என வரும்.**

அஃதேல் ஒழுதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
யா அதும் என்னுமவர் எ-ம்.

**என் குறை ⁴ சொல்லவேண்டுமா வலவ எ-ம்,
யான் போகல்வேண்டும் எ-ம்.**

ஒழிந்த இடத்தும் வந்ததால் எனின், வாராது; அவற்றிற் கெல்லாம் சொன்னிலை வேறாகப் பொருள் உரைக்கப்படும் என்பது.

நிகழும் காலம் என்றது என்னை! அவன் உண்ணும் என எதிர்காலத்தும் வருமால் எனின், அது கால மயக்கம் எனக் கொள்க.

நிகழ்கால வரவு இக்காலத்து இல்லையால் எனின் உண்டு. அவன் என் செய்யும் என்றார்க்கு அவன் இப்பொழுது ஒதும் என்றாற் போல்வன நிகழ்காலத்தது எனக் கொள்க.

**செய்யும் என்னும் ⁵ சொல்தான் முற்றும் எச்சமும் என
இருவகைத்து. அவற்றுள் முற்று விலக்கியது ஈண்டை விலக்கு
எனக் கொள்க. முற்றிற்கும் என்பதோர் ஈறாகக் கொள்க.**

இதனொடு முன்கூறிய முற்றுச்செறல்லாம் தொகுத்து நோக்க, உயர்தினைச்சறு இருபத்து நான்கும் அஃறினைச்சறு ஏழும். இனி விரவு, வினை எச்சமும் பெயர் எச்சமும் முற்றும் என மூவகைத்து.

அவற்றுள் முன்று ஈறாகிய முன்னிலையும், வியங் கோனும், இன்மை செப்பலும், வேறென் கிளவியும், செய்ம்மனவும் ஆகிய ஐந்தனுள்ளும் முன்னிலைச்சறு முப்பத்து மூன்றும் வியங்கோள் சறு ஏழும், இன்மைசெப்பல் சறு இரண்டும், வேறு என் கிளவியது சறு ஒன்றும், செய்ம்மன

என்பதன் ஈறு ஒன்றும் ஆக நாற்பத்து நாலாம் ; பிறவும் ஆம். மேலும் அறிக. (29)

அடிக்குறிப்புகள்

223-1 i “முன்னி”

ii “முன்னிலையும் தன்மையும் என்றவாறு . . . (உ-கூ) (இசு சூத்திரத்தின் பொருள் மாதுருகையில் எழுதப்பெறவில்லை.)

iv “முதல் பிரதி போன்றது” இந்தக் குறிப்பின் பின்கண்ட குறிப்பு உள்ளது. “Not found the remaining of this Suthiram and the Poem of 29th Suthiram. So began with the meaning of 29th which is found in the original.”

vi “முன்னிலையும் தன்மையும் ஆகிய எஞ்சிய கிளவிக்கண் வரும் மூன்றும் நிகழும் காலத்து வரும் செய்யும் என்னும் முற்றுச் சொல்லொடு பொருந்தா என்றவாறு. உ-ம். (உ-கூ)”

2 iii-v “ஆகிய அவ்வெஞ்சிய கிளவி க்கப்பட்ட மூன்றும் நிகழ்காலத்தே ஆகிய அவ் எஞ்சிய கிளவிகளாக அவ்வயின் என்று கிளக்கப்பட்ட மூன்றும்” (?)

3 viii “ஓழித்தொ கு வருமென்பதாம்”

4 viii “சொல்லவே . . . எ-ம் . . . வேண்டும் எம்.”

5 “சொற்றான்”

6 “என்”

224. செய்து செய்யுச் ¹செய்பு செய்தெனச்

செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென

²அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி.

என்பது என்றுதலிற்றோ எனின், இதுவும் மேல் எஞ்சிய கிளவி என்று ஓதிய பொதுவிதி யுள்பட்ட வினையெச்சம் என்பதற்கு வாய்பாட்டு வேற்றுமையும் முடிபு வேற்றுமையும் கூறுவான் ⁴தொடங்கி அவ்வினையெச்சங்களுள் சிறப்புடைய வாய்பாடுகளைத் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- செய்து என்பது முதலாகச் செயற்கு என்பது ஈறாக ஒதப்பட்ட அக்கூற்று ஒன்பது வாய்பாட்டதாம். முன் வினையெஞ்சு கிளவி என்று ஓதப்பட்டது ⁵என்றவாறு.

⁶ அவற்றுள் செய்து என்பது முதலாகச் செய்தென என்பது ஈராக் ⁷அந்நான்கும் இறந்த ⁸காலத்த ஆகலான் முன்னே உடன் வைக்கப் ⁹பட்டது.

அவற்றுள் செய்து என்பது பெருவழக்கிற்று ஆகலின் ¹⁰அவற்றுள்ளும் ¹¹முன்வைக்கப்பட்டது.

அவற்றுள் செய்தென ¹²என்பது அவற்றிற்கு எல்லாம் சிறு வழக்கிற்று ஆகலானும், பிறவினையும் கோடலானும் பின் வைக்கப்பட்டது.

இனிச் செய்யியர் என்பது முதலாகச் செயற்கு என்பது ஈராக் ஜிந்தும் எதிர்காலத்த ஆகலானும் பிறவினையும் கோடல் உண்மையானும், பிறவினை ¹³கோடலும் உடைய செய்தென வினையின் பின்னர் உடன் வைக்கப்பட்டன.

அவ் ஜிந்தும் எதிர்காலத்தவேனும் ¹⁴செய்யியர் செய்யிய என்பன இரண்டும் வாய்பாடு வேற்றுமை அல்லது பொருள் வேற்றுமை இன்மையின் உடன் வைக்கப் ¹⁵பட்டன.

அவற்றின் பின்னர்ச் செயின் என்பது வாய்பாட்டு வேற்றுமையோடு பொருள் வேற்றுமையும் உடைமையின் ¹⁶பின் வைக்கப்பட்டது.

செய என்பது ¹⁷எதிர்காலத்தே அன்றி ¹⁸பிறகாலத்தும் சிறுபான்மை வருதலான் அதன் பின்வைக்கப்பட்டது.

செயற்கு என்பது அவைபோல வழக்குப் பயிற்சி இன்மையின் எல்லாவற்றினும் பின்வைக்கப்பட்டது.

¹⁹இதன்முன் செய்து என்று ஒதியவாய்பாடு குற்றியலுகரத் தா²⁰ன் ஆராயப்பட்ட கடதற என்னும் நான்கு ஈரும், இகர ஈரும், ²¹யகர ஈரும் என ²²அறுவகைப் பட்டதாம். அவ் அறுவகையும் செய்து எனப் பொருண்மையால் ஓன்றாக வைக்கப்பட்டது.

அஃதேல் செய்யு, செய்பு, செய்தென என்பனவும் இதனுள் ²³அடங்காவோ ²⁴எனின், அடங்குமேனும் இவற்றிற்கு வேறுபாடு உண்டு என்பது ²⁵அறிவித்தற்கு வேறு ஒதினான் என்பது. யாதோ வேற்றுமை எனின், செய்து என்றதன்ஈரு ²⁶உழுதல் என்னும் தொழிற்கண்ணே ²⁷உழுது எனத் தகர உகர ஈராயும், உண்டல்

என்னும் தொழிற்கண்ணே உண்டு என டகர உகர ஈறாயும், தின்றல் என்னும் தொழிற்²⁸கண்ணே தின்று என றகர உகர ஈறாயும், புகுதல் என்னும் தொழிற்கண்ணே புக்கு எனக்ககர உகர ஈறாயும், ஓடல் என்னும் தொழிற்கண்ணே ஓடி என இகர ஈறாயும், தூவுதல் என்னும்²⁹ வினைகண்ணே தூய் என யகரஈறாயும், ஒரு³⁰தொழிற்கண் வேறுபட வந்தவாறு.

ஒரு தொழிற்கண் வேறுபடவாராமை உடைய அத்தொழில் எல்லாவற்றிலும் உழூஉ எ-ம், உழுபு எ-ம்,³¹ உழுதென எ-ம்; ³² உண்ணூஉ எ-ம், உண்குபு எ-ம், ³³ உண்டென எ-ம்; தின்னூஉ எ-ம்; தின்குபு எ-ம்; ³⁴ தின்றென எனவும்;³⁵ புகு எனவும், புகுபு எனவும், ³⁶ புக்கென எனவும்; ஒடுஉ எனவும், ஒடுபு எனவும்,³⁷ ஒட்டென எனவும்; தூஉ எனவும், தூபு எனவும்,³⁸ தூயென எனவும் வேறுபடாது வருதல் உடை மையின் வேறு கூறினான் என்பது.

செய்யு என்பதற்குச் செய்யா என்பதூஉம் ஓர் வாய்பாடு; அதுவும்³⁹ ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்ளப்படும். இதனை⁴⁰ “இறந்தகாலம் விரைவு பொருட்டு” என்பாரும் உளர்.

செய்து என்பதற்குச் செய்யாநின்று என்பதூஉம் ஓர் நிகழ்கால வாய்பாடு. அதுவும் ஒன்றென முடித்தல் என்பதனால் கொள்ளப்படும்.

இனிச் செய்யியர் என்பது மழை பெய்யியர் எழுந்தது என்பது.

செய்யிய என்பது மழை பெய்யிய எழுந்தது என்பது.

செயின் என்பது மழைபெய்யிற் குளம் நிறையும் என்பது. இது நிகழின்⁴¹ அது நிகழும் என்னும் காரணப் பொருள் பற்றி வரும்.

இதற்கு மழை பெய்தாற் குளம் நிறையும்⁴² என ஆன் என்பதும் ஓர் வாய்பாடு. அதுவும் ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்க.

நனவிற் புணர்ச்சி⁴³நடக்கலும் என உம் ஈறாதலும் கொள்க. இதுவும் ஒன்றென முடித்தல் என்பதனாற்⁴⁴கொள்க.

மழை பெய்தக்கால் என்பதோ எனின், அது பின் ஒது கின்ற கால் என்னும் வாய்பாடு எனக் கொள்க.

மழை பெய்யுமேலும் மழை ⁴⁵பெய்யுமேனும் எனவரும் ஏல் ஏன் என்பனவோ எனின், அவற்றையும் இதன் குறிப்பு என்று கோடலும் ஒன்று. அன்றி இவ்எச்சப் பொருள் படுவன சில இடைச்சொல் என்று ⁴⁶கோடல் ஒன்று.

ஒன்றானும் தீச்சொல் என்பழி ஆனோ எனின், அதுவும் அப்பால் ஓர் இடைச்சொல் என்றலும் ஒன்று. ஆயினும் என்னும் சொல் ஆனும் என இடைக்குறைந்து நின்றது என்றலும் ஒன்று.

நுணங்கிய கேள்வியர் ⁴⁷அல்லால் என்பழி அல்லால் என்பதோ எனின் அன்றி என்னும் செய்து என் எச்சக்குறிப்பிற்கு அதுவும் ஓர் வாய்பாடு என்பது. அல்ல ஆயின் என்பது பொருளாக்கி இதன் குறிப்பு என்பாரும் உளர்.

இனிச் செய என்பது மழை பெய எழுந்தது என்பது. மழை ⁴⁸பெய்யக் குளநிறைந்தது என இறந்தகாலத்துக் கண்ணும் வரும். மழை பெய்யக் குளநிறைந்தது என நிகழ்காலத்தும் சிறுபான்மை வரும். இவ் எச்சந்தான் ஒருவழி மழை பெய்யக் குளநிறைந்தது எனக் காரணப்பொருளாயும், குளநிறைய மழை பெய்தது என காரியப் பொருளாயும், மழை பெய எழுந்தது என அதற்பொருட்டு என்னும் பொருட்டாயும் மழை பெய்யச் சாத்தன் ⁴⁹வந்தான் என உடனிகழ்ச்சியாய் நிகழ்தற்கண் என இடப்பொருட்டாயும் பிறவாற்றாயும் வரும் என்பது.

⁵⁰இனி, துள்ளிப் பெரிய ஒதினும் சிறிய ஞரா என்பழிப் பெரிய சிறிய என்பன பெருமை சிறுமைப் பண்படியாக வந்தமையின் இவ்எச்சத்தின் குறிப்பு என்றலும் ஒன்று. இவ் எச்சப் ⁵¹பொருள்படும் உரிச்சொல் என்றலும் ஒன்று.

இனிச் செவ்வன்றேரிகிற்பான் எனவும், புதுவதன் இயன்ற ⁵²வணியன் எனவும், புதுவது புனைந்த வென்கை யாப்பு எனவும், பொய்கைப்பூப்புதிதீன் எனவும், பெருங்கையற்ற ⁵³வென்புலம்பு எனவும், சிறுநனி நீ துஞ்சியேற்பினும் எனவும், ஒல்லைக் ⁵⁴கொண்டான் வல்லைக் கொண்டான் எனவும்,

பிறவும் அகராறு இன்றிப் பிறந்தாய் வருவனவும் அவ்வாறே உரைக்கப்படும்.

இனிச் செயற்கு என்பது உணற்கு வந்தான் என்பது. இஃது அதற் பொருட்டு என்னும் பொருள்பற்றி வரும். இது உணல் என்னும் தொழிற் பெயர் நான்காம் உருபு ஏற்றவாறு அன்றோ எனின், அதுவும் ஓர் வழக்கு உண்டு. பெயர்ப்பொருண்மை நோக்கிய⁵⁵வழி அது ஆகவும் கால நோக்கியவழி வினை எச்சமாகவும் கொள்க. எற்றுக்கு என்பது இதன் குறிப்பு வாய்பாடாகக் கொள்க.

(30)

அடிக்குறிப்புகள்

- | | |
|--------|---|
| 224-1 | i “செய்து” |
| 2 | i “வவகை” (இடையில் வகரம் விடுபட்டது) |
| 3 | “_” |
| 4 | i-ii-iv-vi-vii “தொடங்கிய அவ்வினை” |
| 224-5 | i-ii-iv-vii “என்பது” |
| 6 | i-ii-iv-vii “அ செய்து” |
| 7 | i-iv-iii-v-viii “நான்கும்” |
| 8 | i “காலத்தவர்க்கலான்” |
| 9 | ii-vi-vii “பட்டன்” |
| 10 | i-ii-iv-vi-vii “அவற்றுண்” |
| 11 | i-ii-iv-vii “முன் வைக்கப்பட்ட அவற்றிற் பிறவினையும் கோடலானும்” (தொடர் விடுபட்டுள்ளது.) |
| 12 | vi “என்பது பிறவினையும் கோடலானும்” (தொடர் விடுபட்டுள்ளது.) |
| 13 | v “கோடலுடைய” |
| 14 | i-ii-iv-vii “செய்யிர் செய்யிய என்னு பன்னிரண்டும்” |
| 15 | vi “பட்டன. செயினென்பது” |
| 224-16 | i-ii-iv-vii “அவற்றின் பின்” |
| 17 | vi “காலத்தே” |
| 18 | ii “பிற்காலத்தும்” |
| 19 | v “இதன் செய்து என்று” (சொல் விடுபட்டுள்ளது.) |
| 20 | i -ii-vi “ல்” |

- 21 i “யகர ஈறும் அறுவகை”
- 22 i-vi-vii “அறுவகைப்பட்டது”
- 23 iii-v “அடங்காதோ”
- 24 ii-vi-vii “எனின் அவ்வாறு அடங்குமேனும்”
- 25 i “அறிவித்ததற்கு”
- 26 ii-vi-vii “செய்தல்”
- 27 ii-vi-vii “செய்து”
- 224-28 i “கண்ணே தின்று என் றக்கர உகர” (புள்ளியிட்ட குழப்பம் எழுத்தை இரட்டிய குழப்பம்)
v “கண்ணே றக்கர உகர ஈறாயும்”
- 29 ii-vi-vii “தொழிற்கண்ணே”
- 30 ii-vi-vii “கண்ணே”
- 31 i-ii-vi-vii “உழுதேன்”
- 32 ii-vi “உண்ணாட எ-ம், உண்ணாவு எ-ம்”
i “உண்ணு உண்ணு எ-ம், உண்குபு”
- 33 i-ii-vi-vii “உண்டேன்”
- 34 i-ii-vi-vii “தின்றேன்”
- 35 i “புசுஉ”
- 36 i-ii-vi-vii “புக்கேன்” (இடை இடையே எ-ம் என்பது சில இடத்து இல்லாமலும் உள்ளன. எனவும் என்றும் வருகின்றன.)
- 37 ii-vi-i-ii-iv-vii “லூட்டேன்”
- 38 vi “தூய்”
- 39 ii-vi-vii “லூன்றின முடித்தல்”
- 40 vi “இறந்தகால விரவிப் பொருட்டு”
- 224-41 i-ii-vii-viii “இது நிகழும்”
- 42 v “என வரும் ஓர் வாய்பாடு”
- 43 i-ii-vii “நடக்கலாம்” என இதுவும்
iii “நடத்தும் என்” இதுவும்
vi “நடக்கலும் என உ -ம் ஈறாதலும் கொள்க. இதுவும்.
- 44 vi “கொள்க மழை பெய்யு மேற் குளிரிறையும் . . . என்பனவோ எனின் அவற்றையும் இதன் குறிப்பென்றுகோடலும் ஒன்று” 3.4 வரிகள் விடுபட்டுள்ளன.
- 45 i-ii-iv-vii “பெய்யுமெ எனவரும் . . . என்பனவோ எனின்”

- 46 i-ii-iv-vii “கோடன்று”
v “கோடல் நன்று”
- 224 - 47 i-ii-iv-vii “அல்லா வென்புழி அல்லா வென்பதோ”
- 48 i-ii-iv-vii “பெய்யா”
- 49 vi “வந்தான் உடனிகழ்ச்சியால்”
- 50 i-vi “இனி துன்னி”
ii “இனித்துன்னி”
- 51 ii-vi-vii “பொருளுரிச்சொல்”
i “பொருள் முரிச்சொல்” (படு விடுபட்டுள்ளது)
- 52 i “அணிய எ-ம்”
- 53 viii “வன்புலம்பு”
- 54 ii-vi-vii “கொண்டான் எ-ம்”
- 224-55 i-ii-iv-vii “வழி அதுவாக வாக ஆகவும்”

225. பின்முன் கால்கடை வழிஇடத் தென்னும்

அன்ன மரபிற் காலங் கண்ணிய

என்ன கிளவியும் அவற்றியல் பினவே.

என்பது என்றுதலிற்றோ எனின், இதுவும் ஒரு சார் வினை யெச்சம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- பின் என்பது முதலாக இடத்து, என்பது ஈறாக ஒத்தப்பட்ட ¹அத்தன்மைத்தான் ²வாய்பாட்டு முறைமை யினையுடைய காலத்தைக்குறித்த எல்லாச் சொல்லும் மேற் சொல்லிய ஒன்பது போல வினையெச்சத்துக்கு வாய்பாடாம் இயல்பினை உடைய என்றவாறு.

(உ-ம்.)

பின்: “இன்மையுந் தருவதோ ³இறந்த பின்னே” என⁴வரும்.

முன்: வருமுன்னர்க் ⁵காவாதான் எனவரும்.

பின் என்பது பின்னர் என்றும், பின்னை ⁶என்றும் வரும்.

முன் என்பது முன்னர் ⁷என்றும் முன்னை ⁸என்றும் முன்னம் என்றும் வரும். இனிப் பின் என்பதும் முன் என்பதும்

ஓரு வினை⁹ அடைந்து வாராது பிற்கொண்டான் முற்கொண்டான் எனத்¹⁰ தாமேயும் வரும்.

கால்: வலனாக வினை என்று வணங்கி நாம் விடுத்தக்கால் எனவரும்.

கடை: தொடர்¹¹ கூத்துராவாமை வந்தக்கடை எனவரும்.

வழி:

படு சுர்மாலையாடு பைத்தோய்¹² உழப்பாளைக்

குடிபுறங் காத்தோம்புஞ் செங்¹³ கோலான் வியன்றானை

¹⁴ விடுவழி விடுவழிச் சென்றாங்¹⁵ கவர்

தொடுவழித் தொடுவழி நீங்கி¹⁶ றாற் பசப்பே

எனவரும்.

இடத்து: களையுநர் கைகொல்லுங் காழ்த்த¹⁷ இடத்து.

இவை காலம்¹⁸ விளங்கி நில்லாது குறிப்பாதலிற் போலும் காலம் கண்ணிய என்றது.

¹⁹ இவையிற் குறிப்புப் போலாது ஒரோர் காலங்களைக் குறித்துக் கொள்ள நிற்கும் என்பது. விடுத்தக்கால் என்பது விடுத்து என இறந்தகாலக் குறிப்பு ஆயிற்று. வாரி வளம்²⁰ குன்றிக் கால் என்பது குன்றின் என எதிர்காலக் குறிப்பு ஆயிற்று.

முன் செய்து, செய்ய என்ற வாய்பாடு தம்மையே ஓதின வாறு போல் அன்றி ஈண்டு அன்,²¹ ஆன், அள், ஆள் என்றாற் போல அவற்றை ஈறுபற்றி ஓதினா²²ன் எனக் கொள்க.

மற்று இக்காட்டிய²³ உதாரணங்கள் எல்லாம் பெய ரெச்சமும் பெயரும்²⁴ ஆகற்பால எனின், அவற்றின் பொருள்²⁵ நோக்கும் சொல்நிலையும் சந்தி²⁶ நிலையும் அன்ன அன்மையின் இவ்வாறு வருவன வற்றை வினையெச்சம் என்கின்றாற் போலும். ஆயினும், இவை செய்த செய்யாநின்ற செய்யும் என்னும் பெயரெச்சங்களும் இவற்றின் மறைகளும் இவற்றின் தொகையாகிய வாய்பாடும் போலும் வாய்பாடுகளை அடைந்தல்லது வாராது²⁷ என்பது.

என்ன கிளவியும் என்றதனால் ²⁸பான் என்றும், பாக்கு என்றும், வான் என்றும், வாக்கு ²⁹என்றும் பிறவாறும் வருவன கொள்க.

(உ.-டி.)

உண்பான் வந்தான், உண்பாக்கு வந்தான், கொள்வான் வந்தான், கொள்வாக்கு வந்தான் எனவரும். பிறவும் அன்ன.

ஆக வினையெச்ச வாய்ப்பாடு எடுத்தோத்துவகையான் பதினெந்தும், தந்திர உத்திவகையானும் இலேசானும் நோக்கப் பலவகையும் முடிந்தது. இ³⁰லேசென்பது.... யந்து சூறல்³¹குறிப்பு³²வெளிப்படுப்பது.

(31)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|------------------------------------|
| 225-1 | ii “அத்தன்மைத் தானவாய் வாய்ப்பாடு” |
| 2 | iv “வாய்ப்பாட்டு” |
| 3 | i “இருந்த” |
| 4 | ii “வரும் பின்னென்பது” |
| 5 | iv “காவாதான் வாழ்க்கை என” |
| 6 | iv “என்றும் முன்” |
| 7 | i-iii “என்றும் வரும்” |
| 8 | i-ii-iv-vii “என்றும் வரும்” |
| 225-9 | i-ii-iii-vii “இடைந்து” |
| | vi “இடத்து” |
| 10 | i “தாமாயும்” |
| 11 | ii-vi-vii “கூறுத்தாவாமை” |
| 12 | vi “உழப்பாளை” |
| | ii-vii “உழப்பாகை” |
| 13 | v “கோலால் இயன்றானை” |
| | i-ii “கோலர் வியந்தானை” |
| 14 | i-ii-vi-vii “வடுவழிச் சென்றாங்” |
| 15 | i “ய” |
| 16 | “ன்” |
| 17 | ii-vi-vii “இடத்து எனவரும். இவை” |

- 18 vi “விளக்கி”
 19 v “இவை குறிப்பு”
 2225-20 ii-vi-vii “குள்றியக்கால்”
 21 vi “ஆன் அர் ஆர் என்றாற் போல்”
 22 “ா”
 23 ii “உதாஹரணங்கள் எல்லாம்”
 24 v “ஆதற்பால்”
 25 ii-vii “ணோக்கம்”
 26 i-ii-vi-vii “நிலைமையும்”
 27 “என்பது” (இதனோடு மூன்றாம் பிரதி முடிகிறது)
 28 ii-vi-vii “பான் பாக்கு வான் வாக்கு”
 29 vi “எனவும்”
 225-30 i “லை”
 31 vi “குறிப்பான்”
 32 viii “வே . . . படுப்பது”
 i-ii-vi-vii “வெளிப்படுவது”

226. அவற்றுள்,

முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின.

என்பது என்றுதலிற்றோ எனின், அக்கூறப்பட்ட எச்சங்களுள் முதற்'கண் நின்ற மூன்றற்கும் முடிபுக்குதல் நுதலிற்று.

இதன் பொருள்:- மேற்கூறப்பட்ட வினையெச்ச வாய்ப்பாடுகளுள் முதற்கண் எடுத்து ஒதப்பட்ட செய்து செய்ய செய்பு என்னும் மூன்றும் அவ்வெச்ச வினையை நிகழ்த்தின கருத்தாவினது வினையை உணர்த்தும் சொல்லினையே பின்பு முடிபாகக் கொண்டு முடியும் என்றவாறு.

(உ-ம.)

உண்டுவந்தான், உண்ணுாட²வந்தான், உண்ணா வந்தான்
உண்குபு வந்தான் என வரும். செய்து என் எச்சத்தின் குறிப்பாகிய இன்றி, அன்றி என்பனவும் தம்மின்றமையா நந்நயந்தருளி

எனவும், தொல்லெழில் ³வரைந்தன்றி வயவு நோய் நவிதலின்
⁴எனவும் வினைமுதல் வினையாய் முடிந்தவாறு கண்டுகொள்க.

(32)

அடிக்குறிப்புகள்

- 226-1 “கணின்ற” (சந்தி)
- 2 vi “வந்தான் உண்குபு”
- 3 i-iv “வரைந்தன்றி”
- ii-vi-vii “வரைந்தன்றி”
- 4 i-v “... என முதல்”
- ii “எனவினை”
- v “எனவும் அவ்வினை”

227. அம்முக் கிளவியும் சினைவினை தோன்றிற்
 சினையொடு முடியா முதலொடு முடியினும்
 வினையோ ரணைய என்மனார் புலவர்.

என்பது என்றுதலிற்றோ எனின், இதுவும் ¹மூன்றன்
²திறத்துப்படுவது உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- அம் மூன்று சொல்லும் சினைப்பொருள் இடத்து வினையெச்சமாய்த் தோன்றின் ³முன் கூறின விதிக்கு ஏற்ப வினைமுதலாகச் சினைவினையான் ⁴முடியாது. அச் சினை யுடைய முதல் வினையோடு ஒன்றாய் ⁵முடியினும். அப் பிறவினையும் முன் ⁶கூறிய வினையொடு ஒன்று ஆகற்றனமையை உடைய, என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.

(ஐ-டி.)

கையிற்று வீழ்ந்தான், கையிறாடு வீழ்ந்தான், கையிறபு வீழ்ந்தான் எனவரும்.

மற்றிது ⁷கையிற வீழ்ந்தான் எனச் செயவென்னெச்சத் திரிபு ஆகற்பாற்று எனின், அவ்வாறு ஆவது இறுதற்றோழில் ⁸கையதும் வீழ்தற்றோழின் முதலதும் ஆயின் அன்றே ; இறுதலும் வீழ்தலும் கையதாகக் கூறுகின்றதா⁹கின் அதனுள் அடங்காது என்பது. அதன் பொருள் கையிற்று வீழ்ந்தவாறாகக் கொள்க.

காலமுகி வீழ்ந்தான் என்பதும் அது.

கையிற்றான், காலமுகினான் என்பன¹⁰ ஆண்டைக்கு உதாரணமோ எனின்¹¹ அவை வினையெச்சம் அன்மையிற் கண்ணும் தோனும் முலையும் பிறவும் என்னும் ஆண்டைக்கே உதாரணம்¹² ஆகக் கொள்க.

மற்றுக் கையிற்று வீழ்ந்தான் காலமுகி வீழ்ந்தான் என்பனவும் ஆண்டைத் தினைவழுவமைதிக்கு உதாரணம்¹³ ஆதலின் ஈண்டைக் கூறுவேண்டா எனின். தினைவழுவுக்கன்று ஈண்டுக்¹⁴ கூறுகின்றது; அதற்கு விதி கண்ணும் தோனும் என்பதே ;¹⁵ ஈண்டுக் கூறியது,¹⁶ மேல்தன் வினையான் முடியும்¹⁷ என்றன ஒருவழித் தன்னோடு தொடர்ந்த¹⁸ பிறவினையானும் முடியும் என்பது ஆயிற்று.

சினையொடு முடியா முதலொடு முடியினும் வினை யோரனையை¹⁹ என்றமையான் இதுவும் ஓர் மரபு வழுவமைதி எனக் கொள்க.

குரங்கு கையிற்று வீழ்ந்தது என இம்முடிபு அஃறினை வினைக்கும் கொள்க.

�ண்டுச் சினைவினை²⁰ முதல் வினையொடு முடியும் என்பதே சொல்லியது எனின், சாத்தனது கையிற்று வீழ்ந்தது என வினைமுடிபுள்ள வழியும் சாத்தனது கையிற்று வீழ்ந்தான் எனவும் ஆம்பிற, எனின், ஆகாது; அம்²² முதல்தானும் எழுவாய் ஆகிய வழியது இம்முடிபு எனக் கொள்க. (33)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 227-1 | i-ii-vii “மூன்றின்” |
| 2 | “றி” (சந்தி) |
| 3 | i “ம்” |
| 4 | vi-viii “முடியாதுச் சினைமுதல் வினையொடு” |
| | ii-viii “முடியாதச் சினையை முதல் வினையோடு” |
| 5 | vi “முடியினும் பிறவாற்றாமை முடியினும் முன்கூறிய” |
| | ii-vii “முடியினும் அப்பிறவினையும் முன்வினையும் முன்கூறிய” |
| 6 | v “கூறின்” |

- 7 vi “கையிற்று”
 8 i-ii-vi-vii “கையறும்”
 9 v “வி”
 227-10 vi “ஈண்டைக் குதாரணமாமோ”
 11 i-ii-iv-vii “அவ்வினை”
 12 vi “எனக் கொள்க”
 13 v “ஆதல்”
 14 vi “கூறுகின்றது கண்ணுந் தோரும்”
 vii “கூறுகின்றதற்கிறுதி கண்ணுந் தோரும்”
 15 vi “ஈண்டு மேல்”
 16 “மேற்றன்” (சந்தி)
 17 v “என்று கூறியன்”
 18 i-ii-iv-vii “பிறவினையானும் என்பது”
 19 ii-vi-vii “என்பதனால்”
 20 vi “வினைமுதல்”
 21 “ற்” (சந்தி)
 22 “முதறானு” (சந்தி)

228. ஏனை எச்சம் வினைமுத லானும்
 ஆன்வந் தியையும் வினைநிலை யானும்
 தாம்சியன் மருங்கின் முடியும் என்ப.

என்பது என்றுதலிற்றோ எனின், ஒழிந்த எச்சங்கட்கு முடிபு
 கூறுதல் நுதலிற்று.

இதன் பொருள்:- முதனிலை மூன்றும் ஒழித்து, ஒழிந்த
 வினையெச்சங்கள் எல்லாம் அவ்வினைமுதல் வினையானும்
 அவ்விடத்து வந்து பொருந்தும் பிற¹வினை முதல்வினையானும்
 தாம் நடக்குமிடத்து முடிபுபெறும் என்று சொல்லுவர் ஆசிரியர்
 என்றவாறு.

(உ-ம.)

மழைபெய்து என³ அறம் பெற்றது. மழை பெய்து என
 உலகம்⁴ ஆராய்ந்தது.

மழைபெய்யிய எழுந்தது, மழைபெய்யிய மாதவர் அருளினார்.

மழை பெய்யியர் எழுந்தது, மழை பெய்யியர் மாதவர் அருளினார்.

மழைபெய்யின் அறம் ⁵போலும். மழை பெய்யிற் குள நிறையும்.

மழைபெய்ய எழுந்தது, மழைபெய்யக் குளநிறைந்தது.

மழைபெயற்கு எழுந்தது, மழைபெயற்கு மாதவர் அருளினார்.

சாத்தன் தானுண்டபின் வந்தான், சாத்தனுண்டபின் ⁶கொற்றன் வந்தான்.

சாத்தன் தான் ⁷உண்டமுன் வந்தான், சாத்தன் உண்டமுன் கொற்றன் வந்தான்.

சாத்தன் உண்டக்கால் வரும், சாத்தன் உண்டக்காற் கொற்றன் வரும்.

சாத்தன் தான் உண்டக்கடை வரும், சாத்தன் உண்டக்கடை ⁸வரும் கொற்றன்.

சாத்தன் தான் உண்டவழி வரும், சாத்தன் உண்டவழிக் கொற்றன் வரும்.

சாத்தன் தான் உண்டவிடத்து வரும், ⁹சாத்தன் உண்டவிடத்துக் கொற்றன் வரும் என இருவழியும் ஒட்டுக.

எடுத்து ஒதாத பிற வாய்பாட்டிற்கும் உண்பான் வந்தான், சாத்தன் உண்பான். கொற்றன் வந்தான் என்றாற்போல ஒட்டுக.

இவ்எச்சங்களுள் குறிப்புஉள்ளவற்றிற்கும் இவ்வாறு கொள்க. (34)

அடிக்குறிப்புகள்

228- vi “வினையானும்”

i-ii-iv-vii “வினை நிலையானும்”

- 2 “உ”
 3 i-ii-iv-vii “வரம்”
 vi v “வளம்”
 4 vi “ஆர்ந்தது மழை பெய்யியர்”
 ii ஆராய்ந்தது மழை பெய்யியர்”
 v “ஆராய்ந்தது மழை பெய்யியர் மாதவர் அருளினார் மழை பெய்யி எழுந்தது மழை பெய்யின் அறம் பெறும்”
 5 v “பெறும்”
 vi “பெருகும்”
 6 i-iv-vi “கொற்றவன்”
 228-7 vi “உண்ணாமுன்”
 8 v “கொற்றனவரும்”
 9 i-vi-vii “சாத்தன்றான் உண்ட”

229. பன்முறை யானும் வினைளஞ்ச கிளவி
 சொன்முறை முடியா தடுக்குந வரினும்
 முன்னது முடிய முடியுமன் பொருளே.

என்பது என்றுதலிற்றோ எனின், இவ் எச்சங்களுள் எடுத்து அடுக்கிய வழிப்படுவது ஓர் முறைமை உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- பலவாற்றானும் வினையெச்சமாகிய சொற்கள் ஒரு சொல்லோடு ஒரு சொல்லாய் முறை முடியாதே பலவாய் அடுக்கிவரினும், முன்னின்ற எச்சம் முடியவே அல்லாதனவும் பொருண்² முடிந்தன என்றவாறு.

(உ-ட்.)

உ-முது உண்டு தின்று ஒடிப் பாடி வந்தான் எனவரும்.

**உண்ணு உ தின்னு உ ஒடுஇப் பாடு வந்தான் எனப் பிற
³ எச்சங்களும் அடுக்கி வருவன கொள்க.**

பன்முறையானும் என்றதனான் ஒரினத்து எச்சமேயன்றிப் பலஇனத்து எச்சங்களும் மயங்கி⁴ அடுக்குதலும் கொள்க.

(உ-ம்.)

உழுது^{கி}முதுண்பான் தின்பான்⁶ ஒருஉப் பாரு⁷ வந்தான் என்பது.

இனிச் சொன்முறை முடியாது அடுக்கிவரினும் என்று சொற்கண் முறை முடித்து அடுக்கலும் உண்டு என்பது போதரக் கூறிய அதனாற் சொற்கண் முறை முடித்து அடுக்கிவரினும், முன்னது முடியவே முடியாக்கான் முடிந்தனவும் முடிந்திலவாம் என்பது கொள்க.

(உ-ம்.)

உழு⁸வந்தான் கிமுதுவந்தான், ஒடிவந்தான் பாடி
என நின்றவழி முடியாதவாறு அறிந்துகொள்க.

⁹ஒன்றென முடித்தல் என்பதனாற் பெயரெச்சம் அடுக்கிய வழியும் முன்னது முடிய முடியும் என்பது கொள்க.

(உ-ம்.)

“நெல்லரியு¹⁰ மிருந் தொழுவர்” என்னும் ¹¹பாட்டினுள் பாயுந்து எனவும்,¹²தூங்குந்து எனவும்,¹³தருஉந்து எனவும், பாயும் எனவும், கெழீஇய எனவும், அடுக்கி நின்ற பெயரெச்சம் எல்லாம் மிழலை¹⁴ என்னும் பெயர்கொண்டு முடிந்ததாம் என்று உணர்க.

(35)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 229-1 | vi “சொற்கள் ஒருசொல்லாய்” |
| 2 | vi-viii “முடிந்தனவாம்” |
| | i-ii “முடிந்தன என்று...” |
| 229-3 | i v “எச்சங்களும் மயங்கி அடுக்குதலுங் கொள்க” (இரு சொற்றொடர் விடுபட்டுள்ளன.) |
| 4 | v “அடக்கலும்” |
| 5 | vi “உழுது” |
| 6 | ii “ஆடு” |
| 7 | vi “வந்தான் என்பன” |

- 8 vi “வந்தான் ஓடி” (வந்தான் தின்று) என்பது பாடம் போலும்
 9 ii-vi-vii “ஓன்றின முடித்தல்”
 10 i-ii “மிந்தொழுவர்”
 11 ii-vi-vii “புறப்பாட்டிடினும்”
 12 v “தாங்குந்து”
 13 i-ii-vii “தூங்குந்து என்றும் பாயுமென் றும்”
 13 viii “தருவுந்து”
 229-14 iii-vii “என்று பெயர்”

230. நிலனும் பொருளும் காலமும் கருவியும்
 வினைமுதற் கிளவியும் வினையும் உள்ப்பட
 அவ்வறு பொருட்கும் ஓரண்ண உரிமைய
 செய்யும் செய்த என்னும் சொல்லே.

என்பது என்றுதலிற்றோ ¹எனின், எஞ்சிய கிளவி என்று
 எடுத்தவற்றுள் வினையெச்சம் ²உணர்த்திப் பெயரெச்சமாகிய
 செய்யும் செய்த என்பனவற்றிற்கு முடிபுணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- நிலப்பொருட்பெயரும், செயப்படு
 பொருட் பெயரும், காலப் பொருட்பெயரும், கருவிப்
 பொருட் பெயரும், வினைமுதற் பொருட்பெயரும்,³ வினைப்
 பொருட் பெயரும் ஆகச் சொல்லப்பட்ட அவ்அறுவகைப்
 பொருட் ⁴பெயர்க்கும் ஒரு தன்மையான உரிமையினையுடைய,
 செய்யும் செய்த என்னும் இருவகைப்பட்ட சொல்லும்
 என்றவாறு.

(உ-ம.)

நிலம்:- அவன் உண்ணும் இல்லம், அவள் உண்ணும்
 இல்லம், அவர் உண்ணும் இல்லம், அது உண்ணும் இல்லம்,
 அவை உண்ணும் இல்லம் எனவரும்.

பொருள்: அவன் உண்ணும் சோறு, அவள் உண்ணும்
 சோறு, அவர் உண்ணும் சோறு, அது உண்ணும் சோறு, அவை
 உண்ணும் சோறு என வரும்.

⁵காலம்: அவன் உண்ணும் காலை, அவள் உண்ணும் காலை, அவர் உண்ணும் காலை, அது உண்ணும் காலை, அவை உண்ணும் காலை எனவரும்.

கருவி: அவன் ஏறியும் கல், அவள் ஏறியும் கல், அவர் ஏறியும் கல், அஃது ஏறியும் கல், அவை ஏறியும் கல் எனவரும்.

வினாமுதல்: உண்ணும் அவன், உண்ணும் அவள், உண்ணும் அவர், உண்ணும் அது, உண்ணும் அவை எனவரும்.

வினா: அவன் உண்ணும் ஊன், அவள் உண்ணும் ஊன், அவர் உண்ணும் ஊன், அது உண்ணும் ஊன், அவை உண்ணும் ஊன் எனவரும்.

இனி, செய்த என்பதற்கும் இவ்வாறே யான் உண்ட இல்லம், நீ உண்ட இல்லம், அவன் உண்ட இல்லம் என்றாற் போல முன்று இடத்திற்கும் இவ்விடத்து வாய்பாடு விகற்பங்களும் அறிந்து ஒட்டிக்கொள்க.

⁷ஈண்டுச் செய்யும் என்பது முற்றும் ⁸எச்சமும் என இரு
⁹ஈற்றதாகும் சிறப்புடைமையின் முற்கூறப்பட்டது.

மற்றுச் செய்யும் என்பது பல்லோர் படர்க்கை என்புழிக் கூறிற்று ஆகவின் ஈண்டுக் கூறவேண்டா எனின், ஆண்டு முற்றாய நிலைமைக்குக் கூறியது; ஈண்டு அஃது எச்சம் ஆகிய நிலைமைக்குக் கூறியது எனக் கொள்க. ¹⁰மற்று இது இவ் இரு நிலைமையும் பெயரொடு ¹¹முடியுமேல் அவ்வேறுபாடு அறியுமாறு என்னை எனின், முற்றாய்ப்பெயர்கொண்டவழி மற்றோர் ¹²சொல் நோக்காது ¹³செப்பு..... மு.....க்காற் போல ¹⁴அமைந்து மாறும். எச்சமாய்ப் பெயர்க் கொண்டக்கால் அமையாது மற்றும் ஓர் சொல் நோக்கிற்றுப்போல நிற்கும் என்பது.

இனி முற்றாயவழி உண்ணும் என ஊன்றினாற் போல நலிந்து சொல்லப்படும் என்றும், எச்சமாயவழி ஊன்றாது நெகிழு முடிபு சொல்லப்படும் என்றும் கொள்க.

அஃதேல், பல்லோர் படர்க்கை என்புழிக் கூறியது
¹⁵முற்றிற்கு என்றும், ஈண்டுக் கூறியது எச்சத்திற்கு என்றும்

பெறுமாறு என்னை எனின், ஈண்டுச் செய்த என்பதனோடு¹⁶ படுத்து முடிபு சூறினமை யானும், ஆண்டு முற்று ஆயவழிக் கொள்ளாதனபற்றி விலக்கினமையானும்¹⁷ பெறுதும் என்பது.

மற்று, இம் முற்று நிலைமையையும் எச்சநிலைமையையும்¹⁸ இரண்டாகப் பகுத்து ஒதாதது என்னை எனின், பொருள் வேற்றுமை அல்லது வாய்ப்பாட்டு வேற்றுமை இன்மையிற் சூறா¹⁹ன் ஆயினான் என்பது.

இவ்வுறவுகைப் பெயருள்ளும் வினைமுதற் பெயர் ஒழித்து, ஒழிந்தவற்றிற்கு எல்லாம் வினைமுதற்பெயர் முன்வந்தல்லது பொருண் முற்றாது என்பதாலும், வினைமுதற்பெயர் வருவழிப் பின் நின்ற எச்சத்தோடு எழுவாயாய்²⁰ இயைகின்றதோ? பிற வேற்றுமையாய் இயைகின்றதோ? என்னும் விகற்பழும், ஈண்டு வினைமுதற் பெயரே அன்றிப் பிற பெயரோடு முடிபு ஆதற்குக் காரணம் வினையே செய்வது என வினை இலக்கணம் சூறியவழி வினைச்சொற்குறிப்பாய்ப் பிற பெயரும் புக்கு அமையாது என்பதாலும், அவ் எட்டனுட் கடைக்கண் இரண்டும் ஒழிய மற்றை ஆறும் ஈண்டு ஒதப்பட்டன என்பதாலும் அறிந்து கொள்க.

யான் ஆடை ஒலிக்கும் இல்லம் ; ஆடை ஒலித்த கூலி என்றாற் போல்வன முடியுமாறு என்னை எனின், அவ்வினை இலக்கணத்துள் இன்னதற்கு இது பயன் என்னும் அவ்²¹ இரண்டன் பெயர்வகை ஆகலின் தன்னினமுடித்தல் என்பதனான் கொள்ளப்படும் என்பது.

மற்றிந்நோய் தீரும் மருந்தருளாய் ஒண்டோ²² எனவும், நின்முகங் காணும்²³ மருந்தினேன் எனவும்²⁴ வருவனவும் ஆமாறு என்னை எனின், தீரும் மருந்து என்பது தீருதற்குக் காரணமாகிய²⁵ மருந்து என்றவாறு.

²⁶காணும் மருந்து²⁷ என்றது காண்டல் காரணமாக அதன் காரியமாகப் பிறந்த மருந்து²⁸ ஆதல் தன்மையது என்றவாறு.

இவ்வாறு வரும் காரணப்பெயரும் காரியப்பெயருமாய் வருவன அவ் இலக்கணம் எட்டனுள்ளும் அடங்காமையின்

ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்ளப்படும்.

யான் செல்லும் ஊர், யான் போந்த ஊர் என்பன நிலப் பெயருள் ²⁹ அடக்குக. ³⁰ ஊர் களிறு மிதித்த நீர் எனவும், நூலாக்கலிங்கம் எனவும், எள்ளாட்டின எண்ணெய் எனவும், உண்ட எச்சில் எனவும் வருவன செய்ப்படுபொருளின் விகற்பமாக்கி அதனுள் அடக்கிக் ³¹கொள்க. என இவ்வாறு ³²வரும் பிறபெயர் விகற்பங்களும் அறிந்து அடக்கிக் கொள்க.

அவையாவன:- தேரொடும் புறம், குண்டுசனைப் பூத்த வண்டு, படுகண்ணி என்றாற் போல்வன.

இனி, செய்யும் என்பது செய்யாநிற்கும் எனவும், செய்த என்பது செய்யாநின்ற எனவும் வரும் வாய்பாடு வேற்றுமையும் தன்னின முடித்தல் என்பதனாற் கொள்க.

இனிச் செய்த என்பதன் குறிப்பாய் இன்ன அன்ன என்ன எனவும் கரிய, செய்ய எனவும் வரும் இவையும் ²³அவற்றாற் கொள்க. (36)

அடிக்குறிப்புகள்

- | | |
|--------|---|
| 230-1 | vi “எனின் பெயரெச்சமாகிய செய்யும் செய்த” |
| 2 | i-ii-vii “உணர்த்திய” |
| 3 | i “வினைபொருட் வினைப்பொருட்” |
| 4 | i-ii-iv-vii “பெயரும்” |
| 5 | i-ii-iv-vii “காலை” |
| 230-6 | i-iv “கல் அவை” (ஒரு தொடர் விடுபட்டுள்ளது) |
| 7 | i “ஈண்டு செய்யும்” |
| 8 | i-iv “எச்சம் என்” |
| 9 | ii-vi-vii “ஈற்றதற்கும்” |
| 10 | i-ii-vi-vii “முடிய மேல்” |
| 12 | “சொன்னோக்” (சந்தி) |
| 13 | v “செய்யு” |
| 14 | i-ii-vi-vii “அமைத்து” |
| 230-15 | ii-vi-vii “முற்றுக்கு” |
| 16 | vi “பகுத்து” |

- 17 i-ii-iv-v-vii “பெறும்”
 18 i-ii-iv-vi-vii “இரண்டிரண்டாக”
 19 “ந்”
 20 i-ii-iv-vi-vii “இருக்கின்றதோர்”
 21 i-ii-iv-vi-vii “இரண்டு என்”
 230-22 i “ஒ இள் எனவும் வருவன்”
 ii “ஒ எனவும் வருவன்”
 23 vi-viii “மருந்தினேன் எனுமால்”
 24 i “வருவனவாம்”
 25 vi “மருந்து என்றது”
 26 ii-vii “முகங்காணும்”
 vi “காண்டல் காரணமாக” (மூன்று சொல் விடப்பட்டன)
 27 v “என்றல்”
 28 “ஆதற்றன்மைய” (சந்தி)
 29 “vi “அடங்கும்”
 30 ii-vii “ஆர்களிறு”
 31 vi “கொள்க இவ்வாறு”
 32 v “வரும் பெயா”
 33 vi “அதனாற் கொள்க”

231. அவற்றொடு வருவழிச் செய்யும்என் கிளவி

முதற்கண் ¹வரைந்த மூவீற்றும் உரித்தே.

என்பது என்றுதலிற்றோ எனின், செய்யும் என்பதற்கு
²இன்னும் முடிபு வேற்றுமை கூறுதல் நுதலிற்று.

இதன் பொருள்:- மேற்கூறிய அறுவகைப் பெயரோடு
 முடிந்து வரும் இடத்துச் செய்யும் என்னும் சொல்முன் பல்லோர்
 படர்க்கை என்றதற்கண் வரையப்பட்ட மூன்று கூற்றின் கண்ணும்
 உரிமை உடைத்து என்றவாறு.

மூன்று கூற்றாவன:- பல்லோர் படர்க்கையும் முன்னிலையும்
 தன்மையும்.

அவையாவன:- அவர் உண்ணும் இல்லம், அவர் உண்ணும் சோறு, அவர் ஒதும் காலை, அவர் ஏறியும் கல், உண்ணும் அவர் வந்தார், அவர் உண்ணும் ஊன் - இவை பல்லோர் பாடர்க்கை.

நீ உண்ணும் இல்லம், நீயிர் உண்ணும் இல்லம், நீ உண்ணும் சோறு, நீயிர் உண்ணும் சோறு, நீ ஒதும் காலை, நீயிர் ஒதும் காலை, நீ ஏறியும் கல், நீயிர் ஏறியும் கல், உண்ணும் நீ வந்தாய், உண்ணு நீயிர் வந்தீர், ³நீ உண்ணும் ஊன், நீயிர் உண்ணும் ஊன் இவை முன்னிலை.

⁴நான் உண்ணும் இல்லம், யாம் உண்ணும் இல்லம், நாம் உண்ணும் இல்லம் ; யான் உண்ணும் ⁵சோறு, நாம் உண்ணும் சோறு, யாம் உண்ணும் சோறு, ⁶யான் உண்ணும் காலை, நாம் உண்ணும் காலை, யாம் உண்ணும் காலை; யான் ஏறியும் ⁷கல், நாம் ஏறியும் கல், யாம் ஏறியும் கல் ; உண்ணும் யான் ⁸வந்தேன், உண்ணும் நாம் வந்தோம், உண்ணும் யாம் வந்தோம், யான் உண்ணும் ஊன், நாம் உண்ணும் ஊன், யாம் உண்ணும் ஊன், இவை தன்மை.

யானும் நீயும் உண்ணும் இல்லம், யானும் அவனும் உண்ணும் இல்லம், யானும் நீயும் அவனும் உண்ணும் இல்லம் என்றாற்போலவரும் வாய்பாடும் ஓட்டிக்கொள்க.

இதனாற் சொல்லியது, செய்யும் என்பதற்கு முற்றாயவழி விலக்கிய இடங்கள் எச்சமாயவழி வரும் என ¹⁰இறந்தது காத்தாயிற்று. (37)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 231-1 | i “அரைந்த” |
| 2 | v “இன்னுமோர்” |
| 3 | i-viii “உண்ணும் உம்” |
| 4 | v “யான் உண்ணும்” (பிறபிரதிகளிலும் இங்கன்றிப் பின்வரும் இடங்களிலும் யான் என்றே உள்ளது) |
| 5 | vi “சோறு நானுண்ணுஞ் சோறு நாமுண்ணுங் காலை” (முன்று தொடர்கள் விடப்பட்டுள்ளன.) |
| | viii “சோறு நானுண்ணுஞ்சோறு நாம் உண்ணுஞ் சோறு” |

- 231-6 vii “யான் யாம் நாம் என்று வரிசைப் படுத்தப்பட்டுள்ளன”
- 7 vi-viii “கல் நான் எறியுங் கல் நாம்”
- i “கல் நா யான் வந்தான் உண்ணும் யாம் வந்தோம்”
- 8 iv-vi “வந்தேன் உண்ணும் யாம் வந்தோம்” (ஒரு தொடர் விடுபட்டுள்ளது)
- 9 iv “ஊண் இவை தன்மை” (ஒரு தொடர் விடுபட்டுள்ளது)
- 10 i-ii-iv-vi-vii “இறந்ததுக் காயிற்று”

232. பெயர்என்சு கிளவியும் வினைஎன்சு கிளவியும் எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா.

என்பது என்நுதலிற்றோ எனின், பெயரெச்சமும் வினையெச்சமும் தனித்தனி முடியுமாறு கூறிவிட்டு, இனி அவ் இரண்டற்கும் உடன்எய்துவது ஓர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- பெயர் எச்சமாகிய சொல்லும், வினையெச்சமாகிய சொல்லும் தொழிலினை எதிர்மறுத்துச் சொன்ன 1இடத்தும் அவ்அச் சொல்லாதற் பொருண்மை 2நிலையினை வேறுபடா என்றவாறு.

(உ-ம்.)

உண்ணும் சாத்தன் என்பது உண்ணாச் சாத்தன் என வரும். செய்த என்பதற்கு இதுவே மறை. கரிய சாத்தற்குச் செய்ய சாத்தன் எனவும், நல்ல சாத்தற்குப் பொல்லாச் சாத்தன் எனவும், 3தீய சாத்தன் எனவும் வரும். 4குறிப்பு மறை விகற்பமும் அறிக.

இம்மறைக்கண் உண்ணாச் சாத்தன் என ஆகார ஈறாயே நிற்கும். இவை பெயரெச்சம்.

இனி, வினையெச்சம்; உண்டுவந்தான் என்பது, உண்ணாது வந்தான் எனவரும்.

இவ்வெச்சம் சோறுண்டாயிருந்தது எனவும், சோறா வதாயிருந்தது எனவும் ஒரு சொல் அடுத்தபோது சோறின்றி எனவும் வேறு குறிப்பு வாய்பாட்டதாம் எனக் கொள்க.

செய்யு, செய்பு என்பனவற்றிற்கும் இதுவே மறை.

இனிச் செய்தென என்பது முதல்வினையொடு முடிந்தவழி இம் மறையானே வரும். மழை பெய்தென மரங் குழைத்தது எனப் பிறவினையாய வழிச் செய்து என் எச்சத்து எதிர்மறையே தனக்கு மறையாய், மழை பெய்யாமல் மரம் குழையாதாயிற்று என வரும்.

இனிச் செய்யியர் செய்யிய என்பன இரண்டற்கு மறைபடு வழித் தன்வினை பிறவினை என்னும் இருவழியும் செய என் எச்சத்தின் மறையானே முடியும். மழை பெய்யாமல் எழுந்தது; மழைபெய்யாமன் மரங் குழையாதாயிற்று.

இனிச் செய்யிய என்பதற்கும் இவ்வாறே கொள்க.

செயின் என்பதற்குச் சொற்றனான் மறையின்றி⁵ மழை பெய்யாவிடின் அறம் பெறாது; மழைபெய்யாவிடின் மரங் குழையாது எனப் பிற சொல்லானே மறையாய் வரும்போலும்.

உண்ணே⁶ என்பதற்கு உண்ணாமல் எனவும், உண்ணாமை எனவும், அல்லும் ஐயும் என இரு ஈற்றதாம். உண்ணாமே என்பதோ எனின், அதுவும் மாநாடு என்க. இனிப் பெரிய ஒதினும் என்பதற்குச் சிறிய ஒதினும் எனவரும். குறிப்பு மறை விகற்பமும் அறிக. செயற்கு என்பதற்கு உணற்கு வந்தான், உண்ணாமல் வந்தான் என இதன் மறையே மறை எனக் கொள்க. உண்ணாது ஒழிவான் எனப் பிற வாய்பாட்டாயும் வரும்.

இனிப் பின் என்பது உண்ணாத பின் என வரும். முன் என்பது உண்ணாத முன் எனவரும்.⁷ கால் ; உண்ணாக்கால் எனவரும்.⁸ கடை ; உண்ணாக்கடை எனவும்,⁹ வழி உண்ணாத வழி என வரும்.¹⁰ இடத்து உண்ணாத¹¹ இடத்து என வரும்.

பான், பாக்கு என்றாற் போல்வன உண்ணாதோழிவான் என்றாற்¹² போல¹³ வேறு பாட்டவாய் வரும். மற்று மறை விகற்பம் உள்ளன அறிந்துகொள்க.

இதனால் சொல்லியது; இவ்வாறு பெயரெச்சமும் வினை யெச்சமும் எதிர்மறுத்துவரும் என்பது போதரக் கூறினமையின் அதனுள் அடங்கிற்று என்பது. த..... வழியும் பெயரெச்சம் எனப்¹⁴ படுதலும்¹⁵ பெயரோடும் வினையோடும் முடிதலுமுடைய என்றாயிற்று.

¹⁶ அஃதேல் முற்றுச்சொல் மறுத்த வழியும்¹⁷ முற்று என்பது எற்றாற் பெறுதும் எனின், வேற்றுமை இலக்கணத்துள் எதிர்மறுத்து மொழியினும் என்பதனுள் அவ்வேற்றுமையினை எதிர்மறுத்து வரும் என்பது போதரக் கூறினமையின் அதனுள்¹⁸ அடங்கிற்று என்பது.

மற்று இவ்எச்சமும் அதன்பால் அடங்காதோ எனின், எடுத்து¹⁹ ஒத்து இல்வழியது இலேசும் உத்தியும் என்க.

அஃறினை²⁰ வினையுள் அ ஆ என்று ஆகார ஈற்றை ஒதினமையானும் மறையும் ஆம் என்பது பெறுதும். முற்றுச்சொல் எதிர்மறுத்தவழி உண்டான் என்பதற்கு உண்ணான் என ஈறு வேறுபடாது வருதலானும், உண்ணுமுன் என்பதற்கு உண்ணாத முன் என்றும், உண்ண என்பதற்கு உண்ணாமல் என்றும் எச்சங்கள் ஈறு வேறுபட்டு வருதலானும், அவை இயல்பு என்று, விகாரம்²¹ உடைமையின் இவ்எச்சங்களை எடுத்து ஒதினான் என்றலும் ஒன்று. முற்றுச்²² சொல் மறைவிகற்பம் எல்லாம் அவ்வற்றுள்ளே காட்டினவாறு கண்டுகொள்க.

இனிச் செய்யும் என்பது முற்றாயவழி அதன் எதிர்மறை ஆண்டுக் கூறும் உயர்தினை²³ அஃறினைப்²⁴ பால்மேல், வினையாய்²⁵ உண்ணும் அவன் என்பதற்கு உண்ணா அவன் எனவும், உண்ணும் அது என்பதற்கு உண்ணாதது எனவும் வரும் என்று அறிக.

மற்று இவ் விரவுவினை முற்றாய்²⁶ அவற்றில் தனக்கு ஏற்ற வினையில்லன ஆண்டு உணர்த்தும் உயர்தினை அஃறினை வினையான் மறைபடு²⁷ மாறு அறிந்து கொள்க. (38)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|-------------------------------------|
| 232-1 | i-ii-iv-vi-vii “இடத்து அவ்வச் சொல்” |
| 2 | vi “நிலையின்” |
| | ii-vii “நிலையில்” |
| 232-3 | iv “செய்ய சாத்தன்” |
| 4 | vi “பெயரெச்சக் குறிப்பு மறை” |
| 5 | i “மறை” |
| | v “பெய்யாவிடின்” |

- 232-6 i-ii-iv-vi-vii “என்பதற்கு உணர்கு வந்தான்” மூன்று சொற்றொடர்களுக்குமேல் விடப்பட்டுள்ளன முன்வரும் ‘என்பதற்கு’ என்பதைப் பின்வரும் ‘என்பதற்கு’ என்பதோடு மயங்கிய மயக்கம்)
- 7 vi “கால் என்பது” (இவையே பாடம் போலும்)
- 8 vi “கடை என்பது” (இவையே பாடம் போலும்)
- 9 vi “வழி என்பது” (இவையே பாடம் போலும்)
- 10 vi “இடத்தென்பது” (இவையே பாடம் போலும்)
- 11 i-vi “இடத்துப் பான்பாக்கு”
- 12 v “போல்வன வேறு”
- 13 vi “வேறு பாட்டாய்”
- 14 ii-vii “படுத்தலும்”
- 15 i-ii-ivvi-vii “பெயரோடும் முடிதல்”
- 232-16 i-ii-iv-vii “அஃதேன்”
- 17 vi “முற்றென்பதென்றாற் பெறுதும்”
- 18 v “முற்றுச்சொல் என்பது எற்றாற் பெறுதுமோ”
- 19 v “அடங்கிற்று மற்று”
- 20 i-ii-iv-vi “ஓதில் வழியதிலை சு ம்”
- 21 i-ii-iv-vi “வினையும்”
- 22 v “உடைமையான்”
- 23 “சொன்” (சந்தி)
- 24 v “சொல் விகற்படுமெல்லாம்”
- 25 v “அஃநினை வினைப்பால் மேல்”
- 26 i-ii-iv-vii “அஃநினைப் பான்மை மேல்”
- 27 “ன்” (சந்தி)
- 28 i-ii-iv-vii “உண்ணுமான்”
- 232-26 v “அவற்றிற்றனக்கு”
- 27 iv “மாற்றுரிந்து கொள்க”

233. தத்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின் எச்சொல் ¹ஆயினும் இடைநிலை வரையார்.

என்பது என்றுதலிற்றோ ²எனின், இதுவும் அவ்எச்சங்களிடைநிகழும் முடிபு வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- முன்கூறிய பெயரெச்சமும் வினையெச்சமும் தத்தம் எச்சமாகிய பெயரொடும் வினையொடும் பொருள் இயையும் கருத்தினையுடைய பெயர் முதலிய எவ்வகைச் சொல்லாயினும் அம் முடிதற்கு இடைநிற்றலை நீக்கார் ஆசிரியர்; எனவே கொள்வர் என்றவாறு.

வரையார் என்றமையின் இதுவும் ஒரு மரபு வழுவமைதி நீர்மைத்து என்பது போந்தது. சிவணுங் குறிப்பு என்றமையிற் சிவணாக்³குறிப்பின வரையப்படும் என்பது.

(உ.-ம.)

அடும் செந்தெற் சோறு; அட்டசெந்தெற் சோறு என வரும். இவை பெயரெச்சம்.

“உப்பின்று புற்கை யுண்கமா, கொற்கை ⁴யோனே” என்பது வினையெச்சம்.

சிவணாக் குறிப்பினது ‘வல்லமெறிந்த நல்லிளாங்கோசர்’

‘தந்தை மல்லல் யானைப் பெருவழுதி’ என்பது.

இனி⁵ ஒன்றென முடித்தல் என்பதனான் உண்டான் பசித்த சாத்தன் என்றாற்போல வரும் முற்றிடைக்⁶கிடப்பும் கொள்க.

(39)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 233-1 | iv “ஆயினும் அம்முடிவிற்கு இடை நிற்றலை” |
| 2 | i-ii-vi-vii “எனின் . . . அம்முடிவிற்கு இடை நிற்றலை” |
| 3 | i-ii-vi-vii “குறிப்பின் அறையப்படும்” |
| 4 | i “கொள்கையானே” |
| 233-5 | i-ii-iv-vi-vii “ஓன்றிரண்டல் . . . என்பதனான்”
v “ஓன்றின முடித்தல் என்பதனான்” |
| 6 | i-ii-iv-vii “கிடப்பங் கொள்க” |

234. அவற்றுள்,

செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு
மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம்
அவ்விடன் அறிதல்¹ என்மனார் புலவர்.

என்பது என்றுதலிற்றோ எனின்,² இவ்எச்சங்களுள் செய்யும் என்னும் பெயரெச்சத்திற்கு³ ஈறு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- மேற்⁴கூறிய பெயரெச்சங்களுள்⁵ செய்யும் என்னும் பெயரெச்சத்திற்கு ஈற்றின்⁶ மேல் நின்ற உகரம் தன்னாற் பற்றப்பட்ட மெய்யொடும் கெட்டு முடியும். அவ்வாறு கெடும் இடங்களை அறிக என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

(உ-ம.)

⁷வாம்⁸புரவி வழுதி, யான்⁹போம்¹⁰புழை எனவரும்.

இனி உருவு திரை என்றாற்¹¹போல ஈறு தான் கெடுவனவும், உளவால் எனின் அது வினைத்தொகை என மறுக்க.

சாரல்நாட என்¹²போழியுங் கலுழுமே என அவ்உகரம் தான் ஏறிய மெய்தூழியக் கெட்டவிடம் உளவால் எனின் அவ் இடனறிதல் என்ற மிகைவாய்பாட்டான் ஒரோவழி மெய்தூழியக் கெடுதலும் உண்டு என்பது கொள்ளப்படும்.

இனிச் செய்யும் என்னும் பெயர் எஞ்சகிளவிக்கு என்றான் அன்றே; மற்றது,¹³ அம்பலூரு மவனோடு மொழிமே என முற்றாய்¹⁴வழியும் அற்றாய் வந்ததால் எனின் அதனையும் இவ்இலேசினாற் கோடலும் ஒன்று. இதனையும் உதாரணமாகக்¹⁵ கூறிய உரையிற் கோடலும் ஒன்று.

இனி வாவும் புரவி என உகரம் கெடாது வருதற்கு விதி யாது எனின் மெய்யொடும் கெடும் என்ற உம்மை எதிர்மறை ஆகலான் மெய்யொடும் கெடாது நிற்றல் பெரும்பான்மை¹⁶ என்பது உம் பெறப்படும். ஏற்புழிக் கோடல் என்பதனால் ஆடுநாகம் என்றாற் போல்வழிக் கெடாமையும் கொள்க. (40)

அடிக்குறிப்புகள்

234-1 i-iv “என்மனார் - என்பது என் நுதலிற்றோ எனின்”

2 v “அவ்வெச்சங்களுள்”

3 v “�று உணர்த்துதல்”

4 i-ii-iv-vi-vii “கூறிய எச்சங்களுள்”

5 “_” (சந்தி)

- 6 “மேனின்ற” (சந்தி)
 7 i-ii-iv-vi-vii “வாவும்”
 8 i “பூ”
 9 ii-vi-vii “போகும்”
 10 ii-vi-vii “புழை என்பனவாம் புரவி போம்புழை என வரும்”
 234-11 v “போல்வன்”
 12 i-ii “ரொ”
 13 i “அமர ஓரும் மவினோடு மொழிமே”
 14 ii-vii “வழியுமற்றாய் வந்தால்”
 vi “வந்ததானனின்”
 15 ii-vi-vii “கூறியது”
 16 v “என்றதும்”

**235. செய்தெ ணச்சத் திறந்த காலம்
 எய்திட னுடைத்தே வாராக் காலம்.**

என்பது என்றுதலிற்றோ எனின், செய் என்னும் வினை யெச்சத்துக் காலமயக்கம் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- இறந்த காலத்தை உடைய செய்து என்னும் வினையெச்சம் தன் இறந்த காலத்தினை நோக்க வாராதவாகிய இயல்பினையுடைய எதிர்காலத்தினையும் நிகழ்காலத்தினையும் பொருந்தும் கூற்றினையுடையது என்றவாறு.

இறந்தகாலத்துச் செய்து என் ஏச்சம் என மொழி மாற்றிக் கொள்க. ¹கிடந்தவாறும் வாராக்காலம் என நிகழ்காலமும் அடங்கிற்று.

(உ.-ம்.)

உழுது வருவான் சாத்தன் என்பது. இது, வருவான் என்னும் எதிர்கால வினை கொண்டமையான் முன் உழுது என நின்ற இறந்த காலம் உழுவது மேல் என எதிர்காலத்து ஆயிற்று.

கொடி-ஆடித் தோன்றும் என்பது. அத்தோற்றமும் ²ஆட்டமும் உடன் நிகழ்தலான் நிகழ்காலம் ஆயிற்று.

ஓன்றென முடித்தல் என்பதனாற் செய்யு செப்பு என்ப னவற்றிற்கும் இவ்வாறே மயக்கம்³கொள்க.

⁴மற்றும் வினையெச்ச வாய்பாடுள்ளும் காலம் மயங்குவன உளவேல் அவையும் இவ்வாற்றானே கொள்க. இச்சூத்திரம் காலவழுவமைதி.இது ஒரு சொன்மயக்கம். (41)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 235-1 | (தொடர் சிதைந்துள்ளது “கிடந்தவாறும் ஆம்” என்பது போலும்) |
| 2 | i-ii-iv-vi-vii “ஆட்டமுடன்” |
| 3 | iv “கொள்க இச்சூத்திரம்” (ஒரு தொடர் விடுபட்டது) |
| 4 | i-ii-iv-vi-vii “அவ்வினையெச்சம்” |

236. முன்னிலைக் காலமும் தோன்றும் இயற்கை

¹எம்முறைச் சொல்லும் நிகழும் காலத்து

மெய்ந்திலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்.

என்பது என்றுதலிற்றோ எனின், எல்லா வினைச் சொற்களும் பொருளது உண்மை இயற்கை கூறும்வழிச் செய்யும் என்னும் வினைச் சொல்லொடு காலம் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- முன்று வகைப்பட்ட நிலைமையினை உடைய காலத்தும் தோன்றும் இயல்பினையுடைய எவ்வகைப் பட்ட பொருளையும்; நிகழ்காலத்தினைத் தனக்குக் காலமாக உடைய, ²பிறகாலத்தினையும் ³பொதியும் பொருள் நிலைமையினை உடைய செய்யும் என்னும் சொல்லினாற் சொல்லுதலை விரும்பும் ஆசிரியர் என்றவாறு.

(உ.-ம.)

மலை நிற்கும், யாறோழுகும் ; தீச்சுடும் என்னும் இவை. தீ எத்தன்மையது என்றால் அதன் தன்மை எக்காலத்தும் உளதாதலிழான் பண்டு சுட்டது இன்றுஞ் சுடுகின்றது மேலும் சுடுவது என முன்று காலத்தானும் கூறுவேண்டுவதனை நிகழ்காலத்தாற் சொல்ல அவை எல்லாம் கூறியவாறு ஆயிற்று எனக் கொள்க.

“முந்நிலைக்காலமும் தோன்றும் இயற்கை⁵எம்முறைச் சொல்” என்றமையான் ஒரு “பொருள் ஒருகாலத் தொழில் அன்றி எக்காலத்தும் நிகழும் தொழில் இயல்பு கூறும் வழியது இம்மயக்கம் எனக் கொள்க.

சொல்⁷என்றதற்குப் பெயர்ப் பொருளை எங்க. இனிச் சொல் எனினும் படும்.

⁸மெய்ந்நிலை என்றதனாற்⁹பிற நிகழ்காலச் சொல்லோடு ஒவ்வாது மூன்று காலத்தையும் பொதிய நிலைமையது இச் செய்யும் என்னும் சொல் என்பது பெறப்பட்டது. இதுவும் காலமயக்க வரைதி.

ஈண்டு மயங்கியது எச்சொல்லோ எனின், நெருப்புச்சுடும் என்றவழி சுட்டது சுடாநின்றது சுடுவது என்று மூன்றுகாலச் சொல்லும் செய்யும் என்பதனாற் சொல்லப்படுதலின், அவை மயங்கின எனப்படும். இச் சுடும் என்ற சொற்றானும் தன் நிகழ்¹⁰காலத்ததாய்¹¹நிற்றலையிட்டு ஒரு சொல்லுவதற்கண்ணே மூன்று காலமும் பட நிற்றலின் அதுவும் மயங்கிற்று எனப்படும். இஃது ஒரு சொன்மயக்கம்.

(42)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|-------------------------------|
| 236-1 | i “யே. அம்முறை” |
| 2 | ii-vii “பிற்காலத்தினையும்” |
| 3 | v “பொறியும்” |
| 236-4 | “ற்” (சந்தி) |
| 5 | iv “அம்முறை” |
| 6 | v “பொருளது ஒரு” |
| 7 | v “என்றது ஆகு பெயர்ப் பொருளை” |
| 8 | i-ii-iv-vii “மேனிலை” |
| | viii “மேநிலை” |
| 9 | vi “பின்” |
| 10 | v “காலத்தாய்” |
| 11 | v “நிற்றலை விட்டு” |

237. வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்
 ஓராங்கு வருடம் வினைச்சொற் கிளவி
 இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
 விரைந்த பொருள் என்மனார் புலவர்.

என்பது என்னுதலிற்றோ எனின், வினைச்சொல்¹ எல்லாவற்றினானும் விரைவு பொருட்கண் எதிர்காலமும் நிகழ்காலமும் இறந்த காலத்தொடு மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ²எதிர்காலத்தும் நிகழ்காலத்தும் ஒரு படியாக வருகின்ற வினைச்சொல்லாகிய சொல்லின் பொருண்மையை இறந்த காலமாகக் கருதிக் கூறுதல், விரைவுப் பொருண்மை உடைய என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

(உ.-ம.)

ஒருவனை ஒருவன் ஓர் குறைபொருட்டால் ⁴இன்னும் உண்டிலையோ ⁵போதாயோ என்புழி, ⁶உண்பேன், போதுவேன் ⁷எனற்பா உண்டேன் ⁸போந்தேன் என்னும். இனி உண்கின்றானைக் கேட்பினும் உண்ணாநின்றேன் போதுவல் என்னாது உண்டேன், போந்தேன் என்னும். இவை அமைதற்குக் காரணம் செய்யாததனைச் செய்ததாக்கித் தன் விரைவு தோன்றக் கூறும் கருத்தினன் ஆதலின், என்பது. இதுவும் சொல்லொடு சொன்மயக்கம். இஃது எல்லாச் சொன்மேலும் கொள்க.

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 237-1 | iv “எல்லாவற்றானும்” |
| 2 | ii-vi-vii “எதிர் காலத்து நிகழ் காலத்து ஒரு படி” |
| 3 | v “சொல்லாகின்ற” |
| 4 | i-ii-iv-vii “இன்றும்” |
| 5 | v “ஒதாய்” |
| 6 | v “உண்போன்” |
| 7 | ii-vi-vii “எனற்பாலதனை” |
| 8 | i “போருந் தேன்” |

238. மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி

அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி

செய்வ தில்வழி நிகழும் காலத்து

மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே.

என்பது என்னுதலிற்றோ எனின், வினைச்சொல் எல்லாவற்றினும் ¹நன்மையானும் தீமையானும் மிக்கதோர் பொருட்கண் ஒருவன் செய்தி கூறும் இடத்து எதிர்காலம் இறந்த காலத்தொடும் நிகழ்காலத்தொடும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- உலகத்து ஒருவழி நன்மையானும் ஒருவழித் தீமையானும் தவம் செய்தல், தாய்க்கொலை² என்பன ³மிக்க தொழிலிடத்து வரும் தவம் செய்வான், தாயைக் கொல்வான் என்னும் வினைப் பெயர்ச் சொல்லால் ஒருவன் ⁴தன்னை வேறு கூறுதலைக் குறித்த வினைப் பெயர்க்கு முடிபாக அம் மிக்க வினைப்பயனாகிய ⁵சுவர்க்கம் புகுதலும், ⁶நிரயம் புகுதலும் என்னும் பண்பினை மேல்வரும் சுவர்க்கம் புகுவன், நிரயம் புகுவன் என்னும் சொற்களா⁷ன் தன்னைச் சொல்லுதலையும் ⁸குறித்த அவ் வினைமுதலாகிய பொருள் தான் மிக அத்தொழிலினைச் செய்யாதிருந்த நிலைமைக்கண்ணே அத்தொழிலைச் செய்யத் தன்பயனை உறுகின்றானைக் கண்டான்போல ஒருவன் தவம் செய்தான் சுவர்க்கம் புகும், தாயைக் கொன்றான் நிரயம் புகும் எனச் சொல்ல நிகழ் காலத்தின் கண்ணே உண்மை பெறத் தோன்றும் பொருண்மை யினை உடைத்தாம் என்றவாறு.

(உ-ம்.)

தவம் செய்தான் சுவர்க்கம்⁹புகும் ; தாயைக் கொன்றான் நிரயம் புகும் என முன் கண்ணழிவுள் வந்தனவே எனக் கொள்க.

இதனாற் சொல்லியது இவ்வினை செய்வான்மேல் இவ் வினை எய்தும் என்னும் பொருண்மை. இவ்வினை செய்து, பின்னை இவ்வினை¹⁰செய்கின்றான் எனக் காலம் மயங்க வரும் என்பது கூறக் கருதினான் கூறியவாறு ஆக்கி இதற்கேற்பச் சொன்னிலை அறிந்து¹¹படுத்திக்கொள்க.

ஓன்றெண முடித்தல் என்பதனால் அறம் செய்தான் சுவர்க்கம் புக்கான் என இரண்டு வினையும் இறந்த காலத்தாற் கூறுதலும், அறம் செய்யாறிற்கும் அவன் சுவர்க்கம்¹²புகுவான் என நிகழ்காலம் ஒன்றையும் மயங்கக்¹³கூறுதலும் மற்று உள்ளதும் கொள்க.

நிகழும் காலத்து மெய்பெறத் தோன்றும் என்றதனால் சுவர்க்கம் புகுவான் என்னாது சுவர்க்கம் புகும் என்பது அன்றி அறம் செய்வான் என்பதனை அறம் செய்தான் எனக் கூறுதல் குத்திரத்துப் பெற்றிலமால் எனின், அது முன்னின்ற¹⁴குத்திரத்துள் அப்பொருளினைக் கூறும் ‘இலக்கண வாய்பாடு’ இது என நிறுத்தின அதிகார ஆற்றலாற் பெற வைத்தா¹⁵ன் போலும்.

மற்றும், முன் இவ்வினை¹⁶செய்வான் இவ்வினை செய்யும் என்பதுபடச் செய்தது இல்லாமை தோன்றக் கூறிவைத்து பின்னையும் செய்வதில் வழி என்றது என்னை எனின், அங்குனம் செய்வானாய் முன்னின்றவன் பின்னை அதனைச் செய்த வழிக் கூறுதலும் ஒன்று உண்டாதலின் அது நீக்கிய கூறினான்¹⁷ போலும். அதுவும் சொல்லொடு சொன்மயக்கம். (44)

அடிக்குறிப்புகள்

- | | |
|--------|---|
| 238-1 | v நன்மையானாற் நீமையானான்” |
| 2 | i “மெ” |
| 3 | v “போல மிக்க” |
| | i “மிகத் தொழிலிடத்து” |
| 4 | “ற்” (சந்தி) |
| 5 | i “சுவற்கம்” |
| 6 | i “நிரையம்” |
| 7 | i-ii-vii “ற்றன்னை” |
| 8 | v “குறித்து” |
| 9 | v “புகும் எனமுன்” |
| | viii “புகும் . . . என” |
| 238-10 | i செய்கின்றான் அவ்வினை செய்கின்றான் என” |
| | iv “செய்கின்றான் அவ்வினை செய்யின்” |
| 11 | i “படுத்துக்கொள்க” |

- 12 i-ii-iv-vi குவன்
 13 v “கூறுதலும் கொள்க”
 14 ii “குத்திரத்து உளப் பொருளினை”
 15 “ா”
 16 i “செய்வான் இவ்வாணைச் செய்யும்”
 ii-vi-vii “செய்வாணைச் செய்யும்”

239. இதுசெயல் வேண்டும் ¹என்னும் கிளவி
 இருவயின் நிலையும் பொருட்டா கும்மே
 தன்பா ஸானும் பிறன்பா ஸானும்.

என்பது என்றுதலிற்றோ எனின், இது வினை முற்றுச் சொல்லது பொருள் படு நிலைமை உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ‘இக் காரியத்தினைச் செய்தல் வேண்டும்’ என்று சொல்லப்படும் முற்றுச் சொல் இரண்டு இடத்து நிலைபெறும் பொருண்மை உடைத்தாகும். அவை இரண்டும் இடமும் யாவை எனின் அக்காரியத்தைச் செய்வான் தன்னிடத்தும், அவன் செய்தலை வேண்டி இருப்பான் பிறன் ஒருவனிடத்தும் என்றவாறு.

(உ-ம.)

சாத்தன் ²ஓதல்வேண்டும் என்பது. இதனுள் வேண்டும் என்னும் முற்றுச் சொல் ஒருவழிச் சாத்தன் என்பது எழுவாயாய், வேண்டும் என்னும் ³பயனிலையோடு முடிந்த வழி அது வேண்டுதல் சாத்தனதாயும், சாத்தன் என்னும் எழுவாய் ஓதல் என்னும் சொல்லோடு முடிந்த வழி, இவன் ஓதவேண்டி யிருக்கு⁴மா..... தந்தை எனப் பிறர்மேலதாயும் நின்றவாறு அறிந்துகொள்க.

இதனாற் சொல்லியது சொற்பொருள் உணர்த்தும்வழி ⁵இயல்பாற்றான் உணர்த்துவதனை ஒழிய ⁶அடைசொற்களாற் பிறவழியும் நோக்கும் எனக் காலவழுவமைதிக்கு இடையே இதுவும் ஓர் மரபு வழுவமைதி⁷என்பது கூறியவாறு ஆயிற்று. (45)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 239-1 | i-ii-iv-vii “என்கிளாவி” |
| 2 | i “ஓதவேண்டும்” |
| 3 | i “பயனிலையோடு . . . வழி” |
| 4 | i-viii “மாராய் தந்தை”
ii-vii “மாறாய் . . . ”
vi “மானாற் ” |
| 5 | i-ii-vi-vii “இயல்பான் உணர்த்தவன்” |
| 6 | i-ii-iv-vi-vii “வட சொற்களால்” |
| 7 | v “எனக் கூறியவாறு ஆயிற்று” |

240. வன்புற வருஷம் வினாவுடை வினைச்சொல்

எதிர்மறுத் துணர்த்துதற் குரிமையும் உடைத்தே.

என்பது என்றுதலிற்றோ எனின், இதுவும் ¹வினைச்சொல்லது பொருள்படும் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ஒருவன் ஓர் தொழிலினைச் செய்தானாகத் தன்னை ஒருவன் மனம் கொண்டிருந்த வழித் தான் அது ²செய்யாமை அவன் மனத்து வலியுறு³ வேண்டிய அது செய்திலேன் என எதிர்மறைப் பொருட்கண் வருகின்ற வினாவினைஉடைய வினைச்சொல், அவ்வாறு தான் அது செய்யாமை உணர்த்துதற்கு ⁴நின்ற நிலைமை ⁵எதிர்மறுத்துத் தான் அது செய்தானாக உடன்பட்டமை அவற்கு உணர்த்ததற்கு ⁶உரிமையினையும் உடைத்து என்றவாறு.

(உ.-ம.)

⁷கத்தானாதல், களியானாதல் மயங்கி இன்னாங்கு உரைத்துப் பின் ⁸தெருண்டவழி, அவ்வின்னாங் குரைக்கப் பட்டான், ⁹நீ என்னை வைதாய் என்றக்கால், யான் வைதேனோ எனத்தான் அது வையாமையை வலியுறுத்தற்குக் ⁹கூறிய அதுதானே அப்பொழுது வைதேன் நோகாதே என்று ¹⁰நேர்ந்தமைபட ¹¹நிற்கும் என்பது.

உம்மை எதிர்மறையாகலான் மறுத்தல் பெரும்பான்மை; ¹²நேர்வு சிறுபான்மை எனக் கொள்க.

¹³இவ்வாறு பொருள் உணர்த்துகின்ற தொடைக்கண் வினா விடைச் சொல் ¹⁴ஆகலான், அஃது ஆண்டைக்கு ஆராய்ச்சி அன்றோ எனின், அசு¹⁵சொல்லடுப்பானே ¹⁶வைதேன் என்னும் உடன்பாட்டு வினைச் சொல் வைதேனோ என ஒருவழி வைதிலேன் என்னும் எதிர்மறைப் பொருள் பெரும்பான்மையாயும், ஒருவழி அம் மறைநிலையை ¹⁷விட்டு இது தன்னுடம் பாட்டுப் பொருண்மை சிறுபான்மையாயும் நின்றமையான் ஈண்டைக்கும் ஒரு வழுங்குமைதி ஆராய்ச்சித்து ஆயிற்று என்பது.

(46)

அடிக்குறிப்புகள்

- | | |
|--------|---|
| 240-1 | i-ii-vi-vii “வினைவுடை” |
| 2 | vi “செய்யாமையான் மனத்து” |
| 3 | “வேண்டியது”
v “வேண்டியது செய்திலேன் எதிர்மறை” |
| 4 | i “நின்ற நி. . . னையு முடைத் தென்றவாறு உவமை எதிர் மறுத்துத்தான்”
ii-vi-vii “நின்ற வினையும் உடைத்து என்றவாறு உம்மை எதிர் மறுத்து” |
| 5 | vi “எதிர்மறுத்தான் அது” |
| 6 | “உரிமைவினையும் உடைத்து” (?) |
| 7 | i “காத்தானாதல்”
viii “காத்தானாதல்” |
| 8 | v “தேருண்ட வழி” |
| 9 | vi “கூறியதுதானே” |
| 10 | i “நொந்தமை ப. . . நிற்கும்”
ii-v-vii “நொந்தமை படநிற்கும்” |
| 11 | vi “நிற்கும். உம்மை எதிர்மறை” |
| 240-12 | i-v “நோவு”
ii-vii “நோதல்”
vi “நேர்தல்” |
| 13 | vi “அவ்வாறு” |
| 14 | v “ஆகவின்” |

- 15 ii-vi-vii “சொல்லெடுப்பான்”
 16 i-ii-vii “வைதான்”
 17 vi “விட்டுத் தன் உடன்பாடு”

241. வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
 இறப்பினு நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
 இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை.

என்பது என்றுதலிற்றோ எனின், இயற்கை தெளிவு என்னும் பொருட்கண் ¹ எதிர்காலத்தோடும், இறந்தகாலம் நிகழ் காலத்தோடும் மயங்குமாறு ² உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்: வாராக் காலமாகிய எதிர்காலத்துப் பிறக்கும் வினைச்சொல்லாகிய சொல்லின் பொருண்மை. இறப்புக்காலச் ³ சொல்லானும் நிகழ்காலச் சொல்லானும் மிகத் தோன்றும் யாண்டு எனின், ஒன்றனது இயற்கையினையும் ஒன்றனது தெளிவினையும் ஒருவன் சொல்லும் காலத்து என்றவாறு.

இயற்கை என்பது, ⁴ வழங்குங்கால் தான் ஒன்றனை ⁵ இஃது இப்பெற்றியதாகும் என்று அறிந்திருந்த இயல்பு என்றவாறு.

தெளிவு என்பது, ஒரு ⁶ நூல் நெறியான் ⁷ நிகழும் எனக் கண்டு ⁸ வைத்த துணிவு என்றவாறு.

(உ.-ம.)

⁹ இக்காட்டுற் புகிற் கூறை ¹⁰ கோட்பட்டான் எனவும்,
¹¹ படுகிறான் எனவும் கூறுதல்; இஃது இயற்கை.

எறும்பு முட்டைகொண்டு தெற்றி ஏறுவது கண்டுழி மழை பெய்வதாம் என்னாது பெய்தது எனவும், பெய்கின்றது எனவும் கூறுதல்; ¹² இது தெளிவு.

இதுவும் சொல்லொடு சொன் மயக்கம்.

(47)

அடிக்குறிப்புகள்

- 241-1 ii-vi “எதிர்காலம் இறந்தகால நிகழ்காலத்தோடு”
 vi “எதிர்காலம் இறந்த காலத்தோடும் நிகழ் காலத்தோடும்”

- 2 v “உணர்த்தல்”
 3 ii-vii “சொல்லானும் மிக”
 241-4 v “வழங்கலால்”
 i “வழங்குங் காலால்”
 5 i-v “இப்பெற்றி . . . நிந்திருந்த”
 6 “நூளெனியான்” (?)
 7 ii-vi-vii “இது நிகழும்”
 8 vi-viii “வைத்துத் துணிதல்”
 v-viii “இக்காட்டுள் போகின் கூரை கோட்படுவன் என்னாது இக்காட்டில்”
 10 i “கொய்யப்பட்டான்”
 11 ii-vii “கூரை கோட்படுகிறான்”
 viii “கோட்படுகிறான்”
 12 i “இஃது”

**242. செய்யப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே.**

என்பது என்றுதலிற்றோ எனின், இதுவும் சொற்கண் நிகழும் மரபு வழுவுமைதி கூறுதல் நுதலிற்று.

இதன் பொருள்:- ¹பிறிதொன்றனாற்றான் ஒரு தொழில் செய்யப்படுவதாகிய பொருளினைத் ²தான் அத்தொழிலினைச் செய்ததுபோல ³அத்தொழில் தன் மேற்படக் கூறுதலும் வழக்கின்கண்ணே நடக்கும் முறைமையுடையதாம் என்றவாறு.

(உ.-ம.)

இல்லமெழுகிற்று ; சோறு அட்டது எனவரும்.

இனி ஒன்றென முடித்தல் என்பதனால் இவ்வாள் ஏறியும் இச்சுரிகை குத்தும் எனச் செய்தற்கு ⁴உடலாகிய கருவியைத் தான் செய்ததாகச் சொல்லுவதும், அரசன் எடுத்த ஆலயம் என்றாற்போல ஏவினானைக் கருத்தாவாகச் சொல்லுவதும் அமைத்துக் கொள்ளப்படும். எனவே கருத்தாக் கருத்தாவும், ஏதுக் கருத்தாவும், கருவிக் கருத்தாவும், கரும் கருத்தாவும் என

நான்கு ⁵வகைப்படும் என்பதூம், அவற்றுள் இது ⁶கருத்தா
⁷என்பதும் பெறப்பட்டது.

இன்னும் இந்நயத்தானே உண்டல் தின்றல் என்னும்
தொழில் தன்னையும் உண்டது தின்றது என்று கருத்தாவினைப்
போலக் கூறும் வாய்பாடும் ⁸கொள்ளப்படும். (48)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|------------------------------------|
| 242-1 | ii-vi-viii “பிறிதொன்றனான்” |
| | i “பிறிதொன்றனாற்றேன்” |
| 2 | ii-vi-vii “தானத்தொழிலிலை” |
| 3 | ii-vi-vii “தொழில் அதன் மேற்பட” |
| 4 | ii-vi-vii “உடனாகிய” |
| 5 | ii-vi-vii “வகைப்படுஞ்சம் என்பதும்” |
| | v “வகைப்படும் என்பதாம்” |
| 6 | vi “கரும கருத்தா” |
| 7 | v “என்பது பெறப்பட்டது” |
| 8 | i-ii-iv-vi-vii “கொள்க” |

**243. இறப்பே எதிர்வே ஆயிர காலமும்
சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி.**

என்பது என்றுதலிற்றோ எனின், மேற்கூறிய கால¹மயக்கம்
போல ஒரு பொருண்மையைக் குறியாது பல பொருட்கண்ணும்
மயங்குவனவற்றுள், இறந்தகாலம் எதிர்காலத்தோடு மயங்கு
மாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- இறப்பும் எதிர்வும் என்று சொல்லப்பட்ட
அவ்இருகாலமும் மயங்கும் சொல்லாகிய சொற்களிடத்து
மயக்கமாய்த் தோன்றும் என்றவாறு.

(உ-ம.)

யாம் பண்டுவிளையாடுவது இக்கா. யாம் பண்டு சூது
பொருவது இக்கழகம் எனவரும். (49)

அடிக்குறிப்புகள்

- 243-1 ii-vi-vii “மயக்கம்” ஒவ்வொரு பொருண்மையை.
 243-2 v “தோற்றும்”

244. ஏனைக் காலமும் மயங்குதல் வரையார்.

என்பது என்னுதவிற்கோ எனின்,¹ இதுவும் பொருட்கண்² இறந்ததனோடு நிகழ்வது மயங்குமாறு உணர்த்துதல் நுதவிற்று.

இதன் பொருள்:- ஒழிந்த நிகழ்காலம் இறந்ததனோடு மயங்குதலை நீக்கார் ஆசிரியர் என்றவாறு.

(உ-ம்.)

யாம் பண்டுவினையாடும் கா எனவரும்.

இனி, ஒன்றென முடித்தல் என்பதனால் இறந்ததனோடு எதிர்வதும் நிகழ்வதும் மயங்கியவாறு போல நிகழ்வதனோடு இறந்ததுவும் எதிர்வும், எதிர்வதனோடு இறந்ததும் நிகழ்வதும் மயங்குமாறு கொள்க.

யாம் இன்று வினையாடாநின்றது இக்கா என்புழி³ வினையாட்டிற்கு இக்கா எனவும் கூறுதல் நிகழ்கால மயக்கம்.

யாம் நானை வினையாடுவது இக்கா என்புழி வினையாடிற்று எனவும், வினையாடாநின்றது எனவும் கூறுதல் எதிர்கால மயக்கம்.

இவை இதுபொழுதை ⁴வழக்கினுள் ஏலா எனினும் இவ்வாறு மயங்குதற்கு இலக்கணம் உண்மையானும் க - ச - த - ப முதலிய என்புழிச் சொல்லுமுறை என்பதனைச் சொல்லிய முறைமை என்றமையானும் அமையும் எனக் கொள்க. (50)

அடிக்குறிப்புகள்

- 244-1 vi “இதுவும் அப்பொருட்கண்”
 2 v “சிறந்ததனோடு”
 3 i-viii “வினையாட்டிற்கி . . . நிக்கா”
 v “வினையாட்டி . . . நிக்கா”
 ii-vii “வினையாடிற்று வினையாடுவது இக்கா”

vi “விளையாடிற்று எனவும் விளையாடுவது எனவும்” (இதுவே பொருத்தம்: டிற்றி-ட்டிற்கி மாறாட்டம்; இடையே சொற்கள் விடுபட்டன.)

244-4 i “விளக்கினுள்”

5 vi (இத்தொடர் முழுதும் இல்லை)

v “வினையியல் முற்றும்”

ஆறாவது - வினையியன் முற்றும்.

இடையியல்

இடைச்சொற்களின் இலக்கணமுணர்த்தினமையால் இடையியலென்னும் பெயர்த்தாயிற்று. பெயரையும் விணையையும் சார்ந்து தோற்றுதலின் அவற்றின்பின் கூறப்பட்டது மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடைவருதலின் இடைச்சொல்லாயிற்று என்பர் சேனாவரையர். இடைச்சொல்லாவது பெயரும் விணையும்போலத் தனித்தனியே பொருஞ்சைரா உச்சரிக்கப்படாது பெயர் விணைகளைச் சார்ந்து புலப்படுமென்றும் பெயரும் விணையும் இடமாகநின்று பொருஞ்சைர்த்தலின் இடைச்சொல்லாயிற்றென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். பொருளையும் பொருளது புடை பெயர்ச்சியையுந் தம்மாலன்றித் தத்தங்குறிப்பாலுணர்த்துஞ் சொற்கள் பெயர்ச்சொல் விணைச்சொற்களுமாகாது அவற்றின் வேறுமாகாது இடைநிகரனவாய்நிற்றலின் இடைச்சொல்லெனப் பட்டன என்பர் சிவஞான முனிவர். இவ்வியலிலுள்ள சூத்திரங்கள் 48.இவற்றை 47-ஆகக் கொள்வர் தெய்வச்சிலையார்.

இடைச்சொல்லென்று சொல்லப்படுவன பெயரும் விணையும் உணர்த்தும் பொருளைச் சார்ந்துநின்று அவற்றையே வெளிப்படுத்து நிற்றல்லது தமக்கென வேறு பொருளில்லாதன என்பர் ஆசிரியர். எனவே அவை பொருஞ்சைர்த்தும்வழிப் பெயர்ப் பொருண்மை யுணர்த்தியும் விணைப்பொருண்மை யுணர்த்தியும் வருவன என்பது பெறப்படும்.

ஒரு சொல்லோடு ஒரு சொல் புணர்ந்தியலும் வழி அப்பொருள் நிலைக்கு உதவியாகி வருவனவும், விணைச் சொற்களை முடிக்குமிடத்து அச்சொல்லகத்துக் காலங்காட்டும் உறுப்பு முதலியனவாய் நிற்பனவும், வேற்றுமையுருபுகளாய் வருவனவும், தமக்கெனப் பொருளின்றிச் சார்த்திச் சொல்லப்படும் அசைநிலைகளாய் நிற்பனவும், இசைநிறைக்க

வருவனவும், தத்தங்குறிப்பாற் பொருளுணர்த்துவனவும். ஒப்புமையுணர்த்தும் உவமவருபுகளாய் வருவனவும் என இடைச் சொற்கள் எழுவகைப்படுமென்பர் தொல்காப்பியர். அவற்றுள் ‘புனரியல் நிலையிடைப் பொருள் நிலைக்குதவுந்’ என்று அல்வழிப் பொருளுக்கு உரியன இவை வேற்றுமைப் பொருளுக்கு உரியன இவையென எளிதில் உணர்ந்து கொள்ளுதற்கு அறிகுறியாகிய இன், வற்று, முதலிய சாரியைகளை இவை எழுத்துக்காரத்திற் சொல்லப்பட்டன.

‘வினை செயல் மருங்கிற் காலமோடு வருந்’ என்று வினைச் சொல் முடிவு பெறுமிடத்துக் காலங்காட்டியும் பால்காட்டியும் வினைச் சொல்லகத்து உறுப்பாய் நிற்பனவற்றை. இவை வினையியலுட் கூறப்பட்டன வேற்றுமைப் பொருளிடத்து உருபாய் வரும் ஐ, ஒடு, கு, இன், அது, கண் எனவரும் வேற்றுமையுருபுகள் வேற்றுமையியலிற் கூறப்பட்டன. அசைநிலையும் இசைநிறையும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்வனவும் ஆகிய மூவகையிடைச் சொற்களும் இவ்வியலின் கண்ணே உணர்த்தப்படுகின்றன. ஒப்புமையுணர்த்தும் இடைச் சொற்களாகிய அன்ன, ஆங்கு முதலிய உவம உருபுகள் பொருளத்து உவம இயலில் விரித்துரைக்கப்படும். இவ்விடைச் சொற்கள் தம்மாற் சாரப்படும் சொற்கு முன்னும் பின்னும் வருதலும் தம்மீறுதிரிதலும் பிறிதோரிடைச் சொல் தம்முன்வந்து சாரப்பெறுதலும் ஆகிய இயல்பினவாம்.

இவ்வியலின்கண் உணர்த்தப்படும் அசைநிலை, இசைநிறை தத்தங்குறிப்பிற் பொருள்செய்வன என்னும் மூவகையிடைச் சொற்களுள் பொருள்புணர் இடைச் சொல்லாகிய தத்தங்குறிப்பிற் பொருள் செய்வனவற்றை முதற்கண்ணும், பொருள்புணரா இடைச் சொற்களாகிய அசைநிலை இசைநிறைகளை அதன் பின்னரும் உணர்த்துகின்றார். தத்தங்குறிப்பிற் பொருள்செய்யும் இடைச் சொற்களுள் பலபொருள் குறித்த இடைச் சொற்களை 4-முதல் 12-வரையுள்ள சூத்திரங்களிலும், ஒருபொருள் குறித்த இடைச் சொற்களை 13-முதல் 21-வரையுள்ள சூத்திரங்களிலும் ஆசிரியர் எடுத்தோது கின்றார். அவர் எடுத்தோதிய இடைச் சொற்களுள் எல் என்னும் சொல் இலங்குதல் என்னும் ஒரு பொருள் குறித்த இடைச் சொல்லாகும். “எல்லென்பது

உரிச்சொல் நீர்மைத்தாயினும் ஆசிரியர் இடைச்சொல்லாக ஒதினமையான் இடைச்சொல் வென்று கோடும்” என்றார் சேனாவரையர். ‘உரிச்சொல் குறைச் சொல்லாகி நிற்கும், இது குறையின்றி நிற்றவின் இடைச் சொல்லாயிற்று’ என்றார் தெய்வச்சிலையார். அசைநிலையாகவும் இசைநிறையாகவும் வரும் இடைச்சொற்களை 22-முதல் 32-வரையுள்ள சூத்திரங்களால் எடுத்துரைத்தார். உயிரெழுத்துக்களுள் ஒளகாரமல்லாத நெடில்கள் ஆறும் இரட்டித்தும் அளபெடுத்தும் தனித்தும் இடைச்சொற்களாய் நின்று ஒசையாலும் குறிப்பாலும் பொருளுணர்த்தும் முறையினை 38-ஆம் சூத்திரத்திலும், நன்றே, அன்றே, அந்தோ, அன்னோ என்பவற்றின் இறுதி நின்ற ஏகாரமும் ஒகாரமும் குறிப்பாற் பொருளுணர்த்து முறையினை 34-ஆம் சூத்திரத்திலும், மேற்கூறிய இடைச் சொல்லின்கண் இலக்கண வேறுபாடுகளையெல்லாம் 35-முதல் 46-வரையுள்ள சூத்திரங்களிலும் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார்.

மேற்கூறப்பட்ட இடைச்சொற்களில் இச்சொல்லுக்கு இது பொருள் என நிலைபெறச் சொல்லப்பட்டனவாயினும் அச்சொற்களின் முன்னும் பின்னும் நின்ற வினையோடும் பெயரோடும் இயைத்து நோக்க அச்சொற்கள் முற்கூறியவாறன்றி வேறு பொருளாவாயும் அசைநிலையாயும் திரிந்து வேறுபடினும் அவற்றின் பொருள் நிலையை ஆராய்ந்துணர்தல் வேண்டு மெனவும், இங்கெடுத்துரைத்த இடைச்சொற்களேயன்றி இவைபோல்வன பிற வரினும் அவற்றையும் இங்குச் சொல்லிய வற்றின் இலக்கணத்தால்உணர்ந்து வகைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டுமெனவும் இவ்வியலிறுதியிலுள்ள புறனடைச் சூத்திரங்களால் ஆசிரியர் அறிவுறுத்துகின்றார். இதனால் ஆசிரியர் காலத்து வழங்கிய தமிழ்ச்சொற்களின் பரப்பும் இருவகை வழக்கினும் சொற்கள் பொருளுணர்த்தும் நெறியின் விரிவும் இனிது புலனாதல் காணலாம்.

- க. வெள்ளைவாரணனார்
நூல்வரிசை 10, பக். 214-216

நூல்வகு

இடைச்செல்லியல்

245. இடை எனப்படுப பெயரொடும் வினையொடும் நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே.

என்பது என் நுதலிற்றோ எனின்,² இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின்:- இடைச்சொல்லின் இலக்கணம் உணர்த்துதலான் இடைச்சொல்லோத்து என்னும் பெயர்த்து. இடைச்சொல் என்னும்³ பொருண்மை என்னை எனின், பெயர் வினைகள் உணர்த்தும் பொருட்குத்⁴ தான் இடை நிற்றலான் இடைச் சொல் ஆயிற்று. இச்சுத்திரம் என்றுதலிற்றோ எனின், இடைச்சொற்கு எல்லாம் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- இடைச்சொல் என்று சொல்லப்படுவன பெயர்ச்சொல்லோடும் வினைச் சொல்லோடும் வழக்குப் பெற்று நடக்கும். அவ்வாறு அவற்றோடு நடத்தல் அல்லது தாமாக நடக்கும்⁵ இயல்பில் என்றவாறு.

(உ.-ம்.)

அது மன், வருகதில்லம் எனவரும்.

தமக்கியல்பில் என்றதனான் பெயரொடும் வினை யொடும் அவ்இடைச்சொற்கள் வருவழிச்⁶ சொற்புறத்துவழி வருதலும், அச்சொல்லுள் வழிவருதலும் என இருவகைத்து என்பது பெறப்பட்டது.

(உ.-ம்.)

வருகதில், உண்டான் எனவரும்: இவை வினை.

அது மன்⁷ மற்றையது இவை பெயர்.

மற்று, இச் சூத்திரத்தின் பொருண்மையும் இலேசின் பொருண்மையும் இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் என்ற சூத்திரத்துள்ளும் அதன் இலேசினுள்ளும் அடங்குமால் எனின், அது நிரனிறை வாய்பாட்டதாகலான்⁸ பெயரோடு இடைவரும் என்றும், வினையோடு உரிவரும் என்றும் கொள்ளக் கிடந்தமையின் இடையும் இரண்டோடு வரும்⁹ என்றற்குக் கூறினான் என்பது. இனி அவ்இலேசு நிரனிறைச் சூத்திரத்ததாகலாற் புறத்து வழி வருதல் இடைச்சொற்காகவும், உள்வழி வருதல் உரிச்சொற்காகவும் கொள்ளக் கிடக்கும் என்பது கருதி¹⁰ ஏன்னும் இருவகையானும் இடைவரும் என்பதற்கு "இலேசு கூறினான் போலும்." (1)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 245-1 | vi “இடைச்சொல்” |
| 2 | v “இது ஒத்து என்ன பெயர்த்தோ” |
| 3 | i “பொருண் யென்னை” |
| 4 | i-ii-vi-vii “தான் நிற்றலான்” |
| | vi “தான் இடமாக நிற்றலான்” |
| 5 | v “இயல்பில உ-ம்” |
| 6 | vi “சொற்புறத்தவழி வருதலும் சொல்லுள் வழி வருதலும்” |
| 245-7 | vi “மற்றையது எனவரும் இவை வினை” |
| 8 | i-ii-iv-vi-vii “பெயர் எனப்பட்டு வரும் என்றும்” |
| 9 | v “என்பதற்கு” |
| 10 | v “இரண்டும் இருவகையானும்” |
| 11 | i “இலைசு கூறினார்” (இந்த இயல் முழுவதும் இப்பிரதியில் இலேசு என்பது “இலைசு” என்றே வருகிறது. ஆதலின் பின் இப்பிரதி பேதம் காட்டப்பெற வில்லை.) |

246. அவை தாம்,

புணரிய னிலையிடைப் பொருள்நிலைக் குத¹நவும்
வினைசெயன் மருங்கின் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசைநிலைக் கிளவி ஆகி வருநவும்

இசைநிறைக் கிளவி ஆகி வருநவும்
 தத்தம் குறிப்பின் பொருள்செய் குநவும்
 ஓப்பில் வழியான் பொருள்செய் குநவுமென்
 றப்பண் பினவே நுவலுங் காலை.

என்பது என்நுதலிற்றோ எனின், அவ் இடைச் சொற்களின் பாகுபாடு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- மேல் இடைச் சொல் என்று ²சொல்லப் பட்டவைதாம், இருமொழி தமிழிற் புணர்தல் இயன்ற நிலைமைக் கண் அவற்றின் பொருள்நிலைமைக்கு உதவிசெய்து வருவனவும், வினைச்சொற்களை முடிக்குமிடத்துக் காலம் காட்டும் இடைச் சொற்களோடு கூடித் ³தாம்பால்காட்டும் சொற்களாய் வருவனவும், வேறுபாடு செய்த பொருண்மையிடத்து வேற்றுமை யுருபாய் வருவனவும், வழக்கின்கண் தமக்கு ஓர் பொருளன்றித் தாம் அடைந்த பெயர்வினைகளை ⁴அடையப்பண்ணி நிற்கும் ⁵நிலைமையவாய் ⁶வருவனவும், செய்யுளிடத்துப் பொருளின்றி ஓரோர் ⁷ஓசையை நிறைத்தற் பொருண்மையவாய் வருவனவும், பெயர்வினைகள்போல விளங்கப் பொருளுணர்த்தாத ⁸சொற்கள் தத்தங் குறிப்பானே ஒரு பொருளை உணர்த்தி வருவனவும் ⁹ஒத்தல் என்னும் வாய்பாடு ¹⁰தன்கண்ணில்லாக கூற்றானே ¹¹நின்ற ஒப்புமைப் பொருண்மையை உணர்த்திவருவனவும் என்று சொல்லப்பட்ட அவ்விலக்கணங்களை உடையனவாம்; அவற்றைச் சொல்லும்காலத்து என்றவாறு.

¹²(உ-ம.)

புணர்ச்சிக்கண் வருவன எழுத்தோத்தினுள் ¹³இன்னே வற்றே என்னும் சூத்திரத்தான் ஒதப்பட்டன.

இனித் தன்னினமுடித்தல் என்பதனால் காரம், கரம், கான் என்னும் எழுத்துச் சாரியையும் கொள்ளப்படும்.

வினைச் ¹⁴சொற்கள் பால்காட்டி வருவன, வினையியலுள், ¹⁵அம் ஆம் முதலாக ஈறுபற்றி ¹⁶ஓதின எல்லாம் எனக் கொள்க.

இனி, அவ் வினைச் சொற்கள் காலமொடு வருவனவும் என்றதனாற் காலம்காட்டி வருவன, உண்டான் என்புழி

இடைக்கட்டகரமும், உண்ணானின்றான் என்புழி¹⁷நின்றும், உண்பான் என்புழிப் பகரமும், அத்தன்மைய பிறவும் எனக்கொள்க.

காலம் உணர்த்தி வருதலான் அவை காலம் எனப்பட்டன.

உண்டான் என்புழிக் காலங்காட்டும் டகரத்துடனே பால்காட்டும்¹⁸ ஆன் கூட வந்தவாறு அறிக.

இவ்வாறு பாலும் காலமும் காட்டுவன வினைக்கு என்று¹⁹ ஒதினனேனும், அதனைப் பெரும்பான்மையாக்கி உண்டவன் என்றாற்போலப் பெயர்க்கும் கொள்க.

இனி, ஒன்றென முடித்தல் என்பதனால்²⁰ வினைக்கட்ட பால் உணர்த்துவனவேயன்றிப் பெயர்க்கேஉரிய வாய்பாட்டால் உணர்த்துவனவும் கொள்ளப்படும்.

அவை நம்பி, நங்கை என்னும் இகர ஐகார²¹ ஏற்றுப்போல்வன²² எனக் கொள்க. வேற்றுமையுருபாய் வருவன வேற்றுமையோத்தினுள் அவை தாம்²³ பெயர் ஐ என்னும் சூத்திரத்துள்²⁴ பெயரை ஒழிந்த ஏழும் எனக்கொள்க.

இவற்றை²⁵ ஒத்தடைவு பற்றி முன் கூறாதது, வினைக்கண் வருவன பெரும்பான்மையாகல் பற்றிப் போலும்.

மற்றை, அசைநிலையும், இசைநிறையும், குழிப்பிற் பொருள்²⁶ செய்குநவும் இவ்வோத்தினுள் தத்தம் சிறப்புச் சூத்திரத்துள்ளே உதாரணம் காட்டப்படும்.

ஓப்பில் வழியாற் பொருள்²⁷ செய்குநவற்றிற்கு உதாரணம் இதன்²⁸ பின்னதிகாரத்துள் உவமையியலுள் காணப்படும்.

இச்சூத்திரத்து முன்னைய முன்றும் முன்னர் ஒதிப் போந்தன ஆகலான் முன் வைக்கப்பட்டன. பின்னையது பின்னதி காரத்துக் கூறலால் பின் வைக்கப்பட்டது. இடையன இவ்வோத்தினுள் கூறப்படுதலான் இடைநின்றன. ஆயின் இடைக்கண் நின்ற முன்றனுள்ளும் பொருள் செய்வதனை முன்²⁹ சொல்லாது, அசைநிலை இசைநிறைகளை முன் சொல்லியது என்னை எனின், இவை இரண்டும் ஒழிய ஈற்றின் முன்னும் பின்னும் நின்றவை

எல்லாம் ³⁰ பெரும்பான்மையினவையாய் நிற்றலானும், இவைதாம் ³¹ அவையாய் நிற்றலானும், இவைதாம் ³² அவையாய் நிற்றல் சிறுபான்மையாகலானும் என்பது. (2)

அடிக்குறிப்புகள்

- | | |
|--------|---|
| 246-1 | i “என்” |
| 246-2 | i-iv “சொல்லப் பட்டவை மொழி தம்மிர் புணர்தலியன் கண் அவற்றின்”
v “சொல்லப்பட்டவை தாம் மொழி தம்மிற் புணர்தலியன்ற நிலைக்கண் அவற்றின்” |
| 3 | i “தம்பால் காட்டும்” |
| 4 | i “அசையப்பன்னி” |
| 5 | ii-vii “நிலைமையனவாய்” |
| 6 | i-ii-iv-vi-vii “வருவனவும் பெயர்ப் பொருளிடத்தும் பொருளான்றி” |
| 7 | i-ii-iv-vi-vii “ஓரோர் அசையை”
v “ஓரோசையை” |
| 8 | i-ii-iv-vi-vii “சொற்கள் தம் குறிப்பானே” |
| 9 | vi “ஒத்த என்னும்” |
| 10 | ii-vi-vii “தன் கண் நில்லாத கூற்றானே” (த-க மாறாட்டம்)
v “தன் கண் இல்லாக் கூற்றானே” (“தன் கணில்லா” என்பதனைப் பிரித்து எழுதுவதால் வந்த மாறுபாடுகள் காண்க.)
i-v-viii “தன் கண்ணில்லாக் கூற்றானே” |
| 11 | v “நின்ற புப் பொருண்மையை”
ii-vi-vii “நின்ற வொப்புமைப் பொருண்மையை” |
| 246-12 | vi “புணர்ச்சிக்கண்” |
| 13 | i-ii-iv-vii “இன்னவற்றே” |
| 14 | i “அம்மாடும் முதலாக”
ii-vii “அம்மாறும் முதலாக” |
| 16 | ii “ஒதி எல்லாம்” |
| 17 | ii-vi-vii “ஆ நின்றும்” |
| 18 | vi “ஆன் வந்தவாற்றிக்” |
| 19 | i-ii-iv-vii “ஒதிலும்” (“ஞ-னே” விடுபட்டது) |

- v “ஒதினானேனும்”
 246-20 ii-vi-vii-viii “வினைசொற்கட்ட பால்”
 21 vi “அறுபோல்வன்”
 22 i “எனக் கொள்க” (ஏ-யெ என ஒலித்தல்)
 23 i-ii “பெறு ரை என்னும்”
 v “பெயரை என்னும்”
 vi “பெயர் ஜ ஒடு கு என்னும்”
 24 vi “பெயர் ஒழிந்த”
 25 i-ii-எ “ஒத்தடைவு” (ஒ-ஒ மாறாட்டம்)
 26 ii “செய்குவனவும்”
 27 ii “செய்குவனவற்றிற்கு உதாரணம் இதன் பின்”
 vi “செய்குநவற்றிற்கு இதன்பின்”
 28 ii-vi “பின்னதிகாரத்து உவமை”
 246-29 i-ii-iv-vii “சொல்லாத அுசைநிலை”
 30 i-ii-iv-vi-vii-viii “பெரும்பான்மையிவையாய்” (ஏ-ரை
 மாறாட்டம்)
 31 v “அளவையாய்”
 32 v “அளவையாய் நிற்றலானும் பெரும்பான்மை யினவாய்”
 (இவைதாம் சிறுபான்மையாய் நிற்றலானும் என்றிருத்தல்
 வேண்டும் போலும்)

247. அவைதாம்,

முன்னும் பின்னும் மொழி அடுத்து வருதலும்
 தம்மீறு திரிதலும் பிறிதவ ணிலையலும்
 அன்னவை எல்லாம் உரிய என்ப.

என்பது என்றுதலிற்றோ எனின், இன்னும் அவற்றிற்கு
 ஆவதோர் விதி உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- மேல் ¹வகுக்கப்பட்டவை தாம்,
 முன்னிடத்தும் பின்னிடத்தும் பெயர்வினையாகிய மொழிகளை
 அடைந்து வருதலும், அச்சொற்கள் தம்ஸரு ஒருவழி எழுத்து
 வேறுபட்டு வருதலும், மற்றோர் இடைச் சொல் தான்
 நிற்குமிடத்தே நிற்றலும் ஆகிய அத்தன்மையையுடைய
 இலக்கணம் ²எல்லாவற்றிற்கும் இலக்கணமாதற்கு உரிய
 என்றவாறு.

(உ-ம.)

முன்னடுத்து: அதுமன்,³ கேண்மியா என்பன.

பின்னடுத்து: கொன்னூர்,⁴ ஒ ஒதந்தார் என்பன.

ஏறு திரிந்தது: மன்னைக் காஞ்சி, இஃதோத்தன்⁵ என்பன.

மன்னைச் சொல், தில்லைச் சொல் என்பனவோ எனின், அவை பொருள் உணர்த்தாது சொல்தம்மை உணர நின்ற; ஆக லான் ஈண்டைக்கு ஆகா என்பது. மற்று⁶ என்னை திரிபு பெறுமாறு எனின், உடம்பொடு புணர்த்தல் என்பதனான் அவற்றை இவ்வாறு ஒதிய சூத்திரங்களால் பெறுதும்⁷ என்பது.

பிறிதவணிலையல்: மகவினை, மட-வை மன்றம்ம என்பது.

(3)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 247-1 | v “பகுக்கப்பட்டவை” |
| 2 | i-ii-iv-vii “எல்லாவற்றிசை இலக்கணம்”
v “எல்லாவற்றி இலக்கணம்” |
| 3 | i “கண்மியா” |
| 247-4 | i “ஒ ஒ ததந்தார்” |
| 5 | vi “என்பன பிறிதவணிலையல் மகவினை மடவை மன்றம்ம என்பது” (பின் முன்னாக எழுதப்பட்டது) |
| 6 | i “என்னைய” (ஒலிப்புமுறை காண்க.) |
| 7 | vi “என்பது. ஏ - கழிவே ஆக்கம்” |

248. கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவினன் றம்முன் நென்ப மன்னைச் சொல்லே.

என்பது என்றுதலிற்றோ எனின், இது தத்தம் குறிப்பிற் பொருள் செய்குவனவற்றுள்¹ ஒன்றன் பொருட் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:-² கழிவுப் பொருண்மைக்கண் வரும் மன்னும், ஆக்கப் பொருண்மைக்கண் வரும் மன்னும், ஒழியிசைப் பொருண்மைக் கண் வரும் மன்னும் என மூன்று கூற்றாம் என்ப, மன் என்னும் சொல்லது³ பொருள் பாட்டு வேற்றுமை⁴ என்றவாறு.

(உ-ம்.)

சிறிய கட்டபெறினே யெமக் கீழுமன்னே; இது கழிவு.

பண்டுகாடுமன்: இஃது ஆக்கம். பண்டு காடு என்பதன்றோ இன்று நாடு என்று ஆக்கம் உணர்த்துகின்றது எனின், அதன் பொருளை இதுவுங் கூடுதின்று உணர்த்திற்று என உணர்க.

இவ்வாறு பொருள் உணர்த்தலும் அவ் இடைச்⁵சொற்கு ஆவதோர் இலக்கணம் “என்பது அவ்வுதாரணம் உரையிற் கொள்ளப்படும்.

பண்டு⁷கூரியதோர் வாண்மன்: இஃது ஒழியிசை. இன்று ஓர் குறைபாடுடைத்தாயிற்று என்னும் சொல் ஒழிந்தமை தோற்றுவித்து⁸நின்றமை காண்க. (4)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 248-1 | i “ஓன்றெனப் பொருட் பாகுபாடு” |
| 2 | i-ii-iv-vi “கழிவு பொருண்மைக்கண்” |
| 3 | v “பொருள் பாகுபாட்டு” |
| 4 | i-ii-iv-vii “ஓன்று. உ-ம்” |
| 248-5 | i-ii-iv-vii “சொற் காரி இலக்கணம்” |
| | v “சொற்கோர் இலக்கணம்” |
| 6 | i-ii-iv-v-vii “என்பது இவ்வுதாரண உரையிற் கொள்ளப்படும்” |
| 7 | i-iv “கூறி தோர்” |
| | ii-vii “கூறி யதோர்” |
| 8 | v “நின்றது” |

249. விழைவே காலம் ஒழியிசைக் கிளவிளன் றம்முன் ரென்ப தில்லைச் சொல்லே.

என்பது என்றுதலிற்றோ எனின், இதுவும் அது.

இதன் பொருள்:- விழைவின் கண்ணதும், காலத்தின் கண்ணதும்; ஒழியிசைக் கண்ணதும் என மூன்று கூற்றதாம்¹என்ப; தில் என்னும் இடைச் சொல் என்றவாறு.

(உ-ம்.)

²சின்மொழி யரிவையைப் பெறுகதில் லம்ம யானே; இது விழைவு.

³பெற்றாங் கறிகதில் என்பது காலம்.

வருகதில்லம்ம 4எம் சேரி சேர் ⁵என்பது ஒழியிசை. (5)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 249-1 | v “என்பது தில்” |
| 2 | i-iv “சின்மொழியரிவைப் பெறுக்கல்லம்மயானே” (புள்ளி மாறாட்டம்; க-த மாறாட்டம்)
ii-vi “வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின் மொழியரிவையைப் பெறுகதில் லம்மயானே” |
| 3 | i-iv “பெற்றாங் கறிததில்”
ii-vi-vii “பெற்றாங்கறிகதில்லம்ம விவலூரே” |
| 4 | i-iv “என்சேரி” |
| 5 | i-vi “என்ப குதாழியிசை” (ர-கு மாறாட்டம்) |

250. அச்சம் பயமிலி காலம் பெருமைன்

றப்பால் நான்கே கொன்னைச் சொல்லே.

என்பது என்றுதலிற்றோ எனின், இதுவும் அது.

இதன் பொருள்:- அச்சத்தின் கண்ணும், ¹பயனின்மைக் கண்ணும், காலத்தின் கண்ணும், பெருமைக் ²கண்ணும் என அக்கூறு நான்காம் கொன்னைச் சொல் என்றவாறு.

(உ-ம.)

கொன்முனை யிரவூர் என்பது அச்சம். கொன்னே வந்தான் என்பது பயனின்மை.³கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ இது காலம். கொன்னார் துஞ்சினும் என்பது பெருமை. (6)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--|
| 250-1 | i-ii-iv “பயனின்மை கண்ணும்” |
| 2 | ii “கண்ணும் அக்கூறு” |
| 3 | i “கொல் டை நின்றனைக் கொண்டேனோ” |

- vi “கொன்வரல வாடை”
 viii “கொன்வரலவாடை நின்றன கொண்டேனோ”
 4 i “காலம்”
 ii-vi “என்பது காலம்”

251. எச்சம் சிறப்பே ஜயம் எதிர்மறை
 முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம்ளன்
 றப்பால் எட்டே உம்மைச் சொல்லே.

என்பது என்றுதலிற்றோ எனின், இதுவும் அது.

இதன் பொருள்:- எச்சத்தின் கண்ணதும், சிறப்பின் கண்ணதும், ஜயத்தின் கண்ணதும்,¹ எதிர்மறைக் கண்ணதும், முற்றின்² கண்ணதும், எண்ணின் கண்ணதும், தெரிநிலைக் கண்ணதும், ஆக்கத்தின் கண்ணதும் என³ இக்கூறு எட்டாம் உம் என்னும் சொல் என்றவாறு.

எச்சம் இறந்தது⁴ தழீஇயதும், எதிரது தழீஇயதும் என⁵ இரு வகைத்து.

முன் சாத்தன் வந்தான்; பின் கொற்றனும் வந்தான் என்பது இறந்தது தழீஇயிற்று.

வேறு ஒருவனும் வரும் என்பது படநின்று சாத்தனும் வரும் என்பது எதிரது தழீஇயிற்று.

இன்னும் இவ்வெச்சம்⁶ முழுவதும் ஒருபடை தழுவுவதும் என இருவகைத்து.

அவையாவன:- யான் கருவூர்க்குச் செல்வேன் என்றாற்கு யானும் அவ்வூர்க்குப் போதுவல் என்பதும், அவ்வாறு கூறினார்க்கு யானும் உறையூர்க்குப்⁷ போதுவன் என்பதாம் என இவை.

இனிச் சிறப்பு - உயர்வு சிறப்பும், இழிவு சிறப்பும் என இரு வகைத்து.

உயர்வு -⁸ தேவர்வேண்டினும் வேம்புகைக்கும் என்பது.

ஊர்க்கு மணித்தே பொய்கை என்பதும் அது.

இழிபு - அவ்வுர்ப்புசையும் புலாற்றின்னாது என வரும்.

ஜியம் - பத்தும் எட்டும் உள என்பது.

⁹செய்தது மன்று என்பதும் அது.

எதிர்மறை - கொற்றன் வருதற்கும் உரியன் என்பது.
இவ்வெதிர் மறை அஃறினை விரவுப் பெயரியல்பு மாறுளவே¹⁰
என்றாற்போலப் பண்பு பற்றியும் வரும்.

எச்சத்தோடு இதனிடை வேற்றுமை என்னை எனின், அது பிறிதோர் பொருளினைத் தழுவும், இஃது அப்பொருட்டானும் ஒரு கூற்றைத் தழுவும் என்பது.

இனி முற்று:- தமிழ்நாட்டு முவேந்தரும் வந்தார் என்பது. யாதும் ஊரே “நானுமன்னான் புகழுமன்னை என்பனவும் அவை.

இனி எண் - நிலனும் நீரும் என்பது.

இனித் தெரிநிலை - ¹²நன்று தீதும் அன்று என்பது ¹³இடை நிகர்த்தது என்று ஓர் பொருண்மையைத் தெரிவித்து ¹⁴நிற்றலான் தெரிநிலை என்று ஆயிற்று.

இனி ஆக்கம்:- நெடியனும் வலியனும் ஆயினான் என்பது. இஃது எண்ணன்றோ எனின், ஒருபொருள் தன்னையே ¹⁵சொல்லுதலின் அன்று ஆயிற்றுப் போலும்.

மற்றும் இதன் அகத்து விகற்பமெல்லாம் அறிந்துகொள்க.

(7)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 251-1 | v “கண்ணதும் எண்ணின்” |
| 2 | viii “கண்ணதும் தெரிநிலை” |
| 3 | vi “அக்கூறு எட்டாம் உம் என் என்று”
ii-vii “இக்கூற்றதாய் எட்டாம் உம் என்று” |
| 251-4 | ii-vi-vii “தழீ இயதும் எதிரது தழீஇயதும்” |
| 5 | i-ii-iv-vi-vii “இருவகைத்து அவையாவன்” (மூன்று சொற்றொடர்கள் விடுபட்டுள்ளன.) |

- 6 “முழுவதும் தமுவுவதும் ஒருபுடை” (?)
 7 i-vi “போகுவல்”
 v-viii “போகுவன்”
 ii-vi “போதுவல்”
 8 vi “தேவர்க்கும் வேங்பு”
 9 ii-vii “செய்தது மன்றே”
 vi (இச் சொற்றொடர் முழுதும் விடுபட்டுள்ளது.)
 251-10 ii-vi-vii “எனப் பண்பு”
 11 ii-vi-vii “நாளுமன்னான் புகழுமன்னை என்பனவும் முற்றும்மை.
 இனி எண் நிலனும் நீரும் வளியும் ஆகாயம் எனப் பூதமைந்து”
 12 ii-vi-vii “நன்று மன்று தீது மன்று”
 13 ii-vi-vii “இஃது இடை”
 14 v “நிற்றலிற் ரெரிநிலை”
 15 v-viii “சொல்லுதலி என்றாயிற்று”
 i-vi “சொல்லுதலின் நன்றாயிற்று”

252. பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை
 தெரிநிலைக்கிளவி சிறப்பொடு தொகைஇ¹
 இருமுன் ரென்ப ஒகா ரம்மே.

என்பது என்றுதலிற்றோ எனின், இதுவும்¹ அதாம்.

இதன் பொருள்:- பிரிநிலைப் பொருண்மை, வினாப் பொருண்மை, எதிர்மறைப் பொருண்மை, ஒழியிசைப் பொருண்மை, தெரிநிலைப்²பொருண்மை இவற்றைச் சிறப்புப் பொருண்மையோ³தே தொகுத்து ஆறு என்று சொல்லுப் ஆசிரியர்; ஒகாரத்துப் பொருண்மை என்றவாறு.

(உ.-ம்.)

பிரிநிலை - அவனோ கொண்டான் என்பது. இஃது இப்போது வினாவாய் நடக்கின்றது என உணர்க.

இனி வினா - அவனோ அல்லனோ என்பது.

இனி எதிர்மறை - யானோகொள்வேன் என்பது.

இனி ஒழியிசை - கொள்ளலோ கொண்டான் என்பது.

இனித் தெரிநிலை - நன்றோ⁴ அன்று தீதோ அன்று என்பது.

இனிச் சிறப்பு -⁵ ஓ ஓ பெரிது⁶ என்பது. (8)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|--------------------------|
| 252-1 | ii-vi-vii “அது” |
| 252-2 | ii-vi-vii “பொருண்மை என்” |
| 3 | ii-vi-vii “இ” |
| 4 | i “வென்று” |
| | i “ஓரு பெறி தென்பது” |
| | vi “... (அ)” |
| 6 | i-ii “எ-து” |

253. ¹தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே
சற்றசை இவ்வைந் தேகா ரம்மே.

என்பது என்றுதலிற்றோ எனின், இது பெரும்பான்மை பொருள்படும் சிறுபான்மை அசைநிலையுமாவது² உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:- தேற்றப் பொருண்மை, வினாப் பொருண்மை, பிரிநிலைப் பொருண்மை, எண்ணூப் பொருண்மை, சற்றசையாதல் என இவ்வைந்து³ வகைப்படும் ஏகாரம் என்றவாறு.

⁴(உ-ம்.)

தேற்றம் :- அவனே கொண்டான்.

⁵இனி வினா :- நீயே கொண்டாய்⁶

இனிப் பிரிநிலை :- அவனே கொண்டான்.

இனி எண் :- நிலனே நீரே

இனி சற்றிசை - கடல்⁸போல் தோன்றல காடிறந்தோரே.
சற்றசை என்றமையான் மொழி முதற்கண் அசையாகாது என்பது.

(9)

அடிக்குறிப்புகள்

- 253-1 vi (இச் சூத்திர முழுதும் உரையும் இல்லை)
 vi “தோற்றம் பிரிநிலை”
- 2 viii “என்று ற்று”
 i-iv “என்றவாறு”
- 3 iv “கைகப்படும். உ-ம் தோற்றம்”
- 253-4 viii “தோற்றம்”
- 5 v “வினா நீயே கொண்டாய்” ('இனி' என்பது பின் வருவனவற்றுள்ளும் இப்பிரதியில் இல்லை)
 i-iv “இனி வினாயென் கொண்டாய்”
- 6 ii-vii “என்பது வினா”
- 7 iv “என் இனி-ஈற்றசை”
 ii-vii “என்: நிலனே நீரே தீயே வளியே எனவரும்”
- 8 viii “தே ல காடிறந்தோரே”
 ii-vii “போ ரோன்றல் காடிறந்தோரே என்பது ஈற்றசை”

**254. வினையே குறிப்பே இசையே பண்பே
 எண்ணே பெயரோ டவ்வறு கிளவியும்
 கண்ணிய நிலைத்தே எனளன் கிளவி.**

என்பது என்னுதவிற்றோ எனின், இது பொருள்படுவ தொன்று உணர்த்துதல் நுதவிற்று.

இதன் பொருள்:- முன்னின்ற வினைச் சொல்லைப் பின்வரும் சொல்லோடு இயைவித்தல் என்னும் ¹பொருண்மை, குறிப்புப் பொருண்மைக்கண் வரும் உரிச்சொல்லினைப் பின்வரும் ²சொல்லோடு இயைவித்தல் என்னும் பொருண்மை, இசைப் பொருட்கண் வரும் உரிச்சொல்லினைப் பின்வரும் சொல்லோடு இயைவித்தல் என்னும் பொருண்மை, பண்புப் பொருட்கண் வரும் உரிச்சொல்லினைப் பின்வரும் சொல்லோடு இயைவித்தல் என்னும் பொன்மை...³ (10)

**255 ¹மியாயிக மோமதி இகுஞ்சின் என்னும்
 ஆவயினாறும் முன்னிலை யசைச் சொல்.**

என்பது என் நுதவிற்றோ எனின்,

..... ஷுர் கண்டி.

“காமம் செப்பாது கண்டது மொழிமோ....”

“சென்மதி.....”

²இகும்:- “மெல்லம் புலம்ப³சண்டிகும்”

சின்:- காப்பும் பூண்டிசிற் கடையும் போகல்”

⁴அவற்றுள்,

(26)

256 இகுமுஞ் சின்னும் ஏனையிடத் தொடுந்
தகுநிலை யுடைய என்மனார் புலவர்.⁵

(27)

அடிக்குறிப்புகள்

- | | |
|-------|---|
| 254-1 | vi “பொருண்மையும்” (இவ்வாறே பொருண்மை எனப் பின்வரும் இடத்தெல்லாம் உம்மை கொடுத் தெழுதுகிறது இப்பிரதி.) |
| 2 | i-iv- “சொல்லோ இசைப் பொருட்கண்” |
| 3 | (இதன் பின் v-vii-viii பிரதிகளில் இல்லை.) |
| | ii (இவ் விடைச் சொல்லியல் பத்தாஞ் சூத்திரமாய விதுமுதல் இறுதியான சூத்திரம் வரையிலுள்ள பாகமில்லை என்ற குறிப்புண்டு.) |
| 255-1 | i (இச் சூத்திரம் இல்லை) |
| 2 | i “இதும்” |
| 3 | ii “கண்டிகும் எனவரும் இனி சின்” |
| 4 | i “அவற்றுள் நிலைஉடைய” |
| 5 | (இதன் பின் எந்தப் பிரதியிலும் மூலமும் உரையும் இல்லை.) |

ஏழாவது - இடையியல் முற்றிற்று.

കല്ലാടമ് പന്ത്രണ്ടാദ്ധ്യകൾ

The recommendations of the Expert Committee which met at Madras and Thanjavur, examined and selected the manuscripts for publication, were readily accepted by the Government who decided to call these publications “The Madras Government Oriental Series” and appointed the Curator as the General Editor of thereof. Since then, a number of valuable works in various languages and dealing with various subjects has been edited by eminent scholars rioted for their expertness and erudition in the respective spheres of knowledge to which the works belong.

The following manuscripts have been published so far under the “Madras Government Oriental Series”.

Tamil.

1. Kappal Sattiram.
2. Anubhava Vaidya Murai – Volumes I to IV.
3. Asthana Kolahalam.
4. Upadesa Kandam – Volumes I to III.
5. Colan Purvapattayam.
6. Kongadesa Rajakkal.
7. Sivajnanadipam.
8. Datea Naynar Vaiddiya Attavanai.
9. Vaiddiyakkalanciyam.
10. Saptarishi Nadi – Volumes I to VI.
 1. Mesa
 2. Virusabha
 3. Mithuna
 4. Kataka
 5. Simha and
 6. Kanya Lagnams.

11. Karnatakarakakkal Savistara Carittiram.
12. Bharata Siddhantam.
13. Pillai-p-pini Vakatam (on infamtile diseases) Volumes I and II.
14. Mattuvakatam.
15. South Indian Temple Inscriptions:

Volume I

Volume II to III – Parts I and II.

16. Perur-k-kovai.
17. Siddhanta Vilakkam.
18. Anandarangan Kovai.
19. Magha Purana Ammanai.
20. Kolacala Stalapuram.
21. Dina Kavitai. Volumes I and II.
22. Samudrika Laksanam.
23. Kunra-k-kudi Kumaran Peril Kirttanaikal.
24. Homar Iliyatham.
25. Vetala-k-kathai.
26. Tiruvaymoli-Ittu-p-Pravesa Sangraham.
27. Sivapuranadi Tottira Mancari.
28. Divya Prabandha Akaradi.

(Manuscripts belonging to other Libraries.)

1. Tiruvacbaka Vyakhyanam. }
2. Mahabharata Chudmaai } Dr.
U.V.Swaminatha Iyer's Library, Adyar.
3. Kappar Kovai }
4. Sarabhendra Vaidhya Muraigal (Diabetes) . . The Saraswathi
Mahal Library, Thanjavur.
5. Sarabhendra Vaidhya Muraigal (Eyes) }

6. Sarabhendra Vaidhya Muraigal (Anaemia) ..
7. Sarabhendra Vaidhya Muraigal (Swaskasan) ..
8. Agastiya 2000
9. Konkanar Sarakku Vaippu
10. Tiruccirrambalakkovaiyar with Padavurai
11. Talasamudram
12. Bharatanatdyam
13. (a) Pandyakeli Vilasa Narakam
(b) Pururava Natakam
(c) Madanasundaravilasa Natakam
14. Malai Aruvi Perey Macqueen's Collection of Folklore.
15. Ramaiyan Ammanai.

Sanskrit.

1. Visanarayaniyam (Tantrasarasangraha).
2. Bhargava Nadika.
3. Hariharacaturangam.
4. Brahmasutravrttih-Mitaksara.
5. Nyasiddhantatattvamrtam.
6. Arogyacintamanih.
7. Tattvasarah with Ratnasarini
8. Sutramrtalahari.
9. (a) Ratnadipika.
(b) Ratnasastram.
10. Devakeralm – Candrakala Nadi.
Volumes I to II – Parts I and II.
11. Patanjalyogasutrabhasyavivarana.
12. Nyayaratnam with Dyutim alika.

13. Cikitsatilakam.
14. Daivajnabharanam.
15. Abhogah.
16. Aumapatam
17. Mahabhaskariyam with Govindabhasyam.
18. Nayadyumanih.
19. Tattvaprakasikavyakhya – Bhavabodhah.
20. Pancapadika and
21. Pancapadicavivaranam with two Commentaries each.

(Published with the aid of the Central Government.)

22. Brahmasiddhiyyakhye.
23. Nyayaratnadipavali.
24. Nyayasarah.

(Manuscripts belonging to other Libraries.)

1. Asvasastrah with tricolour illustrations ..
2. Rajamganka } The Saraswathi
Mahal Library, Thanjavur.
3. Anandakandam
4. Ayurvedamahodadhih
5. Srigovidaabhinaya
6. (a) Colachampuh
(b) Sahendra Vilasam
7. Dharmakutam – sundarakandam.
8. Jatakasarah
9. Jatakasaradipah
10. Sangitadarpanam

Telugu.

1. Ausadhyogamulu.
2. Vaidyanighantuvu.
3. Dhanurvidyavilasamu.
4. Yogadarsanavisayamu.
5. Khadgalaksansasiromani.
6. Saivacarasangrahamu.
7. Anubhavavaidyamu.
8. Abhinayadarpanamu.
9. Brahmavidyasudharnavamu.
10. Ragatalacintamani.
11. Vaidyacintamani.
12. Kumararamunikatha.
13. Katamarakukatha.
14. Bharatasarasangrahamu.
15. Bobbiliyuddhakatha.
16. Haidarucaritramu.
17. Aryabhatiyavyakhya.
18. Cikitsasarasangrahamu.
19. Yamunavijayavilasamu.

(Manuscripts belonging to other Libraries.)

1. Kamandakanitisaramu. }
2. Taladasaprana pradipika } The Saraswathi Mahal Library, Thanjavur.
3. Raghunathanayakabhyudayamu.
4. Ramayanamu by Katta Varadaraju.

Malayalam.

1. Garbhacikitsa.
2. (a) vastulaksanam.
(b) Silpavisayam.
3. Mahasaram.
4. Kanakkusaram,
5. Kriyakramam.
6. Kanakkusaram (Balaprbodham).
7. Asvacikitsa.
8. Phalasarasamuccayam.
9. Kilivandusamvadam.
10. Advaita Vedantam.
11. Barhasparyasutra with Malayalam commentary.
12. Karanapaddhati.
13. Vidyamadhaviyam.
14. Sarvasadharanacikitsa.
15. Visacikitsa and Visappattusaram- Visavaidyasar and Visacikitsa.
16. Jnanapiyusam.
17. Vetalapancavimsati.
18. Yudhisthiravijayam.
19. Kathakali manjari.
20. Vaidyagrantham.

Kannada.

1. Lokopakaram.
2. Rattamatam.
3. Asvasastram.
4. Vividhavaidyavisayagalu.
5. Sangitaratnakara.

6. Supasastra.
7. Vaidyasarasangraham, Vol. I and II.
8. Sadgururahasyam.
9. Manmathavijaya.
10. Abhidhanaratnamala.
11. Vyvaharaganita.
12. Jivasambodhanam.
13. Kamandakanitisara.

Persian.

1. Jami-ul-Ashya.
2. Tibb-e-Faridi.
3. Tahqiq-al-Buhdan.
4. Safinat-Al-Najat.
5. Baharistan-e-Sakhun.
6. Nuskha-e-Shajahani.
7. Tuhfa-e-Khani.
8. Nuskhajat-e-Mujarrab.

(Published with the aid of the Central Government)

9. Tarikh-e-Hafizullah Khani.
10. Bhar-e-Azamjahi.
11. Sawanihat-e-Mumtaz.

Arabic.

1. Shawakil-al-Hur.

Marathi.

(Manuscripts belonging to other Libraries.)

1. Natyasatra Sangraha }
2. (a) Book of Knowledge } The Saraswathi Mahal Library, Thanjavur.

- (b) Folk Songs
- (c) Dora Dharun Veni Paddhati
- (d) asvasa Catula Dumani
3. (a) pratapasainehndra Vijaya Prabandha.
- (b) Sarabhendra Tirthavali
- (c) Lavani
4. Devendra Kuravanji.
5. Khatka vilasa.
6. Slokavddha Ramayana.

Coming to the present publication Kallatar's Commentary on Tolkappiyam Collatikaram under the Madras Government Oriental Series, selected by the Expert Committee and sanctioned by the Government on G.O. (Ms.) No. 1947 – Education dated 26th November 1957, its edition was entrusted in the same year to Prof. T.P.Meenakshisundaranar, M.A., M.O.L., B.L., who was then the Chief Professor of Tamil, Presidency College, Madras. Due to a variety of causes which need not to be detailed here, the work could not be brought out earlier than now. That it has taken such a long time to see the light of the day, does, in no way, detract from its merit as an important contribution to the Science of Tamil Grammar.

Of the various languages, the two most ancient and developed ones are Sanskrit and Tamil and the glory of the latter has not a little been enhanced by the monumental work 'Tolkappiam' which is more than the earliest extent work on Tamil Grammar, nay, in Tamil itself, since it portrays the colorful and purposeful social life of the Tamils, some hundreds of years ago. Whether the work has been named after the author or vice versa is an interesting point for researcher for going into. Some scholars are of the opinion that Tolkappia might have been so called because he studied all ancient works (tolkappiankal) before he wrote his magnificent work on Grammar. Some others believe that he belonged to an ancient Brahmin-family called 'Kappiyakkuti' in Tamil and since he was a distinguished scion of that family, he came to be respectfully called 'Tolkappiyar'. That he was the first of the twelve illustrious disciples of Akattiyamuni, styled as the Father of Tamil and his 'Tolkappiyam' was but based on his preceptor's famous work of Grammar, called 'Perakattiyam' which has now been unfortunately lost to us, are also points that have not gained the acceptance of a majority of scholars. There is, however, no doubt about

the fact that Tolkappiyar must have studied Sanskrit very well and been conversant with the Vedas, the Pratisakhyas, Nirukts etc.,

Researchers on Tolkappiyar's date have not also had the last word said on it. Peraciriyar says that he was the first student of Akattiyar and this does not help us in any way because the age of that sage has not been finally arrived at. Naccinarkkiniyar, the greatest of commentators, avers that Tolkappiyar wrote his magnum opus towards the end of the first deluge which has not also been determined finally. Nakkirar, the Cankam-celebrity of undaunted courage and conviction, remarks thus “இனி இடைச்சங்கத்திற்கும் நடைச் சங்கத்திற்கும்”. The late Maraimalai Atikal has placed him before Panini, the greatest of grammatical geniuses ever known to any language. Internal evidences cannot also be relied upon completely because this work, as the learned Editor is inclined to believe, has not come down to us in its original form. The Professor has quite pertinently aid in his enlightened Introduction thus: “The question may also be raised whether ‘Tolkappiyam’ is the work of one author or is one like ‘Manusmriti’ etc., the work of a family or school of authors.” He also observes that it can be assumed on the basis of the major portions of the work that the Satras of Tolkappiyam belong to the pre-Cankam period. The consensus of scholarly opinion is that Tolkappiyar should be assigned to the 4th Century B.C. it is needless to say that the date of the author is yet another subject where research-scholars have a vast scope for bringing their critical acumen into play and arriving at the truth, according to their lights.

‘Tolkappiyam’ which is said to have had its imprimatur in the learned assembly of Pandian Makirti, under the distinguished presidency of Atankottakan, and which runs to about 1,600 Sutras, are divided into three Atikaram's or Sections viz., Eluttatikaram, Collatikaram ad Porulatikaram. While the first section deals with the Phonology of Tamil and the second section reats of Syntax and Morpholgy, the third one comprises the two divisions known as Akam and Puram, which together constitute all the things of the world. The science of Poetics may also be said to be the theme of this section.

While Paripatal, Akananuru, Kalittokai etc., cannot be understood without ‘Tolkappiyam’, the latter, it is no exaggeration to say, cannot be understood without the excellent expositions of versatile commentators like Ilampuranar. The illustrious line of commentators on Tolkappiyam is certainly impressive. It is headed by Ilampuranar, also called ‘Uraiayiriyar’ by Cenavaraiyar, with the great respect, has alone covered all the three Sections of Tolkappiyam. He must have studied Tamil in the traditional way, sitting at the feet of great

masters of Tamil learning and must have had many a commentary before him which has been irretrievably lost to us. The learned Editor rightly observes that this commentator is mainly responsible for the preservation of Tolakappiyam. Cenavaraiyar who is next in the tradition has written an excellent commentary on Collatikaram. He seems to have been very well acquainted with Sanskrit Sciences. Peraciriyar, coming next to him, has commented only upon portions of Porulatikaram, Naccinarkkiniyar, the profile commentator of admirable erudition, seems to have written a commentary on all the three Sections, though that on the last three chapters of Porulatikaram has not yet come to light. The commentary of Teyvaccilaiyar who is chronologically later than Cenavaraiyar and Naccinarkkiniyar on Collatikaram is as lucid as it is instructive.

Then comes Kallatar whose commentary constitutes the present edition. His name and date have been very ably discussed by the Professor who has afforded much food for thought unto research – scholars. He is of the opinion that the present commentary may not represent the work of one particular individual known as Kallatar but may be the culmination of the efforts of a variety of commentators belonging to the tradition of Kallatar or “Kallata-acarya-paramparai.” A close study of the commentary reveals that the author must have studied the three commentaries of Ilampuranar, Cenavaraiyar and Naccinarkkiniyar with critical eyes and adopted only the best, in the various portions of his commentary.

The present edition is based on nine manuscripts, portions of Kallatar’s commentary printed in the issues of Nanacampantam and a few printed forms prepared by the late C.R.Namaccivaya Mutaliyar. Of the nine manuscripts, two manuscripts belong to our Library, one being D. 55 which is the original paper-manuscript and the other being R. 967 which is buta copy made from D. 55, with a portion of the commentary corrected on the basis of printed editions. A paper-manuscript which came into this Library, from Bavanantam Pillai’s Collections has also been used by the Editor. This Library also obtained a manuscript of this work from the Maturai-t-tamil-e-Cankam Library. All these have been listed by the Editor who had gone about collecting various manuscripts before he settled down to edit the work assigned to him. It is true more manuscripts must be in existence but are not unfortunately available. May I join the Editor in his appeal to such of those persons as may have manuscripts of this work in their possession to send them on to us, so that they may be used in the subsequent editions of this work? Need it be said that the help of such kindly people will be gratefully acknowledged by us?

In conclusion, I feel very much gratified to say that an excellent edition of Kallatar's commentary of Tolkappiyam is now being placed before Tamil scholars, who, I am confident, will extend a warm welcome to it. It is my bounden duty to thank the Government of Madras which is always keen on promoting the cause of advanced knowledge which is the peerless glory of India, for having sanctioned the present publication at considerable cost. I must also express my profound gratitude to Professor T.P.Meenakshisundaranar, for having left no stone unturned in bringing out this valuable edition. I am also beholden to the Jamalia Press, Madras, (now defunct) and the Director of Stationery and Printing, Madras, for having finished the work assigned to them with expedition and efficiency.

R.K.PARTHASARATHI,

Formerly Curator and General Editor,

Madras Government Oriental Services

Government Oriental Manuscripts Library,

Madras-5

INTRODUCTION

I.

Tolkappiyam is the most ancient grammatical work in Tamil now available. There are some who will bring the age of Tolkappiyam down to the fifth century A.D. it is very difficult to date that work so definitely. But one can assign to it a chronology relative to the so called Cankam poetry. The fifth century is assigned to it by a few scholars on the ground they Tolkappiyam reveals post-Cankam usages and developments. But all those who have had intimate knowledge of the development of Tamil Language from Cankam age onwards, viz., the great commentators and the renowned grammarians of the modern age are confident that Tolkappiyar describes a pre-Cankam Tamil structure, such as the peculiar usage of [1] viyankol, [2] the particles of comparison, [3] the behavior of the roots Cel, Vam kotu, la, etc., and [4] the mentioning of names like Pen and such others, and [5] the rules with reference to most of the common words of every-day occurrences. These conflicting theories can be reconciled by taking the later-day feature found in Tolkappiyam as later additions. Scholars of the present day are more or less agreed on the last few cutras in Marapiyal being interpolations, because at least some of them are unnecessary repetitions.

One may, therefore, conclude that we have not received Tolkappiyam in the shape in which it was left by the author. Even Ilampuranar, the so-called earliest commentator, complains that certain cutras are missing (Tol-Porul-Cut Tiram 45). A detailed study will reveal many more losses and gains. The present writer has elsewhere pointed out the basic difference of approach between a majority of cutras in Tolkappiyam Eluttatikaram and a few particular cutras in the same work elsewhere.

The differences may be due to the rules belonging to different ages such as for instance, the rules relating to the viyankol and the rule relating to the use of the suffix kal. There may be interpolations by later-day copyists and students of Tolkappiyam making marginal notes for filling up lacunae, which they felt in the text, whenever they came to read or copy the book, centuries after the original was written.

If his is not accepted, the question may also be raised as to whether Tolkappiyam is the work of one author or is one like Manusmrti, etc., the work of a family or school of authors.

Eluthtikaram takes one view and Collatikaram another. But there are also differences even with reference to the theories relating to the same problem for instance the basic form for the morpho-phonemic alternation of nivir and num. In spite of Cenavaraiyar's attempted reconciliation, the difference remains much more fundamental than what he explains. These remarks are mainly intended as nothing more than suggestions for future research.

For the present, it is assumed on the basis of the major portion of this work that the cutras of Tolkappiyam belong to the pre-cankam period. The other points raised by scholars assigning a post-cankam period have been dealt with in Camana-tamil Ilakkiya Varalaru by the present writer. After Tolkappiyam, perhaps another school opposing this grammar, probably, that of Avinayam grew, thanks to the Sanskrit influence; and finally succeeded more or less in driving Tolkappiyar into oblivion. There was somewhere at the end of the first millennium A.D. an attempt to revive the school of Tolkappiyar. Tolkappiyam is often mentioned even in cuttirams quoted with reverence in Yapparunkala virutti, though as far as prosody is concerned his views were not accepted evidently because Tamil versification has moved far away from his Age. Ilampuranar is hailed as the first commentator, probably because he was the earliest to write a commentary on Tolkappiyam. There must have been traces of older studies on Tolkappiyam as is proved by his own remarks. Because of all these circumstances this commentator is not in a position to be definite in his statements in many places. He seems to be a great protagonist of the Tolkappiyam School even as Pallavataraiyar, as learnt from Mayilainatar's commentary on Nannul, was a great protagonist of the Avinayam School. Gradually Hindu writers like Naccinarkkiniyar made a Risi of Tolkappiyar, as great as Vedic Risis.

II.

This work consists of three major divisions of (1) eluttatikaram which deals generally with what may be now called phonology, (2) Collatikaram which deals with what may be now called morphology and syntax and (3) Porulatikaram which generally deals with the subject matter of poetry, verses and poetics including prosody and poetic conventions. Of these Collatikaram has been studied by a number of authors because it gives what we may now describe as the grammatical structure.

We have a series of commentators on Collatikaram after Ilampuranaar. In their hands every structure of Tamil becomes a Tolkappiyam usage. Though they feel that certain new changes have taken place even by the time of the Cankam Age, they try to bring them all within the four corners of Tolkappiyam, though they are prepared to explain away later-day developments, as being due to the passage of time, a fact recognized by Tolkappiyar himself. These commentaries are therefore valuable; for, without them for one thing, it will not be possible for us to understand the words and phrases used in Tolkappiyam. And for another, in the guise of interpretation, they write a new grammar of the Tamil of their own age. By careful study, one can distinguish in those commentaries, their own contributions and systematizations from the contributions of Tolkappiyar himself. In this way they form an important source for writing the History of the Tamil Language. The difference between Ilampuranaar and Naccinarkkiniyar on Kurriyalukaram, for instance, occurring as utterance final and word final respectively, is really due to the respective ages in which they lived. After Ilampuranaar came Cenavaraiyar; after him came peraciyar to be closely followed by Naccinarkkiniyar. Probably Kallatar came later as also Teyvaccilaiyar.

After these writers no one tried to write a commentary on Tolkappiyam. Instead, they introduced their researches on Tolkappiyam and its commentaries either in their own commentaries on Nannul, like Mayalainatar and Cankaranamaccivayar or in their own commentaries on their own works, like the authors of Ilakkana Vilakkam, Ilakkana k-kottu, Tonni and Muttuviriyam. Sivanana Swamikal in the guise of writing a commentary on the first cuttiram of Eluttatikaram has given us the results of his own researches. In the nineteenth century we have the editions of Tolkappiyam. Even in theth century scholars like Aracancannukanar, Aakkina-c-camikal, Maraimalai Atikal, P.S.Sastri, Mannarkuti Somasuntaram Pillai Venkata rajulu Reddiar and Venkatasami Nattar and others have only been translating writing commentaries, carrying on discussions or elucidating the problems of Tolkappiyam.

Today Tolkappiyam is in the hands of the students undergoing the Oriental and the Post-Graduate courses. Tolkappiyam Collatikaram with Cenacaraiyar's commentary was published in the last century by Arumuka Navalar. Another edition was published by Srinivasa Raghava of the Presidency College. Ilampuranaar's commentary on Eludtu was published in this century by our patriot V.O. Chidambaram Pillai. His commentary on Porulatikaram was edited by Sri Vaiyapuri Pillai acting under the direction of

V.O. Chidambaram Pillai, but unfortunately did not see the light of day. Sri Namaccivaya Mutaliyar brought out an edition of this work. Naccinarkiniyar's commentary on Collatikaram, as for those on other atikarams, was published by the late, lamented scholar and editor, Sri C.W.Damodaram Pillai in the nineteenth century itself. In this century Sri Venugopala Pillai published a new edition of Naccinarkiniyar's commentary on Collatikaram. Sri Ganesa Ayyar, the great scholar of Jaffna, unfortunately no more with us, has brought out a scholarly edition of Cenavaraiyar's commentary with valuable foot notes. Kantaswamiyar, a scholar himself, trained under Aracanacanmukanar, brought out an edition published by South India Saiva Siddhantha Publishing Society, which has now issued a second edition with notes this time by Bhuvarakam Pillai. Karantai-t-tamil-c-Cankam which, under the leadership of Umamakeswaram Pillai, worked for Tamil culture and research, printed for the first time Teyvaccilaiyar's commentary on Tolkappiyam. The commentary of Kallatar was printed in the pages of Nanacampantam by Sri Mahavidwan S.Dhandapani Desikar, but earlier to that attempt, Sri Namaccivaya Mutaliyar himself started printing Kallatdam in a book form but unfortunately it has not completed and only a few printed forms are available which were exhibited by the Saiva Siddhantha Publishing Society on the occasion of the release of their 1008th Publication.

III.

The advisory committee appointed by the Government of recommending Manuscripts to be printed by the Madras Government Oriental Manuscripts Library recommended the publication of Kallatar's commentary on Tolkappiyam – Collatikaram. The present writer was requested to edit and a fair copy of the Manuscript was sent to him for being printed. He felt his function as an editor did not consist merely in sending to the press the Manuscript prepared by the copyists of the Library and certified to be correct. He therefore, went about collecting the Manuscripts. The Library itself got for him a copy of the Manuscript available in the Maturai-t-tamil-c-Cankam Library. Mr. S. Rajam of Murray and Company, arranged for the collection of this fair copy with the Cadjan leaf Manuscript containing the commentary of Kallatar, available in the Kalaksetra Library, Adyar, a manuscript belonging to Dr. Swaminatha Iyer. There was also another copy of the commentary which came into the Oriental Manuscripts Library from Bavanantam Pillai's collections. Though Namaccivaya Mutaliyar's edition was not available at that stage, Sri Venkatarajulu Reddiyar kindly gave his copy of that commentary. It was prepared from the Manuscripts on the basis of which Namaccivaya

Mutaliyar's edition was finalized. He also kindly gave the pages of the Magazine nanacampantam containing the Kallatar's commentary. After the present edition was prepared and when the present writer came to serve in the Annamalai University, another copy of Kallatar's commentary became available in the Annamalai University. The readings available in this last Manuscript could not be used in this edition. Therefore they are given later in this Introduction itself. There was also a copy of the commentary prepared by the present writer from the Manuscript copy available at the Manuscripts Library. The Manuscripts Library had an old Manuscript from which another copy was prepared and it is stated there in that a portion of the work had been corrected by comparison with the printed commentaries of Cenavaraiyar and Naccinarkkiniyar.

For convenience of reference these various manuscripts and printed works have been given Roman numbers in the foot notes where variant readings are noted. These are explained below.

[a] I is the original paper Manuscript in the Oriental Manuscripts Library. The paper used to look like newsprint and is already giving way crumbling to pieces in some places.

[b] II is a copy made from the above. But as already stated, the first portion has been corrected not on the basis of any other Manuscripts of Kallatar's commentary but on the basis of printed editions of other commentaries. This manuscript is in a good condition of preservation. The hand-writing is much better than what is found in the first manuscript. It was this manuscript which was sent to the present writer duly copied and certified as correct, for being sent to the press. Simply because it was corrected by the copyist, it was not taken as the basis though the corrections in many places seem to be justified. But as faithfulness to the Manuscripts should be the first duty of the editor, the Present edition, has relied upon No. I. as the basic text. At the end of the commentary on sutram 254 this manuscript states that thereafter the rest is not available, though on the basis of No. I. it gives a few broken lines.

[c] III is the paper manuscript coming from the Bavanantam Academy. The second part of this volume is unfortunately not available and the first volume stops in the middle of the commentary on sutram 225. [With the end of the line 12 of pp. 300 of this edition; vide foot note 27 on that page.] The first volume is in a good condition of preservation and its handwriting is legible and good.

[d] IV is the Ms. Obtained from the Maturai-t-Tamil-c-cankam Library. It is a copy made from No. I and not from No. II. Therefore, this must have been prepared before No. II was prepared. But this is not a carefully-prepared copy. Many lines have been left out by the copyist. This is not helpful except in a few cases where portions in No. I have crumbled to pieces.

[e] V is the Ms. Copy prepared by Sri Venkatarajulu Reddiyar. It is written in the beautiful hand writing of Mr. Reddiyar himself. He has made his own corrections, but these corrections can be identified as may be seen from the foot notes to this edition. This stops with the end of the commentary on sutram 254. This agrees more with III.

[f] VI is the portion of Kallatar's commentary printed in the issues of Nanacampantam by Sri. S.Dhandapani Desikar. This edition is prepared on the basis of No. II. But Sri. Desikar has made many alternations which are probably required for making any sense of the text in each places.


[g] VII is the Ms. Copied from No. II by the present writer, who has made his own corrections wherever he thought it necessary. This stops with sutram 254.

[h] VIII is the Ms. which belonged to Dr. Swaminatha Iyer and which is now available at the Kalaksetra Library. This has been responsible for restoring some of the portions not available in other copies. On the Ms. there is a statement that it is the copy of Satacivam Pillai of Jaffna, who was himself a disciple of Arumuka Navalar. This also stops with the commentary on sutram 254.

[i] IX is the Ms. copy available at the Annamalai University Library. But this is only the second volume of the commentary. It begins with the sutram 107 and its commentary. It is written on good paper which resists decay. As already stated this was not available when the present edition was printed and therefore this is utilized in an Appendix hereto. This Manuscript stops with words "ariccollina –p-pinvarum collatu" on line 1 if page 344 of the present edition.

[j] X is the printed edition prepared by the late scholar C.R.Nanaccivaya Mutaliyar. But only a few forms are available.

[k] XI is the Ms. on whose basis the above X was prepared. This was also not available, but as already pointed out above, V was prepared from this XI.



The manuscripts may be arranged in the form of genealogical tree given above. Under the circumstances explained above it was not possible to reconstruct the manuscripts and then to proceed with the edition. This has therefore to be done at a later date.

These are all the editions and manuscripts which came to the knowledge of the present writer. It is unfortunate that other manuscripts which must be in existence have not been available. The present writer will be grateful to those who can send in the manuscripts of this work in their possession so that they can be used at least in the second edition, with their help being gratefully acknowledged.

The editor has not altered a single letter except on the authority of any original text. Naturally the texts like II, VI and VII could not be treated as basic texts for they have admittedly altered the texts as found in No. I and No. II. In the result only the readings in I, III and V and VIII have been studied for preparing the text and whenever one of the readings therein was found preferable, the editor has adopted it. If such help was not forthcoming from these basic texts he has left the reading as it is without trying to change it. But the footnote mentions all the readings, even those from altered texts and sometimes he has pointed out that such readings might have been the original. He has followed this policy even with reference to the quotations found from classics, without taking the liberty of correcting them on the basis of printed texts available from them in the hope that these variant readings even when not clear and sometimes full of mistakes may help scholars

to find out for themselves the correct readings for the text quoted. He has in the footnotes pointed out the ambiguities possible in the scripts which may help to explain the different readings. A book on Paleography may make use of the explanations. It is unfortunate that it is not possible to give the Photostat copies of at least a few specimen leaves from these various manuscripts. The editor has not refrained from giving even what may appear to be absurd and impossible readings when they are so found. For one thing it is impossible to say that these may not be required at a later stage of research. We have only to note how readings rejected as absurd being welcomed by recent researches on the texts of Shakespeare. For another, these mistakes even if they are such, throw some light on the pronunciation habits of the copyists and on the writing system of their day. This will be helpful to those who write the history of the colloquial Tamil language and the History of Tamil Writing System.

It is unfortunate that we know precious little about the commentator Kallatar. We have a poet of this name in the Cankam Age. There is another as the author of Kannappar Maram found included in the eleventh Saiva Tirumurai. There is also the author of the poetic work Kallatam, who probably, came a little later. The author of our commentary is probably the fourth person of the same name of literary eminence. Kallatam is referred to as the name of a place by Manikkavacakar in his Tiruvacakam. Perhaps, this name has therefore nothing to do with Kallata, found as the name of a great writer in Kashmi Saivism.

Kallatar's commentary is referred to only by Subramanya Dhiksitar in his own commentary on his Tamil Grammatical Work, Pirayoka Vivekam. He belongs to the early years of the eighteenth century. That fixes only the lower limit for the age of this commentary Naccinarkkiniyar who refers by name to Cenavaraiyar and Ilampuranar does not mention Kallatar. But it must be said he does not mention the name of every one whose theory he criticizes or refers to. But the commentary, as it stands today, is full of passages from Ilampuranar, Cenavaraiyar and Naccinarkkiniyar and in many places the language of the commentary cannot be on any grounds be assigned to any age older than Naccinarkkiniyar's.

There is however, one important statement to be made. As one knows very well from the commentary on Iraiyanar Akapporul, a commentary can be handed over as a tradition by word of mouth from teacher to student for many generations. In such a case one cannot say that the particular words in which the interpretation is written down at a later date where the very words

used by the earliest authors. Here one can be sure of only the general idea; but even there, there is no guarantee that they are really ancient; for, the tradition naturally makes subsequent improvements elaborations and alternations even with reference to these general ideas. In such a case one is justified in taking the written commentary when available as the culmination of the tradition of a school rather than of any single author. In this sense, it may be possible to assign this commentary to one such tradition, specially characterized by the thoughts referred to as Kallatar's in Pirayoka Vivekam, whereas in other cases the teachers of that tradition must have accepted the ideas of other commentators according to their own likes, and dislikes, sometimes accepting the view of one commentator and at other times, the view of other commentators, who all necessarily must have become famous by the time of this commentary came to be reduced writing in the sixteenth or seventeenth Century after Naccinarkkiniyar. Naccinarkkiniyar thus will fix the upper limit for this written form of commentary, though not for the tradition of this commentary itself.

The first sutram has an elaborate commentary following probably the style of the commentary on Iraiyar Akapporul. How far this goes back to the original tradition one cannot now assert. The various copies of the commentary itself seem to show that much emphasis was not placed on copying or preserving the exact words. One has only to refer to the beginning portions of every one of these sutras which goon varying.

“என்பது சூத்திரம். இச்சூத்திரம் என்றுதலிற்றோனின் - உணர்த்துதல் நுதலிற்று இதன் பொருள் - என்றவாறு”

This is one way of writing. The other way for instance in V in the first half is to write this இதன் பொருள்; in the second half to write this உரை [in the present edition of Ilampuranar certain views attributed to உரையாசிரியர் by Cenavaraiyar are not found there. But in Kallatar's commentary a few are found, for instance. See p. 17 lines 4-17 on Cuttiram 4.

On this basis one should not argue that Kallatar is the உரையாசிரியர் referred to by Cenavaraiyar. The real explanation probably is that in the present available edition of Ilampuranar the particular passages are missing whilst they were there when Kallatar took those passages from the Ilampuranar's commentary available to him.

It has been stated above that there are portions in Kallatar's commentary which seem to be echoes from other commentaries. Here in below are given such portions with corresponding references to other commentaries.

சூத்திர எண் (1)	இந்த அச்சு நூலில் காணப்படும் பாடம் (2)	In the Ms. of Annamalai University அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பிரதியில் காணப் படும் பாடம். (3)
107	என்பது என் நுதலிற்றோ எனின்.	எனின்.
107	ஒழித்து ஒழிந்த வேற்றுமை	ஒழித்து ஏனை வேற்றுமை
107	உணர்த்துதல் நுதலிற்று	உணர்த்திற்று
107	உருபுகள் ஜந்தும்	உருபுகள் ஜந்து
107	சொல்லிவரும் வழக்கு முறைமைக் கள்	சொல்லிவரு வழக்கின் முறைமைக்கள்
107	... காணாமையிற்	என்பன காணாமையிற்
108	கருவி என்றா	கருவி என்றாவின்ன
108	தொழிலினையும் தொழில் நிகழ்த்தும்	தொழிலினையுமத் தொழிலை நிகழ்த்து
108	அதற்கு இனமாகிய	அதற்கு இடமாகிய
108	இது எனு . . . பயமாக	இது பெறு பயமாக
108	செய்ப்படு பொருளும்	செய்ப்படு பொருள்
108	வேற்றுமைளொடு வருவது	வேற்றுமைகளோடு தொடர்ந்தே வருவது
108	இது கூறிய	இக்கூறிய
108	என்னும் இவ்விரண்டு	என்னுமிரண்டு
109	அனைமரபினவே	அனைய மரபினவே
109	எழும் அம் மரபிற்றொக்க	எழும் தம் மரபிற்றொக்கு
110	எறு	எறு
111	தம்மொடு சிவணல்	தம்மொடு சிவணின
111	ஒப்பில் வழியாய் நின்றன	ஒப்பில் வழியாய் நிற்பன
111	கருதின் அது	கருத்தினது
111	போற்றல் வேண்டும்	போற்றவேண்டும்
111	பாதுகாத்து ஒழுகுதலை	பாதுகாத்து ஒழிதலை
112	பொற்றொடியைத் தொட்டாள் என இரண்டாவதன் பொருள்மைத்து	பொற்றொடியைத் தொட்டாள் என விரண்டாவ தன் பொருள்மைத்து
112	உணர்த்திசோரே	உணர்ந்திசோரே
113	ஆகுபெய்ரோடு	ஆகுபெயர்களோடு
113	வரையறைக் குணர்த்தினான்	வரையறைக் குணர்த்தின

113	வேறு பிற	வேறு பல
114	பகுப்போல் வானை	பகுப்போல் வானை
114	சொல் எனவும் பொருள் எனவும் கூறிய	சொல் எனவும் இவ்வாறே அவற்றைக் கூறிய இலக்கணாங் களைக் கூறிய
114	இவ்வோத்தினுட் . . . துவும்	அவ்வோத்தினுட் கூறிய தென்னை எனின் இதுவும்
116	ஈண்டுக் கூறியவாறு	ஆண்டுக் கூறியவாறு
119	ஏகராத்தோடு	ஏகராத்தோடு
122	ஈகாரமாதல்	இகரவிகாரமாதல்
122	தொழி இஇஇ	தோழி இஇஇ
128	அண்மைச் சொல்லிற்	அண்மைச் சொலிற்
134	விளிகோள்	விளிகொள்
134	தான் என்பதுவி . . . நுதலிற்று	விரவுப்பெயர் அன்றோ
139	ஏலாது என்னுதல் நுதலிற்று	எலானன
139	ஏலா என்றவாறு	ஏலாவன - று
142	ஏமாள் கோமாள்	எமாள் கொமாள்
146	லகர ஈற்று எகராற்று	லகார ஈற்று எகார ஈற்று
146	கோஒழன்	இச்சொல்லில்லை
146	எகர ஈற்றின் மேல் ஆகாதோ	எகார மேற்றாகாதோ
146	லகார ஈற்று	எகாரவிற்று
147	விளக்கும் காலத்து	விளிக்கும் காலத்து
148	விரவுப் பெயரும்	அஃறினை விரவுப் பெயரும்
148	கொள்க . . . புள்ளி ஈநாகவின்	கொள்க மேனின்றது புள்ளி �நாகவின்
148	பெற்றி . . . த்தற்கு	பேற்றினை நன்கு விதித்தற்கு
149	விளக்கும் காலத்து	விளிக்கும் காலத்து
150	வினித்திறத்தொ . . . படுவதோர்	வினித்திறத்தோடு படுவதோர்
151	எனப்பட்ட	என்று சொல்லப்பட்ட
151	ஆசிரியர்	ஆசிரியன்
152	பெயர்வினைகளை அடுத்து	பெயர்வினைகளை அடைந்து நின்று
152	வழு . . . னறு	வழக்கல்லவென்று
152	விளக்காவே எனின்	விளக்காவால் எனின்
152	நன்மக்க . . . என்பது	நன்மக்கள் வழக்கல்லான்பது
153	அப்பொருளை அறியப்படாது	பொருள்களே அன்றி
153	தெரிதலே	திரிதலே
153	பொருள்மை . . . மிச்	பொருள்மைத்தும் வழிச்
156	எழுகூற்றதாகிய	எழு கூற்றதாகிய

158	பிரிந்த	பிறிந்த
159	ஓருத்தி . . . எனப்பால்	பலஎன்று முயர்த்திணைப்பால்
161	எல்லீரும் என்னும் பெயர் நிலைக் கிளவியும்	இவ்வரி இல்லை
162	உண்டவன் என்றாற்போல் வன	உண்டான் தின்றான் என்றாற் போல வன
170	பலர்வரை கிளவி	பால்வரை கிளவி
170	அன்ன மரபின் விளைவயினான	இவ்வரி இல்லை
178	அவை	ஆவை
186	நீ வந்தாய் என வரும் இது பாற்கும் உரித்தாயவாறு கண்டுகொள்க	நீ வந்தாய் என உயர்தினை ஆன்பாற்கும் பெண்பாற்கும் அஃறினை ஒருமைப் பாற்கும் உரித்தாயவாறு கண்டு கொள்க.
187	உயர்தினைப் பெண்பன்மையினையும் ஆண்பன்மையினையும்	இவ்வரி இல்லை
188	செ . . . பெயர்	சென்றது விரவுப் பெயர்
188	ஒரு சொல்லுதற் கண்ணேயோ எனின் இரு சொல்லுதற் கண்ணே	ஒரு சொல்லுதற்கண்ணேயோ இரு சொல்லுதற்கண்ணே
188	மற்றைப்பால் . . . பாற்பெறப்படுகின்றது	மற்றைப்பால் தந்திரவுத் திவகை யால் பெறப்படுகிறது
188	பாலதிகாரத்தே	மற்றிதனை உயர்த்தினை அதிகாரத்துட் மேற்கூடி
189	முற் கூறிய	
190	என்று . . . பால் தெரிய	என்றும் தத்தம் சொலமுடி பால் தெரிய
190	கருதற் பாலதல்லதோர்	புகுதற் பாலதல்லதோர்
191	பெண்பாற்பொ . . . குஹிய	பெண்பாற் பொருளிடத்தப் பெண் பாற்குரிய
192	செய்யுளுள் திரியும் என்பது	செய்யுளுளுரித்தாமாறு
193	செய்யுளுள் கிளக்கும்	இவ்வரி இல்லை
193	இயற்பெயராகிய . . . யுனர்த்தாது	இயற்பெயராகிய . . .
193	அஃறினைப் பொருள்	அஃறியையே
193	மக்களை . . . கூறுதல்	மக்களைடைய பெயராற் கூறுதல்
194	செ . . . தாது	தினையை உணர்த்தாது
194	. . . ஊரன்	வெற்பன் சேர்ப்பன் நாடன் ஊரன்
194	வில் . . . தினை	விலக்கல் வேண்டாளனின் உயர் தினை
194	ஜயறுவானாயினு . . . று	ஜயறுவானாயினும் என்று ஜயந்தீர் கூறிற்று
195	இலக்கணம்	இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று

195	அறுவகை உருபினையும்	அறுவகைப்பட்ட உருபினையும்
195	குத்தி... மன்றது	குத்திரத்துப் பெயர்க்கிறாளன்றுது.
195	என்பாரும்.. இரண்டே என்பாரும் என	என்பாரும் இறப்பும் எதிர்வும் என இரண் பெட்பாரும் நிகழ்வு ஒன்றே என்பாரும் என
197	காலத்திற்குப் பினைக் குறிப்பிற்கும்	காலத்திற்குப் பெயரும் முறையும் முக்காலமும் வினைக்குறிப் பிற்கும்
197	தோ... என்றவாறு	தோன்று நெறிக்கண் என்றவாறு
197	வினை... டாமையான்	வினைக்குறிப்பிற்காலம் புலப் படாமையான்
198	முறைமை... ததொடு வருகின்ற	முறைமை படத்தோன்றி காலத் தொடு வருகின்ற
198	நெறிக்க	நெறிக்கண்
198	... பற்றி	அதிகாரம் பற்றி
199	கடதற என் கிளவியும்	கடதற என்னும் அந்நாற் கிளவி யொடு ஆடியென் கிளவியும்
199	குறிப்புவினையும்... நிலைவினை	குறிப்புவினையும் என இருவகைத்து அவற்றுள் தெரிந்தெல வினை
199	தன்மை... அவற்றுள் உளப் பாட்டுத் தன்மை முன் உணர்த்திய தொடங்கினான் என உணர்க	தன்மையும் தனித்தன்மையும் என இருவகைத்து அவற்றுள் உள்பாட்டுத் தன்மை இச் சூத்திரத் தான் முன் உணர்த்திய தொடங்கினார் என உணர்க.
199	சொ... படுகின்ற	சொற்களும் கடதறக்கள் என்று சொல்லப்படுகின்ற
199	அம்... தாய் வரும்	அம்முத... என விருவகைத் தாய் வரும்.
199	நிற்கின்... னம்	நிற்கின்... உண்ணாவிருந்தனம் உண்ணா கிடந்தனம்
199	உண்டனம் அல்லம்	உண்டனம் அல்லம் என்றாற் போல
199	வாய்ப்பாட்டான் மறுத்து	பிற வாய்ப்பாட்டான் மறுத்து வருதலும் உண்டெனக் கொள்க
199	உண்டாமல்லேம்	உண்டாமல்மேல் என்னும்
199	மறைவாய் பா... ந்நாற்கிளவி	மறைவாய் பாடும் உணவேல அறிக அந் நாற்கிளவி
199	உம்மையினைத் தொகுத்து ஒடு விரித்தான்	உம்மையினைதொடு விரித்தான்
200	சொ..... போல	சொல்லுமுன்னையனபோல
200	உன்கு... என வரும்	உன்கு உன்கு வருதுசெறு என வரும்
200	எ... சிறுபான்மை	எனையவற்றிற்கும் சிறுபான்மை

200	அழுகு	அழுகு
200	ஒழி	ஒழிந்தவற்றிற்கு
200	உண்ணாநிற்றி	உண்ணா நின்றி வென் உண்சின்றிவென்
200 உண்டேனல்லேன்	உண்டேனல்லென், உண்டே னல்லேன்
200	முன் சூத்திரத்து	மேல் சூத்திரத்து
200	எனவு .. பல்,	என உணர்க இனி அல், உண் பல்
200	என்றா ... வாய்ப்பாடு	என்றாற்போல இம் மறை வாய்ப்பாடு
200	மேற்சொ . . . னுள்ளும்	மேற்சொல்லப்பட்ட வேழிற்றுள் ஞும்
200	என்ப . . . பதும்	என்பதனால் செய்கும் என்பதும்
200 காயான்	ஓதினாற்போலும் நோ கோ யானே
202 தினை	உயர்தினை
202	பாலிட . . . உணர்த்தும்	பாலிடத்துப் படர்க்கையை யுமனர்த்தும்
202 காலத்தும்	இந்நான்குவீறு முக்காலத்தும்
202	உண்கின்றிலன் உண்ணலன்	உண்கின்றிவென், உண்பன், உண்கு வன் உண்ணலன்
202	உண்குவாள் உண்ணாள் என வரும்	உண்குவாள் . . .
203	பல்லோர் மருங்கிழ்ப்பார்க்கைச் சொல்லே	பல்லோ.....
203 ணை	படர்க்கைப் பன்மை வினை
203	காலத்து . . .	காலத்து இரு வகை
203	என வரும்	என
203	உண்ணாநிற்ப .. பாடும்	உண்ணா நிற்பவென நிகழ் கால வாய்ப்பாடும்
204	பிறமுற் . . . பெய்ரொடு	பிறமுற்றுச் சொல்போல பெய்ரொடு
204 தார்	ஆர்த்தார்
204	இனி . . . காய	இனிநின் நின்றுறும் வருவித கீய
204 ங்கோளிற்கு	காண்கவென்னும் வியங்கோளுக்கு
205 ருமையும்	பன்மையும் ஒருமையும்
205 டு	பாடமுழன்டு
205	ஈறெட்டு . . . வான்	ஈறெட்டும் அக்சொல்லுவான்
205	பதி . . . இப்பதினொள்றுள்	பதினொன்று இ பதி னான்றுள்
205	ஒருமைச்சி . . . என	ஒருமைசிறப்பில் என
205	மார்	யார்
205	எ . . . ஈராய்	என்பதனான் ஈராய்

205	பிறவற்றை . . . டடி	பிறவற்றையும் கூட்டி
205	வரையறுக்கப் . . . ன்றொழிந்தான் போலும்	வரையறுக்கப்படான் ஒழிந்தான் போலும்
206	மேற் கூறியவற்றுள் உளப் பாட்டுத் தன்மைச் சொற்கள்	மேற்கூறப்பட்ட இருபத்து மூன்று ஞானங்கும் பன்மையை உணர்த்தும் தன்மைச் சொற்கள்
206	அவ்விரு . . . அம் மூவகையும்	அவ்விருவரையும் உளப்படுத்தும் உளப்பாடும் என மூவகைத்து அம்மூவகையும்
206	உடையன என . . . விதி . . . என்பது	உடையவென விதாதறிவித்தவாறு திரிபென்பது
206	தொழிற்பெயர் . . . திரிபு	தொழிற்பெயர்க்கடியாகிய திரிபு
206	திரி	திரியுமாறு
210	ஒன்றாக . . . பண்பு	ஒன்றாக ஒதாது நிறப்பண்பு குணப்பண்பு
212	அவ்வ . . . எல்லா	அவ்வவ்வொற்றொடு எல்லா
212	எக்காலமும் . . .	பிற்காலமும் உன்குவ தின்குவ என வசரம் வந்தவாறு
213	ஒட்டாமையும்	ஒட்டாமையும் (தவறு)
216	. . . செய்து	கரிது கரிய செய்து
216	குறுங்	குறுங் கோட்டது குறுங்கோட்டன
216	வரும் . . . டயன	வரும் உடையது உடையன
217	உடைத்து . . . சிறிது	உடைத்து கரிது சிறிது
219	உண்ணானிற்றி	உண்ணானின்றி
220	கெள (தவறு)	கேள்
220	வெண் . . . னின்	வேண்டா எனின்
236	தாயைக் கொன்றான் நிரயம் புகும்	இவ்வரி இல்லை
239	மா	மாராய
246	செய்யுளிடத்துப் பொருளின்றி நிலைத்தே என என்கிளவி	பொருளின்றி நிலைத்தே . . . கிளவி

கு. 1

வழுவமையாச் சொல்லிற்கே இலக்கணம் கூறவேண்டும். ஏழு வழுவகுத்துக் கூறினால் வழு விலக்கணம் எவ்வாறு வழுவமையாச் சொல்லிற்கு இலக்கணமாதல் கூடும்? வழுப்போல வருதலாகாது என இன்மை முகத்தால் அல்லது எதிர் மறைமுகத்தால் கூறியதாக இவ்வழு வாராய்ச்சியைக் கொள்ளுதல் வேண்டும் என்பது இந்த உரைப்பகுதியின் பொருளாகும்

என்னுதல் என்று கூறுக.

சு. 1

எழுத்தோடு புணர்ந்து பொருளாறிவிக்கும் ஒசை இலக்கணத்தில் ஆராயப்படுவதுதான் இயல்பு. எழுத்தோடு புணர்ந்தே (புணர்ந்திருந்தும்) பொருளை வலியுறுத்தாது வருவனவற்றையும் இவ்வதிகாரம் ஆராய்வதாகக் கூறுவது ஐயத்தை விளைவிக்கின்றது. இவற்றை வழுவெனக் காட்டி ஆராய்கின்றது போலும்.

சு. 1

இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் - இதனை “இவ்வோத்து என்ன பெயர்த்தோ?” என்ன - என்பதாகக் கொள்க. இந்த உரையில் இவ்வாறு கேள்விக் குறியோடு முடியும் சொற்றொடர்களை “ ” இக்குறியீடுகளின் இடையே வருவன வாகக் கொள்க. 6-17.

சு. 1

பிற ஒத்துக்களில் (இயல்களில்) சொற்கள் பொருள்கள் மேலாயும் நின்றபோது அவற்றின் இலக்கணங்களை உணர்த்தினார். ஆனால் சொற்கள் பொருள்கள் மேலாமாற்றையே இந்த இயல் விளக்குகிறது.

8-எப். 1.65.111. வகைய லல்லதில்லை என்றிருக்குமானால் இரண்டு லகரத்திற்குமேல் மூன்று லகரம் எண்ணிக்கையில் தவறி எழுதிவிட்டதாகக் கொண்டால் இப்பதிப்பில் கொண்ட பாடமும் அதனால் ஒத்துப்போகும். இதனையே அடிக்குறிப்பு விளக்குகிறது.

சு. 1

என்றார் என்றப்பாலதனை - இங்கு னகரத்தின் மேற்புள்ளி பழைய ஏடுகளில் இருப்பதற்கில்லை. எனவே அதனை உயிர் மெய்யாகக் கொள்ளலாம். அடுத்து றகரத்திற்குப் பதிலாக இரண்டினைத் தவறாக எழுதியதாகக் கொள்ளலாம். அப்போது “என்றார் என்பாலதனை” ஆனால் கிடைத்த பாடங்களி லெல்லாம் அச்சிட்டபடியேயுள்ளமையால் அவ்வாறே பதிப்பிக்க வேண்டியதாயிற்று.

சு. 1

ஒரு சூத்திரத்தில் பல சொற்றொடர்கள் வரலாம். அப்போது பொருட்படை அல்லது பொருட்படுத்துவது என்று கூறக்கூடிய வினைக்சொல் சொற்றொடரில் ஈற்றில் வரும். அவ்வாறு ஒரு வாக்கியம் முடிந்தபின் மற்றோர் வாக்கியம் வருமானால் முதல் வாக்கியத்தின் ஈற்றுச் சொல்லிற்கும், இரண்டாம் வாக்கியத்தின் முதற்சொல்லிற்கும் பொருள் தொடர்போ அஃதாவது பொருளியைபோ அல்லது சொல்லியைபோ இருப்பதற்கில்லை. இக்காலத்தில் இதனை அரைப்புள்ளி இட்டு விளக்குவோம்; முழுப் புள்ளியிட்டால் சூத்திரம் ஒன்றாமாறில்லை.

கு. 4

இவ்வெளி-இவ்என்பதற்கு இவையென்றே பொருள். 13-எப். எண் 1.98 கூடியதுபோல் இங்குக் கொள்ளலாகாது.

கு. 7

இவ்வரி இங்கு உதாரணமாமாறு இல்லை. “ஆர்த்தார் கொண்டது வந்தார்” என்பதோடு சேர்ந்துவந்த செய்யுப்பகுதி ஆகலான்.

கு. 11

கீழ்க்குறிப்பில் கொண்ட பாடம் பொருந்தலாம்.

கு. 15

முடங்குத்திற்று - முடங்கிற்று

கு. 16

உண்டேனும் என்பது உண்டேலும் என மாறியது உரையைப் படி செய்வார் காலத்தா உரையெழுதிய காலத்தா என்று ஆராய்தல் வேண்டும்.

கு. 17

சோழநாடு, அருமருந்தனான் முதலிய போல இலக்கண “வாய்பாடு அமைந்த வழக்குகளும் உள்வழி அருமருந்தான், சோணாடு எனச் சொற் சிதையவும் வருவன் இலக்கணத்தோடு பொருந்தா மருஉ வழக்கு அல்லது மருஉ வழக்கு எனப்படும்.

கு. 25

பின்னும் வினையியலுள் அன்மை இன்மை என்பவற்றைப் பண்புப் பெயராகவே கொள்வர். 263-ஆம் பார்க்க.

கு. 32

ஜந்தெருது உடையவளொருவன் தன் ஏருதுகளை அவற்றைக் காப்பவனிடத்தில் கொடுப்ப, பின்னர் அவற்றில் ஓரெருது காணாமற் போய்க்கெட்டது. அதனைக் கூறவந்த காப்பான் “ஓன்று கெட்டது” என்று உடையவனிடத்துச் சொல்லினான். அவ்வாறு சொல்லினதை யடுத்து எருதினைஉடையான் “வெள்ளையெருதோ காரெருதோ கெட்டது” என்னும் ஜயந்தீர்தற்பொருட்டு “அவற்றுள் யாது” என்று வினாவுதலே இங்குக் குறிக்கப்படுவது. நடு என்பது 5-ஆவது வரியில் நடு என உள்ளது விளங்கவில்லை; இடையென்று இதனைத் திரித்தும் பயனில்லை. சொல்லுவது உடையானிடையேயன்றிக் காப்பானிடையேயன்று. எல்லாப் பிரதிகளிலும் இங்கே எழுத்துக்கள் இருத்தலால் 5-ஆம் பிரதியின் பாடத்தைக் கொள்வதற்கில்லை. “கேடு” என்று இருக்கலாம்.

கு. 41

கொள்ளப்படும் என்பதனைக் கொள்ளுதல் வேண்டும் என்று பொருள் கொள்க. இல்லையானால் அவற்றை என்பது தவறும். இது திருக்குறளிலும் வரும் வழக்கு.

கு. 58

என்னைனன வரும் இரண்டிலொன்று மிகை போலும்.

கு. 58

இந்தச் சூத்திரத்தில் வரும் காலம் முதலியனவும், முன் சூத்திரத்தில் வரும் குடிமை முதலியனவும் உயர்தினைப் பொருளில் வந்தும் அஃறினை முடிபு கொள்ளுகின்றனவாதவின் இரண்டையுமொன்றாக்கி ஒரு சூத்திரமாக ஓதாதது என்னை எனக் கேள்வி எழுகிறது. குடிமை முதலியனவெல்லாம் பண்படியான் நின்று பண்புடைய பொருளைக் குறித்து அப்பொருள் மேல் நிகழ்கின்றன (வருகின்றன). ஆதவின் அவற்றை முன்னத்தினுணருங்கிளவினை ஒருவகையாக்கி அவ்வாறு முன்னத்தினுணரப் படுவனவாகக் கிளவாது வரும் காலும் முதலிய பெயர்களை வேறோர் வகையாக்கி ஆசிரியர் கூறினார் என்பது அக்கேள்விக்கு விடை. ஒன்பதாவது வரியில் ஒருவகையாற கிளவாது வரும் என்ற பகுதி விளங்கவில்லை. “ஒருவகையாக்கிக் கிளவாது வரும்” என்று பாடம் கொள்ளவேண்டும் போலும்.

கு. 63

பொருள்நிலை என்பது பொருள் நிலைமை என்றிருக்கலாம்.

கு. 71

கல்லாடர் விளக்கம் பாராட்டற்குரியது

கு. 71

அன்றித்தானே என்பதில் தானே அசைபோலும்.

கு. 72

இது வினைக்குறிப்பு என்பது அங்கு வேண்டாத வரிபோலும் இங்கே 10-ஆம் வரி “இது வினைக்குறிப்பு” என வருவது தாயைக் காதலன் என்பதோடு மட்டும் செல்லும் போலும். இல்லையானால் செய்யும் என்னும் முற்று குறிப்பு வினையாகவும் வருளனக் கொண்டார் என்று கூற வேண்டி வரும்.

கு. 76

முதல் என்பதற்கு இத்தோட்டம் என்ற பொருளை உய்த்துணர் என்கிறார் உரையாசிரியர் எனலாம்.

கு. 77

“” திசைக்கு என்பது உருபாகாதே, வரும் உருபிற்கு கண் முதலான. “வடக்கண் வேங்கடம் முதலிய இடங்களில்” திசைக்கூறு என்ற பொருளைக் குறிக்கும் என்பதைச் சுட்ட; “தேவகை . . . திசைக்கூறு இது பொருள்” என்று எழுதுகிறார்.

கு. 77

“ஓரிடங்களையும்” என்பது “ஓரிடத்தையும்” என்றிருந்தால் பொருள் விளங்கும். “அல்லனவோ இடங்களையும் வரையறுத்து” என்றுமிருக்கலாம்.

கு. 101

“தொக்க நில்லா” இது தொக்கு நில்லா என்றிருத்தல் வேண்டும்.

கு. 110

ஆகுபெயரையும் அன்மொழித்தொகையையும் ஓசையால் வேறுபடுத்து கின்றார் வாக்கியத்தில் வாராதபோது போலும்.

கு. 179

ஒன்று - ஒன்றன்பால்

கு. 184

சென்றமையின் - எல்லாம் என்னும் சொல் மேலே கூறியபடி உள்ளூறுத்தாது - உள்ளூறுத்தது;

“அஃநினை மொழி கூறாமையின் அஃநினைத்” இத்தொடர் பிற இடங்களிலிருந்து இங்குத் தவறாக எழுதப்பெற்றது போலும்.

கு. 187

விடுபட்ட பகுதிகளில் சிலவற்றைப் பின்னே அனுபந்தத்தில் காண்க.

கு. 210

சொல்லினை - குறிப்பாய்த் தோன்றும் என்பான் குறிப்பொடு தோன்றும் என்றான்; காலம் ஆகுபெயராகாது தன்னையே குறிக்கலாம் என்றபடி: முன் வினைக்குறிப்பு (காலம் குறிப்பு) என்பதற்கும் இங்கே குறிப்புவினை (குறிப்பே காலம்) என்பதற்கும் வேற்றுமை இல்லை.

கு. 211

வன்மை, வலிமை என உருவம் வேறுபட்டமையால் பொருளும் நாள்டைவில் வேறுபட்டது.

கு. 227

“சினைவினை முதல்வினையொடு” என்பதுபற்றியே இங்கு எழுந்தது ஆராய்ச்சி. அவ்வாறானால் ஓர் ஜயம் எழுகிறது. “முதல (சாத்தன்)

எழுவாய் வேற்றுமையாக வாராமல் வேறு வகையாக வருவதும் உண்டு. சாத்தனது கையிற்று வீழ்ந்தது என வரும் வினைமுடிபு இச் சூத்திரத்தின் விதிகொண்டு “சாத்தனது கையிற்று வீழ்ந்தான்” எனக் கொள்ளவும் கூடுமன்றோ” என்பதே இங்கெழும் கேள்வி. அவ்வாறு வருதலாகாது என்பது உமைரயாசிரியர் கூறும் முடிபு. சினை முதலொடு முடிதல். இச் சூத்திரத்தின் விதிகொண்டு “சாத்தனது கையிற்று வீழ்ந்தான்” எனக் கொள்ளவும் கூடுமன்றோ என்பதே இங்கெழும் கேள்வி. அவ்வாறு வருதலாகாது என்பது உரையாசிரியர் கூறும் முடிவுஷபு. சினை முதலொடு முடிதல் இச்சூத்திரத்தில் கூறப்பெற்றுள்ளது; அது அங்ஙனம் நிகழ்வது முதல் எழுவாயாகிப் பயனிலையாம் முடிவுகொள்ளும் வழியே என இவ்வுரையாசிரியர் விளக்குகிறார்.

கு. 240

ஆண்டைக்கு - இடைச்சொல்லியலில்.

கு. 240

அச்சொல் அடுப்பானே - அவ்விடைச்சொல் ஆகிய ஒ என்பது வினைமுற்றொடு அடுத்து வருதலாலேயே (அவ்வினைச்சொல் பொருள் மாறுவதால் இங்கு ஆராயத்தகும்.)

கு. 240

ஈண்டைக்கும் - இந்த வினையியலும் ஒரு வழுவமைதி ஆராய்ச்சித்து ஆயிற்று - மறைப்பொருளில் வருவது வழுவெனத் தோன்றினாலும் தெரு வழக்காக உடன்பாட்டுச் சொல் எதிர் அமைந்துகட்டத்தவின் வழுவமைதியாம். ஆதுவின் ஒ என்ற இடைச்சொல் வினைமுற்றோடு அடுத்து நிற்கின்ற நிலையில் வினைமுற்றறப் பற்றிய வழுவமைதி ஆராய்ச்சியின் கண்ணதாக இடம் பெறுவது ஆயிற்று.

கு. 241

பொருட்கண் வரும் வினைச் சொல் என்று கொள்க.

கு. 242

கருத்தா சரும கருத்தா.

- ஓப்பில் வழியான பொருள் செய்குந

பின்னதிகாரத்து - பொருளதிகாரத்து உவமவியலில், உவமவுருபு கூறுமிடத்தில்.

கு. 241 வேறுஉரை336 - 1- 6

இப்பகுதி சிதைந்துள்ளது போலும்.

பிற இடைச் சொற்கள் பொரும்பான்மையனவாக வருதலாலும் இவையும் ஒருசில இடங்களில் பிறஇடைச் சொற்கள் போல வருதலானும் 247-ஆவது சூத்திரத்தின் விதியை இவை பெறுதல் சிறுபான்மையானும் இவற்றைத் தத்தம் குறிப்பிற் பொருள் செய்குநவற்றின் முன்னர் வைத்தார் என்பது கருத்துப் போலும். முன் வருவனவற்றோடும் பின் வருவனவற்றோடும் சேருமென்பதால் சிங்கநோக்காக இவை அமைந்தன எனலாம். சூக்கடாக நியாயம் பற்றித் தத்தம் குறிப்பிற் பொருள் செய்குநவற்றிற்கு முன் வைக்கப்பெற்றன என்பதுமொன்று.

360-15

குறுநில வழக்கு - குறிநிலை என்பது சேனாவரையம்.

360 - 26

கூறை - காறை என்றிருத்தல் வேண்டும். சேனாவரையர் உரை காக்கக்

371 - 10

“முரசு முழங்குதானை மூவருங் கூடி எனவும்” என்பதற்குப் பின் ‘செய்யுள்ளும் வரும்’ என்ற சொற்கள் விடுபட்டுள்ளன.

374 - 4

இயற்பெயர் என்பதற்கு விரவுப்பெயன்று பொருள் கொள்ளப்பெற்றுள்ளது.

388 - 11 -14

வேறோர் வேற்றுமையை இவ்வுரை காட்டுகிறது

391 - 10

கோடு கூரிது - இதன்பின் மாடு போன்றதொரு சொல் விடுபட்டுள்ளது.

407 - 17

“நீ நாற்றமும், நறு நாற்றமும்” என்றிருத்தல் வேண்டும்.

414 - 27

“பண்பன்றித்தொகை” - இது “அன்மொழித் தொகை” என்றிருத்தல் வேண்டும்.

VIII

It is with great pleasure that I acknowledge my indebtedness to the Advisory Committee who entrusted me with this work, to the successive Curators who rendered all the help necessary, to Sri S. Rajam who made it possible for me to collate the present edition with the valuable manuscript of Dr. Swaminatha Aiyar, to the authorities of Dr. Swaminatha Aiyar's Library for allowing this study of collation through my assistant, Sri Venkataramulu Reddiar who so kindly lent me his manuscript copy and his copy of Nanacampantam, to Sri K. Arumugam, M.A., M.Litt., Reader in Tamil, Delhi University, who pointed out the mistakes in the printed text, to Sri P. Arunachalam, Sri E. Annamalai, M.A., Lecturers, Tamil (Arts) Department and Sri G. Vijayavenugopal, M.A., for preparing the concordance of Collatikaram commentaries, to Kumari A. Parameswari and Kumari N. Rajalakshmi, the University Grants Commission Research Scholars for preparing the readings available from the Annamalai University Manuscript, and lastly to the authorities of Annamalai University for permitting to use their valuable manuscript. Nothing in this world is an unmixed happiness. I am very sorry that my good friend Sri Sivaprakasam Pillai, the copyist of the Government of Madras Oriental Manuscript Library who so willingly co-operated with me in collating all the manuscripts and copies, in preparing the copy for print and in correcting, proofs, is not now alive to see this book in its final form. Sri Venkataramulu Reddiar also is no more with us. I owe deep debt of gratitude to them and I only hope their souls will rest in peace and bless this edition now that the book has been placed before the scholarly public.

T. P. MEENAKSHISUNDARAM.

கல்லாடனார் விருத்தி (வேறு உறை)

அும்: முன்று கூற்றுச் சொல்லும் உயர்தினையை அறிவிக்கும் சொல்லாம்.

அவ்வே என ஆறாவதன் பன்மையாகக் கொள்க. (2)

3. ஒன்றிய சொல்லே பலவறி சொல்லிலன் றாயிருபாற் சொல்லினையவ்வே.

எ-து ஆண் பெண்ணாகிய ஒன்றனையும் அவ்விரண்டினது பன்மையாகிய பலவற்றையும் அறிவிக்கும் சொல்லொடு பொருந்திய அவ்விரண்டு கூற்றுச் சொல்லும் அஃறினையை அறிவிக்கும் சொல்லாம்.

உயர்தினையவ்வே, அஃறினையவ்வே எ-து, உயர்தினை என அம் முப்பாற் சொல் அஃறினை என ஆயிருபாற்சொல் என.

ஏ ஈற்றசை.

4. பெண்மை சுட்டிய உயர்தினை மரங்கி னாண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியுந் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியு மில்வென வறியு மந்தந் தமக்கிலவே உயர்தினை மரங்கிற் பால்பிறிந் திசைக்கும்.

எ - து பெண்மைத் தன்மை எய்திய உயர்தினையிடத்து ஆண்மை நீங்கிய பெயர்ப் பொருளும் தெய்வஞ் சுட்டிய பெயர்ப் பொருளும் பாலறிய நிற்கும் ஈற்றெழுத்து இத் தன்மையன் எனத் தமக்கு உடையவல்ல; உயர்தினை முப்பாலினையும் விளக்கும் எழுத்தினையே ஈறாக இசைக்கும்.

‘உ - ம : - பேடி வந்தான், பேடி வந்தான், பேடியர் வந்தார்.

வாசதேவன் வந்தான், திருவினாள் வந்தாள், முட்பத்து மூவரும் வந்தார் எனவரும். உயர்தினை மருங்கின் என்பதனை ஆண்மை சுட்டிய என்று மொழிமாற்றி உரைக்க. அந்தந் தமக்கிலவே என்றதனாற் நாகன் வந்தான், நாகி வந்தாள், நாகர் வந்தார் எனக் தேவரும் மக்களும் அல்லாத நாகர்க்கும் அம் முடிவு கொள்க.

5. னாகா னொற்றே யாரூடு வறிசொல்.

எ - து, நகர வொற்றே ஆண்மகனை அறிவிக்கும் சொல்.

உ - ம : - உண்டான். உண்ணா நின்றான். உண்பான் என மூன்று கால வினையானும், கரியன் செய்யன் எனக் காலந் தோன்றாத வினைக் குறிப்பானும் அறிக.

6. னாகா னொற்றே மகரூடு வறிசொல்.

எ - து.

உ - ம : - உண்டாள், உண்ணா நின்றாள், உண்பாள் என்னும் மூன்று கால வினையானும், கரியள், செய்யுள் என்னும் வினைக்குறிப்பானும் உணர்க.

7. ராகா னொற்றும் பகர விறுதியும்
மாரைக் கிளவி யுப்பட மூன்றும்
நேரத் தோன்றும் பலர்தி சொல்லே.

உ - ம : - உண்டார், உண்ணா நின்றார், உண்பார் என்னும் மூன்று கால வினையானும்; கரியார், செய்யார் என்னும் வினைக் குறிப்பானும் உண்ப, தின்ப, கொண்மார் வந்தார் என எதிர்கால முற்றுச் சொல்லானும் அறிக.

8. ஒன்றறி கிளவி தறட லூர்ந்த
குற்றிய லுகரத் தீற்தியாகும்

உ - ம : - உண்டது, உண்ணா நின்றது, உண்பது; கரிது, செய்து எனக் காலம் மூன்றானும், வினைக் குறிப்பானும், கூயிற்று; தாயிற்று; கோடின்று; குளம்பின்று; உகிரின்று; மயிரின்று என இறந்த காலத்தானும் வினைக் குறிப்பானும், குண்டுகட்டு;

கொடுந்தாட்டு என்ற வினைக்குறிப்பானும் தறடக்களை ஊர்ந்துவந்த குற்றியலுகத்தான் ஒன்றறிசொல் என்று அறிக.

9. ஆ ஆ வ வென வரூஉ மிறுதி
யப்பான் மூன்றே பலவாறி சொல்லே.

உ - ம : - உண்டன; உண்ணா நின்றன; உண்பன; கரிய; செய்ய எனக் காலங்களானும், வினைக்குறிப்பானும் உண்ணா; தின்னா என்னும் முற்றுச் சொல்லானும் உண்குவ; தின்குவ என எதிர்காலத்தானும் ஆக அ ஆ வ என்னும் அம் மூன்று சொல்லானும் பன்மையானும் உணரப்படும் என்று அறிக.

10. இருதினை மருங்கி ணெம்பா லறிய
வீற்றுநின் நிசைக்கும் பதினோ ரெழுத்துந்
தோற்றந் தாமே வினையொடு வருமே.

உ - ம : உயர்தினையிடத்தும் அஃறினையிடத்தும் ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்னும் ஐந்து பாலும் அறிய இறுதியினின்றுணர்த்தும் பதினோரெழுத்தும் புலப்படு மிடத்து வினையொடு நடக்கும். அவையாவன : - னகாரமும் னகாரமும் ரகாரமும் பகாரமுமாகும். தவ்வும் றவ்வும் டவ்வும் அவ்வும் ஆவும் வவ்வும் என இவை முன்சொன்ன சூத்திரங்களின் வினையொடு நடக்குமாறு கண்டுகொள்க.

11. வினையிற் ரோன்றும் பாலறி கிளவியும்
பெயரிற் ரோன்றும் பாலறி கிளவியு
மயங்கல் கூடாத தும்மர பினவே.

எ - து. வினையினாற் பாலறியப்படும் பொருளும், பெயரினாற் பாலறியப்படும் பொருளும் மயங்குதலைப் பொருந்தா. அவை தத்தம் இலக்கணத்தனவாயே வரும்.

உ - ம : - உண்டான் அவன், உண்டாள் அவள், உண்டார் அவர், உண்டது அது, உண்டன அவை என வினை நிற்ப பெயர்மேல் தத்தம் மரபினான் வந்தன.

அவன் உண்டான், அவள் உண்டாள், அவர் உண்டார், அது உண்டது, அவை உண்டன என இவைப் பெயர் நிற்ப வினைமேல் தத்தம் மரபினான் வந்தன.

இனி மயங்கல் கூடா எனவே அவற்று மயக்கம் உண்டென் பது சொல்லப்பட்டதாம். அம் மயக்கம் எழுவகைப்படும்.

அவை ஆவன :- திணை மயங்கிவந்துழி வழுவென்று கொள்க (கக)

12. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி
யாண்மை யறிசொற் காகிட னின்றே

எம்முர் அரசன் நல்லனோ உம்முர்க் கோலிகன் நல்லனோ என்றும் சினையு முதலும் பிறழப் பொருங்வற்க.

உப்பக்க ஞோக்கி னுபதேசி தோண்மணந்தா
ஞுத்தர மாமதுரைக் கச்சிசன்ப - விப்பக்க
மாதான பங்கி மறுவில் புகழ்ச் செந்நாப்
போதார் புனர் கூடற் கச்ச.

மாதானபங்கியாவார் திருவள்ளுவ தேவர்.

நறநீல நெய்தலுங் கொட்டியுந் தீண்டிப்
பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி
பறநாட்டுப் பெண்டிரடி.
மேற்றா னிருந்த வயர்சினைக் கொன்றானிற்
கேற்றா வொழுக்கம் படுவனுகான் - மாற்றார்
உறுமுரண் சாய்த்தா னுயர்குடந்தை யாட்டிச்
சிறு மருங்குல் செற்ற முலை.

என்னும் பாட்டுக்கள் முதலும் சினையும் பிறழ்ந்தன வாயினும் பிறழ்வல்ல என்று எத்துணையன பொருங்க.

இந் நங்கை கண் நல்லவோ, கயல் நல்லவோ எனவும்,
புலிபோலப் பாய்ந்தான் எனவும், மழை வண்கை எனவும்,
துடிபோல் நடு எனவும், வேய்போலுந் தோள் எனவும்,
பொன்போலு மேனி முத்துப்போலும் பல் எனவும் வந்தனவால்
எனின் அன்னவை பிறழ்வல்ல. என்னை?

வினைபய மெய்யுரு வென்ற நான்கே
வகைபெற வந்த வுவமத் தோற்றும் என்பதுனாலுறும்க.

அப்பொருளாகும் என்றதனால் எண்ணுமிடத்து முத்தும் பவளாமும் மணியும் பொன்னும் என்றெண்ணுக. முத்துங் கருவிளாம் பரலு மணியுங் கானங் கோழியும் பொன்னும் என்று எண்ணெற்க.

(கச)

17. தருதியும் வழிக்ருந் தழீஇயின வொழுகும்
பகுதிக் கிளவி வரைநிலை யிலவே.

எ-து:தகுதி பற்றியும் வழக்குப் பற்றியும் பொருந்தி நடக்கும் இலக்கணப் பகுதிச் சொல் கடியப்படா.

தகுதி இரண்டு வகைப்படும்:- மங்கல மரபினாற் கூறுதலும் இடக்கர் அடக்கிக் கூறுதலும் என.

செத்தாரைத் துஞ்சினார் என்றலும், சுடுகாட்டை நன்காடு என்றலும், ஒலையைத் திருமுகம் என்றலும், விளக்குப் பெருகிற்று என்றலும் இத்தொடக்கத்தன மங்கல மரடு.

கண்கழீ வருதும், கான்மேல் நீர் பெய்துவருதும், அந்திதொழுதுவருதும், கைக்குறியராயிருந்தார், பொறை யுயிர்த்தார் என்னுந் தொடக்கத்தன இடக்கரடக்கு.

இனி வழக்காவது நான்கு வகைப்படும். அவை, இலக்கண வழக்கு, இலக்கணத்தோடு பொருந்திய மருவுவழக்கு, மருவுவழக்கு, குழுவின்-வந்த குறுநில வழக்கு என்பவற்றுள் நிலம், நீர், தீ, வளி, ஆகாயம், சோறு, கூழ், பால், பாவிதம், மக்கள், மரம், தெங்கு, கமுகு இத்தொடக்கத்தன இலக்கண வழக்கு.

இன்முன் என்பதனை முன்றில் என்றும், கண்மீ என்பதனை மீகண் என்றும், யாவர் என்பதனை யார் என்றும் வருதல் இலக்கணத்தோடு பொருந்திய வருங்வழக்கு.

அருமருந்தனான் என்பதனை அருமருந்தான் என்றும், பொதுவில் என்பதனைப் பொதியில் என்றும், மலையமானாடு என்பதனை மலாடு என்றும், சோழனாடு என்பதனைச் சோணாடு என்றும் சொல்லுதன் மருங் வழக்கு.

பொற்கொல்லர் பொன்னைப் பறி என்றலும், வண்ணக்கர் காரணத்தை நீலம் என்றலும், யானைப்பாகர் ஆடையைக் கூறை என்றலும், இழிசினர் சோற்றைச் சொன்றி என்றலும் குழுவின்

வந்த குறுநில வழக்கு.

இனி ஒரு சாரார் குழுவின்வந்த குறுநிலவழக்கும், இடக்கரடக்கலும் மங்கல மரபினாற் கூறுதலும் என்ற இம் மூன்றையும் தக்கவாறு சொல்லுதலான் தகுதி என்றாக்கி, ஒழிந்தவற்றையெல்லாம் வழக்காறு என்ப.

இனி, அவர் வழக்காறு சொல்லும்படி; கரிது வெளிது என்கையும், கிழக்கு மேற்கு என்கையும், சிறிது பெரியது என்கையும், கருமை செம்மையாகிய பண்பினாலன்றி வெள்ளாளரை வெண்களாமர் என்றும் புலையரைக் கருங்களாமர் என்றும் சாதிபற்றி வெள்ளாடு என்றும் சொல்லுதல் வழுவன்று; செவ்வழக்கு என்ப, தழீஇயன் ஒழுகும் என்றமையால் என்ப.

18. இனச்சுட் டில்லாப் பண்டுகாள் பெயர்க்கிகாடை வழக்கா றல்ல செய்ய ஓரோ.

எ - து. இனத்தைச் சுட்டாது பண்பு கொண்டு நின்ற பெயர்ச் சொற்கள் வழக்கு நெறியல்ல, செய்யுள் நெறியாம்.

உ - ம் : - செஞ்சூயிற்றுக் கவின, வெண்கோட்டி யானை, நெடுவெண் திங்கள், வெண்முத்தம் எனச் செய்யுள்ள் வரும்.

இனிக் குறுஞ்சுவி, நெடுந்தகடி, குறுமுக்கி, குறும்பூழ் என்பனவும் இனஞ்சுட்டாது வழக்கினில் வந்தனவால் எனின், அவை அவற்றின் பேரே; இனஞ்சுட்டது வந்தன அல்ல என்று மறுக்க.

19. இயற்கைப் பொருளை யிற்றினக் கிளத்தல்.

எ - து. உலகத்தியல்பாகி வாராநின்ற பொருள்களைச் சொல்லுமிடத்தித்தன்மை யென்றே சொல்லுக.

உ - ம் : - நிலம் வலிது, நீர் தண்ணிது, தீவெய்து, வளி உளரும், உயிர் உணரும் என இவ்வாறு சொல்லுவது.

இனி, நிலம் வலிதாயிற்று, நீர் தண்ணிதாயிற்று என்று சொல்லற்க. மற்று நிலம் வலிதாயிற்று என்றும் சொல்லுபவால் எனின், அஃது இயல்பன்று. சேற்றுநிலம் மிதித்து வன்னிலம் மிதிக்கையால் விகாரம் என்பது.

20. செயற்கைப் பொருளை யாக்கமிடாடு கூறல்.

எ - து. செயற்கையாகிய பொருள்களை எல்லாம் ஆக்கங் கொடுத்துச் சொல்லுக.

உ - ம்:- மயிர் நல்ல ஆயின, பைங்கூழி நல்ல ஆயின எனச் சொல்லுக. ஆயின என்பது ஆக்கம்.

21. ஆக்கந் தானே காரண முதற்றே.

எ - து. அவ் ஆக்கந்தன்னைச் சொல்லுமிடத்துக் காரண முன் வைத்து ஆக்கத்தைப் பின் வைத்துச் சொல்லுக.

உ - ம்:- கடுவுங் கைபிழி எண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல ஆயின எனவும், ஏருப்பெய்து இளங்களைகட்டு நீர்கால்யாத்தமையாற்பைங்கூழி நல்ல ஆயின எனவும் சொல்லுக. கடுவுங் கைபிழி எண்ணெயும் காரணம்; மயிர் நல்ல ஆயினது என்ப ஆக்கம். (உக)

சொல்லுமாறு : - பெண்டாட்டி அல்லன் ஆண்மகன் என்றும், ஆண்மகன் அல்லன் பெண்டாட்டி என்றும், ஒன்றன்று பல என்றும், பல அல்ல ஒன்று என்றும் சொல்லுப. அவர் சொன்முறை அறியார்; ஆதலான் அஃது உரையன்மை அறிக. இது அம்முன்றிடத்தும் துணிவு தோன்றியவழிச் சொன்னிகழ்வு மாறு கூறிற்று.

(உநு)

26. அடைசினை முதலென முறைமுன்று மயங்காமை நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்.

எ - து. வண்ணச் சினைச் சொல்லாது அடையும் சினையும் முதலும் முன்றும் அடங்காமை அடைவே வழக்குப் பெற்று நடக்கும்.

அடையென்பதொரு பொருளது குணம்; சினை உறுப்பு; முதல் அவ்விரண்டையும் உடைய பொருள்.

உ - ம் : பெருந்தலைச் சாத்தன், பெருந்தோன் மன்னை, நெட்டிலைத் தெங்கு, செங்கண் வரால், செங்கானாரை என வரும்.

அடைசினை முதல்என மூன்றும் என்னாது முறை என்றதனான் அம் முறையின்றி நடத்தலும் உடைய. அவை வழக்கினும் குணம் - இரண்டாக்கி முதலொடு வருதலும் செய்யுள்குணம் இரண்டாக்கிச் சினையோடு வருதலும் என;

அவை வருமாறு:-

இளம் பெருங் கூற்றன்; சிறுகருஞ் சாத்தன் திது வழக்கு
சிறுபைந்தாவி, செங்காற் பேடை திது செய்யுள், பிறவும் அன்ன.
முதலொடு குணம் இரண்டாக்குதல் வழக்கியல்.
சினையோடுக்குதல் செய்யுளாரே.
திது பிற சூத்திரம்.

அதனான் அவ் இலேச கொள்க.

27. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளாவியும்
ஓன்றனைக் கூறும் பன்மைக் கிளாவியும்
வழக்கி னாகிய உயர்சொற் கிளாவி
பிலக்கண மருங்கிற் சொல்லா றல்ல.

எ - து. உயர்தினை ஒருவரைப் பன்மையாற் சொல்லுதலும் அஃறினை ஒன்றனைப் பன்மையாற் சொல்லுதலும் என இவை வழக்கினாகின்றகத்து உயர்த்துச் சொல்லப்படும்; ,லக்கண முறைமையாற் சொல்லுமிடத்து நெறியல்ல.

உ - ம் :- ஒருவனையும் தாம் வந்தார் என்ப. ஒருத்தியையும் தாம் வந்தார் என்ப. ஒன்றனையும் தாம் வந்தார் என்ப. இது வழுவே. ஆயினும் அமைக.

அன்றியும் யாம் வந்தேம், நீயிர் வந்தீர், இவர் வந்தார் என ஒருவனையும் ஒன்றனையும் உயர்த்துச் சொல்லியவாறு தாம் வந்தார் தொண்டனார் என்பது உயர்சொல் குறிப்பு நிலையாயின், இழிபு விளக்கிற்று.

இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல என்றதனால் உயிர் பினும் இழிபினும் உவப்பினும் சிறப்பினும் உயர்தினையை? அஃறினையே போலச் சொல்லுதலும் அஃறினையை உயர்தினையே போலச் சொல்லுதலும் வழக்கினுள் வரும்.

குரிசில் வந்தது என்பது உயர்பு பொறியிலி வந்தது இழிடு. ஒருவனை என் யானை வந்தது என்றும், ஒருத்தியை என் பாவை வந்தது என்றும், ஒரேரூத்தினை என் எந்தை வந்தார் என்றும், ஒரு பசுவினை என் அன்னை வந்தாள் என்றும் சொல்லுதல் உவப்பு. சாத்தனால் வந்தார், நரியினார் வந்தார் எனல் சிறப்பு. இவற்றில் திணை பால் மயக்கம் காண்க.

(உ.எ)

28 செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
நிலைபெறந் தோன்றும் அந்நாற் சொல்லும்
தன்மை முன்னிலைப் படர்க்கை யென்னு
மம்மு விடத்து முரிய வென்ப.

எ - து. செல்லும் வரும் தரும் கொடுக்கும் என நிலை பெற்றுப் புலப்பட்டு நின்ற அந்நான்கு சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம்முன் றிடத்திற்கும் உரிய.

உ - ம் :- முன்னர்க் காட்டுதும்.

29. அவற்றுள்,
தருசொல் வருசொல் ஆயிரு கிளாவியும்
தன்மை முன்னிலை யாயீ ரிடத்து.

எ - து. உ - ம் : - எனக்குத் தருங் காணம், எனக்குவருங் காணம், நினக்குவரும் காணம் என வரும்.

30. ஏனை யிரண்டு மேனை யிடத்து.

எ - து. செல்லும் கொடுக்கும் என்பன படர்க்கையிடத்தன.

உ - ம் :- அவர்க்குச் செல்லுங் காணம். அவர்க்குக் கொடுக்குங் காணம் என வரும்.

அந்நாற் சொல்லும் தன்மை - முன்னிலை படர்க்கை - என்னும் அம்முவிடத்தும் உரிய வென்ப என்றதனான் அவை மயங்கிவரவும் பெறும்.

“தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
புனற்று பசங்காய் தின்னதன் றப்பல்” - எனவும்,

“அரிமல ராய்ந்தகன் ணம்மா கடைசி

திருமுகமுந் திங்களுஞ் செத்துத் - தெருமந்து
வையத்தும் வானத்துஞ் செல்லா தணங்காகி
யையத்து நின்ற தரா.”

எனவும் மயங்குவன அமைக்க. கடைசி! என முன்னிலை
ஆக்குக.

31. யாதெவ னென்னு மாயிரு கிளவியும்
அறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றும்.

எ - து. யாது எவன் என்னும் இரண்டு சொல்லும் தன்னால்
அறியப்படாத பொருட்கண் வினாவாய்த் தோன்றும்.

உ - ம :- நுந்நாடி யாது? இப்பண்டியுள்ளது எவன்?
மடியுள்ளது யாது? மடியுள்ளது எவன்? கையுள்ளது யாது?
கையுள்ளது எவன்? எனவரும். இச்சொற்குப் பொருள் யாது
இச்சொற்குப் பொருள் எவன் எனவும், எவன் என்பது
இக்காலத்துள் என் என்றும் என்னையென்றும் திரிந்து நடக்கும்.
செறிய என்றதனால் யாவன். யாவன், யாவர், யாது, யாவை
எனவும், யாங்கு, யாண்டு, எப்பொருள் என இவையும் திணைபால்
முதலியனவும் அறியப்படாதன அவ்விடத்துத் தோன்றும்
என்பது கொள்க.

32. அவற்றுள்,
யாதென வரூஉம் வினாவின் கிளவி
அறிந்த பொருள்வயினையந் தீர்த்தற்குத்
தெரிந்த கிளவி யாதலு முரித்தே.

எ - து. யாது என்னும் வினாச்சொல் அறியாப்பொருளை
வினாவுதலேயன்றி அறிந்த பொருட்கண் ஐயந்தீர்தற்கு ஆராய்ந்த
சொல்லாதலும் உரித்து.

உ - ம :- நம் ஏருது ஐந்தினுள் கெட்ட ஏருது யாது எனவரும்.
தெரிந்த கிளவி யாதலுமுரித்து என்றதனால் நமருள் யாவன்
போயினான் என ஐந்தினோடும் ஒட்டுக. கடி சொல்லில்லை
என்பதனால் நமருள் எவன் போயினான். அவற்றுள் எவ்வெருது
கெட்டது என்பனவும் கொள்க. (நுழ)

33. இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவிக்கு
வினைப்படு தொகுதியினும்மை வேண்டும்.

40. சட்டுமுத வாகிய காரணக் கிளவியினு
சட்டுப்பெயர் ரியற்கையிற் செறியத் தோன்றும்.

எ - து. சட்டுப்பெயர் இயற்பெயரின் பின் கிளக்கப்பட்டது
போலச் சட்டு முதலாகிய காரணச் சொல்லையும் இயற் பெயரின்
பின்வைத்துச் சொல்லுக.

உ - ம :- சாத்தன் கையெழுதுமாறு வல்லன் அதனாற்
றம் ஆசிரியன் உவக்கும் சாத்தி சாந்தரைக்குமாறு வல்லன்
அதனாற் கொண்டான் உவக்கும் என வரும். சட்டு முதலாகிய
காரணக் கிளவி; இது வினைக்கொருங்கியலும் வழி வரும் என்று
கொள்ளுக.

41. சிறப்பி னாகிய பெயர்ஸ்லைக் கிளவிக்கு
மியற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்.

எ - து. சிறப்பினாகிய பெயர்க்கு முன் இயற்பெயரை
வைத்துச் சொல்லார். உம்மையால் தவங் கல்வி குடிப்பிறப்பு
முதலியனவும் கொள்க.

உ - ம :-

எனாதி நல்லுதடன்; வாயிலான் சாத்தன்; படைத்
தலைவன் தீரன்; சேரமான் சேரலாதன்; சோழன் நலங்கிளனி;
பாண்டியன் மாறன்; முனிவன் அகத்தியன்; தெய்வப் புலவன்
திருவள்ளுவன்; பார்ப்பான் கண்ணன்; வேளாளன் கொற்றன்;
வண்ணான் சாத்தன்; கோவிகன் சாத்தான்; தச்சன் கொற்றன்;
கொல்லன் செய்யான்; தாவிதன் மாறன் என வரும். (சக)

42. ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி
தொழில் வேறு கிளப்பின் ஒன்றிடன் இலவே.

எ - து. ஒரு பொருள் கருதிவந்த பல சொற்களுக்கு ஒரு
தொழிலே முடிபாகக் கூறாது பெயர் தோறும் வேறுதொழில்
கொடுப்பின் ஒரு பொருள்வாய் ஒன்றுதல் இலவாம்.

உ - ம :- ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன்
இளங்கண்ணன் சாத்தன் வந்தான் என்று சொல்லுக.

இனி ஆசிரியன் வந்தான், பேரூர்கிழானிருந்தான்,
செயிற்றியன் கிடந்தான், கண்ணன் போனான், சாத்தனின்றான்
என்னற்க. அன்றியும் ஆசிரியன் வந்தான், பேரூர் கிழான் வந்தான்
எனப்பெயர் தோறும் ஒருவினை கொடுப்பினம் வேறு வேறு
பொருளாம்.

இனியிந்தன்மையன கொள்க
எந்தை வருக எம்மான் வருக
மைந்தன் வருக மணாளன் வருக
பைந்தொடிப் பணைத் தோட்கிழவன் வருக.

எனக் காதல்பற்றிப் பலகால் ஒரு தொழில் வந்தன கொள்க.

அன்றியும் இனித் தொழில் வேறு கிளப்பி னொன்றிட
னிலவே என்பதனால் வேறு தொழில் கொடாது ஒரு தொழிலே
கொடுப்பின் ஒன்றிடனாம் எனப் பெயர் தோறும் ஒரு தொழில்
கொடுத்துத் துதியிடத்துச் சொல்லுக.

உ - ம் :-

தேமல ரங்கட் டிருவே புகுதுக
மாமலர்க் கண்ணி மணாளன் புதுதுக
காமன் புகுதுக காளை புகுதுக
நாம வெழில்விஞ்சை நம்பி புகுதுக.

என்பன கொள்க.

43. தன்மைச் சொல்லே அஃறினைக் கிளவி யென்
றெண்ணு வழி மரங்கின் விரவுதல் வரையார்.

எ - து :- தன்மைச் சொல்லும் அஃறினைச் சொல்லும்
அவை எண்ணும் இடத்து விராய் வருதலை நீக்கார்.

உ - ம் :-

“யானும் என்எஃகமுஞ் சாறும்
அவனுடைய யானைக்குஞ் சேனைக்கும் போர்

எனவரும்.

இது இது திணையும் விராயெண்ணி அஃறினை உயர் திணையோடு முடிந்தது. எண்ணுவழி மருங்கு என்றதனால் நீயு நின்படைக்கலமுஞ் சாறிர், அவனுந்தன் களிறுஞ் சாறும் என முன்னிலையினும் படர்க்கையினும் கொள்க.

44. ஒருமை யெண்ணின் பொதுப் பிரிபாற் சொல்
ஒருமைக் கல்லது யெண்ணுமுறை நில்லாது.

எ - து:- ஒருமை எண்ணினை உணர்த்தும் ஒருவர் எண்ணும் பொதுமையினின்றும் பிரிந்து பால்உணர்த்தும் சொல்லாகிய ஒருவன் ஒருத்தி எண்ணும் சொல் ஒருமைக்கல்லது இருமை முதலிய எண்களின் ஒட்டாது.

பொதுவாவது - ஒருவர். அது இருபாற்கும் பொது, அது பிரியாக்கால் ஒருவர், இருவர், மூவர், நால்வர் என எவ்வளவும் எண் ஒடுமாறு காண்க. அப்பொது பிரிந்து ஒருவன் என நின்ற பின் இருவன் மூவன் என ஆகாது. ஒருத்தி என நின்றபின் இருத்தி முத்தி எனவும் ஆகாது. இவ்வாறு கூறியது னகரவீறும் எண்ணுதற்கு இயைபு இன்மையானும் ரகராறு இயைபுடைமையானும் என்க.

(44)

45. வியங்கோ ளெண்ணுப்பெயர் திணைவிரவு வரையார்.

எ - து:- வியங்கோளோடு தொடரும் எண்ணுப்பெயர் இரு திணையும் விராய் வருதலை நீக்கார்.

உ - ம் :

ஆவும் ஆயனுஞ் செல்க; யாளையும் பாகனும் வருக.

எனவரும்

உம்மை - எண்ணும்மை.

(45)

46. வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார்.

எ - து. வெவ்வேறு வினையையுடைய பலபொருட்குப் பொதுவாகிய சொல்லையாதானும் ஒருவினையாற் கூறார். ஒரு வினையாற் கூறார். எனவே எல்லாவற்றையும் உள்ளடக்கி நிற்கும் பொதுவினையாற் கூறுவர் என்பதாம்.

உ - ம :-

அடிசில் என்பது உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன வற்றிற்கும் பொது.

அணி என்பது கட்டுவன, கவிப்பன, செறிப்பன, பூண்பன வற்றிற்கும் பொது.

இயம் என்பது கொட்டுவன, ஊதுவன, எழுஉவன வற்றிற்கும் பொது.

படை என்பது எய்வன, ஏறிவன, வெட்டுவன, குத்துவன வற்றிற்கும் பொது.

ஆதலின் அடிசில் உண்டார், அடிசில் கைதொட்டார் எனவும், அணி அணிந்தார், மெய்ப்படுத்தார் எனவும், இயம் இயம்பினார், படுத்தார் எனவும், படை வழங்கினார், தொட்டார் எனவும் பொது வினையாற் கூறுக. அல்லது அடிசில் குடித்தார், பருகினார் என்றும், அணிகவித்தார், கட்டினார் என்றும், இயம்கொட்டினார்; ஊதினார் என்றும், படை எய்தார் குத்தினார் என்றும் ஒன்றன் தொழிலாற் கூறற்க.

அறுசவை யடிசி லணியிழை தருதலின்
உறுவயிறார் வோம்பாது தின்றேன்

என வேறு வினையால் வந்ததால் எனின் இழித்தற்கண்
வந்தது என்க. (46)

மூர்க்கனும் முதலையுங் கொண்டது விடார்
நங்கையுங் கிளியும் உண்டார்.
வேந்தன் பெரும்பதி மண்ணாள் மாக்க
ளீங்கிவர் மூவ ரிதற்குரி யோரே.

வண்டம ரோதி நீடு நல்லை.
தண்டார் மார்பி னிவனும் நல்லன்
ஒலிப்பாட்டினில் ஒரு நன்றே.
தீயோர் யாவரு மில்லை.

என இவை தினைவிராய் எண்ணி உயர்தினையான்
முடிந்தவாறு காண்க. (51)

52. வினைவேறு படிஉம் பலபொரு ஸொருசோல்
 வினைவேறு படாஆப் பலபொரு ஸொருசோலென்
 றாயிரு வகைய பலபொரு ஸொருசோல்.

எ - து : - வினைவேறுபடும் பலபொருள் ஒரு சொல்லும் வினைவேறுபடாப் பல பொருள் ஒரு சொல்லும் என இரண்டு வகைப்படும் பல பொருள் ஒரு சொல்.

உ - ம் :-

அவை - மா, வாள், கோல் கன்று, தளிர், பூ, காய், பழம் என்னும் தொடக்கத்தன.

53. அவற்றுள்,
 வினைவேறு படிஉம் பலபொரு ஸொருசோல்
 வேறுபடு வினையினும் தீளத்தினமும் சார்பினும்
 தேற்ற தோன்றும் பொருட்டி நிலையே.

எ - து :- வினைவேறு படிஉம் பல பொருள் ஒரு சொல்லை அறியும் - இடத்து வேறுபட்ட வினையினானும் இனத்தினானும் சார்பினானும் பொருள்தெரி நிலை தெளியத் தோன்றும்.

உ - ம் :-

மா தளிர்த்தது, பூத்தது, காய்த்தது, என்ற இடத்து மாமரத்தின் மேலும், மாவோடு மாப் பாயும் என்ற இடத்து விலங்கின் மேலும் செல்லும். (இவை) வினையான் அறியப் பட்டன.

இனி, மாவும் மரையும் புலம்படர்ந்தன; மாவும் நாயும் ஓடின என்றால் இனத்தால் அறியப்பட்டன.

மாவும்மருதும் ஓங்கின என்றால் இதுவும் இனத்தால் அறியப்பட்டது.

விற்பற்றி நின்று கோறா என்ற இடத்துக் கணைக்கோன் மேலும், குதிரையேறி யிருந்து கோறா என்ற இடத்து மத்திகைக் கோன் மேலும் பலகைபற்றி நின்று வாடா என்ற இடத்து கண்டக வாண் மேலும் செல்லும் இவை சார்பாலறியப்பட்டன எனக்கொள்க (53)

54. ஒன்றுவினை மருங்கி ணொன்றித் தோன்றும்

எ - து:- மேற்சொன்ன மூன்று வகையானும் அன்றிப் பொதுவினையாலும் வினை பொருந்தும் இடத்திற் பொருந்தித் தோன்றுவனவும் உள.

மாலீழ்ந்தது என்ற இடத்து இன்னமா என்று அறியலாகாது வீழ்தற்றொழில் எல்லாவற்றிற்கும் பொதுவே யாயினும் இவ்இடத்து இக்காலத்து இவன் சொல்லுகின்றது இம்மாவினை என ஒன்றினை உணர்த்தி நின்றவாறு காண்க.

இதன் கருத்து:- வினை வேறுபடும் பல பொருள் ஒரு சொல் ஒரு கால் வினை வேறுபடாப் பல பொருள் ஒரு சொற் போலவும் நிற்கும் என்பது.

55. வினைவேறு படாசுப் பலபொரு ணொருசொல்
நினையுங் காலைக் கிளந்தாங் கியலும்.

எ - து:- வினை வேறுபடாப் பலபொருள் ஒரு சொல் ஆராயும் காலத்து இது எனக் கிளக்கப்பட்ட ஆராய்ச்சியடைய இடத்துநடக்கும்.

உ - ம்:-

பல கன்று ஓரிடத்து உள்வழிக் கன்று நீருட்டுக என்றக்கால் எல்லாவற்றிற்கும் நீருட்டும் வினைப் பொதுவாகலான் கன்று நீருட்டுக என்று பொதுவாகச் சொல்லாது ஆன் கன்றை நீருட்டுக.

எருமைக் கன்றை நீருட்டுக எனக் கிளந்து சொல்லுக. மரக் கன்று பல நின்றுழியும் இன்ன கன்றுக்கு நீருட்டுக எனக் கிளந்து கூறுக.

நினையுங்காலை என்றதனால் ஆராய்ச்சியில்லாத இடத்துக் கிளவாது சொல்லுக.

உ - ம் :-

கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் எனக் கிளவாது கூறியவாறு காண்க.

56. குறித்தோன் கூற்றும் தெரித்து மொழிகிளவி.

எ - து:- தான் ஒரு பொருளைக் கருதிச் சொல்லுமேல் அதனை இற்றென்று தெரித்துச் சொல்லுக.

உ - ம் :-

அரிதாரச் சாந்தங் கலந்தது போல
உருகெழுத் தோன்றி வருமே - முருகுறழும்
அன்பன் மலைப் பெய்த நீர் எனத் தெரித்து மொழி.
கலந்தது போல வருமே யிலங்கருவி
யம்பன் மலைப்பெய்த நீர் என்று கூறந்து.

அன்றியும்,

பல்லார்தோன் தோய்ந்து வருதலாற் பாய்புனல்
நல்வய லூரதின் றார் புலால்-புலிலருக்க
மாகின் மணிப்பூண்ணம் மைந்தன் மலைந்தமையாற்
காதற்றாய் நாறும் எமக்கு

எனவும் தெரித்து மொழிந்தவாறு.

ஓல்லேங் குவளை புலாஆல் மகன்மார்பிற்
புலிலருக்கங் கண்ணி நநிது

என்று கூறந்து; கூறில் வழுவாம். (ருகூ)

57. குடிமை ஆண்மை இளமை மூப்பே
அடிமை வன்மை வருந்தே குழுவே
பெண்மை அரசே மகவே குழங்கி
தன்மை திரிபெயர் உறுப்பின் கிளாவி
காதல் சிறப்பே செற்றிசொல் விற்றிசொல்ளன்
றாவறு மூன்றும் உள்படத் தொகைஇ
அன்ன பிறவும் அவற்றோடு சிவணி
முன்னத்தின் உணரும் கிளாவி எல்லாம்
உயர்த்தின மருங்கின் நிலையின ஆயினும்
அஃநியை மருங்கிற் கிளாந்தாங் கியலும்.

எ - து:- குடிமை முதல் விற்றிசொல் ஈறாகச் சொல்லப் பட்ட
பதினெட்டும் உட்பட அவைபோல்வன பிறவும் அவற்றோடு

தொக்குக் குறிப்பினான் உயர்தினைப் பொருளை உணர்த்தும் சொற்கள் எல்லாம் உயர்தினை முப்பாற் கண்ணும் நிலைபெற்றன. ஆயினும் அஃறினைப் பொருளை உணர்த்தி நின்றுழிப்போல அஃறினை முடிபே கொள்ளும்.

உ - ம :-

இவர்க்குக் குடிமை நன்று, குடிமை தீது,
இவர்க்கு என்பதனை யாண்டும் ஓட்டிக் கொள்க.
ஆண்மை நன்று - தீது;
இளமை நன்று - தீது; மூப்பு நன்று - தீது,
அடிமை நன்று - தீது; வள்மை நன்று - தீது;
விருந்து வந்தது - போயிற்று; குழு நன்று, பிரிந்தது;
பெண்மை நன்று - தீது,
அரசு வந்தது - போயிற்று; மக நன்று - தீது;
குழவி அழுதது - கிடந்தது

உலகமும் உயிரும் உடம்பும் மக்கட் பண்பு; அல்லன தெய்வம் எனக் கொள்க.

பால் பிரிந்திசையா வுயர்தினை மேன; உயர்தினைமேற் பால் பிரிந்திசையா என்க.

59. நின்றாங் கிசைத்தல் இவண்டியல் பின்றே.

எ - து:- ஏறு திரியாது நின்றாங்கு நின்று உயர்தினையாய் இசைத்தல் காலம் உலகம் முதலிய சொற்களிடத்து இயல் பில்லை; எனவே குடிமை முதலிய சொற்களிடத்து நின்றாங் கிசைத்தல் இயல்பாம் என்பதாம்.

காலமுலகம் என்னும் குத்திரம்.

உ - ம :-

குடிமை நல்லன்; ஆண்மை நல்லன்;
இளமை நல்லன்; மூப்புத் தீயன் என ஓட்டிக்கொள்க.

இச் குத்திரம் குடிமை யாண்மை என்னும் குத்திரத்துக்குப் புறநடை என்றறிக.

60. இசைத்தலும் உரிய வேறிடத் தான்.

எ - து:- காலம் முதலிய சொற்கள் உயர்தினையாய் இசைத்தலும் உரிய; ஈறுதிரிந்து வாய்பாடு வேறுபட்டவிடத்து, வேறிடமாவது ஈறுதிரிதல்.

காலம் என்பது மகரவீறு, அது காலன் எனத் திரிந்தது, பிறவும் ஏற்குமாறு திரித்துச் சொல்லுக.

உ - ம் :-

காலன் கொண்டான்; உலகாப்பன், உயிர்க்கிழவன் போயினான்

என ஒட்டுக.

இச் சூத்திரம் காலமுலகம் என்பதற்குப் புறநடை. (60)

61. எடுத்த மொழிலைஞ் செப்பலும் உரித்தே.

எ - து:- இது அருத்தாபத்தி கூறுகின்றது. இனமாகிய பொருட்கண் ஒன்றை விதந்து கூறியவழி அச்சொல் தனக்கு இனமாகிய பிறபொருளைக் குறிப்பான் உணர்த்தலும் உரித்து.

எடுத்த மொழி-விதந்த சொல்.

உ - ம் :-

அறஞ் செய்தான் துறக்கம் புகும் என்ற வழி மறஞ் செய்தான் நிரையம் புகும் என்பது உணர்த்திற்று. இழிபறிந் துண்பான் இன்பம் எய்தும் எனக் கழிபேரிரையான் இன்பம் எய்தான் என்பது உணர்த்திற்று. குடங் கொண்டான் வீழ்ந்தான் எனக் குடம் வீழ்ந்தது சொல்லாமல் முடிந்தது.

பிறவும் அன்ன.

இனஞ் செப்பலு முரித்தே என்னும் உம்மையாற் செப்பாமையும் உரித்து. ஆ வாழ்க. அந்தணர் வாழ்க. என்றால் ஓழிந்தனவும் ஓழிந்தாரும் சாக என்பது அன்று எனக் கொள்க.

62. கண்ணும் தோனும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சிளைநிலைக் கிளாவி
பன்மை கூறுங் கடப்பா டிலவே

தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே.

எ - து :- கண்ணும் தோனும் முலையும் அவை போல்வன பிறவும் பன்மையைக் குறித்து நின்ற சினை நிலைமையை உணர்த்திய சொற்கள் தமக்கு உரிய பன்மை வினைக்கு ஏற்ற அகர ஈற்றாற் கூறக் கருதாது, தம்முதல் வினைக்கு ஏற்ற ஒருமை ஈற்றானும்பன்மை ஈற்றானும் கூறக் கருதிய வழித் தமக்கு உரிய பன்மையாற் கூறப்படும் முறைமையுடைய அல்ல.

உ - ம் :-

கண்நல்லன், கண் நல்லன், கண்நநல்லர்;
தோன்நல்லன், தோன் நல்லன், தோன்நநல்லர்;
முலைநல்லன் (?) முலைநல்லன், முலை நல்லர் எனவும்
கண் நொந்தான், முலை நொந்தான் எனவும் வரும்.
பிறவும் என்றதனாற் புருவும் காது கால் முதலியன கொள்க.
பன்மை கூறுங் கடப்பாடில

என்றதனால் ஒருமைக்கும் கொள்க.

முக்கு நல்லன், கொப்பூழ் நல்லன் என்க. தம்வினைக்கியலு மெழுத்தலங்கடையே, என்றதனால் தம் முதலுக்கு இயலும் எழுத்தான் முடியும் என்பதாம்.

இச் சூத்திரம் அஃறினை உயர்தினையான் முடியுமாறு கூறித் தினைவழுவமைத்தது.

தன்னின முடித்தல் என்பதனாற் கோடுகூரியது. குளம்பு கூரிது, குதிரை எனத் தினைவழுவின்றி அஃறினைப் பன்மைச் சினைப்பெயர் நின்று முதல் வினையாகிய ஒருமையான் முடிவனவும் கொள்க. (62)

முதலாவது கிளவியாக்க உதாரணம் முற்றும்.

நெண்டாவது வேற்றுமை கூயல்

63. வேற்றுமை தாமே ஏழெடு மொழிப.

எ - து :- வேற்றுமை என்று சொல்லப்படுவன ஏழு வகைய.

வேற்றுமையாவது சொற்களை வேற்றுமை செய்வது. ஏழுவகையாவது; சாத்தனுண்டான் என்ற இடத்து எழுவாயும், சாத்தன் சோற்றை உண்டான் என்ற இடத்து இரண்டாவதும், சாத்தன் கொற்றனோடு வந்தான் என மூன்றாவதும், சாத்தற்குக் கொடுத்தான் என நாலாவதும், சாத்தனின் வலியன் என்ற இடத்து ஐந்தாவதும், சாத்தனதாடை என்ற இடத்து ஆறாவதும், சாத்தனிருந்தான் முற்றத்துக்கண் என ஏழாவதும் ஆம்.

இப்படியாக வேற்றுமைப்படு பொருள் கொண்டு வருதலால் வேற்றுமை ஏழெடுப்பட்டது. (க)

64. விளிகொள் வதுங்கண் விளியோ டெட்டே.

எ - து :- விளி ஏற்கும் பெயரோடு வேற்றுமை எட்டாம். விளிகொள்வதுங்கண் என்றதனால் விளி எலாதனவும் உள. அவை விளிமரபிற் காண்க.

65. அவை தாம்.

பெயர் ஜ ஓடு கு

இன் அது கண் விளி என்னு மீற்ற.

எ - து :- எட்டு வேற்றுமையும் விளி வேற்றுமையை இறுதியாக உடைய பெயரும், ஐயும், ஒடுவும், குவ்வும், இன்னும், அதுவும், கண்ணும், ஆம்.

66. அவற்றுள்,

எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே.

எ - து :- எழுவாய் வேற்றுமை உருபும் விளியும் எலாது, பெயராகவே தோன்று நிலைமை யதுவாம்.

உ - ம் :-

ஆ என வரும்.

67. பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல்
பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்
றன்றி வனைத்தும் பெயர்ப்பய னிலையே.

எ - து:- எழுவாய் வேற்றுமை பொருண்மை சுட்டல்
முதலாகிய ஆறுவகைப்பட்ட பயனிலையையும் ஏற்கும்.

உ - ம் :-

பொருண்மை சுட்டல்:- ஆவண்டு என்பது,
வியங்கொள வருதல்:- ஆ செல்க என்பது,
வினைநிலையுரைத்தல்:- ஆகிடந்தது என்பது,
வினாவிற் கேற்றல்:- ஆவோ என்பது,
பண்புகொள வருதல்:- ஆகரிது என்பது,
பெயர் கொள வருதல்:- ஆ ஒன்று, பல என்பது.

பொருள் என்னாது பொருண்மை என்றதனால் ஆ -
என்னும் பொருள், கெட்டதேனும் அவ் ஆவினது சாதித்தன்மை
எக் காலத்தும் கெடாது நிற்கும் என்பது கொள்க.

68. பெயரினாகிய தொகையுமா ருளவே
அவ்வு முரிய அப்பா லான.

எ - து :- பெயரும் பெயரும் தொக்க தொகையும் உள
அவையும் உரிய அவ் எழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை
கோடற்கு.

உ - ம் :-

யானைக்கோடு உண்டு-செல்க. வீழ்ந்தது, கோடோ, பரிது, பல
என வரும்.

உம்மையால் வினையொடு பெயர்தொக்கதூஉம் எழுவாய்
வேற்றுமையாய்ப் பயனிலை கொள்ளுந்து.

கொல்யானை உண்டு - செல்க என ஒட்டிக்கொள்க.
அன்றியும், தொகையுமாருளவே என்றனால் அறுவகைப் பட்ட
தொகைச் சொல்லும் எழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை
கொள்ளுந்து என்க.

உ - ம்:-

யானைக் கோடு கிடந்தது, மதிமுகம் வியர்த்தது. கொல்
யானை நின்றது, கருங் குதிரை யோடிற்று, உவாப்பதினான்கு
கழிந்தது, பொற்றோடி வந்தாள் என வரும்.

69. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி
அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப.

எ - து :- தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
முன்றிடத்துப் பெயரும் வினங்கத் தோன்றி எழுவாய்
வேற்றுமையாய்ப் பயனிலை கோடல் செவ்விது என்ப. முன்
எழுவாய் வேற்றுமைப் பெயர் இன்னது என்று வரைந்தது
இன்மையின் அம்முன்றிடத்துப் பெயருமே எழுவாய்
வேற்றுமைப் பெயர் என்று உணர்த்தியவாறு காணக.

70. சூறிய முறையின் உருபுநிலை திரியா
தீறு பெயர்க்காரும் இயற்கைய என்ப.

எ - து :- மேல் ஐ, ஓடு, கு, இன், அது கண் என்று சூறிய
முறையையுடைய உருபுகள் தத்தம் நிலை திரியாது பெயர்க்கு
ஈராம் இயல்பை உடைய என்ப.

உ - ம் :-

சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின் சாத்தனது,
சாத்தன் கண் என வரும்.

71. பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா
தொழி னிலை யொட்டும் ஒன்றலங் கடையே.

எ - து :- பெயரது நிலையிலே நிற்றலுடைய சொல், காலம்
தோன்றாது, ஒரு பொருளது புடை பெயர்ச்சியாய்க் காலம்

தோன்றுதற்குப் பொருந்தும் தொழிற் பெயர் அல்லாத இடத்து. ஒட்டும் - பொருந்தும்.

உ - ம் :-

சாத்தன் என்றது காலம் தோன்றாது, உண்டான் எனக் காலம் தோன்றி நின்றது.

தொழில் பெயர் - இனி ஒட்டு மொன்றலங் கடையே என்றதனால் தொழிற் பெயராய் நிற்கும் சொல்லும் காலம் தோன்றாதனவும் உள்.

அவை உண்டல், தின்றல், பூசல், வேட்டை என்பன. அவை தொழிலது புடை பெயர்ச்சி மாத்திரம் உணர்த்துவதல்லது காலம் தோன்றா.

இனி எல்லாத் தொழிற் பெயரும் காலம் தோன்றும் என்பது படச் சொல்லுதல் குற்றம்.

இனி உண்டான் தின்றான் என்புழித் தொழினிலை ஒட்டுவன காலம் தோன்றி நிற்றலும் கண்டுகொள்க.

72. இரண்டாகுவதே.

ஜெயனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்
பவ்விரு முதலிற் ரோன்று மதுவே.

எ - து:- பெயர், ஐ, ஒடு, கு என்னும் சூத்திரத்து ஐ எனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல் இரண்டாவதாம். அஃதி யாண்டுவரினும் வினையும் வினைக்குறிப்புமாகிய இரண்டு முதற் கண்ணும் தோன்றும். அவை பொருளாக என்றவாறு.

உ - ம் :-

குட்ட்தை வளைந்தான், குழையையுடையன் என வரும்

பெயரிய என்பது பெயரென்பது முதனிலையாக முடிந்ததோர் பெயரெச்சம். தன்மை உணர்த்துவனவும் பெயர் எனப்படுதலின் ஐ எனப் பெயரிய என்றார்.

வினையே வினைக்குறிப்பென்றாராயினும் அவற்றின் செய்ப்படுபெருளே கொள்ளப்படும்.

செயப்படுபொருளாவது ஒருவினை செய்யும் தொழி வினை உறுவது.

அவ்விரு முதலிற்றோன்றும் என்ற அதனான் முதலாதற்கும் வேற்றுமைப் பொருளாதற்கும் ஏற்பன அவையேயாகவின், முதல் காரணம், அவை முதலாதற்கு ஏற்றவாறு என்னை எனின், செயப்படுபொருண் முதலாயின தொழிற்குக் காரணமாகலான்; ஆயெட்டெட்டங்ப தொழின் முதனிலையே என்னும் அவற்றை முதனிலை என்று கூறுப ஆகலான்; அஃதேற் செயப்படுபொருளாவது தொழிற்பயனுறுவதாகலான் குழை முதலாயினவற்றிற்கு அவ் இலக்கணம் ஏலாமையிற் செயப்படுபொருள் அன்மையான் வினைக்குறிப்பு எனல் வேண்டா; எனின், அற்றன்று; அம்முக்காலமுங் குறிப்பொடு கொள்ளுமெய்ந்திலையுடைய என்றார் ஆகவிற் குறிப்புச் சொற் காலமொடு தோன்றிற் றொழிற் சொல் - ஆதலும் குழை முதலாயின தொழிற்பயன் உறுதலும் ஆசிரியரது துணிபு ஆதலின் அவையும் செயப்படுபொருளாம் என்பது, ஆயின் - செயப் படுபொருட் டோன்றும் என அமையும்; வினையே வினைக் குறிப்பு எனல் வேண்டா எனின், தெரிந்திலை வினைச் செயப்படுபொருளாயே கூறினாரோ குறிப்பு வினைச் செயப்படுபொருளும் அடங்கப்பொது வகையாற் கூறினாரோ என்று ஐயம் அகலாமையின் வினையே வினைக் குறிப்பு எனல் வேண்டும் என்பது.

வினை, வினைக் குறிப்பு என்பன ஈண்டு ஆகுபெயர். எவ்வழி வரினும் என்றதனால், புகழை நிறுத்தான், புகழை நிறுத்தல், புகழையுடையன், புகழை உடைமைவது பெயரொடு தொடர்ந்த வழியும் வினைச் செயப்படுபொருளும் குறிப்புச் செயப்படுபொருளும் பற்றியே நிற்கும்.

செயப்படுபொருள், இயற்றப்படுவதும் வேறுபடுக்கப்படுவதும் எய்தப்படுவதும் என மூன்றாம்.

இயற்றப்படுதலாவது முன் இல்லதனை உண்டாக்குவது. வேறு படுத்தல் முன் உள்ளதனைத் திரித்தல், எய்தப்படுவது தொழிற் பயனுறுந் துணையாய் நிற்றல்.

இவ்வுருபை முடித்தற்கு, மேற்காப்பு முதலிய வாய்ப்பாடுபற்றி வரும் பொருள்களை இம் மூன்று கூற்றானும் பகுக்கின்றார், வினைமாத்திரையும் வினைப் பெயருமாகப் பகுப்பர்.

எண்டு குடத்தை வனைந்தான் என்றலும் மேல் வரும் இழை என்னும் இயற்றப்படும் பொருளை.

அது எயிலை இழைத்தான் என வரும்.

என்றது எயிலை யிழைத்தலைச் செய்தான் என்னும் பொருட்டு, இழை என்னும் வினை மாத்திரை உணர்த்தும் பெயர் நிலை, முன்னால் இழைத்தல் என்னும் பெயரைத் தோற்றுவித்து; இழைத்தலை என உருபையும் ஏற்பித்துச் செய்தான் என வினை யொழிந்த காரணங்கள் ஏழானும் நிகழும் காரியத்தினையும் தோற்றுவித்து நிற்றலின் இழை என்னும் முதனிலைப் பெயரை வேற்றுமைப் பொருளாக எடுத்து ஓதினார். இப் பொருட்கட்ட டோன்றிய செய்தான் என்னும் காரியத்துட னல்லது, எயிலை என்னும் இரண்டாவது முடியாமை உணர்க.

இவ்வாறே மேல் இச் சூத்திரத்தில் ஒழிந்த பொருள் களையும் விரிக்க.

இனி வினைக் குறிப்பிற்கும் குழையையுடையன் என்புழு உடையம் எனக் கருதல் வினை. அக் கருத்தை நிகழ்த்துகின்றான் வினை முதல். அக் குழை அவன் கருத்து நிகழ்த்தப்படு பொருளாய்க் கிடக்கின்ற தன்மை; செய்ப்படு பொருள். இவ்வாறே ஒழிந்தனவும் குறிப்பாற் காண்க. (ய)

73. காப்பி ணொப்பி னார்தியினிழையி
ணோப்பிற் புகழிற் பழியினென்றா
பெறவினிழவிற் காதலின் வெகுளியிற்
செறவினுவத்தலிற் கற்பி ணென்றா
அறுத்தலிற் குறைத்தலிற் றொகுத்தலிற் பிரித்தலி
னிறுத்தலி னளவி ணெண்ணி ணென்றா
வாக்கலிற் சார்தலிற் செலவிற் கண்றலி
ணோக்கலி னஞ்சலிற் சிதைப்பி ணென்றா
வன்னவும் பிறவு மம்முதற் பொருளி
லென்ன கிளவியு மதன்பால வென்மனார்.

எ - து :- செய்ப்படு பொருண் மூன்றனையும் பற்றிவரும் வாய்ப்பாடுகளை விரிக்கின்றார்.

காப்பு முதலாகச் சிதைப்பு ஈறாகச் சொல்லப்பட்ட இருபத்தெட்டுப் பொருளும் அவை போல்வன பிறவுமாகிய அச் செயப்படுபொருண் மேல் வரும் எல்லாச் சொல்லும் அவ் இரண்டாம் வேற்றுமைப் பால என்று சொல்லுவர் புலவர்.

என்றா எண்ணிடைச் சொல், இன் எல்லாம் புணரிய னிலை யிடைப் பொருளினிலைக்குதலால் எண்ணின்கண் வந்தன. அம் முதல் என்பது மேற் கூறப்பட்ட செயப்படுபொருள்.

உ - ம் :-

எயிலை யிழைத்தான் என இயற்றப்படுவது இஃது ஒரு தன்மைத்து ஆகலின் ஒருவாய்பாடே கூறினார்.

கிளியை ஓப்பும், பொருளை இழக்கும் இவற்றிற்கு வேறுபாடு:- ஓர் தொழிலுறுவிக்கப்பட்டுத் தானே போதலும், தொழிற் பயனுற்ற மாத்திரையாய் ஒருவன் கொண்டுபோதலும்.

நாணயறுக்கும் மரத்தைக் குறைக்கும். இவற்றிற்கு வேறுபாடு சிறிதிழவாமல் வேறுபடுத்தலும் சிறிதிழக்க வேறு படுத்தலும் பெருமையைச் சுருக்குதலும்,

நெல்லைத் தொகுக்கும், வேலியைப் பிரிக்கும். இவற்றிற்கு வேறுபாடு விரிந்தது தொகுத்தலும் தொகுத்தது விரித்தலும்,

அறத்தை ஆக்கும், நாட்டைச் சிதைக்கும். இவற்றிற்கு வேறுபாடு மிகுத்தலும் கெடுத்தலும்,

இவ் வெட்டும் வேறுபடுக்கப் படுவன.

ஊரைக் காக்கும், என் தந்தையை ஒக்கும், தேரை ஊரும், குருசிலைப்புகழும், நாட்டைப் பழிக்கும், புதல்வனைப் பெறும். மனைவியைக் காதலிக்கும், பகைவரை வெகுளும், செற்றாரைச் செறும், நட்டாரை உவக்கும், நூலைக் கற்கும், பொன்னை நிறுக்கும், அரிசியை அளக்கும், அடைக்காயை எண்ணும், ஊரைச் சாரும், நெறியைச் செல்லும், சூதினைக் கண்றும், கருணையை நோக்கும், கள்ளரை அஞ்சும் எனப் பத்தொன்பதும் எய்தப்படுவன. இவைதாம் தொழிலுறுவனவும் தொழிற் பயனுறுவனவுமாய் வரும் வேறுபாடும் உணர்க.

வெகுடலும் செறலும் கொலைப்பொருளாம்வழி வேறு படக்கப்படுவனவாம்.

செறல் வெகுளி யது காரியம், உவத்தல் காதலது காரியம்.

வேறு படுக்கப் படுவதும் எய்தப்படுவதும் பல் இலக்கணத்தை ஆதலின், பலவாய் பாட்டான் விரித்துக் கூறினார்.

அன்ன பிறவும் என்றதனான் பகைவரைப் பணிந்தான், சோற்றை அட்டான், குழையை உடையன், பொருளை இலன் என்னும் தொடக்கத்தன கொள்க.

இயற்றப் படுதன் முதலாகிய வேறுபாடு குறிப்புவினைச் செய்தப்படு பொருட்கண் ஏற்பன கொள்க. (யக)

74. மூன்றாகுவதே,
ஓடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைமுதல் கருவி யனைமுதற் றதுவே.

எ - து :- மேல் ஒடு எனப்பெயர் கொடுத்து ஓதிய வேற்றுமைச் சொல் மூன்றாவதாம். அது வினைமுதலும் கருவியுமாகிய இரண்டு காரணத்தையும் பொருளாக உடைத்து. மேல் அதனினியற்ற முதலியன ஆன் உருபிற்கு ஏற்ப உடம்பொடு புணர்த்துச் சூத்திரம் செய்தலின் அவற்றிற்கு முன்னர்க் கொண்ட ஒடு என்பதற்கும் ஆன் என்பதற்கும் வினை முதல் கருவி கொள்க.

ஆன் ஆலாய்த் திரிந்து நிற்கும்.

வினை முதல் கருத்தா என்றலும் ஒன்று.

கருத்தா நின்று தன்னை ஒழிந்த கருவி முதலாகிய காரணங்கள் ஏழையையும் காரியத்தின் கண் நிகழ்த்துவது, வினை முதல் :-

அது இயற்றும் வினைமுதலும் ஏவும் வினை முதலும் என இரு வகைப்படும்.

உ - ம் :-

கொடுயோடு துவக்குண்டான் என்பது இயற்றும் வினை முதல். அது கொடிதன்னொடு துடக்குதலைச் செய்யப் பட்டான் சாத்தன் என்னும் பொருட்டு, கொடியினது நெகிழ்ச்சி ஈண்டு கருவி; கொடி சாத்தனைத் தொழிலுறுவிக்குங்கால் தான் அவனை நீங்கா உடனிகழ்ச்சியை விளக்கிற்று ஒடு எனுருபு.

அரசனான் இயற்றப்பட்ட தேவகுலம் என்பது வினை முதல்.

இனிக் கருவி காரணம் ஏது நிமித்தம் என்பன தம்முள் வேறுபாடுடைய வேணும் ஒத்தபொருட்டு. அக்காரணம் முதற்காரணமும் துணைக் காரணமும் என இருவகைப்படும்.

முதற்காரணமாவது:- காரியத்தொடு ஒற்றுமையுடையது.

துணைக்காரணமாவது (அம் முதல்) அம் முதற் காரணத்திற்கு துணையாகிய வினை முதலிய எட்டும், கருவியாவது வினை முதற் றொழிற் பயனைச் செய்ப்படு பொருட்கண் உய்ப்பது, அதுவும் இயற்றுதற்குக் கருவியாகிய காரகக் கருவியும் ஞாபகக் கருவியும் என இருவகைப்படும் ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் என்பது காரகக் கருவி. அது ஊசி கொண்டு சாத்தன் குயிலுதலைச் செய்யப்பட்ட தூசும் பட்டும் என்னும் பொருட்டு; சாத்தன் றொழிற் பயனை ஊசி தூசிலும் பட்டிலும் நிகழ்த்திற்று.

மண்ணான் இயன்ற குடம் என்பது முதற் காரணம், இதுவும் காரகக் கருவி. உணர்வினான் உணராதான், புகையினால் வரி உள்ளது உணர்ந்தான், இவை ஞாபகக் கருவி.

இவற்றிற்கு உணர்வு முதற் காரணம்,

காரகமாவது:- தொழிலை இயற்றுவிப்பது,

ஞாபகமாவது அறிவிப்பது.

இனி, ஆன் :- அகத்தியனாற் றமிழுரைக்கப்பட்டது. வேலான் எறிந்தான் என வரும்.

வினை முதல் கருவிக்கண் ஓடு எனுருபு இக்காலத்து அருகியல்லது வாராது.

ஓடு, உலகத்தோ டொட்ட ஓழுகல்.

காவோடறக் குளங்குதாட்டானும்

நாவீற்றிருந்த புலமா மக்களோடு நன்பொன்

பூவீற்றிருந்த எனவும்.

(கு)

75. அதனி னியற் லதற்றகு கிளவி
 அதன்வினைப் படிது லதனி னாதுல்
 அதனிற் கோட லதனாடு மயங்கல்
 அதனொ டியெந்த வொருவினைக் கிளவி
 அதனொ டியெந்த வேறுவினைக் கிளவி
 அதனொ டியெந்த வொப்ப லொப்புரை
 இன்னா னேது வீங்கென வருஉம்
 அன்ன பிறவு மதன்பால வென்மனார்

எ - து :- அதனினியறல் :- மண்ணொனியன்றகுடம்.

அதற்றகு கிளவி :- வாயாற்றக்கதுவாய்ச்சி, அறிவா னமைந்த
 சான்றார், இவை கருவிப் பாற்படும்.

அதன் வினைப்படுதல் :- நாயாற் கோட்பட்டான்,
 சாத்தனான் முடியும்.

இக் கருமம் இவை வினை முதற்பாற்படும்.

அதனினாதல் என்பது :- வாணிகத்தானாயினான்.

அதனிற் கோடல் :- காணத்தாற் கொண்ட அரிசி,

இவையும் கருவிப் பாற்படும்,

இவற்றையும் உரிய போலக் கூறினார்.

அதனொடு மயங்கல் :- எண்ணொடு விராய அரிசி

அதனொடியைந்த ஒருவினைக் கிளவி:- ஆசிரியனொடு
 வந்தான் மாணாக்கன்; வருதற்றொழிலிருவர்க்கும் ஒத்தலின்
 ஒருவினைக் கிளவி ஆயிற்று.

அதனொடியைந்த வேறு வினைக்கிளவி :- மலையொடு
 பொருத மாலி யானை. மலைக்கு வினை இன்மையின் இது
 வேறுவினைக் கிளவி ஆயிற்று.

அதனொடியைந்த ‘ஓப்பலொப்புரை :- பொன்னொடிரும்
 பனையர், நின்னொடு பிறர், ஓப்பில்லதனை ஓப்பாகக் கூறுதலின்
 ஓப்பலொப்புரை ஆயிற்று.

இந்நான்கற்கும் உடனிகழ்தல் பொது என்பதூஉம் அவை ஒடு எனும் உருபிற்கே உரிய என்பதூஉம் உணர்த்திய அதனோடயைதல் நான்கற்கும் கூறினார்.

இன்னானேது :- இன்னுமானு மேதுவின் கண் வரும், முயற்சியிற் பிறத்தலான் ஒலி நிலையாது, தவத்தான் பெற்றான் வீடு என்க.

அதனினாதல் காரக ஏது முன் கூறப்பட்டமையான் இது ஞாபக ஏதுவாம்.

ஐந்தாவதற்குரிய இன்னுருபு ஈண்டுச் சொல்லியது இன்னும் ஆனும் ஏதுப் பொருள்மைக்கு உரியன் என்று வரையறை செய்தற்பொருட்டு. இன்னான் என்பது உம்மைத் தொகை.

இன்னான் என்பது :- கண்ணாற்கொத்தை அவன், காலான் முடவனவன் என்றுமாம்.

சினை வினைமுதற்கேறியவாறு.

என என்பதனை மாற்றி ஏது என்பதன் பின் கொடுத்து இங்கு வருஉ மன்ன பிறவும் என அமைக்க.

உற்மஸியா ஞாயர்மருப்பின
பெண்டகையாற் பேரமர்க்கட்டு

இவை ஆன் ஒடு உருபு ஆயிற்று.

மனத்தொடு வாய்மை மொழியில், இது ஒடு ஆனாயிற்று.
அன்ன பிறவும் என்றதனான் தூங்கு கையா னோங்கு நடைய.

மதியோ டொக்கு முகம், சுலொடு கழுதை பாரஞ் சமந்தது.

இது கட்புலனாகா ஒரு வினை ஒடு என்றறிக. (கஙு)

76. நான்காருவதே,
கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
பெய்பொரு ளாயினுங் கொள்ளுமற் றதுவே.

எ - து :- மேல் கு எனப் பெயர் கொடுத்து ஒதப்பட்ட வேற்றுமைக் கிளவி நான்காவதாம். அஃது யாதானும் ஒரு பொருளாயினும் அதனைத்தான் ஏற்று நிற்கும் என்றவாறு.

உ - ம :-

அந்தணர்க்கு ஆவைக் கொடுத்தான்.

என வரும்.

மாணாக்கற்கு நூற்பொருளை உரைத்தான் எனக் கொடைப் பொருள்வாகிய சொல்லான் அன்றிப் பிறவாய் பாட்டாற் கூறப்படுவனவும் மாணாக்கற்கு அறிவு கொடுத்தான் எனக் கொடுப்பான் பொருளாய்க் கொள்வான் கட் செல்லாது ஆண்டுத்தோன்றும் பொருளும் அடங்குதற்கு எப்பொருளா யினும் என்றார்.

77. அதற்குவினை யுடைமையினதற்கும் படுதலின்
 அதற்குப் படுபொருளி னதுவாகு கிளவியின்
 அதற்கியாப் புடைமையினதற்பொருட் டாகலின்
 நட்பிற் பகையிற் காதலிற் சிறப்பினென்
 றப்பொருட் கிளவியு மதுன்பால வென்மனார்.

என்றது :- அதற்கு வினையுடைமையின், கரும்பிற்குவேலி; மயிர்க்கு எண்ணேய; மேனிக்கு மஞ்சள்; உயிர்க்கு உண்டி என்பன. வினை ஈண்டு உபகாரம்.

அதற்குடம்படுதலின் :- சாத்தற்கு மகள் உடம்பட்டார்; சான்றோர் கொலைக்கு உடன்பட்டார் என்பன.

அதற்குப் படுபொருளின்; சாத்தற்குக் கூறுகொற்றன், கொற்றற்குக் கூறு தேவன் என்பன பொதுவாகிய பொருளைப் பகுக்குங்கால் ஒருவற்குப்படும் பொருள் என அறிக.

அதுவாகு கிளவியின் :- கடி குத்திரதிற்குப் பொன். பொன் கடி குத்திரமாய்த் திரியும் ஆதலின் அது வாகு கிளவி என்றார். கிளவி - பொருள்.

அதற்கியாப்புடைமையின் : கைக்கியாப்புடையது கடகம் என்பது.

அதற் பொருட்டாகலின் :- கூழிற்குக் குற்றேவல் செய்யும், வரிசைக்கு உழும் என்பன.

நட்பின் :- அவற்கு நட்டான், அவற்குத்தமன் என்பன.

பகையின் :- அவற்குப் பகை; அவற்கு மாற்றன் என்பன.

காதலின் :- நட்டாற்குக் காதலன் புதல்வற்கு அன்புறும் என்பன.

சிறப்பின் :- வடுகரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர், கற்பார்க்கு சிறந்தது செவி என்பன.

அப் பொருள் என்றது அதன் பொருள்; அது அன்ன பிறவும் என்றவாறாம். அது இவ்வாடையும் அந் நூலால் இயன்றது என்றது போலக் கொள்க.

அப் பொருட் கிளவியும் என்றதனாற் பிணிக்கு மருந்து; நட்டாற்குத் தோற்றலை நாணாதோன்; அவற்குத் தக்கான் இவன்; உற்றாற்குரியர் பொற்றோடி மகனிர்; இச்சொற்குப் பொருளிது; அவற்குச் சோறு உண்டு; நினக்கு வலிவாள்; மக்கட்குப் பகை பாம்பு; இவ்வூர்க்கு அவ்வூர் காதம்; மனைக்குப்பாழ் வானுதலின்மை என்பன கொள்க. (கரு)

78. ஐந்தாகுவதே,
இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
இதனி னிற்றிது வென்னு மதுவே.

எ - து :- மேல் இன் எனப் பெயர் கொடுத்து ஒதப்பட்ட வேற்றுமைக் கிளவி ஐந்தாவதாம். அஃது இப் பொருளின் இத்தன்மைத்து இப் பொருள் என்னும் பொருண்மையை உணர்த்தும்.

ஐந்தாவது பொருவும் எல்லையும் நீக்கவும் ஏதுவும் என்னும் நான்கு பொருண்மைத்து.

அவற்றுட் பொரு இரு வகைப்படும்; உறழ் பொருவும் உவமைப் பொருவும் என.

உறழ்தல்: ஒன்றின் ஒன்றை மிகுத்தல்.

ஏதுவும் இருவகைப்படும். ஞாபக ஏதுவும் காரக ஏதுவும் என. அவற்றுள் ஞாபக ஏதுப் பொருண்மை மேலே கூறப்பட்டது. காரக ஏதுப் பொருண்மை அச்சம் ஆக்கம் என்பனவற்றாற் பெறப்படும்.

நீக்கப் பொருண்மை :- தீர்தல் பற்றுவிடுதல் என்பனவற்றாற் பெறப்படும்.

ஏனை இரண்டும் இதனிலிற்றிது என்பதனாற் கொள்ளப் படும்.

அவ் விரண்டினையும் அஃது இரு முறையான் உணர்த்தும் ஆகலான். எல்லைப் பொருள் - கருவுரின் கிழக்கு இவ்வூர், இதனின் ஊங்கு இது என வரும்.

கிழக்கு ஊங்கு என்பன, அவை வினைக் குறிப்பல்லவேனும் இற்றென்னும் பொருள்படநிற்றலின் இற்று என்றலேயாம்.

பொருதப் பொருட்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும்.
(கசு)

79. வண்ணம் வடிவே யளவே சுவையே
தன்மை வெம்மை யச்ச மென்றா
நன்மை தீமை சிறுமை பெருமை
வன்மை மென்மை கடுமை யென்றா
முதுமை யினமை இறத்து விழித்தல்
புதுமை பழுமை யாக்க மென்றா
யின்மை யுடையமை நூற்றந் தீர்தல்
பன்மை சின்மை பற்று விடுதலென்
றன்ன பிறவு மதுங்பால வென்மனார்.

எ - து :- வண்ணம் முதலாகப் பற்று விடுதல் ஈறாகச் சொல்லப்பட்டனவும் அவை போல்வன பிறவும் ஐந்தாம் வேற்றுமைத் திறத்தனவாம் என்று கூறுவர்.

வண்ணம் :- வென்மை கருமை முதலாயின,

வடிவு :- வட்டம் சதுரம் முதலாயின.

அளவு :- நெடுமை குறுமை முதலாயின.

சுவை :- கைப்பு புளிப்பு முதலாயின.

நாற்றம் :- பூதி (?) நாற்றமும் ... நாற்றமும் முதலாயின.

உ - ம் :-

காக்கையிற் கரிது களம்பழம் என்புழி இதனின் என்பது காக்கையின்; இற்றென்பது கரிது; இது என்பது களம் பழம் : இதனின் வட்டம் இது. இதனின் நெடிது இது, இதனி ற்றீவிது

இது, இதனிற்றன்னிதிது, இதனின் வெய்யதிது, இதனின் நன்றிது, இதனிற் றீதிது இதனிற் சிறிதிது, இதனிற் பெரிதிது, இதனின் வலித்து, இதனின் மெலிதிது, இதனிற் கடிதிது, இதனின் முதிதிது, இதனினிளைதிது, இதனிற் சிறந்ததிது, இதனி னிழிந்ததிது, இதனிற் புதிதிது, இதனிற் பழைதிது, இவனின் இலனிவன், இவனின் உடையனிவன், இதனினாறு மிது, இதனிற்பலவிவை, இதனிற் சிலவிவை இவற்றிற்கு இருவகைப் பொருவும் விரிக்க.

அச்சம் :- கள்ளாரின் அஞ்சம்,

ஆக்கம் :- வாணிகத்தானாயினான்,

தீர்தல் :- ஊரிற் றீர்ந்தான், தலையினிழிந்த மயிரனையர்.

பற்றுவிடுதல் :- காமத்திற் பற்றுவிட்டான் என வரும்.

அன்ன பிறவும் என்றதனால், அவனின் வள்ளியனிவன், அதனிற் சேய திது, இகழ்ச்சியிற் கெட்டான், மகிழ்ச்சியின் மைந்துற்றான் என்பன போல்வன கொள்க.

அவற்றுள் பொருங்க பொருள் பெருஞ் சிறப்பிற்றாகலான் முன்வைத்துப் பல வாய்பாட்டான் விரித்தார்.

80. ஆறாகுவதே,
அதுஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினு மிகன திதுவெனு
மன்ன கிளவிக் கிழமைத் ததுவே.

எ - து :- மேல் அது என்று பேர் கொடுத்து ஒதுப்பட்ட சொல் ஆறாவதாம். அது ஒரு பொருளினது உடைமைப் பொருளாய் நிற்கும் தன்னோ டொற்றுமையுடைய பொருளானும் ஒரு பொருளினது உடைமைப் பொருளாய் நிற்கும் தன்னின் வேறாகிய பொருளானும் இப்பொருளினுடையது இப் பொருள் என்பது பட நிற்கும். அன்ன கிளவியாற் றோன்றும் கிழமையைப் பொருளாக வடைத்து.

தன்னினும் பிறிதினுமாகிய கிழமைத்து என்னாது இதனதிது எனு மன்ன கிளவிக் கிழமைத்து என்றது என்னை, பொருட் கிழமையும் பண்புக் கிழமையும் தொழிற் கிழமையும்

அவை போல்வன பிறவும் எனக் கிழமை தாம் பலவற்றுள் ஒன்று சுட்டாது இதனதிது என்னும் சொல்லால் தோன்றும் கிழமை மாத்திரம் சுட்டும் என்றற்கு இதனிதிது வெனு மன்ன கிளவிக் கிழமைத்து என்றார்.

ஓருமை மாத்திரம் அன்றி இதன இவை என்னும் பன்மையுருபுத் தொடரும் அடங்குதற்கு அன்ன கிளவி என்றார்.

உ - ம் :-

சாத்தனது ஆடை, தனாது வென்வேல், வானவன் கொல்லிமிசை.என வரும்.

தற்கிழமை ஐந்து வகைப்படும். அவை, ஒன்று பல குழீ இயதும், வேறு பல குழீஇயதும், ஒன்றியற் கிழமையும், உறுப்பின் கிழமையும், மெய்திரிந்தாகியதும் என,

ஜம்பாலுமமையு மன்றதற்கிழமை

என்பது அகத்திய மாதவின்.

இனி பிறிதின்கிழமை மூவகைப்படும். பொருளின் கிழமையும் நிலத்தின் கிழமையும் காலத்தின் கிழமையும் என.

இவற்றிற்கு உதாரணம் :- முன்னர்க் காட்டுதும்.(யஅ)

81. இயற்கையினுடைமையின் முறைமையிற் கிழமையிற்
செயற்கையின் முதுமையின் விணையினென்றா
கருவியிற் ரூணையிற் கலத்தின் முதலி
னெருவழி யுறுப்பிற் குழுவி னென்றா
தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியிற்
நிரிந்து வேறுபடும் பிறவு மன்ன
கூறிய மரங்கிற் ரோன்றுங் கிளவி
யாறன் பால வென்மனார் புலவர்.

உ - ம் :-

குழுவின் : எளளது குப்பை, இது ஒன்று பல குழீஇய தற்கிழமை, படையது குழாம், இது வேறுபல குழீஇய தற்கிழமை, இது யானை தேர் குதிரை காலாள் ஆகலால் வேறாயிற்று.

இயற்கை :- சாத்தனது இயற்கை நிலத்தது அகலம் என்பன ஒன்றியற்கிழமை.

நிலை :- சாத்தனது நிலைமை சாத்தனது இல்லாண்மை என்பன நிலைக்கிழமை இவையும் ஒன்றியற்கிழமை.

உறுப்பு :- யானையது கோடு, புலியது உகிர், என்பன உறுப்பின்கிழமை, உறுப்பாவது ஒரு பொருளின் ஏக தேசம் என்பது அறிவித்தற்கு ஒருவழியுறுப்பு என்றார்.

செயற்கை :- சாத்தனது செயற்கை, சாத்தனது கற்றறிவு என்பன செய்கைக் கிழமை. அது தன்மை திரிந்து வேறோர் தன்மையாதல்.

முதுமை :- அரசனது முதுமை, அரசனது முதிர்வு என்பன முதுமைக்கிழமை, முதுமை என்பது பிற்தோர் காரணம் பற்றாது காலம்பற்றி ஒருதலையாகப் பொருட்கட் டோன்றும் பருவம் ஆதலிற் செயற்கையுள் அடக்காது வேறு கூறினார்.

வினை :- சாத்தனது தொழில் சாத்தனது செலவு, என்பன வினைக்கிழமை, இவை மெய்திரிந்தாகிய தற்கிழமை.

உடைமை சாத்தனதுடைமை சாத்தனது தோட்டம் என்பன உடைமைக்கிழமை.

முறைமை :- மறியது தாய், மறியது தந்தை என்பன முறைமைக்கிழமை.

கருவி :- இசையது கருவி வனை கலத்தது திகிரி என்பன கருவிக்கிழமை.

துணை :- அவனது துணை; அவனது இணங்கு என்பன துணைக்கிழமை.

கலம் :- கலமாவது ஒலை நிலத்தது ஒற்றிக்கலம் சாத்தனது விலைத்தீட்டு என்பன கலக்கிழமை.

முதல் :- ஒற்றியது முதல், ஒற்றியது பொருள் என்பன முதற்கிழமை.

தெரிந்து மொழிச் செய்தி:- கபிலரது பாட்டு; தெரிந்து மொழியாற் செய்ப்படுதலின் தெரிந்து மொழிச் செய்தி யாயிற்று.

பரணரது பாட்டியல் என்பன செய்திக் கிழமை. இவை பாரியது பாட்டு எனவும் நிற்றலின் இரு பொருட்டு உரியவாம். இவை பொருட் பிறிதின் கிழமை.

கிழமை :- முருகனது குறிஞ்சி நிலம் வெள்ளியது ஆட்சி என்பன கிழமைக்கிழமை. இவை முறையே நிலப்பிறிதின் கிழமையும் காலப் பிறிதின் கிழமையும்.

வாழ்ச்சி :- காட்டத்தியானை இது பொருட் பிறிதின் கிழமை. யானையது காடு இது நிலப்பிறிதின் கிழமை. இவ் வாழ்ச்சி வாழ்தலை உணர்த்துங்கால் தற்கிழமையுமாம்.

திரிந்து வேறுபடுத் தன்னிடம் என்றதனான், எட்சாந்து கோட்டு நூறு என்பன முழுவதால் திரிந்தன.

சாத்தனது ஒப்பு தொகையது விரி, பொருளது கேடு சொல்லது பொருள், இவை சிறிது திரிந்தன, இவ் வாய்பாடுகள் மேற் சொல்லப்பட்ட தற்கிழமை பிறிதின் கிழமை என்பனவற்றை விரித்தவாறு அறிக.

82. ஏழாகுவதே,
கண்ணனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினை செய் யிடத்தி னிலத்திற் காலத்தின்
அனைவகைக் குறிப்பிற் ரோன்று மதுவே.

எ - து :- கண் என்று பெயர் கொடுத்து ஒதப்பட்ட வேற்றுமைச் சொல் ஏழாவதாம். அது வினை செய்யா நிற்ற லாகிய இடத்தின் கண்ணும், வினை நிகழாது வரையறையடைய தோர் இடத்தின் கண்ணும் வினை நிகழாது வரையறைப்பட்டு நிற்கும் காலமாகிய இடத்தின் கண்ணும் என முவகைக் குறிப்பின்கண்ணும் தோன்றும். எனவே ஏழாவது இடப் பொருட்டு ஆயிற்று.

உ - ம் :-

தட்டுப்புடைக்கண் வந்தான் மாடத்தின்கணிருந்தான் சூதிர்கண் வந்தான் என வரும். இவை இடமும் இடத்தினிகழ் பொருளும் வேறாய் வந்தன.

குன்றந்துக்கட்டு குவடு, இது அவ்இரண்டும் ஒன்றாய் வந்தது.

குறிப்பிற் ரோன்றும் என்றவற்றை இடம் எனக் கருதியவழி அவ்வேற்றுமை தோன்றும் இடமாகக் குறிக்கப் படாத வழி அப்பெயர்க்கண் அவ்வேற்றுமை தோன்றாது என்பதாம்.

83. கண்கால் புறமாக முள்ளுழை கீழ்மேல்
பின்சா ரயல்புடை தேவகை யெனாஅ
முன்னிடை கடைதலை வலமிட மெனாஅ
அன்ன பிறவு மதுன்பால வென்மனார்.

எ - து :- கண் என்னும் பொருளும் கால் முதலாகப் புடை ஈராக ஒதப்பட்ட உருபுகளும் தேவகை யென்னும் திசைக் கூற்றுப் பொருண்மையும் முன் முதலாக இடம் ஈராக ஒதப்பட்ட உருபுகளும் அவை போல்வன பிறவுருபுகளும் அவ் ஏழாவதன் கூற்றன என்று கூறுவர் புலவர்.

சிறந்த கண் எனுருபு முற்கூறி மீட்டுங் கண் என்பதனைச் சிறப்பில்லா வருபுகளோடு எடுத்து ஒதினார்.

கண்ணகன் ஞாலம் என்புழி அக் கண் ஞாலந் தன்னையே உணர்த்தி ஓரிடத்தினை வரையறுத்து உணர்த்தாது நிற்பதோர் இடைச் சொல் என்பது உணர்த்துதற்கு தேவகை என்னும் பொருள் வரையறைப்படாது சொல்லுவான் குறிப்பிற்றாய் நிற்றலின் நிலத்துள் அடக்கார் ஆயினார்.

அவ் இரண்டு பொருட்கும் வெவ்வேறோர் சூத்திரம் செய்யாது இவ்வருபுகளுடனே ஒதினார், சூத்திரம் சுருங்குதற்கு;

இச் சூத்திரத்தாற் கூறிய உருபுகள் ஓரிடத்தின் ஏக தேசத்தினை வரையறுத்து உணர்த்தும்வழி ஆறாவதனை யுணர்த்தியும் ஓரிடத்தினை வரையறுத்து உணர்த்தாது, கண் என்பதுபோல இடம் என முழுதுணர்வு செல நின்றுழி ஏழாவதனையே உணர்த்தியும் நிற்கும் சிறப்பின்மை கருதி வேறாக எடுத்தோதினார்.

உ - ம் :-

ஊர்க்கால் இருந்தான், ஊர்ப்புறத்து இருந்தான், மாடத்தகத்து இருந்தான், ஊருள் இருந்தான், சான்றாருழைச் சென்றான், மாடத்துக்கீழிருந்தான், மாடத்து மேலிருந்தான்,

எர்ப்பின் சென்றான், காட்டுச்சார் ஒடுங்களிறு, ஊரயல் இருந்தான், ஊர்ப்புடை இருந்தான், வடக்கண் வேங்கடம், தெற்கட் குமரி, கீழ்க்கட்கடல், மேற்கண் மலை, தேர்முன் சென்றான், சான்றாரிடை இருந்தான் கோயிற்கடைச் சென்றான், தந்தைதலைச் சென்றான், கையிடத்துள்ளது கொடுக்கும், கையிடத்துப் பொருள்.

அன்னபிறவால் வருவன :- குடத்திலே விளக்கு, ஊரிலேயிருந்தான், கிழவோடேத்து, கிழவி மாட்டு எனவும் பொருட்கண் ணுணர்வு, மலர்க்கணாற்றம், ஆகாயத்துக்கட் பருந்து எனவும் வரும்.

இன்னும் மணியின்கணைாளி, கையின்கண் விரல், நிறத்தின்கணழில் ஆடற்கணழகு, எனக் கிழமையும் சினையும் பண்பும் வினைப் பெயரும் பற்றி வரும்.

இனிக் கண் கால் முதலியன உருபை விளக்குதற்கு அவ் வருபின் பொருளாய் நின்று கண்ணைனுருபு விரித்துக்கொண்டு நின்ற தேரின் கண் என்னும் பொருளாவது, கண் என்னும் இடைச் சொல்லான் உணர்த்தப்படும் இடப் பொருண்மை என்று பொருளுரைத்தாற் பின் வருகின்ற இடப் பொருண்மையை முன்னும் கூறிற்றேயாம்; ஆதலிற் கூறியது கூறிற்றேயாம். அல்லதுஉங் கண்ணகன் ஞாலம் என்புழிக் கண் என்னும் இடைச் சொல்லான் உணர்த்தவே இடப் பொருண்மை குறிக்குமிடத்துக் கண்ணே, கண்ணைன் உருபு மீட்டுங் கூறல் வேண்டும்.

அல்லதுஉம் கண்ணின்றுகூறுத லாற்றா னவனாயின் என்புழி என்கணின்று எனத்தோன்றா ஏழுவாய் நின்று கண்ணைனுருபு ஏற்று நின்றதாம்.

அல்லதுஉம் வடக்கண் வேங்கடம் என்புழிக் கண்ணை னுருபு விரித்தலின் ஒழிந்தவற்றிற்கு ஒவ்வாவாம்.

அல்லதுஉம் மரத்தின் கீழ்க்கிடந்தவர் மரத்தின் மேலிருந்த குரங்கு என்பன முதலியவற்றிற்குக் கண்ணைனுருபு கொடுத்து உலகம் வழங்காமையு முனர்க.

ஆதலாற் கண் கால் புறம் அகம் உள் என்பன முதலாயின வற்றது பொருள் வேற்றுமை வழக்கு நோக்கி யணர்ந்து கொள்க.

ஆசிரியர் கூறிய முறைமையின் உருபு இறுதியும் இடையும் என்னும் சூத்திரங்களாற் பெயர் இறுதிக்கு முடிக்கும் சொற்கு முன்னுற நிற்பது உருபு என்று கூறினமையானும் பொருளிடை நில்லாமையும் பெற்றாம். உருபிற்குப் பின்னே அத்துச்சாரியை கொடுத்து முடிந்தது பிறிதவணிலையலும் என்பதனாற் கொள்க.

இச் சூத்திரம் ஏழாவதற்கு மூவகைப் பொருட் பாகுபாடன்றி வேறு பொருட் பாகுபாடின்மையின் முன்னையன போலப் பொருளினைப் பகுத்தோதாது உருபின் பாகுபாடே கூறியவாறாம்.

(உக)

84. வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை
ஈற்றினின் றியலுந் தொகைவயிற் பிரிந்தே
பல்லாறாகப் பொருள் புணர்ந் திசைக்கு
மெல்லாச் சொல்லு முரிய வென்ப.

எ - து :- வேற்றுமைத் தொகையை விரிக்குமாறும் அதற்கிணமாகிய அன்மொழித் தொகையை விரிக்குமாறும் கூறுகின்றார்.

வேற்றுமைத் தொகையினின்ற பொருளை பண்பென்றித் தொகைவயினின்ற பொருளை விரிக்கும் காலத்து அவ் வேற்றுமைப் பொருளொடும் அன்மொழிப் பொருவொடும் புணராது பல நெறியாகப் பிரிந்து ஒலிக்கும் எல்லாச் சொல்லும் விரித்தற்கு உரிய என்று கூறுவர் ஆசிரியர்.

அன்மொழித் தொகை ஏனைத் தொகைகளின் இறுதியினின்றியலவின் ஈற்று நின்றியலுமென்றார்.

உ - ம :-

கருங்குழற்பேதை, பொற்றொடியாிவை, மட் குடம் என்னும் வேற்றுமைத் தொகைகள் கருங்குழலையுடைய பேதை, பொற்றொடியை யணிந்தவாரிவை, மண்ணானியன்ற குடம் என விரிந்தவாறும், தாழ் குழல், பெற்றொடி, மட் காரணம் யென்னும் அன்மொழித் தொகைகள் தாழ் குழலையுடையாள், பொற்றொடியை யணிந்தாள் மண்ணாகிய காரணத்தானியன் றது என விரிந்தவாறும் காண்க.

“ஸற்று நின்றியலுந் தொகைவயின் வேற்றுமைப் பொருளை விரிக்குங்காலை” “ஸற்றினின்றியலுந் தொகைவயிற் பொருளை விரிக்குங்காலை” எனவும் கூட்டுக. சேனாவரையர் கருத்தும் உரை ஆசிரியர் கருத்தும் இரு திறத்தனவாக மேலே கூறுமாறு காண்க.

வேற்றுமைப்பொருளை உரிய வென் என்பது :- மேல் வேற்றுமை விரிந்து நிற்குமாறு கூறினார். இதனால் தொக்குழிப்படுமாறு கூறுகின்றார் :- வேற்றுமை தொக்குழி அவ் வேற்றுமையை விரிக்குமிடத்து அவ் வேற்றுமையேயன்றி ஆண்டுப் பிறசொற்களும் உள்; அவ் வேற்றுமைபோல, வந்து ஒட்டி நிற்பன அவையெல்லாம், வேற்றுமையேபோல ஆண்டே தொகுத்தலும் பின் விரித்தலும் உரிய என்பர்.

உ - ம் :-

குதிரைத் தேர் என் புழி குதிரையாற் பூட்டப்பட்ட தேர் என விரியும். ஆன் என்பதுருபு. பூட்டப்பட்ட என்பன பிற சொற்கள். அவையும் தொக்கும் விரிந்தும் நின்றன. கருப்பு வேலி என்பதும் அது.

பல்லாறாகப் பொருள் புணர்ந்திசைக்கும் என்பது அங்ஙனம் வேற்றுமைப் பொருட்கு ஏற்ப வந்து ஒட்டுவன பலவும் ஒட்டுதற்கு உரிய.

இன்னுமோர் கருத்து :- வேற்றுமை தொக்கது விரிக்கு மிடத்து ஒருவகைப் பொருளன்றிப் பலவகைப் பொருளும் அச் சொற் பற்றி ஒட்டப்படும் எல்லாச் சொற்கும் உரிய ஆகும்.

உ - ம் :-

நீர் நீந்துடும்பு என்புழி நீரை நீந்துடும்பு, நீர்க்குள் நீந்துடும்பு, நீரினீந்துடும்பு, நீருள் நீந்துடும்பு எனப் பலவகைப் பொருளும் பட நிற்கும், ஒரு தொகை என்பது, குரங்கெறி விளங்காய், இலைமறைகாய் என்பனவும் பல பொருள்பட விரித்துக் காண்க.

பிறவு மன்ன.

(உட...)

வேற்றுமை யியல் உதாரணம் முற்றும்.

வேற்றுமை மயங்கயல்

85. கரும மல்லாச் சார்பின் கிளவிக்
குரிமையு முடைத்தே கண்ணன் வேற்றுமை.

எ - து :- இரண்டாவது கருமச்சார்பும் கருமமல்லாச் சார்பும் என இரண்டு வகைத்து. அவ் இரண்டினுள் கருமச் சார்ச்சியல்லாது வருஞ் சார்பு என்னும் பொருண்மைக்கு ஏழாம் வேற்றுமை உரித்தாதலும் உரித்து.

உ - ம் :-

துணைச்சார்ந்தான் என்பது கருமச்சார்பு, அதனை மெய்யுறச் சார்தலாற் கருமம் ஆயிற்று. அரசரைச் சார்ந்தான் என்பது கரும மல்லாச் சார்பு, ஆண்டு மெய்யுறுதற் றொழிலன்மையாற் கருமம் இல்லையாயிற்று. இனிக் கருமச் சார்ச்சியல்லாதவிடத்து இரண்டாவதும் ஏழாவதும் மயங்கும்.

உ - ம் :-

அரசரைச் சார்ந்தான் அரசர்கட் சார்ந்தான் என வரும்.

உம்மையாலிது சிறுபான்மை.

86. சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும்
வினை நிலை பொக்கும் என்மனார் புலவர்.

எ - து :- சினைப்பொருண்மேல் நிற்குஞ் சொல்லிற்கு இரண்டாவதும் ஏழாவதும் வினைகூறு நிலைமைக்கண் ஒக்கும் என்பர்.

உ - ம் :-

கோட்டைக் குறைத்தான், கோட்டின்கட் குறைத்தான்
என்பது. (உ)

87. கன்றலுஞ் செலவு மொன்றுமார் வினையே.

எ - து :- கன்றற்குஞ் செலவிற்கும் வருந்தொழில் ஏழாவதற்கும் ஒக்கும்.

உ - ம் :-

சூதினைக் கன்றினான், சூதின்கட் கன்றினான், நெறியைச் சென்றாண், நெறிக்கட் சென்றான் என வரும்.

88. முதற்சினைக் கிளவிக் கதுவென் வேற்றுமை முதற்கண் வரினே சினைக்கை வருமே.

எ - து :- அம்முதற் சினைக்கண் முதன்முன் இரண்டாவது வரின் சினைக்கு ஏழாவது வருதல் தெள்ளிது என்பர்.

உ - ம் :-

யானையைக் கோட்டின்கட் குறைத்தான் என வரும்.

தெள்ளிது என்றதனால் யானையைக் கோட்டைக் குறைத்தான் என இரண்டாவது தானேயும் வரும் என்பது. (ஞ)

90. முதலுஞ் சினையும் பொருள் வேறுபடாசு நுவலுங் காலைச் சொற்குறிப் பின்வே.

எ - து :- முதலாயது முதலேயாய்ச் சினையாயது சினையைய்ப் பொருள்கள் தம்முள்வேறுபட நில்லா, சொல்லுங்காற் சொல்லுவானது குறிப்பினானே முதல் என்றும் சினை என்றும் வழங்கப்படும்.

உ - ம் :-

கோட்டது நுனியைக் குறைத்தான்; கோட்டது நுனிக்கட் குறைத்தான்; கோட்டை நுனியைக் குறைத்தான் என வரும்.

ஒரு முதலினது சினையை முதலாகக் குறித்த வழி அதுதான் முதலாய் நிற்கும் என்பது கருத்து. (ச)

91. பிண்டப் பெயரு மாயிய றிரியா பண்டியன் மருங்கின் மாதிய பண்பே.

எ - து :- பலபொருட் டொகுதியாய்வரும் பிண்டப் பெயரும் முதலும் சினையுமாய் வரும் இயல்பிற் றிரியா; முன் முதலும் சினையுமாக வழங்கிவாரம் நின்ற முறையை யுடைத்து.

உ - ம் :-

குப்பையது தலையைச் சிதறினான்; குப்பையைத் தலைகட்டு சிதறினான்; குப்பையைத் தலையைச் சிதறினான் என வரும்.

இது வேறு பல குழீய படை முதலியவற்றிற்கும் ஒக்கும்.

(எ)

92. ஒருவினை யொடுச்சோ லுயர்பின் வழித்தே,

எ - து :- இரண்டு பொருட்கு ஒரு வினைகொண்டு வரும் முன்றா முருபு உயர்பு பற்றி வரும்.

உ - ம் :-

அரசரோடு வந்தார் சேவகர் என வரும்.

உயர்பின் வழித்தென்றதனால் குலத்தானும் தவத்தானும் ஞானத்தானும் கல்வியானும் வீரத்தானும் உபகாரத்தானும் உயர்பு கொள்க.

நாற்றுவர் மக்களோடு வந்தார் நாடு காப்பனரசன் எனவும்,

நாயோடு வந்தான் நம்பி எனவும் வருவன உபகார உணர்ச்சி என்க. (அ)

93. மூன்றனு மைந்தனுந் தோன்றக் கூறிய
வாக்கமொடு புனர்ந்த வேதுக் கிளவி
நோக்கோ ரணைய வென்மனார் புலவர்.

எ - து :- மூன்றாம் வேற்றுமைக்கண்ணும் ஐந்தாம் வேற்றுமைக் கண்ணும் விளங்கச் சொல்லப்பட்ட ஆக்கத்தோடு கூடிய ஏதுப் பொருண்மையை நோக்கும் இடத்து அவ் இரண்டும் ஈண்டு ஒத்த பொருளாவாம் என்பர்.

உ - ம் :-

வாணிகத்தா னாயினான்; வாணிகத்தி னாயினான் என வரும். (ச)

94. இரண்டன் மருங்கி ணோக்க ணோக்கமல்
விரண்டன் மருங்கி ணேதுவு மாகும்.

எ - து :- இரண்டாவதற்குக் கண்ணால் நோக்கும் நோக்கம், மனத்தால் நோக்கும் நோக்கம் என நோக்கம் இரண்டு வகைப் படும். அவ்விரண்டனுள் மனத்தால் நோக்கும் நோக்கிற்கு மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் உரிய ஏதுப் பொருண்மையுமாம்.

உ - ம் :-

வாணோக்கி வாழும் என்புழி வானை நோக்கி வாழும் என இரண்டாவது விரியும். அவ்வழி வானானாய பயனைக் கருதி வாழும் எனவும், வானினாய பயனைக் கருதி வாழும் எனவும் மூன்றாவதும் ஐந்தாவதும் ஏதுவின்கண் ஒத்தன. நோக்கல் நோக்கமாவது நோக்கல்லாத நோக்கம்; பொறியால் நோக்கும் நோக்கமன்று. மனத்தால் நோக்கும் நோக்கம் என்ப. (ய)

95. அதுவென் வேற்றுமை யுயர்தினைத் தொகைவயி
எதுவென் நூரூபுகெட்டுக் குகரம் வருமே.

எ - து :- ஆறாம் உருபும் உயர்தினைக்கண் விரியுமி அது என்னும் உருபு கெட்டுக் குகரம் வரும்.

உ - ம் :-

நம்பி மகன் என்னுந் தொகை நம்பியது மகன் என்னாது நம்பிக்கு மகன் என விரிந்து வரும். நம்பியது மகனென்னின் ஆவினது மகளென்றாற் போல வழுவாமாறு காண்க. (கக)

96. தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டு மூன்றுங்
கடிநிலை யிலவே பொருள்வயினான.

எ - து :- தடுமாறு தொழிற் பெயர்ப் பொருட்கு இரண்டாவதன் பொருளும் மூன்றாவதன் பொருளும் கடியப் படா, ஒக்கும்.

உ - ம் :-

புலி கொல் யானை என வரும். என்புழி புலி செயப்படு பொருளாயவழி இரண்டாவதும், புலி வினை முதலாயவழி

முன்றாவதும் விரியும். அது புலியைக் கொன்ற யானை; புலியால் கொல்லப்பட்ட யானை என வரும்.

தடுமாறு தொழிற்கு ஒத்த தொழில் இரண்டற்கும் சேறல்.
(கந)

97. ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின்
வேறுமை தெரிப வுணரு மோரே.

எ - து :- த(டு)மாறு தொழிலொடு புணர்ந்த இருவகைப் பொருளின் இறுதிப் பெயர் முன்னர் வந்த பொருள் வேறுபாடு உணர்த்தும் சொல்லன் அப் பொருள் வேற்றுமை தெரிவர் உணர்வோர். மெய்யறிபனுவல், பொருள் வேறுபாடு உணர்த்தும் சொல், ஈற்றுப் பெயர் யானை.

உ - ம் :-

புலிகொல்யானைக்கோடு வந்தன எனில், புலியாற் கொல்லப்பட்ட யானை என்பது விளங்கும், புலி கொல் யானை ஓடுகின்றது எனில் யானை புலியைக் கொன்றது என்பது விளங்கும். இது குறிப்பான் உணரப்படுமாறு காண்க.

98. ஓம்படைக் கிளவிக் கையு மானுந்
தூம்பிரி விலவே தொகைவரு காலை.

எ - து :- பாதுகாத்தலாகிய பொருண்மைக்கு இரண்டா வதும் முன்றாவதும் ஒத்த உரிமைய வேற்றுமை தொக்க இடத்து.

உ - ம் :- புலி போற்றிவா என்புழி புலியைப் போற்றி வா என்று விரிப்பினும் அமையும்.

புலி போற்றி வா “வாழியைய, ஓலிகூந்த னின்னல தியாருமிலன்” இதனுள்ளும் காண்க. (கச)

99. ஆறுன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்
கேழு மாரு முறைநிலத் தூன.

எ - து :- ஆறாம் வேற்றுமைக்கு ஓதிய வாழ்ச்சிக் கிழமைக்கு உறைநிலப் பெயர் நிலைமொழியாயவழி ஏழாவதும் வரும்.

உ - ம் :-

காட்டதி யானை - காட்டுள் யானை என வரும்.

அந்திலத்து வாழ்வதனை அதனதெனப்படும். அது பத்துக் கோடாகயுண்டா யஃதின்றி வீடின் வாழ்தல் இல்லாமையின் என்பது.

(யரு)

100. குத்தொக வரூங் கொடையெதிர் கிளவி
யப்பொரு ஸாற்ற குரித்துமாகும்.

எ - து:- நான்காம் வேற்றுமைத் தொகைக்குக் கொடையெதிர்ந்து நின்றவழி ஆறாவது கொடுத்துச் சொல்லவும் அமையும்.

உ - ம :-

நாகர் பலி, நாகர்க்குப் பலி, என விரியும். நாகரது பலி என்றாறாவதாலுமாய் விரியும். நாகர்பலி நாகர்க்கு நேர்ந்த பலி எனவே பிறர்க்காகாது அவருடைமை யாயிற்றாகலின் ஆறாவதும் உரித்தாயேற்றது.

காத்தற்கு நேர்ந்த சோறு என்புழி அது பிறர்க்கு மாதலின் ஆண்டு ஆறாவது ஏலாது.

தெய்வமல்லாத சிறந்தாற்கு நேர்ந்தகேல் ஆண்டு ஆறாவது வரினும் அமையும்.

101. அச்சக் கிளவிக் கைந்துமிரண்டு
மெச்ச மிலவே பொருள்வயினான.

எ - து:- அச்சப் பொருளுக்கு ஐந்தாவதும் இரண்டாவதும் ஒத்த கிழமைய, வேற்றுமை தொக அவற்றின் பொருள் நின்ற வழி.

உ - ம :-

புலியஞ்சும் என்பது புலியினஞ்சும், புலியையஞ்சும் என இரண்டும் ஏற்று விரியும், எச்சமில; மிகுதிக் குறைவுபடாது இரண்டும் ஒக்கும். கள்ளரினஞ்சும் என்பது; அவரினும் மிக அஞ்சும் என்பதாலும் படும்; அது கொள்ளற்க, கள்ளரினாய ஏதமஞ்சும் என்பது கொள்க. (யஎ)

102. அன்ன பிறவுந் தொன்னெறி பிழையா
துருபினும் பொருளினு மெய்தடு மாறி

பிருவயினிலையும் வேற்றுமை யெல்லாந்
தீரிபிட னிலவே தெரிய மோர்க்கே.

எ - து :- மேன் மயக்கம் கூறப்பட்ட வேற்றுமையே அன்றி அவை போல்வன பிறவும் தொன்று தொட்டுவரும் வழக்கிற பிழையாது உருபானும் பொருளானும் ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்று பிறிதொன்றன் பொருளும் தன் பொருளுமாகிய ஈரிடத்தும் நிலை பெறும் வேற்றுமை யெல்லாம் திரிபுடைய அல்ல தெரிந்துணர்வோர்க்கு.

உ - ம் :-

புலிபோற்றிவா என்பது புலியைப் போற்றிவா என இரண்டாவதனுருபும் அதன் பொருளும் சென்றது, புலியா னாய ஏதம் போற்றி வா என மூன்றாவதனுருபும் அதன் பொருளும் சென்றது. நம்பிக்கு மகனென்புழி உருபே சென்றது அவ்வருபின் பொருட் சென்றதில்லை எனின், உருபினும் பொருளினும் மெய்தடுமாறி என்றதனால் உருபு சென்ற வழி அவ்வருபின் பொருளும் செல்லும் என்றே கொள்க.

பிறவும் என்றதனால் நோயினீங்கினான், நோயை நீங்கினான், சாத்தனை வெகுண்டான் எனவும், முறைக்குத்து குத்தினா னென்பது முறையிற் குத்தினான், முறையாற் குத்தினான் எனவிரியும். கடலொடு காடோட்டாது கடலைக் காடோட்டாது, தந்தை யொடு குளுற்றான், தந்தையைச் சூறுற்றான் என்றாம்.

இவை யெல்லாம் தம்முருபினானும், பொருளினானும் உடன்சென்று தடுமாறி ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்றவாறுணர்க.

103. உருபு தொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி
யொருசொல் நடைய பொருள்சென் மருங்கே.

எ - து :- பல உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைச் சொற்கள் இறுதியுருபு முடிந்த முடிபேதமக்கும் முடிபாக வடைய பொருள் செல்லுமிடத்து.

உ - ம் :-

யானையது கோட்டை நுனிக்கட்குறைத்தான் என வரும்.

உருபு தொடர்ந்தடுக்கிய என்றதனால் ஒருருபு தொடர்ந்தடுக்கலும் கொள்க.

உ - ம் :-

என்னொடு-நின்னோடுஞ் சூழாது எனவும்,

அந்தனர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் எனவும் வரும்.

104. இறுதியு மிடையு மெல்லா வருபு

நெறிபடு பொருள்வயினிலவுதல் வரையார்.

எ - து :- இறுதிக் கண்ணும் இடைக் கண்ணும் ஆறுருபும் தமக்கு ஒதிய பொருட்கண் நிற்றலை நீக்கார்.

உ - ம் :-

கடந்தான் நிலத்தை, வந்தான் சாத்தனோடு, கொடுத்தான் சாத்தற்கு வலியன் சாத்தனின், ஆடை சாத்தனது, இருந்தான் குன்றத்துக்கண் என இறுதிக்கண் வந்தவாறு.

நிலத்தைக் கடந்தான்; சாத்தனோடு வந்தான், சாத்தற்குக் கொடுத்தான், சாத்தனின் வலியன், சாத்தனதாடை, குன்றத்துக்கணிருந்தான் என்பது இடைக்கண் நின்றவாறு. (உரு)

105. பிறிதுபிறி தேற்றலு முருபுதொக வருதலும்

நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப.

எ - து :- ஓர் உருபு ஓர் உருபினை யேற்றலும் ஆறுருபும் தொக்கு நிற்றலும் நெறிபட வழங்கிய வழக்கைச் சார்ந்தென்பர். ஓர் உருபு ஓர் உருபை ஏற்கு முருபு ஆறாம் உருபு, மற்றையன ஏலா. அஃது உருபு ஏற்புழித் தன்னை யொழிய அல்லனவற்றை ஏற்கும்.

உ - ம் :-

சாத்தனதனை, சாத்தனதனோடு, சாத்தனதற்கு, சாத்தனதலின், சாத்தனதன் கண் என வரும்.

நிலங்கடந்தான்; தாய்மூவர்; கருப்புவேலி; வரைவீழருவி; சாத்தன்கை; குன்றக்கூகை, எனத் தொக்கு வந்தன.

சாத்தன் தனது எனத்தன்னை ஏற்றலும் உரையிற் கொள்க.

(உக)

106. ஜெயங் கண்ணு மல்லாப் பொருள்வயின்
மெய்யிருபு தொகா விறுதி யான்.

எ - து :- இரண்டாவது வேற்றுமைப் பொருளும் அல்லாத பிற பொருண்மே னின்ற உருபு தொடர்மொழி இறுதிக்கண் தொக்கு நிலலா என அவ் இரண்டுருபும் இறுதிக்கண் தொக்கும் விரிந்தும் நிற்கும். அல்லாதன இறுதிக்கண் விரிந்தே நிற்கும்.

உ - ம் :-

கடந்தானிலம், கடந்தானிலத்தை இருந்தான் குன்றத்து, இருந்தான் குன்றத்துக்கண், என இருவகையும் ஆயிற்று. வந்தான் சாத்தனொடு. கொடுத்தான் சாத்தற்கு, வலியன் சாத்தனின், ஆடை சாத்தனது என விரிந்து நின்றவாறு.

107. யாத னுருபிற் கூறிற் றாயினும்
பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும்.

எ - து :- ஒரு சொல் யாதாம் ஒருருபினாற் கூறப்பட்ட தாயினும் அவ்வுருபிற்குப் பொருளியை யாதவழிப் பொருள் செல்லும் பக்கத்துப் பொருந்தும் வேற்றுமையைச் சாரும்.

உ - ம் :-

கிளையரி நாணைற் கிழங்கு மணற்கீன்ற
முளையோரன்ன முள்ளொயிற்றுத் துவர்வாய் என்புழி
நான்காவது கொள்ளாது மணலுளீன்றது என ஏழாவது கொள்க.
கொக்கினுக் கொழிந்த தீம் பழம் என்புழி, கொக்கின்றும் என ஐந்தாவதன் பொருளாயிற்று. பிறவும் வந்த வழிக் காண்க.

108. எதிர்மறுத்து மொழியினுந் தத்த மரபிற்
பொருணிலை திரியா வேற்றுமைச் சொல்லே.

எ - து :- விதி முகத்தான் கூறாது எதிர்மறுத்துக் கூறினும் தத்தம் இலக்கணத்தான் வரும் பொருள் நிலை திரியா வேற்றுமை யுருபுகள்.

உ - ம் :-

மரத்தைக் குறைத்தான் என்புழி மரத்தைக் குறையான்

எனவும், வேலானெறிவான் என்பழி வேலானெறியான் என்றும் வரும்.

மற்றையவற்றையும் இவ்வாறே மறுத்து ஒட்டிக்கொள்க.
(உ.ஈ)

109. ரு ஜை ஆன் என வருஉ மிறுதி
அவ் வொடுஞ் சிவணுஞ் செய்யு ஞுள்ளே.

எ - து :- கு ஜை ஆன் என வருஉம் மூன்று உருபும் தொடரி றுதிக் கண் நின்ற வழி அகரத்தோடு பொருந்தி நிற்றலுடைய செய்யுஞ்சுள்.

உ - ம் :-

கடிநிலை யின்றே யாசிரியற்க எனவும்; காவலோனக் களிறஞ் சும்மே, களிறுமஞ்சங் காவலோன எனவும், புரைதீர் கேள்விப் புலவரான எனவும் கு, ஜை, ஆன் மூன்றும், அகரமாய் வந்தவாறு காண்க. (உ.ஏ)

110. அவற்றுள்
அ எனப் பிறத்தல் அஃறினை மருங்கிற்
குவ்வும் ஜையும் திலவென மொழிப.

எ - து :- அஃறினையிடத்துக் குவ்வும் ஜையும் அகரத்தோ டேயாகா; மற்றையதற்கு அஃறினைக் கண்ணும் உயர்தினைக் கண்ணும் அகரம் எய்தும்.

உ - ம் :-

உள்ளம் போல வற்றழி யுதவும் புள்ளியற் கலிமா வடைமை யான,

(புள்ளிதான் என அஃறினைக் கண் நான்காவதோடு வந்தவாறு காண்க?)

111. இதன திதுவிற் ரென்னுங் கிளவியு
மதுளைக் கொள்ளும் பொருள்வயினானு
மதுனாற் செயற்படற் கொத்து கிளவியு
முறைக்கொண் டெமுந்து பெயர்ச்சொற் கிளவியும்
பால்வரை கிளவியும் பண்பி னாக்கமும்

காலத்தி னறியும் வேற்றுமைக் கிளவியும்
 பற்றுவிடு கிளவியுந் தீர்ந்துமொழிக் கிளவியு
 மன்ன பிறவு நான்க நுருபிற்
 றான்னென்றி மரபின தோன்ற லாரே.

எ - து :- இதனதிது இற்றென்பது முதலாகத் தீர்ந்து மொழிக்கிளவி ஈறாக வருவன ஏனை யுருபுகளோடு நான்கன் உருபு மயங்குமாறு சொல்லியது.

இதனதிது விற்றென்பது: யானையது கோடு கூரிது என்பது. இதனுள் இதனென்பது யானை ; அது; இது என்பது கோடு; இற்றென்பது கூரிது; என்க.

இனி, யானையதுகோடு கூரிது என்புழி யானைக்குக் கோடு கூரிது என்றும், அவளைக் கொள்ளு மிவ்வணி என்புழி அவட்குக் கொள்ளுமிவ்வணி என்றும்.

அதனாற் செய்ப்படற் கொத்த கிளவியும் :- அவனாற் செயத்தகுமக் காரியம் என்புழி அவற்குச் செயத்தகுங் காரியம் என்றும்; வாயாற்றக்கது வாய்ச்சி என்புழி வாய்க்குத் தக்கது வாய்ச்சி என்றும்;

முறைக் கொண் டெமுந்த பெயர்ச் சொல் கிளவியும் :- ஆவினது கன்று என்புழி ஆவிற்குக் கன்று என்றும்,

பால்வரை கிளவியும் :- கருவுரின் கிழக்கு என்புழி கருவுருக்குக் கிழக்கு என்றும்,

பண்பி னாக்கமும் :- சாத்தனி னெடியன் என்புழி சாத்தற்கு நெடியன் என்றும்,

காலத்தினறியும் வேற்றுமைக் கிளவியும் :- மாரியின் வந்தான் என்புழி மாரிக்கு வந்தான் என்றும்,

பற்றுவிடு கிளவியும் :- ஊரிற் பற்றுவிட்டான் என்புழி ஊருக்குப் பற்றுவிட்டான் என்றும்,

தீர்ந்து மொழிக்கிளவியும் :- ஊரிற்றீர்ந்தான் என்புழி ஊருக்குத் தீர்ந்தான் என்றும், நான்காமுருபு வந்தவாறு காண்க.

அன்ன பிறவும் என்றதனால் ஊருட் சேயன் ; காட்டுள

ணியன்; உளரிற் பெரிது கருவுர், உளருஞற்று செய்யான் என்புழி நான்காவது கொடுத்துச் சொல்லுக.

112. ஏனை யுருபு மன்ன மரபின
மான மிலவே சொன்முறையான.

எ - து :- நான்கா முருபு அல்லாத பிறவுருபும் ஒன்றன் பொருள் சிதையாமல் மயங்குதல் குற்றமில்லை வழக்கு முறையால்.

உ - ம் :-

நூலது குற்றங் கூறினான், நூலைக் குற்றங் கூறினான்,
அவட்குக் குற்றேவல் செய்யும், அவளது குற்றேவல் செய்யும் என
ஒன்றன் பொருட்கண் ஒன்று வந்தவாறு காண்க.

113. வினையே செய்வது செய்யப்படு பொருளே
நிலனே காலங் கருவி யென்றா
வின்னதற் கிதுபய னாக வென்னு
மன்ன மரபி னிரண் டொடுந் தொகைஇ
யாபெய்ட் டென்ப தொழின்முத னிலையே.

எ - து :- வினைப் பெயரையும் வினைச் சொல்லையும் தோற்றுவிக்கும், உண், தின், செல், கொல். வினை என்றது முதலாகிய வினையும் அவ் வினையைச் செய்யும் கருத்தாவும் கருத்தாவாற் செய்யப்படும் பொருஞும் அது செய்யும் இடமும் அது செய்யும் காலமும் அது செய்தற்குத் துணையாகிய கருவியும் ஆக ஆறும் இன்னதற்கிது பயம் படும் என்று சொல்லப்படும் அத்தன்மைத்தாகிய முறைமையினையுடைய இரண்டோடுந் தொக்குக் காரியத்திற்கு முன்னிற்கும் காரணம் அவ்வேட்டு என்று சொல்லுவர் ஆசிரியர்.

வனைந்தான் என்றவழி வனை என்னும் வினையும் வனைதற்குக் கருத்தாவும் வனையப்பட்ட குடமும் வனைதற்கு இடமாகிய நிலமும் அத் தொழி னிகழுங்காலமும் அதற்குக் கருவியாகிய திகிரி முதலியனவும் அதனைக் கைக்கொள்வானும் அதனைக் கொண்டதனாற் பெறும் பயனுமாக எட்டுக் காரணத்தானும் தொழில் நிகழ்ந்தவாறு காண்க. ஒழிந்த வற்றிற்கும் இவ்வாறு விரிக்க இதனை வினையியலுட் கூறாது

எண்டுக் கூறியது தொழில் வருங்கால் வேற்றுமையோடல்லது வாராது என்றற்கு.

அவை வருமாறு :-

அட்டான் என்புழி சாத்தன் சோற்றைக் குழிசியாற் பார்ப்பார்க்கு (மச்சி நேர் கொண்டு) கூரையுள் என்பது விளங்கும். இதனுள் ஏழுவாயும் இரண்டாவதும் மூன்றாவதும் நாலாவதும் ஐந்தாவதும் ஏழாவதும் வந்தவாறு காண்க. சோறு பார்ப்பாரதாதவின் ஆறாவதுஉம் வந்தது? பிறவுமன்ன.

114. அவை தாம்,
வழங்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும்.

எ - து :- மேற் சொல்லப்பட்ட எட்டும் உடன் விளங்காது வழக்கின்கட்ட சில தொழிற்கண் குன்றத்தகுவன் குன்றி வரும்.

உ - ம் :- கொடியாடிற்று.

இதனுள் செயப்படு பொருளும் இன்னதற்கு இது பயன் என்பதாலும் குறைந்து வந்தது. பிறவுமன்ன. (கூய)

115. முதலிற் கூறுஞ் சினையறி கிளவியுஞ்
சினையிற் கூறு முதலறி கிளவியும்
பிறந்தவழிக் கூறலும் பண்டுகொள் பெயரு
மியன்றது மொழிதலு மிருபெய ரொட்டும்
வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ
யனைமர பின்வே யாகுபெயர்க் கிளவி.

எ- து :- முதலிற் கூறும் சினையறி கிளவி முதலாக வினை முதலுரைக்குங் கிளவி ஈறாகக் கூறின ஏழும் ஆகு பெயர்ச் சொன் மரபினா.

உ - ம் :-

முதலிற் கூறும் சினையறி கிளவி : கடுத்தின்றான், புளித் தின்றான் என்பன.

சினையிற் கூறு முதலறி கிளவி :- இலை நட்டு வாழும், பூ நட்டு வாழும் என்பன.

இலைக் கொடி, பூமரம் நட்டு வாழுவானை என்றறிக.

பிறந்த வழிக்கூறல் :- குழிப்பாடி, குழிப்பாடி என்னு முரிற் பிறத்தலாற் குழிப்பாடி என்று ஆடைக்குப் பெயராயிற்று.

பண்பு கொள் பெயர் :- நீலம் சிவப்பு என்பன, பண்பொடு பொருந்தலாற் பொருட்கு அதுவே பெயராயிற்று.

இயன்றது மொழிதல் :- ஏறி, குத்து, வெட்டு என்பன. அவை பட்ட இடத்தையும் வடு முதலியவற்றாற் செய்கைப் பெயரவ... கச் சொல்லுதல்.

இரு பெயரோட்டு பொற்றோடி ; பொன்னும் தொடியும் ஆகிய இரண்டுமல்லாத தொடியாளை விளக்குமாகவின். வினை முதலுரைக்குங்கிளவி; தொல்காப்பியம், கபிலம் - இவ்வாடை, சேணிகன் - கோலிகன் என்பன.

ஆகு பெயர் என்பது ஒன்றன்பெய ரொன்றற்காய் நிற்றல்.
(நக)

116. அவை தாந்,
தந்தம் பொருள் வயிற் றம்மொடு சிவணவு
மொப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலு
மப்பண் பினவே நுவலுங் காலை.

எ - து :- மேற்கூறப்பட்ட ஆகுபெயர்கள் தாம் தம் பொருளின் நீங்காது நின்று தம் பொருளின் வேறல்லாத பொருளோடு புணர்தலும் பொருத்தமல்லாத கூற்றால் நின்று பிறிது பொருளை யுணர்த்தலுமாகிய அவ் இரண்டிலக்கணத்தையடைய சொல்லுமிடத்து.

கடு, புளி என்பன :- தத்தம் பொருள் வயிற்றம் மொடு சிவணல்.

குழிப்பாடி, நீலம், கோலிகன் என்பன, ஒப்பில் வழியாற் பிறிது - பொருள் சுட்டல்.

117. வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்.

எ - து :- அவ் ஆகுபெயர்கள் ஜ முதலிய அறுவகை வேற்றுமைப் பொருண்மையிடத்தும் இயைபு உடைமையைப் பாதுகாத்தறியல் வேண்டும் ஆசிரியன்.

പ്രശ്നങ്ങൾ

I. தெ.பொ.மீ. ஒரு பஞ்சுக்குப் பார்வை

1. முன்னுரை

தமிழ் உலகில் ஒரு துருவ நட்சத்திரமான தென்பட்டினம் பொன்னுசாமி மீனாட்சிசுந்தரனார் (8-1-1901-27-8-1980) தம்மை இருபதாம் நூற்றாண்டு மனிதன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொண்டவர். ‘நான் முழுக்க முழுக்க இருபதாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவன். இதில் எனக்கு ஒரு இறுமாப்பு உண்டு. இந்த நூற்றாண்டு முழுவதும் குளிர் போரிலோ சுடு போரிலோ போராடிவருகிறது என்பது உண்மை. இன்னும் பலபல குறைகள் அது பற்றிக் கூறலாம். மனிதன் அனுவைப் பிளக்கிறான். வானத்தில் பறக்கிறான், கடலின் ஆழத்தை எல்லாம் கண்டறிகிறான். ஆனால் மனிதனாகத் தான் வாழத் தெரியவில்லை. வயிற்று நோய் படாமல் பின்னை பெறமுடியுமா? இந்த இருள் எல்லாம் ஏன்? ஒரு நாள் விடியப் போகிறது என்பதையே இந்த இருள் காட்டுகிறது’.

என்பது அவர் வாசகம் 91962-இக்பால் உரை, 1982:57). இது இந்த நூற்றாண்டின் அறிவியல் முன்னேற்றத்தையும், அதே சமயத்தில் மனிதப் பண்புகளில் மாற்றம் ஏற்படாததையும் உணர்ந்திருந்தாலும், நல்லதையே எதிர்நோக்கும் அவருடைய பண்பைப் புலப்படுத்துகிறது. அதனாலேயே அவரின் நூற்றாண்டு விழாவின் துவக்கம் அந்த நூற்றாண்டுக்குள்ளே வந்துவிட்டதுபோல் இருந்தாலும், ஆண்டுத் துவக்கம் என்று சொல்லும்படியாக இந்த ஆண்டு 2000 என்று அமைவது ஒரு பெருமைதான். அதனாலேயே இன்று உலகமே அவசரப்பட்டு 2001-இல் தொடங்கும் 21ஆம் நூற்றாண்டை இந்த ஆண்டே கொண்டாடத் துவங்கிவிட்டது. தமிழ் மரபில் அந்தாதி என்று சொல்லும்படி ஆகிவிட்டது. அதாவது இருபதாம் நூற்றாண்டு

இறுதியை - அந்தத்தை 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கமாக ஆதியாக இன்று உலகம் கொண்டாடுகிறது.

அந்த நிலையில் நாம் தெபொமீக்கு நூற்றாண்டு விழா இப்போதே துவங்கியிருப்பது உலக மரபை ஒட்டியதுதான்; சிறப்பானதும் கூட, அதற்கும் மேலாகத் தெபொமீ. முதல் துணைவேந்தராக இருந்த மதுரை (காமராசர்) பல்கலைக் கழகத்தின் தமிழியல் புலம், நம்மை முந்திக்கொண்டு, போன ஆண்டே 'தெபொமீ.நூற்றாண்டு விழாவை நோக்கி' என்று ஒரு கருத்தரங்கை நடத்தியது அவரின் பெருமைக்கும் நூற்றாண்டு விழாவுக்கும் கட்டியம் கூறுவது போல் அமைந்துவிட்டது.

முந்திக்கொள்கிற இந்தப் பண்பைப் பாராக்கும்போது என்னுப் பெயர்களில் தமிழர்களாகிய நாம் (மலையாளிகளும் கூட) ஒன்பது பத்தைத் தொண்ணாறு (கன்னடத்தில் தொம்பத், தெலுங்கில் தொம்பதி/ தொம்பை (Tombhai) DEDR. 3532) என்றும் ஒன்பது நூற்றைத் தொள்ளாயிரம் (கன்னத்தில் ஓம்பைநூறு DEDR.1025), தெலுங்கில் தொம்மநூறு DEDR. 3532) என்றும்; அடுத்த உயர் எண்ணை முந்திக்கொண்டு கூவது நினைவுக்கு வருகிறது. வரலாற்று மொழியியலார் அதை அடுக்குத் தொடர் ஓரினமாதல் (paradigmatic assimilation) என்று அழைப்பார்கள். அங்கு அடுத்த உயர் எண்ணோடு உயர்ந்தாரோடு ஒத்துப் போகும் பண்பு வெளிப்படுவதாகவும் கொள்ளலாம். எனவே நூற்றாண்டு விழாவை இப்போதே தொடங்கியது புதுமை இல்லை. வருங்காலத்தை முன்னரே ஆர்வமோடு எதிர்பார்க்கிற - எதிர்கொள்கிற நல்ல பண்புதான்.

2. தமிழ்க் கல்வியும் ஆய்வும்

தமிழ் உயர் கல்வியில் நிறுவனப்படுத்தப்பட்ட நிலையில் இன்று நாம் மூன்றாவது கட்டத்தில் இருக்கிறோம். 1. முதுகலைப் பட்டம் என்பது ஆய்வுப்பட்டம் (ஏறக்குறைய நாற்பதுகளில்) முதல்நிலை. 2. படிப்புப் பட்டம் (Course work or study) என்பது இரண்டாவது நிலை. அப்போது இளங்கலை சிறப்புப் படிப்பு (B.A, Honours-3 ஆண்டி), முதுகலைப் படிப்பு (2 ஆண்டு) என்று இரண்டு இன்றைய நிலை (இது பற்றிய விமர்சனத்துக்குப் பார்க்க சன்முகம், 1992. கடைசி இரண்டு நிலையிலும் பாடத்திட்டம் உருவாக்குவதில் தெபொமீக்குப் பெரும் பங்கு உண்டு).

தமிழ் ஆய்வில் பரபரப்பும், துடிதுடிப்பும் மிகுந்த காலகட்டம் இரண்டு; ஒன்று சங்க இலக்கியம் முழுமையும் அச்ச வாகனம் ஏறி உயர் கல்வியில் பாடமாக்கப்பட்ட காலம் (நாற்பதுகளில்), இரண்டாவது கட்டம் மொழியியல் கல்வி பல்கலைக்கழகங்களில் (அறுபதுகளில்) பாடமாக்கப்பட்ட காலத்தை ஒட்டியது.

அந்த இரண்டாவது கால கட்டம் 1956 இலிருந்து தொடங்குகிறது. ராக்பெல்லர் நிறுவனம் இந்தியாவில் கோடை வகுப்புகள் மூல, தற்கால மொழியியலை 1956இல் அறிமுகப்படுத்தியது. தெ.பொ.மீ. அங்கு மொழியியல் நோக்கில் தமிழ்பற்றிப் பாடம் நடத்தும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அப்போது அவர் தற்கால மொழியியலைக் கற்றார். அந்த இரண்டாவது கட்டத்தின் போதே எனக்குத் தெ.பொ.மீ.யோடு தொடர்பு ஏற்பட்டது. 1957இல் டேராக்ரைனில் நடந்த கோடை மொழியியல் வகுப்பில் அவரைச் சந்தித்து உறவுகொள்ள வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சில ஆங்கிலக் கட்டுரைகள் புரியாத நிலையில் அவரை அனுகிச் சந்தேகம் கேட்டதே முதல் தொடர்பு. அதன் பிறகு அடிக்கடி மாலை நேரங்களில் சந்திப்பது உண்டு. அந்த நிலையில் அங்கிருந்து அவர் ரிஷிகேசம், ஹரித்துவார் போன்ற இடங்களுக்குப் போன்போது என்னையும் அழைத்துச்சென்றார்.

1958இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்க்கலை துறைத்தலைவராய் வந்தபோது, நான் அங்கு ஆசிரியனாக (Tutor) பணி புரிந்து வந்ததால், அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு தொடர்ந்தது. என்னைப் பூனாவில் நடந்த குளிர்கால மொழியியல் பள்ளிக்கும்; 1959இல் கோவையில் நடந்த கோடைகால மொழியியல் பள்ளிக்கும் பல்கலைக்கழக வாயிலாக அனுப்பி வைத்தார். அப்போது நான் நச்சினார்க்கினியரின் எழுத்தியல் கோட்பாடு (Naccinarkkiniyar's COnception of PHonology) என்ற தலைப்பில் அவரிடம் பகுதி நேர எம்.விட். ஆய்வு மாணவனாகவும் சேர்ந்தேன். ஆய்வுத்துறையாக இருந்த திராவிட மொழித்துறையைக் கற்பிக்கும் துறையாகவும் மாற்றி மொழியியலில் சான்றிதழ் பட்டயம் முதுகலை என்ற வகுப்புகள் 1959இலிருந்து தொடங்க வழி செய்தார். 1959இல் நானும்

மொழியியல் துறையில் விரிவரையானாய் மாற்றப்பட்டதால்; 1956இல் சான்றிதழ் வகுப்பிலும்; 1960இல் பட்டய வகுப்பிலும் அவருடைய நேரடி மாணவனாகப் படிக்கும் பேறு பெற்றேன். 1960இல் முதுகலை வகுப்பும் தொடங்கப்பட்டன. நான் எம்லிட் பட்டம் பெற்றவுடன் முனைவர் பட்டத்துக்குப் பதிவு செய்ய விரும்பியபோது, தமிழ்க் கல்வெட்டு மொழி ஆய்வில் எஞ்சியிருந்த கிபி. 1350-1750வரை கல்வெட்டுகளின் மொழியை ஆய்வுத் தலைப்பாக எடுத்துக் கொள்ளும் படிப் பணித்தார்.

எங்கள் தொடர்பு அவர் வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தது, ஆசிரியன் என்ற உறவு பின்னால் தந்தை உறவாகவும் மலர்ந்தது. என்னுடைய எழுத்துச்சீர்திருத்தம் (1978) என்ற நூலை

மொழியியலில் 'எழுத்து' ஆறிவிற்கு இறைவன்
இலக்கணத்தில் மொழியியல் காட்டி
மொழி வரலாற்றில் ஆர்வம் ஊட்டிய ஆசான்
எழுத்துச் சீர்திருத்தம் உட்பட
தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பேரறிஞர்.

என்று கூறிக் காணிக்கையாக ஆக்கியுள்ளேன்.

அந்த மாமனிதரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு, நினைவுச் சொற்பொழிவாற்றும் பேற்றை என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறாகக் கருதுகிறேன். அதைப் பணித்த தெபொமீஅறக்கட்டளைக் குழுவுக்கு என் உளங்கனிந்த நன்றி.

தமிழ்க் கல்வி உலகிலும், தமிழ் ஆய்வு உலகிலும் ஆழமாகத் தடம் பதித்தவர் தெபொமீ. அவர் ஒரு பல்கலைச் செல்வர், பன்மொழிப்புலவர், அவருடைய கல்வியும் பணிவும் தொண்டும் வாழ்வும் பன்முகம் கொண்டவை.

வரலாறு, சட்டம், தமிழ், தத்துவம், சமயம், மொழியியல் என்று பலதுறைக் கல்வி; சமூகப்பணி, ஆசிரியப்பணி, துணைவேந்தர்ப்பணி, ஆன்மீகப்பணி என்று பலவகைப்பணி; ஆசிரியப்பணியிலும் இடைவிடாது கற்றல், கற்பித்தல், இந்தியா முழுமையும் வெளிநாடுகளிலும் சொற்பொழிவு செய்தல்,

ஆய்தல், ஆய்வு வழிகாட்டி, ஆய்வுக்காக நிறுவனங்களைத் தோற்றுவித்தல் என்ற பல நிலை ஆய்விலும், இலக்கிய வரலாறு, இலக்கண வரலாறு, சமயம், தத்துவம், பண்பாட்டியல், மொழியியல், இலக்கியத் திறனாய்வு, ஒப்பிலக்கியம், மொழி பெயர்ப்பு, மேனாட்டில் தோன்றும் புதுப்புதுத் துறைகளை அறிமுகப்படுத்துதல் என்றபல பரிமாணங்கள் ஆகிய பல முகம் உடையவரே தெ.பொ.மீ.

3. கல்வி

1930இல் இளங்கலை (B.A.) பட்டம்; சட்டத்தில் 1922இல் இளங்கலைப்பட்டம் (B.L.); வரலாற்றில் 1923இல் முதுகலைப் பட்டம்; தமிழில் வித்துவான் படிப்பு; தமிழ் ஒலிகள் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வேடு அளித்து 1937இல் முதுகீழ்த்திசை மொழிப்பட்டம் (M.O.L.); தனிநிலையில் மகாவித்துவான் கோவடிவேல் செட்டியார், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியர், இராலிங்கத் தம்பிரான் போன்றவர் களிடம் படிப்பு, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய இந்திய மொழிகள்; ஆங்கிலம், ஃபிரெஞ்சு ஜெர்மன் ஆகிய ஐரோப்பிய மொழிகள் இன்று பல மொழிகள் படிப்பு வரலாறு, அரசியல், சமயம், தத்துவம், காந்தியியல், சமுதாயவியல், மொழியியல் என்று பல துறை படிப்பு. எல்லாவற்றுக்கும் மேலாகச் ‘சாந்துணையும்’ பல நூல்களை வாசித்துத் தாமாகவே புதிய துறை அறிவைப் பெற்றது. அதாவது அவருடைய கலவியே அவருடைய பன்முகத்தைக் காட்டிவிடுகிறது. “சைவம் பிறந்த கதை” என்ற ஒரு கட்டுரையில் சித்தாந்தம் பொதுநெறி என்று நிலைநாட்டத் தெ.பொ.மீ. சுட்டிகாட்டும் அறிஞர்கள், நூல்கள், சமயங்கள் அவர் கல்வியின் வீச்சையும் ஆழத்தையும் காட்ட போதுமானவை என்பார் மருதநாயகம் (1999: 196). அவரின் பல்கலைப் புலமைக்கு இன்னொரு சான்று திரு.வி.க. வாழ்க்கை வரலாற்றில் காணமுடிகிறது. ‘தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரைச் சிலர் பல்கலைக்கழகம் என்று கூறுப. எனக்கு அவர் அவ்வாறு தோன்றுகிறாரில்லை. அவர் பல்கலைக்கழகத்தையும் கடந்த ஒருவர் என்பது என் உட்கிடக்கை. மீனாட்சிசுந்தரனாரின் காட்சி எனக்குக் குறிஞ்சியும், மூல்லையும், மருதமும், நெய்தலும் சேர்ந்த ஒரு கழகமாகத் தோன்றுகிறது’ என்ற அவரது வாசகம் அவரது

பன்முகக் கல்வியை இன்னொரு கோணத்தில் நிறுவனங்களின் வளர்ச்சியாக விளக்குகிறது என்று கொள்ளலாம். பிற்காலத்தில், பிற கல்வி நிறுவனங்களில் புதுமைபுகுத்தல் (புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்துதல், மொழியியல் போன்ற புதிய துறைகளை உருவாக்குதல், துணைவேந்தராய் உயிரியல் போன்ற புதிய துறைகளை ஏற்படுத்துதல் போன்றவை), சென்னைத் தமிழ்ச் சங்கம் அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் கழகம் தோற்றுவித்தல் ஆகிய பணிகளை அவர் மேற்கொள்ளப் போவதை வருமுன் உரைக்கும் பாணியாய் அது அமைந்தது.

4. தொழில்

1924இல் சென்னை நகராண்மைக் கழக உறுப்பினராகவும், 1936இல் இருந்து 1941வரை அதன் சிறப்பு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணிபுரிந்தார். அப்போது பாதாள சாக்கடை அமைக்கப் பாடுபட்டது சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்தது.

1923-இல் (பாலமுருகன், 1992:246, ஆனால் வீராசாமி (1995:14) 1925-ஆம் ஆண்டு என்று குறிப்பிட்டுள்ளார்) அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு ஏற்றார். 1935இல் தேசிய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இயக்குநராகப் பணிபுரிந்தார்.

1927இலிருந்து இறுதிநாள் வரை, சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் அமைந்துள்ள பள்ளிகளுக்குச் செயலாளராகவும், தாளாளராகவும் பணியாற்றினார்.

சென்னைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவித் தொல்காப்பியம் பத்துப்பாட்டு மாநாடுகளை நடத்தி அறிஞர் பெருமக்களின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தார். வடிவேலு செட்டியார் மறைவுக்குப் பின்னர் 1936இல் வேதாந்த சங்கத்தின் தலைமைப் பொறுப்பும் அவரைத் தேடி வந்தது. இதனால் தமிழ் முதுகலை மாணவர்களுக்கு ஊதியம் இல்லாமல் வகுப்புகள் நடத்துவது, நூல்கள் வெளியிடுவது ஆகிய பணிகளில் ஈடுபட்டு உழைத்தார்

இந்த நிலையில் அவருடைய தமிழ்ப்புலமையையும் பல துறை அறிவையும் கண்ட ராஜா சர் அண்ணாமலை செட்டியார்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும், தலைவராகவும் நியமித்தார். அந்தப் பதவியை இரண்டு ஆண்டு (1944-46) காலமே வகித்தார். 1945இல் நடைபெற்ற அனைத்திந்திய வரலாற்று மாநாடு புதிதாகத் திராவிடப் பிரிவை ஏற்படுத்தி அவரைத் தலைவராக்கியது, அவருடைய பல்துறைப் புலமை இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்டதற்கு ஒரு சான்று. இன்னொன்று கல்லூரியில் துறைத் தலைவராக இருப்பதற்கு அந்தத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அரசாங்க விதிக்கு விலக்களித்து; அவர் சென்னை மாநிலக் கல்லூரியில் முதன்மைத் தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டது. அந்தப் பணியில் நான்கு ஆண்டுகள் (1954-58) சிறப்பாகப் பணிபுரிந்தார். அப்போது செய்த நான்கு பணிகள் குறிப்பிடத்தகுந்தவை. 1. மாநிலக் கல்லூரியில் ஆய்வுத் துறை ஏற்படுத்தப்பட்டது. 2. முதுகலை முடித்த மாணவர்கள் ஆய்வாளர்களாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். 3. ஒப்பிலக்கியம் (comparative literature) முதுகலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 4. தமிழ்மொழி வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக விளக்குவதற்குக் கல்வெட்டு மொழி ஆய்வு துவங்கப்பட்டது.

மீண்டும் 1958ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார் தமிழ்க் கலைத் துறை (Tamil Arts), (அப்போது தமிழ்க் கீழ்த்திசை மொழித்துறை (Tamil Oriental) என்ற ஒன்றும் தனித்தனித் துறைகளாக இயங்கின) தலைவராக நியமித்தார்கள்; அத்தோடு தமிழ் நீங்கிய திராவிட மொழித் துறை என்று இயங்கிய புதிய துறைக்கும் தலைவராக ஆக்கினார்கள். அது அப்போது ஆய்வுத் துறையாக மட்டும் இருந்தது.

1956இல் அவர்கள் முயற்சியால் கோவையில் பூ.சா.கோ. கலைக்கல்லூரி சார்பில் கோடை மொழியியல் வகுப்பு நடைபெற்றது. பேரா. எமனோவ் கோவைப் பள்ளியில் கலந்து கொண்டதோடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கும் வந்து சொற்பொழிவு ஆற்றுவதற்கும் தெ.பொ.மீ. காரணமாக இருந்தார். அப்போது தமிழ் நீங்கிய திராவிட மொழித் துறை கற்பிக்கும் துறையாக மாற்றப்பட்டு சான்றிதழ் (Certificate), பட்டயம் (Diploma) என்ற பகுதி நேர வகுப்புகள் 1959இலும்

முதுகலைப் பட்டம் என்ற முழுநேர வகுப்பு 1960இலும் தொடங்கப்பட்டன. சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் மொழியியல் துறை என்ற பெயர் மாற்றம் பெற்றது. தெபொமீயும் மொழியியல் துறைபொறுப்பை மட்டும் ஏற்றுக்கொண்டு அனைத்திந்திய நிலையில் உயர் ஆய்வுத் துறையாக மாற்றினார். அதற்குப் பல்கலைக்கழக மாணியக் குழுவின் அங்கீகாரமும் கிடைத்தது. அதனால் பல்கலைக்கழக மாணியக் குழுவும் தனிக் கட்டிடம், நூல் நிலையம், புதிய ஆசிரியர்கள் நியமனம், ஆண்டுதோறும் கருத்தரங்கு நூல் வெளியீடு ஆகியவைகளுக்கு முழுப் பண உதவியும் செய்தது. பிற திராவிட மொழிகளுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். மாணவர்களும் தென்னிந்தியா முழுதுமிருந்தும் வந்துசேர்ந்தார்கள். திராவிட மொழிகளின் உயர்வு ஆய்வுமையமாக அதை உருவாக்கினார். தெபொமீயின் முயற்சியால் மேற்கு வங்க அரசு மொழியியல் துறையில் வங்காள மொழி இருக்கையும் நிறுவியது.

1962இல் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கும் அடையாளமாக, அதன் சார்பில் தமிழ் இலக்கிய வரலாறு பற்றியும், தமிழ்மொழி வரலாறு பற்றியும் பத்து பத்து சொற்பொழிவுகள் ஆற்றினார். அவை முறையே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாலும் பூனா, டெக்கான் கல்லூரியாலும் நூல்களாக வெளியிடப்பட்டன. 1966 ஜனவரி வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். அப்போது மதுரைப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். 1971இல் துணைவேந்தர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். 1974இல் அனைத்துலகதிராவிட மொழியியல் பள்ளியின் (International School of Dravidian Linguistics) சிறப்பாய்வாளராகத் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த போது எழுதியதே, தமிழ் இலக்கணங்களில் வடமொழி முன்மாதிரி (Foreign Models in Tamil Grammar) என்பது, பின்னர் மகேஷ் யோகியரின் ஆழ்நிலை தியானத்தைக் கற்று, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அதைப் பரப்பினார். ஆன்மீக அறிவைப் பரப்புவதே முதுமைக் காலத்தில் அவருடைய தொழில் ஆயிற்று. இருந்தாலும் இலக்கிய ஆய்வையும் இறுதிவரை தொடர்ந்து மேற்கொண்டதை அவருடைய நூல்கள் புலப்படுத்துகின்றன. அதே சமயத்தில்

தமிழகத்தில் மேல்மருவத்தூரில் தோன்றிய ஆன்மீக இயக்கம் பற்றியும் அறிந்துகொள்ள அங்குள்ள பங்காரு அடிகளாரோடு தொடர்பு கொண்டிருந்தார். பங்காரு அடிகளார் தெபொமீக்கு இனி பிறவி இல்லை; பிறவிப் பெருங்கடலை நீந்திவிட்டவர் என்று கூறியதாக அடிகளாரின் பக்தர்கள் பேசிக்கொள்கிறார்கள். அவருடைய தொழில் வாழ்க்கையும் பன்முகம் கொண்டது என்பது தெளிவுபொதுத் தொண்டில் அதுவும் சமூகத்தொண்டில் தொடங்கிய வாழ்க்கை, கல்வித் தொண்டாக மாறி இறுதியில் ஆன்மீகத் தொண்டாக மாற்றம் பெற்றது. அதாவது அவருடைய வாழ்வில் அரசியல், சமுதாயம், கல்வி, சமயம் ஆகியவை இரண்டற்க் கலந்துள்ளன.

5. எழுத்து

ஒரு ஆசிரிய-அறிஞரின் தாக்கம் நேரடி மாணவர்களாக இருந்தவர்கள், பழகியவர்கள் சக ஆசிரியர்களாக இருந்தவர்கள் என்ற நிலையைத் தாண்டிப் பிறர், அதே சந்ததியினர், வருங்கால சந்ததியார்கள் என்று எல்லோரும் பயன்தைவது அவருடைய எழுத்து மூலமே. ஒருவருடைய எழுத்தை ஒரு வகையில் அவருடைய ‘எச்சமா’ கவும் கருதலாம். தெ.பொ.மீ.யின் எழுத்துகள் நூல்கள், கட்டுரைகள் என்ற வகையிலும் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழியிலும் வெளி வந்த நூல்களாக பட்டியலிட்டுள்ளார். அவைகளில் அறிவியல் (கல்வியியல், உளவியல், மொழியியல்) நூல்கள் தமிழுக்குப் புதுவரவு. தமிழுக்கு வளம் சேர்த்தவை. தத்துவம், பண்பாட்டு, இலக்கிய நூல்கள் பழைய துறையில் புதிய கோணத்தில் எழுதப்பட்டவை. தமிழ் மொழிக்கு ஆற்றலை - புதிய தெம்பை அளித்தவை.

இந்த நூற்றாண்டின் துவக்க காலம் சுவாடிகளிலிருந்து அச்ச வாகனம் ஏற்றிய காலத்தைப் பதிப்புக் காலம் என்று கருதலாம். அதில் அவர் அக்கறை காட்டவில்லை. இருந்தாலும் 1944இல் குளாமணி என்ற சமணக் காப்பியத்தையும், 1954இல் மகாபுராண அம்மாணை என்ற சிற்றிலக்கியத்தையும் 1971இல் தொல்காப்பாயச் சொல்லத்தோரக் கல்லாடர் உரையையும் பதிப்பித் துள்ளார். தொல்காப்பியப் பதிப்புகளை விரிவாக ஆய்ந்த ச.வே. சுப்பிரமணியம் (1992:29) ‘பதிப்பு நெறிமுறைகளுடன் அமைந்த பதிப்பு’ என்று அதைப் பாராட்டியுள்ளார். தமிழிலும்,

ஆங்கிலத்திலும் சிறந்த முன்னுரை எழுதித் தொல்காப்பியத்தில் இடைச் செருகல் பற்றிக் காரண காரியங்களுடன் விளக்கம் அமைந்துள்ள பதிப்பு என்று அவர் மேலும் (ப. 146) குறிப்பிட்டுள்ளார். பதிப்புக் குழுத் தலைவராக இருந்து, நல்ல பதிப்புகள் வெளிவரவும் வழிகாட்டியுள்ளார். மர்ரே ராஜம் கம்பெனி வெளியிட்ட தொல்காப்பியம், சங்க இலக்கியம், பல பிற்கால இலக்கியங்கள் ஆகியவைகளின் பதிப்புகள், சென்னைக் கம்பன் கழகம் அமைந்த கம்பராமாயன் மூலப் பதிப்பு ஆகியவைகளில் அவருடையபங்கு கணிசமானது; சிறப்பானதாகப் பாராட்டப்படுகிறது. பன்மொழிப் புலமை போலவே பல துறையில் நூல்களும், கட்டுரைகளும் எழுதி ஆய்வுக்கும் மொழிக்கும் வலிவுட்டுள்ளார்.

6. பொதுப்பார்வை

அரசியல் நோக்கில், ஒரு இந்தியக் குடிமகனாகவே வாழ்ந்தார். அது அவருடைய ஆய்விலும் புலனாகியது. இந்தியாவில் நான்கு மொழிக்குடும்பங்கள் (இந்தோ-ஐரோப்பியம், திராவிடம், ஆஸ்ட்ரோ ஏஷியாட்டிக், திபத்திய-பர்மிய மொழி) சுமார் இரண்டாயிரம் ஆண்டு தொடர்பு காரணமாக இன்று இந்திய ஒலியியல், சொல்லியல், தொடரியல் நிலையில் பல ஒற்றுமைகள் காணப்படுவதால் இந்தியா இருமொழியியல் பரப்பு (Indian is a linguistics area) என்ற கருத்து தோன்றியுள்ளது. (emenaeu, 1956, 1974). அந்தக் கருத்து தத்துவம், இலக்கியம், இலக்கணம், பண்பாடு ஆகிய நிலையிலும் உண்மை என்று தெபொ.மீ. நிறுபித்துள்ளார். வடமொழி நூல்கள் தமிழர்களாலும் எழுதப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய, தத்துவக் கருத்துகள் வடமொழிகளில் காணப்படுவதைப் போலவே, வடமொழிக் கருத்துகள் தமிழில் காணப்படுகின்றன என்று ஆதாரங்களோடு தெபொ.மீ. நிறுவி உள்ளார். அதே சமயத்தில் சில தமிழ் நூல்கள் (பெரியபுராணம், சிவஞானபோதம் போன்றவை) வடமொழி மொழிபெயர்ப்பு அல்லது வடமொழித் தமுவல் என்று சிலர் கூறியதையும் ஆதாரங்களோடு மறுத்துள்ளார். ஒப்பிலக்கிய நோக்கில் தமிழும் பிற இந்திய மொழிகளும் ‘கொண்டும் கொடுத்த’ நிலையில்தான் இந்தியப் பண்பாடு உருவானது என்பதே அவருடைய கருத்து. அவருக்கு

எதிலும் தீவிரவாதம் காட்டாமல் அறிவு வழிப்பட்ட நடுநிலைக் கருத்தை ஆதரித்தார். பொதுவாக ஜனநாயகத்திலும் நல்ல எதிர்காலத்திலும் நம்பிக்கை கொண்டவர். அவர் வெறும் ஆராய்ச்சி அறிஞராக மட்டும் அல்லாமல், இருபதாம் நூற்றாண்டின் மொழி சார்ந்த பல சமூகப் பிரச்சினைகளுக்கும் அறிவார்ந்த வழிகாட்டியாகவும் செயல்பட்டார்; இலக்கியமும் சமூகத்துக்குப் பயன்படவேண்டும்; இலக்கியக் கல்வி மனித மனத்தைச் செம்மைப்படுத்த வேண்டும் என்று விளக்கினார்.

தெ.பொ.மீ. கல்வியில் இலக்கியம், வரலாறு, மொழி, தத்துவம் ஆகிய துறைகள் அடங்கியுள்ளன. இவைகளில் வரலாறு என்பது தனிநிலை ஆய்வாக அமையாமல் இலக்கியம், மொழி, தத்துவம் ஆகியவைகளோடு பின்னிப்பினைந்தே (உதாரணமாக இலக்கிய வரலாறு, மொழி வரலாறு, தக்க வரலாறு (இப்பிலக்கிய நோக்கில் Influence study - என்பார்கள்) போன்று வெளிப்பட்டுள்ளது. அவருக்கு வரலாறு என்பது கால வேறுபாட்டினால் ஏற்படும் மாற்றங்களை விளக்குவது அல்; வரலாற்றில் - வரலாகிய ஆற்றில் ஒரு ஒற்றுமை காண வேண்டும்; ஒன்றாக்கிக் காட்ட வேண்டும் என்பதே அவருடைய கோட்பாடு (1981: 19-20). ‘தமிழிலக்கிய போக்கு மாறிமாறி வந்தாலும் மலையிலிருந்து தொடங்கிப் பலப் பல வளைவு நெளிவுகளோடு, கடவில் சென்று விழும் ஆற்றைப் போல ஒற்றுமை உடையதாகவும் தோன்ற வேண்டும். பல மனிகளுக்கிடையே போக்கிற சரடுபோலத் தமிழ் இலக்கிய வரலாறு பலப் பல இலக்கியங்களையும் வரலாற்று முறையில் ஒன்றாக்கிக் காட்டுதல் வேண்டும்’ என்பது அவரது வாசகம். எனக்கு ஓரளவு பரிச்சயமான இலக்கியம், மொழி ஆகிய இரண்டு துறைகளில் புலனாகும் அவருடைய பன்முகப் பார்வை முடிந்தவரையில் இங்கு விளக்கப்படுகிறது.

7. இலக்கியம்

தெ.பொ.மீ.யின் இலக்கியக் கல்வி, தமிழ் இலக்கியத்தின் முழுப் பரப்பும் உள்ளடங்கியது. உண்மையில் அவருடைய இலக்கிய வரலாறு இவர் படித்த நூல்கள் பட்டியலாகவும் அமையும். தமிழகத்தில், அப்படி தமிழ் இலக்கியத்தை

முழுவதையும் படித்த இன்னொருவர் இல்லை என்றே சொல்ல வேண்டும். தமிழ் இலக்கியத்தைக் கோட்பாடு நோக்கிலும் முருகியல் நோக்கிலும், வரலாற்று நோக்கிலும், ஒப்பிலக்கிய நோக்கிலும் படித்து ஆய்ந்தார்.

முருகியல் நோக்கு என்பது இலக்கியத்தை ஒரு கலையாக சொற் கலையாக்கமாகக் காண்பது. அதை மருதநாயகம் (1999:173) ‘இலக்கியத் தன்மை’ ஆய்வு என்பார். இதற்கு அவருடைய கானல்வரி நல்ல உதாரணமாகப் பலராலும் காட்டப்படுகிறது. தெ.பொ.மீ. எவ்வளவு தூரம் இலக்கியத்தை ரசித்தார் என்பதற்கு நற்றிணை நாடகங்கள் (1954), நீங்களும் சுவையுங்கள் (1954) என்ற நூல்கள் நல்ல சான்று. தாம் சுவைத்த நற்றிணைப் பாடல்களை நாடகமாக்கிக் காட்டியதன் மூலம் அந்தப் பாடல்களுக்குப் புதிய பரிமாணம் சேர்த்துள்ளார்.

நற்றிணை 172 ஆம் பாடல் அவருக்குப் பல வகையில் பிடித்த பாடல். தமிழரின் அன்புள்ளம் தாவரங்களையும் மனித உறவு கொண்டு நேசிக்கும் பாங்கு, தான் வளர்த்த புன்னையை மகளிடம், ‘நும்மினும் சிறந்தது நுவ்வை யாகும்’ (4ஆவது அடி) என்று கூறுவதால் அறியலாம். அந்தப் பாட்டில் ஒரு சொல்லின் பொருள் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. நுவ்வை என்பதற்கு உன் தங்கை என்று தமிழ்ப் பேரகராதியும் உரையாசிரியர்களும் (நாராயண ஜயர், 1952; இராமையா பிள்ளை, 1999) பொருள் கொண்டுள்ளார்கள் உன் அக்கா என்பது தெ.பொ.மீ. கொண்ட பொருள்.

இராமையாபிள்ளை (1999:317) அக்கா என்று பொருள் கொண்டால் பெண் தாய் வீட்டில் திருமணம் ஆகியும் இருக்கிறாள் என்று கருத்து பெறப்படுவதால் அது தமிழ் மரபுக்குப் பொருந்தாது என்று இன்னொரு நற்றிணைப் பாடலை (110:11-4) ஆதாரமாகக் காட்டி அதைத் தவிர்க்கவே தங்கை என்ற பொருள் கொள்ளப்பட்டிருப்பதாக விதிந்து கூறியுள்ளார். சங்க காலத்தில் சேரர் பரம்பரையில் மருமக்கள் தாயம் இருந்தது என்று ஒத்துக்கொள்ளப்படுவதால் இந்தப் பாடலும் மருமக்கள் தாய அடிப்படையில் அமைந்தது என்று கொண்டால் பிரச்சினை இருக்காது. முக்கியமாக, தவ்வை என்பது அக்கா (திருக்குறள் 167), என்ற பொருளில் வந்துள்ளதால்; நுவ்வை என்பதை உன் அக்கா

என்று பொருள் கொள்வதே பொருத்தம். மேலும் அதனால் பாட்டின் பொருள் விளக்கம் மாறுபடுவதும் சிறப்பானது.

தங்கை என்று சொல்லும்போது முதல் மூன்று அடியில் குறிப்பிடப்படும் நிகழ்வுகள், குறிப்பாகப் புன்னை விதை முனைத்து மரமாக வளரும் வரை பால் ஊற்றி வளர்த்தது மகனுக்கு உரியதாகவும்; அப்போது அம்மா அந்தப் புன்னையைத் தங்கை என்று குறிப்பிடுவதாகவும் அமையும். மகள் வளர்த்த மரத்தைத் தங்கை என்று அம்மா குறிப்பிடுவது பொருந்தாது. மாறாக அவைகளைத் தாயின் செயலாக- தாயின் குழந்தைப் பருவத்துச் செயலாகக் கொண்டால் புன்னையை அக்கா என்று கூப்பிடுவதும் பொருத்தமாக இருக்கும். அப்படியானால் அது குறைந்தது 25 ஆண்டு வாழ்க்கை நிகழ்வுகளை (தாய் குழந்தையாக இருந்து விளையாடிய நிலை; தாய் திருமணம் ஆகிக் குழந்தை பெற்றநிலை அந்தக் குழந்தைவளர்ந்து திருமண வயதை அடைந்த நிலை) குறிக்கப்பட்டுள்ளதாக அமையும். அந்த நிலையில் தொல்காப்பியர் (செய்.199) கூறிய ‘ஒரு நெறிப்பட்டாங்கு ஓரியல் முடியும், கரும நிகழ்ச்சியான இடம், களன்’ என்ற செய்யும் உறுப்புக்கு இது நல்ல உதாரணப் பாடலாகவும் அமையும்.

இப்பிலக்கிய நோக்கில் தானும் ஆய்ந்து பல ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டிய பெருமை இவருக்கு உண்டு. பொதுவாக ஒப்பிலக்கிய ஆய்வு இரண்டு வேறுபட்ட மொழி இலக்கியங்களை ஒப்பிட்டு; இலக்கியப் பொதுமையும், மானிடப் பொதுமையும் காண்பதுதான். இதில் சிறந்த ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டுள்ளார். தெ.பொ.மீ.யின் ஒப்பிலக்கிய ஆய்வில் கூடுதலாக மூன்று நிலை காணப்படுகிறது.

1. வரலாற்றுத் தொடர்புடைய இரண்டு மொழியின் இலக்கியங்களை ஒப்பிட்டு ஆய்வது ஒரு மொழியின் இலக்கியத்தின் தாக்கம் இன்னொரு மொழியில் எப்படி இருக்கிறது என்ற (அ) அடிக்கருத்து, இடப்பெயர்ச்சி (Migration of themes) ஆய்வாகவும், (ஆ) ஒரு அடிக்கருத்து எப்படி மற்ற மொழியில் அதன் பண்பாட்டுக்கு ஏற்பக்க தழுவிக்கொள்ளப் படுகிற முறையைப் புலப்படுத்தும் பண்பாட்டு ஆய்வாகவும் அமைவதைப் பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார். உதாரணமாக, வால்மீகி ராமாயணம், கம்பன் தனிப் பண்பாடும்

வெளிப்படுவது அவருடைய கம்பராமாயனே ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. தமிழில் வெளிவந்துள்ள புராணங்களுக்கு வடமொழியே மூலம் என்று விளக்கியுள்ளார். பொதுவாக வடமொழிக் கருத்துகள் தமிழில் இருப்பதைத் தெரியமாக ஒத்துக்கொண்டது அவருடைய உண்மை கண்டறியும் பண்புக்குச் சான்று. அதே சமயத்தில் நாயன்மார்கள், ஆழ்வார் பாடல்களின் கருத்துகள் வடமொழி தத்துவ நூல்களில் சங்கரர், ராமானுஜர் போன்றவர்களால் தழுவிக் கொள்ளப் பட்டதையும் எடுத்துக்காட்டியுள்ளார். அது போலத் தமிழிலிருந்து பிற திராவிட மொழிகளும் (உதாரணமாகத் தெலுங்கில் கிருஷ்ணதேவராயர் எழுதிய அழக்தமால்யதா ஆண்டாளின் வரலாறே) பிற திராவிட மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்தவை (உதாரணமாகக் கோபாலகிருஷ்ண பாரதியார் தன்னுடைய நந்தனார் கதையில் அந்தண நிலக்கிழார் என்ற கதைமாந்தரைப் புகுத்தியதற்குக் கண்ணட நூலறிவே காரணம்) என்று தம்முடைய ஆய்வால் எடுத்துக்காட்டியுள்ளார். (மருதநாயகம் 1999: 185).

2. ஒரு மொழியின் இரண்டு காலகட்டத்தைச் சேர்ந்த இலக்கியங்களை ஒப்பிட்டு இலக்கிய மரபு ஓரளவு தொடர்ந்தும் ஓரளவு மாறுபட்டும் வருவதைப் பலர் ஆராய்ந்துள்ளார்கள். நீங்களும் சுவையுங்கள் (1954) என்ற நூலில், குறள் வழி இளங்கோ என்ற கட்டுரை போன்றவை அந்த முறையைச் சார்ந்தவை. அப்படியே சிலப்பதிகாரக் காப்பிய வளர்ச்சியை இலக்கிய வடிவ வளர்ச்சியை, அகநிலை வளர்ச்சியாக விளக்கியிருப்பது சிறப்பானது. சங்க இலக்கியத்தையும் சிலப்பதிகாரத்தையும் ஒப்பிட்டுச் சிலப்பதிகாரக் காதைகள் ஒவ்வொன்றும் ஒரு தனிப்பாடல் போன்றது என்றும்; 30 காதைகளையும் சேர்க்கும் போது ஒரு கதை உருவாகி விடுவதால், காப்பியமாக அமைந்துவிட்டது என்றும் விளக்கியுள்ளார் (குடிமக்கள் காப்பியம், 1961). புதிய இலக்கிய வகை வளர்ச்சியை அகநிலை வளர்ச்சியாக விளக்குவது சிறப்பானது.

தெ.பொ.மீ. பிற மொழி இலக்கியங்களையும் தமிழின் பிற பக்தி பாடல்களையும் ஒப்பிட்டு திருமழிசையாழ்வாரின் ஒரு பாடலை என் சுவடியா? பாட்டா? என்ற கட்டுரையில் (நீங்களும்

சுவையங்கள், 1954) விளக்கியிருப்பது தனிச்சிறப்பு. அங்கு இரு மொழி இலக்கிய ஒப்பு ஒரு மொழி இலக்கியங்களுக்குள் ஒப்பு என்ற இரண்டு நிலையும் காணப்படுகிறது.

3. ஒரு ஆசிரியனின் பாடல்களை எடுத்துக்கொண்டு அவைகளை ஒப்பிட்டு அவைகளில் வளர்ச்சி - முதிர்ச்சி நிலை காட்டியிருப்பது மிகவும் சிறப்பானது; தனித்துவமானது. மாங்குடி மருதனாரின் பாடல்களை ஒப்பிட்டு அவைகளில் ஒரு வளர்ச்சியைப் பத்துப்பாட்டு (புறம்) என்ற நாவில் (1981அ: 57) காட்டியுள்ளார். மாங்குடி மருதனார் புறநானாறு, அகநானாறு, நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களிலும் மதுரைக்காஞ்சியை என்ற பத்துப்பாட்டிலும் பாடியுள்ளார். மதுரைக்காஞ்சியை அவருடைய பிற பாடல்களோடு ஒப்பிட்டு எட்டுத்தொகை பாடல்களில் அவர் பாடிய பாடல்களின் வளர்ச்சியே மதுரைக்காஞ்சி என்று நிறுவியுள்ளார் (1981அ: 68-9, விவரம் பாலமுருகன் 1992: 33 தொ.)

‘கவிஞர்கள் பல பாடல்களைப் பாடுவார்கள்; திருத்துவார்கள் முடிவில் ஒரு சிறந்த பாடலை உலகுக்குத் தருவார்கள்; இவ்வாறு வளர்ந்த பாடல்களை ஆய்வது மிகமிக சுவை உடையதாகும். இவ்வாறு திருத்திய திருத்தங்களும் நமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் மாங்குடி மருதனாரின் முன்னைய பாடல்களும் அவற்றின் முதிர்ச்சியாக விளங்கும் மதுரைக்காஞ்சியும் நமக்குக் கிடைக்கின்றன. (ப.57) என்ற அவரது வாசகம் இலக்கிய உருவாக்கம் பற்றி ஒரு பொது உண்மையைப் புலப்படுத்துகிறது. மேலும், இந்த ஆய்வு பத்து பன்னிரண்டு அடிகள் கொண்ட தனிப்பாடல்களிலிருந்து, 100க்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பத்துப்பாட்டு தோன்றிய இலக்கிய வளர்ச்சியின் வரலாற்று ஆய்வுக்கு வழிகாட்டியுள்ளது. இலக்கியக் கோட்பாட்டு ஆய்வில் தெ.பொ.மீ.யின் பன்முகப் பங்கை மருதநாயகம் (1999) விரிவாகவே ஆராய்ந்துள்ளார்.

8. மொழி

மொழி இலக்கியத்தின் முதற்கருவி (குடத்துக்கு மன்ன் போல) என்ற முறையில் மட்டும் பெருமை இல்லை. மொழியே மனித சமுதாயத்தின் உயிர்நாடி. படித்தவன் - படிக்காதவன் ஏழை

- பணக்காரன், கிராமத்தான் - நகரத்தான், ஆண்-பெண் என்ற வேறுபாடு இன்றிப்பிணைப்பது மொழியே. மொழி என்பது மானிடத்தின் பொது ஆக்கம் ஆனாலும், மனிதன் சமூகக் குழுவாக வாழ்வதே உலகத்தில் பலமொழிகள் இருப்பதற்குக் காரணம். எனவே மொழி ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் அமைகிறது. அதைத் தமிழ் உதாரணங்கள் மூலம் தெ.பொ.மீ. Social aspects reflected in language (91965: 27-38) என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார். தெ.பொ.மீ.யின் சமூகவியல் நோக்கு இன்னும் பல பரிமாணங்களைக் கொண்டது. மொழி ஒரு கட்டமைப்பும், பயன்பாடும் கொண்டது. கட்டமைப்பு என்பதை இலக்கணம் என்று கூறலாம். அந்த ஆய்வு மொழியியல் ஆய்வு என்றும், மொழியின் பயன்பாட்டைப் பற்றி ஆய்வது சமூகமொழியியல் (Sociolinguistics) என்றும் அழைக்கப்படும். சமூக மொழியியல் ஆய்வு மொழியின் பயன்பாடு பற்றி மட்டும் அல்லாமல், மொழியில் திட்டமிட்ட வளர்ச்சி பற்றிய ஆய்வையும் உள்ளடக்கும். மொழி என்பது பேச்சு மொழியையே குறிக்கும். எழுத்து மொழி, இடம், காலம் ஆகியவைகளைக் கடந்து பயன்படுவதால் மொழியின் பயன்பாட்டு விரிவை உணர்த்துவதோடு, அந்த மொழிச் சமூகத்தின் ஒருவித நாகரிக வளர்ச்சியையும் அது குறிக்கும். இன்றும் பல பழங்குடிச் சமூகங்களும், நாகரிகம் அடைந்த சில சமூகங்களும் (கர்நாடகத்தில் உள்ள குடகர் - கூர்க்கர் மொழிக்கு எழுத்து கிடையாது. ஆனால் உயர்ந்த நாகரிகம் உடையவர்கள்) தங்களுடைய மொழிக்கு எழுத்து வடிவம் பெற்றிருக்கவில்லை. மேலும் எழுத்து மொழி பெற்றிருந்தும் அந்த மொழியை எந்தெந்தத் துறைகளில் பயன்படுத்துகிறோம், என்பதைப் பொறுத்தே அந்த மொழியின் வளர்ச்சிநிலை அமையும். இன்றும் இந்திய மொழிகள் ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப்பட வில்லை. அதனால் தான் சமூக மொழியியலார் இந்திய மொழிகளை வளரும் (Developing) மொழிகள் என்றும் ஆங்கிலம் போன்ற பல ஐரோப்பிய மொழிகள் ஐப்பானிய மொழி போன்ற வைகளை வளர்ந்த (Developed) மொழிகள் என்றும் பாகுபடுத்துகிறார்கள்; வளர்ந்த மொழியில் அந்தச் சமூகத்தின் எல்லா நிலையிலும் அவர்கள் தாய்மொழி பயன்படுத்தப் படுவதோடு புதிய புதிய அறிவியல் கருத்துகள் அந்த மொழியில்

முதலில் எழுதப்படுகின்றன.

பிற இந்திய மொழிகள் போலவே சமூக மொழியியல் நோக்கில் தமிழ் ஒரு வளரும் மொழியே. அது வளர்ந்த மொழி ஆவதற்குப் பல முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவைகளில் ஒன்றாக எழுத்துச்சீர்திருத்தம் என்பது கண்டறியப் பட்டுள்ளது. தமிழ் எழுத்தின் - வரிவடிவத்தின் வரலாற்றை ஆராய்ந்து உணர்ந்திருந்த தெபாமீ. தற்கால அச்சுத் தொழில் நுட்பத்துக்கும், குழந்தைகளின் உளவியல் நோய்க்கும் ஏற்ப வரிவடிவ மாற்றம் எழுத்துச்சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று 1952இலேயே (1961:152-9) ஒரு கட்டுரை எழுதியுள்ளார். உண்மையில் தமிழக அரசு அமைத்த ஒரு குழுவின் தலைவராக இருந்து தயாரித்த அறிக்கையை ஒட்டியது அந்தக் கட்டுரை. அந்த அறிக்கை பிறநாட்டு மொழியியல் அறிஞர்களையும் கவர்ந்துள்ளது. தமிழில் எழுத்து சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று முப்பதுகளிலிருந்து வாதாடி, வற்புறுத்தி, அதைச் செயலிலும் காட்டிய பெருமை பெரியார் ஈ.வே.ரோ. அவர்களைச் சாரும். அவர் கட்சிக்காரர்களே அதைப் பின்பற்றாத போதும், அரசியல் நோக்கில் தெபாமீ. மாற்றுக்கட்சிக்காரராக இருந்தும் மொழி வளர்ச்சிக்கு அது உதவும் என்ற முறையில் அதை அறிவுபூர்வமாக ஏற்றுக்கொண்டார். அதில் தமிழகத்தில் அன்று இருந்த மொழி உணர்வுகளையும் சுட்டிக்காட்டி மொழி வளர்ச்சி சமூக வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று வாதாடியது எடுத்துக்காட்டத் தகுந்தது. The democratic and practical need of the age should not be lost sight of in our preoccupation with our own classics (ப. 153) (பழந்தமிழ் இலக்கியங்களில் தினைத்துக்கொண்டு காலத்தை ஒட்டி ஜனநாயக மரபையும் அன்றாடத் தேவையையும் மறந்துவிடக் கூடாது) என்ற அவரது வாசகம் செம்மையாக்கத்துக்கும், புதுமையாக்கத்துக்கும் நடைபெறும் போராட்டத்தைப் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

அவருடைய எழுத்துச்சீர்திருத்தத்தில் புதுமையானவை 1. உயிர் எழுத்துக்களில் இகரக்குறில் நெடிலுக்கு இடையே வடிவ ஒற்றுமை ஏற்படுத்துவது, 2. இகர, ஈகார; உகர, உனகார உயிர் மெய்யெழுத்துக்களில் சீர்மை ஏற்படுத்துவது. 3. ஒளகார உயிர்

எழுத்திலும் உயிர்மெய் எழுத்திலும் உள்ள எகர வடிவத்தில் மாற்றம் செய்வது - அதாவது இறுதி நேர்க்கோட்டின் அடியில் இடது பக்கத்தில் சிறு சாய்வுக்கோடு சேர்ப்பது. முதல் மாற்றம் கல்வெட்டில் காணப்படுவது. இரண்டாவது மாற்றம், எல்லோருக்கும் பழக்கமான கிரந்த எழுத்துகளின் வடிவத்தை ஒட்டியது. மூன்றாவது மாற்றம், கூட்டெழுத்தையும், தனி எழுத்தையும் வேறுபடுத்த அவரே கூறிய யோசனை.

எழுத்துச் சீர்திருத்தம் மொழி வளர்ச்சிக்கு ஒரு கருவியே; மொழி வளர்ச்சி என்பது மொழியின் பயன்பாட்டு வளர்ச்சியே. அதற்கு முக்கியமாகத் தமிழ் உயர்கல்வி மொழியாகப் பயன்படுத்தப் படவேண்டும் என்று பேராசிரியர் என்ற முறையில் பாடுபட்டார். அதற்குத் துணையாகத் தமிழில் பல துறை நூல்கள் - மொழிபெயர்ப்பாகவும் புது நூலாகவும் வெளிவர வேண்டும் என்பதை உணர்ந்திருந்தார். அந்தத் துறையில் (1948, 1950), கால்நடவல் ஒப்பிலக்கணத்தில் ஒரு பகுதியை மொழி பெயர்த்ததும் குறிப்பிடத்தகுந்தது. அறுபதுகளில் அமெரிக்காவில் மொழியியல் துறையில் தோன்றிய மாற்றிலக்கணம் என்ற புதிய கோட்பாட்டைப் பற்றி எழுதிய நூல் அவருடைய மறைவுக்குப் பின்னர் (1985) வெளிவந்துள்ளது. தொபாமீ.கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழி ஆவதற்கு வேண்டி அறிவியல் நூல்கள் எழுதுவதும், ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுப்பதும் ஆகிய துறைகளில் ஈடுபட்டு உழைத்தார். அது சம்பந்தமாகக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அதனாலேயே பூசா.கோ.கலைக் கல்லூரியோடும் கலைக்கத்திரோடும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. கலைக்கத்திர் அவருடைய பல கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டுள்ளது.

மொழியின் இன்னொரு கோணம் கட்டமைப்பு. அது உலக அளவில் முதலில் மரபு இலக்கணமாகவும் அடுத்து மொழியியல் நூல்களாகவும் வெளிப்பட்டன. அவருடைய எம்.ஓ.எல். ஆய்வே தமிழ் ஒலி பற்றியது. அதில் இரண்டின் தாக்கத்தையும் காணலாம். தொபாமீ. தமிழ் இலக்கணங்களோடு வடமொழி இலக்கணங்களையும் கற்றறிருந்தார் என்பது தமிழ் இலக்கணங்களில் அன்னிய மாதிரிகள் (foreign models of Tamil grammar) என்ற நூல் (1974)

புலப்படுத்தும் மொழியியல் வரலாற்று நூல்கள் மூலம் ஐரோப்பிய மொழிகளின் இலக்கண நூல்களைப் பற்றியும் கற்றார்.

இலக்கணம் என்பது பெரும்பான்மையும் இலக்கிய மொழி ஆய்வாகவே மலர்ந்தது. தத்துவ விசாரணை, தங்களுடைய மேதைமை ஆகியவற்றின் அடிப்படையிலே முதலில் இலக்கணங்கள் மொழியின் கட்டமைப்பை விளக்கின. பின்னர் எழுந்த இலக்கணங்கள் முதலில் எழுதப்பட்ட இலக்கணங்களை அடியொற்றித் தங்கள் தங்கள் மொழி அமைப்பை அவர்கள் உணர்ந்த முறைக்கு ஏற்ப எழுதப்பட்டன. அதாவது இலக்கணங்களில் இலக்கணக் கொள்கைகள் விதந்து பேசப்படவில்லை. அந்த நிலை 18ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. அடுத்தே வரலாற்று ஒப்பிலக்கணம் (Historical Comparative grammar) பிறந்தது. அதன் முக்கிய நோக்கம் சில மொழிகள் குடும்பமாய் இன உறவு உடையன என்றும் அந்த மொழிகளை ஒப்பிட்டு அவைகளின் தொன்மொழியை (Proto language) மீட்டுருவாக்கம் (Reconstruction) செய்து அந்த மொழிகளின் வரலாற்றை விளக்குவதே. அந்த முறையில் எழுதப்பட்டதே கால்குவெல்லின் திராவிட ஒப்பிலக்கணம் (1856). அது தமிழ் மொழி ஆய்வில் திருப்புமுனையாக அமைந்தது. உலக அளவிலும் 19ஆம் நூற்றாண்டு முழுவதும் ஒப்பிலக்கண ஆய்வே கோலோச்சியது. 20ஆம் நூற்றாண்டில் தான் மொழியின் கட்டமைப்பை விளக்கும் மொழியியல் கோட்பாடுகளும் இலக்கணங்களும் தோன்றின. முன்னர் குறிப்பிட்டபடி இந்தியாவுக்கு மொழியியல் ஜம்பதுகளில் அறிமுகமானது.

ஒப்பிலக்கண ஆய்வு, மொழி வரலாற்று ஆய்வு என்று தெபொமீ. மொழியியல் ஆய்வில் இரண்டு நிலை காணப்படு கின்றன. திராவிட மொழி ஒப்பிலக்கணத்தையும் ஆழமாகக் கற்றதோடு தமிழிலும் முதல் பகுதியை 1944லேயே (கால்குவெல் ஒப்பிலக்கணம் - அடிச்சொற்கள்) மொழிபெயர்த்து வெளியிட்டார். ஒப்பிலக்கண நோக்கில் அண்ணமயமாக்கத்தின் விதிவிலக்குகள் (Exception to palatalization law 1961) என்ற கட்டுரையும் திராவிட மொழிகளில் பால் வரலாறும் வளர்ச்சியும் (The history and development of Gender in Dravidian

languages 1965) என்ற கட்டுரையும், ஒப்பிலக்கண நோக்கில் எழுதப்பட்டவை. ஒப்பிலக்கண அறிவே தமிழ் மொழி வரலாற்றை ஆராயவும், தமிழ் இலக்கணங்களை வரலாற்று நோக்கில் பார்க்கவும் தூண்டியிருக்கவேண்டும். மொழி வரலாறு எழுதுவதற்கு முன்னோடியாகப் பல ஆய்வுகள் உண்டு. ஒன்று; எல்லாக் கால மொழித் தரவுகளுக்கும் மொழியியல் நோக்கில் விளக்கமுறை இலக்கணம் எழுதப்பட வேண்டும். வரலாற்று நோக்கில் விளக்கமுறை இலக்கணம் எழுதப்பட வேண்டும். வரலாற்று நோக்கில் பிற மொழிச் சொற்களை அடையாளம் காணவேண்டும். பின்னரே வரலாற்று மொழியியல் நோக்கில் மொழி வரலாறு எழுதமுடியும்.

மொழி வரலாறு என்பது மொழியின் பொதுப்பண்புகள், மொழியில் காணப்படும் கிளைமொழி வழக்குகள், நூல்கள் வரலாறு என்ற முறையில் அமைவது என்று சிலர் எண்ணுகிறார்கள் (உதாரணம், சூரியநாராயண சாஸ்திரியாரின் தமிழ் மொழி வரலாறு 1903). மொழியியல் நோக்கில் பேச்சமொழியின் வரலாற்றை விளக்குவதே மொழி வரலாறாகக் கருதப்படுகிறது. அதனாலேயே தெபொமீ. இலக்கியத்தை விடப் பேச்சு மொழியை அதிகம் பிரதிபலிக்கும் கல்வெட்டு மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அத்தோடு பேச்சு மொழியை அறிய உதவும் மேலை நாட்டார் தமிழ் பற்றிய குறிப்புகள், ஐரோப்பிய மொழியியல் எழுதிய இலக்கணங்கள் ஆகியவைகளையும் ஆராய்ந்தார்.

ஆய்வு மாணவர்களுக்குத் தங்கள் ஆய்வுப்பட்டத்துக்குத் தமிழ் கல்வெட்டுகளின் மொழி என்ற ஆய்வுத் தலைப்புகளைக் கொடுத்தார். அவருடைய மேற்பார்வையில் 1750 ஆம் ஆண்டு வரையிலான கல்வெட்டு (or Descriptive linguistics) நோக்கில் ஆராயப்பட்டன. பிராமி - தமிழ் கல்வெட்டை அவரே மொழியியல் நோக்கிலும் வரலாற்று நோக்கிலும் ஆராய்ந்துள்ளார்.

17, 18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்த ஐரோப்பியர்களின் தமிழ் பற்றிய குறிப்புகளும் ஐரோப்பியர் லத்தின், போர்ச்சுகீஸ், பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலம் ஆகிய இலக்கணங்களும் பிறவும் அந்தக் காலத்தில் வழங்கிவந்த தமிழ் எழுத்துக்களின் ஓலி மதிப்பு, வரிவடிவம், பேச்சு மொழிக் கூறுகள்

ஆகியவைகளை அறியப் பயன்படும் என்பதை உணர்ந்து, அந்த ஆய்வில் 1957லிருந்து ஈடுபட்டார். இது ஒரு புதிய முயற்சியே. அதனால் தமிழ்க் கல்வியில் பிற மொழியாளர்கள் தமிழ் பற்றி எழுதியது தமிழ் ஆய்வுக்கு உரியது என்ற புதிய பரிமாணம் சேர்ந்துவிட்டது. அதனால் கிறித்துவத் தமிழ்த் துறை என்ற ஆய்வுத் துறையே பல்கலைக்கழகங்களில் தோன்றியுள்ளது. இது தொடர்பாக அவர் எழுதிய மூன்று கட்டுரைகள் 1961 தொகுப்பில் காணப்படுகின்றன.

பழந்தமிழ்க் காலம் என்று மொழியியல் நோக்கில் கருதப்படும் சங்க காலத்தில் கிடைக்கும் தமிழ் பிராமி கல்வெட்டுகள் மிகமிகச் சிறியவை; புதிதாக எழுத்தாக்கம் செய்யப்பட்டதால் சொல்லெழுத்து முறை செப்பம் செய்யப்பட வில்லை. அந்த நிலையில் சங்க இலக்கியங்கள் தமிழ் மொழி வரலாற்றுக்கும் ஒப்பிலக்கண வரலாற்றுக்கும் அரிய கருவுலம் என்பதை உணர்ந்து, அந்த ஆய்விலும் அக்கறை காட்டினார். சங்க இலக்கியங்கள் பலவற்றுக்கு அகராதி தயாரித்து இலக்கணம், எழுதும் பணியில் கேரளப் பல்கலைக்கழகம் ஈடுபட்டிருந்ததால் பரிபாடல், திருக்குறள், களவியல் உரை ஆகிய இலக்கியங்களின் மொழி ஆய்வு மட்டுமே தெ.பொ.மீ.யின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டன. இவை எல்லாம் வரலாற்று ஆவணங்களை மொழியியல் நோக்கில் விளக்க முறையில் ஆய்வதுதான்.

1915இல் தமிழ்ச் சொற்களில் போர்ச்சுகிசிய தாக்கம் என்பது பற்றி (Portuguese influence revealed by Tamil words) எழுதிய கட்டுரை வரலாற்று வேட்டைக்குச் சான்று. அந்த வேட்டையால், மேலே குறிப்பிட்ட பல வகையிலும் மொழி ஆய்வு தொடர்ந்ததால் 1965இல் தமிழ் மொழி வரலாறு என்ற நூலாக மலர்ந்தது. அந்த நூலே மொழியியல் ரீதியாக மொழி வரலாற்றுக்கு நல்ல அடிப்படை வகுத்துத் தந்து, விரிவான வரலாறு மேற்கொள்ள வழி காட்டியுள்ளது. அதில் குறிப்பிடும் முக்கிய செய்திகள்:

1. மொழி வரலாற்றுக்குப் பயன்படும் சான்றாதாரங்களும், அவைகளின் நிறையும் குறையும் முதல் இயல், இது அவரின் பரந்துபாட்டு அறிவின் வெளிப்பாடு.

2. தமிழ் தொல் திராவிடத்திலிருந்தும் தொல் தென் திராவிடத்திலிருந்தும் வளர்ச்சி பெற்றுவளர்ந்த மொழி. அது தமிழகத்தில் பரவலாக வழங்கும் கருத்தான் தமிழிலிருந்து பிற திராவிட மொழிகள் பிறந்தன என்ற கருத்துக்கு மாறுபட்டது. (இயல்கள் 2,3). இது அறிவு நிலை சார்ந்த கருத்து.

3. தமிழின் மிகப்பழைய எழுத்துச் சான்று தமிழ்ப் பிராமி கல்வெட்டுகளே. அடுத்தே தொல்காப்பியம் தோன்றியிருக்க வேண்டும். (இயல்கள், 4,5) இது வரலாற்று அறிவின் வெளிப்பாடு.

4. ஒவ்வொரு கால கட்டத்திலும் மொழி மாற்றங்களைப் பட்டியலிட்டுக் காட்டியது.

5. வரலாற்று மொழியில் கருத்தை ஒட்டி மொழி வரலாற்றை அகவரலாறு, புற வரலாறு என்று பிரித்து விளக்குவது. முன்னது பரிணாம வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களை விளக்குவது; பின்னது அரசியல், சமூக மாற்றத்தால் கடனாண்ட சொற்களையும் கடன் கொடுத்த சொற்களையும் விளக்குவது (இயல் 9). தெ.பொ.மீ.பன்மொழிப் புலமை காரணமாக நாற்பதுகளில் தமிழ் இலக்கணத்தோடு பிற மொழி இலக்கணங்களையும் கற்றிருந்தார். அதற்கு மேலாக மொழியில் அறிவு இரண்டு நிலையில் அவருடைய ஆய்வுக் களனை விரிவுபடுத்தியது. இலக்கண நூல்களை இலக்கணக் கோட்பாட்டு ஆய்வு, இலக்கண மறுவருணனை ஆய்வு, உரையாசிரியர்களின் இலக்கணக் கோட்பாட்டு ஆய்வு, உரைகள் புலப்படுத்தும் மொழி வரலாற்று ஆய்வு என்று புதிய கோணங்களில் பார்த்தது. அவருடைய அடுத்த முக்கிய பணி இலக்கண ஆய்வே. முன்னரே குறிப்பிட்டபடி இலக்கணங்களில் புதைந்திருக்கும் கோட்பாட்டு ஆய்வு இலக்கண மறுவருணனை ஆய்வு ஆகிய இரண்டு துறையிலும் அதிகக் கவனம் செலுத்தினார். அதில் எழுத்து சொல் அதிகாரங்களோடு பொருள் அதிகாரங்களில் காணப்படும் இலக்கியம் கோட்பாடு பற்றிய கட்டுரைகள் சிறப்பாகப் பாராட்டப்படுகின்றன (மருதநாயகம், 1999). இலக்கிய வரலாறு போலவே இலக்கண வரலாறும் எழுதியுள்ளார். அது சுருக்கமானதாக இருந்தாலும் (1974: 1-16) அதில் ஒப்பாய்வும் இலக்கண வளர்ச்சியும் தமிழ் அறிஞர் இலக்கணக் கல்வி வரலாறும் கருத்துமோதல் வரலாறும் அடங்கியுள்ளது

சிறப்பாகக் குறிப்பிடத்தகுந்தது. பல இலக்கண அறிஞர் கல்விப் பின்புலத்தை விளக்கியுள்ளது. அந்த இலக்கண ஆசிரியருடைய இலக்கணக் கொள்கைகளைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. இலக்கண வளர்ச்சியில் உரையாசிரியர்களின் பங்கையும் விதந்து குறிப்பிட்டுள்ளார். இளம்பூரணரின் தொல்காப்பிய உரை, நன்னால் என்ற இலக்கணம் உருவாக உதவியது பரவலாக அறியப்பட்டதே. இது உடன்பாட்டு நிலை. எதிர்நிலையாக நன்னால் மயிலைநாதர் உரைக்கு மறுப்பாகத்தான் இலக்கணவிளக்கத்தில் அதிகம் தொல்காப்பியம் ஏற்றுக் கொள்ளப்பட்டது (ப.13) என்று விளக்கியுள்ளார். நன்னால் தோன்றிய பிறகு தொல்காப்பியம் நன்னால் இரண்டையும் தழுவிய நிலையை மயிலைநாதர் உரை பிரதிபலிப்பதாகச் (ப.11) சுட்டிக்காட்டியுள்ளார். வடமொழி இலக்கணத் தாக்கம், தொல்காப்பியத் தாக்கம், நன்னால் தாக்கம் என்ற முறையில் இலக்கண வரலாற்று உருப்பெற்றுள்ளதைச் சுருக்கமாக விவரித்துள்ளார்.

வீரசோழியம், பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து ஆகிய மூன்று இலக்கணங்களும் வடமொழி இலக்கண மரபைத் தழுவி எழுதப்பட்டாலும்; அவைகளுக்கு இடையே உள்ள நுண்ணிய வேறுபாட்டை எடுத்துக்காட்டியுள்ளார் (ப. 12). வீரசோழியம் வடமொழி கலைச் சொற்களையும் வடமொழி இலக்கணக் கொள்கைகளையும் புகுத்தியது. பிரயோக விவேகம் வடமொழிக்கலைச் சொற்களைக்கையாண்டாலும் உதாரணங்களை தமிழ் இலக்கியங்களிலிருந்து கொடுத்துள்ளது. பிரயோக விவேகம் வடமொழி இலக்கணத்தை எல்லா மொழிக்கும் பொருந்தும் பொது இலக்கணமாகப் (universal Grammar) பார்க்கிறது.

இலக்கணக்கொத்து வடமொழிப் பெருமையை விளக்கும் இலக்கணமாக அமைந்துள்ளது. அதே சமயத்தில் இலக்கணக் கொத்து தமிழ்க் கலைச் சொற்களையே பயன்படுத்திப் பிரயோக விவேகத்தின் தமிழ் ஆக்கம் என்று கருதும்படி அமைந்துள்ளது.

பிற திராவிட மொழிகளில் காணப்படும் வடமொழியில் எழுதப்பட்ட இலக்கணங்களையும் ஒப்பிட்டு, சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். (ப. 302). கிரேக்க மொழி இலக்கணமான

டெக்னே கிராமாட்டின் என்ற இலக்கணத்தோடும் திராவிட மொழி இலக்கணங்களையும் சுருக்கமாக ஒப்பிட்டு விளக்கியுள்ளார். (ப. 328-30)

முடிவுரை

தெபொமீயின் இலக்கியம், மொழி ஆகிய இரண்டு துறை ஆய்விலும் பல பொதுமைகள் காணப்படுவது சுட்டிக்காட்டத் தகுந்தது. தமிழ் இலக்கியத்தின் முழுப்பரப்பையும் கற்றுள்ளார். இரண்டிலும் வரலாறு ஒப்பியல் (அதன் மூன்று பரிமாணங்கள் உள்பட), வாழ்வியல் ஆகிய நோக்குகளில் ஆய்வு அமைந்திருந்தது. இலக்கியக் கல்வியின் ஒரு பயன் முருகியல் அனுபவம், ‘அவ்வனுபவம் என்பது இரு சமநிலை (Harmony)மன அமைதி, உள் மகிழ்வு, பார்ப்போனும் பார்க்கப்படும் பொருளும் ஜக்கியப்படும் நிலை, ஒரு தூய்மையான உள்ளுணர்வு இதனால் விளங்குகின்றது’ (28). இலக்கிய அனுபவம் பற்றி நேரடியாகப் பேசும்போது, உள்ளப் பசியைப் போக்கவும், குறை மனம் நிறை மனமாகவும் பாட்டு வழிசெய்கிறது. ‘இலக்கியத்தை வெறும் பொழுதுபோக்காகக் கருதுதல் தவறு. இன்பக் கனவு காண உண்ணும் அபினியாக எண்ணுவதும் சரியன்று; இலக்கியம் உள்ளத்தினை முழுநிலையில் வைத்து உலகத்தினையும் முழுநிலையில் காட்டும் உணர்வு விளக்கு ஆகும்’ (மருதநாயகம், 1999: 37 விருந்து எடுக்கப்பட்டது). அப்படியே மொழி ஆய்விலும் வெறும் சமூகநிலை ஆய்வு கட்டமைப்பு, வரலாற்று ஆய்வு என்று நின்றுவிடாமல், எழுத்துச் சீர்திருத்தம், தமிழ் பயிற்றி மொழித் திட்டம், அறிவியல் தமிழ் உருவாக்கத் திட்டம், இலக்கணம் கற்பித்தல் என்று பல நிலைகளில் பேசியும், எழுதியும் வந்தது மொழி ஆய்வும் மொழிக் கல்வியும் வாழ்வியல் நோக்குடன் செயல்படவேண்டும் என்ற கருத்தைப் புலப்படுத்துகிறது.

பயன்பாட்டு மொழியியற் கழகம், மதுரை. (தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் நினைவு அறக்கட்டளை)-தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் நூற்றாண்டு நினைவு விழாவில் (08-01-200) படிக்கப்பட்ட கட்டுரை.

-செ.வை. சண்முகம்

நான் அறிந்த தமிழ் அறிஞர்கள், பக்.65-85.

2. ஊலக்கணக் கொள்கைகளும்

தெ.பொ.மீ.யன் பார்வையும்

1. முன்னுரை

தெ.பொ.மீ. தமிழியலுக்கும் தமிழுக்கும் ஆற்றிய பங்களிப்பை இனம் காணவும், மதிப்பிடவும் அவருடைய நூற்றாண்டு விழாவின் முன்னோடியாக, நூற்றாண்டு விழா நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் புலம் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருப்பது பாராட்டி வரவேற்கத் தகுந்தது. இந்தியாவில் கல்வி நிறுவனப்படுத்தப்பட்ட பின் இரண்டு பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன: 1. முதுகலைப் படிப்பு ஆய்வுப்பட்டமாக இருந்த ஒரு முழுநேர கல்விப் பாடமாக மாறியது. அது நாற்பதுகளில் துவங்கியது; 2. பட்டச் சிறப்பு வகுப்பும் (B.A. Hons) முதுகலைப்படிப்பும் ஒன்றாக இருந்ததில் முன்னது போய் முதுகலைப்படிப்பு மட்டும் ஏற்பட்டது. அது அறுபதுகளில் தொடங்கியது; இவை தமிழ்க்கல்வியையும் பாதித்தன. இந்த இரண்டு மாற்றங்களின்போதும் பாடத்திட்டம் உருவாக்கவும், கற்பிக்கவும் தெ.பொ.மீ.க்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வரலாறு விரிவான ஆய்வுக்கு உரியது.

தமிழியலுக்கு அவருடைய முதல் பங்களிப்பு, ஓப்பிலக்கியத்தைப் பல்கலைக்கழக நிலையில் அறுபதுகளில் தமிழ்த்துறையில் ஒரு பாடமாக்கி, அந்தத் துறையில் ஆய்வாளர் களுக்கும் வழிகாட்டியது. அப்போது பல தமிழாசிரியர்கள் முனுமுனுத்தாலும் இன்று ஒரு சிறப்பான தேவையான பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணும்போது, தமிழியலின் தளத்தை

விரிவுபடுத்த வேண்டும் என்ற அவருடைய நெடு நோக்கத்திட்டம் பரிணமித்து வளர்ந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

அவருடைய இரண்டாவது பங்களிப்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் துறைக்கு உருவம் கொடுத்து அதைப் பயிற்றுவிக்கும் துறையாகவும், ஆய்வுத்துறையாகவும் அமைத்து அதற்கு அனைத்திந்திய நிலையில் ஒர் அங்கீகாரம் பெற்றுத்தந்தது, தென்னகம் முழுமையும் மொழியியலைப் பரப்பியது. அதன் ஒரு பகுதியே அவருடைய இலக்கணத் துறையில் ஆய்வும், ஆய்வு வழிகாட்டுகையும், இலக்கண மொழியியல் கோட்பாடு, இலக்கியக் கோட்பாடு, மொழி வரலாறு ஆகியவை உருவாகவும் அவர் உழைத்தார். இதனால் பழைய பாடங்கள் புதியநோக்கு பெற்றன.

தமிழுக்கு அவர் செய்த தொண்டு தமிழைத் தமிழர் அல்லாதவர் அறியச்செய்தது. இதுவும் இரண்டு பரிமாணம் உடையது. ஒன்று: அவருடைய ஆங்கில நூல்கள்; கட்டுரைகள். மற்றொன்று: அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வி தொடக்க வழிகாட்டியதோடு அறிஞர் என்ற முறையில் அங்குத் தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் மொழி வரலாறு என்ற இரண்டு தலைப்பில் பத்துப்பத்து சொற்பொழிவுகள் செய்து நூல்களாக வெளியிட்டுத் தமிழ் ஆய்வுக்குப் பரந்த அளவில் அடித்தளம் இட்டதாகும். அங்கும் அவருடைய மொழி வரலாறு முற்றும் புதுமையானது; அறிவியல் ரீதியானது.

2. பொதுப் பார்வை

ஒர் அறிஞரைப் பிற அறிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அந்த அறிஞருடைய பொதுத்திறமையும், பார்வையுமே, அன்றும் இன்றும் இருமொழி அறிஞர்கள் அதிகம்; பன்மொழி அறிஞர்கள் குறைவு. தெ.பொ.மீ. ஒரு பன்மொழி அறிஞர் (வடமொழி, ஆங்கிலம், பிரெஞ்சு, மலையாளம், கன்னடம், தெலுங்கு). அடுத்து பல்துறைப் புலமை - வரலாறு, கல்வெட்டியல், தத்துவம், இலக்கியம், இலக்கணம், மொழியியல் ஆகிய துறைகளில் ஆழ்ந்த புலமை; தமிழிலும் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சமய இலக்கியங்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், தற்கால இலக்கியங்கள், இலக்கணங்கள்

(தமிழ் இலக்கணங்கள், பிறமொழிகளில் எழுதப்பட்ட தமிழ் இலக்கணங்கள்), கல்வெட்டுக்கள் என்று பரந்து அகன்ற புலமை. இருந்தாலும் ஒருவருடைய பார்வையே (வாழ்க்கைப் பார்வை, ஆய்வுப்பார்வை) ஆய்வுலகில் நிலைத்த புகழைத் தரும் என்ற முறையில் அவருடையப் பொதுப்பார்வை பற்றி எனக்குத் தெரிந்தவை - புரிந்தவைகளை முதலில் குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு நூலையும் அல்லது ஒரு கருத்தையும் அது எழுந்த காலத்து உள்ள சமூகப்பண்பாட்டு அரசியல் நிலையில் வைத்துப்பார்க்கும் வரலாற்றுப் பார்வை அவரிடம் காணப்படும் ஒரு பொதுப்பார்வை. இதற்கு அவர் முதன் முதலில் வரலாற்றில் முதுகலைப்பட்டம் பெற்றதும் ஒரு காரணமாக இருந்தாலும், பன்மொழிப் புலமையும், பஸ்துறை அறிவும், தமிழின் முழுப் பரப்பு பற்றிய அறிவுமே முக்கிய காரணங்கள். அதனால் அவரிடம் ஒரு நூலைக் குறைக்குறும் பழக்கம் காணப்படவில்லை. அதே சமயத்தில் பரவலாகப் படிக்கப்படாத நூலையும் வரலாற்று நோக்கில் அதன் முக்கியத்துவத்தைப் புலப்படுத்துவதைக் காணமுடிகிறது. வீரசோழிய இலக்கண மொழிக் கருத்துக்களைப் புகுத்தியதால் அது பரவலாகப் படிக்கப்படுவதில்லை. ஆனால் தெ.பொ.மீ. அதன் சிறப்புகளாகவும் பயன்களாகவும் கூறும் கருத்துக்கள் கவனத்திற்கு உரியவை. (1974 அ: 6, 34):

1. தமிழ் இலக்கணத்தை வடமொழி இலக்கண மரபையும், கொள்கையையும் ஒட்டிடப் படிக்க உதவும் நூல்.
2. ஐந்திலக்கண மரபை அறிமுகப்படுத்தியது. (இதில் கருத்து வேறுபாடுகள் இல்லை.)
3. பொதுமக்கள் மொழியை - கல்லாதவர் பேசும் மொழியை ஆராய்வது.
4. அவர் காலக் கல்வெட்டு மொழிக்கு உரிய இலக்கணமாகக் கருதலாம்.

(இவை பற்றிய சில விமர்சனத்துக்கு, சண்முகம், 1980 ஆ. பார்க்கவும்).

பொதுவாக வடமொழி இலக்கணமரபை ஒட்டி எழுதப்பட்ட இலக்கண நூல்களைத் திராவிட மொழி

இலக்கணங்களில் காணப்படும் ஒற்றுமை - வேற்றுமைகளை அறிவதற்கு உதவுவதைத் தெரிந்துகொள்ளும் முயற்சியாகவே அவருடைய Foreign Models in Tamil Grammer என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. ஐரோப்பியர் எழுதிய சிறிய அறிமுக இலக்கணங்களும் தமிழ் மொழியின் வரிவடிவ வரலாறு தமிழ் எழுத்துக்களின் ஒலி மதிப்புகள் போன்றவைகளை அறியும் நல்ல சான்றுகளாகக் கொண்டு ஆராய்ந்துள்ளார். (மீனாட்சிசுந்தரம், 1961, அது உண்மையில் தமிழுக்கு ஒரு பரிமாணத்தைச் சேர்த்ததோடு கிறித்துவத் தமிழ்த்துறை என்ற துறையும் பின்னாள் வளர, அடித்தளம் அமைத்தது. அத்தோடு, தமிழியலில் தமிழைப் பற்றிப் பிற மொழியாளர்) பிறமொழிகளில் எழுதியவையும் ஆய்வுக்களமாக அமைந்தன. ஜம்பது அறுபதுகளில் திருக்குறள் பரிமேலழகர் உரை வடமொழி மரபைத் தழுவி எழுதப்பட்டது என்று கடும் கண்டனத்திற்கு உள்ளானது. அது அன்றைய திராவிட இயக்கத்தின் ஒரு விளைவு. அதாவது அன்றைய சமூக அரசியல் நிலை. கல்வி உலகில் ஏற்படுத்திய தாக்கம். அது அப்போது தெ.பொ.மீ. ஒரு அறிவுநிலை சார்ந்த விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆய்வாளர்கள் மேலைநாட்டு அறிஞர் கருத்தை மேற்கோள் காட்டிப் பேசுவதும் எழுதுவதும் போலத்தான், பரிமேலழகர் அவர் காலத்தில் தமிழ் அறிஞர்களிடையே வடமொழிக் கருத்துக்கள் பரவலாக அறியப்பட்டிருந்த காரணத்தால் அவற்றை எடுத்துக்காட்டி யுள்ளார். அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கக் கூடாது என்ற அவருடைய விளக்கம் எதிர்ப்பின் வேகத்தை ஓரளவு தணித்தது.

இலக்கணக் கல்வியைப் பொறுத்தவரையில் அவர் மூலமும் - உரையும் தனித்தனியே படிக்கப்படவேண்டும் என்ற கருத்துடையவர். அதுவும் கருத்து மாறுபாட்டுக்கு உள்ளானது. சிலரால் உரை இல்லாமல் இலக்கண நூலைப் படிப்பது என்பது என்னிக் கூடப் பார்க்க முடியாத செயலாகக் கருதப்பட்டது. தெ.பொ.மீ. யின் கருத்துக்கு இரண்டு முக்கிய காரணங்கள்: 1. கோட்பாட்டு அடிப்படை, 2. வரலாற்று அடிப்படை. இலக்கண உரை அந்த உரையாசிரியரின் காலம் வரை இலக்கிய மொழியில் நடந்த வரலாற்று மாற்றங்களையும் மூல சூத்திரத்தில்

உள்ளடங்கும் வகையில் இலக்கண விளக்கம் கொடுத்து, வரலாற்றை முடம் ஆக்கிவிடுகிறது. தெ.பொ.மீ. இதை இன்னொரு வகையில் உரைகள், வரலாற்று இலக்கணங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

'..... the commentaries become so many historical grammars reviewing the whole march of the language from epoch to epoch' என்பது அவருடைய வாசகம் (1961: 115). எனவே உரைகள் தனித்துப் படிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துவார். அதனாலேயே, தொல்காப்பியநச்சினார்க்கினியரின் எழுத்தியல் கோட்பாடு என்ற தலைப்பில் அவருடைய மேற்பார்வையில் ஆராயப்பட்டுள்ளது (சண்முகம்.1967).

ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டப்பட்ட நூலின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அந்த நூலை எடுத்துப் படித்து அந்தக் கருத்தின் வண்மை - மென்மைகளை உணர்ந்து கொள்ளவேண்டும்; அப்போதுதான் நாம் சுயமாகச் சில கருத்துக்களைக் கூறுமுடியும் என்று வகுப்பறையில் அடிக்கடிக் கூறுவார். Go to the primary source - மூல நூலைப் பார் என்பது அவர் அடிக்கடிக் கூறும் வாசகம். அப்படி செய்யாததால்தான், இன்றும் தமிழ் ஆய்வில் சில குறைகளைக் காணமுடிகிறது. உதாரணமாக, இடைக்காலத்தில் தோன்றிய களவியல் என்ற இலக்கண நூலின் ஆசிரியர் இறையனார் என்று இன்று பலரும் எழுதி, அதை ஒட்டி வரலாறும் விளக்கமும் கற்பித்து வருகிறார்கள். ஆனால் 11ஆம் நூற்றாண்டை ஒட்டியே இறையனார் களவியல் என்று உரையாசிரியர்களால் அது குறிப்பிடப்படும் வழக்கம் ஏற்பட்டு இன்றும் தொடர்கிறது. ஆனால் களவியல் உரையில் அதன் ஆசிரியர் - ஆலவாயின் அவிர்ச்சடைக் கடவுள், மதுரை ஆலவாயின் பெருமான் அடிகள் போன்ற தொடர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார். மூல நூலை - உரையைக் கவனமாகப் பார்த்திருந்தால் அது ஒரு தொன்மம் என்பதும், ஆசிரியர் பெயர் மறைந்துவிட்டது அல்லது மறைக்கப்பட்டுவிட்டது என்பதும் சுலபமாகப் புரிந்திருக்கும் (முழு விவரத்துக்குச் சண்முகம் 1994: 52,70 பார்க்கவும்).

என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்குக் கல்வெட்டு மொழியை மொழியியல் நோக்கில் ஆராய்வது என்று

தீர்மானித்தவுடன் மத்திய அரசின் கல்வெட்டியல் துறைக்குச் சென்று கல்வெட்டுக்களைப் படிக்கும் முறை, பதிவெடுக்கும் முறை, கல்வெட்டுக்களைப் பதிப்பிக்கும் முறை ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்று ஒருமாதகால பயிற்சிக்கு மத்திய அரசின் கல்வெட்டுத்துறை அலுவலகத்துக்கு என்னை அனுப்பிவைத்தார். நான் அந்த அலுவலகம் சென்று அங்கிருந்த தலைமைக் கல்வெட்டியலாளரை முதலில் பார்த்தபோது, கல்வெட்டு மொழியின் மொழியியல் ஆய்வுக்கு முன்னரே வெளிவந்துள்ள கல்வெட்டுக்களைப் பயன்படுத்திக் கொண்டால் போதுமே, அதற்கு இங்கு ஏன் வரவேண்டும் என்று வினாவினார். அதற்குப் பேராசிரியர் கருத்துக்களை நான் எடுத்துச் சொல்லியவுடன் அவர் பேராசிரியரின் ஆய்வு அடிப்படை அனுகுமுறை ஆழமானது, புதுமையானது என்று வியந்து பாராட்டினார். ஒரு நூலைப் படித்தால் அந்த நூலில் உள்ள துணையன்களில் (bibliography) எடுத்துக் காட்டப்பட்ட சில நூல்களையாவது படிக்கவேண்டும் என்பதையும் ஆய்வாளர் களிடம் அடிக்கடி அவர் வற்புறுத்துவார்.

3. இலக்கணக் கொள்கைகள்

இங்கு இலக்கணம் என்பது எதைக் குறிக்கிறது? இலக்கணக் கொள்கைகள் என்பவை என்ன? என்பவை விளக்கத்திற்கு உரியவை. தமிழ் இலக்கணம் என்பது மொழியமைப்பை விளக்கும் எழுத்து, சொல் என்ற இரண்டு வகையோடு இலக்கியத்தை விளக்கும் பொருள் (பாடு பொருள்) போன்ற வற்றையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. தெபொமீ. பொருள் பற்றிய சில தலைசிறந்த கட்டுரைகளை எழுதியிருந்தாலும் (1961, முதல் பகுதி), எழுத்து சொல் பற்றி மிகுதியும், தான் ஆய்வு செய்ததோடு அவற்றிற்கு ஆய்வுவழிகாட்டியாகவும் விளங்கியுள்ளார். எனவே மொழியமைப்பு இலக்கண ஆய்வுகளே தரவுகளாக இங்குக் கொள்ளப்படுகின்றன.

அடுத்து இலக்கணக் கொள்கைகள் என்பவை வெறும் மொழியியல் கோட்பாடுகளை மட்டும் குறிக்கவில்லை என்பதைத் தெபொமீ. யின் எழுத்துக்கள் புலப்படுத்துகின்றன. இலக்கண நூல்கள் பற்றிய கொள்கைகள், இலக்கண

மொழியில் கோட்பாடு, இலக்கண உருவாக்கம் பற்றிய கொள்கைகள் ஆகியவைகளும் அதில் புதைந்துள்ளன.

3.1. நூல் பற்றிய கொள்கை

தமிழ் வரலாற்றில் தொல்காப்பியம் முக்கிய இடம் பெறுவதால் தொல்காப்பிய நூல் கொள்கை பற்றிய பிரச்சினை மட்டுமே விளக்கப்படுகிறது. தொல்காப்பியத்தை வரலாற்று நோக்கில் ஆராயும் பலரும் தொல்காப்பிய நூல் - மூலப்பாடும் பற்றிச் சந்தேகப்பட்டுள்ளார்கள். அதற்குக் காரணம் தொல்காப்பியத்திற்குள் காணப்படும் சில விடுபாடு (இளம் பூரணர்), இடைப்பிறழ்ச்சி (தெய்வச்சிலையார்), பிற்காலத்தாகக் கருத்தகுந்த கருத்துக்கள் - அதாவது இடைச் செருகல்கள் (சோமந்தர பாரதியார்) முரண்கள் ஆகியவையே. மேலும் தொல்காப்பியத்தின் காலம் - குறிப்பாக அதற்கு முன்னும் பின்னும் உள்ள நூல்கள் - உறவு நிலைக்காலம் (Relative chronology) பற்றியும் பிரச்சினை உள்ளது.

3.1.1. மூலப்பாடும்

பிற்காலக் கருத்துக்கள் தொல்காப்பியத்தில் இருப்பதாகக் கூறி அவை இடைச் செருகல் என்ற கருத்து நாற்பதுகளிலும்; தொல்காப்பியத்தின் எழுத்தும் சொல்லும் ஒருவராலும் பொருளத்திகாரம் வேறொருவராலும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து அறுபதுகளிலும் முன்மொழியப்பட்டன (சண்முகம் 1989: 134-45). தொல்காப்பியத்தில் இடைச் செருகல் உள்ளது என்ற கருத்தில் தெபொமீ. க்கும் உடன்பாடு உண்டு (1965: 52). எழுபதுகளில் (1974) அவர் அதைக் கண்டுபிடிப்பதற்கு இரண்டுவழிகளைக் -கருதுகோள்களை முன்வைத்துத் தொல்காப்பிய ஆய்வுக்கு ஒரு புதிய திட்டத்தையும் முன்மொழிந் துள்ளார். 1. தொல்காப்பியத்தில் முன்னுக்குப் பின் முரண் உள்ளன. இதை அகநிலை ஆதாரம் எனலாம். உதாரணம்: i) பண்புத்தொகை விணைத்தொகை முதலானவைகளை “மருவின் பாத்திய” என்றும் அவை “புணரியல் நிலையிடை உனரத் தோன்றா” என்றும் (482) கூறியவர் தொண்ணாறு (445), தொள்ளாயிரம் (463) ஆகிய சொற்களுக்குப் புணர்ச்சி இலக்கணம் கூறியது (ப, 23, 30); அப்படியே யாவர் என்பது யார் என்று

மாறுவதும் “மருவின் பாத்தியின் திரியும்” என்று கூறுவதும் புணரியலின் புறனடைச் சூத்திரத்திற்குப் பின் அமைந்திருப்பது (172) இடைச் செருகல் என்ற சந்தேகத்தை உண்டாக்குகின்றன. ii) இடையியலில் ஏகாரத்தை எண்ணுப்பொருளில் வரும் என்று கூறியவர் (742), தொகைமரபில் அளவுப்பெயர்கள், நிறுத்தல் பெயர்கள், எண்ணுப்பெயர்கள் ஆகியவற்றில் தனக்குக் கீழ் அளவை வரும்பொழுது ஏகாரச்சாரியை வரும் என்று கூறுவதும் (164) பிற்காலத்தவை (ப. 27). இவை இடைச் செருகலை அறிவியல் ரீதியாகக் காண்பதற்குப் பயன்படும் ஒரு புதிய கருதுகோள். இங்கு இரண்டு கேள்விகள் எழுதின்றன: 1. எல்லா உள்ளிலை (Internal) முரண்களையும் இடைச் செருகலாகக் கருத முடியுமா என்பது? 2. ஒரு நோக்கில் முரணாக இருப்பது இன்னொரு நோக்கில் முரணாகக் கொள்ள முடியாமல் போவது. முதல் வகைக்கு உதாரணமாக அ) தொல்காப்பியர் முறைப் பெயர்ச் சொற்களைப் பெயரியலில் விரவுத்தினைப் பெயர்களாகக் குறிப்பிட்டு; உயர்தினை, அஃறினை, விரவுத்தினை என்ற வரிசையில் விளக்கிவிட்டு, விளிமரபில் முறைப் பெயர்களை உயர்தினைப் பெயர்களுக்குப் பிறகு விளக்கிக் கடைசியில் விரவுத்தினைப் பெயர்களை விவரித்தது முரணே. அதனால் விளி மரபு சூத்திரங்களை இடைச் செருகலாகக் கருதமுடியாது. காரணம் விளி என்பது பேச்சைக் குறிப்பதால் முறைப் பெயர்களை விளித்துப் பேசுவது உயர்தினைப் பொருள்கள் என்ற முறையில் அவை இடம் மாற்றப்பட்டு வருணிக்கப்பட்டுள்ளன என்று வாதிடலாம். ஆ) தொல்காப்பியர் வியங்கோள் முன்னிலையிலும், தன்மையிலும் வராது என்ற இலக்கணம் கூறியிருந்தாலும் (711), அவரே இரண்டு இடங்களிலும் கையாண்டுள்ளதையும் அது மூன்று அதிகாரத்திலும் வந்துள்ளதையும் பாலசுப்பிரமணியன் (1983) எடுத்துக்காட்டியுள்ளார்:

தன்மை: இன்னது பிழைப்பின் இதுவாகியவர் எனத் துன்னருஞ்சிறப்பின் வஞ்சினத்தாலும் (பொருள்: 1025, 8)

முன்னிலை: செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல் (சொல்: 496)

செல்லாக் காலை செல்கென விடுத்தலும் (பொருள்: 1093. 17)

இவற்றை இடைச் செருகலாகக் கருத முடியுமா?

ஏகாரச் சாரியையைப் பொறுத்தவரையில் அதன் வருமிடத்தை 164இல் குறிப்பிட்டு அடுத்த சூத்திரத்தில் அரை என்ற சொல்லின்மூன் ஏகாரச் சாரியை வராது என்று கூறியுள்ளார். அதாவது இரண்டரை, பத்தரை போன்றவை. அவை எண்ணுப்பொருளில் அல்லது உண்மைப்பொருளில் வந்தாலும் அதற்கு விகுதி எதுவும் இல்லை. ஆனால் பத்தே முக்கால், பத்தேகால் ஆகியவற்றில் உள்ள ஏகாரம் உம்மைப் பொருள் உடையதாகத் தோன்றினாலும்; இரண்டு நிலையும் (இரண்டரை, இரண்டேகால்) வைத்துப்பார்த்துப் பின்னதற்குப் பொருள் இல்லை என்று கொண்டு சாரியை என்று வர்ணித் திருக்கலாம். அதாவது அது தொல்காப்பியரின் இலக்கண வருணனைக் கோட்பாட்டை ஒட்டியது. அப்படியானால் அது முரணாகாது; அதனால் ஏகாரச் சாரியை சூத்திரத்தை (164) இடைச் செருகல் என்று கருதமுடியாது.

2. பிற்கால இலக்கிய வழக்குகளுக்குத் தொல்காப்பியத்தில் இலக்கணம் உள்ளன. உதாரணம் i) ஆற்றுப்படைக்கு உரிய இலக்கணம் (1974 அ: 4). ii) மூவிடப்பெயர்கள் வேற்றுமை ஏற்கும்போது வரும் என்-நின்-தம்-போன்றவை எனது, எனக்கு, நினது, நினக்கு, தமது, தமக்கு என்று ஆறாம் வேற்றுமையிலும் நான்காம் வேற்றுமையிலும் நிலைமொழி மெய் இரட்டிக்காமல் இருக்கும்போது; என்னை, நின்னை, தம்மை என்று இரண்டாம் வேற்றுமையில் நிலைமொழி மெய் இரட்டித்து வருவது முற்கால வழக்கு அல்ல; பிற்கால வழக்கு(ப.27) என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் அதை இடைச் செருகலாகக் கருதுகிறாரா என்பது புரியவில்லை.

சூத்திரம் 160இல் குறியதன் முன்னர் தன்னுரு இரட்டலும், (1602) என்று தொல்காப்பியரே விதிசெய்துள்ளார். எனவே இதை இடைச் செருகலாகக் கொள்ள முடியாது. ஒரு மொழியின் ஒரு காலகட்ட மொழியை எடுத்துக்கொண்டால் அதற்கு முன்னுள்ள பல காலகட்டத்தின் மொழிநிலையின் பிரதிபலிப்பைக் காணமுடியும். ஆதனால் மிகப்பழைய நிலையைக்காட்டும் மொழிக் கூறுகளை எல்லாம் இடைச் செருகல் என்று கூறமுடியாது.

மொழியமைப்பு நிலையிலும் வரலாற்று மாற்றம் என்று கருத்த் தகுந்தது தொல்காப்பியத்தில் வந்துள்ளதோடு; அதற்கு இலக்கணமும் அவர் கூறியுள்ளார். இல் என்ற எதிர்மறைக் குறிப்பு வினைச்சொல் சங்க இலக்கியத்தில் பெயரெச்சமாகக் கையாளப்பட்டுள்ளது.

கையில் உளமன் - குறுந் 589.4

நோயில் மாந்தர் - பதிற் 2131

பதிற்றுப்பத்து, குறுந்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றில் மட்டுமே உள்ளது. இதுவே பெரும்பான்மை. அது பிற்காலத்தில் ஒப்புமையாக்கத்தால் (செய், செய என்பது போல) இல்லா என்று மாறிவிட்டது. சங்க இலக்கியத்தில் சிறும்பான்மையாக இல்லா என்பதும் பெயரெச்சமாகக் காணப்படுகிறது.

நின்னல நில்லா அவன் சிறு நூதல் (ஜங் 179.4)

இருங்கவின் இல்லாப் பெரும் புன் தாடி (அகம். 28. 97. 5)

கரவில்லாக் கவின் வண்ணை (புறம் 377.8)

முதலியவை. குறள், மணிமேகலை, சிலம்பு ஆகியவைகளில் கூட இல்லா என்பது சிறும்பான்மையாக உள்ளது.

அந்த வழக்குத் தொல்காப்பியத்தில் மூன்று அதிகாரத்தில் உள்ளது.

புள்ளியில்லா எல்லா உயிரும் (தொல் 17 எழுத்து)

இனச்சட்டில்லா பண்டுகொள் பெயர் (501.1 சொல்)

பெறுத்தை இல்லாப் பிழைப்பு (1906.17 பொருள்)

உறுத்தை அல்லாப் புலவி (18).

இதற்கு எழுத்தத்திகாரத்தில்
இல்லென் கிளவி இன்மை செப்பின்
வல்லெலமுத்து மிகுதலும் ஜ இடை வருதலும்
இயற்றை ஆதலும் ஆகாரம் வருதலும்
கொளத்தகு மரபின் ஆக்டின் உடைத்தே (372)

என்று குத்திரமும் செய்துள்ளார். இந்த அடிப்படையில் தொல்காப்பிய வழக்குகளையும் குத்திரத்தையும் இடைச் செருகல் என்று சொல்ல முடியுமா?

அதே சமயத்தில் தமிழ் மரபுக்கு மாறுபட்டது என்று கருதி தற்சார்பு நோக்கில், சிலவற்றை இடைச் செருகல் என்று முன்னவர்கள் கூறியதற்கு மறுப்பாகவும், இடைச் செருகலுக்குக் கொள்கை அளவில் வழிகாட்டியாகவும், முரண், பிற்கால வழக்கு என்பவைகளைக் கொள்ளலாம். இருந்தாலும் ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியே பரிசீலித்தே முடிவு செய்ய வேண்டும்.

இங்குத் தொல்காப்பிய மூலபாடம் பற்றிய செய்தியைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது: இளம்பூரணர் 11-ஆம் நாற்றாண்டில் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியதால் அவருக்குப் பிறகு இடைச் செருகல் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. பாடபேதம், ஒன்றாக்கல், பலவாக்கல், பாடப்படைப்பு, பாடவிளக்கம் போன்றவைகளில் மட்டுமே மூலப்பாட பிரச்சினை எழுந்தன; இருந்தும் ஆங்காங்கே, ஒருசிலர் இடைச் செருகுவதற்கு முயன்று வந்தாலும், அது வெற்றி பெறவில்லை; அது தொல்காப்பியமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனவே இளம்பூரணர் காலத்திற்கு முன்னரே இடைச் செருகல் நடைபெற்றிருக்க வேண்டும். அந்த நிலையில் தெ.பொ.மீ. இடைச் செருகலை யார் செய்தது என்று இனம் காண முயற்சி செய்துள்ளார்.

இடைக்காலத்தில் உரையாசிரியரும் பிறரும் பதிவு செய்துள்ள கதைகள் அடிப்படையில் இடைச் செருகலைச் செய்தது அகத்தியர் மாணவராகக் கருதப்படும் தொல்காப்பியர் என்றும் கூறியுள்ளார். அகத்தியர் இடைப்பட்ட பல்லவர் காலத்தவராக இருந்திருக்கலாம் என்றும் (ப1) குறிப்பிட்டுள்ளார். One has to assume therefore that there was an earlier Tolkappiyar and a later Tolkappiyar alone was the disciple of Agattiyar. writing the first chapter of Pannirupatalam. Evidently, Tolkappiyam of the older ageⁱ not only with reference to the theory of puram poetry but also with reference to the other aspects of grammar and poetics. An author coming laterⁱ naturally takes note of the developments in literary and colloquial usages. But when both the authors are identified oneⁱ the

readers are naturally perplexed to find inconsistencies in the work which is really a combination of a rather confusion of the works of the earlier and later authors. (1974. P. 3).

(முற்காலத் தொல்காப்பியர், பிற்காலத் தொல்காப்பியர் என்று இருவர் இருந்ததாக ஊகிக்கவேண்டியுள்ளது. பின்னரே அகத்தியரின் மாணவர்; பன்னிருப்பலத்தின் முதல் அதிகாரத்தை எழுதியவர். முற்கால தொல்காப்பியம் பிற்கால தொல்காப்பியத் திலிருந்து புறத்திணை இலக்கணத்தில் மட்டும் அல்லாமல், இலக்கணத்தின் பிறப்பகுதியிலும் செய்யுளியலிலும் மாறுபடுகிறது. பிற்காலத்தில் வந்த ஒரு ஆசிரியருக்கு இலக்கியத்திலும் பேச்சுமொழியிலும் நடந்த மாற்றங்கள் தெரியும். இரண்டு ஆசிரியர்களையும் ஒருவராகக் கொள்ளும்போதுதான் நூலின் முரண் புலப்பட்டு, வாசகருக்குக் குழப்பம் ஏற்படுகிறது.)

அதற்கு ஆதாரமாகத் தமிழில் பல ஆசிரியர்கள் (உதாரணம் நக்கீரர், கல்லாடர்) ஒரு சிறப்புப் பெயரைப் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் உள்கிடை என்ன? தொல்காப்பியத்தில் இடைச்செருகலை ஒத்துக்கொண்டு அது பிற்கால தொல்காப்பியரால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்வது இடைக்காலத்தில் தமிழ் உலகில் வழங்கிய கதைகளுக்கு ஒரு வரலாற்று அங்கீகாரம் கொடுப்பதாகவும், இடைச்செருகலுக்கும் ஒரு வரலாறு கற்பிப்பதாகவும் அமைந்துள்ளது. இது ஓர் ஊகமே. ஏனென்றால், இன்று அகத்தியர் கதையும், தொல்காப்பியர் பற்றிய புனைவும், இடைக்கால அறிஞர் சமூகத்தின் மொழி உணர்வின் வெளிப்பாடு, அவை மொழித் தொன்மங்கள் என்று ஒரு புரிதல் இன்று ஏற்கப்பட்டுள்ளது.

எப்படியானாலும் பழைய தொல்காப்பியத்தையும், புதிய தொல்காப்பியத்தையும் பிரித்தறியும் முயற்சியில் தொல்காப்பிய ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும்; அது ஒரு புதிய நோக்கு என்றும்; அது எதிர்காலத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்; குறிப்பிட்டுள்ளது இடைச்செருகல் பற்றிய ஆய்வு தொடர வேண்டும் என்றும்; மூலப்பாட ஆய்வு முக்கியம் என்றும் அவர் உணர்த்தவதாகக் கொள்ளலாம். ஏனென்றால் இடைச்செருகல், முற்காலத்தில்

தொல்காப்பியம் தொடர்ந்து படிக்கப்பட்டு வந்ததையும், இடைக்கால அறிஞர்களின் தொல்காப்பியம் பற்றிய மதிப்பீடு, இலக்கணம் பற்றிய உணர்வு ஆகியவற்றைப் புலப்படுத்துவதாகக் கொண்டே அவர் இதை புதிய அணுகுமுறை என்று கருதியிருக்கவேண்டும். இடைக் காலத்தில் தொல்காப்பியத்தைப் படித்தவர்கள் தொல்காப்பியத்தில் சில செய்திகள் விடுபட்டுள்ளன என்றும்; தொல்காப்பியம் எல்லாக் காலத்திற்கும் உரிய இலக்கணம் என்றால் தங்கள் காலங்களிலும் நிகழ்ந்த மாற்றங்களையும் வருணிக்கும் சூத்திரம் இடம்பெற வேண்டும் என்று கருதி, இடைச்செருகலை செய்திருக்கவேண்டும் என்றும் இடைச்செருகலுக்கு ஒரு விளக்கம் பெறப்படுகிறது.

தொல்காப்பியம் மூலப்பாடம் பற்றி பின்னால் வந்த ஆய்வாளர்கள் (கந்தசாமி, பாலசுப்பிரமணியன்) தொல்காப்பிய மூன்று அதிகாரங்களும் ஒரு ஆசிரியரால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று நிறுவுவதில்தான் கவனம் செலுத்தியுள்ளார்கள் (சண்முகம், 1989: 145-57). அதாவது இரண்டு தொல்காப்பியர் என்ற கருத்து பிற்கால தொல்காப்பிய இடைச்செருகல் பிரச்சினை இதுவரை தீரவும் இல்லை; ஒருநாளும் தீரப்போவதும் இல்லை. இருந்தாலும், இடைச்செருகல் பற்றிய கோட்பாட்டு நிலை விளக்கமும்; முரணாகப் பிற்காலத்தவையாகவும் கருதுபவைகளை இனம்கண்டு அவற்றை தீர ஆய்வுக்கு உட்படுத்துவதும் மிகமிக அவசியமே. அவையே தொல்காப்பிய வாசிப்புக்கும், புரிதலுக்கும் உதவிசெய்யும். அவரே குறிப்பிட்டுள்ளபடி இடைச்செருகலோ முரணோ தமிழ்க் கல்வியில் தொல்காப்பியத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்காது. ‘it may be there are interpolations of a later age here and there, in this work but in the main represents the ancient Tamilians culturei., capable of being deciphered by the modern mind’ (1961: 32). (நூலின் இடைச்செருகல்கள் ஆங்காங்கே இருந்தாலும் முக்கிய பகுதி பண்டைய தமிழர்களின் பண்பாட்டுப் பிரதிநிதியாய்த் தற்காலத்தில் புரிந்துகொள்ளக் கூடியதாய் அமைந்துள்ளது) என்பதே உண்மை. தொல்காப்பியம் பழந்தமிழர் அறிவுச் சாதனையின் கொடுமுடி; தமிழின் முதல் அறிவியல் நூல்.

3.1.2. காலம்

களவியல் உரை, தொல்காப்பியம் இடைச்சங்க, கடைச்சங்க இலக்கணம் என்றும் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் தொகையும் பாட்டும் மூன்றாம் சங்கத்திற்கு உரியது என்றும் கூறி, ஒர் உள்வரலாறு கற்பித்தது. உரையாசிரியர்களும் ஆங்காங்கே சில மாறுபாடுகளை எடுத்துக்காட்டிச் சென்றுள்ளார்கள். இந்த நூற்றாண்டில், இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் தொல்காப்பிய விதிக்கும் சங்க இலக்கிய மொழிகளுக்கும் உள்ள மாறுபாடுகளை - அதாவது அவருடைய இலக்கண விதிகள் புறக்கணிக்கப் பட்டதால் ஏற்பட்ட மாறுபாடுகளை வரலாற்று மாற்றமாகக் கொண்டு தொல்காப்பியம் சங்க இலக்கியத்திற்கு முந்தியது என்பது உறுதிப்படுத்துவதாகக் கொண்டதோடு தொல்காப்பியத்தின் காலமேல் எல்லையை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக் கொண்டுவிட்டார்கள்.

தெ.பொ.மீ. ஒரு மொழி வரலாற்று அறிஞர் என்ற முறையில், தொல்காப்பியத்தில் உள்ள அகச் சான்றுகளைப் புறச் சான்றுகளோடு இணைத்து உள்ளிலை வரலாற்று முறையில் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அகச் சான்றுகளாக, தொல்காப்பியத்தில் தமிழின் வரிவடிவ அமைப்பு பற்றி நேரடியாகச் சில சூத்திரங்களும் (15-7, 104-5), நெடுங்கணக்கு வைப்பு முறை பற்றிக் குறிப்பாகச் சில சூத்திரங்களும் (1, 18-9 பிறப்பியல்) உள்ளன. புறச்சான்றுகளாக, இன்று வரை நடந்த ஆய்வால் தமிழ் பிராமி கல்வெட்டுகளே மிகப் பழைய சான்று ஆதாரங்கள் என்பது அறியமுடிகிறது. அவற்றை விரிவாக ஆராய்ந்து (1974 அ: 282-4) தொல்காப்பியம் தமிழ் பிராமி கல்வெட்டுகளுக்குப் பின்வரும் - (அதாவது கி.மு. மூன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது என்று மேலெல்லை வரையறுத்துள்ளார்) சங்க இலக்கியத்திற்கு முன்னரும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தமிழ் மொழி வரலாற்றில் (1965) வரையறுத்துள்ளார்.

தெ.பொ.மீ. இதற்கு ஆதாரவாகக் களவியல் உரை மரபையும் சுட்டிக் காட்டினாலும் அதில் முழு நம்பிக்கை இல்லை என்பது அதே பத்தியில் உள்ள கீழ்க்கண்ட பகுதி உணர்த்தகிறது. அதாவது தொல்காப்பியத்தில் இலக்கியத் தொகை நூல்கள் பற்றிய குறிப்பு காணப்படுவது வியப்பாக உள்ளது. அவருடைய இலக்கியக் கோட்பாடு சங்க இலக்கியத் தொகையை ஒட்டியது

என்பது குசகமாக உணர்த்துகிறது என்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய திராவிட மொழி ஒப்பிலக்கண அறிவு.

இன்றைய இலக்கண ஆய்வில் ஒப்பிலக்கண நோக்கு, இலக்கண உருவாக்க நோக்கு, இலக்கிய மொழி நோக்கு முதலிய அனுகுமுறைகளால் தொல்காப்பிய மொழியிலிருந்து சங்கத் தமிழ் மாறுபடும் மொழியமைப்பு தரவுகள் மறுபரிசீலனைக்கு உள்படுத்தப்பட்டுப் புதிய எண்ணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன (சன்முகம் 1989: 166 தொ). உதாரணமாகத் தொல்காப்பியர் சொல்லுக்கு முதலில் வராது என்ற சகர எழுத்து சங்க இலக்கியத்தில் 61 சொற்களில் வந்துள்ளது. அவற்றுள் சரக்கு, சக்கை, சம்மட்டி, சங்கு, சந்து ஆகியவை பிற திராவிட மொழிகளிலும் காணப்படுவதால், திராவிட மொழிகளுக்கும் - எனவே பழந்தமிழுக்கும் உரிய பழையசொற்கள். அந்த நிலையில் இவை வரலாற்று மாற்றத்தால் தோன்றிய சொற்களாகக் கருதமுடியாதவை. அப்படியானால் இவற்றைத் தொல்காப்பியர் ஏன் புறக்கணித்தார் என்ற கேள்வி எழுகிறது. அது ஒரு இலக்கண உருவாக்கக் கோட்பாட்டு நோக்கையும், இலக்கிய மொழிக் கோட்பாட்டு நோக்கையும் புலப்படுத்துகிறது. அதாவது அந்தச் சொற்களைத் தகுவழக்குச் சொற்களாக - இயற்சொற்களாகக் (standard dialect) கருதாமல், திசைச் சொற்களாகத் தொல்காப்பியர் கருதி ஒதுக்கியிருக்க வேண்டும். அதே சமயத்தில் தொல்காப்பியர் திசைச் சொற்களைக் கொள்கை அளவில் - திசைச் சொற்கள் என்று அங்கீரித்து, வேறு வகையில் (ஒலி உற்ச்சி ஆகியவற்றை) சில திசைச் சொற்களுக்கு இலக்கணம் எழுதியிருந்தாலும் அகராதியின் உற்ச்சியை - இந்த திசைச் சொற்களைப் புறக்கணித்து இயற்சொற்களாகக் கருதப்பட்டவை களுக்கே இலக்கணம் எழுதியுள்ளார். இந்த வேறுபாடு தொல்காப்பியரின் இலக்கண உருவாக்கக் கோட்பாட்டில் தரவுத் தேர்வு என்ற ஒரு பரிமாணத்தைப் புலப்படுத்துகிறது. அதே சமயத்தில் தொல்காப்பியர் சொல்லுக்கு முதலில் வராது என்று கூறிய யகரத்தை முதலாக உடைய சொற்கள் சங்க இலக்கியத்தில் வந்துள்ளன. இவை பிற மொழிச் சொற்களாக இருப்பதால் இங்கு தொல்காப்பிய மொழி பழமையானது. எனவே இந்த இரண்டு நிலையும் பரிசீலிக்க வேறு சில முக்கியமான கேள்விகள் இலக்கண உருவாக்க நோக்கில் எழுதப்பட்டுள்ளன: 1.

தொல்காப்பிய இலக்கணத்துக்கு அடிப்படையான இலக்கியம் எவை? 2. முன்னால் எழுந்த தொல்காப்பியம் பின்னால் வந்த சங்க இலக்கியத்தின் இலக்கிய கோட்பாடுகளைப் பெரும்பான்மையும் எப்படி பிரதிபலிக்க முடியும்? 3. தொல்காப்பியர் சங்க இலக்கியத்திற்குப் பின் தோன்றிய குறள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகியவற்றின் யாப்புக்கு(வெண்பா) எப்படி இலக்கணம் எழுதினார்? என்பவை அவை.

மொழியமைப்பு நோக்கில் தொல்காப்பியத்தில் குறிப்பிட்ட பல மெய்மயக்கங்கள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. அதற்கு உரையாசிரியர்கள் இரண்டு விதமாக விடை அளித்துள்ளார்கள்: 1. எழுத்தத்தொரக் களன் பற்றிய கோட்பாட்டுப் பிரச்சினையாக - தனி மொழியில் வருமா? தொடர் மொழியில் வருமா? என்பது. 2. பிற்காலத்தில் மறைந்து விட்டது என்பது. இன்று உரையாசிரியர்களின் மாறுபட்ட இலக்கணக்கோட்பாடுகளாக கருதி, மெய் மயக்கம் பற்றிய கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தொல்காப்பியர் கூறிய எல்லா மெய் மயக்கங்களும் உதாரணங்கள் காட்டவேண்டி, அவை தொடர் மொழியில் வரும் என்று கொண்டாலும் ஞ்சு (உறிஞ்சித்து), ஸ்த (வேல் திது) ஸ்ம (வேல் மாண்டது), ஸ்த (வேல் தீது) போன்ற மெய் மயக்கங்களைத் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை என்ற குற்றம் வரும். இலக்கண கோட்பாட்டு நோக்கில் தனி மொழியில் வரும் மெய் மயக்கங்களே சிறப்பாகக் கொள்ளப்படும். நச்சினார்க்கினியரின் கருத்தும் அதுவே. பல மெய் மயக்கங்களுக்கு உதாரணம் காணப்படாததற்கு இலக்கண உருவாக்கக் கோட்பாடே காரணம். அதுதான் இலக்கண ஆசிரியர் காட்சி நிறைவைவிட (observational adequacy) - மொழியில் வந்ததைப் பட்டியல் இடுவதைவிட இலக்கணப் பொதுமைக்கும் எளிமைக்கும் இடம் கொடுப்பார். அதை விளக்க நிறைவு (descriptive adequacy) என்பார்கள் மொழியியலார். அதன் மூலம் மிகைப்படக் கூறல், மீப்பொதுமைப்படுத்துதல் (over generalization) என்ற குற்றம் ஏற்படும் என்றாலும் இலக்கணத்தின் பொதுமையும், எளிமையும் ஏற்படுவதும் ஒரு நன்மையாகக் கருதப்படும். மேலும் அப்படிச் செய்யப்பட்ட சில வழக்குகள் பிற்காலத்தில் மொழியில் காணப்படும். உதாரணமாகத் தொல்காப்பியர் - ந்நு - என்ற

உடனிலை மெய் மயக்கம் குறள், சிலம்பு, மேகலை ஆகிய நூல்களிலேயே வந்துள்ளது; வேறு சில மெய்ம்மயக்கங்களால் இலக்கண வருணனை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது (சண்முகம், 1981: 99, 151).

இங்கு இன்னொரு உண்மையும் சுட்டிக்காட்ட தகுந்தது. சங்கப் புலவர்களும், பிற்காலப் புலவர்களும், இலக்கண ஆசிரியர்களும் சொல்லிற்கு முதலில் வராது என்ற எழுத்துக்களில் தொல்காப்பிய விதியைப் புறக்கணித்தவர்கள் மெய் மயக்கத்தில் அவர் சொன்ன மெய் மயக்கங்கள் பலவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. (வய், ரய் போன்றவையே விய, ரிய என்று மாற்றிக் கொண்டார்கள்). அதாவது வரக்கூடாது என்ற விதியை வரலாம் (சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துக்கள் பற்றியது) என்றும் வரலாம் என்ற விதியை வரக்கூடாது என்றும் இரண்டு நிலையில் தொல்காப்பிய விதிகள் பிற்காலத்தில் புறக்கணிக்கப்பட்டன. தொல்காப்பியக் கல்வி நோக்கில் ஆராயப்பட வேண்டிய ஒன்று. தொல்காப்பியத்தில் விளக்க நிறைவு கோட்பாட்டைச் சொல்லதிகாரத்தில் விரவுப் பெயர்கள் வருணனையிலும் (சண்முகம் 1984:160 தொ) பொருளதிகாரத்தில் புறத்தினைகளின் இணையான அகத்தினை வருணனையிலும் (சண்முகம் 1989:174) காணலாம்.

3.2. இலக்கண மொழியியல் கோட்பாடு

தொல்காப்பிய இலக்கண மொழியியல் கோட்பாடு ஆய்வில் அவருடைய உரிச்சொல் (1974 ஆ) என்ற கட்டுரை முக்கிய இடம் பெறும். அதன்படி உரிச்சொல் என்பது அடிச்சொல் என்பது பொருத்தமானதே. ஆனால், அதன் சொல் வகைப்பாடு (parts of sepech) விவாதத்திற்கு உரியது. இது முன்னரே விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது (சண்முகம் 1984:163-72). பிரயோக விவேகம் முதலிய வடமொழி மரபை ஓட்டிய இலக்கங்களில் காணப்படும் மொழியியல் கோட்பாட்டை ஆங்காங்கே (1974 ஆ) விளக்கியுள்ளார்.

3.3. இலக்கண உருவாக்கம்

தொல்காப்பியரின் காலச் சூழல், இலக்கண விதிகளின் தோற்றும் ஆகியவை பற்றித் தெ.பொ.மீ. கூறியவை இன்று

பேசப்படுகின்ற இலக்கண சமூகவியலுக்கு (Sociology of Grammar) அடிநாதமாக அமைந்துள்ளன. தொல்காப்பியரின் காலச் சூழலைப் பலரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. வரலாற்று உணர்வு அடிப்படையில் காலச் சூழலையும் இலக்கண உருவாக்கத்திற்கு ஒரு காரணியாகத் தெபொமீ. குறிப்பிட்டுள்ளார். அதாவது தொல்காப்பியம் தமிழில் மிகப் பழமையான நூலாக இருந்தாலும் அது வடமொழிச் சொற்களும் வடக்கத்திய செல்வாக்கும் தமிழ் மொழியிலும் பண்பாட்டிலும் புகுந்த பிறகே, தொல்காப்பியம் இயற்றப்பட்டிருக்க வேண்டும். தமிழர்கள் அனைத்துலக கீழை நாட்டுப் பொதுமொழியான வடமொழி யோடும் பண்பாட்டோடும் தொடர்பு ஏற்பட்டு வளர்ந்த பிறகே, அது நடந்திருக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

தொல்காப்பியர் அனைத்திந்திய இலக்கண மரபை அறிந்து பின்பற்றியவர், அப்படி பின்பற்றினாலும், தமிழ் மொழிமரபின் உயிர்ப்புக்குக் குந்தகம் வினைக்காதவர் என்ற கருத்தை தெளிவாகக் கூறியது இலக்கண உருவாக்கம் பற்றிய சிந்தனையின் அடிநாதம். அதாவது ஒரு மொழியில் இலக்கணம் பற்றிய சிந்தனை முதன் முதலில் பிற மொழியோடும் தமிழ்மொழியின் பழைய இலக்கிய மொழியோடும் உள்ள மாறுபாட்டை உணர்ந்த பிறகே தோன்றும் என்ற உலகளாவிய சிந்தனை (Hyms 1974) பிரதிபலிக்கிறது. மேலும் சில சிந்தனைகளை அது தோற்று வித்துள்ளது (சன்முகம் 1989: 176-81). தெ.பொ.மீ.யின் கருத்துக்களைச் சுருக்கமாகக் கூறவேண்டுமானால் அவர் தமிழ் மொழிமுதல்வாதம் என்ற கருத்தையும் ஒத்துக்கொள்வார் அல்ல; அதே சமயத்தில் வட மொழி முதல் வாதக் கருத்தையும் ஒத்துக்கொள்பவர் அல்ல என்று சொல்லலாம்.

மொழியியல் அறிஞர் என்ற முறையில் இலக்கணத்தின் பண்பைத் தெபொமீ. நன்கு வற்புறுத்தியுள்ளார். தொல்காப்பியம் ஒரு விளக்கமுறை இலக்கணம், வரலாற்று இலக்கணம் அல்ல. அதில் உலகப் பொதுமையும் காணப்படுகிறது (1961: 115). இதற்கு மேலாக இலக்கண விதிகள் அந்த மொழிச் சமூகத்திலிருந்து பெறப்படுகின்றன என்ற கருத்தை Every rule of Grammar is social in origin,, demanded by the exigencies of time and usage (1961: 117). என்ற அவருடைய வாசகம் இலக்கணவிதிகளில் அல்லது

இலக்கணங்களின் சமூக இயக்கப் பண்பைத் தொலைநோக்கோடு தெளிவுபடுத்துகிறது. அது இலக்கணக் கல்விக்குப் பயன் படுவதையும் Teaching of Tamil Grammar என்ற கட்டுரையில் அழகாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். அதன் தாக்கத்தால் இன்று தமிழிலும் இலக்கணச் சமூகவியல் பற்றிப் பேசப்படுவதைக் காணமுடிகிறது (சண்முகம் 1992, 1994).

4. முடிவுரை

அறிஞர்களும் காலத்தைப் பிரதிபலித்தும் (ஒட்டியும்), காலத்தால் உருவாக்கப்பட்டும் (வெட்டியும்) உருப்பெறு கிறார்கள். அவருடைய ஆய்வைப் பொறுத்த வரையில், மூன்று சங்கம் பற்றிய ஓரளவு நம்பிக்கை, அகத்தியர் சங்க காலத்தில் இருந்திருக்காவிட்டாலும், பிற்காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருடைய காலத்தை ஒட்டியவை. பல தமிழ் நால்களுக்கு வடமொழி மூலம் கற்பிக்கப்பட்டதை மறுத்துத் தன்னுடைய ஆய்வால் தமிழே மூலமாக உடையது என்று நிருபித்தது அவருடைய காலத்தை ஒட்டியவை. அவருக்குப் புகழைத் தேடித்தந்தவை. பல பட்டங்களையும் பெற்றுத் தந்தவை. ஆனால் இலக்கணப் பண்பு, இலக்கண உருவாக்கம் பற்றியவை புதியவை; இன்றும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாதவை. தனிப்பட்ட மனிதர்கள் இழிவுப் பட்டம் சூடச் சூடிப் பரப்பினார்கள். ஆனால் அவர் அவற்றை யெல்லாம் பற்றிக் கவலைப்படவில்லை. தன் மனதுக்கும் - அறிவுக்கும் சரி என்று பட்டதைத் தைரியமாகவே சொல்லி வந்தார். தமிழ் உலகில் மொழியணர்வு அதிகமாக ஆட்சி செய்த காலத்தில் அறிவு வழிப்பட்ட விஞ்ஞான ரீதியான கருத்துகள் பரவுவதற்குப் பாடுபட்டார்.

(இந்தக் கட்டுரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற் புலம் 22-3-1999 நடத்திய ‘தெ.பொ.மீ. நாற்றாண்டு விழாவை நோக்கி’ என்ற கருத்தரங்கில் படிக்கப்பட்டது.)

-செ.வை. சண்முகம்
நான் அறிந்த தமிழ் அறிஞர்கள், பக். 85-100,

3. உரைவெந்றியும் வளக்கமும்

உரை தோன்றாது இருப்பின், தொல்காப்பியம் கிடைத்திருக்குமா என்பது ஐயப்பாடே. உரையாசிரியர் புரிந்திருப்பது மிகப் பெரிய தொண்டு. இவர்தம் கொண்டால் நால் பாதுகாக்கப்பட்டது; செம்மையாக்கப்பட்டது. நுண்ணறிவு உடையோர்க்கும் புலனாகாத இலக்கணம் சிற்றறிவினோர்க்கும் புலனாகியது. தொல்காப்பியம் உணர்த்தும் இலக்கணத்தோடு, 1500 ஆண்டு காலமாக வளர்ந்து உரையாசிரியர் காலத்து நிலவிய இலக்கணமும் உரையின் ஊடே ஆங்காங்கே உணர்த்தப்பட்டது. உரையாசிரியர்கள் உரைத்த இலக்கணங்களை எல்லாம் ஒருமுகப் படுத்துவோம் எனில், அஃதோர் இலக்கண நாலாக அமையும். உரைவழி அவர் காலத்துச் சமுதாய நிலை அறியப்பட்டது. உரையின்றேல் "தொல்காப்பியம்" எனும் அரும்பெரும் செல்வத்தின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவியலாது. நாமே அறியா நிலையில் உலகறியச் செய்வது எங்குனம்? இருட்டறையில் கிடந்த செல்வம், இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது எனில், அதற்குக் காரணம் உரையெனும் திருவிளக்கே.

இளம்பூரணம் எனும் திருவிளக்கே தொல்காப்பியத்திற்கு முதல் விளக்காய் நிற்கிறது. இவ்விளக்கிற்கு முன்பு பல விளக்குகள் இருந்தன என்பதற்கு இளம்பூரணம் தரும் குறிப்புகளே சான்றாக விளங்குகின்றன. அவ்விளக்குகளை எல்லாம் நாம் இன்றுவரை பெறாமையால், இளம்பூரணமே முதல் விளக்காகத் திகழ்கிறது. இவ்விளக்குத் தொல்காப்பியம் கற்போர்க்கு மட்டுமன்றி, பின்னர் வந்த உரையாசிரியர்க்கும் ஒளிவிளக்காய் விளங்கிற்று. இளம்பூரணத்தைப் பெருமளவில் மறுத்துரைக்கும் வட நூற்கடலை நிலைகண்டு அறிந்த சேனாவரையருக்கும் ஒளிவிளக்காய் விளங்கிற்று என்பது

குறிப்பிடத்தக்கது. உரை என்பது நூலின் நுட்பத்தை விளக்கமுறச் செய்வது. உரை, நூலுக்கு இணையானது. ஆதலின் இதனை உரைநூல் என்கிறோம். ஒவ்வொரு நூற்பாவிற்கும் சொல்லும் உரை ஆய்வுரை என்பதால், இதனை ஆய்வுரை நூல் என்று வழங்குதல் வேண்டும். இதுகாறும் கிடைத்தவற்றால் இளம்பூரணம், பேராசிரியம், தெய்வச்சிலையம், சேனாவரையம், நச்சினார்க்கினியம் ஆகியன கல்லாடனாருக்கு முன் விளங்கின.

உரைநெறி

இளம்பூரணமே, சேனாவரையம் முதலான அனைத்து உரைகளுக்கும் அடித்தளமாக அமைந்தது. இளம்பூரணத்திற்கு இறையனார் களவியல் உரையும் யாப்பருங்கல விருத்தியும் அடித்தளமாக அமைந்தன. நூற்செம்மைக்கும் கற்போர்க்கு ஜயமறத் தெளிவிப்பதற்கும் உரையாசிரியர் காலத்து இலக்கணத்தை உணர்த்துவதற்கும் உரைநெறி பயன்பட்டது. ஈண்டுக் கல்லாடனார் மேற்கொண்ட உரைநெறிகளைப் பற்றிக் காண்போம். அவை வருமாறு:

1. அதிகார முன்னுரை எழுதுதல்
2. அதிகாரம், இயல்களுக்குப் பெயர்க்காரணம் கூறல்
3. இயைபு கூறல் (அதிகார இயைபு, இயல் இயைபு, நூற்பா இயைபு)
4. வைப்புக் கூறல் (அதிகார வைப்பு, இயல் வைப்பு, நூற்பா வைப்பு, வகைமுறை வைப்பு)
5. நூற்பா அமைப்பினை ஆராய்தல்
6. நூற்பா உரையமைப்பு (கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு, விளக்கவுரை, இதனாற் சொல்லியது)
7. எடுத்துக்காட்டினைப் பொருத்திக் காட்டுதல்
8. சொற்பொருள் தரல்
9. வினா விடையான் விளக்குதல்

10. மூலபாடத்தை ஆராய்தல் (நூற்பா, சொற்றொடர், வகைப்பாடு)
11. பாட வேறுபாடு காணுதல்
12. பிறர் உரையை ஏற்றும், மறுத்தும் உரைத்தல்
13. இரு கருத்துக் கூறல் (ஜயப்பாட்டோடு உரை எழுதுதல்)
14. மொழி மாற்றிப் பொருள் காணுதல்
15. உரைத்தவாறே உரைக்க, ஒக்கும் எனல்
16. உணர்த்தியதும் உணர்த்துவதும்; காட்டினாம், காட்டுதும் எனல்
17. நூற்பா வரையறை கூறுதல்
18. வழிகாட்டுதல்
19. உவமை, உத்தி, உரைக்குறியீடு கொண்டு விளக்குதல்
20. என்றதனான் என்றுரைத்து விளக்கம் தருதல்
21. இலேசு, மாட்டேறு கொண்டு விளக்குதல்
22. இலக்கணக் குறிப்பு, இலக்கண முடிபு கூறிச் செல்லுதல்
23. இலக்கணத்தைக் கணக்கிடுதல்
24. இதனாற் சொல்லியது என்றுரைத்துத் தொகுத்துக் கூறல்
25. வந்தவழிக் காண்க என்றல்
26. சமுதாய நிலையினைக் கூறிச் செல்லுதல்
27. நூலாசிரியர் கூறாது சென்ற இலக்கணத்தையும் உரையாசிரியர் காலத்து உருவான இலக்கணத்தையும் கூறிச் செல்லுதல்

இளம்பூரணர் முப்பத்தைந்தும் தெய்வச்சிலையார் இருப்பத்து ஒன்பதும் சேனாவரையர் முப்பதும் பேராசிரியர்

முப்பத்தொன்றும் நச்சினார்க்கினியர் முப்பத்தொன்றும் என உரைநெறிகளைக் கொண்டு இலக்கணத்தை விளக்கி யிருக்கின்றனர். கல்லாடனார் இருப்பத்தேமு உரைநெறிகளைக் கொண்டு விளக்குகிறார்.

உரையமைப்பு

சொல்லதிகார உரை அதிகார உரை, இயல் உரை, நூற்பா உரை என மூவகைப்படும். இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர் எழுத்திகாரத்திற்கும் உரை எழுதியிருத்தலால், பாயிர உரையோடு சேர்த்து நான்கு வகைப்படும். நிறுத்த முறையானே அதிகார உரையினை முதற்கண் காண்போம்.

அதிகார உரை

இளம்பூரணத்திலும் (எழுத்து, பொருளில் அகத். புறத்.) பழையவரையத்திலும் இவ்வரை தனியாகக் கூறப்படுகிறது. ஏனைய உரைகளில் அவ்வவ் அதிகாரத்துத் தலை நூற்பாவின்கீழ் சொல்லப்படுகிறது. இதில் பெயர்க்காரணம், அதிகார இயைபு, அதிகார வைப்பு. அதிகாரத்துள் ஒதப்படும் இலக்கணம் ஆகியன விளக்கப்படுகின்றன. கல்லாடனார்,

இவ்வதிகாரம் என் நுதலி எடுத்துக் கொள்ளப் பட்டதோ எனின், அதிகார நுதலியதூஉம் அதிகாரத் தினது பெயர் உரைப்பவே விளங்கும். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின் சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து. அஃது இடுகுறியோ காரணக்குறியோ எனின், காரணக்குறி. என்னை காரணம் எனின், சொல் உணர்த்தினமை காரணத்தின் என்பது. என்னை? கிளவியாக்கம் எழுவாயாக, எச்சவியல் இறுதியாகக் கிடந்த ஒன்பது ஒத்துக்களுள்ளும் சொல்லின்கண் கிடந்த விகற்பம் எல்லாம் ஆராய்ந்தார் எனக் கொள்க எனப் பெயர்க்காரணத்தை ஏனையோரினும் விளக்கிக் கூறி யிருப்பது சிறப்பிற்குரியது. அடுத்து அதிகாரப் பொருண்மை, சொற்பொருண்மையை விளக்குகிறார் அதிகாரம் என்றதன் பொருண்மை என்னை எனின் முறைமை என்பர். ‘அது சொல்லை

உணர்த்திய முறைமை என விரியும் என்பர் நச்சினார்க்கினியர். ‘அதிகாரம் என்னும் சொற்குப் பல பொருள் உளவேனும், ஈண்டு அதிகாரம் என்றது ஒரு பொருள் நுதலி வரும் பல ஒத்தினது தொகுதியை என்க’ என்பர் சேனாவரையர். ‘அதிகாரம்’ என்பதனை இயலுக்கும் ஒரு சொல்லிற்கும் உரையாசிரியர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது பற்றி ‘இளம்பூரணர் உரைநெறி’ நூலில் விரிவாக ஆராயப் பட்டுள்ளது. சேனாவரையர் விளக்கம் ஏனையோரினும் சிறப்பாக அமைந்திருக்கிறது. அடுத்து,

சொல்லன்றதற்குப் பொருள்மை என்னை எனின் ஒசை
என்றவாறு எனவும்,

எழுத்தொடு புணராது பொருள் அறிவுறுத்தும்
ஒசையும் உளவோ எனின், உள எனவும்,

எழுத்தொடு சொல்லிடை வேற்றுமை என்னை எனின்,
தன்னை உணர்த்தி நின்றவழி எழுத்து என்படும்; தான்
இடை நின்று பொருள் உணர்த்திய வழிச் சொல்
என்படும்

எனவும் கல்லாடனார் வினவி விரிவானதொரு விளக்கத்தினைத் தருகிறார். இவை யாவும் நச்சினார்க்கினியர் உரையைத் தழுவி எழுதப்பட்டவை. இவர், இவ்விடத்து,

எழுத்தல் ஒசையும் எழுத்தொடு புணராது பொருள்
அறிவிக்கும் ஒசையும் எழுத்தொடு புணர்ந்து
பொருளை அறிவிக்கும் ஒசையும் எழுத்தொடு
புணர்ந்தே பொருளை அறிவுறுத்தாது இறிஞி,
மிறிஞி என்றாற் போல் வரும் ஒசையும் என ஒசை
நான்கு வகைப்படும். அந்நான்கனுள் பின்னின்ற
இரண்டும் இவ்வுதிகாரத்து ஆராயப்படுகின்றன

என்று கூறியது பிறர் எவரும் கூறாதது. அடுத்து அதிகாரத் தினுள் ஒத்ப்படும் இலக்கணத்தை,

அவ்வோத்துக்களுள்ளும் எனைத்து வகையான்
உணர்த்தினானோ எனின், எட்டு வகைப்பட்ட
இலக்கணத்தான் உணர்த்தினான் என்பது. அவ
உணரச் சொல் உணர்ந்தானாம்.

அவை யாவையெனின் இரண்டு தினை வகுத்து,
அத்தினைக்கண் ஐந்து பால் வகுத்து, ஏழு வழு வகுத்து,
எட்டு வேற்றுமை வகுத்து, ஆறு தொகை வகுத்து,
மூன்று இடம் வகுத்து, மூன்று காலம் வகுத்து இரண்டு
இடத்தான் ஆராய்ந்தானாம் என்பது

சொல்லிற்கு இலக்கணம் ஆமாறு என்னையோ எனின்,
இன்மை முகத்தானும் உன்மை முகத்தானும் அமைந்த
இலக்கணமாம் என்று உணர்க

என்றுரைத்து ஒவ்வொன்றையும் விரித்துக் கூறுகிறார். இன்மை முகத்தானும் உன்மை முகத்தானும் அமைந்த இலக்கணமாம் என்பது படித்து மகிழ்தற்குரிய உரைத்தொடர். ஒன்றற்கு விதி கூட்டம் பெறாமல் இருக்க வேண்டும் எனவும், பெற்றிருக்க வேண்டும் எனவும் ஆசிரியர் ஒதிச் செல்லுவர்.

**வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்**

என்பது வினைக்கு ஒதப்படும் பொதுவிலக்கணம். இதில், ‘வேற்றுமை கொள்ளாது’ என்பது இன்மை முகத்தான் கூறியது: ‘காலமொடு தோன்றும்’ என்பது உன்மை முகத்தான் கூறியது. ‘நம்பிமகன், நம்பிக்கு மகன் என்பது இலக்கணமில்வழி மயங்கல். நம்பியது மகன் என்பது இன்மையின் என்க’ (வே.ம:11) என இன்மை முகத்தான் எடுத்துக்காட்டினை விளக்குகிறார் கல்லாடனார். உயர்தினைக் குறிப்பு வினையாவது, அன்மை, இன்மை, உன்மை, வன்மை என்னும் பொருளிலும் வரும் என்பர் (வினை:16) ஆசிரியர். இவ்வரையாசிரியர், இவற்றில் உள்ள இன்மை, உன்மை ஆகியவற்றைக் கொண்டு சிறப்பிற்குரிய இத்தொடரை அமைத்தார் எனலாம்.

சொல் இலக்கணங்கள் எட்டினையும் கூறிய கல்லாடனார், அவை, ‘உரையிற்கோடல்’ எனும் உத்தி வகையான் கூறப்பட்டன என உணர்க என்பர். அதாவது, ஆசிரியர் அவற்றிற்கு விதி ஒதாத்தை உணர்த்தியதோடு, ‘உரையிற்கோடல்’ எனும் உரை நெறியால் இவர் கூறிச் சென்றிருப்பது சிறப்பிற்குரியது. சொல்லதிகாரத்தில் ஒதப்படும் எட்டு வகையான இலக்கணங்களையும் ஒரு நூற்பா மூலம்

ஆசிரியர் ஒதியிருத்தல் வேண்டும் என்பதை, இவ்வரை வலியுறுத்துகிறது. இவ் எட்டு இலக்கணத்தை இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பழையவரைகாரர் ஆகியோர் கூறியிருப்பினும், ஆசிரியர் விதி ஒதாததை உணர்த்தவில்லை. இவ்விடத்து நூலாசிரியர் பணியை உரையாசிரியர்கள் செய்திருப்பது போற்றுதற்குரியது. தெய்வச்சிலையாரும் சேனாவரையாரும் தொடர்மொழி, தனிமொழி என வேறு முறையில் கூறுவர்.

‘பிற இலக்கணம் உண்டெனினும், இவை பெரும்பான்மைய என்றாதல், அவையும் இவற்றுள் அடங்கும் என்றாதல் கொள்ளப்படும் எனக் என்று கல்லாடனார் தெளிவுபடுத்தி யிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை, ‘எட்டிறந்த பலவகை யானும் உணர்த்துப்’ என்பர் நச்சினார்க்கினியர்.

இயல் உரை

இதில், இயல் பெயர்க்காரணம், இயல் இயைபு, இயல் வைப்பு இயலில் ஒதப்படும் இலக்கணம் ஆகியன தரப்படுகின்றன.

1. சொல்லதிகார முதல் இயல் உரை அதிகார உரையை அடுத்தும், ஏனைய உரைகள் அவ்வவ் இயலின் முதல் நூற்பாவை அடுத்தும் இடம் பெறுகின்றன. ‘இம்முதலோத்து என்னுதலி யெடுத்துக் கொள்ளப்பட்டதோ வெனின்’ என்றும், ‘இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின்’ என்றும் வினாவி, கிளவியாக்கத்திற்கு விளக்கம் தரப்படுகிறது. இதே போன்று ‘இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், ‘யாதோ வேற்றுமை செய்தவாறெனின்’ என வேற்றுமையியலிலும், ‘இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின்’ என்று வேற்றுமை மயங்கியல், பெயரியல், வினையியல், இடையியலிலும் வினா எழுப்பி விளக்கம் கொடுக்கப்படுகிறது. இடையியலில், ‘இடைச்சொல் என்னும் பொருண்மை என்னை யெனின்’ என்று கிளவியாக்கம், வேற்றுமையியலில் தொடுத்ததைப் போன்று மேலும் ஒரு வினாத் தொடுத்து விளக்கப்படுகிறது. முதல் இயல் உரையில் பெயர்க்காரணம், ஒத்தின்கண் சொல்லப்படும் இலக்கணம், ஒத்து நான்கு எனாது ஒன்பது என வரையறுத்து ஏன்? ஆகியவற்றிற்கான விளக்கம் தரப்படுகிறது.

இத்து நுதலியதாம் ஒத்தினது பெயர் உரைப்பவே விளங்கும். கிளவியாக்கம் என்னும் பெயர்த்து. கிளவி என்பது சொல். ஆக்கம் என்பது சொற்கள் பொருள்கண் மேலாமாறு. சொற்கள் பொருள்கண் மேலாமாறு உணர்த்தினமையின் கிளவியாக்கம் என்னும் பெயர்த்து. ஒருவன் மேலாமாறு இது, ஒருத்தி மேலாமாறு இது, பஸ் மேலாமாறு இது, ஒன்றன் மேலாமாறு இது, பலவற்றின் மேலாமாறு இது, வழுவாமாறு இது, வழுவமையுமாறு இது எனப் பொருட்கண் மேலாமாறு உணர்த்தினமையின் கிளவியாக்கம் என்னும் பெயர்த்தாயிற்று.

என்று கல்லாடனார். இயல் பெயர்க்குக் காரணமும் விளக்கமும் அளிக்கிறார். இவ்விளக்கம் நச்சினார்க்கினியர் கூறியது. அடுத்து, இவ்வோத்திற்கும் ஏனை ஒத்திற்கும் உள்ள வேறுபாட்டினை,

ஏனை ஒத்துக்களுள்ளும் பொருட்கண் மேலாமாறே யன்றோ உணர்த்தினது; பொருள் அல்லவற்றின் மேலாமாறு உணர்த்தியதில்லை எனின், ஏனை ஒத்துக்களுள் பொருட்கண் மேலாய் நின்று அவற்றிலக்கணம் உணர்த்தினார்; ஈண்டு அவை தம்மை ஆமாறு உணர்த்தினார் என்பது

என்றுரைத்துத் தெளிவுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

2. வேற்றுமையியலில், இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், வேற்றுமை என்னும் பொருண்மை என்னை எனின் என வினவி விளக்கம் அளித்த கல்லாடனார், யாதோ வேற்றுமை செய்தவாறு எனின் என வினவி,

ஒரு பொருள் ஒருவழி ஒன்றனைச் செய்யும் வினை முதலாகியும், ஒருவழி ஒன்று நிகழ்தற்கு ஏதுவாகியும், ஒருவழி ஒன்று செய்தற்குக் கருவியாகியும், ஒருவழி ஒன்று செய்தற்குச் செய்ப்படுபொருளாகியும், ஒருவழி ஒன்று கொடுப்பதனை ஏற்பதாகியும், ஒருவழி ஒன்றற்கு உவமம் ஆகியும், ஒருவழி ஒன்று நீங்குதற்கு இடமாகியும், ஒருவழி ஒன்றற்கு எல்லையாகியும், ஒருவழி ஒன்றற்கு

உடைமை யாகியும், ஒருவழி ஒன்று செய்தற்கு
இடமாகியும், ஒருவழி முன்னிலையாதற் பொருட்டு
விளிக்கப்படுவது ஆகியும் இன்னோரன்ன பிறவுமாகிய
பொதுப்படநிற்றலுடைத்து

எனத் தந்திருக்கும் விளக்கம் படித்து இன்புறத்தக்கது.
இது, தெய்வச்சிலையார் உரையைக் கண்டு எழுதியது.
எழுவாய், வேற்றுமையாயது எவ்வாறு? இதற்கான விளக்கம்
சேனாவரையர் உரையைத் தழுவியது.

வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், வினிமரபு
ஆகியவற்றுள் கூறப்படும் இலக்கணம் பெயரது இலக்கணமே
எனக் கல்லாடனார் நிறுவியிருப்பது சிறப்பிற்குரிய ஒன்று.

யாங்குனம் உணர்த்தினாரோ எனின், எல்லாப்
பெயர்களும் எழுவாயாகிப் பயனிலை கோடலும்,
ஒருவழி எழுவாயாகாது வேறோர் நிலைமையாய்
நிற்றலும், உருபேற்றலும், ஒருவழிச் சில பெயர்
உருபேலாது நிற்றலும், காலம் தோன்றாமை நிற்றலும்,
ஒருவழித் தொழிற் பொருளோடு கூறியக்கால் காலம்
தோன்றி நிற்றலும், வினியேற்று நிற்றலும், சில பெயர்
வினியாது நிற்றலும் இன்னோரன்ன பிறவும் பெயரது
இலக்கணம் என உணர்த்தினார் என்பது.

பொதுவிலக்கணமேயன்றி உருபு இலக்கணம் உணர்த்
தினாரால் எனின், அவ்வாராய்ச்சி பெயரது இலக்கண
மாய் விடுதல் உடைமையின் அமையும் என்பது

என்பது அவரது உரை. இதனான் இவ்வுரையாசிரியரின் நுண்மை
நன்கு புலப்படும். இவ்விளக்கம் பிறர் எவரும் தராதது. அடுத்துத்
தரும் விளக்கமும் பிறர் எவரும் தராதது. அவ்விளக்கம் வருமாறு:

இவ்வேற்றுமை செய்யும்வழிப் பலசொல் ஒரு
பொருளாகியும் பல பொருள் ஒரு சொல்லாகியும்
வரும். இனிப்பலசொல் ஒரு பொருளாகிவரும்வழி, பல
வேற்றுமை பல சொல்லாகியும், ஒரு வேற்றுமை பல
சொல்லாகியும் வரும். அவையாமாறு அறிந்து கொள்க

3. வேற்றுமை மயக்கம் இருவகைப்படும். அவை பொருள் மயக்கம், உருபு மயக்கம் எனப்படும் என்று ரைத்து அவ்விரண் டற்கும் விளக்கம் தருவர் சேனாவரையர். நச்சினார்க்கினியரும் இம்முறையிலே கூறுவர். கல்லாடனார் இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் என வினவி,

உருபும் பொருளும் உடன் மயங்குதலும், ஒருவழி
உருபே மயங்குதலும், ஒன்றற்குரியதனோடு ஒன்று
மயங்குதலும், இரண்டும் ஒத்து மயங்குதலும், ஒரு
பொருள்மை ஒன்றற்கே உரியதாகாது பலவற்றோடு
மயங்குதலும், ஒன்றனது ஒரு பொருளோடு ஒன்று
மயங்குதலும், ஒன்றனது பல பொருளோடு ஒன்று
மயங்குதலும், ஒன்றற்கு உரிமை பூண்டு எடுத்தோதின
பொருள்வழி மயங்குதலும், ஒதாத பொருள்வழி
மயங்குதலும், ஒன்று தன் மரபாய் மயங்குதலும்,
இலக்கண வழக்குள்வழி மயங்குதலும், இலக்கண
மில்வழி மயங்குதலும், மயக்கவகையான் மயங்குதலும்,
ஒன்றனோடு பொருண் முடிந்து தொடர்ந்தடுக்கி
மயங்குதலும், ஒன்றனோடு பொருண் முடியாது
தொடர்ந்தடுக்கி மயங்குதலும், தொகையுள் மயங்கு
தலும், தொகையில் மயங்குதலும், உருபு வேற்றுமை
யாய் மயங்குதலும், உருபும் உருபும் மயங்குதலும்,
என்றின்னோரன்ன வேற்றுமை மயக்கம் பல கூறவின்
வேற்றுமை மயங்கியல் என்னும் பெயராயிற்று

எனத் தந்திருக்கும் விளக்கம் பாராட்டுதற்குரிய ஒன்று. இத்தகு வரிவானதொரு விளக்கம் பிறர் எவரும் தராத ஒன்று.

நூற்பா உரை

இவ்வோர் அதிகாரத்தின் முதல் இயலின் நூற்பா உரை, அதிகார, இயல் உரை அடுத்தும்; ஏனைய இயல்களின் முதல் நூற்பா உரை இயல் உரை அடுத்தும்; ஏனைய நூற்பாக்களின் உரை எல்லாம் நூற்பா அடுத்தும் இடம் பெறுகின்றன. இது, கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு, விளக்கவரை எனும் நான்கு உட்பகுதிகளை உடையது. இவ்வரை அமைப்பு அனைத்து நூற்பாக்களிடத்தும் காணுதற்கு இல்லை. சில

இடங்களில் ஒன்று அல்லது இரண்டு பகுதிகள் குறைந்தும் காணப்படுகின்றன. கருத்துரை, ‘இதன் பொருள்’ என்னும் பொருளுரைமட்டுமே உள்ள உரை அமைப்பு விரிமரபிலும், பெயரியலிலும் (வினி6,24,25,31; பெய:8,9,13,14,22-25; வினை :2) உண்டு. கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு என்று மூன்றன் அளவில் அமைந்த உரை உண்டு (கிளவி:28, 29; வினி: 4,5,13-17, 21,27-30; பெ:12). பொருளுரை, விளக்கவை இன்றிக் கருத்துரை, எடுத்துக்காட்டு மட்டும் உள்ள இடங்களும் உண்டு (வே.ம: 25). இங்களும் உரையாசிரியர்கள் அனைவருமே மூன்று அல்லது நான்கு நிலைகளில் உரை அமைப்பினை அமைத்துக் கொண்டு உரை எழுதுவதன் காரணம், நூற்பா அளவும், நூற்பா நுவல் பொருளும் ஆகும். இவ்விரண்டைப் பொறுத்தே நூற்பா உரையமைப்பின் நிலை மாறுகிறது. கல்லாடனார் உரையில் ‘இதனால் சொல்லியது’ எனும் பகுதியும் உண்டு. அவ்வகையில் நூற்பா உரை, ஐந்து உட்பகுதிகளை உடையது. இப்பகுதி இளம்பூரணம் தெய்வச்சிலையம் ஆகியவற்றிலும் உண்டு.

கருத்துரை

இது, நூற்பா நுவலும் கருத்தினைச் சுருக்கமாகக் கூறும் பகுதி. இவ்வரையாசிரியர், ‘குடிமை ஆண்மை’ எனவரும் பத்தடி நூற்பாவிற்கு (கிளவி:57), ‘என் - எனின், தினைவழுக் காத்தல் நுதலிற்று’ எனவும், வினையியலில் வரும் சில நூற்பாக்களுக்கு (வினை:4-6), ‘என் - எனின், வினைச் சொற்களது பாகுபாடு கூறுதல் நுதலிற்று’, ‘என் - எனின், மேல் நிறுத்தமுறையானே உயர்தினை உணர்த்துதல் நுதலிற்று’, ‘என் எனின், தனித்தன்மை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று’ எனவும் சுருக்கமாகக் கருத்துரை எழுதுவர். ‘என் - எனின், இதற்கும் விதி ஒக்கும் என்றவாறு’, ‘என்- எனின், இதற்கும் அக்கருத்து ஒக்கும் (கிளவி:30; வே.ம:5; பெய:3; வினை:29) என முன் ஒன்றற்குக் கூறியதனைக் கூறிச் செல்லுவதும் உண்டு. இஃது, ‘இதுவுமது’ என்றது போன்றது. சிலவிடங்களில் விரிவாக எழுதுவதும் உண்டு (கிளவி 1,19,23,31,33; வினை :8,44), ‘அன்ஆன்’ என உயர்தினைப் படர்க்கை ஒருமை வினைமுற்று ஈறு ஒதும் ஈரடி நூற்பாவிடத்து,

என் - எனின், உயர்தினைத் தன்மை வினை உணர்த்தி,
அத்தினைப் படர்க்கை வினை உணர்த்துவான்
எடுத்துக் கொண்டார் என்பது. அப்படர்க்கை
வினைதான் ஒருமை வினையும் பன்மை வினையும் என
இரு வகைத்து. அவற்றுள் ஒருமை வினைதான்
ஆண்பால் ஒருமையும் பெண்பால் ஒருமையும் என
இரு வகைத்து. அவ்விரு வகை ஒருமையும் இதனாற்
சூருகின்றது என உணர்க (வினை:8)

என எழுதுவர். ‘எடுத்துக் கொண்டார் என்பது’ என்றதோடு நிறுத்தியிருக்கலாம். மற்றதை விளக்கவுரையில் கூறியிருக்கலாம். இது, படர்க்கை ஒருமை முற்று ‘உணர்த்துகின்றது’ என நச்சினார்க்கினியரும், ‘உயர்தினைப் படர்க்கை வினையுள் ஒருமை வினை உணர்த்துதல் நுதலிற்று’ எனத் தெய்வச்சிலையாரும் சுருக்கமாகக் கூறியிருத்தலை ஈண்டு ஒப்புநோக்கிக் காணுதல் நலம். இளம்பூரணர், ‘உயர்தினைத் தன்மைச் சொல் உணர்த்தி, அத்தினைப் படர்க்கை வினைச் சொல் உணர்த்துதல் நுதலிற்று’ என்பர். ‘மிக்கதன் மருங்கின்’ (வினை:44) எனவரும் நூற்பாவிடத்துக் கருத்துரை விளக்கவுரை போல அமைந்திருக்கிறது. இவ்விடத்து இளம். நச்சி. தெய்வச். ஆகியோர் ஒரு வரியில் கருத்துரை எழுதுகின்றனர். மாணாக்கர்க்கு நன்கு விளக்கும் முகத்தான் கல்லாடனார் இங்ஙனம் விரித்துக் கூறுகிறார்.

அதிகாரத்தின் முதல் இயலைத் தொடங்கும்போது ‘முதலோத்து’ என்று குறிப்பிடுவதைப் போன்று, இயலின் முதல் நூற்பாவை, ‘இதன் முதற் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்’, ‘இத்தலைச் சுத்திரம் என்னுதலிற்றோ வெனின்’ என்று கல்லாடனார் வினாவி நூற்பா உரையை எழுதத் தொடங்குகிறார். இங்ஙனம் எல்லா இயல்களிலும், வினாவுகிறாரா எனில், இல்லை. முதற் சூத்திரம் என கிளவியாக்கம், விளிமரபு, பெயரியல் ஆகிய மூன்று இயல்களிலும், தலைச் சுத்திரம் என வேற்றுமையியல், வினையியல் ஆகிய இரண்டு இயல்களிலும் குறிப்பிடுவர். வேற்றுமை மயங்கியல், இடையியல் ஆகிய இரண்டு இயல் களிலும் முதல் சூத்திரம் என்றோ, தலைச் சுத்திரம் என்றோ என்று எதுவும் குறிப்பிடாது, ‘இச் சூத்திரம் என்னுதலிற்றோ

வெனின்' என்று உரை எழுதுகின்றார். இயலின் முதல் நூற்பாவைத் 'தலைச்சூத்திரம்' என்று இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகியோரும் குறிப்பிட்டு உரை எழுதுவார்.

கல்லாடனார், இயலின் முதல் நூற்பாவை அடுத்து வரும் நூற்பாக்களில் எல்லாம் 'என் - எனின்' என்று தொடங்கி உணர்த்துதல் நுதலிற்று, கூறுதல் நுதலிற்று, காத்தல் நுதலிற்று, வகுத்தல் நுதலிற்று, விரித்தலை நுதலிற்று, விலக்குதல் நுதலிற்று. ஆராய்தல் நுதலிற்று, கூறுகின்றது எனக் கூறிக் கருத்துரையினை முடிக்கின்றார். 'என் - எனின்' என்பது என்னுதலிற்றோ வெனின் என்று இளம்பூரணர் தொடங்கி வைத்த சொற்றொடரின் சுருக்கம். 'இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்' என்று தொடங்கி வைத்த இளம்பூரணர் சில இடங்களில் இங்ஙனம் கூறாமல் செல்லுவது உண்டு. இவரைப் பின்பற்றி எழுதும் இவ்வரையாசிரியர் எல்லா இடங்களிலும் இங்ஙனம் தொடங்கி எழுதிச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சேனாவரையரும் பழையவரைகாரரும் கருத்துரை எழுதுவது இல்லை (சில இடங்கள் நீங்கலாக). இளம்பூரணர் இடையியலிலும் உரியியலிலும் பெரும்பான்மையான இடங்களில் கருத்துரை எழுதுவது இல்லை. தெய்வச்சிலையார், 'இக்கருத்து வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும்' என்று உரியியலில் சொற்பொருள் உணர்த்தும் தொடக்க நூற்பாவிற்குக் (3) கூறியவர், ஏனைய 92 ஆவது நூற்பா வரை கருத்துரை வழங்குவது இல்லை. கல்லாடனார், எல்லா நூற்பாக்களுக்கும் கருத்துரை எழுதியிருக்கிறார். ஏனையோர் உரைகளில் அமைந்திருப்பதைப் போன்று இவர் உரையிலும் உரைக்குறியீடு கருத்துரையாக அமைவது உண்டு. எ.டு: என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று (விளி:24) எனவரும். 'என் - எனின் இஃது அருத்தாபத்தி மேற்று' (கிளவிஃ61) என உத்தியும் கருத்துரையாக அமைவது உண்டு. சில இடங்களில் பிறரைப் போன்று இவரும் கூறியதையும் கூறப் போவதையும் தொகுத்துரைக்கின்றார். கற்போர்க்கு முற்படக் கிளந்ததை நினைவுபடுத்துவதற்காகவும், பிற்படக் கிளக்கப்

போவதை முன் கூட்டியே தெரிவிப்பதற்காகவும் இங்ஙனம் உரையாசிரியர்கள் எழுதுகின்றனர்.

பொருஞ்சை

கல்லாடனார், (இ - ள்) என்று குறியிட்டுப் பொருஞ்சை எழுதுகின்றார். பழையவரைகாரர் தவிர, இளம்பூரணர் முதற்கொண்டு அனைவருமே ‘இதன் பொருள்’ என்று பொருஞ்சையினை எழுதுகின்றனர். எழுத்து, பொருள் அதிகாரங்களில் ‘இதன் பொருள்’ என்று பொருஞ்சை வழங்கிய இளம்பூரணர், சொல்லதிகாரத்தில் மட்டும் ‘உரை’ என்று குறிப்பிட்டுப் பொருஞ்சை தருகின்றார். ஏனைய உரையாசிரியரைப் போன்று கல்லாடனாரும் ‘இதன் பொருள்’ என்று தொடங்கி ‘என்றவாறு’ (எ - று) என்று பொருள் உரையினை முடிக்கின்றார். நூற்பாவில் காணப்படும் வகைப்பாடு ஒவ்வொன்றிற்கும் ‘என்பது’, ‘ஆவது’ என்னும் துணைச்சொற்களைக் கொண்டு பொருஞ்சை வழங்குவது உண்டு. தெய்வச்சிலையார், இரண்டு சொற்களையும் துணைச்சொல்லாகக் கொள்வார். இளம்பூரணரும், பேராசிரியரும் ‘என்பது’ என்னும் சொல்லையும், நச்சினார்க்கினியர் ‘ஆவது’ என்னும் சொல்லையும் துணைச் சொல்லாகக் கொண்டு பொருள் வழங்குகின்றனர். இவ்விருவரும் இங்ஙனம் மேற்கொள்வது பொருளதிகாரத்தில் என்பதை அறிதல் வேண்டும்.

கல்லாடனார், சில இடங்களில் ‘என்பது’, ‘என்னும்’, ‘என்றது’ (வினை:16,30) ஆகிய துணைச்சொற்களைக் கொண்டு உரை எழுதுவது உண்டு. எ.டு: குடிமை என்பது, ஆண்மை என்பது (கிளவி : 7); காலம் என்னும் சொல்லும் உலகம் என்னும் சொல்லும்; காலம் என்றது, உலகம் என்றது (கிளவி:58). இளம்பூரணரது எழுத்ததிகார உரை பதவுரையாகவும் சொல்லதிகார உரை பொழிப்புரை யாகவும் பொருளதிகார உரை பதவுரை, பொழிப்புரையாகவும் அமைந்துள்ளது. பேராசிரியர் பொருஞ்சை பதவுரை, பொழிப்புரையாகவும்; சேனாவரையர் பொருஞ்சை பொழிப்புரையாகவும்; நச்சினார்க்கினியர் எழுத்து, சொல், பொருள் ஆகிய முன்று

உரைகளுமே பதவரையாகவும்; தெய்வச்சிலையார், கல்லாடனார், பழையவரைகாரர் உரை பொழிப்புரை யாகவும் உள்ளன. சொல்லத்திகார உரையாசிரியர் அறுவருள் நச்சினார்க்கினியர் தவிர ஏனையோர் ஐவர் உரைகளுமே பொழிப்புரையாக அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. கல்லாடனார், சில இடங்களில் பொருஞ்சுரையின்றிக் (வே.ம: 14) கருத்துரை, எடுத்துக்காட்டு விளக்கவுரை எனும் நிலையில் உரை எழுதிச் செல்வதும் உண்டு. இளம்பூரணர், இடையியலிலும் உரியியலிலும் பெரும்பான்மையான இடங்களில் பொருஞ்சுரை எழுதுவது இல்லை. அதாவது எடுத்துக்காட்டினைத் தொடக்க மாகக் கூறும் இடங்களில் எல்லாம் பொருஞ்சுரை இல்லை.

பொருஞ்சுரை விளக்கவுரையாக அமைதல்

‘மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி, அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி, செய்வ தில்வழி நிகழும் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே’ (வினை:44) என்பது நூற்பா.

உலகத்து ஒருவழி நன்மையானும் ஒருவழித் தீமையானும் தவஞ்செய்தல், தாய்க்கொலை என்பன மிக்க தொழிலிடத்துவரும். தவஞ்செய்வான், தாயைக் கொல்வான் என்னும் வினைப்பெயர்ச் சொல்லான் ஒருவன் தன்னை வேறு கூறுதலைக் குறித்த வினைப் பெயர்க்கு முடிபாக அம்மிக்க வினைப்பயனாகிய சுவர்க்கம் புகுதலும், நிரயம் புகுதலும் என்னும் பண்டினை மேல்வரும் சுவர்க்கம் புகுவன், நிரயம் புகுவன் என்னும் சொற்களான் தன்னைச் சொல்லுதலையும் குறித்த அவ்வினை முதலாகிய பொருள்தான் மிக அத்தொழிலினைச் செய்யாது இருந்த நிலைமைக் கண்ணே அத்தொழிலைச் செய்ததன் பயனை உறுதின்றானைக் கண்டான் போல ஒருவன் தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும், தாயைக் கொன்றான் நிரயம் புகும் எனச் சொல்லநிசழ்காலத்தின் கண்ணே உண்மை பெறத் தோன்றும் பொருள்மையினை உடைத்தாம் என்றவாறு

என்பது அப்பொருளைர. இதில், தவஞ்செய்வான் சுவர்க்கம் புகுவன், தாயைக் கொல்வான் நிரயம் புகுவன்; தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும், தாயைக் கொன்றான் நிரயம் புகும் என எடுத்துக்காட்டுடன் கூடியவிளக்கம் உள்ளது. பொருளைரை என்பது பதவுரையாயினும் பொழிப்புரையாயினும் நூற்பாத் தொடருக்கு உரியதாக மட்டுமே அமையும். இஃது, எடுத்துக்காட்டு, விளக்கம் ஆகியவற்றோடு சேர்ந்த பொருளைரையாக அமைந்துள்ளது.

எடுத்துக்காட்டு

இது, கருத்துரை பொருளைரை அடுத்து இடம் பெறுகிறது. பெரும்பான்மையான இடங்களில் இம்மறையும், சில இடங்களில் இம்மறை மாறியும் அமைவது உண்டு. அதாவது விளக்கவரை அடுத்தும் எடுத்துக்காட்டு அமைகிறது. இளம்பூரணர், இடையியலிலும், உரியியலிலும் பெரும்பான்மையான இடங்களில் எடுத்துக்காட்டினை முதலில் தந்து செல்லுவர்; எடுத்துக்காட்டு மட்டுமே தந்து செல்வதும் உண்டு. நச்சினார்க்கினியர் இவ்விடங்களில் எல்லாம் கருத்துரை, பொருளைரை, எடுத்துக்காட்டு எனும் உரையமைப்பில் கூறிச் செல்லுவர். நூற்பா நுவலும் இலக்கணத்தைக் கற்போர் எளிமையாக அறிந்து கொள்வதற்கு எடுத்துக்காட்டு இன்றியமையாததாகிறது. ஏனைய உரையாசிரியரைப் போன்று இவரும் ‘என வரும்’ என எடுத்துக்காட்டினை முடிக்கின்றார். சில இடங்களில் ‘எனவும் வரும்’, ‘எனக் கொள்க’, ‘அறிந்து கொள்க’ என்றும் கூறுவது உண்டு. கருத்துரையை ‘நுதலிற்று’ என்றும், பொருளைரையை ‘என்றவாறு’ என்றும், கூறி முடித்ததைப் போன்று, எடுத்துக் காட்டினையும் இங்ஙனம் முடித்து உரையெழுதுகின்றனர் உரையாசிரியர்கள்.

நூற்பாக்களில் காணப்படும் வகைப்பாடு ஒவ்வொன்றையும் எடுத்துரைத்துத் தனித்தனியாக எடுத்துக்காட்டுத் தருவது உண்டு (வே:18,19). கிளாவியாக்கத்து 11ஆவது நூற்பா உரையில், நூலாசிரியர் தொகுத்துக் காட்டாத எழுவகை வழுக்களையும் தொகுத்துரைத்து, ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக எடுத்துக் காட்டுடன் கூடிய விளக்கவரையும் தந்திருக்கிறார் கல்லாடனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடத்து இவர் எட்டு முறை

எடுத்துக்காட்டினைத் தந்திருக்கிறார். இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் இவற்றை ‘எழுவகை மயக்கம்’ என்றுரைத்து எடுத்துக்காட்டுடன் விளக்குகின்றனர். எடுத்துக்காட்டினை உதாரணம் அல்லது, எடுத்துக்காட்டு என்று கல்லாடனாரும் பிறரும் குறிப்பிட, இளம்பூரணர் ‘வரலாறு’ என்று குறிப்பிடுவர். சிலவிடங்களில் வருமாறு, அது வருமாறு, அவை வருமாறு எனவும் குறிப்பிடுவர்.

பொருஞ்செரயில் எடுத்துக்காட்டுத் தரல்

எடுத்துக்காட்டு என்பது தனித்தே கூறப்படுவது. வகைப்பாட்டு நூற்பாவாயின் ஒவ்வொரு வகைப்பாட்டையும் எடுத்துரைத்து எடுத்துக்காட்டுத் தருவது உண்டு. கல்லாடனார், ஈண்டுப் பொருஞ்செரயிலே எடுத்துக்காட்டுத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெயரியலில் உயர்தினைப் பெயர்களை நிலப்பெயர் முதலாக இன்றிவர் என்னும் எண்ணியற்பெயர் ஈறாகப் பதினொன்றனைத் தொகுத்து ஒதுவர் ஆசிரியர் (11). இதற்கு,

**அருவாளன் சோழியன் என்றாற் போல ஒருவன் தான்
பிறந்தநிலத்தினாற் பெற்ற பெயர்களும், மலையமான்
சேரமான், பார்ப்பான் அரசன் என்றாற் போல
அவன்தான் பிறந்த குடியாற் பெற்ற பெயர்களும், -----
-- ஒருவர் இருவர் மூவர் நால்வர் என்றாற் போல
இத்துணையர் எனத் தமது வரையறை உணர நிற்கும்
எண்ணியல்பினாற் பெற்ற பெயர்களும் மேற்கூறிய
டயர்கள் போலப் பாலறிய வந்த உயர்தினைப்
பெயராம் என்றவாறு**

எனப் பொருஞ்செர எழுதுகிறார். பெய:9,14 ஆவது நூற்பாக் களிலும் இம்முறையினைக் காணலாம். ஏனையோர் இவ்விடங்களில் எடுத்துக்காட்டுகளைத் தனித்தே கூறியுள்ளனர். தெய்வச்சிலையாரும் சில இடங்களில் பொருஞ்செரயிலே எடுத்துக்காட்டினைத் தந்து செல்வது உண்டு (வே:4,12,18). சேனாவரையர், இதன் பொருள் எனக் குறியீடு தந்துவிட்டு, அதில் எடுத்துக்காட்டினைத் தந்து செல்லுவர் இவர், ‘உருகெழு
கடவுள்’ எனவும், ‘புரைய மன்ற புரையோர் கேண்மை’ (நற்:1)

எனவும் உருபும் புரையும் உட்கும் உயர்பும் உணர்த்தும் என்றவாறு'(உரி:4) என, உருவுட்காகும் புரையுயர் பாகும் என்னும் நூற்பாவிற்குப் பொருஞ்சை எழுதுவர். இதுபோன்ற முறையினை உரியியலில் 87 இடங்களில் காணலாம். இவற்றான், எடுத்துக்காட்டுடன் கூடிய இம்முறையிலும் பொருஞ்சை எழுதும் நிலை இருந்துளது என்பது அறியப்படுகிறது. ஆயின், உரை முன்னவர் இளம்பூரணர் இவ்விடங்களில் எல்லாம் 'வரலாறு' என்று குறிப்பிட்டு எடுத்துக்காட்டினைத் தந்து செல்லும் முறையினை மேற்கொண்டிருப்பது அறியத்தக்கது.

பொருத்திக் காட்டுதல்

1. ஐந்தாம் வேற்றுமை, இதனின் இற்றிது என்பது. அதாவது, 'பொருளின் இத்தன்மைத்து இப்பொருள் எனப் பொருநப் பொருளில் வரும் எனவும், அது வண்ணம், வடிவு, அளவு, சுவை என இருபத்தெட்டுப் பொருள்மைகளில் வரும் எனவும் கூறுவர் ஆசிரியர். இவற்றுள் முதற்கண் நின்ற வண்ணத்திற்கு,

எ.டு: காக்கையிற் கரிது களம்பழம் என்றாற் போல்வன.
இதனின் என்பது காக்கையின் என்பது. இற்று என்பது கரிது என்பது. இது என்பது களம் பழம் என்பது. என்றது காக்கையினுங் கரியது களம் பழம் என்று மிகுத்துக் கூறியவாறாயிற்று(வே:16)

என்று பொருத்திக் காட்டுகிறார் கல்லாடனார்.

2. வேற்றுமை மயங்கியலில், உருபு பல தொடர்ந்து அடுக்கி வரும் இலக்கணத்தை ஆசிரியர் கூறுவர். இதற்கு,

எ.டு: யானையது கோட்டை நுனிக்கண் குறைத்தான். யானையது என்பது கோடு என்பதனோடு தற்கிழமைப் பட்டு ஆண்டே முடிந்தது. நுனிக்கண் என்னும் ஏழாவது குறைத்தான் என்பதனோடு முடிந்தது. இடைக்கண் நின்ற கோடு என்னும் இரண்டாவது முடிபு இன்றி நின்றது. அவ்வாறு தனக்குரியதோர் முடிபின்றே எனினும் ஏழாவதன் முடி போடு முடிந்ததாகக் கொள்ளப்படும்(நூ:19)

என்று பொருத்திக் காட்டுகிறார்.

3. கு, ஐ, ஆன் எனும் மூன்று உருபுகளும் செய்யுனான் அகரமாகத் திரிந்து வரும். அஃறினைக்கண் ஆன் என்னும் ஒருபு மட்டுமே திரியும்; ஏனைய குவ்வும், ஐயும் திரியா என்பர் ஆசிரியர் (வே.ம:25, 26). இவற்றிற்கு,

எ.டு: ‘கடிநிலை யின்றே யாசிரியர்க்க’ (பு.ம:94)
 ஆசிரியர்க்கு எனற்பாலது ஆசிரியர்க்க என்றாயிற்று.
 ‘ஏவலோனக் களிறஞ்சும்மே’ காவலோனை எனற்
 பாலது காவலோன என்றாயிற்று. புலவரான் என்பது
 புலவரான என்றாயிற்று. இவை உயர்தினைக் கண்
 திரிந்தவாறு. புள்ளினான் என்பது புள்ளினான
 என்றாயிற்று. இஃது அஃறினைக்கண் திரிந்தவாறு

என்று எடுத்துக்காட்டுகளைப் பொருத்திக் காட்டுகிறார்.
 ‘வரைநிலை யின்றே யாசிரியர்க்க’ (பு.ம:20) என்பதும் குகர
 உருபிற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.

4. இரண்டாம் வேற்றுமை உருபும் மூன்றாம் வேற்றுமை
 உருபும் மயங்கும் தடுமாறு தொழிற்பெயர் பற்றி ஆசிரியர்
 இலக்கணம் ஓதுவர். இதற்கு,

எ.டு: புலி கொல் யானை என்பது, ஒருகால் புலியைக்
 கொன்ற யானை எனவும், ஒருகால் புலியாற்
 கொல்லப்பட்ட யானை எனவும் கொல்லுதல் தொழில்
 இரண்டிற்கும் சென்று வருதலில் தடுமாறு தொழிற்
 பெயர் என்னப்பட்டது (வே.ம:12)

என எடுத்துக்காட்டினைத் தந்து விளக்குகிறார்.

5. வேற்றுமை மயங்கியலில், ‘வினையே செய்வது
 செய்ப்படுபொருளே’ என வினைச்சொற்கு இலக்கணம்
 உணர்த்துவர் ஆசிரியர். இதற்குத் தரும் எ.டு: வனைந்தான்
 என்பது. இதனுள்,

வனைந்தான் என வனைதல் தொழின்மை விளங்கிற்று.
 வனைந்தான் என ஒருவனும் வனையப்பட்ட சுடம்
 முதலாய் செய்ப்படு பொருஞும் விளங்கின.
 வனைந்தோரிடம் அகமானும் புறமானும் விளங்கிற்று.
 கோலும் திகிரியும் முதலாகிய கருவியும் விளங்கிற்று.

வனைவித்துக் கொண்டானும் விளங்கிற்று. வனைந்தான்
பெற்றதொரு பயனும் மரபானும் பொருளானும்
விளங்கிற்று வேம:29)

என ஆசிரியர் ஒதிய எட்டனையும் பொருத்திக் காட்டியிருப்பது சிறப்பிற்குரியது. இன்னும் வினை:23 முதலான நூற்பாக்களில் காணலாம்.

விளக்கவுரை

ஏனைய உரையாசிரியரைப் போன்று இவரும் நூற்பாவின் பொருளை எடுத்துக்காட்டு, மேற்கோள், உவமை, உத்தி, இலக்கணம், இலேசு, மாட்டேறு முதலானவற்றைக் கொண்டு விளக்குகின்றார். விளக்கப்படும் நூற்பாவிற்கு முன்பின் அமைந்துள்ள நூற்பா, முன்பின் இயலில் அமைந்துள்ள நூற்பா, முன்பின் அதிகாரங்களில் அமைந்துள்ள நூற்பா எனத் தொடர்புடைய நூற்பாக்களைக் கொண்டு உரையாசிரியர்கள் விளக்கிச் செல்லுவார். அது, கற்போர் நூல் முழுமையும் அறிந்து கொள்ள மிகவும் பயனுடையதாக அமைகிறது. விளக்கவுரையில், நூற்பா வைப்பு, நூற்பா வகைமுறை வைப்பு, நூற்பா இன்றியமையாமை ஆகியவற்றிற் கான விளக்கமும், நூற்பாவில் கூறப்படும் வகைப்பாடு ஒன்றினுள் ஒன்று ‘அடங்காதோ எனின், அடங்காது’ என்பதற்கான விளக்கமும் கூறப்படுகின்றன. நூற்பாவில் கூறப்படாத இலக்கணங்களும் சொல்லப்படுகின்றன. சுருங்கச் சொன்னால் உரையாசிரியர்தம் புலமையினை வெளிப்படுத்தும் வகையில் விளக்கவுரை அமைந்திருக்கிறது. அதே நேரத்தில், நூற்பா நுவலும் பொருளினை முழுமையாக அறிந்து கொள்ளவும் துணை புரிகிறது. இவ்வுரையால், நூலின் சிறப்பும், நூலின் சிறப்பால் தமிழின் சிறப்பும் வெளிப்படுகிறது. வழக்கு, செய்யுள் மேற்கோள்களை மட்டுமல்லாது தொல்காப்பிய நூற்பாக்களையும் மேற்கோளாகக் காட்டி விளக்கிச் சென்றிருப்பது சிறப்பிற்குரிய ஒன்று.

தொல்காப்பிய மேற்கோள்

1. தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும், பகுதிக் கிளாவி வரைநிலை யிலவே’ (கிளாவி:17) என்னும் நூற்பா உரையில்,

தகுதி என்றது பொருள் பற்றி அமைந்தது. வழக்காறு வழங்குதல் பற்றி அமைந்தது. யானை, யாறு, யாடு என்னும் இன்னோரன்னவற்றை ஆனை, ஆறு, ஆடு என்னும் இன்னோரன்னவாகக் கூறுதலும் வழக்காறு என இதனுட் கொள்ளப்படும். பிறவுமன்ன. அவை சான்றோர் சொன்ன செய்யுஞ்சுட் பெரும்பான்மை காணப்படாமையின், இதனுட் கொள்ளாது, ‘கடி சொல் வில்லை காலத்துப் படி னே’ (எச்:56) என்பழிக் கொள்ளப்படும்

என்று எச்சவியல் நூற்பாவைக் கொண்டு விளக்குகிறார். ‘இரசர் மின்னென’ (வினை:26) எனவரும் நூற்பாவிலும், ‘உண்கிடு உண்கிடா என்பனவோ எனின்’ அவை சான்றோர் செய்யுட்கண் இன்மையிற், ‘கடி சொல் இல்லை காலத்துப் படி னே’ என்பதனாற் கொள்ளப்படும் என்று இந்நூற்பாவைக் கொள்வர்.

2. கூறிய முறையின் உருபுநிலை திரியாது, சறுபெயர்க் காகும் இயற்கைய என்ப (வே:8) என்பது நூற்பா. ஐ முதலாகிய வேற்றுமை உருபுகள் ஆறும், தத்தம் நிலைமையில் திரியாது பெயர்க்கு ஈறாய் வரும் இயல்பினை உடைய என்று சொல்லுவர் என்பது பொருள். இதன் விளக்கவரையில் நிலை திரியாது’ என்பதற்கு,

மேல், குஜ ஆனை வருஙம் இறுதி’ (வே.ம:25) என்று செய்யுட்கண் உருபு சறு திரிபு கூறுகின்றார் ஆதலின், அஃதொழிய வழக்கினுள் திரிபில்லை என்றங்கு நிலை திரியாது என்பட்டது என்க

என்று விளக்கம் தருகிறார். வேற்றுமை உருபுகளுக்குத் திரிபு வேற்றுமை மயங்கியலில் ஒதுகிறார் ஆகிரியர். கு, ஜி, ஆன் ஆகிய மூன்றும் செய்யுட்கண் அகரமாகத் திரிந்து வருதலும் உண்டு; அம்மூன்றஞுள் ஆன் உருபு மட்டுமே அஃறினைக்கண் அகரமாகத் திரிந்து வரும்; ஏனைய திரியா ஆகியன அவ்வியற்கண் ஒதப்படும் இலக்கணம். அதை ஈண்டு எடுத்துரைத்து, அஃதொழிய வழக்கினுள் திரிபில்லை என்றங்கு நிலை திரியாது என்றார் என்று தெளிவுபடுத்தியிருப்பது கிறப்பிற்குரிய ஒன்று.

3. தடுமாறு தொழிற்பெயர்க்கு, புலி கொல் யானை என்பது, ஒருகால் புலியைக் கொன்ற யானை எனவும் ஒருகால் புலியாற் கொல்லப்பட்ட யானை எனவும் கொல்லுதல் தொழில் இரண்டிற்கும் சென்று வருதலின் தடுமாறு தொழிற் பெயர் என்பப்பட்டது (வேம:12) என்று எடுத்துக்காட்டினைப் பொருத்திக் காட்டியவர்,

புலியால் என்பழி வினை யாதோ எனின், ஆண்டும் வினை கொன்ற என்பது. அஃதேல் புலி கருவியாக யானைதான் பிறிதொன்றனைக் கொன்றது என்பது பொருளாமாறு என் எனின், ‘செய்ப்படு பொருளைச் செய்தது போல’ (வினை:48) என்பதனால் கொல்லப் பட்ட என்பது பொருளாக நோக்க அவ்வாறாகும் என்பது

என்று வினையியல் நூற்பாவைக் கொண்டு விளக்குகிறார்.

4. நீயிர் நீயென வரும் கிளவி, பால்தெரி பிலவே உடன்மொழிப் பொருளே (பெய:34) என்பது நூற்பா. நீயிர், நீ என்பன விரவுப் பெயர்கள். இவை உயர்தினை, அஃறினை இரண்டன் பொருண்மைக்கும் இடமாக விளங்கும். ஆதலின் எத்தினை என்பது தெரியாது. ஈண்டுப் ‘பால்’ என்பது தினையைக் குறிக்கும். இதனை,

தினை தெரியாமையின் அன்றே விரவுப் பெயராயது. இது சொல்ல வேண்டுமோ எனின், மேல் விரவுப் பெயர்களைத் ‘தத்தம் வினையோ டல்லது பால் தெரிடில்’ (பெய:18) என்றமையின், இவையும் தத்தம் மரபின் தினையான் உணரற்பாடு சென்றமை கண்டு இவை முன்னிலைப் பெயராகவின் இவற்றுக்கு வரும் முன்னிலை வினையும் விரவாகவின் எய்தியது விலக்குதற்குக் கூறினார். ஏ.டு: நீயிர் வந்தீர், நீ வந்தாய் எனவரும்

என பெயரியல் நூற்பாவை எடுத்துரைத்து விளக்குகிறார். முன்னிலை வினை விரவுவினை எட்டானுள் ஒன்று. ஈர் என்பது முன்னிலைப் பன்மை ஈறு. ஆய் என்பது முன்னிலை ஒருமை ஈறு.

இன்னும் வினை:14,28,50; இடை:2 ஆகிய இடங்களிலும் தொல்காப்பிய நூற்பாக்களை மேற்கொண்டு விளக்குவர்.

இதனாற் சொல்லியது

நூற்பா உரையமைப்பின் வகைப்பாடு நான்கே. இருப்பினும், இதனோடு ஐந்தாகிறது. இது பெரும்பாலும் உரையின் முடிவில் இடம்பெறும். ஒரோவிடத்துப் பொருளுரை அடுத்தும் (கல். வே.ம:18), விளக்கவரை இடையிலும் (கல். கிளவி:4,51), எடுத்துக்காட்டு அடுத்தும் (கிளவி:46,56; வினை:44) அமைவது உண்டு. இவ்வரை நெறியினை இளம்பூரணர், தெய்வச்சிலையார், கல்லாடனார் ஆகியோர் மேற்கொண்டிருக்கின்றனர். இவர்களில் கல்லாடனாரே மிகுதியான இடங்களில் பயன்படுத்துகிறார் என்பது அறியத்தக்கது. கிளவியாக்கத்தில் முப்பத்து நான்கு இடங்களிலும் (1-4, 16-18, 22, 25-27, 30, 32, 35, 37-39, 41-49, 51, 52, 55, 56, 58-60, 62), வேற்றுமை மயங்கியலில் ஐந்து இடங்களிலும் (11, 18, 21, 32, 33), வினையியலில் ஆறு இடங்களிலுமாக (16, 37, 38, 44, 45, 48) நாற்பத்து ஐந்து இடங்களில் கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயின், வேற்றுமையியல், வினிமரபு, பெயரியல், இடையியல்களில் இடை. நூ:10 வரை) ஒரு நூற்பாவில் கூட இங்ஙனம் குறிப்பிட்டு உரை எழுதவில்லை என்பதும் அறியத்தக்கது.

‘இச் சூத்திரங்களாற் கூறியது’ (கிளவி:55) என்று ஒன்றிற்கு மேற்பட்ட நூற்பாக்களுக்குச் சேர்த்துக் கூறுவதும் உண்டு. கிளவியாக்கத்து 32 ஆவது நூற்பாவில், ‘இச் சூத்திரத்தாற் கூறியது’ என்றும், ‘இவற்றாற் சொல்லியது’ என்றும் இருமுறை கூறி முடிக்கிறார். முன்னதில் கூறியதற்குத் தெளிவு காட்டவேண்டிப் பின்னதைக் கூறியிருக்கிறார். இளம்பூரணர், இந்நெறியினைச் சொல்லதிகாரத்தில் மேற்கொள்ளவில்லை. பொருளதிகாரத்தில் மேற்கொள்கிறார்.

இதனை, இச் சூத்திரத்தாற் சொல்லிய பொருள், இச் சூத்திரத்தாற் சொல்லியது, இச் சூத்திரத்தாற் கூறியது, இதனாற் கூறியது, இதனாற் சொல்லியது, இவற்றாற் சொல்லியது, இவற்றான், இன்னும் இதனானே எனக் குறிப்பிட்டும், இதனாற் சொல்லியது என்னை எனின்’

(கிளவி:25, 26) என வினவியும், இச் சூத்திரங்களாற் கூறியது' (கிளவி:55) என மூன்று நூற்பாக்கஞ்சுச் சேர்த்தும் கல்லாடனார் கூறிச் செல்லுகிறார். இப்பகுதியில்,

1. தொகை வரையறை கூறுதல்
2. விரி வரையறை கூறுதல்
3. நூற்பா உணர்த்தாத பொருளைக் கூறுதல்
4. ஜயத்தைத் தெளிவுபடுத்துதல்
5. சிறுபான்மை, பெரும்பான்மை பற்றிக் கூறுதல்
6. நூற்பா இன்றியமையாமை பற்றிக் கூறுதல்
7. தொடர்புடைய பொருள் கூறுதல்
8. ஆசிரியர் ஓதிய இலக்கணத்தை எளிமைப்படுத்திச் சுருங்கக் கூறுதல்
9. நூலாசிரியர் ஓதிய இலக்கணத்தைத் தொகுத்துக் கூறுதல்

என ஒன்பது வகையான பொருள்கள் கூறப்படுகின்றன.

தொகை வரையறை

இச் சூத்திரத்தாற் சொல்லிய பொருள் இவ் வதிகாரத்துச் சொல்லுகிற சொல்லது தொகை வரையறையும் அதனை வரையறையுக்குங்கால் பொருளானல்லது வரையறை யின்மையின் அப்பொருளது தொகை வரையறையும் பொருட்கு நாலகத்து ஆட்சி பெற்ற குறியீடும் உணர்த்தின வாறாயிற்று (கிளவி:1)

என்று முதல் நூற்பா உரையின் முடிவில் கல்லாடனார் கூறுகிறார். இதில், உயர்தினை, அஃறினை எனும் சொல் வரையறை; மக்கள், அவரல பிற என்னும் பொருள் வரையறை ஆகியன சொல்லப்படுவதால், தொகை வரையறை என்பதாயிற்று. பல சூத்திரங்களாற் கூறிய பொருளை இத்துணை என வரையறை உரைத்தலும் தொகை வரையறையாகும். 'இருதினை மருங்கின் ஜம்பா லறிய', 'பன்மையும் ஒருமையும் பாலறி வந்த' (கிளவி:10, வினை:11), 'வண்ணந் தாமே யவையென மொழிப (செய்:224) என்னும் நூற்பாக்கள் அவ்வகையைச் சார்ந்தவை. இது

தொகுத்துக் கூறல் என்னும் உத்தியின் பாற்படும். தொகை வரையறை மட்டுமன்றி, உயர்தினை, அஃறினை எனும் குறியீடுகளும் ஈண்டு உணர்த்தப்படுகின்றன என்கிறார்.

விரி வரையறை

இதனாற் சொல்லியது, மேற்கூறிய உயர்தினை என்பது, விரிவகையான் ஆண்பால், பெண்பால், பன்மைப்பால் என மூன்று கூறுபடும் என்பதாலும், அப்பொருள் முக்கூறு படுமெனவே, தந்திரவுத்தி வகையான் மேற்கூறிய உயர்தினைச் சொல் என்பது விரி வரையறை யான் ஆண்பாற்சொல், பெண்பாற் சொல், பன்மைப் பாற் சொல்லென மூன்று கூறுபடும் என்பதாலும் கூறிய வாறாயிற்று (கிளவி:2)

என்று கூறுகிறார். உயர்தினை என்பது முக்கூறுகளை உடையது. அவை இவையென விரித்து வரையறை கூறுதலான், இதில் விரி வரையறை கூறியதாயிற்று. அடுத்து வரும் நூற்பாவும் இதற்குரியது. இது, வகுத்து நிறுத்தல் என்னும் உத்தியின் பாற்படும்.

ஐயத்தைத் தெளிவுபடுத்துதல்

‘அன்ன பிறவும் தொன்னெறி பிழையாது, ----- திரிபிடனிலவே தெரிய மோர்க்கே’ (வே.ம:18) என்பது வேற்றுமை மயக்கத்திற்கு ஒத்தப்படும் புறன்டை நூற்பா. இதற்குக் கருத்துரை, பொருஞ்சை கூறிய கல்லாடனார்,

இதனாற் சொல்லியது, வேற்றுமை ஒத்தின்கண் இன்ன பொருட்கு இன்னது உரித்தென ஏடுத்தோதப்பாட்ட வேற்றுமைகள் அவ்வப் பொருட்கு உரியவாறாய் நில்லாது, பிற பொருட்கண்ணும் சென்று மயங்குதல் உண்மை கண்டு இவை வழுவன்றோ என்று வினாய மாணாக்கற்கு, அவை மேற்றொட்டுப் பிறபொருண் மேலும் வழங்கும் முடிவினை ஆராய்ந்த முதனாலாசிரியர்களும் வழங்கிவருதலான் வேற்றுமை வழு என்று புறத்திட்டாரல்லர். அதனானே, யானும்

அம் முடிபே நேர்ந்தேன் என்பது கூறியவாறு. இதுவும்
மரபுவழுவமைதி

என்று மாணாக்கற்கு எழும் ஜயத்தைத் தானே வினவி விளக்கியிருப்பது சிறப்பிற்குரியது. 'வழுவன்று என்னும் விடைக்கு இந்நாலாசிரியரைச் சான்றாக நிறுத்தாது, முதன்நாலாசிரியரைச் சான்றாக நிறுத்தி, அவர் வழியே இவரும் சென்றார் என்கிறார். பிற பொருட்கண் சென்று மயங்குதல் என்பது வேற்றுமை வழுவே. முதன்நாலாசிரியர் புறத்திட்டா ரல்லர் என உரைத்து இவ்வரையாசிரியர் அமைதி காணுகிறார்.

சொற்பொருள் விளக்கம்

இவர், பொழிப்புரை எழுதியதோடு, சிலவிடங்களில் நூற்பாவில் உள்ள சொற்களுக்குப் பொருள், விளக்கம் ஆகியன கூறிச் செல்லுவது உண்டு .

சினை (கிளாவி:16) - உறுப்பு

முதல் - அவ்வறுப்பினை உடையது

வினைநிலை (வேம:2) - இரண்டாவதற்கு ஒதிய வினை, வினைக்குறிப்பு என உணர்க

இயற்கை (வினை:47) - வழங்குகால் தான் ஒன்றனை இஃது இப்பெற்றியதாகும் என்று அறிந்திருந்த இயல்பு

தெளிவு - ஒரு நூல் நெறியான் இது நிகழும் எனக் கண்டு வைத்துத் துணிதல்

தொகை, வகைப்பாடு கூறல்

வழுக்காத்தல் என்பது வழுவற்க, வழுவமைக என இரு வகைப்பாடும் (கிளாவி:11). வழுவமைதி, இலக்கணம் உள்வழிக் கூறும் வழுவமைதி, இலக்கணம் இல்வழிக் கூறும் வழுவமைதி என இருவகைப்பாடும் (கிளாவி:12). செப்பு இரண்டு வகைப்பாடும். அவை மறுத்தல், உடன்படுதல் என்பன. வினா ஐந்து வகைப்பாடும். அவை அறியான் வினாதல், அறிவு ஒப்புக் காண்டல், ஜயமறுத்தல், அவன் அறிவு தான் கோடல், மெய்

அவற்குக் காட்டல் என்பன (கிளாவி:13). பெயர் என்பது பெயர்ப்பெயர், தொழிற்பெயர் என இருவகைப்படும். தொழிற்பெயர் என்பது தொழிலின் மேல் நின்ற தொழிற்பெயர், பொருள் மேல் நின்ற தொழிற்பெயர் என இருவகைப்படும் (வே:9). வண்ணம் என்பது ஐந்து வகைப்படும். வடிவு என்பது முப்பத்திரண்டு வகைப்படும். சுவை என்பது அறுவகைப்படும் (வே:17). தற்கிழமை ஐந்து வகைப்படும். அவை, ஒன்று பல குழீஇயது, வேறு பல குழீஇயது, ஒன்றியற்கிழமை, உறுப்பின் கிழமை, மெய் திரிந்தாகிய தற்கிழமை என்பதும் (வேம்:18), எச்சம் இறந்தது தழீஇயதும், எதிரது தழீஇயதும் என இருவகைத்து இடை:7), உயர்வுச் சிறப்பும் இழிவுச் சிறப்பும் எனச் சிறப்பு இருவகைத்து இடை:7) எனக் கல்லாடனார் வகைப்பாடுகளைக் கூறிக் தொகையினைக் கூறிச் சௌல்லுவர். இவையேயன்றி இன்னும் பல உள.

பிறிதின் கிழமை இது போலப் பகுதிப்படாது என்பர் கல்லாடனார். இளம்பூரணரும் இங்ஙனமே கூறுவர். ஆயின், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பழையவரைகாரர் ஆகியோர் மூன்று வகைப்படும் என்பர். அவை, பொருளின் கிழமை, நிலத்தின் கிழமை, காலத்தின் கிழமை என்பதும். இவ்வாறு உரையாசிரியர்கள் தொகையினையும் அதன் வகைப்பாட்டினையும் கூறிச் சொல்லுவர். இதுகாறும் கூறியவை யாவும் நூலாசிரியர் கூறாது, உரையாசிரியர்கள் கூறியவை என்று அறிதல் வேண்டும்.

வேறுபாடு கூறல்

அ. எழுத்து, சொல்: தன்னை உணர்த்தி நின்றவழி எழுத்து எனப்படும்; தான் இடை நின்று பொருள் உணர்த்திய வழிச் சொல் எனப்படும் (கிளாவி:1).

ஆ. பொருவு, உவமம்: பொருவு என்பது ஒன்றை ஒன்றனோடு ஒக்கும் என்பதன்றி அதனின் இது நன்று என மிகுத்துக் கூறுவது. உவமம் என்பது ஒப்பு உணர்த்தல் என உணர்க (கிளாவி:16).

இ. எழுவாய் வேற்றுமை, விளி வேற்றுமை: எழுவாய் வேற்றுமை, ஈறு திரியாது உருபேற்கும். விளி வேற்றுமை, ஈறு திரிந்தும், ஈறு திரியாதும் உருபேற்கும். ஈறு திரியாதவழி ஒருவழிப்படர்க்கையாகியும், முன்னிலையாகியும் வரும் (வே:4). இவ் வேறுபாட்டினை இளம்பூரணரும் கூறியுள்ளார்.

ஈ. வியங்கொள வருதல், வினைநிலை உணர்த்தல்: இவை எழுவாய் வேற்றுமை ஏற்கும் பயனிலைகளுள் இடம்பெறுகின்றன. முன்னது பின்னதனுள் அடங்கும். எனினும் வேறுபாடு உண்டு. வியங்கொள வருதல் என்பது, தன்கண் தொழில் நிகழ்வதாக ஒருவனால் ஏவப்பட்டு நிற்கும் நிலை. வினைநிலை உணர்த்தல் என்பது, தன்கண் நிகழ்ந்ததோர் வினை (வே:5). எ.டு: ஆ செல்க; ஆ கிடந்தது எனவரும்.

உ. எச்சம், எதிர்மறை: இவ்விரண்டும் ‘உம்’ எனும் இடைச்சொல் வகைப்பாடுகளுள் இடம்பெறுவன. எச்சம் என்பது பிறிதோர் பொருளினைத் தழுவி வருவது. அஃது, இறந்தது தழிஇயது எதிரது தழிஇயது என இருவகைப்படும். எ.டு: யான் கருவுர்க்குச் செல்வேன் என்றார்க்கு யானும் அவ்வுர்க்குப் போதுவல் என்பதும், அவ்வாறு கூறினார்க்கு யானும் உரையூர்க்குப் போதுவன் என்பதும் ஆகும். எதிர்மறை என்பது, அப்பொருட்டானும் ஒரு கூற்றைத் தழுவி வருவது (இடை:7). எ.டு: கொற்றன் வருதற்கும் உரியன், ‘அஃறினை விரவுப்பெய ரியல்புமா ருளவே’ (தொகை:13) எனவரும்.

- ச. குருசாமி
கல்லாடனார் உரைநெறி, பக். 85-108

குத்திர எண்ணிக்கை - பிறவரை யாசிரியரும் கல்லாட்டும்

கல்லாடம் (1)	இளம்பூரணம், (2)	கேளாவகோரயம் (3)	நங்சினார்க்கிளியம் (4)
கிளாவியாக்கம்			
54 ஒன்றுவிளை மருங்கி ஜோன்றித் தோஞ்றும்	54 ஒன்றுவிளை மருங்கி பெண்ணிற்க் தோஞ்றும்	54 (Follows Ilam puranar)	
	விளைவேறு படாஅப் பலபொரு கொருகொல்		
	நினைவுங் காலைக் கிளந்தாங்கி யலும்		
55 விளை வேறுபடாஅப் பலபொரு 55 கொருகொல்			
நினைபுங் காலைக் கிளந்தாங் கியலும் வேற்றுகைமயியல்	வேற்றுகைமயியல் 72 இரண்டாகுவேதே	வேற்றுகைமயியல் இரண்டாகுவேதே	வேற்றுகைமயியல் 72 (Follows Cenavaraiyiar)
72 இரண்டாகுவேதே ஐப்பளாட.....	
....
	அதுவே		அதுவே.

காப்பி ஜோப்பின்.....	72	காப்பின் ஓப்பின்.....	73	(Follows Cenavaraiyar)
73 முன்றாகுவதே.....	73	முன்றாகுவதே..	74	(Follows Cenavaraiyar)
....	
..... முதற்றுவே.	 முதற்றுவே.		
அதனி ஸியறல் அதற்றகு கிளாவி	74	அதனி ஸியறல்	75	(Follows Cenavaraiyar)
....	75	நாள்காகுவதே.	76	(Follows Cenavaraiyar)
..... எள்மனார்		
..... அதுவே.	 அதுவே.		
74 நாள்காகுவதே	74	76 அந்த விளையுடைமையின்...	77	(Follows Cenavaraiyar)
....	75	77 ஐந்தாகுவதே.	78	(Follows Cenavaraiyar)
..... எள்மனார்		
75 ஐந்தாகுவதே	75	78 வள்ளனம் வடிடேப...	79	(Follows Cenavaraiyar)
....	76	79 ஆறாகுவதே.	80	(Follows Cenavaraiyar)
..... எள்மனார்		
..... அதுவே	 அதுவே		
76 ஆறாகுவதே	76	80 இயற்கையி னுடை_மையின்	81	(Follows Cenavaraiyar)
....	77	81 எழாகுவதே	82	(Follows Cenavaraiyar)
..... புலவர்		
..... எழாகுவதே	 அதுவே		
77 எழாகுவதே	77			
....	78			
..... எள்மனார்				

		 அதுவே	
78	வேற்றுகைப் பொருளை விரிக்குங் காலை நன்று நின்றியலும் பிரிந்தே.	82 83 84	கண்கால் பறம்... வேற்றுகைப் பொருளை விரிக்கும் காலை உரிமீவென்ப	(Follows Cenavaraiyar)
79	பல்வளராகப் பொருள் புணர்ந் 79 திடைக்கும் எல்லாச் செல்லுவ முரிய வென்ப,			
111	வேற்றுகை மயங்கயில் அனைவதாம் தத்தம் பொருள் வயின் தம்மொடு.....	111	வேற்றுகை மயங்கயில் 115 (ஓயே சூத்திரம்)	116 (Follows Ilam puranar)
112	வேற்றுகை மருங்கிற் போற்றல் 112 வேண்டும்	 காலை	117
127	அவற்றுள் அண்ணோன் னிறுதி ஆ ஆகும்மே.		127(அவற்றுள்) எண்ணும் தனிக்சொல் இல்லை	130

சொல்லகராதி

அ			
அ	9, 18	அதற்கு	74
அஃநினை	1, 24, 43, 49, 51, 57, 105, 147, 148, 157, 164, 168, 198, 217	அதற்குப் படுபொருளின்	74
அஃநினைக்கிளவி	43	அதன்	47, 72, 73, 74, 75, 77
அஃநினைக்கு	157, 198	அதனால்	106
அஃநினைப் பிரிப்பின்	24	அதனின்	73
அஃநினைப் பெயர்	164	அதனை	106
அஃநினை மருங்கின்	49, 57, 105	அதனொடு	73
அஃநினையவ்வே	3, 214	அதனோரற்று	131, 137
அஃநினையியற்பெயர்	168	அது	47, 65, 72, 73, 75, 77, 78, 79, 90, 164, 210
அஃநினைவிரவுப் பெயர்	147	அதுச்சொல்வேற்றுமை	210
அகம்	77	அந்தம்	4
அகரம்	128	அந்நாலைந்து	205
அச்சக்கிளவிக்கு	96	அந்நார்சொல்	28
அச்சம்	75, 250	அந்நான்கு	125, 173, 174, 175, 200
அசைச்சொல்	150	அப்பண்பின	111, 216
அசைநிலைக்கிளவி	246	அப்பண்பு	238
அஞ்சலின்	72	அப்பதினெந்து	159, 160, 164
அடிமை	57	அப்பால்	9, 68, 117, 165, 210, 212, 216, 250, 251
அடுக்கிய	98	அப்பாலான	68
அடுக்குன	229	அப்பொருள்	25, 26, 35, 36, 74, 95
அடுத்த	160, 161	அம்	199
அடை	26	அம்ம	150
அண்மைச்சொல்	124	அம்முக்காலம்	197
அண்மைச்சொல்லிற்கு	128	அம்முக்கிளவி	227
அத்தினை மருங்கின்	215	அம்முதல்	72
அத்தினையவ்வே	163, 167	அம்முப்பாற்சொல்	2
		அம்முறை	140, 150, 218

அம்முவிடத்து	28	அவற்றோர்னன்	160, 165
அம்முவிரண்டு	214	அவன்	159
அம்முவீற்று	208	அவை	151, 160, 164
அம்முவருவின	157, 198	அவைதாம்	65, 109, 111, 117, 199,
அம்முன்று	248		246, 247
அயல்	77, 141, 142	அள்	202
அர்	135, 203	அளபு	149
அரசு	57	அளபெடை	122, 132, 138, 146
அல்	71	அளபெடைப்பெயர்	132, 136, 146
அல்ல	18, 27, 114, 171, 216	அளவின்	72
அல்லது	35, 44, 184	அளவு	75, 113
அல்லா	35, 80, 101	அறிகிளவி	110
அல	1	அறிசொற்கு	12
அலங்கடை	62, 71, 194	அறிதல்	192, 234
அவ்	68	அறிதற்கு	116
அவ்வகை	224	அறிந்த	32, 33
அவ்வயின்	223	அறிந்திசினோர்	155
அவ்வழி	159	அறிபொருள்வயின்	23
அவ்வறுகிளவி	254	அறிய	10
அவ்வறுபொருட்கு	230	அறியா	31
அவ்விடன்	234	அறியாப்பொருள்வயின்	31
அவ்வியல்	69, 201	அறியும்	106
அவ்வியற்பெயர்	166	அறிவந்த	159, 164, 167
அவ்விரண்டன்	89	அறுத்தலின்	72
அவ்விருமுதவின்	72	அன்	127, 160, 222
அவ்வே	116	அன்மைக்கிளவி	25
அவ்வொடும்	104	அன்மையின்	210
அவன்	247	அன்றியனைத்தும்	67, 134, 162
அவர்	1, 159	அன்று	216
அவன்	159	அன்ன	34, 57, 58, 72, 73, 75, 76,
அவற்று	140, 156, 225		77, 106, 107, 161, 170, 211, 217, 225
அவற்று வழிமருங்கின்	156	அன்னபிறவும்	57, 72, 73, 75, 77,
அவற்றுள்	29, 32, 66, 118, 127, 157, 172, 186, 201, 206, 219, 222, 226, 234		97, 151, 163, 167, 210
அவற்றோடு	57, 113, 171, 209, 231	அன்னவை	171, 247
		அனை	73, 110

ஆ	ஆயிடன்	192
ஆ 9, 217, 192, 208, 212	ஆயியல்	86
ஆஅறு மூன்றும்	ஆயிரண்டு	155, 176
ஆக்கக்கிளாவி	ஆயிரு 1, 3, 29, 31, 52, 157, 198, 243	
ஆக்கம் 21, 75, 106, 184, 248, 251	ஆயிருகாலம்	243
ஆக்கமொடு 20, 88	ஆயிருகிளாவி	29, 31
ஆக்கலின் 72	ஆயிருதிணைக்கும்	157, 198
ஆக 79, 108	ஆயிருதிணையின்	1
ஆகி 218, 246	ஆயிருபாற்சொல்	3
ஆகிய 27, 40, 51, 68, 160, 164, 165	ஆயின்	136, 142
ஆகுபெயர்க்கிளாவி 110	ஆயினும்	35, 37, 57, 74, 102, 150, 233
ஆகும் 8, 16, 70, 94, 95, 118, 122, 124, 127, 128, 129, 142, 143, 153, 192, 208, 213, 222	ஆயீர்	29, 58, 222
ஆகும்மே 127, 130, 143, 172, 183	ஆயீரிடத்தொடு	222
ஆகுவதே 72, 73, 74, 75, 76, 77	ஆயீரந்தொடு	58
ஆஅங்கு 171	ஆயெட்டு	108
ஆடியற்பெயர் 162	ஆயென்கிளாவி	218
ஆஞே 160	ஆர் 68, 88, 135, 192, 203	
ஆடுஉவறிசொல் 2, 5	ஆவயின்	58, 159, 164
ஆண்மை 4, 12, 57, 160, 173, 174, 175, 176, 178	ஆவோடு	123
ஆண்மைச்சினைப்பெயர் 174	ஆள் 143, 202	
ஆண்மைசுடியசினை முதற்பெயர் 175	ஆற்கு 95	
ஆண்மைமுறைப்பெயர் 176	ஆறங்பால 76	
ஆண்மையுடுத் தமகளென்கிளாவி 160	ஆறன்மருங்கின் 94	
ஆண்மையியற்பெறர் 173	ஆறு 76, 79, 106	
ஆதல் 32, 73	ஆன் 69, 93, 104, 129, 130, 160, 202, 239	
ஆதலின் 74	இ 117, 118, 219	
ஆதலும் 32	இகரம் 160	
ஆம் 199	இகாவிறுதி 160	
ஆய் 118, 130, 143, 209, 219	இகரவிறுபெயர் 122	
ஆயென்கிளாவி 209	இசை 254	
	இசைக்கும் 4, 10, 79, 149	
	இசைக்குமன 1	

இசைத்தல்	59, 60	இர்	220
இசைநிறைக்கிளாவி	246	இரட்டின்	48
இசையா	48, 58	இரட்டைக்கிளாவி	48
இடத்த	29, 30	இரண்டன் மருங்கின்	89
இடத்து	225	இரண்டின்	141
இடத்தொடு	221	இரண்டு	30, 72, 89, 91, 96, 140, 172, 176
இடம்	77		
இடை	77, 99, 245	இரண்டொடு	108
இடைச் சொற்கிளாவி	156	இருதிணை	10, 157, 158, 169, 218
இடைநிலை	233	இருதிணைச் சொற்கு	169, 218
இதனது	76, 106	இருதிணைமருங்கின்	10
இதனின்	75	இருபாற்கிளாவிக்கு	215
இது	75, 76, 106, 164, 239	இருபாற்கு	188
இதுசெயல் வேண்டு மென்னுங் கிளாவி	239	இருபாற்று	154
இப்பாற்கு	179	இருபெயரொட்டு	110
இயல்நிலைரைஇடை	246	இருமூன்று	252
இயல்பின	162, 225	இருவகைய	55
இயல்பு	59, 140, 25	இருவயின்	97, 239
இயல்மருங்கின்	86, 109, 228	இருவீற்று	24
இயல்	132, 138, 144, 146, 161	இல்	35, 105
இயலான்	114	இல்ல	165
இயலும்	26, 28, 55, 57, 62, 78, 140, 245	இல்லா	18
இயற்கை	124, 129, 142, 191, 236, 241	இல்லை	184
இயற்கைப்பொருளை	19	இல்வழி	238
இயற்கைய	70, 115, 122	இல	4, 17, 42, 91, 93, 96, 97, 107, 134, 169, 185, 211, 216, 217, 245
இயற்கையின்	40, 76	இலக்கணமருங்கின்	27
இயற்பெயர்	38, 41, 171, 172, 173, 193	இல்ப	4, 116
இயற்பெயர்க்கிளாவி	38, 41, 193	இவ்வைந்து	253
இயற்பெயர் நிலை	173	இவண்	59
இயற்று	34	இவர்	159, 162
இயறல்	73	இவள்	159
இயன்றது	110	இவன்	159
இயைந்த	73	இவை	190
இயையும்	228	இழவின்	72
		இழுத்தல்	75

இழையின்	72	ஈற்றுப்பெயர் முன்னர்	92
இளமை	57, 75	ஈற்றுமிசையுகரம்	234
இற்று	19, 75, 106	ஈறு	70, 126, 247
இறந்தகாலத்து	237		
இறந்தன	149		
இறப்பின்	197, 241	உ	117
இறப்பு	243	உகரம்	120
இறுதி	8, 9, 99, 104, 117, 123, 125, 127, 129, 130, 141, 143, 147, 148,	உடம்படுதலின்	74
	151, 212, 213	உடம்பு	58
இறுதிப்பெயர்	141	உடன்மொழிப்பொருள்	185
இறுதியான	101	உடைத்து	80, 216, 235, 241
இறைச்சிப்பொருள்வயின்	193	உடைப்பெயர்	162
இன்	65, 73, 74	உடைமை	75, 76
இன்மை	75, 151, 218	உடைமையின்	74, 76
இன்மைசெப்பல்	218	உடைய	148, 166, 168, 197, 216
இன்மையின்	210	உண்மையின்	210
இன்றி	22	உணர்த்துதற்கு	241
இன்று	12, 15, 22, 58, 136, 162, 216	உணர்தல்	190
இன்ன	190	உணர்ந்தனர்	114
இன்னதற்கிடுபயன்	108	உணர்ந்திசினோர்	113
இனசுட்டில்லாப்பண்புகொள் பெயர்க்கொடை	18	உணரும்	57
இனத்தின்	53	உணருமோர்	92
இனம்	18, 53, 61	உதந	246
இனைத்து	33, 165	உது	164
		உம்	4, 7, 10, 11, 13, 14, 15, 16, 17, 22,
			24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 34,
			35, 37, 38, 40, 41, 47, 49, 50, 51, 53,
			57, 58, 60, 61, 62, 68, 69, 72, 73, 74,
			75, 76, 77, 79, 80, 81, 82, 85, 88, 89,
ஈ			91, 94, 95, 96, 97, 99, 100, 101, 105, 106,
ஈங்கு	73		107, 110, 111, 113, 119, 123, 131, 134, 135,
ஈள்	220		136, 137, 140, 143, 145, 148, 149, 151,
ஈவராடு	135		152, 153, 154, 156-171, 177-180, 188,
ஈற்ற	65		192, 197, 198, 199, 200, 201, 202, 203,
ஈற்றசை	253		205, 207, 208, 209, 210, 211, 214-234,
ஈற்றின்	10		236, 237, 239, 240, 241, 242, 243,
ஈற்று	92, 141, 234		244, 245, 246, 247, 254,

உம்மை	33, 251	உவன்	159
உம்மைச்சொல்	251	உழழு	77
உயர்சொற்களவி	27	உள்	77
உயர்தினை	1, 193	உள்பொருள்	49
உயர்தினைக்கு	157, 198	உள்ள	165
உயர்தினைத்தொகைவயின்	90	உள்ளஞறுத்த	184
உயர்தினைப்பெயர்	159	உள்	68, 113, 123, 149, 192, 206
உயர்தினைமருங்கின்	4, 49, 57, 121, 163, 184, 211	உளவென்கிளவி	216
உயர்தினைமேன	58	உற்ற	23
உயர்தினையவ்வே	2, 205	உற்துணைப்பொருள்	16
உயர்தினையொருமை	170	உறுப்பின்	53, 76
உயர்பின்	87	உறுப்பின்கிளவி	53
உயிர்	58, 121, 148	உறைநிலைத்தான	94
உரிச்சொல்	156	உள	
உரிச்சொற்களவி	156	ஊர்தியின்	72
உரித்து	24, 25, 32, 39, 61, 170, 181, 182, 186, 187, 188, 207, 232	ஊர்ந்த	8, 200
உரித்தும்	95	ஊர்ந்து	23
உரிமை	80, 157, 169, 198, 240	ஏ	
உரிமைய	218	எச்சம்	151
உரிமையின்	169	எச்சமொடு	96, 251
உரிய	28, 60, 68, 158, 221, 247,	எச்சொல்	233
உரியவும்	123	எஞ்சிய	233
உரியவை	158	எட்டு	60, 251
உரு	24	எடுத்த	57
உருபின்	97, 102, 106	எண்	251, 253, 254
உருபு	70, 90, 97, 98, 99, 100, 101, 102 106, 107, 246	எண்ணியல் மருங்கின்	206
உரைக்கும்	110	எண்ணியற் பெயர்	162
உரைத்தல்	67	எண்ணின்	40, 72
உலகம்	58	எண்ணுக் குறிப்பெயர்	162
உவ்	119	எண்ணுங்காலும்	43
உவத்தலின்	72	எண்ணுத் தினை விரவுப் பெயர்	47
உவர்	159	எண்ணுப் பெயர்	41
உவள்	159	எண்ணுமுறை	40

எண்ணுவழி	39	என்ற	72, 75, 76, 108, 197,
எதிர் கிளவி	95	என்று	43, 52, 67, 74, 75, 155,
எதிர் மறுத்து	103, 232, 240		173, 174, 175, 176, 179, 246,
எதிர்மறை	251, 252		248, 249, 250, 251
எதிர் வரின்	14	எ	1-7, 9-12, 14-18, 21, 22, 24, 32,
எதிர்வின்	197		34, 37, 39, 42, 43, 47, 51, 53, 57,
எதிரவு	243		58, 59, 61, 62, 63, 64, 66, 67, 68,
எப்பொருள்	31, 74		71, 72, 73, 74, 75, 76, 77, 78, 80,
எம்முறைச் சொல்லும்	236		82, 83, 85, 86, 87, 90, 91, 92, 93,
எய்திடன்	235		96, 97, 98, 103, 104, 106, 107, 108,
எல்லாச் சொல்லும்	152		110, 111, 113, 114, 116, 117, 119, 120,
எல்லாப் பெயரும்	148, 149, 169,		124, 125, 127, 130, 131, 132, 133,
	177, 178, 179, 180		134, 136, 137, 138, 139, 141, 143,
எல்லாம்	46, 53, 54, 97, 171,		146, 148, 149, 150, 151, 152, 154,
	183, 198, 247		155, 157, 159
எல்லாரும்	161	என்ன	72, 163, 167
எல்லாவுருபும்	99	என்னகிளவியும்	210, 225
எல்லீரும்	161	என்னும்	28, 31, 65, 75, 108, 117, 125,
எவ்வயின்	69		159, 160, 161, 162, 164, 165, 179,
எவ்வழி	7		183, 188, 199, 200, 212, 216, 223,
எவன்	27		230, 234, 239
எவனென் வினா	215	என	4, 9, 19, 24, 25, 26, 32, 33,
எழுத்து	62		63, 72, 73, 74, 75, 76, 77, 104,
எழுந்த	106		105, 159, 164, 165, 171, 172, 185,
எழுவாய் வேற்றுமை	66		195, 200, 203, 212, 219, 220, 254
என்	80, 83, 84, 90, 123, 127, 129,	எனப்பட்ட	149
	130, 134, 143, 151, 160,	எனப்படுப	115, 155, 245
	161, 200, 254	எனப்படுபவை	157
என்ப	22, 28, 69, 70, 79, 84, 100,	எனப்படுவது	195
	108, 115, 122, 125, 154, 155, 156,	எனல்	190
	173, 174, 175, 176, 204, 215, 228,	எனாஅ	77
	247, 248, 249, 252	எனின்	35
என்பது		எனும்	76
என் மனார்	1, 38, 72, 73, 74, 75, 76,		
	77, 81, 88, 121, 136, 145, 153, 161,	ஏ	162, 163, 164, 166, 167, 168,
	201, 220, 227, 234, 237		169, 171, 171, 172, 173, 174, 175,

ஏ

176, 177, 178, 179, 180, 181, 182, 183, 185, 186, 187, 188, 190, 192, 194, 197, 198, 199, 200, 202, 203, 205, 206, 207, 208, 210, 211, 212, 214, 215, 217, 222, 225, 229, 230, 231, 234, 235, 238, 239, 240, 242, 243, 245, 246, 248, 249, 250, 251, 252, 253, 254	ஓ	ஒக்கும் 81, 215 ஒட்டும் 71 ஒடு 65, 73 ஒடுச்சொல் 87 ஒத்த 106 ஒப்ப 219 ஒப்பலொப்புரை 73 ஒப்பில்போலி 73 ஒப்பில்வழியான் 246 ஒப்பின் 72, 165 ஒப்பினான் 210 ஒப்பு 73 ஒப்புரை 73 ஒப்பொடு 160 ஒப்பொடுவருங்கிளாவியோடு 216 ஒருங்கு 38 ஒருசொல் 98 ஒருத்திக்கு 177 ஒருபெயர்ப்பொதுச்சொல் 49 ஒருபொருள் 42 ஒருமை 44, 163, 167, 168, 173, 174, 175, 180, 205, 211, 214, 217 ஒருமைக்கு 44, 182 ஒருமைச்சினைப்பெயர் 174 ஒருமை சுட்டிய சினை முதற்பெயர் 175 ஒருமையியற்பெயர் 173 ஒருமை யெண்ணின் பொதுப்பிரிபாற்சொல் 44 ஒருவர் 23, 179, 188, 202, 219, 219 ஒருவர்க்கு 23 ஒருவரை 23 ஒருவழி 76 ஒருவற்கு 178, 180
ஓ 65, 72, 81, 84, 93, 101, 104, 105, 117, 118, 219	ஓ	
ஓகாரம் 160 ஓந்தன் 88 ஓந்து 75, 88, 96 ஓந்தும் 96 ஓம்பால் 10, 158, 221 ஓம்பாற்கிளாவிக்கும் 158 ஓம்பாற்கும் 221 ஓயக்கிளாவி 23 ஓயம் 23, 32, 251	ஓ	

ஒருவன்		கடுமை	75
ஒருவினை	46, 73, 87	கடை	77
ஒருவினைக்கிளாவி	73	கண்	62, 65, 77, 80, 81, 84, 101
ஒருவினையோடுச் சொல்	87	கண்ணிய	225, 254
ஒழிய	49	கண்ணென் வேற்றுமை	
ஒழியிசை	248, 252	நிலத்தினான்	210
ஒழியிசைக்கிளாவி	248	கருமம்	80
ஒழுகும்	17	கருவி	73, 76, 1085, 230
ஒற்று	5, 6, 7	கருவியின்	76
ஒன்பதும்	165, 224	கலத்தின்	76
ஒன்றற்கு	177, 178, 180, 219	கழிவு	248
ஒன்றற்றி சொல்	3	கள்ளொடு	166
ஒன்றன்படர்க்கை	213	கற்பின்	72
ஒன்றனைக்கூறும்		கன்றல்	82
பன்மைக்கிளாவி	27	கன்றவின்	72
ஒன்றாகும்	37	காதல்	57, 72, 74
ஒன்றி	54	காதவின்	72, 74
ஒன்றிடன்	42	காப்பின்	72
ஒன்றிய	177, 178, 180	காரணைக்கிளாவி	40
ஒன்று	71, 179	காரணம்	21, 22
ஒன்றும்	82	காரணமுதற்று	21
ஒன்றுவினை மருங்கின்	54	கால்	77, 225
இ		காலக்கிளாவி	204, 211, 217
இ	117, 119, 192, 208	காலக்கிளாவியோடு	204
இகாரம்	252	காலத்தின்	77, 106
இப்பின்	72	காலம்	38, 58, 71, 108, 148, 196,
இம்படைக்கிளாவிக்கு	93	210, 211, 225, 230, 249	
இம்பல்	13	காலமொடு	195, 198
இரண்ண	160, 169, 179, 193	கீழமைத்து	76
இரணைய	88	கிழமையின்	76
இராங்கு	237	கிளாக்குங்காலை	241
க		கிளாக்கும்	165, 193
க	200	கிளாத்தல்	19, 39, 49, 237, 242
கடப்பாடு	62	கிளாத்தல் வேண்டும்	236
		கிளாந்த	114, 147
		கிளாந்தவற்று	114

கிளந்தாங்கு	55, 57	கூறிய	70, 76, 88
கிளந்து	171	கூறிற்று	102
கிளப்ப	116	கூறின்	36
கிளப்பின்	42	கூறும்	27, 62, 110, 130
கிளவார்	38, 41, 46	கெட	90
கிளவி 32, 56, 57, 58, 62, 73, 77, 80, 81, 110, 160, 185, 199, 217, 254		கெடும்	234
கிளவிக்கு	83	கொடையின்	28
கிளவியான	15	கொடையெதிர்கிளவி	95
கிளவியொடு	110, 160	கொண்டு	106
கீழ்	77	கொள்	18
கு 65, 74, 95, 104, 105		கொள்பெயர்	18, 110
குகரம்	90	கொள்வதன்கண்	64
குடிப்பெயர்	162	கொள்வழி	113, 166
குடிமை	57	கொள்ளா	121, 126, 223
குழவி	57	கொள்ளாது	195
குழு	76	கொள்ளும் 74, 106, 115, 197, 209	
குழுவின்பெயர்	162	கொளா	67
குற்றியலுகரம்	120	கொளல்	114, 151, 171
குறித்த 42, 162, 238		கோடல்	73
குறித்தன	152	கோள்	134
குறித்தோன்	56		
குறிப்பின் 77, 154, 198, 233, 246		ச	
குறிப்பின	85	சார்	77
குறிப்பு	211, 254	சார்தலின்	72
குறிப்பொடு 197, 210, 211, 216, 217, 237		சார்பின்	53
குறைத்தலின்	72	சார்பு	80
குன்றியலுகரத்து	8	சிதைப்பின்	72
குன்றும்	109	சில	165
குன்றுவ	109	சிவணல்	111
கூடா	11	சிவணாது	150
கூடி	162	சிவணி	57, 221
கூடிவருவழக்கிண்டியற் பெயர்	162	சிவணும் 104, 119, 135, 166, 233	
கூற்றம்	56	சிறத்தல்	75
கூறல் 20, 23, 35, 36, 110		சிறப்ப	241, 243
		சிறப்பின்	41, 74

சிறப்பினோ		செய்கென்கிளாவி	201
சிறப்பு	41, 57, 74, 251, 252	செய்த	218, 230
சிறப்பொடு	252	செய்ததுபோல	242
சிறுமை	75	செய்திய	218
சின்மை	75	செய்து	214
சினை	16, 26, 38, 85	செய்தென	224
சினைக்கிளாவிக்கு	83	செய்தெனைச் சத்திறந்தகாலம்	235
சினைக்கு	83	செய்பு	224
சினைநிலைக்கிளாவி	62	செய்ம்மன	218
சினைநிலைக்கிளாவிக்கு	81	செய்பிடத்தின்	77
சினைநிலைப்பெயர்	162	செய்யிய	224
சினைப் பெயர்	171, 172, 174	செய்யியர்	224
சினைப்பெயல்நிலை	174	செய்யும்	218, 230, 231, 234
சினைமுதற் பெயர்	171, 172, 174	செய்யுமென்கிளாவி	231
சினைமுன்	84	சய்யுமென்னும்	
சினையறிகிளாவி	110	பெயரெஞ்சுகிளாவிக்கு	234
சினையில்	110	செய்யுளாறு	18
சினையொடு	227	செய்யுளுள்ள	39, 51, 104, 192, 193, 208
சினைவினை	227	செய்யு	224
சுட்டல்	25, 67, 111	செய்வது	108, 238
சுட்டா	193	செய	224
சுட்டி	36, 238	செய்ப்புபொருள்	108
சுட்டிய	4, 62, 117, 175, 177, 178, 179, 180	செய்ப்புபொருளை	242
சுட்டு	1, 18, 40, 160	செயல்	246
சுட்டுங்காலை	24	செயற்கு	224
சுட்டுப்பெயர்	37, 40	செயற்கைப்பொருளை	20
சுட்டுப்பெயர்க்கிளாவி	38	செயற்கைய	122
சுட்டுமுதலாகிய காரணக்கிளாவி	40	செயற்கையின்	76
சுட்டுமுதலாகிய வன்னுமானும்	160	செயற்படற்கு	106
சுட்டுமுதற் பெயர்	134, 139, 145	செயின்	224
சுவை	75	செல் மருங்கின்	102
செப்பல்	61	செல் மருங்கு	98
செப்பின்	16	செலவின்	28, 72
செப்பு	13, 14, 15	செலவு	82
செய்குந	246	செவ்விது	69
		செறவின்	72

செற்சொல்	57	தன்மைதிரிபெயர்	57
செறிய	31, 40	தன்வினையுரைக்குந்	
சேய்மையின்	149	தன்மைச்சொல்	200
சேர்த்தி	190	தன்னின்	76
சொல்	1, 58, 87, 230	தன்னுள்ளருத்தபன்மைக்கு	184
சொல்லாறு	27	தாம்	10, 63, 93, 121, 171, 181, 228
சொல்லிய	171	தாமென்கிளாவி	181
சொல்லின்	153	தான்	21, 23, 120, 171
சொல்லொடு	2	தானென்கிளாவி	182
சொல்லோரணைய	220	திங்கள்	58
சொன்முறை	229	திணை	45
சொன்முறையான	107	திணைநிலைப் பெயர்	162
சொன்மை	153	திணையின்	1
ஞாயிறு	53	திணையோடு	194
—	8, 200, 213	திணைவிரவு	45
த			
த	8, 151, 200, 213	திரிதல்	247
தகுகிளாவி	73	திரிந்த	4, 12
தகுதி	17	திரிந்து	72
தன்மை	75	திரிபவை	206
தத்தம்	103, 111, 169, 172, 233, 246	திரிபிடன்	97
தம்மபிரன	11	திரிபு	169
தம்மீறு	247	திரிபெயர்	140
தம்மொடு	111	திரியா	86, 103
தம்பினைக்கு	62	திரியாது	70, 201
தமக்கு	4, 245	தில்லை	249
தரவின்	28	தில்லைச்சொல்	249
தருசொல்	29	தீமை	75
தலை	77	தீர்தல்	75
தலைமை	49	தீர்தற்கு	32
தழீஇயின	17	தீர்ந்துமொழிக்கிளாவி	106
தன்பாலான்	239	துணையின்	564
தன்மை	25, 28, 29, 151, 189, 222, 223	தெய்வம்	4
தன்மைச்சொல்	43	தெரித்து	56
		தெரிதல்	153
		தெரிந்த	32
		தெரிந்துமொழிச் செய்தியின்	76

தெரிந்தெல	53, 168, 251	தோன்றின்	38, 148, 171, 227
தெரிந்தெலக்கிளாவி	252	தோன்றினும்	114
தெரிப	92	தோன்றுநிலை	66
தெரிபு	49, 154, 185	தோன்றும்	7, 11, 31, 40, 53, 54, 72,
தெரியுங்காலை	157, 188		76, 77, 115, 143, 156, 195, 210, 219,
தெரியுமோர்க்கு	97		236, 238, 241, 243
தெள்ளிது	84	ங	
தெளிநிலை	148	ந	151
தெளிய	115	நட்பின்	74
தெளியுமோர்	150	நடைபெற்று	26, 245
தெளிவு	241	நடைய	98
தேவகை	77	நம்	160
தேற்றம்	253	நம் ஊர்ந்துவரு உமிகாகோரம்	160
தேற	53	நன்மை	75
தொக	95	நாம்	159
தொகாஅ	101	நாற்றம்	75
தொகுத்தவின்	72	நான்கன்	106
தொகை	68	நான்கு	74, 117, 172, 173, 174, 175, 202, 250
தொகை இ	57, 110, 160	நிகழ்வின்	197, 241
தொகைவபின்	78	நிகழுங்காலத்து	236, 237
தொடர்ந்து	98	நிகழுங்காலத்துச் செய்யு	
தொழில்	42, 108	மென்னுங் கிளாவியோடு	223
தொழில் நிலை	71	நிகழுங்காலத்து மெய்ந்	
தொழில் வயினான	191	நிலைப்பொதுச்சொல்	236
தொழிலின்	50, 130	நிகழுஞ் நின்றபால்வரை	
தொழிற்பட	242	கிளிவியின்	170
தொழிற்பெயர்	136	நில்லாது	44
தொன்னெறி	97, 106	நிலத்தின்	77
தோள்	62	நிலத்து	193
தோற்றம்	10	நிலப்பெயர்	162
தோன்ற	88	நிலவுதல்	99
தோன்றல்	106, 154, 170	நிலன்	108, 230
தோன்றலாறு	106, 157, 197, 198, 221	நிலை	66, 173, 174, 176, 177, 178, 180, 246
தோன்றலான	193	நிலைத்து	183, 254
தோன்றா	71		
தோன்றி	69, 198		

நிலைபெற	28	படர்க்கை	28
நிலையல்	69, 154, 247	பண்டு	86
நிலையிடை	246	பண்பின்	106, 143
நிலையின	76	பண்பினாகிய சினைமுதற்கிளாவி	216
நிலையும்	97, 239	பண்பினான்	210
நிறுத்தலின்	72	பண்பு	18, 67, 254
நிறை	113	பண்புகொள்கிளாவி	216
நின்ற	141, 171, 218	பண்புகொள்பெயர்	131, 137, 162, 165
நின்றாங்கு	59	பத்து	216
நின்று	78	பதினேரமுத்து	10
நினைய	143	பயமிலி	250
நினையுங்காலை	55, 169, 195	பயன்	108
நீ	171, 185, 186	பயனாக	108
நீட்டம்	141, 150	பல்ல	165
நீயிர்	171, 185	பல்லாறு	79
நீயென்கிளாவி	186	பல்லோர்	162
நு	151	பல்லோர்குறித்த	
நுதலிய	183	சினைநிலைப்பெயர்	162
நும்மின்திரிபெயர்	140	பல்லோர்குறித்த	
நுவலுங்காலை	85, 111, 246	தினைநிலைப்பெயர்	162
நெந்திது	142	பல்லோர் குறித்த	
நெந்தி	100	முறைநிலைப்பெயர்	162
நெந்திப்பட	198	பல்லோர் படர்க்கை	204, 223
நெந்திப்பட	101	பல்லோர் மருங்கிற	
நெந்திப்படுபொருள்வயின்	100	படர்க்கைச் சொல்	203
நெந்திய	147	பல்லோர் மருங்கின்	220
நேர	7	பல்லோரறி சொல்லொடு	2
நோக்கல்	89	பல்வழி	183
நோக்கலின்	72	பல	165, 179
நோக்கு	89, 90	பலபொருளொருசொல்	52, 53, 55
ப		பலராநிசொல்	7
ப	203	பலவயினான்	51
பகரவிறுதி	7	பலவற்றுப் படக்கை	212
பகுதிக்கிளாவி	17	பலவற்று மருங்கின்	220
பகை	74	பலவறிசொல்	3, 9
		பலவறிசொற்கு	166

பழகிய	194	பிரிபவை	50
பழமை	75	பிரிவு	93, 218
பழிபின்	72	பிழையாது	97
பற்றுவிடுகிளாவி	106	பிற	1, 114
பற்றுவிடுதல்	75	பிறத்தல்	105
பன்முறை	229	பிறந்தவழிக்கூறல்	110
பன்மை 23, 49, 62, 75, 163, 167, 168, 173, 174, 175, 179, 205, 211, 214, 217		பிறவும் 57, 58, 62, 72, 73, 75, 76, 77	
பன்மைக்கிளாவி	27	பிறன்	239
பன்மைக்கு 181, 184, 187, 189		பிறன் பாலான்	239
பன்மைகட்டிய சிளைநிலைக்கிளாவி	62	பிறிதின்	76
பன்மைகட்டிய சிளைமுதற்பெயர்	175	பிறிது 35, 100, 111, 247	
பன்மைச் சிளைப்பெயர்	174	பிறிதுபொருள்	35
பன்மையியற்பெயர்	173	பின் 225, 240	
பன்மையுரைக்குந்தன்மைக்கொல்	199	புகழின் 72	
பால் 3, 4, 23, 58, 106, 159, 163, 164, 167, 169, 179, 185, 205, 211, 214, 217	206	புடை 77	
பால்வரைக்கிளாவி	106	புணர் 246	
பால்வரைதெய்வம்	58	புணர்ந்த 15, 88	
பாலநிமரபின்	208	புணர்ந்து 79	
பாலநிவந்த	205, 211, 214, 217	புணரா 37	
பாற்சொல் 3		புதுமை 75	
பான்மயக்குற்றவையக்கிளாவி	23	புலவர் 38, 76, 81, 88, 121, 145, 153, 161, 201, 220, 227, 234, 237	
பிண்டப்பெயர்	86	புள்ளி 125, 126, 148	
பிரித்தலின்	77	புள்ளியிறுதி 125	
பிரிந்த	158	புறம் 77	
பிரிந்து 4, 48, 58, 78		பூதம் 58	
பிரிநிலை	252, 254	பெண்டு 160	
பிரிப்பின்	24	பெண்மை 4, 57, 160, 161, 173, 174, 175, 176, 177	
பிரிபாற்சொல்	43	பெண்மைச் சிளைப்பெயர் 174	
		பெண்மை சுட்டிய சினை முதற்பெயர் 175	
		பெண்மை முறைப்பெயர் 176	
		பெண்மையடுத்த விகர விறுதி 160	
		பெண்மையியற் பெயர் 173	
		பெயர் 67, 69, 125, 134, 155, 156,	

159, 160, 163, 164, 165, 169, 178, 179, 180	10	
பெயர்க்கு	70	மக்கட்சட்டு
பெயர்க் கொடை	18	மக்கள்
பெயர்ச் சொற்கிளவி	106	மகவு
பெயர்நிலை	151, 165	மகுஞூ
பெயர் நிலைக்கிளவி	4, 12, 71, 161, 183, 188	மகுஞூ மருங்கின் மகுஞூ வறிசொல்
பெயர் நிலைக்கிளவிக்கு	41	மகள்
பெயர்ப்பயனிலை	67	மகன்
பெயர் வயினான	158	மயக்கு
பெயரிய	72, 73, 74, 74, 75, 76, 77	மயங்கல்
பெயரின்	11, 50, 68	மயங்காமை
பெயரெஞ்சக்கிளவி	232	மங்குதல்
பெயரொடு	115, 150	மயங்குமொழிக் கிளவி
பெயரேடு	254	மரபின்103, 108, 169, 170, 211, 217, 225
பெருமை	75	மரபின் 106, 107, 110, 172
பெறவின்	72	மரபு
பெறுஉம்	148	மரீஜிய
பொது	44	மருங்கின் 43, 76, 238, 246
பொருட்டு	74, 238, 239	மறுத்து
பொருண்மை	67, 153, 154	மன்
பொருண்மை சுட்டல்	67	மன்னாது
பொருண்மை நிலை	154	மன்னாப்பொருள்
பொருணிலை	103	மன்னைச் சொல்
பொருள்	37, 53, 85, 91, 102, 103, 106, 108, 111, 118, 152, 229, 230, 246	மாந்தர்
பொருள் நிலை	232	மாரைக் கிளவி
பொருள் வயின்	23, 31, 32, 91, 96, 99	7, 204
பொருள் வயினான்	106	மானம்
பொருள் வயினான	91, 96	மிக்கதன்
பொருள்	72, 237	மிகூஞம்
பொருளின்	97	மீன்
பொருளெளாடு	37	முடிபின
போற்றல் வேண்டும்	112	முடிய
		220
		51, 226
		முடியாது
		227
		முடியின்
		229
		201

முடியும்	204, 228, 229	முன்னுற	205
முதல்	26, 40, 83, 84, 85, 160, 164	முப்பு	57
முதல் முன்	84	முவீற்று	231
முதலினிகிளவி	110	முன்றன்	88
முதலாகி	151	முன்று	7, 9, 26, 73, 91, 196, 203,
முதலின்	76, 110	205, 212, 219, 220, 223, 226	
முதலும்	85	முன்றோடு	159, 164
முதலொடு	227	மெய்	97, 101
முதற்கண்	83, 231	மெய்ந்நிலை	197
முதற்கிளவிக்கு	16, 33	மெய்பெற	116, 238
முதற்று	21, 73	மெய்ப்பொருள்	117
முதனிலை	108, 226	மெய்யறிபனுவல்	92
முதனிலை முன்று	226	மெய்யொடு	234
முதுமை	75	மென்மை	75
முதுமையின்	76	மேல்	77
முன்னிலைக்காலம்	236	மேலைக்கிளவியொடு	211, 217
முப்பாற்கு	207	மொழி	56, 61, 247
முலை	62	மொழிதல்	110
முற்கிளந்தன்ன	139, 145	மொழிப	25, 63, 113, 196
முற்பட	38, 39, 41	மொழிமனார்	172
முற்று	251	மொழியின்	24, 103, 232
முறை	26, 106	ய	
முறைநிலைப்பெயர்	162	யா	164
முறைபெயர்	144, 176	யாஅர்	207
முறைப்பெயர்க்கிளவி	133, 144	யாதன்	102
முறைப்பெயர் நிலை	176	யாது	31, 32, 164
முறைப்பெயர் மருங்கின்	123	யாப்பு	74
முறைமைக்ட்டா மகனுமகனும்	160	யாம்	159
முறைமையின்	76	யா வர்	159
முறையின்	70, 190	யாவள்	159
முன்	84, 225, 247	யாவள்	159
முன்னத்தின்	57	யாவன்	159
முன்னது	229	யாவை	164
முன்னம்	190	யான்	134, 159
முன்னிலை	28, 29, 218, 222, 223	ஏ	
முன்னிலைக் கிளவி	219		

ர	125, 151	வழக்கின்	27
ரஃகான் ஓற்று	1	வழக்கினுள்	22
ல		வழக்கு	17, 50
		வழங்கிய	100
ல	125	வழங்கியன்மருங்கின்	109
வ		வழாஅல்	13
		வழி	225
வ	9, 212	வழித்து	87
வகரப்பெயர்	164	வழிப்பட்டன	50
வகை	77	வழிமருங்கு	100
வடிவு	75	வழிமருங்கின்	193
வண்ணக்கிணைச்சொல்	26	வழிய	38
வண்ணம்	75	வழீஇயயினும்	15
வயங்கியோர்	136	வழுக்கு	136
வரல்	148	வன்புற	240
வரவின்	28	வன்மை	57, 75, 210
வரின்	72, 83, 84, 151, 168	வன்மையின்	210
வருகாலை	93	வாராக்காலத்து	237
வருசொல்	29	வாராக்காலத்துவினைச்	
வருதல்	67, 84, 100, 136, 247	சொற்கிளாவி	241
வருதற்கு	123	வாராக்காலம்	235
வருந	246	வாழ்ச்சிக் கிழமைக்கு	94
வரும்	10, 83, 90, 133	வாழ்ச்சியின்	76
வருவழக்கின்	162	வியங்கொளவருதல்	67
வருவழி	231	வியங்கோட்கிளாவி	222
வருஞம்	9, 32, 73, 95, 104, 159, 160, 185, 198, 199, 200, 203, 211, 212, 216, 217, 219, 220, 237, 240	வியங்கோள்	45, 218
வரைந்த	231	விரவுதல்	43
வரைநிலை	15, 17	விரவுப் பெயர்	51
வரையார்	43, 45, 99, 233, 244	விரிக்குங்காலை	78
வலம்	77	விருந்து	57
வழக்கத்தான்	149	விரைந்த	237
வழக்காறு	18	விழைவு	249
வழக்கியன் மரடு	242	விளம்பிய	147
		வினி	64, 65, 115, 117, 121, 134
		வினிக்குங்காலை	147, 149
		வினிகொள்பெயர்	117, 125

வினிநிலை	148	வெம்மை	75
வினியோடு	150, 151	வெளிப்பட	69
வினியோடு	64	வேண்டின்	190
வினிவியினான	130, 143	வேண்டும்	33, 141
விற்சொல்	57	வேற்றுமை	63, 80, 83, 84, 92, 97, 102, 195
வினா	13, 14, 252, 253	வேற்றுமைக்கி	72, 73, 74, 75, 76, 77, 98, 106
வினாவிற்கு	67	வேற்றுமைச்சொல்	103
வினாவின்	16, 32	வேற்றுமைப் பொருள் வயின்	246
வினாவின் கிளவி	32, 207	வேற்றுமைப் பொருளை	78
வினாவின் பெயர்	134, 140, 145	வேற்றுமை மருங்கின்	112
வினாவுடை வினைச்சொல்	240	வேற்றிடத்தான்	25
வினை	52, 53, 55, 58, 72 77, 82, 87, 108, 155, 195, 230, 245, 253	வேறு	42, 49, 114, 154
வினைக்கு	38, 62	வேறுபடாஅ	52, 55, 85
வினைக்குறிப்பு	72	வேறுபடாஅது	37
வினைச்சொல்	198, 238	வேறுபடுவினையின்	53
வினைச் சொற்கிளவி	237	வேறுபடுஒம்	52, 53, 76, 169, 218
வினைநிலை	67, 81, 228	வேறுபடு	211
வினை நிலையான்	228	வேறுபெயர்க்கிளவி	42
வினைப்படுதல்	73	வேறுவினைக்கிளவி	73
வினைப்படு தொகுதியின்	33	வேறு வினைப்பொதுச்சொல்	46
வினைப்பெயர்	162	வேறென் கிளவி	218
வினைப்பெயர்க் கிளவி	165		
வினை முதல்	73, 110, 226, 228	ஊ	
வினை முதலான்	228	ள	125, 151
வினைமுதற்கிளவி	230, 238	ள் காளொற்று	6
வினையின்	11, 76, 143, 198		
வினையெஞ்சுகிளவி	218, 229, 232	ஏ	
வினையோடு	10, 168, 201, 245	ஏ	8, 200, 213
வினையோரனைய	227		
வினைவயினான	170	ஊ	
வினைவேறுபடாஅப்		ன	125, 152
பலபொருளொருசொல்	52 55	ன் காளொற்று	5
வினைவேறுபடுஒம்			
பலபொருளொருசொல்	52, 53		
வெகுளியின்	72		

அருங்சொல் அகர வரிசை

அ			
அஃது	164	அடிமை நன்று	57
அஃது கண்ணாற்கொத்தை	73	அடுக்குந	229
அஃறினை	1, 57	அடுக்கு வகை	1
அஃறினை ஒரு சார் பெயர்	164	அடும் செந்நெற் சோறு	233
அஃறினைக் கிளவி	43	அடை	4, 26
அஃறினைக்குரிய பெயர்ச்சொல்	157	அடைக்காயை என்னும்	72
அஃறினைப் பிரிப்பு	24	அடை சொற்கள்	239
அஃறினைப் பெயர்	164	அண்மைச் சொல்	124, 128
அஃறினை மொழி	184	அணங்கு	30
அஃறினை வினை	227	அணிகலம்	46
அகம்	77, 108	அணித்து	216
அகத்தியனாற்றமிழுரைக்கப் பட்டது அச்சம்	75, 250	அணியம்	211
அக்கக்கிளிவி	96	அணியார்	124, 128
அசைச் சொல்	150	அனில்	148
அசைச்சொல் பொருள் உணர்த்தல்	152	அத்து	8
அசை நிலை	72, 220, 253	அத்தை	123
அசைநிலைக் கிளவி	246	அதற்கு உடம்படுதல்	74
அசைநிலைப் பொருள் உணர்த்தல்	152	அதற்குப் படுபொருள்	74
அஞ்சல்	72	அதற்கு யாப்புடைமை	74
அஞ்சாமை	222	அதற்கு விளையுடைமை	74
அஞ்சாமை அஞ்சவது ஒன்றின்	222	அதற் பொருட்டாதல்	74
அஞ்சி	34	அதற் பொருட்டுப் பொருள்	224
அட்ட செந்நெற் சோறு	233	அது உண்ணும் இல்லம்	230
அடி	57	அது உண்ணும் காலை	230
அடிசில்	46	அது உண்ணும் சோறு	230
அடிசில் கைதொட்டார்	46	அது எறியும் கல்	230
அடிப்பாடு	48	அதுச் சொல் வேற்றுமை	210
அடிமை	57	அது வல்லது	35
		அதுவாகு கிளவி	74
		அதற்கு கிளவி	74

அதன் வினைப்படுதல்	73	அரிசியை அளக்கும்	72
அதனிற் கோடல்	73	அரிமலர்ந்தன் . . . அரா	30
அதனினாதல்	73	அருத்தா பத்தி	7, 60
அதனினியறல்	73	அருமருந்தான்	17
அதனொடு முயங்கல்	73	அருவாளர்	51
அதுமன்	152, 156, 245, 247	அருவாளன்	162
அத்தி கோசத்தார்	162	அல்ல	216, 217
அந்தம்	4	அல்லம்	211
அந்தனர் வாழ்க	61	அல்லர்	211
அம்	206	அல்லள்	211
அம்பர் உடையான்	162	அல்லன்	211
அம்பர் கிழா அன்	162	அல்லா	35
அம்பலூரு மவனொடு மொழிமே	234	அல்லரம்	211
அம்பு	30	அல்லார்	211
அம்மா	150	அல்லான்	211
அம்மாட்டான்	160	அல்லெலம்	211
அம்பிப்பித்து	34	அல்லேம்	211
அமையா வழு	97	அல்லேன்	211
அமையா வழுஉ	13	அல்வழிச் சந்தி	8
அமையும் வழு	13	அல்வழிப் புணர்ச்சித் திரிபு	69
அயல்	77	அலகு நிலைத் தானம்	114
அயல் எழுத்து	142	அவி வந்தது	57
அமின்றார்	46	அவ்வழிக் கொண்டான்	99
அரசர் கான் சார்ந்தான்	80	அவ்வழிக் கட் கொண்டான்	99
அரசர் பெருந்தெரு		அவ்வாட்டி	160
அரசரைச் சார்ந்தார்	80	அவ்வாய்க் கொண்டான்	69
அரசரைச் சார்ந்தான்		அவ்வாட்டி	205
அரசரொடு வந்தார் சேவகர்	87	அவ்வாளன்	160
அரசன்	162	அவ்விடத்துக் கசன் கொண்டான்	99
அரசன் எடுத்த ஆலயம்	242	அவ்வூர்ப் பூசையும் புலாற்றினாது	
அரசனொடு ஆயிரவர் மக்கள்		அவ்வே	2
தாவடி போயினார்	50	அவட்குக் குற்றேவல் செய்யும்	139
அரவம்	1	அவர்	139
அரசு	53, 57	அவர் உண்டார்	11
அரசு வந்தது	57	அவர் உண்ணும் இல்லம்	230, 231
அரா	30	அவர் உண்ணும் ஊன்	230, 231
அரி	30	அவர் உண்ணும் சோறு	230, 231

அவர் ஒதும் காலை	231	அவனும் தன் படைக்கலமும் சாறும் 43	
அவர்க்குக் கொடுக்கும் காணம்	30	அவனே கொண்டான்	253
அவர்க்குச் செல்லும் காணம்	30	அவனே அல்லனோ	252
அவர் செய்ம்மன	221	அவனோ கொண்டான்	252
அவரல்லது	35	அவை	164
அவன் உன்னும் இல்லம்	230	அவை உன்னும் இல்லம்	230
அவன் உன்னும் ஊன்	230	அவை உன்னும் ஊன்	231
அவன் உன்னும் காலை	230	அவை உன்னும் காலை	230
அவன் உன்னும் சோறு	230	அவை உன்னும் சோறு	230
அவன் எறியும் கல்	230	அவை எறியும் கல்	231
அவர் எறியும் கல்	230, 231	அவையத்தார்	162
அவளல்லது	35	அவையல்லது	35
அவற்கு வருங்காணம்	30	அழா அ அன்	132
அவற்றுள் எவ்வெருது கோட்பட்டது	32	அழாஅற கோவினி நோய் நோந்துறைவி	200
அவன்	134, 206	அழேல்	220
அவன் உண்ட இல்லம்	231	அளபு	149
அவன் உண்டான்	11	அளபெடை	122
அவன் உன்னும்	223	அளபெடை	132, 138, 146
அவன் உன்னும் இல்லம்	230	அளபெடைப் பெயர்	138, 146
அவன் உன்னும் ஊன்	230	அளவு	72, 75
அவன் உன்னும் காலை	230	அளவுப் பெயர்	113
அவன் உன்னும் சோறு	230	அற்று	217
அவன் எறியும் கல்	230	அறஞ் செய்தான் கவர்க்கம் புக்கான் 238	
அவன் என் செய்யும்	223	அறம்	108
அவன் ஏறிற்று இக்குதிரை	71	அறம் செய்யா நிற்கும் அவன் கவர்க்கம் புகுவான்	
அவன் சாத்தன்	38	238	
அவன் செய்ம்மன்	221	அறி	220
அவன் செல்க	221	அறிகுறி	114
அவன் வருவன காண்	220	அறிந்த பொருள்	32
அவன் வேறு	221	அறிந்திசீனோரே	155
அவனது முதுமை	76	அறியாப் பொருள்	32
அவனனாங்கு நோய செய்தான் . . .		அறிவினை உடையன்	72
விளைவு	39	அறிவுடையார்	51
அவனனாங்கு நோயென்றான் . . .		அறுத்தல்	72
விளைவு		அறுவகைப்பட்ட பயனிலை	67
அவனல்லது	35	அன் ஈற்றுப் பெயர்ச் சொல்	160
அவனுடைய யானைக்கும் சேனைக்கும் போர்	43	அன்மொழித்தொகை	1, 110

அன்மை	210	ஆண்	171
அன்றி	226	ஆண் அலி	4
அன்று	216	ஆண் சில	4
அன்ன	34, 230	ஆண் பால்	142
அன்னா	123	ஆண்பால் ஒருமை	202
அன்னை	123	ஆண்பாற் சிலர்	4
		ஆண்பாற் சொல்	2
		ஆண் மக்கள்	44
ஆ	11, 27, 45, 66, 166, 167, 168	ஆண் மகள்	160
ஆ இது	67	ஆண்மை	57, 59
ஆ இல்லை	67	ஆண்மை இயற்பெயர்	173
ஆ உண்டு	67	ஆண்மைச் சிளைப்பெயர்	174
ஆக்கக் கிளவி	22	ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி	14
ஆக்கம்	1, 22, 75, 184, 248	ஆண்மை நன்று	57
ஆக்கமல்லாது	88	ஆண்மை முறை பெயர்	176
ஆக்கள்	166	ஆதீண்டு குற்றி	50
ஆக்க வகை	1	ஆ பல	67
ஆக்ரிது	67	ஆம்	206
ஆகாயத்துக் கண் பருந்து	77	ஆம் (எதிர் மறை)	232
ஆகாயம்	167	ஆமை மயிர்க் கம்பலம்	34
ஆகிடந்தது	67	ஆய்	177
ஆகுபெயர்	3, 27, 88, 110, 111, 113, 114	ஆய்தப் பெயர்	164
ஆகுசல்லும்	67	ஆயம்	57
ஆகுபெயர்க் கிளவி		ஆயன்	45
ஆசிரியார்	105	ஆயன் வந்தான் சாத்தன்	67
ஆசிரியன் சாத்தன்	41	ஆயன் சாத்தன் வந்தான்	67
ஆசிரியன் பேரூர்கிழான்	67	ஆ யாது?	67
ஆசிரியன் பேரூர்கிழான் செயிற் நியன் வந்தான்	42	ஆயிரம்	114, 165
ஆசெல்க	67	ஆயிரவர்	50
ஆடியற் பெயர்	162	ஆயிரு	1, 31
ஆடு	17	ஆர்த்தார் கொண்மார் வந்தார்	7
ஆடு நாகம்	234	ஆராய்ச்சி	62
ஆடு மேய்ப்பான்	11	ஆவாழ்க் அந்தனர் வாழ்க	61
ஆடே	117, 160, 205	ஆவழக்	61
ஆடே அறிசொல்	2	ஆவிற்குக் கண்று	106
ஆடை ஓலித்த கூலி	230	ஆவினது கண்று	76, 106
ஆடை சாத்தனது	98	ஆவினுள் பெண்	11

ஆவும் ஆயனும் சென்ற கானம்	45	இத்தேர் செலவ கடிது	67
ஆவும் ஆயனும் செல்லுக	45	இதனின் கடிது இது	75
ஆவோ	67	இதனின் சிறிது இது	75
ஆறு	17	இதனின் தண்ணிது இது	75
ஆறு தொகை	1	இதனின் தீவிது இது	75
ஆன் ஈற்றுப் பெயர்ச் சொல்	160	இதனின் நன்று இது	75
ஆன் கன்று	55	இதனின் நாறும் 75, 201, 122, 140, 146	
ஆனை	17	இதனின் நெடிது இது	75
இ			
இஃது	164	இதனின் வட்டம் இது	75
இஃதோத்தன்	247	இதனின் வலிது இது	75
இக்காட்டிற் புகிற் கூறை		இதனின் வெய்யது இது	75
கோட்பட்டான்	241	இது செயல் வேண்டும்	239
இக்காலத்துக் கோடின்று	216	இப்பண்டி உள்ளது எவன்	31
இகும்	255	இப்பயறல்லது இல்லை	36
இச்சுரிகை குத்தும்	242	இம்மணி நிறம் நன்று	67
இசை	1, 48, 254	இம்மலர் நாற்றம் பெரிது	67
இசைக்குமன	1	இம்மணி பொல்லா	217
இசைத்தல்	60	இம்மாட்டான்	160
இட்டிகை	19	இயம்	46
இடக்கர் அடக்கிக் கூறுதல்	17	இயம் இயம்பினார்	46
இடப் பெயர்	210	இயம்பினார்	46, 47
இடப் பொருள்	224	இயல்	201
இடம்	77, 108, 218, 225	இயல்பாதல்	115
இட மயக்கம்	30	இயற்கை	76, 122, 124, 132
இடர்	154	இயற்கைப் பொருள்	19, 56
இடவழு	1, 11	இயற்கைப் பொருளை இற்றேன்	
இடுகு கவுண் மடப்பிடி	18	கிளத்தல்	222
இடுகுறி	71	இயற்பெயர்	38, 152, 171
இடை	77, 99, 245	இயற்பெயர்க் கிளவி	38, 193
இடைக்குறை	224	இயற்பெயர் நிலை	173
இடைச் சொல்	153, 224	இயற்றும் விளைமுதல்	
இடைச் சொல்லியல்	245	இயன்றது மொழிதல்	110
இடைச் சொல்லோத்து	245	இயறல்	168
இடைச் சொல் வகை	1	இரண்டிடம்	1
இடைநிலை	233	இரட்டுற மொழிதல்	75
இடையன்	11	இரட்டைக் கிளவி	48

இருதினை	1	இவரிற் சிலர்	75
இருதுணைக்குரிய பெயர்க்கொல்	158	இவரிற் பலர்	75
இருதினைச் சொல்	169	இவள் கண் நல்லவோ	16
இருதினை மருங்கினைம்பால்	33	இவஞக்குக் கொள்ளும்	
இருதோடோழர் பற்ற	33	இவ்அனி	106
இருந்தான் குன்றத்து	101	இவளைக் கொள்ளும் இவ்வணி	106
இருந்தான் குன்றத்துக் கண்	99	இவற்குக் காலமாயிற்று	58
இருபெயரொட்டு	110, 114	இவற்குப் பாலாயிற்று	58
இருபெரொட்டுப் பண்புத் தொகை	1, 8	இவன்	134
இருவர்	162	இவனின் ஆயினான்	75
இருவரைக் கூறும் பன்மைக் கிளவி	188	இவனின் இளையான்	75
இல்	35, 165, 218	இவனின் இலன்	75
இல்ல	221	இவனின் உடையன்	75
இல்லது	35	இவனின் கழிந்தான் இவன்	75
இல்லது ஒன்று உண்டாக்கல்	72	இவனின் சிறந்தான் இவன்	75
இல்லமெழுகிற்று	242	இவனின் பழையன் இவன்	75
இல்லை	51, 218	இவனின் புதியன் இவன்	75
இல	216	இவனின் மூத்தான்	75
இலக்கணம்	58, 100	இவனைப் பூதம் புடைத்தது	58
இலக்கணம் இல்வழி மயங்கல்	90	இவை	134
இலக்கண முறைமை	62	இவையல்லது பயறு இல்லை	37
இலக்கண வழக்கு	80	இழுவு	72
இலதை	1	இழுத்தல்	75
இலேசு	32, 50, 225	இழை	72
இவ் எருது கோடில	216	இளங்கண்ணன்	42
இவ் எருது கோடின்று	216	இளங்களை	21
இவ் எருதுகள் கோடுடைய	216	இளந்துணை மகாஅர்	162
இவ் எருது புலதின்னும்	50	இளம் பெருங்கூத்தன்	26
இவ் எருது மணி உடைத்து	216	இளமை	57, 75
இவ்வாட்டி	160	இளமை நன்று	57
இவ்வாள் ஏறியும்	242	இளவல்	57
இவ்வாளன்	160	இற்று	19
இவர்	139	இறந்தகாலம்	1, 200, 223, 224
இவர் பெரிதும் கால் கொண்டு		இறந்தகாலக் குறிப்பு	225
ஓடுப	139	இறந்தகாலத்துக் குறிப்பு	237
இவர் பெரிதுஞ் சொல்லுமாறு		இறந்தது காத்தல்	156
வல்லர்	50	இறந்தது தழீஇய எச்ச உம்மை	75
இவர்க்குக் குடிமை நன்று	57	இறந்தது தழீஇயது	251

இறந்த வழக்கு	57, 221	இனஞ் செப்பு	61
இறப்பு	197, 243	இனம்	53, 151
இறவுளர்	162	இனன் இல்லிதப்பு	19
இறவுளன்	171	இனன் உடைய விதப்பு	18
இறினி	152	இனைத்தென அறிந்த சினைமுதற்	
இறுத்தல்	72	கிளவி	33
இறுதி	99, 101		
இறுதிப் பெயர்	92		
இறைச்சிப் பொருள்	193	ஈங்கு	51
இறைவன் அருளால் எம்முயிர்		ஈற்றசை	63, 253
காக்கும்	67	ஈற்றயல்	134, 141
இறைவன் அருளாலின் யாழுயிர்		ஈற்றயல் நீடல்	115
வாழ்தும்	67	ஈற்றுப் பெயர்	92
இன்றி	226	ஈற்றமிசை உகரம்	234
இன்றிவர் - பெயர்	162	ஈறு திரிதல்	63, 66, 115
இன்று	216	ஈறு திரியாமை	66
இன்று இல	216		
இன்று இவ்வூர்ப் பெற்றம் எல்லாம்			
அறத்திற்கும் கறக்கும்	50	உஃது	164
இன்று இவ்வூர்ப் பெற்றம் எல்லாம்		உடம்பாட்டுக் குறிப்பு	217
உழவொழிந்தன	50	உடம்பு	58
இன்று இவ்வூரார் எல்லாந்		உடம்பு நனுகிற்று	58
தெநீர் ஆடுப	50	உடம்பொடு புணர்த்தல்	33, 247
இன்று ஓர் குறைவு பாடுடைத்		உடன்பாட்டு வினைச்சொல்	240
தாயிற்று	248	உடன்பாடு	200
இன்றும் சுகுகின்றது	236	உடன்மொழிப் பொருள்	185
இன்ன	230	உடனிகழ்சி	224
இன்னதற்கு இது பயன்	230	உடைத்து	216, 217
இன்னமை	75, 210	உடைட்பெயர்	162
இன்னமை செப்பல்	218, 223	உடைமை	75, 76
இன்னமையந் தருவதோ இறந்த		உடைமைக் கிழமை	194
பின்னே	225	உடைமைப் பெயர்	210
இன்னது இது	55	உடைமைப் பொருட் பெயர்	210
இன்னான்	73	உடைமைப் பொருள்	94
இன்னும் உண்டிலையோ		உடைய	216
போதாயோ	237	உடையம்	211
இன்சுட்டல்லாப் பண்பு கொள்		உடையர்	211
பெயர்க்கொடை	18	உடையன்	211
இனஞ் செப்பல்	61		

உடையள்	211	உண்டாள்	6, 143, 202
உடையாம்	211	உண்டாள் அவள்	11
உடையார்	211	உண்டான் 5, 11, 71, 130, 152, 195, 202,	
உடையாள்	211	232, 245, 246	
உடையெம்	211	உண்டான் அவள்	11
உடையென்	211	உண்டான் பசித்த சாத்தன்	233
உடையேம்	211	உண்டானல்லன்	200
உடையேன்	211	உண்டி	219
உடையான்	211	உண்டிர்	220
உண்	220	உண்டில	212
உண்கிடு	220	உண்டிலது	217
உண்கின்றில	212	உண்டு	218
உண்கின்றின	212	உண்டு உள	216
உண்கு	200	உண்டுவந்தான்	1, 226, 232
உண்குபுவந்தான்	226	உண்டிடம்	199
உண்குவ	9	உண்டேன்	5, 200
உண்குவந்தேன்	201	உண்டேனல்லேன்	8
உண்குவம்	9	உண்டேன் போத்தேன்	237
உண்ட	212	உண்ணை	232
உண்ட எச்சில்	230	உண்ணைல	212
உண்ட சாத்தன்	1	உண்ணைன்மார்	204
உண்டது	8, 71, 72, 165, 242	உண்ணற்க	222
உண்டது அது	11	உண்ணா	9, 212
உண்டல்	71, 167, 224, 242	உண்ணா அவள்	232
உண்டவன்	71, 162, 246	உண்ணாக் கடை	232
உண்டன்	212	உண்ணாக்கால்	232
உண்டன	9, 165	உண்ணாக் சாத்தன்	232
உண்டன அல்ல	212	உண்ணாத இடத்து	232
உண்டன இல்லை	212	உண்ணாதது	232
உண்டனம்	7, 199	உண்ணாதபிள்	232
உண்டனம் அல்லம்	199	உண்ணாத முன்	232
உண்டனர்	203	உண்ணாத வழி	232
உண்டனர் அவர்	11	உண்ணாது ஒழிவான்	232
உண்டனரல்லர்	203	உண்ணாது வந்தான்	232
உண்டனென்	202	உண்ணா தொழிவான்	232
உண்டாமல்லெம்	199	உண்ணா நின்மின்	220
உண்டாய்	219	உண்ணா நின்றது	8
உண்டார்	7, 136, 203	உண்ணா நின்றன்	9, 212

அருங்சொல்	❖ சி.வெ. தாமோதரம் பிள்ளை❖	359	
உண்ணா நின்றனம்	7	உண்பான்	5, 246
உண்ணா நின்றார்	7	உண்பான் வந்தான்	225, 228
உண்ணா நின்றாள்	6	உண்பேன்	13
உண்ணா நின்றான்	33, 246	உண்பேன் போதுவேன்	237
உண்ணா நின்றில	212	உண்மார்	204
உண்ணா நின்றேன் போதுவல்	237	உண்மின்	5
உண்ணு மது	71	உண்மை	197, 210
உண்ணாமல்	232	உனர்க	11
உண்ணாமை	232	உனர்ச்சி	67
உண்ணாமே	232	உனரப் பாட்டு வேற்றுமை	54
உண்ணாமல் வந்தான்	232	உனர்கு வந்தான்	224, 232
உண்ணா வந்தான்	226	உப்பின்று புற்கை யுன்கமா	
உண்ணான்	232	கொற்கையோனே	233
உண்ணும்	220	உபகாரம்	87
உண்ணும் அது	230, 232	உம்மாட்டான்	160
உண்ணும் அவர்	230	உம்மை	69
உண்ணும் அவள்	230	உம்மைச் சொல்	251
உண்ணும் அவர் வந்தார்	231	உம்மைத் தொகை	1
உண்ணும் அவன்	230, 232	உம்மொட்டு வருஉம் கடதறக்கள்	206
உண்ணும் அவை	230	உயர்தினை	57,
உண்ணும் நாம் வந்தோம்	231	உயர்தியை ஈறு	205
உண்ணும் யாம் வந்தோம்	231	உயர்தினைக்குரிய பெயர்ச் சொல்	157
உண்ணும் யான் வந்தேன்	231	உயர்தினைச் சிலைப்பொருள்	62
உண்ணும் சாத்தான்	232	உயர்தினைத் தெரிநிலைவினை	206
உண்ணும் நீ வந்தாய்	231	உயர்தினைப் பண்பு	58
உண்ணும் நீயிர் வந்தீர்	231	உயர்வு சிறப்பு	251
உண்ணுமுன்	232	உபிர்	58,
உண்ணா உதின்னா ஒடுட பாடு		உபிர் ஈறு	117, 121, 124, 147, 220
வந்தான்	229	உபிர் ஈற்று உயர்தினைப் பெயர்	117
உண்ணா வந்தான்	226	உபிர் எழுத்து	148
உண்ணே னோ	226	உபிர்க் கிழவன் போயினான்	60
உண்ப	7	உயிர்த்த	50
உண்பது	8	உபிர் போயிற்று	58
உண்பவை நாழி உடுப்பவை		உயிரில்லன	1
இரண்டு	71	உயிருடைய	1
உண்பன	9, 212	உரிச் சொல்	153, 156, 224, 254
உண்பார்	7	உரிச் சொல் வகை	1
உண்பாள்	6	உரிஞ்	220

உரிமை	197, 198	உழுந்து	35
உரு	24	உழுந்துள	216
உருபு	63	உழுஞ்	224
உருபு ஈறு திரிபு	70	உழை	34, 77
உருபு தொக வருதல்	100	உன்	76, 77
உருபு நிலை திரி	70	உன்ளள	165
உருபு விகாரம்	78	உன்னது	33
உருவு திரை	234	உன்னது ஒன்றினை ஒன்றுதல்	72
உருபிலக்கணம்	63	உன்னது ஒன்றினை உடல்	
உரை	220	வேறாகுதல்	72
உரையிற் கோடல்	1, 31, 100	உன்னது ஒன்றான் தொழிலுறு வித்தல்	72
உலகத்து நிலவன் யோரோ	204	உளப்பட	57
உலகத்தோர் பசித்தார்	60	உளப் பாட்டுத் தன்மை	199
உலகம்	58, 60	உளப் பாட்டுத் தன்மைச் சொற்கள்	190
உலகாப்பான்		உளப் பாட்டுப் பன்மை ஈறு	205
உலகு பசித்தது	58	உளவென் கிளவி	215
உலகு வந்தது	57	உறுகால்	152, 156
உலறினரால்	13	உறுப்பின் கிளமை	57
உவ்வாட்டி	160	உறுப்பின் கிழமை	76
உவ்வாளன்	160	உறுப்பு	218
உவத்தல்	72	உறை நிலத்தான்	94
உவமத் தொகை	1	உறையூர்	15
உவமப் பொருட் பெயர்	210	உறையூர்க்குச் செல்லாயோ	15
உவமம்	63, 75		
உவர்	139	உன்	
உவன்	134	உனசியொடு குபின்ற தூசும் பட்டும்	73
உவை	164	உனட்டும்	220
உழவு	50	உனணம்	211
உழுக்கு	113	உனரை இழுக்கும்	72
உழுதல்	224	உனரை இன்புறும்	72
உழுது உண்டு தின்று ஓடிப் பாடி வந்தான்	229	உனரைக் காக்கும்	72
உழுது கிழுதுண்பான் தின்பான் ஓடுஇப் பாடு வந்தான்	229	உனரைச் சாரும்	72
உழுது வந்தான் கிழுது வந்தான்	229	உனரைப் புகழும்	72
உழுது வருவான் சாத்தன்	230	உனரைப் பெறும்	72
உழுந்தல்லதில்லை	35	உனர்களிறு மிதித்த நீர்	230
உழுந்தல்ல பயிறு	216	உனர்தி	72
		உனர்க்கண் இருந்தான்	77
		உனர்க்கால் இருந்தான்	77

ஊர்க்குத் தீர்ந்தான்	106	எதிர்கால மயக்கம்	243
ஊர்ப்புடை இருந்தான்	77	எதிர் கிளாவி	95
ஊர்ப் புறத்திருந்தான்	77	எதிர்மறை	123, 200, 244, 252
ஊரயல் இருந்தான்	77	எதிர்மறை வினை	9
ஊரிற் சேயன்	106	எதிர்வு	197, 197, 243
ஊரிற் பற்று விட்டான்	75, 106	எதிரது தழீஇயது	75, 251
ஊரிற்றீர்ந்தான்	106	எந்தை	178
ஊரின் தீர்ந்தான்	75	எந்நாட்டாகும் நும்போரோ	217
ஊருள் இருந்தான்	77, 79	எப்பொருள்	31
		எம்	206
எ			
எஃகம்	7, 43	எம் எம் அன்னை வந்தாள்,	
எச்சம்	94, 223	போயினாள்	27
எச்சக் குறிப்பு	224	எம் எருது ஜந்தினுள் கெட்ட எருது யாது	
எச்ச நிலைமை	230	எய்தாதது எய்துவித்தல்	132
எச்சப் பொருள்	224	எய்தியதின் மேற் சிறப்பு வழி	
எச்ச வும்மை	34	வகுத்தல்	136
எஞ்சிய கிளாவி	230	எய்தியது விலக்கிப் பிறிது வழி	
எட் குப்பை	76, 86	வகுத்தல் 130, 131, 138, 143, 144, 149, 222	
எட்சாந்து	76	எயிலை இழைக்கும்	72
எட்டுவகைப்பட்ட இலக்கணம்	1	எயின் நாடு	49
எட்டு வேற்றுமை	1	எரு	21
எடுத்த மொழி	61, 62	எருத்து	27
எடுத்தலோசை	110	எருதிற்குக் கோடின்று	216
எடுத்தோத்து	32	எருது	32, 50,
எண்	72, 251, 252, 254	எருது வந்தது அதற்கு புல் இடுக	38
எண் அசை	43	எருப்பெய்து இளங்களை கட்டமை	
எண்ணியல்பு	162	யான் நீர் கால் யாத்தமையான்	
எண்ணியற் பெயர்	162	பைங்கூழ் நல்ல ஆயின	21
எண்ணுக்குறிப்பெயர்	165	எருமை	50
எண்ணுத்தினை	51	எருமைக்கள்று	55
எண்ணு நிலைவகை	1	எருமைக் கண்ணறை நீருட்டுக	7
எண்ணுப் பெயர்	114	எல்லாம்	171
எண்ணுமை	199	எல்லாம் உண்டும்	184
எண்ணுமறை	44	எல்லாம் என்னும் பெயர் நிலைக்	
எண்ணோடு விராய அரிசி	73	கிளாவி	183
எதிர் காலம் 199, 200, 203, 220, 223, 224	225	எல்லாம் வந்தன	184
எதிர்காலக் குறிப்பு		எல்லாம் வந்தார்	184
		எல்லாம் வந்திர்	184

எல்லாரும்	125, 161	ஏதுப்பெ பாருள்	75, 90, 94, 97
எல்லை	63	ஏம்	206
எல்லைப் பொருண்மை	75, 106	ஏமான்	142
எவன்	31	ஏர்ப்பின் சென்றான்	77
எவன் அது	215	ஏவல்	220
எவன் அவை	215	ஏவல் கண்ணாதது	222
எவனென் வினா	215	ஏவல் கண்ணியது	222
எழுத்தல் லோசை	1	ஏவினான்	242
எழுத்து	114	ஏற்படு	63
எழுத்துச்சாரியை	246	ஏறு	110
எழுத்தொடு சொல்லிடை வேற்றுமை	1	ஏனாதி	236
எழுத்தரு செஞ்ஞாயிற்றுக் கைவினை		ஏனாதி நல்லுதடன்	41
மாதோ	18	ஏனை	30
எழுவாய்	63, 64, 108, 114, 115		
எழுவாய் வேற்றுமை	63, 66, 67	ஐ	
என்ளாட்டின் எண்ணைய்	230	ஜங்தினை உடையான்	194
எற்றுக்கு	224	ஜம்பால்	10, 220
எறிவன		ஜங்துபால்	1
எறும்பு முட்டைக்கொண்டு தெற்றி		ஜம்பாற் கிளவி	158
எறுவது	241	ஜயச்சொல்	23
என் கடனாடையார் வளைப்பர்	15	ஜயம்	31
என் காதல் வந்தது, போயிற்று	57	ஜயம் அறுத்தல்	120
என்கால் முடங்குத்திற்கு	15		
என்குறை சொல்ல வேண்டுமா		ஒ	
வலை	223	ஒட்டகம்	167
என்பாவை வந்தது போயிற்று	27, 57	ஒடுவங்காடு	49
என்மனார்	1	ஒண்குழை	33
என் யானை வந்தது, போயிற்று	27, 57	ஒண்குழை ஒன்னொல்கி	33
என்ன	230	ஒத்தல் (வாய்பாடு)	246
என்னெயர்	7	ஒப்பர்	51
எனக்குத் தருங்காணம்	29	ஒப்பல் ஒப்புரை	73
எனக்கு வருங்காணம்	29	ஒப்பில் வழியான் பொருள் செய்துந	246
		ஒப்பினாகிய பெயர்நிலை	165
ஏ		ஒப்பு	72, 210
ஏ (எற்றசை)	2	ஒப்புமைப் பண்பு	210
ஏது	63, 73, 75, 89, 110	ஒப்பெபாடு வருஷம் கிளவி	216
ஏதுக்கருத்தா	242	ஒரு கூற்றம் வந்தது	57
ஏதுக்கிளவி	88	ஒரு சொல் நீர்மை	67

ஒரு சொன் மயக்கம்	236	ஒன்றல்ல பல	25
ஒருத்தி	177, 202	ஒன்றநி கிளாவி	8
ஒரு திங்களம்	211	ஒன்றநி சொல்	3
ஒரு நாளம்	211	ஒன்றன் படர்க்கை	213
ஒரு பெயர்ப் பொதுச் சொல்	49	ஒன்றினைக் கூறும் பன்மைக் கிளாவி	27
ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க் கிளாவி	42	ஒன்றானும் தீச்சொல்	224
ஒருமைஇ இயற்பெயர்	173	ஒன்றித்தோன்று	54
ஒருமை எறு	205	ஒன்றிய நிலை	177
ஒருமைக் கண்ணின் பொதுப் பிரிபாற்சொல்	44	ஒன்றிய கிழமை	76
ஒருமைச் சினை உயர்தினை	67	ஒன்றின முடித்தல்	100
ஒருமைச் சினைப்பெயர்	169,174	ஒன்று	114,165,219
ஒருமை சுட்டிய சினை முதற் பெயர்	175	ஒன்றல்ல பல	25
ஒருமைப்பால்	219	ஒன்றுகொல்லோ பலகொல்லோ	
ஒருமைப்பாலிடம்	202	செய்புக்க பெற்றம்	24
ஒருமை வினை	202	ஒன்று பல குழீக்யது	86
ஒருவர் புகுந்தார்	192	ஒன்று பல குழீஇயதற்கிழமை	76
ஒருவர் வந்தார்	189, 190	ஒ	
ஒருவரைக் கூறும் பன்மைக் கிளாவி	27	ஒ	220
ஒருவழி உறுப்பு	76	ஒ ஒ	220
ஒருவன்	44,202, 219	ஒ ஒ தந்தார்	247
ஒருவன் கொல்லோ ஒருத்தி கொல்லோ இதோ தோன்றுவார்	23	ஒ ஒதல் வேண்டும்	223
ஒருவனோ ஒருத்தியோ	23	ஒ ஒபரிது	252
ஒருவனோ ஒருத்தியோ தோன்றுகின்றார்	23	ஒங்கின	53
ஒருவனோ பலரோ	23	ஒசை	1, 114
ஒரு விரல் காட்டி இது நெடிதோ குறிதோ	13	ஒசை நான்கு	1
ஒருவினைக்கிளாவி	73	ஒசை பிளவுபட்டிசைத்தல்	67
ஒரு வேற்றுமை பல சொல்	63	ஒசை வேற்றுமை	71
ஒல்லைக் கொண்டான்	224	ஒடல்	224
ஒவ்வா நிலமை	63	ஒடி வந்தான்	229
ஒழியிசை	251	ஒடினான்	11
ஒழியிசைக் கிளாவி	248	ஒத்தடைவு	246
ஒழிவது	33	ஒப்பு	72
ஒழிவல்	200	ஒம்படை	93, 96
ஒற்று	5, 6, 149, 200	ஒம்படைக்கிளாவி	93
		ஒராங்கு	237
		ஒராட்டையம்	211
		ஒலை	17
		ஒலைத்திருமுகம்	17

க			
கங்கை மாத்திரர்	162	கண்ணென்வேற்றுமை	210
கட்டில்	52	கண்ணெனக் குத்தினான்	81
கட்டுவன்		கண் நல்லன்	62
கட்புலம்	210	கணி	121
கடந்தான் நிலம்	101	கணியீரே	136
கடந்தான் நிலத்தை	99	கதம்	240
கடம்பன்	51	கதவ்வாற்றக்கவோகாழ் கொண்ட விளமுலை	217
கடல்போல் தோன்றல் கரடினாந் தோரே	253	கதிர் மூக்கு ஆரல்	27
கடலைக் காமெட்டாது	97	கபிலம்	110
கடலோடுகாடாட்டாது	97	கபிரது பாட்டு	76
கடலொலி	1	கழகந் தோட்டம்	49
கடனுடையார்	15	கயல்	16
கடாவுகடாகநின்		கயல் நல்லவோ	16
கால்வனெடுந்தேர்.	222	கரம்	246
கடி சொல்	17, 220	கரிது	8
கடி குத்திரம்	114	கரிய	9, 217, 230
கடி குத்திரதுக்குப் பொன்	74	கரிய சாத்தற்குச் செய்ய சாத்தன்	232
கடி நிலையின்றே ஆசிரியர்க்கு	105	கரியது	18, 165
கடு	21, 111, 112	கரியம்	7, 211
கடுஞ் சினத்தகொல்		கரியர்	7, 211
களிறுங்... தாயினும்,	51	கரியள்	211
கடுத் தின்றான்	110	கரியன்	5, 131, 197, 211
கடுமை	75	கரியாம்	18, 165
கடுவன் முதுமகன் கல்லா		கரியார்	211
மூலர்க்கு வதுவை வந்த வன்பறுஞ்கு குமரி	193	கரியாள்	211
கடுவினது காய்	112	கரியான்	143, 211
கடுவுங்கை பிழி என்னெயும் பெற்றமையான் மயிர்		கரியர்	162, 211
நல்ல ஆகி	21	கரியீரே	220
கடுவுங்கை பிழி என்னெயும் பெற்றமையான் மயிர் நல்ல	21	கரியெம்	136
கணட—	77, 98, 225,	கரியென்	211
கண்	13, 62, 77	கரியேன்	211
கண்கழீ இ வருதும்	17	கரியேம்	211
கண்ணுட் குத்தினான்	81	கரியை	219
கண்ணுருபு	84	கரிவனாகம்	27
		கருங்களமர்	17
		கருங்கோட்டது	10

கருத்தா	108, 110,242	கறக்கும்	50
கருத்தாக கருத்தா	242	கறுகறுத்தார்	48
கருத்தா வினது வினை	226	கன்றல்	72, 81, 82
கருநாடர்	51	கன்றாற்றுப் படுத்த புன்றலைச்	
கருப்பு வேலி	100	சிறார்	55
கரும்பிற்கு வேலி	74	கன்று	52
கரும கருத்தா	242	கன்று நீர் ஊட்டுக	55
கரும சார்ச்சி	80	கன்னி எயில்	27
கருமச் சிதைவு	55	கன்னி நறு ஞாழல்	27
கருமமல்லாச் சார்பு	80		
கருமுக மந்தி	17		
கருமை	75, 167	காக்கையிற் கரியது களம்பழம்	75
கருவி	63, 72, 73, 91, 108, 114	காட்டத்தியானை	94
கருவிக் கருத்தா	242	காட்டியானை	94
கருவிப் பொருட் பெயர்	230	காட்டிற்கு அணியன்	106
கருவூர்	13	காட்டின் கண்யானை	947
கருவூர் கிழங்கு	106	காட்டுச் சார் ஓடும் ஓடும் களிறு	77
கருவூர்க்கு வழியாது	13	காட்டுச் சாரோடும் குறுமுயல்	148
கருவூரின்கிழங்கு	75, 106	காடன்	171
கருவூரின் கிழக்கு இது		காடி	171
கலம்	76	காணம்	17, 29
கலிமா	51	காணத்தாற்கொண்ட அரிசி	73
கவினை	18	காணும் மருந்து	230
கழிந்து பொழிந்தென . . .		காதல்	57, 72, 74
வளங்கரப்பிறும்	200	காது நல்லார்	62
கழிப்பூக் குற்றுக் கானல் அல்கி	53	காப்பான்	32
கழிவு	248	காப்பு	72
கழுதை	167	காப்புப் பூண்டி சிற்கடையும்	
கள் - விகுதி	166	போகல்	255
கள்ளரை அஞ்சம்	72	காமம் செப்பாது கண்டது	
கள்ளரின் அஞ்சம்	75, 96	மொழிமோ	255
களளத்தாங்கு	54	காப்	52
களளத்தாங்கு கொல்லுங்காழ்த்த இடத்து	225	காய்த்தது . . . காயான்	53
கற்கப்படா ஆசிரியர்	72	காரம்	246
கற்கப்படும் ஆசிரியர்	72	காரணம்	21, 55, 57, 114
கற்கறித்து நன்கு அட்டாய்	154	காரணக் குறி	1
கற்பு	72	காரணப்பெயர்	63, 230
		காரணப் பொருள்	224
		காரணம் கூறிக்கூறும் சொல்	55

காரி	32	கிளியை ஒப்பும்	1, 72
காரியம்	114	கிளையரி நாணந் ... துவர்வாய்	102
காரியப் பெயர்	230		
காரியப் பொருள்	224		
காரை	17	கீரன்	41
காரைக்காடு	49	கீழ்	77
காரோவி	1	கீழ்ச்சேரிக் கோழி அலைத்தது	61
கால்	21, 77, 225		
கால்மேல் நீர் பெய்துவருதும்	17		
காலக்கிளவி	204, 211	குந்து	110
காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவி	106	குதிரைத் தேர் - குதிரையாற் பூட்டப்பட்ட தேர்	79
காலப் பெயர்	210	குடங் கொண்டான் வீழ்ந்தான்	61
காலப் பொருட்பெயர்	230	குடர்	34
காலம்	58, 60, 63, 71, 72, 77, 108, 195196, 197, 198, 204, 217, 230, 249, 251	குடி	51
காலம் தோன்றாத் தொழிற் பெயர்	71	குடிப்பெயர்	199
கால மயக்கம்	1, 223	குடிமகன்	58
காலமழுகினான்	227	குடிமை	57, 59
காலமுகி வீழ்ந்தான்	227	குடிமை நல்லன்	59
காலவழுஷ	1, 11	குண்டு கட்டு	8, 213, 217
கால விகற்பம்	71	குண்டு சுளைப் பூத்தவண்டு	230
காலன்	60	குணப் பண்பு	210
காலன் கொண்டான்	60	குபேரன்	5
காலன் முடவன்	73	குரங்கு கையிற்று வீழ்ந்தது	227
காவலோன	105	குரிசில்	141
காவலோனக் களிறஞ்சும்மே	105	குரிசில் வந்தது	57
காவலோடு அறக்குளம் தொட்டான்	73	குருடம்	211
கான்	246	குருடி	57
		குருடு வந்தது, போயிற்று	57
		குருவி	76
கிடந்த முறை	197	குலம்	86
கிழமை	76	குழல்	47
கிழவோடேத்து	77	குழல் கேட்டான்	113
கிழவோன்	192	குழவி	57
கிழவோன் மாட்டு	77	குாவி எழுந்து கிடந்தது	57
கிளவி	1	குழிப்பாடி	110, 111, 112
கிளவியாக்கம்	1	குழு	57

குழுந்தை	57	குன்றத்துக் கண் கூடகை	77
குழுவின் பெயர்	156	குன்றவன்	171
குழுவின் வந்த குறுநில விளக்கு	17	குன்றியலுசரத்திறுதி	8
குழுவு	76		
குழை உடையான்	79		
குழையை உடையவன்	13, 72	கூட்டம்	57
குளம்பின்று	8	கூத்தர்	135
குளநிறைய மழைபெய்தது	224	கூந்தல்	147
குளம்பு	8	கூறிற்று	8, 213
குற்றம்	136	கூன்	57
குற்றி	24	கூழுக்குக் குற்றேவல் செய்யும்	74
குற்றிகொல்லோமகன் கொல்லோ		கூறல்	34
இதோ தோன்றுகின்ற உரு	24	கூன் கூன் வந்தது, போயிற்று	57
குற்றியல்லன்மகன்	25		
குற்றியலுகாாறு	220		
குற்றியலுகரம்	120, 200,	கெட்டது	32
குற்றிளை நாடு	49	கெழி இலி வந்தது போயிற்று	57
குறவர்	162	கெழீ இய	230
குறவன்	171		
குறளி	177		
குறித்தோன் கூற்றம்	56	கேளிர்	126
குறிப்பிற்றோன்றல்	154		
குறிப்பு	48, 197, 254		
குறிப்பு வாய்ப்பாடு	224	கைகி யாப்புடையது கடகம்	74
குறிப்பு வினை	198, 210	கைக் குறியராப் இருந்தார்	17
குறுங்கோட்டது	216, 217	கை தொட்டார்	46
குறுங் கோட்டிற்று	217	கைப்பு	75
குறுகார்	51	கைப்பிழியெண்யெய்	21
குறுஞ்குலி	18	கையிடத்துயிருந்தான்	97
குறுந்தகடி	18	கையிற்றான்	227
குறுந்தொகை	101, 200	கையிற்று வீழ்ந்தான்	227
குறுமுக்கி	18	கையிற வீழ்ந்தான்	227
குறுமை	75	கையிறுபு வீழ்ந்தான்	227
குறைக்கும் வழி குறைத்தல்	1, 13	கையிறுஉ வீழ்ந்தான்	227
குறைத்தல்	72	கைவலத்து உள்ளது கொடுக்கும்	77
குன்றக்கூடகை	100		
குன்றத்துக் கண் இருந்தான்	99	கொடி ஆடித்தோன்றும்	235
குன்றத்துக் கண் குவடு	77	கொடியாடிற்று	109

கு**கெ****கே****கை****கொ**

கொடியோடு துவக்குண்டின்	73	கொன்னூர்	247
கொடு	220	கொன்னூர் துஞ்சினம்	250
கொடுக்கும்	30	கொன்னே வந்தான்	250
கொடுத்தான் காத்தற்கு	99	கொன்னைச்சொல்	250
கொடுந்தாட்டு	8, 213		
கொடுப்ப	32		
கொடை	28, 30, 95, 95	கொழூள்	146
கொடைக்கிளவி	95	கோட்ட	217
கொடைப்பொருள்	74	கோட்டது நுனியைக் குறைத்தான்	85
கொடையெதிர்கிளவி	95	கோட்டுநுறு	77
கொண்டான் அவ்வழிக்கண்	99	கோட்டை நுனிக்கண் குறைத்தான்	85
கொண்டான் அவ்விழ்துக் கண் பொருள்	99	கோட்டை நுனியைக் குறைத்தான்	85
கொண்டு கூறுநிலைமை	1	கோட்டப்பட்டு	32
கொண்மார் வந்தார்	204	கோடின்று	8
கொண்டுழ் நல்லள்	62	கோடுடைத்து	216
கொல்களிறு	51	கோணம்	75
கொல்யானை உண்டு. செல்க வீழ்ந்தது. யாது பெரிது	68	கோதை வந்தது	180
காலைவர் கொடுமரந்தேய்த்தார்	71	கோமான்	142
கொள்	220	கோயில்	34
கொள்வான் வந்தான்	225	கோயிற்களம் சிறதான்	77
கொள்லோகுகொண்டின்	252	கோல்	52, 53
கொற்றன்	16, 71, 152	கோல்செம்மையிற் சான்றோர் பல்கி	67
கொற்றன் நல்லனோ சாத்தன் நல்லனோ	16	கோல்தா	53
கொற்றன் மயிர் நல்லவோ	16	கோவாழி	124
கொற்றன் மயிரிற் சாத்தன் மயில் நல்ல	16	கோவே	119
கொற்றன் வருதற்கும் உரியன்	251	கெளா	220
கொற்றனிற் சாத்தன் நல்லன்	16		
கொற்றா	150		
கொற்றிவந்தாள் அவட்குச் சோறு கொடுக்க	38	சக்கரவர்த்திக் கோவில்	34
கொறுகொறுத்தன	48	சதுரம்	75
கொன்முனை யிரவூர்	250	சந்த இன்பம்	63
கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ	250	சந்தித் திரிபு	69
		சந்தி நிலை	225
		சந்திராதித்தர்	4

சா	
சாகின்றான்	11
சாத்தற்குக் கொடுத்தான்	99
சாத்தற்குக் கூறுகொற்றன்	74
சாத்தற்கு நெடியன்	106
சாத்தற்குப் படுபொருள் கொற்றன்	74
சாத்தற்கு மகளுடம்பட்டார்	
சான்றோர்	74
சாத்தன்	2, 16, 63, 71, 147, 152, 205
சாத்தன் அவன்	38
சாத்தன் ஆடை	100
சாத்தன் உண்டான்	1
சாத்தன் உண்பான் கொற்றன்	
வந்தான்	228
சாத்தன் உண்டக்கடை வரும்	
கொற்றன்	228
சாத்தன் உண்டக்கால் வரும்	228
சாத்தன் உண்டக்கார்	
கொற்றனவரும்	228
சாத்தன் உண்டமுன்	
கொற்றன் வந்தான்	228
சாத்தன் உண்ட வழிக்	
கொற்றன் வரும்	228
சாத்தன் உண்ட விடத்துக்	
கொற்றன் வரும்	228
சாத்தன் ஒதல் வேண்டும்	239
சாத்தன் கண் நல்லன்	67
சாத்தன் கையெழுதுமாறு	
வல்லன் அதனாற்றம்	
ஆசிரியன் உவக்கும்	40
சாத்தன் தலைவன் ஆயினான்	1, 67
சாத்தன் தன்னைக் குத்தினான்	72
சாத்தன் தான் உண்டக்கடை வரும்	228
சாத்தன் தான் உண்ட முன் வந்தான்	228
சாத்தன் தான் உண்ட வழிவரும்	228
சாத்தன் தான் உண்ட விடத்துவரும்	228
சாத்தன் மயிர் நல்லவோ	16
சாத்தனுண்டபின் கொற்றன்	
வந்தான்	228
சாத்தன் உண்ட பின் வந்தான்	228
சாத்தன் மரம் குறைக்கப்பட்டது	720
சாத்தன் மயிரிற் கொற்றனமயிர்நல்ல	16
சாத்தன் யாழீழுக குழலாதுக	170
சாத்தன் யாழீழுகம்	
குழலாதும் பாடும்	170
சாத்தன் வந்தது	178
சாத்தன் வந்தான்	67, 199, 178
சாத்தன் வந்தான் அவற்குச்	
சோறு கொடுக்க, சாந்துகொடுக்க	38
சாத்தன் வந்தான் அவற்குச் சோறு	
கொடுக்க, சாந்து கொடுக்க	38
சாத்தன் தனை	100
சாத்தன் தனோடு	100
சாத்தனதியற்கை	76
சாத்தனதாடை	99
சாத்தனது ஆண்மை	76
சாத்தனது கண்ணைக் குத்தினான்	83
சாத்தனது கிழமை	76
சாத்தனது கையிற்று வீழ்ந்தது	227
சாத்தனது கையிற்று வீழ்ந்தான்	227
சாத்தனது செய்கை	76
சாத்தனது சொல்	76
சாத்தனது தமை	76
சாத்தனது துணை	76
சாத்தனது தோட்டம்	76
சாத்தனது நடை	76
சாத்தனது புத்தகம்	76
சாத்தனது முதல்	76
சாத்தனதுவது	100
சாத்தனது வனப்பு	76
சாத்தனது வாழ்ச்சி	76
சாத்தனது வாள்	76
சாத்தனது வினை	76
சாத்தனிற் கொற்றன் நல்லன்	16
சாத்தனின் நெடியன்	16, 106
சாத்தனின் வலியன்	99
சாத்தனைக் கண்ணூள் குத்தினான்	84

சாத்தனைக் கண்ணைக் குத்தினான்	84	சிறுநனி நீ துஞ்சியேற்பினும்	224
சாத்தனை தூலை ஒதுவித்தல்	84	சிறபான்மை	64
சாத்தனொடுங் கிடக்கும்	170	சிறுபைந்தாவி	26
சாத்தனொடு வந்தான்	73, 99	சிறுமை	75
சாத்தாஅ	149	சிறுமை பெருமையிற் காணாது	
சாத்தா சோறுண்ணாயோ	13	துணிற்தே	67
சாத்தா சோறுண்ணாயோ என்றாற்கு உன்னேனோ	15	சிறு வெள்வாய்	17
சாத்தான் வந்தது	169	சினை	26, 85
சாத்தி	147	சின்மை	75
சாத்தி சாந்தனைக்கும் புத்தொடுக்கும்	170	சின்மொழி யரிவையைப் பெறுகதில்லம் யானே	249
சாத்தி வந்தது	177	சினைநிலைக் கிளாவி	81
சாத்தி வந்தான்	177	சினை நிலைமை	62
சாதி	52, 167	சினைப் பெயர்	171, 210
சாதித்தன்மை		சினைப் பெயர் நிலை	174
சார்	77	சினைப் பொருள்	83, 110
சார்தல்	72	சினை முதற்கிளாவி	16
சார்பு	53	சினை முதற்பெயர்	171
சாரல் நாட என்றோழியுங் கலுஞ்சே	234	சினையிற்கூறும் முதலறி கிளாவி	110
சாரியை	72	சினை வினை	62, 227
சாவான்	11		
சாறிர்	43		
சாறும்	7, 43	ஈ	
சான்றாரிடை இருந்தான்	77	சுட்டது	236
சான்றாருஷைச் சென்றான்	77	சுட்டிக் கூறல்	36
சான்றோர்	51	சுட்டுப் பெயர்	134, 140
		சுட்டுப் பெயர்க்கிளாவி	38
இ		சுட்டு முதலாகிய காரணக்கிளாவி	40
சிதைப்பு	72	சுட்டு முதற்பெயர்	134, 139, 145, 164
சில	165	சுட்டெழுத்து	134, 139, 145
சிவணி	2, 57	சுடாநின்றது	236
சிறத்தல்	75	சுடுகாடு	51
சிறப்பினாகிய பெயர் நிலைக்கிளாவி	41	சுடும்	236
சிறப்பு	27, 57, 74, 251, 252	சுடுவது	236
சிறப்பு வழிவகுத்தல்	123	சுண்ணத்தான்	163
சிறாகர்	138	சுருசுருத்து	48
சிறிது	217	சுரையாழ அம்மி மிதப்ப	1
சிறிய ஒத்தினும்	232	சுவர்க்கம் புகுவன்	238
சிறியகட்டபெறினே யெமக் கீழுமன்னே	248	சுவை	75

கு			
குதின்கண் கன்றினான்	82	செய்யா	11
குதினைக் கன்றினான்	82	செய்யா நிற்கும்	154
குதினைக் கன்றும்	72	செய்யா நின்ற	230
குவி	18	செய்யா நின்று	224
		செய்யாப்	219
		செய்யார் தேஎந்தே மரல் கலிப்ப	1
செ			
செங்கால் நாரை	26	செய்யான்	162
செங்காற் பேடை	26	செய்யிய	224
செஞ்ணாயிறு	18	செய்யிய	232
செத்தாரைத் துஞ்சினார்	17	செய்யியர்	224
செத்தாள்	11	செய்யீரே	137
செத்து	30	செய்யும் 170, 218, 221, 224, 230	
செப்பு	11	செய்யும் என்னும் கிளாவி	223
செப்புறை	11	செய்யுள் 1, 70, 104	
செப்பு வழூ	1, 11	செய்யுள் விகாரம் 1, 2, 101, 148	
செப்புவழூ - எழுவகை	13	செய்யு 224, 225, 226, 232	
செம்பினேற்றை	17	செய்வான் 72	
செம்போத்து	18	செய் 224	
செம்மற்று	217	செய்ப்படுபொருட் பெயர் 230	
செம்மை	167, 211	செய்ப்படுபொருள் 63, 71 72, 81, 84, 89, 90, 91, 93, 103, 108, 242	
செப்	24	செய்ப்படுபொருள் மேல் நிற்பன 71	
செங்குள்று உறைபதி	91	செயவெளைச்சத் திரிபு 227	
செப்கென் கிளாவி	201	செயற்கு 224	
செய்த 218, 221, 225, 230		செயற்கை 76, 122	
செய்தது மன்று	251	செயற்கைப் பொருள் 19, 20	
செய்தற்கு இடம்	63	செயற்படற் கொத்த கிளாவி 106	
செய்திலேன்	240	செயிற்றியன் 42	
செய்து 216, 224, 225, 226		செயிற்றியன் இளங்கண்ணன் 67	
செய்தென	224, 232	செயின் 224	
செய்தெனச்சத்திறந்த காலம்	235	செல் 220	
செய்பு 224, 225, 232		செலக் ஆ 67	
செய்ப்மன 218, 221, 223		செல்லாயோ சாத்தா 15	
செய்ய 9, 216, 230		செல்லும் 30	
செய்யம் 7		செலவிற்று 216	
செய்யர் 7		செலவினம் 211	
செய்யள் 6		செலவு 28, 72, 81, 82, 169	
செய்யன் 5, 11, 131, 197		செவ்வாய் எழுந்தது பட்டது 58	

செவ்விது	68	சொல்லு முறை	244
செவ்வென்றெரிகிற்பான்	224	சொற்கிடை	117
செவிடம்	211	சொன் முறை	229
செவியிலி வந்தது	180	சொன்மை தெரிதல்	153
செற்றாரைச் செறும்	72	சொன்னிலை	11
செறல்	57, 72		
செறிய	31	சோ	
செண்மதி	152	சோணாடு	17
சென்றோர் அன்பிலர் தோழி	208	சோழன்	127
		சோழன் நலங்கிள்ளி	41
சே		சோழியன்	162
சேய்தது	216	சோற்றைக் குழைத்தான்	72
சேய்மை	149	சோறாவதாயிருந்தது	232
சேயது	8	சோறின்றி	232
சேயம்	211	சோறு அட்டது	242
சேயை நோக்கும்	72	சோறுங் கறியும் நன்றென்று உண்டார்	
சேர்ப்பன்	127, 128, 170	சோறுண்டாயிருந்தது	232
சேர்மான்	129, 162	சோறுண்ணா நின்றான்	154
சேர்மான் சேரலாதன்	41	சோனை	18
சேவகரோடு வந்தார் அரசர்	87		
சேறல்	34	ஞா	
சேறும்	199	ஞாபகம்	42, 75
சேனை	43	ஞாபக வகை	171
		ஞாபிறு	17, 58
சோ		ஞாபிறு எழுந்தது, பட்டது	58
சோல்	1, 58,		
சோல் ஆராய்ச்சி	114	த	
சோல் தன்னையே உணர் நிற்றல்	153	தகரு கரம்	217
சோல் தொகுத்து இறுத்தல்	34	தகுதி	17
சோல் நன்று, தீது	58	தகுதிலை	255
சோல் நிலை	225	தக்கக் கொற்றன்	41
சோல் முகம்	4	தக்சன் செய்த சிறுமாவையம்	73
சோல்லக் குறித்தவன் சோல்	55	தட்டுப் படையுள் வந்தான்	77
சோல்லாறு	27	தட்டுப் புடையுள் வலியுண்டு	77
சோல்லிக்கான்	220	தடுமாறு தொழிற்பெயர்	9
சோல்லிய முறைமை	244	தண்டேன்	112
சோல்லியை	1	தண்டேனிற்குக் கிடந்தது	112
சோல்லின் கண் கிடந்த விகற்பம்	1	தண்மை	75

தத்தங் குறிப்பிற் பொருள்		தலைமை	49
செய்யும் - இடைச்சொல்	1	தவச் சேய்	152
தத்தம் குறிப்பின் பொருள் செய்குந்	246	தவம்	87
தத்தம் குறிப்பு	220	தவம் செய்தல்	238
தந்திர உத்திவகை	225	தவம் செய்தான் கவர்க்கம் புகும்	238
தந்திர வுத்தி	117	தவம் செய்வான்	238
தந்தை	147, 205	தவிர்வல்	200
தந்தை தலைச் சென்றான்	77	தளிர்	52
தந்தை மல்லல் யானைப் பொருவழுதி	233	தன்மை	1, 28, 29, 199 222, 223
தந்தையார்	162	தன்மைச் சொல்	43, 199, 200
தந்தையைச் சூருற்றான்	97	தன்மை சுட்டல்	25
தந்தையொடு சூருற்றான்	97	தன்மை திரிபெயர்	57
தந்தை வந்தது	178	தன்மை வினை	199, 202
தந்தை வந்தான்	178	தன் வினை	200
தம் மருங்கில் தோன்றல்	156	தன்னின முடித்தல்	218
தம்மின்றமையா நந்நயந்தருளி	230	தன்னுடன் பாட்டுப் பொருண்மை	240
தம்மீறு திரிதல்	105	தன்னுள் உறுத்த பன்மை	184
தம்முன்	126	தனித்தன்மை ஈறு	205
தம்மொடு சிவணல்	111	தனிப்பெயர்	67
தமர்	163		
தமன்	163	தா	
தமன்	151, 136	தா	53
தமிழ்நாட்டு முவேந்தர்	33	தாம் என் கிளவி	181
தமிழ்நாட்டு முவேந்தர் இவர்	33	தாம் வந்தன	181
தமிழ்நாட்டு முவேந்தரும் வந்தார்	33, 251	தாம் வந்தார்	27, 181
தர	30	தாமே	171
தரவு	30	தாய் மூவர்	100
தருசொல்	29	தாய் வந்தது	178
தருஉந்து	229	தாய் வந்தாள்	178
தரையன்	171	தாய்க்குக் காதலன்	74
தலை	77	தாய்க் கொலை	238
தலைச் சூத்திரம்	63	தாயார்	162
தலைமகன்து செலவை அழுங்குவித்தல்	84	தாயிற்று	8, 213
தலைமகனைச் செலவின்கண் அழுங்குவித்தல்	84	தாயை உவக்கும்	72
தலைமகனைச் செலவை அழுங்குவித்தல்	84	தாயை ஒக்கும்	72
		தாயைக் காதலன்	72
		தாயைக் கொல்வான்	238

தாயைக் கொன்றான் நிரயம்புகும்	238	தின்பல்	200
தாவடி	50	தின்மார்	204
தாழ்	220	தின்மின்	220
தாழ்க்குழல்	114	தின்ற	212
தான் என் கிளாவி	182	தின்றது	71, 242
தான் வந்தது	182	தின்றல்	71, 167, 224, 242
தான் வந்தாள்	182	தின்றவன்	71
தான் வந்தான்	182	தின்றார்	136
தானே	171	தின்றான்	11, 71, 152
தி			
திகிரி	108	தின்னா	9, 212
திங்கள்	30, 51, 58	தின்னும்	220
திங்கள் எழுந்தது, பட்டது	58	தின்னுமது	71
திங்களும் சான்றோரும் ஒப்பார்	51	தினையிற் கிளாயைக் கடியும்	98
திங்களொழுந்தது		தி	
திசை	77	தீ	167
திசைக் கூறு	77	தீ எத்தனைமையது	236
திடர்	154	தீச்சும்	236
திணை	1, 202	தீது	7, 216
திணையொடு பழகிய பெயர்	194	தீர்தல்	32, 75
திணை வழு	58, 62	தீர்ந்து மொழிக் கிளாவி	106
திணைவழுக்காத்தல்	57, 58, 62	தீமை	75
திணை வழூ	1	தீரும் மருந்து	234
திரட்சி	86	தீய சாத்தன்	232
திரள்	57	தீயம்	211
திரிதாடி	114	தீணம்	9
திரிப்பை	206	தி	
திரிபெயர்	140	துஞ்சினார்	17
திரும்	220	துஞ்சும்	109
திருமுகம்	17, 30, 225	துடி	16
திருவினாள்	4	துடி போலும் நடு	16
திருவினாள் வந்தாள்	4	துணை	76
திரையன்	171	துணிபு விதி	152
தில்லைச் சொல்	247	தும்பி	117
தின்	220	துலாம்	113
தின்குவ	9		
தின்ப	7		

துள்ளிப் பெரிய ஓதினும்		தேர்முன் சென்றான்	77
சிறிய உணரா	224	தேரன்	210
துறைவன்	171	தேரோடும் புறம்	230
துன்னாகிக் குடார்	34	தேவர்	4
தா		தேவர் வேண்டினும்	
		வேம்பு கைக்கும்	251
தா	220	தேற்றம்	253
தாங்குந்து	229	தேற	53
தாண்டில்	30	தை	
தாண்டில் வேட்டுவன்			
வாங்கவாராது	30	தைநீர்	50
தாணை நிறுக்கும்	72	தொ	
தாவுதல்	224		
தெ		தொக்கு	33
தெங்கு	26, 110	தொகுக்கும் வழித் தொகுத்தல்	33
தெங்கு தின்றான்	110	தொகுத்தல்	72, 79
தெய்வம்	4, 58	தொகை	57
தெய்வஞ்சுக்டடிய பெயர்		தொகைஇ	252
நிலைக்கிளவி	4	தொகைச் சொல்	68, 93
தெரித்துக் கூறாமை	120	தொகை நிலை வகை	1
தெரித்து மொழிகிளவி	56	தொர் கூத்துவாமை வந்தக்களை	225
தெரிந்த கிளவி	32	தொடர்ச்சித்தன்மை	151
தெரிந்த மொழிச் செய்தி	76	தொட	113
தெரிநிலை	168, 251, 252	தொடியோன் மெல்லடி	
தெரிநிலைச் செயப்படு பொருள்	72	மேலவுஞ் சிலம்பே	192
தெரிநிலை வினை	199	தொல்காப்பியம்	110, 112, 114
தெரிநிலை வினைச் செயப்படுபொருள்		தொல்லெழில் வரைந்ததன்றி	
தெரிபு வேறு கிளத்தல்	49	வயவு நோய் நலிதலின்	226
தெரிபு வேறு நிலையல்	154	தொழில்	84, 130, 218, 220,
தெரியாறிலைச் செயப்படுபொருள்	72	தொழில் மேல் நின்ற	
தெருமந்து	30	தொழிற் பெயர்	71
தெவ்	220	தொழிலைடந்த பொருள்	67
தெளியுமோர்	150	தொழிற்படக் கிளத்தல்	242
தென்கட்ட குமரி	77	தொழிற் பெயர் 71, 136, 208, 210, 222, 224	
தே		தொழிற் பெயர் விகற்பம்	72
தே	77	தொழிற் பொருள்	63
தேய்	220	தொழின் முதனிலை	108
		தொழின்மைச் சிறப்பு	87

தொழினிலை	71	நம்முன்	126
தொழிலிலை	122	நமர்	32
தொன்னெறி	97, 106	நமன்	151
		நரகர்	4
தோ		நரகர் வந்தார்	4
தோட்டம்	49	நரகன்	4
தோள்	62	நரகன் வந்தான்	4
தோள் நல்லள்	62	நரகி	4
தோன்றல்	141	நரகி வந்தாள்	4
தோன்று நிலை	67	நரி	148
தோன்றும்	31, 53	நல்லைமன்... பெயர்ந்தோனே	208
		நல்ல சாத்தற்குப் பொல்லாக்	
		சாத்தன்	232
நக்குவன்		நல்லம்	211
நங்கை	33, 118, 160, 205, 246	நன்மக்கள் வழி	152
நங்கை முலையிரண்டும் வீங்கின	33	நன்மை	75
நங்கை வாழி	124	நன்று	216
நஞ்சன்டது சாம்	158	நன்று தீதும் அன்று	251
நஞ்சன்டன சாம்	158	நன்றோ அன்று தீதோ அன்று	252
நஞ்சன்டாம் சாம்	158	நனவிற் புனர்ச்சி நடக்கலும்	224
நஞ்சன்டார் சாவர்	158		
நட்டியந்தான்	17	நா	
நட்பு	74	நாகர் பலி	95
நட	220	நாகர்க்குப் பலி	95
நடு (இடை)	16	நாகரது பலி	95
நடு	32	நாட்டார்	152
நம் அரசன் ஆயிரம்		நாட்டைச் சிதைக்கும்	72
யானையை உடையன்	50	நாட்டைப் பழிக்கும்	72
நம்பி	33, 50, 118, 160, 205	நாடன்	171
நம்பிக்கு மகன்	90	நாடி	171
நம்பி கண்ணிரண்டும் நொந்தன	33	நாண அறுக்கும்	72
நம்பி கண்ணொந்தது; நொந்தன	33	நாம் உன்னும் ஊண்	231
நம்பி நாயொடு வந்தான்	87	நாம் உன்னும் காலை	231
நம்பி நூறு ஏருமை யுடையன்	50	நாம் உன்னும் சோறு	231
நம்பி மகன்	90	நாம் இல்லை	221
நம்பி வந்தான் அவற்குச்		நாம் எறியும் கல்	231
சோறு கொடுக்க	38	நாம் வேறு	221
நம்பி வாழி	124	நாய்	166
நம்பீஇ	149		
நம்பீரே	136		

நாய் அன்று நரி	216	நிலப் பெயர்	162
நாய்கள்	166	நிலப்பொருட் பெயர்	230
நாய்க்கு நட்புடையன்	1	நிலம்	72, 77, 167
நாயாற் கோட்பட்டான்	73	நிலம் கடந்தான்	100
நால்வர்	50, 162	நிலம் வலிது	19
நால்வாய்	18	நிலவுக	204
நால்வாய் வேழம்	18	நிலன்	108, 230
நாவிதன் மாறன்	41	நிலனும் நீரும்	251
நாவினை வணக்கும்	72	நிலனே நீரே	253
நாழி	113	நிலை	76, 77
நாஞ்சமானான் புகழுமன்னை	251	நிலைமை	87
நாற்றம்	75	நிலைமொழி	69
நான் உண்ணும் இல்லம்	231	நிலைவினை	199
நான்கு	51	நிறுத்த முறை	1, 66, 115, 126, 134, 141
நான்கு வகைப்பட்ட சொல்	152	நிறப்பன்புப் பெயர்	210
நானில மன்ற . . . கழல்	101	நிறைப் பெயர்	113
நி			
நிகர்மை	75	நின்முகங் காணும் மருந்தினேன்	230
நிகழ்காலம்1, 199, 200, 219, 220, 223, 224		நின்றாங்	58
நிகழ்கால வாய்பாடு	224	நின்றான்	130
நிகழ் பொருள்	67	நின்று	246
நிகழ் வு	197	நினக்குத் தருங் காணம்	29
நிகழும் காலம்	223	நினக்கு வருங் காணம்	29
நிமிஸ்தேர்	51	நினைவு	57
நிலத்தகலம்	76	நி	
நிலத்தம்	211	நி இல்லை	43, 171
நிலத்தர்	211	நி உண்கிடா	221
நிலத்தள்	211	நி உண்ட இல்லம்	220
நிலத்தன்	211	நி உண்ணும் இல்லம்	230
நிலத்தாம்	211	நி உண்ணும் ஊன்	231
நிலத்தார்	211	நி உண்ணும் சோறு	231
நிலத்தான்	211	நி எறியும் கல்	231
நிலத்தினேன்	211	நி என் கிளவி	186
நிலத்தினேன்	211	நி என்னை வைதாய்	240
நிலத்தெம்	211	நி என வருஉம் கிளவி	185
நிலத்தேம்	211	நி ஓதும் காலை	231
நிலத்தைக் கடந்தான்	4	நீக்கப் பொருண்மை	1, 106

நீக்கப் பொருள்	75	நெட்டிலை விளைவின் கட்டெங்கு	26
நீங்குதற்கு இடம்	63	நெடியனும் வலியனும் ஆயினான்	251
நீசெல்	15	நெடுங்கழுத்தல் வந்தது	179
நீட்டம்	141, 150	நெடுமை	75
நீயும் நின் படைக்கலமுஞ் சாறிர்	43	நெடுவெண் தீங்கள்	18
நீயே கொண்டாய்	253	நெடுவெண்டிங்களும் . . .	18
நீலம்	17, 110	நெருப்புச் சடும்	236
நீயிர்	69, 140, 171, 185	நெல்லரியு மிருந்தொழுவர்	229
நீயிர் உண்ணும் இல்லம்	231	நெல்லைத் தொகுக்கும்	72
நீயிர் உண்ணும் ஊன்	231	நெறிக்கண் சென்றான்	82
நீயிர் உண்ணும் சோறு	231	நெறிபடுபொருள்	99
நீயிர் எறியும் கல்	231	நெறியைச் செல்லும்	72
நீயிர் ஒதும் காலை	231	நெறியைச் சென்றான்	82
நீயிர் வந்தீர்	185	நொந்தன	33
நீர்	167		
நீர் தண்ணிது	19		
நீரமரம்	17	நோக்கல்	72
நீ வந்தாய்	185	நோக்கனோக்கம்	89
நீ வேறு	221	நோக்கு	67
		நோய்மலி வருத்தம் . . . எமரே	204

ஞா

நுணங்கிய கேள்வியர்	224		
நுந்தை	178	பக்கச் சொல்	17
நுந்நாடியாது	31	பகர விறுதி	7
நும்	69, 140	பகுதி	55
நும் நாடு யாது	13	பகை	74
நுமர்	151, 163	பகைவர் எறிவர்	15
நுமள்	151, 163	பகங்காய்	30
நுமன்	163	பகுப்போல் வாள் பக	114
நுல் நூற்றான்	72	பட்டி புத்திரர்	162
நூலாக் கவிங்கம்	230	படர்க்கை	1, 28, 66, 218, 223
நூலொடு நார் இயைந்ததுபோலும்	73	படர்க்கைச்சொல்	202, 203
நூறு	50, 114, 165	படர்க்கைப் பன்மை ஈறு	205
நூனயமாதல்	11	படர்க்கையொருமை ஈறு	205
		படர்க்கை வினை	199, 202
		படர்ந்தன	53
நெஞ்சு	51	படுகண்ணி	230
நெட்டிலை	26	படுகிறான்	241

நெ**நெ**

படுகூட்டர் . . . பசப்பே	225	பயறுளவோ வணிகர்	35
படுத்தல் ஒசை	71	பயன்	108
படுத்தலோசை	110, 208	பயனிலை	63, 67
படுத்தல் ஒசையால்		பயனிலைக் கூற்று	68
பெயர் ஆக்கல்	158	பயனிலை கொள்ளப் பெயர்	64
படுத்தார்	46	பயனிலை கோடல்	100
படும்	53	பயனிலைப் பாடு	66
படைக்கலம்	43	பயனிரைல் வகை	1
படைக் குழாம்	76, 86	பரணரது பாட்டியல்	76
படைக்கைபடையினை பிடித்தகை	79	பருநால் பன்னிருதொடி	13
படைக்கை	100	பல் குடி	49
படைத்தலைவன் கீரன்	41	பல்லவ	165
படைத்திட்டுக் கொண்ட பெயர்	162	பல்லார் தோன் தோய்ந்து வருதலாற்	
படையின் யானை	85	பூம்பொய்கை . . . எமக்கு	56
படையை வெகுஞம்	72	பல்லோராறியுஞ் சொல்	2
பண்டி	31	பல்லோர் இடத்துப் படர்க்கை	203
பண்டு காடுமண்	247	பல்லோர் குறித்த	
பண்டு சுட்டது	236	சினெனிலைப் பெயர்	162
பண்டு கூரியதோர் வாண்மன்	248	பல்லோர் குறித்த திணை	
பண்ணிற்குத் தக்கது பாட்டு	75	நிலைப் பெயர்	163
பண்படி	224	பல்லோர்ப் படர்க்கை	204
பண்படைந்த பொருள்	67	பல்லோர் மருங்கு	223
பண்பின் ஆக்கம்	106	பல்வழி	220
பண்பினாகிய சினைமுதற்கிளவி		பல	183
பண்பு	48, 84, 86, 110, 143, 210,	பல அன்று ஓன்று	165
	218, 254, 255	பல அல்ல ஓன்று	25
பண்பு கொள் கிளவி	216	பல பொருட்டொகுதி	63
பண்பு கொள் பெயர்	110, 131, 137, 162, 165	பல பொருளொரு சொல்	55, 63
பண்பு கொள வருதல்	25, 57, 67,	பலரறி சொல்	7
பண்புச் சொல்	57	பலர் வரை கிளவி	170
பண்புத் தொகை	1, 8, 67	பலவற்றுப் படர்க்கை	211
பண்பு நிமித்தம்	57	பலவற்று மருங்கு	220
பண்புப் பெயர்	210	பலவறி சொல்	3, 165
பண்புப் பெயரடி	210	பலவேற்றுமைப் பல சொல்	63
பண்பு வாய்ப்பாடு	57	பவளம்	16
பத்து	114, 165	பழம்	52
பத்தும் எட்டும் உள்	251	பழமை	75
பயறு	35	பழி	71, 72

பற்றுவிடு கிளாவி	106	பாணன் பறையன் நுடியன் . . . இல்லை	
பற்றுவிடுதல்	75	பாயும்	229
பறி	17	பாயுந்து	229
பறை	47	பார்	220
பறையன்	51	பார்ப்பனச் சேரி	49
பன்மை	49, 75, 199, 220	பார்ப்பார்	135
பன்மை இயற்பெயர்	173	பார்ப்பான்	162
பன்மை உரைக்குந் தன்மைக் கிளாவி	206	பார்ப்பான் கள்ஞன்னான்	158
பன்மை கூறும் கடப்பாடு	62	பால்	1, 52
பன்மைச் சினைப் பெயர்	169, 174	பால் காட்டாத தொழிற் பெயர்	167
பன்மை கூட்டிய சினை முதற் பெயர்	175	பால் காட்டாத பண்புப் பெயர்	167
பன்மை சுட்டிய சினை நிலைக்கிளாவி	62	பால் காட்டும் வினை	167
பன்மை பற்றிய வழக்கு	63	பால் தெரிபு	185
பன்மைப் பால்	2	பால் பிரிந்திசையா உயர்திணை	58
பன்மைப் பாற் சொல்	2	பால் வழூ	1, 11
பன்மைப் பொருள்	62	பால் வழூ எட்டு	11
பன்மை யுருபு		பால் வரை தெய்வம்	58
பன்மை வினை	202	பாலதிகாரம்	188
பன்னிரு தொடி	11	பாலறி உயர்திணைப் பெயர்	161
		பாலறி மரபு	208
		பாலறிய வந்த உயர்திணைப் பெயர்	159
		பாவை பாவையினும் அழகியாள்	112
		பாவை போல் வாள் பாவை	114
பாக்கு	232	பான்	225, 232
பாகன்	11	பான் மயக்குற்ற ஜெக்கிளாவி	23
பாகுபாடு	53, 199		
பாடின் மன்னரைப் பாடன்மார் எமர்	204	பி	
பாடினான்	11	பிடி	00
பாடினான் சாத்தன்	11	பிண்டப் பெயர்	86
பாடுக	204	பிண்டம்	24, 86
பாடுகோ, பாடுகோ, பாடுகோ	1	பிரித்தல்	72
பாண்டி நாடு	13	பிரிநிலை	252
பாண்டியன் மாறன்	41	பிரிப்பு	24
பாணை	125	பிழும்பு	24
பாணன்	51	பின்னளை	57
பாணன் பறையன், கடம்பன் . . . இல்லை	51	பிற	167
		பிறந்த வழிக்கூறல்	110
		பிறர்	163

பிறவினை	224	புலி நின்றிறந்த நீரவீர்த்து	17
பிறள்	163	புலி பாய்ந்தாங்கு பாய்ந்தான்	16
பிறன்	151, 163	புலியாற் போற்றிவா	93
பிறன் வினை	200	புலியான் அஞ்சும்	96
பிறித வணிலையல்	247	புலியான் கொல்லப்பட்ட யானை	91
பிறிதின் கிழமை	76	புலியான் வரும்	93
பிறிது	167	புலியிற் போற்றிவா	93
பிறிது பிறிதேற்றல்	100	புலியின் அஞ்சும்	96
பிறிது பொருள் சுட்டல்	111, 112	புலியைக் கொள்ற யானை	91
பிறிது வந்தடைதல்	115, 120	புலியைப் போற்றி வா	93
பிறிது விதி வகுத்தல்	123, 146	புழா அ அன்	132
பிறிதேற்றல்	100	புள்ளி இறுதி	125
பின்	77, 225	புள்ளி ஈறு	126, 147, 148, 220
		புள்ளி எழுத்து	148
ப		புள்ளினான்	105
		புறம்	77, 108
புகல்	51	புறப்பாட்டு	200
புகழ்	72	புன்றரு ... தப்பற்கு	30
புகுதல்	224		
புடை	77		
புடை பெயர்ச்சி	71		
புணரியனிலை	246	ப	52
புதன்	5	பூக்குழாய் என்னையர்	
புதுமை	57, 75	கண் இல்லா தீது	7
புதுவதன் இயன்ற வணியன்	224	பூங்கன்று	55
புதுவது புளைந்த வெண் கையாப்பு	224	பூசை	71
புருவம் நல்லன்	62	பூட்டு	217
புரோசு வந்தது	57	பூண்டு	147
புல்	50	பூத்தது	53
புலவாய்	167	பூதம்	58
புலம்	53	பூநட்டு வாழும்	110
புலவர்	115, 121, 145, 201, 220, 256	பூவிற்குத் தக்கது வண்டு	76
புலவரினான	105		
புலி	148, 167	பெ	
புலிஅஞ்சும்	96	பெண்	57, 171
புலிகொல் யானை	91	பெண் அவி	4
புலிகொல் யானை ஓடுகின்றது	92	பெண் சில	4
புலி கொல் யானை கிடந்தது	92	பெண்டாட்டி	25, 160
புலிகொல் யானைக்கோடு வந்தது	92		

பெண்பாற் சொல்	2	பெருங் காலர்	162
பெண்மகள்	160	பெருங் கூத்தன்	18
பெண்மகன்	160, 191	பெருங்கை யாற்ற வென்புலம்பு	224
பெண்மகன் வந்தாள்	191	பெருங் கொற்றன்	18
பெண்மை	57	பெருந்தலைச் சாத்தன்	26
பெண்மை இயற்பெயர்	173	பெருந்தலைப் புல்லா நல்ரேறு	26
பெண்மை சுட்டிய சினைமுதற்பெயர்	175	பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டிற் கீழ் நால்வர்	
பெண்மைச் சினைப்பெயர்	174	மக்கள் உளர்	50
பெண்ணை நன்று தீது	57	பெருந்தோட்சிறு... பேதை	26
பெண்மை முறைப்பெயர்	176	பெருந்தோளர்	162
பெய்கிள்ளது	241	பெரும் புதி	51
பெய்தது	241	பெரும் பலாக்கோடு	26
பெயர்	155	பெரும் பான்மை	58
பெயர் இலக்கணம்	152	பெருமா	13
பெயர் எஞ்ச கிளவி	232	பெருமை	75
பெயர் கொள வருதல்	67	பெரு வழக்கிளை	64
பெயர்க்கு இலக்கணம்	69, 70	பெரு வழுதுணக்காய்	26
பெயர்க் குறிப்பு	113	பெரு விரில் வந்தது, போயிற்று	57
பெயர்க் சொல்	57, 63, 65, 153	பெற்றம்	24, 50
பெயர் தோன்று நிலை	66	பெற்றாங் கறிகதில்	249
பெயர் நிலை	151	பெறல்	72
பெயர் நிலைக் கிளவி	71, 161		
பெயர்பாடு	33	பே	
பெயர் புறம்	67	பேடி	4
பெயர்ப் பெயர்	71	பேடி வந்தது	57
பெயர்ப் பொருள்	72	பேடி வந்தாள்	4
பெயர் வினைகட்டு இடமாகிய இடம்	156	பேடிகள் வந்தன	57
பெயர் வேற்றுமை	66	பேடியர்	4
பெயரது இலக்கணம்	63	பேடியர் வந்தனர்	4
பெயரியல்	152	பேப்	51
பெயரியிற் ரோன்றும் பாலறிகிளவி	11	பேருமா உலறினீரால்... உலறினேன்	13
பெயரினாகிய தொகை	67	பேரூர் கிழான்	42
பெயரெச்சம்	153, 218, 223, 225		
பெரிய ஒத்தினும்	232	பை	
பெருங் கண்ணா	162	பைங்கூழ்	20, 22
பெருங்கால் யானை வந்தது	179	பைங்கூழ் நல்ல	22
		பைங் கூழ் நல்ல ஆயின	20, 22

பொ

பொது இலக்கணம்	115	பொரு உப் பொருள்	75
பொது நிலை	63	பொற்றொடியைத் தொட்டான்	112
பொதுப்பட நிற்றல்	63	பொறியறை வந்தது.	57
பொதுமை	5, 52, 218	பொல்லாய்	219
பொதுபில்	17	பொறை	17, 50
பொதுவாகிய வினை	54	பொறையிர்த்தார்	17
பொதுவில்	17	பொன்	16, 114
பொதுவினை	55	பொன் போலும் மேனி	16
பொய்கைப் பூப்புதின	224	பொன்னன்ன	216, 217
பொருட்படை	1	பொன்னன்னது	216, 217
பொருட் பொதுமை	54	பொன்னன்னாம்	211
பொருட்டரி நிலை	53	பொன்னன்னார்	211
பொன்மை	57	பொன்னன்னன்	211
பொருள்மை சுட்டல்	67	பொன்னன்னன்	211
பொருள்மை தெரிதல்	153	பொன்னனாள்	211
பொன்மை நிலை	154	பொன்னனார்	160, 211
பொருளிலை	232, 246	பொன்னனான்	160, 211
பொருந்	220	பொன்னனாள்	211
பொருள் 91, 99, 108, 114, 217, 218, 230		பொன்னன்னெம்	211
பொருள் ஆராய்ச்சி	86	பொன்னனேம்	211
பொருள் இயைபு	67	பொன்னன்னென்	211
பொருள் கோள வகை	1	பொன்னன்	165
பொருள் நிலை	63	பொன்னது	165
பொருள் நோக்கு	225		
பொருள் முகம்	4		
பொருள் மேல் நின்ற		போ	220
தொழிற் பெயர்	71	போத்து	18
பொருள் வேற்றுமை	224	போதரல்	57
பொருளது புடை பெயர்ச்சி	71, 155	போய	212
பொருளன்	211	போயினான்	32
பொருளாராய்ச்சி	53	போர்	43
பொருளியைபு	1		
பொருளங்டையன்	211		
பொருளங்டையான்	211	மக்கட்குப் பகை மரபு	74
பொருளெளாடு புணராச்		மக்கட்சுடு	1
சுட்டுப் பெயர்	37	மக்கள்	141, 205
பொரு உப் பொருள்மை	106	மக	117

போ**ம**

மகஞே	117, 160, 221	மலையமான்	129
மகஞே அறிசொல்	2	மலை நற்கும்	236
மகஞே மருங்கிற பால் தெரி கிளாவி	191	மதலையொடு பொருத மால்யாணை73	
மகநன்று. தீது	57	மழை பெய்தக்கால்	224
மகார்	144, 160	மழை பெய்து என அறும் பெற்றது	228
மகவினை மட்டவை மன்றம்	247	மழை பெய்து என உலகம்	
மகவு	57	ஆராய்ந்தது	228
மகன்	24, 133, 160	மழை பெய்தென மரங் குழைத்தது	11
மகன் அன்று குற்றி	25	மழை பெய்ய எழுந்தது	228
மகாகர்	138	மழை பெய்யக்குள நிறைந்தது	228
மங்கல மரபு	17	மழை பெய்யாமல் மரம்	
மடப்பினை	18	குழையா தாயிற்று	232
மணி	16	மழை பெய்யாவிடின்	
மணியது நிறத்தைக் கெடுத்தான்	84	அறும் பெறாது	232
மணியை நிறத்தின்		மழை பெய்யாவிடின் மரங்	
கண் கெடுத்தான்	84	குழையாது	232
மணியை நிறத்தைக் கெடுத்தான்	84	மழை பெய்யிய எழுந்தது	224, 228
மதம்	195	மழை பெய்யிய மாதவர்	
மதலை	57	அருளினார்	228
மயங்கு மொழிக் கிளாவி	242	மழை பெய்யிய மாதவர்	
மயிர்க்கு எண்ணெய்	74	அருளினார்	228
மயில் நல்ல ஆயின	21, 210	மழை பெய்யிற் குள நிறையும்	228
மரங் குறைத்தான்	79	மழை பெய்யிற் குளம் நிறையும்	224
மரத்தைக் குறைத்தும்	72	மழை பெய்யின் அறும் போலும்	228
மரத்தைக் குறைத்தான்	72	மழை பெய்யுமேனும்	224
மரத்தைக் குறையான்	103	மழை பெய்வதாம்	241
மரபு மரபாராய்ச்சி	56	மழை பெய எழுந்தது	
மரபிலக்கணப் பாகுபாடு	55	மழை பெயற்கு எழுந்தது	228
மரபு வழுக்காத்தல்	56	மழை பெயற்கு மாதவர் அருளினார்	
மரபு வழுவமைதி1, 48, 56, 97, 98, 99		மழை வென்கை	16
மரபு வழுகூ	1, 11, 26	மற்றிந் நோய்தீரும் மருந்தருளாய்	
மரம்	148	ஓண்டொலை	230
மருது	53	மற்றையது	167, 246
மருமகள்	144	மற்றையன	167
மருமகன்	133	மற்றையார்	163
மருஹின் மேற்கு	75	மற்றையாள்	163
மருஉ வழக்கு	17	மற்றையான்	151, 163
மலாடு	17	மற்றைான்று விரித்தல்	86
		மறப்புவி	18

மறவர்	51	இ	
மறுதலை	61	மிழலை	230
மறை 199, 200, 202, 203, 204, 220, 222		மிற்ஞி	153
மறை - (எதிர்மறை)	232		
மறைக் கண்ணோய் மலிவகுத்தங்		இ	
காணான் மாவமர்	222	மீகண்	17
மறைக்குங்காலை மர்கிய		மீயடுப்பு	17
தொராகல்	222		
மறை வாய்பாடு	219	உ	
மறை விகற்பம்	205	முடக் கொற்றன் வந்தது	178
மன்னாப் பொருள்	34	முடக் கொற்றன் வந்தான்	178
மன்னைக் காஞ்சி	248	முடக் கொற்றி	177
மன்னைச் சொல்	248	முடக் கொற்றி வந்தாள்	177
		முடங் குத்திற்று	15
		முடத்தி வந்தது	177
மா		முடத்தி வந்தாள்	177
மா	52	முடவம்	211
மாகல்	146	முடவன் வந்தது	178
மாக்கடனிவந்து	18	முடவன் வந்தாள் அதற்குச்	
மாக்கள்	160	சோறு கொடுக்க	38
மாட்டெறி	134	முடவன் வந்தாள்	178
மாட்டேற்று	34	முடிபிலக்கணம்	218
மாட்தினைத் திருந்தான்	77	முத்து	16
மாட்துக் கீழிருந்தான்	77	முத்தும் மணியும் பவளமும்	
மாண்டது	51	பொன்னும்	16
மாத்திரை	122, 149	முத்தொடு முழாக் கோத்தது	
மாந்தர்	51, 160	போலும்	73
மாப் பூத்தது, காய்த்தது	53	முதல்	26, 76, 85
மாரிக்கண் நாள்	77	முதல் வினை	62
மாரிக்கண் வந்தாள்	77	முதல் வேற்றுமை	67
மாரியுள் வந்தாள்	106	முதலிற் கூறும் சினையறி கிளவி	110
மாரைக் கிளவி	7, 204	முதற் சினைப்பொருள்	84
மா வீழ்ந்தது	54	முதற் பொருள்	83, 110, 111
மாவும் அரசும் புலம் படர்ந்தன	53	முதனிலை	226
மாவும் மருதும் ஓங்கின	53	முதுமை	57, 75, 76
மாற்றம்	1	முப்பத்து மூவர்	4, 33
மாறோகம் (கொற்கை சூழ்ந்த நாடு) 161		முப்பத்து மூவரும் வந்தார்	4, 33
மானம்	107	முப்பாற் சொல்	2

முயற்கோடு	34, 152	முன்னிலைக் காலம்	236
முயற்கோடு இல்லை	153	முன்னிலைக் கிளவி	219
முயற்கோடும் . . . இல்லை	34	முன்னிலைச் சொல்	219
முயற்கோடுமி . . . இல்லை	13	முன்னிலை நீர்மை	220
முல்லை	117	முன்னிலைப் பண்மை	220
முலை	33, 62	முன்னிலைப் பெயர்	184
முலை நல்லள்	62	முன்னிலை வினை	184, 219
முழு முதற்கண்	66	முன்னின்றான்	206
முற்கு	1	முன்னால்	65
முற்றி நில்	67		
முற்றியலுகரம்	120		
முற்று	201, 223	முக்கி முக்கு நல்லள்	18
முற்று ஈறு	223	முப்பு	57
முற்றுச் சொல்	153, 201, 218, 221	முப்பு நன்று. தீது	57
முற்று நிலைமை	230	முவர்	51
முற்றும்மை	1, 34	முவன்	162
முற்றோசை	7	முவாட்டைய	217
முறைக் குத்துக் குத்தினான்	97	முவாட்டையது	216
முறைக் கொண்டு எழுந்த பெயர்க் கொற் கிளவி	106	முவேந்தர்	33
முறைப் பெயர்	123, 133, 144, 150	முன்று இடம்	1
முறைப் பெயர்க் கிளவி	133, 144, 150	முன்று காலம்	1
முறைப் பெயர்க் கிளவி	133, 144, 150		
முறைப் பெயர் நிலை	176		
முறைமை	1, 76	மெய்திரிந்தாகிய கிழமை	
முறைமையன்றிக் கூற்று	32	மெய்நிலை	197
முறையாற் குத்தினான்	97	மெய்நிலைப் பொதுச் சொல்	
முறையிற் குத்தினான்	97	மெய்ப்படுத்தார்	46
முன்	7, 225	மெய்ப்பொருள்	117
முன் சாத்தன் வந்தான்		மெய்ம்மை	197
பின் கொற்றனும் வந்தானும்	251	மெய்யறிபனுவல்	92
முறை நூல்	117	மெய்யுருபு	101
முன்னம்	57, 190	மெல்லம் புலம்பு கண்டிக்கும்	225
முன்னத்தின் உணரும் கிளவி	58	மென்மை	75
முன்றில்	17		
முன்னிலை	1, 28, 29, 66, 218, 220, 221, 222, 223	மே	220
முன்னிலை ஈறு	220	மேல்	77
முன்னிலை ஏவல் ஒருமை	220	மேலும் சுடுவது	236

மேற்சேரிக் கோழி அலைப்		யார் அவர்	207
புண்டது	61	யார் அவள்	207
மேற்றானிருந்த . . . செற்றமுலை		யார் அவன்	207
மேற்று	217	யாவர்	31, 140
மேனி	16	யாவள்	31, 164
மொ			
மொடுமொடுத்தது	48	யாழ்	47
மொழி	1	யாழ் கேட்டான்	114
மொழி முதல்		யாழும் குழலும் பறையும்	
மொறுமொறுத்தர்	48	இயம்பினார்	47
யா			
யா	31, 164	யாற்றரை விலக்கினான்	91
யாஅர்	207	யாறு - ஆறு	17
யாடு - ஆடு	17	யாற்றாழுகும்	236
யாண்டும்	34	யான் ஆடை ஒலிக்கும் இல்லம்	230
யாது	31, 32, 164	யான் இல்லை	221
யாதும் ஊரே	251	யான் உண்ணிடு	220
யாதெனவரும்விளாவின் கிளாவி	32	யான் உண்ட இல்லம்	230
யாப்பு	115	யான் உண்ணும் ஊன்	231
யாப்புற	31	யான் உண்ணும் சோறு	231
யாம் இல்லை	221	யான் எறியும் கல்	231
யாம் இன்று விளையாடா		யான் கருஷுர்க்குச் செல்வேன்	251
நின்றது இக்கா	244	யான் கோல் வேண்டும்	223
யாம் உண்ணும் இல்லம்	231	யான் செய்ம்மன	221
யாம் உண்ணும் ஊன்	231	யான் செல்க காட்டிற்கு	222
யாம் உண்ணும் காலை	231	யான் செல்லும் ஊர்	230
யாம் உண்ணும் சோறு	231	யான் சொன்னவன்	71
யாம் எரியும் கல்	231	யான் போம்புழை	234
யாம் நாளை விளையாடுவது இக்கா	244	யான் போந்த ஊர்	230
யாம் பண்டு சூது பொருவது		யான் வேறு	221
இக்கழுகம்	244	யான் வைதேனோ	240
யாம் பண்டு விளையாடும் கா	244	யானும் அவ்ழுர்க்குப் போதுவல்	251
யாம் பண்டு விளையாடுவது இக்கா	244	யானும் அவனும் உண்டனம்	206
யாம் வேறு	221	யானும் அவனும் உண்டேம்	206
யாப்	178	யானும் அவனும் உண்ணும்	
யார்	31	இல்லம்	231
		யானும் உரையூர்க்குப் போதுவன்	251
		யானும் என் எஃகமுஞ் சாறும்	7, 43

யானும் நீயும் அவனும் உண்கும்	206	வட வேட்கந்தென் குமரி	18
யானும் நீயும் அவனும் உண்ணும் இல்லம்	231	வட வேங்கடம்	18
யானும் நீயும் உண்கும்	206	வடாது வேங்கடம்	216
யானும் நீயும் உண்டனம்	206	வடிவு	24, 63, 75, 75
யானும் நீயும் உண்ணும் இல்லம்	231	வடுகர்	51
யானும் நீயும் உண்டாம்	206	வடுகர். உ.. அறிவுடையார்	51
யானை - ஆனை	17, 43	வடுகரசர்	50
யானைக்காடு	94	வடுகரசர் ஆயிரவர் மக்களையுடையர்	50
யானையுட் காடு	94	வடுவரசர்க்குச் சிறந்தார் சோழிய வரசர்	74
யானைக்குக் கோடுகூபிது	106	வண்கை	16
யானைக்கோடு	1, 76	வண்ணகர்	17
யானைக்கோடு உண்டு, செல்க,		வண்ணச்சினைச்சொல்	26
வீழ்ந்தது, யாது, பெரிது, பல	68	வண்ணத்தான்	163
யானையது கோட்டைக் குறைத்தான்	84	வண்ணம்	75
யானையது கோட்டை நுனிக்கட்குறைத்தான்	84	வண்ணரச்சாத்தன்	41
யானையது கோடு கூபிது	106	வணிக்கிராமத்தார்	162
யானையை ஊரும்	72	வணிகீர்	35
யானையைக் கோட்டின் கண்குறைத்தான்	84	வந்த	212
யானையைக் கோட்டைக் குறைத்தான்	84	வந்தது	213
யானையைக் கோட்டைக் குறைத்தான்	84	வந்தான் சாத்தான்	101
யானையைக் கோட்டைக் குறைத்தான்	84	வந்தான் சாத்தனோடு	99, 101
யானை வந்தது	179	வந்திலது	213
யானை வந்தன	179	வந்தேயுமன்ற தென் கடற்சேர்ப்பு	209
யானை வந்தாள்	179	வயங்கியோர்	136
யானை வந்தான்	179	வயிரகடகம்	50
யானோ தஞ்சம் பெரும	1	வராவு	28, 169
ஏ		வரிசைக்கு வரும் வரியெழுத்து	74
ராஃகான்	7	வரிவடிவு	114
வ		வருகதில்	245
வகை	77	வருக தீல்லம்ம	245
வகை தெரிவான் கட்டே உலகு	217	வருகின்றது	213
வட்டம்	75	வருகின்றிலது	213
வட்ட கண்ண	217	வருங்காண்	220
வடக்கண் வேங்கடம்	77	வருதும்	199
		வருந்தினைவாழி யென்னெஞ்சமே	148
		வருமுன்னர்க் காவாதான்	225

வருவது	213	வாக்தேவன் வந்தான்	4
வருநம்	32	வாணிகத்தான் ஆயினான்	73
வரைநிலை	15	வாணிகத்தானாயினான்	88
வரையறுத்தல்	63	வாணிகத்தின் ஆயினான்	88
வரையறை	149	வாம் புரவி வழுதி	234
வரையறைப் பண்பு	114	வாய்க்காலைச்சாரும்	72
வரைவீழ் அருவி	100	வாய்க்குத்தக்கது வாய்சி	106
வல்லம்	211	வாய்பாடு வேற்றுமை	230
வல்லமெறிந்த நல்லினங் கோசர்	233	வாய்பாடு	57, 58
வல்லர்	50	வாய்பாடு வேற்றுமை	224
வல்வில்லன்	211	வாயாற்றக்கது வாய்ச்சி	73
வலகையள் ஓழிந்த பேடி	4	வாயான் தக்கது வாய்ச்சி	106
வலம்	77	வாயிலான்	41
வலனாக வினை யென்று வணங்கி		வாயிலான் சாத்தன்	41
நாம் விடுத்தங்கால்	225	வாராக் காலத்து	
வலி	57	வினைச் சொற்களை	241
வலியம்	211	வாராக் காலம்	235
வலியன் சாத்தனின்	99	வாராது	30, 213
வலுமை	211	வாராது நின்றது	213
வழங்கியன் மரபு	241	வாரா நின்றிலது	213
வழக்கில்லன		வாவும் புரவி	234
வழக்காறு	17	வாழ்ச்சி	76, 77
வழக்கினாகிய வளர் சொற்களை	27	வாழ்ச்சிக்கிழமை	94
வழக்கு	96, 100, 101, 102, 106, 108, 110, 117, 148	வாழியர்	222
		வாள்	52
வழக்குப் பயிற்சி	58	வாள்தா	53
வழி	225	வாளாதே	34
வழு	1	வாளி	114
வழுக்காத்தல்	163	வான்	225
வழுக்கு	136	வானத்தும்	30
வழுஉ	1	வானைவாழும்	89
வளி	19, 167	வானோக்கிவாழும்	89
வன்மை	57, 75		
வன்மை நன்று, தீது	57	வி	
		விகற்பம்	57, 67, 69, 72, 199
வா		விடுத்தக்கால்	225
வா	220	விண்ணொலி	1
வாங்க	30	விதந்த மொழி	61

வியங்கொள வருதல்	67	வினாதல்	32
வியங்கோட்கிளவி	222	வினாப் பெயர்	134
வியங்கோள் என்னுப் பெயர்	45	வினா வழூ	1, 11
வியங்கோள்	170, 218, 221, 223	வினாவிற்கேற்றல்	67
விரலை முடக்கும்	72	வினாவிளி கிளவி	32, 207
விரவுப் பெயர்	51, 57, 123, 133, 144, 147, 148, 169	வினாவிளி பெயர்	134, 140, 145
விரவு வினை	218, 220, 232	வினாவுடை வினைச் சொல்	240
விரவு	223	வினை	58, 76, 155, 254
விரிநிலை	172	வினை எஞ்சி கிளவி	229, 232
விரிக்கும் வழி விரித்தல்	1	வினைக் குறிப்பு	2, 7, 8, 9, 67, 198, 199, 218, 219
விரிதல்	79	வினைக்கு ஏற்ற எழுத்து	62
விருந்து	57	வினை கோடல்	201
விருந்து வந்தது, போயிற்று	57	வினைச் சொல்	153
விலலன்	211	வினைச் சொற்கிளவி	238
வில்லி	114	வினை செய்திடம்	77
வில்லையுடையன்	211	வினை செயன் மருங்கு	246
வில்லையுடையான்	211	வினைத்தீது	58
வில்லோன் காலன கழலே	192	வினை நிலை	67, 81
விலக்குண்ணும்	153	வினை நிலையுரத்தல்	67
விமுதல்	63	வினை நோக்கு	211
விழைவு	249	வினைப்படு தொகுதி	33
விளங்கு மணிக் கொடும்		வினைப் பெயர்	71, 162
பூண் ஆறுப்பு	126	வினைப் பெயர்க்கிளவி	165
வினி	65	வினைப் பொருட் பெயர்	230
வினி கொள்	64	வினை முதல்	63, 71, 73
வினி கோள்	134	வினை முதல் உரைக்கும் கிளவி	110
வினி நிலை	148	வினை முதல் வினை	226
வினி நிலைமை	150	வினை முதற் கிளவி	230
வினியிருபு	123	வினை முதற் பொருட் பெயர்	230
வினியேற்றல்	4	வினை முதற் பொருள்	67
வினி வேற்றுமை	1	வினை முதற் பொருள்	
வினைந்து	200	மேல் நிற்பன	71
வினையாடா நின்றது	244	வினை முதன் முடிபு	226
வினையாடிற்று	244	வினையது இலக்கணம்	195, 197
விறல்	57	வினையெச்சம்	153, 201, 218, 223, 224, 225
வினா (ஜூந்து வகை)	13, 252	வினையெச்சச் சாலை	
வினா உரை	11	வினையெச்சச் சாலை	226

வினையெஞ்சு கிளாவி	218, 221, 224	வேந்து வந்தது	57
வினையியல்	195	வேந்து வாழி	124
வினியிட்ட்ரோன்றும் பாலநி கிளாவி	62	வேலான் எறிந்தாள்	73
வினை வேறு பாஅப் பல பொருளொரு சொல்	52	வேலியாபிரம் வினையுட்டாக	217
வினை வேறு படிஉம் பலபொருள் ஒரு சொல்	55	வேலியைப் பிரிக்கும்	72
வினை வேறு படிஉம் பல பொருளொரு சொல்	55	வேள் வந்தது	57
வி		வேற்றுமைக் கிளாவி	72, 98
வீங்கின	33	வேற்றுமைச் சொல்	103
வினை	1	வேற்றுமைத் தொகை	1
வெ		வேற்றுமை வழு	97
வெகுளி	72	வேறுபட நிற்றல்	54
வெண்களமர்	17	வேறு படுவினை	53, 55
வெண் கோட்டது	216	வேறு பல குழி இயது	86
வெண் கோட்டன	216	வேறு பல குழி இய தற்கிழமை	76
வெண் கோட்டியானை		வேறு வினைக் கிளாவி	73
சோனை படியும்	18	வேறு வினைப் பொதுச் சொல்	46
வெம்மை	75	வேறென் கிளாவி	153, 218, 221, 223
வெள்ளி எழுந்தது, பட்டது	58	வை	
வெள்ளியது ஆட்சி		வைகற்று	217
வெள்ளள	32	வைத்திலேன்	240
வே		வைதேன்	240
வேட்டுவன்	30	வைதேன் நோகாதே	240
வேட்டை	74	வைதேனோ	240
வேண்டியது கூறி வேண்டியது முடித்தல்	121, 126	வையத்தும்	30
வேந்தன்	59	ஊ	
வேந்து	51, 119	ஊஃகான்	7
வேந்து செங்கோல் நல்லன்	59	ஏ	
		ஏக்கான்	5
		ங	
		ஙக்காரம்	217
		ஞ	
		ஞஃகான்	

ନୂତ୍ରପିଣ୍ଡ ନିର୍ଦ୍ଦେଶ

(ଲେଖକ : ନୂତ୍ରପିଣ୍ଡ ଏକାନ୍ତ)

A B Á GÚ & öñÁ»	9	A Á ØÖÖ, öE-þU·	163
A B Á GÚ & E h°dP	218	A Á ØÖÖ, • m̄ Ø»...	228
A a\U QÍ Á U\ S	102	A Á ØÖÖ, • BÚ Ø» U\ Á	225
A a\® E - ¾	25	A Á ØÖÖ, • BÚ Ø» U\ Ø©	228
A ø h\ w» Ú	26	A Á ØÖÖ, - öd\	3
A s ø CæñöÁØ	18	A Á ØÖÖ, A øU·ÁÖ	53
A s ø CæñöÁ»	103	A Á Øö ÖökÁ, ÁÈ a	2B
A zvøn ©Ø	221	A ø Á uö®, A ®BØ	205
A uØS Á ø Ú EøhØB	77	A ø Á uö®, CE	123
A uÚ B C-Ø	75	A ø Á uö®, uzu®	117
A x C x ExGJ	170	A ø Á uö®, n̄ Á	25
A x GØ -ÁØØ©	96	A ø Á uö®, öEsØ	179
A x aö\öA:ÁØØ©	216	A ø Á uö®, öE - "i	65
A .. ßö, ØT ØB	3	A ø Á uö®, • BÝ ®	28
A ®C GØ Y ®	15	A ø Á uö®, ÁÇ[Q- Á	115
A ®-QÍ Á ²®	23	A l öEøn .. öE-μ	18144, 15
A -iø®B	148	A l öEøn a TE®	128
A °B° EØ	209	A l Ä ®{ øØ®	119
A ÆÁ È AÁBCÁB	165	A B B B AØBØ	208
A Æ÷Á CÆØÁU	122	A B Ú nØ®... ALØon	173
A Á ØÖÖ, AGÜ..	111	A B Ú nØ® E - °ven	169
A Á ØÖÖ, AØGØ CØv	13	A B Ú nØ® ömØ	103
A Á ØÖÖ, CD	124	B K B S®	198
A Á ØÖÖ, GE Áö-	66	B UPUQÍ Á	22
A Á ØÖÖ, ö\`Ø	207	B UPc m̄U	21
A Á ØÖÖ, ö\` ²®	240	B I E Á Ø ööÁ	2
A Á ØÖÖ, u, öñÁ	29	B s ø © Akzu	166
A Á ØÖÖ, øBØ	178	B s ø © _m̄	18
A Á ØÖÖ, }ö- B	192	B s ø © v>flu	12
A Á ØÖÖ, EØ	212	B ö - QÍ Á	215

B , ® A , Ä®	141	Gv °©Ø©öÈ°Ý¢	109
B Òß ©Þ	100	G .. ஓ, Í ö°Ý®	35
B Òß SÁ÷u	8	GÀ » öðñÀßÞ	18
B öÚß CÖv	18	GÀ » ö® GßÝ ®	18
C ø \z u¾® E -	60	GÀ » ö, ® GßÝ ®	167
C ø høl Á ²®	162	GÆÁ ° ØöE - ®	69
C ø hòU EKE	25	HÇöSÁ÷u	8
C uÚ v x Å Ø	112	Hø Ú E - þ	127
C x ö \ - Å Ás k®	245	Hø Ú E, ®	113
C - ØöEö,d	19	Hø Ú Ga®	28
C - Øøh®ß	8	Hø Ú UÞ»®	25
C - Ø - ° A ²g	38	Hø Ú Uøl Á	193
C - Ø - °] øÚ - öE - °	177	Hø Ú - Ø	12
C °Ø a BöÜÚ	226	Hø Ú ° µs k®	3
C µmøl Á	48	I ÇuöSÁ÷u	78
C µs h®ß	95	I ²® Ps q ®	107
C µs hòSÁ÷u	72	J , öE - ° öEöøÅ	49
C , v ø n a öØß®	175	J , öEö, ØSÖzu	42
C , v ø n - ø Mu	164	J , ø © _mΓ ...	18
C , v ø n ©Þ	10	J , ø © ö - soß	44
C Ø - øH Åß	203	J , Á ° GßÝ ®	194
C Ø - E Gv°Á	249	J , Á ø µUT Ö®	27
C Øv ²® Cøh ²®	105	J , Å ø Ú Jk øøÅ	93
C ø Óa] - öEö, ØA °ß	199	J ß ØO Øí Å	8
C B Ò» Eøh -	222	J ß ØO öøÅ»	3
C B Ú öE - þ	196	J ß Òß Eøh°ßP	219
C Ú a_m i Å » ö -	18	J ß ØA ø Ú ©Þ	54
C ø Ú zöuÚ A Øu	33	K ® Eøh Øí Å US	99
DØO - ø - ° • BÚº	98	KÄ ® EÆÄ®	125
E Pµøö Ú	126	PhØßÝ ®	206
E - °vøn ö - Þð°	1	Ps PøÅ ØP	83
E , Øh °økUØ -	104	Ps q ® - øD®	62
E , öA Ú ö©öE°Ý	24	P, ©® AÀ»øa	8
E Í öA Ú - Eøh	15	PÈ ÷ Å B UP®	25
Ga\g] Ø - E	25	PØöÍ øk] Áq ®	172
Gg] - Cµs hß	147	Pß Ø¾® ö» Å®	88
Gg] - Øí Å	227	Pö - ø - Ø	73
Gk zu ö©öE° Úg	61	Pö»Ø - Ø	202
Gs q [Pø¾®	47	Pö»® E » P®	58

QÍ ÇuAÀ»	120	öÞ SÁ·u	76
QÍ ÇuCÖv	13	{ PE E { ßÓ	176
SI BßGÚ	110	{ » `` ß - ° Si `` ß - °	168
Si ø © - ösø©	5	{ » Ý ® öEö, Þ®	28
SzöuöÞA¹ E®	101	{ ß Óö[Qø \zuÀ	5
S Öz÷uöBTØØ®	5	} ° }ö - Ú	191
S Ö° Þ® Á øÚ° Ý ®	204	- ® ÞvöE - °	146
T Ö - • øÓ ß	70	£S ßöE - ®	13 143
] Ö° ÞöQ	41	£AE »	171
] ø Ú { ø » UQí Á	8	£ñ ØP	85
_møöQ	40	£ñ° £h° ïP	229
_møE - ®	15	£ñÚöÝ ®	5
_møE - µ	145	£ñööÝ ®	28
ö \° Þ® Á ÚöÁÝ ®	16	£ñö _mī	18
ö \° ® Á ÚöÁ®	13	£ñö² ® J, øöö² ® ...	211, 217,
ö \° È ÁEC° Ý ®	15		220, 223
ö \° x\° z	28	£öAö - sØ	23
ö \° gaxz	241	£öööµß	214
ö \° fñöfö, ña	248	¤ s h ° öE - ®	92
ö \° öföfö, ñ	20	¤ > { ø » Á ÚöÁ	28
ö \» Á Ý ® ÁµÁÝ ®	28	¤ Ôx ¢ Õ - uöö/®	106
ö \öAöU' EIE	161	¤ ß • ß Rñh	28
uS v ² ® ÁçLs¢	17	Ø ® E ° ®	15
uk ©öööñÈÀ	97	ö £søøöU° ß - °	18
uz u® GñöCöök	28	ö £sø _mī E - °en	4
u ~ CGÚ	15	ö £sø _mī GÀö ®	18
uß ø ©_mñz	25	ö £sø _mī] øÚ• uØ	18
uß ø ©_mß	195	ö £sø • øÓ· ß - °	18
uß ø ©ñA»	43	ö E - ° {ññ Á	71
uß Ý Ò EÖzu	190	ö E - ßöQ	68
uööÞöQ Á	18	ö E - Ý ® ömÈVÝ ®	5
uööÞöQ Á	18	ö E - ÿgQ! Á ² ®	28
uööÞöE - ®	140	ö £ö, sø© _mñhÀ	67
v ø n ö - ökE Q	200	ö £ö, sø© öuñ û/ø	15
ö u» { ø » ² ß -	174	ö £ö, ßök ñuña	3
ö u» Áø » - ³	160	©ø B	197
÷uöö® Á ÚöÁ	25	©ñ.. öEö, Þ®	31
ö uöÈVÖ Ö®	18	©öññ Á ² ®	210
ö uöÈVÖ - µö°ß	142	ª UPuß ©ß	244

• uÀ] ø Ú UQI Â US	8	Â Tøgs q ..	45
• u¼ØTØ®	116	Â ø Ç ÷ Á Pø»®	25
• u¾®] ø Ú² ®	91	Â Î GÚ .. EIE	121
• uß • ß I Á,ß	90	Â Î ö PøðÁusPs	64
• Ç{ ø » U Pø»®	242	Â Ú öÄgo\`E	14
• ØEhøl zuÅ	3	Â ø Ú ° ß -mø®	11
• ø Ó..ñ -°ñl Á Hø - ök	18	Â ø Ú ° Y ® Esñ®	149
• ø Ó..ñ -°ñl Á • ø Ó·	15	Â ø Ú ö - Ú Eñk	201
• ø Ó..ñ -°çß	129	Â ø Ú ÷ - SÖ`E	260
• ß Ü ø » Á -ø	224	Â ø Ú ÷ - ö\`Á	114
%ß ÓY ® I øY ®	94	Â ø Ú ÷ Á Ö EhøA..	55
%ß ÖöSÁ÷u	74	Â ø Ú ÷ Á Ö Eñ®..	52
- öA° GßY ®	213	÷ Á Øöø © m.ø	63
- ööE, øß	108	÷ Á Øöø © .. öEö,ø	84
- öööÜßY ®	3	÷ Á Øöø © ©ß	118
µø öÜøø®	7	÷ Á Ö Á ø Ú .. öEöøøA	46
Á s n ® Ái ÷ Á	79	Í L Pø öÜøø	6
Á ß ; Á¹ E®	246	Ú L Pø öÜøø	5
Á ömøPø»z®	243	Ú µø GßY ®	13
Á ömøPø»z Á ø Úa	247		

❖❖❖

சொல் நிரல்
(மேற்கோள்)
(எண் : நாற்பா எண்)

அ

அஃது	170	அஃஸீல்	226
அனியம்	217	அங்று	223
அனிலே	154	அன்னா	129
அத்தா	129		
அத்திகோசத்தார்	168		
அது	170	ஆ	173
அதுமன்	162, 251	ஆக்கள்	172
அம்பர்கிழாஅன்	168	ஆகாயம்	173
அம்மாட்டான்	166	ஆடு	17
அரசன்	168	ஆடே	166
அருமந்தன	17	ஆண்பால்	148
அருவாளன்	168	ஆண்மகன்	166
அல்லம்	217	ஆயர்	168
அல்லர்	217	ஆயிரம்	120, 171
அல்லள்	217	ஆறு	17
அல்லன்	217	ஆனை	17
அல்லாம்	217		
அல்லார்	217	இஃது	170
அல்லாள்	217	இடா	160
அல்லான்	217	இது	170
அல்லெம்	217	இம்மாட்டான்	166
அல்லென்	217	இருவர்	168
அவ்	170		
அவ்வாட்டி	166	உடையம்	217
அவ்வாளன்	166	உடையர்	217
அவர்	168	உடையன்	217
அவன்	168	உடையாம்	217
அவையத்தார்	168	உடையார்	217
அழாஅஅன்	138	உடையாள்	217
		உடையான்	217

ஆ

இ

ஒ

உடையெம்	217	உன்குவேம்	205
உடையென்	217	உன்குவேன்	206
உடையேம்	217	உன்குவே	225
உடையேன்	217	உன்டது	8
உன்கிட	226	உன்டன	9, 218
உன்கிடா	226	உன்டனம்	205
உன்கின்றன	218	உன்டனர்	209
உன்கின்றனம்	205	உன்டனர்	208
உன்கின்றனர்	209	உன்டனன்	208
உன்கின்றனள்	208	உன்டனெனன்	206
உன்கின்றனன்	208	உன்டனெம்	205
உன்கின்றனெனன்	206	உன்டனென	225
உன்கின்றாம்	205	உன்டாம்	205
உன்கின்றார்	209	உன்டாய்	136, 149, 225
உன்கின்றான்	208	உன்டார்	7, 209
உன்கின்றில	218	உன்டாள்	6, 162, 208
உன்கின்றிலம்	205	உன்டான்	5, 162, 208
உன்கின்றிலர்	209	உன்டி	225
உன்கின்றிலவன்	208	உன்டிர்	226
உன்கின்றிலாம்	205	உன்டில	218
உன்கின்றிலார்	209	உன்டிலது	223
உன்கின்றிலான்	208	உன்டிலம்	205
உன்கின்றிலெம்	205	உன்டிலர்	209
உன்கின்றிலேம்	205	உன்டிலன்	208
உன்கின்றலேன்	206	உன்டிலாம்	205
உன்கின்றேம்	205	உன்டிலாய்	225
உன்கின்றேம்	205	உன்டிலார்	209
உன்கின்றேன்	206	உன்டிலாள்	208
உன்கு	206	உன்டிலான்	208
உன்குப	209	உன்டிலிர்	226
உன்குபு	230	உன்டிலீர்	226
உன்கும்	205	உன்டிலெம்	205
உன்குவ	9	உன்டிலென்	206
உன்குவம்	205	உன்டிலேம்	205
உன்குவர்	208	உன்டிலேன்	206
உன்குவள்	208	உன்டார்	226
உன்குவன்	208	உன்டாரே	142
உன்குவாம்	205	உன்டு	206
உன்குவார்	209	உன்டுகான்	226
உன்குவாள்	208	உன்டும்	205
உன்குவான்	208	உன்டென	230
உன்குவெம்	205	உன்னைல்	226
உன்குவென்	206	உன்னைல	218

உண்ணலம்	205	உண்ணுமது	238
உண்ணலர்	209	உண்ணுமவர்	236
உண்ணலாய்	225	உண்ணுமவள்	236
உண்ணலாய்	225	உண்ணுமவன்	236
உண்ணலை	225	உண்ணுமவை	236
உண்ணமார்	210	உண்ணுாழ	230
உண்ணா	9, 218	உண்ணேன்	206
உண்ணாக்கால்	238	உண்ப	209
உண்ணாதி	225	உண்பது	8
உண்ணாதது	238	உண்பம்	205
உண்ணாநிறப்	209	உண்பர்	209
உண்ணாநிற்றி	225	உண்பல்	206
உண்ணாநின்மின்	226	உண்பன்	208
உண்ணாநின்றது	8	உண்பாய்	225
உண்ணாநின்றன	9, 218	உண்பார்	209
உண்ணாநின்றனம்	205	உண்பாள்	6
உண்ணாநின்றனர்	209	உண்பான	5
உண்ணாநின்றனன்	208	உண்பிர்	226
உண்ணாநின்றனன்	206	உண்பீர்	226
உண்ணாநின்றாம்	205	உண்பெம்	205
உண்ணாநின்றாய்	225	உண்பென்	206
உண்ணாநின்றார்	209	உண்பேம்	205
உண்ணாநின்றாள்	6, 208	உண்பேன்	206
உண்ணாநின்றான்	5, 208	உண்மின்	226
உண்ணாநின்றாரிர்	226	உஃது	170
உண்ணாநின்றில	218	உது	170
உண்ணாநின்றிலம்	205	உம்மாட்டான்	166
உண்ணாநின்றிலர்	209	உரிந்து	206
உண்ணாநின்றிலன்	208	உவ்	170
உண்ணாநின்றிலாம்	205	உவ்வாட்டி	166
உண்ணாநின்றிலார்	209	உவ்வாளன்	166
உண்ணாநின்றிலிர்	226	உவை	170
உண்ணாநின்றிலீர்	226	உழுபு	230
உண்ணாநின்றிலீர்	226	உழுதென	230
உண்ணாநின்றிலேம்	205	உழுஉ	230
உண்ணாநின்றிலேன்	205	உன	
உண்ணாநின்றீர்	226	உனணம்	217
உண்ணாநின்றெம்	205	எ	
உண்ணாநின்றேம்	205	எட்குப்பை	81, 92
உண்ணாம்	206	எட்சாந்து	81
உண்ணார்	209	எல்லாரும்	167
உண்ணான்	209	எல்லேரும்	167
உண்ணீர்	226		

ஏ			
ஏமாள்	148	குரிசில்	147
ஏனாதி	169	குருடன்	217
		குழையையுடையன்	85
		குளம்பின்று	8
ஒ			
ஒட்டகம்	173	குறவர்	168
ஒருவர்	168	குறிய	9
ஒன்று	120, 171	குறுகுறுத்தார்	48
		குறுங்கோட்டது	222
ஓ			
ஓடிடன	230	குறுங்கோட்டன	222
ஓடி	230	குறுங்கோட்டிற்று	223
ஓடுபு	230	குறுஞ்குலி	18
ஓடுஞ்	230	குறுந்தகடி	18
		குறுமுக்கி	18
க			
கங்கைமாத்திரர்	168	கூத்தீர்	141
கணியீரே	142	கூபிற்று	8
கணியே	127	கூறியிரு	219
கபிலம்	116	கேளிரிட!	132
கரிய	9, 223	கொடுந்தாட்டு	8, 219
கரியது	8, 171	கொன்னார்	251
கரியம்	217	கோ	132
கரியர்	7, 217	கோஒழன்	152
கரியன்	5, 217	கோட்ட	223
கரியாம்	25, 49, 137, 217	கோடில	222
கரியாய்	137	கோடினை	222
கரியார்	217	கோமாள்	148
கரியான்	137, 217	கோவே	125
கரியிர்	226	ஈ	
கரியீர்	226	சாத்தனதனை	106
கரியீரே	143	சாத்தனதனொடு	106
கரியெம்	217	சாத்தனதோ	106
கரியென்	217	சாத்தனாடை	106
கரியேம்	217	சாத்தாஅ!	155
கரியேன்	217	சாத்தீ	153
கருங்களமர்	17	சில	171
கருங்கோட்டது	223	சிறாஅஅர்	144
கழுதை	173	சிறிது	223
கறுகறுத்தார்	48	சுண்ணாத்தான்	169
காரை	17	சுருசுருத்து	48
காழ்த்தவிடத்து	231	செஞ்ணாயிறு	18
கிழவிமாட்டு	82	செம்போத்து	18
கிழாஅஅன்	138	செம்மற்று	223
குண்டுகட்டு	8, 219		

செய்து	230	தீயம்	217
செய்ய	9, 222	தீனம்	217
செய்யதும்	7	தும்பீ	123
செய்யர்	7	துலாம்	119
செய்யள்	6	தூஉ	230
செய்யன்	137, 225	தூபு	230
செய்யான்	168	தூய்	230
செய்யீரே	143	தொடி	119
செலவிற்று	223	தொடியோள்	198
செலவின	223	தொடுவழி	231
செலவினம்	217	தொல்காப்பியம்	116
செவிடன்	217	தொழிலிலி	128
சேயம்	217	தொழிலிலிலி	128
சேர்ப்ப	134	தோன்றால்	147
சேர்ப்பா	133		
சேர்மான்!	135	நங்காய்	124
சேர்மான்	41	நங்கை!	130
சேறு	206	நங்கை	166
சேறும்	205	நம்பி!	130
சோணாடு	17	நம்பி	166
சோழ	134	நம்பியீரே	142
சோழா	133	நம்பி!	124
சோழியன்	168	நம்பீஇ	155
		நம்முன்னே	132
த			
தந்தாய்	153	நல்லம்	217
தந்தையர்	168	நாய்	173
தம்முனே	132	நாய்கள்	172
தமள்	169	நால்வர்	168
தமன்	169	நாழி	119
தவிர்வல்	206	நிலத்தம்	217
தாயர்	168	நிலத்தர்	217
தாயிற்று	8, 219	நிலத்தள்	217
திருமுகு	206	நிலத்தன்	217
தின்குவ	9	நிலத்தாம்	217
தின்குபு	230	நிலத்தார்	217
தின்பல்	206	நிலத்தாள்	217
தின்மின்	226	நிலத்தான்	217
தின்றீரே	142	நிலத்தினென்	217
தின்றென	230	நிலத்தினேன்	217
தின்னா	9	நிலத்தெம்	217
தின்னும்	226	நிலத்தேம்	217
தின்னாஉ	230	நிலம்	173

நின்றாய்	136	பெருங்கண்ணர்	168
நீர்	173	பெருங்காலர்	168
நீலம்	17	பெருங்கூத்தன்	18
நுமர்	169	பெருங்கற்றன்	18
நுமன்	169	பெருந்தோளர்	168
நுமன்	169	பொதியில்	17
நூறு	120, 171	பொருள்	223
நெடுவெண்டிங்கள்	18	பொல்வய்	225
ப			
பட்டிபுத்திரர்	168	பொன்னன்னது	171, 224
படைக்குழாம்	81, 92	பொன்னன்னம்	217
படைக்கை	85, 106	பொன்னன்னர்	217
பத்து	120	பொன்னன்னன்	217
பல்ல	171	பொன்னன்ன	171, 222
பல	171	பொன்னன்னாம்	217
பலபொருளன்	217	பொன்னன்னார்	166, 217
பறி	17	பொன்னன்னாள்	166, 217
பார்ப்பான்	168	பொன்னன்னான்	166, 217
பார்ப்பீர்	141	பொன்னன்னெனம்	217
பிற்கொண்டான்	231	பொன்னன்னெனன்	217
பிற	177	பொன்னன்னேம்	217
பிறர்	169	பொன்னன்னேன்	217
பிறங்	169	ம	
பிறங்	169	மக்கள்	166
பிறிது	173	மக்காள்	147
பின்னர்	231	மக்கு	166
பின்னை	231	மகள்	166
புக்கு	230	மகன்	166
புக்கென	230	மகளே	153
புகுபு	230	மகனே	139
புகூ	230	மகாத்துர்	144
புல்வாய்	173	மட்ப்பினை	18
புலவரான	111	மரமே	154
புவி	173	மருமளே	153
புவியே	154	மருமகனே	139
புள்ளினான்	111	மலாடு	17
பூட்டு	223	மலையமான்	135, 168
பெண்டாட்டி	166	மற்றையது	173
பெண்டரே	132	மற்றையன	173
பெண்பால்!	148	மற்றையார்	169
மழை பெய்யுமேலும்	230	மற்றையாள்	169
மழை பெய்யுமேனும்	230	மற்றையான்	169

மறப்புவி	18	வருது	206
மாந்தர்	166	வருதும்	205
மீகண்	17	வருவது	219
மீயடிப்பு	17	வல்லம்	217
முயற்கோடு	158	வல்வில்லன்	217
முல்லாய்	123	வலியம்	217
முடவன்	217	வளைந்தான்	114
முற்கொண்டான்	231	வாயிலான்	169
முன்றில்	17	வாராது	219
முன்னர்	231	வாராநின்றது	219
முன்னென	231	வாராநின்றிலது	219
மூவர்	168	வானி	120
மேற்று	223	விடுத்தக்கால்	231
		விடுவழி	231
ஏ		வில்லன்	217
யா	170	வில்லி	120
யாது	170	வினையுடு	223
யாவை	170	வெண்கோட்டது	222
		வெண்கோட்டன	222
வ		வேட்டுவர்	168
வடக்கண்ண	223	வேந்து	130
வடாது	223	வேந்தே!	125
வண்ணத்தான்	169	வைகற்று	223
வந்தக்கால்	231		
வந்தது	219		
வந்திலது	219		
வரவினம்	217		



சொற்றிடாட்ட் நிரல்

(மேற்கோள்)

(எண் : நூற்பா எண்)

அ

அச்சுறிகை குத்தும்	248	அவ்விடத்துக்கண் கொண்டான்	105
அட்ட செந்நெற் சோறு	239	அவ்லூர்ப் பூசையும் புலால் தின்னாது	257
அடிசில் கைதொட்டார், அயின் றார்	46	அவர் இல்லை	227
அடிமை நன்று. தீது	57	அவர் உண்டார்	11
அடும் செந்நெற் சோறு	239	அவர் உண்ணும் ஊன்	237
அனிகலம் அனிந்தார் மெய்ப்படுத்தார்	46	அவர்செய்ம்மன	227
அது இல்லை	227	அவர்வேறு	227
அது உண்டது	11	அவன் இல்லை	11
அது உண்ணும்	229	அவள் உண்டாள்	11
அது செய்ம்மன	227	அவள் உண்ணும்	229
அது செல்க	228	அவள் செய்ம்மன	227
அது யாவை (வழு)	11	அவள் செல்க	228
அது வந்தன (வழு)	11	அவள் வேறு	227
அது வந்தார் (வழு)	11	அவற்குத்தமன்	77
அது வந்தாள் (வழு)	11	அவற்கு நட்புடையன்	77
அது வந்தான் (வழு)	11	அவற்குப் பகை மாற்றான்	77
அது வேறு	227	அவற்றுள் எவ்வெருது கோட் பட்டது? 32	
அந்தனர் வாழ்க	61	அவன் அவள் அவர் அது அவை	
அம்மா கொற்றா	156	உண்ணும் இல்லம்	236
அம்மிப் பித்தும் துன்னா சிக் குடரும்		அவன் அவள் அவர் அது அவை	
கக்கிரவர்த்தி கோயிலுள்ளூம் இல்லை		உண்ணும் காலை	236
அரசர்கட் சார்ந்தார்	86	அவன் அவள் அவர் அது அவை	
அரசரைச் சார்ந்தார்	86	உண்ணும் சோறு	236
அரசரோடு வந்தார் சேவகர்	93	அவன் அவள் அவர் அது அவை	
அரசனோடு ஆயிரவர் மக்கள் தாவடி		எறியும் கல்	236
போயினார்	50	அவன் அது	11
அரசன் எடுத்த ஆலயம்	248	அவன் அவை	11
அரசு வந்தது. போயிற்று	57	அவன் இல்லை	227
அரிசை அளக்கும்	73	அவன் உண்டார்	11
அவிவந்தது. போயிற்று	57	அவன் உண்டாள்	11
அவ்வழிக் கொண்டான்	105	அவன் உண்டான்	11

அவன் உண்ணும்	229	ஆவந்தது	174
அவன் உண்ணும் இல்லம்	237	ஆவந்தன	174
அவன் ஒதுப்புக்காலை	237	ஆவாழ்க்	61
அவன் உண்ணும் சோறு	237	ஆவிற்குக் கன்று	112
அவன் ஏறிற்று இக்குதிரை	71	ஆவினது கன்று	81
அவன் சாத்தன்	38	ஆவினுட் பெண்ணைப் பிடி	
அவன் செய்ம்மனை	227	என்றல் (வழு)	11
அவன் யாவள்	11	ஆவும் ஆயனும் செல்க	45
அவன் வந்தது (வழு)	11	ஆங்கன்று நீரட்டுக்	55
அவன் வந்தன (வழு)	11	இ	
அவன் வேறு	227	(இஃது) குத்து	116
அவனும் தன் படைக் கலமும்		(இஃது) ஏறு	116
சாலு(ரும்)	43	இஃதொத்தன்	253
அவனே கொண்டான்	259	இக்காட்டுள் புகின் கூறை	
அவனோ கொண்டான்	258	கோட்பாட்டான்	247
அவனோ அல்லனோ?	258	இக்காட்டுள் புகின் கூறை	
அவனோ கொண்டான்?	258	கோட்படுகிறான்	247
அவை இல்லை	227	இக்குதிரை நடை நன்று	67
அவை உண்டன	11	இத்தேர் செலவு கடிது	67
அவை உண்ணும்	228	இதனின் இழிந்தது இது	79
அவை செய்ம்மனை	227	இதனின் கடிது இது	79
அவை செல்க	228	இதனின் சிறந்தது இது	79
அவை வந்தன (வழு)	11	இதனின் சிறிது இது	79
தவஞ் செய்தான் சவர்க்கம் புகும்	244	இதனின் தன்னிது இது	79
அறம் செய்யாநிற்குமவன் சவர்க்கம் புகுவன்	244	இதனின் தீது இது	79
அறவினையுடையன்	73	இதனின் தீவிது இது	79
ஆ		இதனின் நன்று இது	79
ஆ இது	67	இதனின் நாறும் இது	79
ஆகாயத்துக்கண் பருந்து	83	இதனிற் பழையது இது	79
ஆதீண்டு குற்றி	50	இதனின் புதிது இது	79
ஆர்த்தாக் கொண்மார் வந்தார்	210	இதனிற் பெரிது இது	79
ஆசிரியன் சாத்தன்	41	இதனின் மூத்தது இது	79
ஆசிரியன் பேரூர்க்கிழான் செயிற்றியன் இளங் கண்ணன் சாத்தன் வந்தான்	42	இதனின் மெலிது இது	79
ஆமைமயிர்க்கம்பலமும் முயற்கோடும் சக்கிர வர்த்தி கோயிலுள்ளும் இல்லை	34	இதனின் வட்டம் இது	79
ஆண்மை நன்று தீது	57	இதனின் வலிது இது	79
ஆபல	67	இதனின் வெப்பது இது	79
ஆயன்சாத்தன் வந்தான்	67	இதனின் வெப்பது இது	79
ஆய்வந்தது	183	இந்நால் எழுத்து	120
ஆயது	67	இந்நால் சொல்	120
		இப்பொன் கடிசுத்திரம்	120
		இப்பண்டி உள்ளது எவன்?	31
		இப்பயற்றலது இல்லை	36
		இம்மணி நிறம் நன்று	67

இம்மலர் நாற்றம் பெரிது	67	உண்டனர் அல்லர்	209
இம்மணி நல்ல	223	உண்டனர் அல்லார்	209
இம்மணி பொல்லா	223	உண்டனள் அல்லள்	208
இயம் இயம்பினார், படுத்தார்	46	உண்டனள் அல்லாள்	208
இருவன் மூவன் இருத்தி		உண்டார் அவர்	11
முத்தி இவை வழு	44	உண்டாள் அவள்	11
இருந்தான் குன்றத்து	106	உண்டாள் அவர்	11
இருந்தான் குன்றத்துக்கண்	105	உண்டாள் அவள்	11
இல்லம் மெழுகிற்று	248	உண்டாள் அவன்	11
இவை நட்டு வழும்	116	உண்டான் தின்றான் ஓடினான்	
இவ்வாள் ஏறியும்	248	பாடினான் சாத்தன்	11
இவ்யானை கோடு கூரிது	67	உண்டான் பசித்த சாத்தன்	239
இவ்வயல் நெல்லினையும்	67	உண்டு வந்தான்	232
இவற்குக் காலம் ஆயிற்று	58	உண்டேன் போந்தேன்	243
இவ்வாறு நீர் ஒழுகும்	67	உண்ணாச் சாத்தன்	238
இவரிற் சிலர் இவர்	79	உண்ணூம் சாத்தன்	238
இவரிற் பலர் இவர்	79	உண்ணாது வந்தான்	238
இவஞக்குக் கொள்ளும் இவ்வணி	112	உண்ணூடு வந்தான்	232
இவனின் ஆயினான் இவன்	79	உண்பாக்கு வந்தான்	231
இவனின் இலவன் இவன்	79	உண்பான் வந்தான்	231
இவனின் இழிந்தவன் இவன்	79	உணர்கு வந்தான்	230
இவனின் உடையன் இவன்	79	உயிர்க்கிழவன் போயினான்	60
இவனின் இளையோன் இவன்	79	உயிர்போயிற்று	58
இவனின் சிறந்தவன் இவன்	79	உலகத்தோர் பசித்தார்	60
இவனின் பழையன் இவன்	79	உலகு பசித்தது	58
இவனின் புதியன் இவன்	79	உழுந்துள	222
இவையல்லது இல்லை	37	உழுந்து அல்ல பயறு	222
இறைவன் அருளவின் யாம்		உழுதுகிழுது உண்பான்	235
உயிர் வாழ்தும்	67	உழுதுகிழுது தின்றோடிப் பாடி வந்தான்	235
இறைவன் அருளால் எம்		உழுது வருவான் சாத்தன்	241
முயிர் காக்கும்	67	உழுந்தல்லது இல்லை	35
இன்று இவ்வூர்ப் பெற்றமெல்லாம்		உறையுர்க்குச் செல்லாயோ, சாத்தா என15	
அறத்திற்கக் கறக்கும்	50	உறையுர்க்குச் செல்லாயோ, சாத்தா?	
இன்று இவ்வூரார் எல்லாம் தெந்நீராடுப 50		என என் கடனுடையார் வளைப்பர்	
		என்றால்	15
உ		ஊ	
உடம்பு நுணுகிற்று	58	ஊர்க்கால் இருந்தான்	82
உண்கு வந்தேன்	207	ஊர்க்குச் சேயன்	112
உண்குபு வந்தான்	232	ஊர்க்குத் தீர்ந்தான்	112
உண்கும் வந்தேம்	207	ஊர்க்குப் பற்றுவிட்டான்	112
உண்டது அது	11	ஊர்ப்புடை இருந்தான்	83
உண்டது தின்றன வந்தது கிடந்தன		ஊரின் தீர்ந்தான்	79
ஒரெருது (வழு)	11	ஊரின் பற்றுவிட்டான்	79
உண்டன அவை	11		

ஊருள் இருந்தான்	83	செம்புக்க பெற்றம்?	24
ஊரை இழக்கும்	79	ஓடு தந்தார்	253
ஊரைக் காக்கும்	73		ஒ
ஊரைப் பெறும்	73	ஓடுப் பாடு வந்தான்	235
		ஓடு பெரிது	258
எ			
எண்ணது குட்டை	81		க
எண்ணொடு விராய அரிசி	75	கடந்தான் நிலத்தை	105
யிலை இழைக்கும்	73	கடந்தான் நிலம்	107
யினர் நாடு	49	கடவொடு காடொட்டாது	103
ஏருது வந்தது; அதற்குப் புலவிடுக.	38	கடி குத்திரத்துக்குப் பொன்	77
ஏருப்பெய்து இளங்களை கட்டு நீர்கால்		கடுத்தின்றான்	116
யாத்தமை யான் பயிர் நல்ல	22	கடுவும் கைபிழி பெண்ணெயும்	
ஏருப்பெய்து.....நல்லவாயின	22	பெற்றமையான் மயிர் நல்ல	22
ஏருமைக்கன்று நீரூட்டுக	55	கடுவும்.....நல்ல வாயின	21
எல்லாம் உண்டும்	190	கண்கழிதி வருதும்	17
எல்லாம் வந்தன	189	கண் குறைத்தான்	90
எல்லாம் வந்தார்	189	கண்ணான் கொத்தை	75
எல்லாம் வந்தீர்	189	கண்ணின்கண் குத்தினான்	87
எல்லாம் வந்தோம்	189	கண்ணைக் குத்தினான்	87
(எறும்பு முட்டைகொண்டு தெற்றி ஏறுவது		கன் நல்லன்	62
கண்டுழி) மழை பெய்கின்றது என்றல்;		கதிர் முக்கு ஆரல்	27
மழை பெய்தது என்றல்	247	கபிலரது பாட்டு	81
எவன் அது	221	கமுகந் தோட்டம்	49
எவன் அவை	221	கரிய சாத்தன்	238
என் கண் வந்தது, போயிற்று	57	கரிவனாகம்	27
என் காதல் வந்தது, போயிற்று	27, 57	கரும்பிற்கு வேலி	77
என் பாவை வந்தது, போயிற்று	27, 57	கருமுகமந்தி	17
என் யானை வந்தது, போயிற்று	57	“கருஞ்சுக்கு வழி யாது?” என்றாற்கு,	
என் கால் முட்குத்திற்று என்றல்	15	“பருநால் பன்னிரு தொடி” என்றல்	13
எனக்குத் தரும் காணம்	29	கருஞ்சுரின் கிழக்கு	79
ஏ		கருஞ்சுருக்குக் கிழக்கு	112
ஏப்பின் சென்றான்	82	கள்ளாரின் அஞ்சும்	79
ஏனாதி நல்லுதடன்	41	கற்பார்க்குச் சிறந்தது செவி	77
ஒ		கன்று நீரூட்டுக	55
ஒடுவங் காடு	49	காக்கையிற் கரிது களம்பழம்	78
(ஒரு) கூற்றம் வந்தது	57	காட்டுச்சார் ஓடும் களிறு	82
ஒருவர் வந்தார்	194	காணத்தாற் கொண்ட அரிசி	75
ஒருவன்கொல்லோ ஒருத்தி கொல்லோ		காது நல்லன்	62
இதோ தோன்றுவார்?	23	காமத்தின் பற்றுவிட்டான்	79
ஒருவிரல் காட்டி, “இது குறிதோ		காரைக்காடு	49
நெடிதோ?” என்றல்	13	கால்மேல் நீர்ப்பெய்து வருதும்	17
ஓன்று கொல்லோ பலகொல்லோ		காலன் கொண்டான்	60

காலான் முடவன்	75	(கொற்றன் நல்லனோ சாத்தன் நல்லனோ
காவோடு அறக்குளம் தொட்டான்	75	என வினவினவிடத்து) கொற்றனின்
கிளியை ஓப்பும்	73	சாத்தன் நல்லன் என்று இறுத்தல் 16
கீழூச்சேரிக் கோழி அலைத்தது	61	(கொற்றன் மயிர் நல்லவோ, சாத்தன்
குடங்கொண்டான் வீழ்ந்தான்	61	மயிர் நல்லவோ என வினவின
குடிமை நல்லன்	59	விடத்து) கொற்றன மயிரின் சாத்தன்
(இவற்குக்) குடிமை நன்று, தீது	57	மயிர் நல்ல என்று இறுத்தல் 16
குரிசில் வந்தது	57	கொற்றன் வருதற்கும் உரியன் 257
குருடு வந்தது, போயிற்று	57	கோட்டது நுனியைக் குறைத்தான் 91
குழவி எழுந்தது கிடந்தது	57	கோட்டை நுனியைக் குறைத்தான் 91
குழிப்பாடி	118	கோதை வந்தது 186
குழையை உடையன்	73	கோதை வந்தாள் 186
குற்றி அல்லன் மகன்	25	கோதை வந்தாள் 186
குற்றிகொல்லோ மகன் கொல்லோ	24	கோயிற்கடைச் சென்றாள் 82
இதோ தோன்றுகின்ற உரு?	49	ச
குற்றினை நாடு	105	சாத்தற்குக் கொடுத்தான் 105
குன்றத்துக்கண் இருந்தான்	82	சாத்தற்குச் சோறு கொடுத்தான். 77
குன்றத்துக்கண் குவடு	82	சாத்தற்கு மகஞுடம்பட்டார் சான்றோர் 77
குன்றத்துக் கூகை	77	சாத்தற்கு நெடியன் 112
கூழிற்குக் குற்றேவல் செப்பும்	57	சாத்தன் அவன் 38
கெழிலியிலி வந்தது	77	சாத்தன் ஒருவன் 175
கைக்கு யாப்புடையது கடகம்	17	சாத்தன் ஒன்று 175
கைகுறியராய் இருந்தார்	82	சாத்தன் ஒதல் வேண்டும் 245
கைபிடத்துப் பொருள்	233	சாத்தன் கண் நல்லன் 67
கைபிற்று வீழ்ந்தான்	233	சாத்தன் கைபெழுதுமாறு வல்லன்:
கைபிறுப்பு வீழ்ந்தான்	233	அதனால் தன் ஆசிரியன் உவக்கும் 40
கைவலத்துள்ளது கொடுக்கும்	82	சாத்தன் தலைவன் ஆயினான் 67
கொடியொடு துவக்குண்டான்	74	சாத்தன் தன்னைக் குத்தினான் 73
கொடி ஆடிற்று	115	சாத்தன் தான் உண்டக்கடை வரும்,
கொடி துஞ்சும்	115	கொற்றம் வரும் 234
கொடுத்தான் சாத்தற்கு	105	சாத்தன் தான் உண்டக்கால்
கொடும்புற மருது வந்தது	186	கொற்றம் வரும் 234
கொடும்புற மருது வந்தாள்	186	சாத்தன் தான் உண்டவழி
கொடும்புற மருது வந்தான்	186	கொற்றம் வரும் 234
கொண்டான் அவ்விடத்துக் கண் பொருள்	105	சாத்தன் தான் உண்டவிடத்து
கொப்புழ் நல்லன்	62	கொற்றம் வரும் 234
கொல்யானை உண்டு	68	சாத்தன் தான் உண்ணாமுன்
கொள்வாக்கு வந்தான்	231	கொற்றம் வரும் 234
கொள்வான் வந்தான்	231	சாத்தனமயிரின் கொற்றன்
கொள்ளோ கொண்டான்	258	மயிர் நல்ல என்றிறுத்தல் 16

சாத்தன் வந்தான்	67, 175	குதினைக் கண்ணினான்	88
சாத்தன் வந்தான்: அவற்குச் சோறு கொடுக்க	38	செங்கால் நாரை	26
சாத்தனது ஆண்மை	81	செம்பிள் ஏற்றை	17
சாத்தனது தோட்டம்	81	செய்ய சாத்தன்	238
சாத்தனது இயற்கை	81	செவ்வாய் எழுந்தது, பட்டது	58
சாத்தனது உடைமை	81	செவியிலி வந்தது	186
சாத்தனது ஒற்றிக்கலம்	81	செவியிலி வந்தான்	186
சாத்தனது கண்ணைக் குத்தினான்	89	செற்றாரைச் செறும்	73
சாத்தனது கிழமை	81	சேயை நோக்கும்	73
சாத்தனது செயற்கை	81	சேரமான் சேரலாதன்	41
சாத்தனது சொல்	81	சொல் நன்று, தீது	58
சாத்தனது துளை	81	சோழன் நலங்கிள்ளி	41
சாத்தனது தோட்டம்	81	சோற்றை அட்டான்	73
சாத்தனது நடை	81	சோற்றைக் குழைத்தான்	73
சாத்தனது நன்று	106	சோறு அட்டது	248
சாத்தனது புத்தகம்	81	சோறு ஆவதாயிருந்தது	238
சாத்தனது முதல்	81	சோறு இன்றியிருந்தது.	238
சாத்தனது முதுமை	81	சோறு உண்டாயிருந்தது.	238
சாத்தனது வனப்பு	81	ஞ	
சாத்தனது வாழ்ச்சி	81	ஞானை அறுக்கும்	73
சாத்தனது வாள்	81	ஞாயிறு எழுந்தது, பட்டது	58
சாத்தனது வினை	81	த	
சாத்தனின் கொற்றன் நல்லன்	16	தச்சக் கொற்றன்	41
சாத்தனைக் கண்ணுட் குத்தினான்	90	தட்டுப்புடையுள் வந்தான்	82
சாத்தனின் வலியன்	105	தட்டுப்புடையுள் வலியுண்டு	82
சாத்தனை நூலை ஒதுவித்தான்	90	தந்தை தலைச் சென்றான்	82
சாத்தனோடு கொற்றன் வந்தான்	75	தந்தையொடு குஞ்றான்	103
சாத்தனோடு வந்தான்	105	தந்தை வந்தது	184
“சாத்தா.....” என்றாற்கு, உண்பேன், உண்ணேன் என்றல்.	14	தந்தை வந்தான்	184
“சாத்தா, சோறுண்டாயோ?” என்றாற்கு, “உண்ணேனோ?” என்பது.	13	தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்.	257
சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள்:அதனால் தன் கொண்டான் உவக்கும்.	40	தலைமகனைச் செலவின்கண் அமுங்குவித்தல்	90
சாத்தி வந்தது	183	தலைமகனைச் செலவை அமுங்குவித்தல்	90
சாத்தி வந்தாள்	183	தவம் செய்யின் சவர்க்கம் புகும்	244
சாத்தன் வந்தான்: அவட்குப் பூக்கொடுக்க.	38	தாம் வந்தன	187
சான்றோரிலை இருந்தான்	82	தாம் வந்தார்	27, 187
சிறுகருஞ் சாத்தன்	26	தாய்க்குக் காதலன்	77
சிறுபைந்தாவி	26	தாய் வந்தது	183
குதின்கட்க கண்ணினான்	88	தாய் வந்தாள்	183
		தாயை உவக்கும்	73

தாயை ஒக்கும்	73	நிலத்தைக் கடந்தான்	105
தாயைக் கொன்றான் நிரயம் புகும்	244	நிலம் வலிது	19
தாழ்குழல் வந்தாள்	120	நிலனும் நீரும் தீயும் வளியும்	
தான் வந்தது	188	ஆகாயமும் எனப் பூதம் ஜந்து	257
தான் வந்தாள்	188	நிலனே நீரே தீயே வளியே	258
திங்கள் எழுந்தது	58	நீஇல்லை	227
திரிதாடி வந்தாள்	120	நீ செய்ம்மன	227
திருவினாள் வந்தாள்	4	நீயிர் உண்ணும் இல்லம்	237
தினையின் கிளியைக் கடியும்.	104	நீயிர் உண்ணும் ஊன்	237
தீய சாத்தன்	238	நீயிர் உண்ணும் சோறு	237
தீவெப்து	19	நீயிர் ஏறியும் கல்	237
துடிபோலும் இடை	16	நீயிர் ஒதும் காலை	237
தெங்கு தின்றான்	116	நீயிர் இல்லை	227
தேர்முன் சென்றான்	82	நீயிர் செய்ம்மன	227
தேரோடும் புறம்.	236	நீயிர் வேறு	227
தேவர்க்கும் வேம்பு கைக்கும்	257	நீயும் நின்படைக்கலமும் சாறிர்	43
தோள் நல்லன்	62	நீயே கொண்டாய்	259
ந			
நங்கை முலையிரண்டும் வீங்கின	33	(‘உறையூர்க்குச் செல்லாயோ, சாத்தா’ என) ‘நீ செல்’ என்றல்	15
நஞ்சன்டான் சாம்	164	நீர் தண்ணிது	19
நட்டார்க்குக் காதலன்	77	நீலம்	116
நம்பிக்கு மகன்	96	நீ வந்தாய்	192
நம்பி கண்ணிரண்டும் நொந்தன	33	நீ வேறு	227
நம்பி நாயொடு வந்தாள்	93	நூம் நாடு யாது?	31
நம்பி நாறு எருமை யுடையன்	50	‘நூம் நாடியாது’ என்றாற்கு, ‘பாண்டு நாடு’ என்றல்	13
நம்மரசன் ஆயிரம் யானை யுடையன்	50	நால் நூற்றான்	73
நமருள் யாவன் போயினான்?	32	நாலைக் கற்கும்	73
நரகர் வந்தார்	4	நெடியனும் வலியனும் ஆயினான்	257
நரகன் வந்தாள்	4	நெடுங்கழுத்தல் வந்தது	185
நரகி வந்தாள்	4	நெடுங்கழுத்தல் வந்தன	185
நல்ல சாத்தன்	238	நெடுங்கழுத்தல் வந்தாள்	185
நன்றுமன்று தீதுமன்று	257	நெடுங்கழுத்தல் வந்தான்	185
நன்றோ அன்று தீதோ அன்று	258	நெடுநாலோடு நார் இயைந்தது போலும் 75	
நாட்டைப் பழிக்கும்	73	நெடுவெண்டிங்கள்	18
நாம் இல்லை	227	நெல்லைத் தொகுக்கும்	73
நாம் செய்ம்மன	227	நெறிக்கண் சென்றான்	88
நாம் வேறு	227	நெறியைச் செல்லும்	73
நாயன்று நரி	222	நெறியைச் சென்றான்	88
நாயாற் கோட்பட்டான்	76	ப	
நாவிதன் மாறன்	41	படைத்தலைவன் கீரன்	41
நாவினை வணக்கும்	73	படையை வெகுளும்	73
நிலத்தது அகலம்	81	பண்டு காடுமன்	254

பண்டு கூரியதோர் வாள்மன்	254	மக நன்று	57
பண்ணிற்குத் தக்கது பாட்டு	77	மணியது நிறத்தைக் கெடுத்தான்	90
பத்தும் எட்டும் உள்	257	மணியை நிறத்தின்கண் கெடுத்தான்	90
பரண பாட்டியல்	81	மணியை நிறத்தைக் கெடுத்தான்	90
பல அன்று ஒன்று	25	மயிர்க்கு என்னெய்	77
பான்டியன் மாறன்	41	மயிர் நல்லவாயின	20, 22
பார்ப்பனச் சேரி	49	மரத்தைக் குறைக்கும்	73
பாரியது பாட்டு	81	மரத்தைக் குறைத்தான்	73
புருவம் நல்லள்	62	மரம் குறைக்கப்பட்டது	73
புரோசு வந்தது	57	மருஞரின் மேற்கு	79
புவிகொல் யானை	97	மழை பெய்தென உலகம் ஆர்ந்தது	234
புவிகொல் யானை ஓடுகின்றது	98	மழை பெய்தென மரம் குழைத்தது	234
புவிகொல் யானைக் கோடு வந்தது	98	மழை பெய்தென வளம் பெற்றது	234
‘புலினின் றிறந்த நீரல் ஈரத்து’	17	மழை பெய்யக் குளம் நிறைந்தது	230
புலி பாய்ந்தாங்கு பாய்ந்தான்	16	மழை பெய்யக் குளம் நிறையும்	230
புவியது உகிர்	81	மழை பெய்யச் சாத்தன் வந்தான்	230
பூங்கள்று நீரூட்டுக	55	மழை பெய்யாமல் எழுந்தது	238
பூதம் புடைத்தது	58	மழை பெய்யாமல் மரம் குழையா	
பூ நட்டு வாழும்	116	தாயிற்று	238
பூவிற்குத் தக்கது வண்டு	77	மழை பெய்யாவிடின் அறம் பெறாது	238
பெண்டாட்டி அல்லன் ஆன்மகன்	25	மழை பெய்யாவிடின் மரம் குழையாது	238
பெண்மை நன்று, தீது	57	மழை பெய்யிய எழுந்தது; மாதவர்	
பெருங்கால் யானை வந்தது	185	அருளினார்	234
பெருங்கால் யானை வந்தன.	185	மழை பெய்யியர் எழுந்தது; மாதவர்	
பெருங்கால் யானை வந்தாள்	185	அருளினார்	234
பெருங்கால் யானை வந்தான்	185	மழை பெய்யின் அறம் பெறும்; குளம்	
பெருந்தோள் சிறு நுகப்பின் பேரமர்க்கண் பேதை	26	நிறையும்	234
‘பெருமா, உலறினோல்’ என்றாற்கு, வாளாதே ‘உலறினேன்’ என்றல்	13	மழை பெய்ய எழுந்தது	230
பெருவிறல் வந்தது	57	மழை பெய்யர் எழுந்தது; மாதவர்	
பேடிகள் வந்தன	57	அருளினார்	234
பேடியர் வந்தார்	4, 12	மழை வண்கை	16
பேடி வந்தது	57	மன்னைக் காஞ்சி	253
பேடி வந்தாள்	4, 12	மனைவியைக் காதவிக்கும்	73
பைங்கூழி நல்லவாயின	20, 22	மாடத்தக்து, காய்த்தது	82
பொலலாச் சாத்தன்	238	மாரிக்கண் நாள்	82
பொறியறை வந்தது, போயிற்று	57	மாரிக்கண் வந்தான்	82
பொன் போலும் மேனி	16	மாரிக்கு வந்தான்	112
பொன்னை நிறுக்கும்	73	மா வீழ்ந்தது	54
ம		மாவும் மருதும் ஒங்கின	53
மக்கட்குப் பகை பாம்பு	77	முடக்கொற்றன் வந்தது	184
மக்களை யுடையர்	50	முடக்கொற்றன் வந்தான்	184

முடக்கொற்றி வந்தது	183	யான் யாம் நாம் உண்ணும் சோறு	236
முடவன் வந்தான்; அவற்குச் சோறு		யான் யாம் நாம் எழியும் கல்	236
கொடுக்க	38	யானும் அவனும் இல்லை	227
முத்தும் மனியும் பவளமும் பொன்னும் ¹⁶		யானும் அவனும் உண்ணும் இல்லம்	236
முத்தொடு பவழம் கோத்தது போலும்	75	யானும் அவனும் செய்ம்மன	227
முப்பத்து மூவரும் வந்தார்	4	யானும் அவனும் வேறு	227
முயற்கோடும்.....சக்கிரவர்த்தி		யானும் நீயும் அவனும் இல்லை	227
கோயிலுள்ளும் இல்லை	34	யானும் நீயும் அவனும் உண்ணும்	
முயற்சியின் பிறத்தலான் இசை		இல்லம்	236
நிலையாது	75	யானும் நீயும் அவனும் செய்ம்மன	227
முலை நல்லன்	62	யானும் நீயும் அவனும் வேறு	227
முக்கு நல்லன்	62	யானும் நீயும் இல்லை.	227
முப்பு நன்று, தீது	57	யானும் நீயும் உண்ணும் இல்லம்	236
ய		யானும் நீயும் செய்ம்மன	227
யாம் இல்லை	227	யானும் நீயும் வேறு.	227
யாம் இன்று விளையாடிற்று இக்கா	250	யானைக்குக் கோடு கூபிது.	112
யாம் இன்று விளையாடுவது இக்கா.	250	யானைக் கோடுண்டு	68
யாம் நாளை விளையாடாறின்றது		யானை மேய்ப்பானை இடையன்	
இக்கா.	250	என்றல் (வழு)	11
யாம் நாளை விளையாடிற்று இக்கா	250	யானையது கோட்டைக் குறைத்தான்	89
யாம் பண்டு குதுபொருவது		யானையது கோட்டை, நுனிக்கண்	
இக் கழகம்	249	குறைத்தான்	104
யாம் பண்டு விளையாடும் கா	250	யானையது கோடு	81
யாம் பண்டு விளையாடுவது இக்கா	249	யானையுட் பெண்ணை ஆத என்றல்	11
யாம் செய்ம்மன	227	யானையைக் கோட்டைக் குறைத்தான்	90
யாம் வேறு	227	யானை வந்தது	185
யார் அவர்	213	யானை வந்தது, போயிற்று	57
யார் அவள்	213	யானை வந்தன	185
யார் அவன்	213	யானை வந்தாள்	185
யாழும் குழலும் பறையும் இயம்பினார்.	47	யானை வந்தான்	185
யாற்றை நீரை விலக்கினான்	90	யானோ கொள்வேன்?	258
யான் ஆடை ஓவிக்கும் இல்லம்	236	வ	
யான் ஆடை ஓவித்த கூவி	236	வடுகரசர்க்குச் சிறந்தார் சோழிய அரசர்	77
யான் இல்லை	227	வந்தது அவை	11
யான் உண்டாய்	11	வந்தன அது	11
யான் உண்டான்	11	வந்தான் அது	11
யான் செய்ம்மன	227	வந்தான் அவை	11
யான் செல்லும் ஊர்	236	வந்தான் சாத்தனொடு	105
யான் நீ அவன் உண்ட இல்லம்	236	வல்லம் ஏறிந்த நல்லிளாங்கோசர் தந்த	
யான் போந்த ஊர்	236	மல்லல் யானைப் பெருவழுதி	239
யான் யாம் நாம் உண்ணும் இல்லம்	236	வலியன் சாத்தனின்	105
யான் யாம் நாம் உண்ணும் ஊன்	236	வளி உளரும்	19
யான் யாம் நாம் உண்ணும் காலை	236	வன்மை நன்று, தீது	57

வாசதேவன் வந்தான்	4	விருந்து வந்தது. போயிற்று	57
வாணிகத்தான் ஆயினான்	74, 94	வில் பற்றி நின்று. ‘கோல் தா’ என்பது	53
வாணிகத்தின் ஆயினான்	94	வினை நன்று. தீது	58
வாணிகத்தின் ஆயினான் இவன்.	79	பெண்கோட்டி யானை	18
வாய்க்காலைச் சாரும்	73	பெள்ளி எழுந்தது. பட்டது	58
வாய்க்குத் தக்கது வாய்ச்சி	112	வேந்து (செங்கோல்) நல்லன்	59
வாயான் தக்கது வாய்ச்சி	75	வேந்து வந்தது	57
வாயிலான் சாத்தன்	41	வேலான் எறிந்தான்	74
‘வாணோக்கி வாழும்’	95	வேள்வந்தது	57
விரலை முடக்கும்	73		



செய்யுள் நிறல்

(மேற்கோள்)

(எண் : நூற்பா எண்)

- 228 அஞ்சாமை அஞ்சவது ஒன்றின்
240 அம்பல் ஊரும் அவனொடு மொழிமே - அகம். 51
30 அரி மலர்ந்தனக்கண் தரா.
39 அவன் அணங்கு நோய் செய்தான்..... விளைவு
206 அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி - குறித் 192
236 ஆர்களிறு மிதித்த நீர் திசழ் - குறுந் 52
210 ஆர்த்துஆ கொண்மார் வந்தார்
18 இடுகுகவுண் மடப்பிடி
33 இருதோள் தோழர் பற்ற
231 இளமையும் தருவதோ இறந்த பின்னே - கலி. 15
71 உண்பவை நாழி உடுப்பவை இரண்டே - புறம். 189
239 உப்பின்று புற்கை உண்கமா கொற்கையோனே
229 என்குறை நீயே சொல்ல வேண்டுமாலலவ - அகம். 170
230 ஒன்றானும் தீச்சொல் - குறன். 258
229 ஒதுதல் வேண்டும் ஒளிமாழ்கும்.....மவர் - குறன். 653
259 கடல் போல் தோன்றல காடிறந் தோரே - அகம். 1
228 கடாவுக பாகநின் கால்வல் நெடுந்தேர்
51 கடுஞ்சினத்த கொல்களிறும்..... மாண்டதாயினும் - புறம். 55
199 கடுவன் முதுமகன் கல்லா..... குமரி
223 கதவவால் தக்கதோ காழ்கொண்ட இளமுலை - கலி. 57
200 கழனி உவரன் - ஜங்குறு.
206 கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும்.... காப்பினும் - புறம். 203
53 கழிப்புக்குற்றும் கானல் அல்கியும் - அகம். 330
231 கணையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து - குறன். 879

- 54 கன்றாற்றுப் படுத்த புன்தலைச் சிறாஅர் - குறுந். 24/
- 154 காட்டுச்சார் ஓடும் குறு முயால்
- 228 காணன்மார் எமர் - நற். 64
- 111 காவலோனக் களிறு அஞ் சம்மே
- 75 காவோடு அறக்குளம் தொட்டான் - திரி. 70
- 223 காழ்கொண்ட இளமுலை - கலி. 57
- 108 கிளைஅரில் நாணற்கிழங்கு மணற்கு ஈன்ற முளை - அகம். 212
- 231 குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் - கலி. 30
- 236 குண்டு சுனை பூத்த வண்டுபடு கண்ணி - முருகு. 199
- 71 கொலைவர் கொடுமரம் தேய்த்தார் - கலி. 12
- 256 கொன்முனை இரலூர்போல - குறுந். 91
- 256 கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ
- 256 கொன்னார் துஞ்சினும் யாம்துஞ் சலமே - குறுந். 138
- 67 கோல் செம்மையின் சான்றோர் பல்கி - புறம். 117
- 240 சாரல் நாட என் தோழியும் கலுழுமே
- 254 சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே - புறம். 235
- 230 சிறுநீநனி துஞ்சி ஏற்பினும் - கலி. 12
- 26 சிறுபைந் தூவிச் செங்காற் பேடை
- 67 சிறுமை பெருமையின் காணாது துணிந்தே - நற். 50
- 223 செம்மற்று - கலி. 40
- 1 செய்யார் தேநந் தெருமரல் கலிப்ப - பெருந். 134
- 230 செல்வன் தெரிகிற்பான் - பாயிரம்
- 214 சென்றோர் என்பிலர் தோழி - அகம். 31
- 51 திங்கஞும் சான்றோரும் ஒப்பர் - நாலடி. 151
- 230 துன்னிப் பெரிய ஓதினும் சிறிய உணரா - புறம். 375
- 232 தம்பின் றமையா நந்நயந் தருளி - நற். 1
- 215 தெண்கடற் சேர்ப்ப - அகம். 80
- 236 தேரோடு அவர்ப்புறம் காணேன் ஆயின் - புறம். 71
- 231 தொடர்கூரத் துவ்வாமை வந்தக் கடை - கலி. 22
- 198 தொடியோள் மெல்லடி - குறுந். 7
- 231 தொடுவழித் தொடுவழி - கலி. 30

- 206 தொல்லது விளைந்தென - புறம். 203
- 232 தொல்லெழில் வரைத்தன்றி - கலி. 19
- 214 நல்லை மன்னென நகூடப் பெயர்ந்தோனே - அகம். 248
- 232 நந்நயந் தருளி - நூற். 1
- 230 நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே - கலி. 39
- 107 நானில மன்றனங் கண்ணே..... அழலே - குறுந். 35
- 18 நால்வாய் வேழம்
- 206 நிலம் வளங்கரப்பினும் - புறம். 203
- 210 நிலவன் மாரோ புரவலர் - புறம். 375
- 236 நின்முகம் காணு மருந்தினேன் என்னுமால் - கலி. 60
- 229 நீயே சொல்லல் வேண்டுமால் அலவ - அகம். 170
- 230 நுணங்கிய கேள்வியர் அல்லால் - குறன். 419
- 236 நூலாக் கலிங்கம் வாலரைக் கொள்ளி - புதிற்றுப். 12
- 18 நெஞ்செவண் திங்களும் ஊர்கொண் டன்றே - அகம். 2
- 235 நெல்லரியும் இருந்தொழுவர்..... பாயுந்து - புறம். 24
- 210 நோய்மலி வருத்தம் காணன்மார் எமரே - நூற். 64
- 231 படுச்சர் மாலையொடு - கலி. 30
- 56 பல்லார்தோள் தோய்ந்து..... எமக்கு
- 210 பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே - புறம். 375
- 51 பாணன்..... குடியும் இல்லை - புறம். 335
- 231 பைதனோ யுழப்பாளைக் - கலி. 30
- 230 புதுவதின் இயன்ற அணியன் - அகம். 66
- 230 புதுவது புனைந்த வெண்கை யாப்பு
- 17 (புலி) நின்று இறந்த நீரல் ஈரத்து
- 30 புனல்தரு பசங்காய் தின்ற - குறுந். 292
- 230 பெருங்கையற்ற வென்புலம்பு - புறம். 210
- 26 பெருந்தலைப் புல்லார் நல்லார்
- 255 பெற்றாங்கு அறிக்கில் அம்மழிவ் ஒரே- குறுந். 14
- 230 பொய்கைப்பூப் புதிதுஞன - கலி. 37
- 18 மடட்டினை
- 236 மற்றிந்தோய் தீரும் மருந்தருளாய் ஒண்யொடி - கலி. 60

- 18 மாக்கடல் நடுவண்..... கவினை மாதோ - புறம். 4
- 255 யரிவையைப் பெறுகதில் லம்ம யானே - குறுந். 14
- 7 யானும் என் எஃகமும் சாறும்
- 43 யானும் என் எஃகமும்..... போர்
- 1 யானோ தஞ்சம் பெரும - புறம். 34
- 223 வகைதெரிவான்கட்டே உலகு - குறன். 27
- 51 வடுகர் அருவாளர் வான்கருநாடர்.... அறிவுடையார்
- 215 வந்தோய் மன்ற தென்கடல் சேர்ப்ப - அகம். 80
- 232 வயவுநோய் நலிதலின் - கலி. 19
- 255 வருகதில் அம்ம எஞ்சேரி சேர - அகம். 276
- 154 வருந்தினை வாழி என் நெஞ்சம் - அகம். 19
- 231 வருமுனனர்க் காவாதான் வாழ்க்கை - குறன். 435
- 215 வார்ந்து இலங்கு வையிற்று.... யானே - குறுந். 14
- 231 வலனாக வினையென்று - கலி. 35
- 231 வாரி வளங்குஞ்சிக்கால் - குறன். 14
- 240 வாவும் புரவி வழுதி
- 206 வான்கண்மாறினுஞ் - புறம். 203
- 95 வான் நோக்கி வாழும் உலகெலாம் - குறன். 542
- 198 வில்லோன் காலன் கழலே.... சிலம்பே - குறுந். 7
- 132 விளங்குமணிக் கொடும்பூ ணாய்நின் நாடு^{டி} - புறம். 130
- 214 வினவி நிற்றந் தோனே - அகம். 48
- 18 வெண்கோட்டு யானை சோனை படியும் - குறுந். 75
- 51 வேந்தன் பெரும்பதி மண்ணாள் மாந்தர்.... உரியாடே
- 223 வேவி ஆயிரம் வினையுட்டு ஆக - பெருந். 246, 47

❖❖❖

கலைச்சிசால் நிரல்

(நூற்பாவழி)

(எண் : நூற்பா எண்)

அ	ஆயென் கிளவி	215
அஃநினை	1, 3	
அஃநினை இயற்பெயர்	174	இகரா இறுபெயர்
அஃநினைக் கிளவி	43	இடைச்சொற் கிளவி
அஃநினைக்குரிமை	204	இடைநிலை
அஃநினை விரவுப்பெயர்	153	இது செயல் வேண்டும்
அச்சக் கிளவி	102	என்னுங் கிளவி
அசைக்சொல் நீட்டம்	156	இயற்கைப் பொருள்
அசைநிலைக் கிளவி	252	இயற்பெயர்
அன்மைச் சொல்	130, 134	இயற்பெயர்க் கிளவி
அதுசொல் வேற்றுமை	216	இரட்டைக் கிளவி
அதுவென் வேற்றுமை	89, 96	இருதினை
அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி	80	இருதினைக்கும் ஒரன்ன உரிமை
அளவெடைப் பெயர்	138, 144, 152	இருதினைப் பிரிந்த ஜம்பாற் கிளவி
அறியாப் பொருள்	31	இருபாற் கிளவி
அன்மைக் கிளவி	25	இருபாற் சொல்
		இருபெயரோட்டு
		இருவயின் நிலையும் வேற்றுமை
ஆக்கக் கிளவி	22	இற்றெனக் கிளத்தல்
ஆக்கமொடு கூறல்	20	இறைச்சிப் பொருள்
ஆகுபெயர்க் கிளவி	116	இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
ஆடியற் பெயர்	168	இன்சுட்டில்லாப் பண்புகொள் பெயர்
ஆலே அறிசொல்	2, 5	
ஆன்மை அறிசொல்	12	
ஆன்மை இயற்பெயர்	179	
ஆன்மைச் சினைப்பெயர்	180	உடன்மொழிப் பொருள்
ஆன்மை சுட்டிய சினைமுதற் பெயர்	181	உடைப் பெயர்
ஆன்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி	4, 12	உம்மைச் சொல்
ஆன்மை முறைப்பெயர்	182	உயர்தினைக்கு உரிமை
ஆய்தப் பெயர்	170	உரிச்சொல் கிளவி

உருபு தொக வருதல்	106	கண்ணனப் பெயரிய
உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளாவி	104	வேற்றுமைக் கிளாவி 82
உருபுநிலை	70	காரணக் கிளாவி 40
உளாவென் கிளாவி	222	காலக் கண்ணிய என் கிளாவி 210, 223
உறழ்த்துணைப் பொருள்	16	காலமொடு வருஞம் வினைச்சொல் 204
உறுப்பின் கிளாவி	57	குடிப் பெயர் 168
எ		
எடுத்த மொழி	61	குழுவிலுகரம் 126
என்னியிப் பெயர்	168	குறிப்பொடு வருஞம் காலக் கிளாவி 217
என்னுக்குறிப் பெயர்	171	குற்றியலுகரம் 8, 206, 219
என்னுத்தினை விரவுப்பெயர்	51	கொடையெதிர் கிளாவி 101
எழுவாப் வேற்றுமை	66	கொன்னைச் சொல் 256
எனவென் கிளாவி	260	
ஏ		
ஏதுக் கிளாவி	94	சார்பென் கிளாவி 86
ஐ		
ஐம்பால்	10	சினைநிலைக் கிளாவி 87
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளாவி	72	சினைப்பெயர் 168
இ		
இம்பால்	10	சினைப்பெயர் 177, 178
இயெனப் பெயரிய வேற்றுமைக் கிளாவி	72	சினைமுதற் கிளாவி 33
ஒ		
ஒடுவெனப் பெயரிய		சினைமுதற் பெயர் 177, 178
வேற்றுமைக் கிளாவி	74	
ஒப்பல் ஒப்புரை	75	சினையறி கிளாவி 116
ஒப்பினாகிய பெயர்நிலை	171	சட்டிக் கூறல் 36
ஒப்பொடு வருஞம் கிளாவி	166, 222	சட்டுப்பெயர் 40
ஒருபெயர்ப் பொதுச் சொல்	49	சட்டுப்பெயர்க் கிளாவி 38
ஒருமை இயற்பெயர்	179	சட்டுமுதற் பெயர் 140, 145, 151
ஒருமைக் கினைப்பெயர்	180	செய்கென் கிளாவி 207
ஒருமை சுட்டிய கினைமுதற் பெயர்	181	செய்தென் எச்சம் 241
ஒருவளைக் கூறும் பன்மைக் கிளாவி	27	செய்யும் என்னும் கிளாவி 229
ஒருவழியறுப்பு	81	செய்யுமென் கிளாவி 237
ஒருவினை ஒடுச்சொல்	93	செயப்படொருள் 248
ஒருவினைக் கிளாவி	75	செயற்கைப் பொருள் 20
ஒன்றறி கிளாவி	8	செயற்படற்கு ஒத்த கிளாவி 112
ஒன்றறி சொல்	3	செற்சொல் 57
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளாவி	27	சேய்மையின் இசைக்கும் வழக்கம் 155
ஒன்றமார் வினை	88	சொற்குறிப்பு 91
ஒ		
ஒம்படைக் கிளாவி	99	சொன்னமை தெரிதல் 159
க		
கண்ணன் வேற்றுமை	86, 90, 216	
த		
		தகுதி 17
		தடுமாறு தொழிற்பெயர் 97
		தருசொல் 29
		தன்மைக் கூட்டல் 25
		தன்மைக் சொல் 43, 205

தன்மை திரிபெயர்	57	பால் மயக்குற்ற ஜைக் கிளவி	23
தன்வினை உரைக்கும்		பால்வரை கிளவி	112
தன்மைச் சொல்	206	பால்வரை தெய்வம்	58
தன்னுள் உறுத்த பன்மை	190	பாலறி மரபு	214
தாமென் கிளவி	187	பாலறி வந்த அஃநினைப் பெயர்	170
தானென் கிளவி	188	பாலறி வந்த உயர்தினைப் பெயர்	165
தானென் பெயர்	140	பாலறி வந்த என்ன பெயர்	169, 173
திணைநிலைப் பெயர்	168	பிண்டப் பெயர்	92
தில்லைச் சொல்	255	பிறிதுபிறி தேற்றல்	106
தீர்ந்துமொழிக் கிளவி	112	பிறிது பொருள் கூறல்	35
தெய்வன் கூட்டிய பெயர்நிலைக் கிளவி	4	பிறிதுபொருள் சுட்டல்	117
தெரிந்த கிளவி	32	புணரியல் நிலை	252
தெரித்துமொழி கிளவி	56	பெண்டென் கிளவி	166
தெரிபு வேறு நிலையல்	160	பெண்மை இயற்பெயர்	179
தொழில்முதல்நிலை	114	பெண்மைச் சினைப்பெயர்	180
தொழிற்படக் கிளத்தல்	248	பெண்மை சுட்டிய உயர்தினை	4
தொழிற்பெயர்	142	பெண்மை சுட்டிய	
தொன்னெறி மரபு	112	சினைமுதற் பெயர்	181
ந		பெண்மை முறைப்பெயர்	182
நிலப்பெயர்	168	பெண்மையடுத்த மகளென் கிளவி	167
நின்றாங்கு இசைத்தல்	59	பெயர்ச்சொற் கிளவி	112
நுழையின் திரிபெயர்	146	பெயர்தோன்றுநிலை	66
நோக்கல் நோக்கம்	95	பெயர்நிலைக் கிளவி	41, 71, 167, 189, 194
ப		பெயர்ப்பயனிலை	67
பகுதிக்கிளவி	17	பெயரின் தோன்றும் பாலறி கிளவி	11
பண்பினாகிய சினைமுதற் கிளவி	222	பெயரினாகிய தொகை	68
பண்புகொள் கிளவி	222	பெயரெருஞ்சு கிளவி	238, 240
பண்புகொள் பெயர்	116, 137, 143, 168, 171	பொதுப்பிரி பாற் சொல்	44
பல்லோர் அறியும் சொல்	2	பொருட்கிளவி	77
பல்லோர் படர்க்கை	229	பொருண்மை தெரிதல்	159
பலர்வரை கிளவி	176	பொருண்மை நிலை	160
பலராநிசொல்	7	பொருள்செல் மரங்கு	108
பலவற்றுப் படர்க்கை	218	பொருள் தெரிநிலை	53
பலவறி சொல்	3, 9, 172	பொருள் புணர்ந்த கிளவி	15
பற்றுவிடு கிளவி	112	பொருளொடு புணராச் சுட்டுப்பெயர்	37
பன்மை இயற்பெயர்	179	ம	
பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி	212	மக்கட் சுட்டு	1
பன்மைச் சினைப்பெயர்	180	மகடூல் வறிசொல்	2, 6
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி	62	மகளென் கிளவி	166
பன்மை சுட்டிய சினைமுதற் பெயர்	181	மகளென் கிளவி	166
பால்திரி கிளவி	197	மயங்குமொழிக் கிளவி	249
பால்பிரிந் திசையா உயர்தினை	58	மன்னாப் பொருள்	34

மன்னைச் சொல்	254	வியங்கோள்	224
மாரைக் கிளவி	7, 210	வியங்கோள் என்னுப் பெயர்	45
முதல்சினைக் கிளவி	89	விரைந்த பொருள்	243
முதலறி கிளவி	116	விளிகொள் பெயர்	123, 131
முந்திலைக் காலம்	242	விற்றசொல்	57
முப்பால்	213	வினாவின் கிளவி	32, 213
முப்பாற் சொல்	2	வினாவின் பெயர்	140, 146, 151
முந்படக் கிளத்தல்	39	வினாவுடை வினைச்சொல்	246
முறைநிலைப் பெயர்	168	வினைக் குறிப்பு	72
முறைப் பெயர்	129, 156, 177, 178, 182	வினைச்சொற் கிளவி	243, 247
முறைப்பெயர்க் கிளவி	139, 150	வினைசெய்த இடம்	82
முன்னத்தின் உணருங் கிளவி	57	வினைசெயல் மருங்கு	252
முன்னிலைக் கிளவி	225	வினைப்படு தொகுதி	33
மூவிடம்	28	வினைப்பெயர்	168
மெய்ந்திலைப் பொதுச் சொல்	242	வினைப்பெயர்க் கிளவி	171
மெய்ப்பொருள்	123	வினைமுதல் உரைக்கும் கிளவி	116
மெய்யறி பனுவல்	98	வினைமுதல் கருவி	74
மேலைக் கிளவி	217	வினைமுதற் கிளவி	236, 244
ஏ		வினையின் தோன்றும் பாலறிகிளவி	11
யானை பெயர்	140	வினையென்கூச் கிளவி	224, 230, 238
வ		வினை வேறு படாஅப்	
வண்ணச் சிலைச் சொல்	26	பலபொருள் ஒருசொல்	52, 55
வருசொல்	29	வினை வேறுபடும் பலபொருள்	
வழக்கினாகிய உயர்சொற் கிளவி	27	ஒருசொல்	52, 53
வழக்கு	17	வேற்றுமைக் கிளவி	112
வழக்குவழி	50	வேற்றுமைப் பொருள்	84
வழாஅல் ஓம்பல்	13	வேறுபெயர்க் கிளவி	42
வாராக் காலம்	241, 243, 247	வேறுவினைப் பொதுச்சொல்	46
வாழ்க்கீக் கிழமை	100	வேறநன் கிளவி	224
வியங்கோட் கிளவி	228		



கலைச்சொல் நிரல்

(உரைவழி)

(எண் : நூற்பா எண்)

அ		இ	
அஃபினைத் தினைவழுஷ	11	ஆதீன்டுகுற்றி	50
அகராட்ருப்	81	ஆமையிர்க் கம்பலமும்	34
அசைநிலை இடைச்சொல்	1	ஆறுதொகை	1
அடைச்சொற்கள்	245	இசைகுறிப்பு பண்பு	48
அதற்குடம்படுதல்	77	இடக்கரடக்கல்	17
அதிகாரப் புறனைடை	13, 45	இடத்து நிகழ் பொருள்	67
அதிகாரவாற்றல்	244	இடத்துநிகழ் பொருளின் தொழில்	67
அதுவாகு கிளவி	77	இடமயக்கம்	30
அம்மிப்பித்து	34	இடவழு	30
அருத்தாபத்தி	7	இடவழுஷ	1, 11
அல்வழிச் சந்தி	8	இடாமிடா	160
அல்வழிப் புணர்ச்சி	69	இடுகுறி	71
அல்வழிப் புணர்ச்சித் திரிபு	69	இடைக்குறைந்து நின்றது	230
அலகுநிலைத் தாளங்கள்	120	இடைநிகர்த்தது	257
அவன்றிபு தான்கோடல்	13	இதனதிது என்னுங் கிளவி	81
அழிவழுக்கு	26	இயற்கை பொருள்	19
அழங்குவித்தல்	90	இரட்டுற மொழிதல்	42, 77, 217
அறியான் வினாதல்	13	இரண்டு கணம்	201
அறிவொப்புக் காண்டல்	13	இரண்டு தினை	1
அறுவகைப் பெயர்	216	இருபெயரொட்டுப் பண்புத்தொகை	1, 7, 8
அன்மொழித் தொகை	1	இல்லதொன்று உண்டாக்கல்	73
அன்மொழித் தொகையான்	116	இலக்கணமில்வழிக் கூறிய வழுவமைதி	12
ஆ		இலக்கண வாய்பாடு	26
ஆக்கப்பொருண்மை	94	இற்றெனக்கிளத்தல்	228
ஆடே அறிசொல்	5	இறந்தகால வினைத்தொகை	1
ஆடோகடு	123	இறந்ததுதழீஇய எச்சவும்மை	237
ஆணவி	4	இறந்த வழக்கு	77
ஆணாழி மிகுசொல்	50	இறைச்சிப் பொருள்	227
			200

இறைப்பொருள்	14	ஒ	
இறைவன் அருளை	67	ஒப்பலொப்புரை	75
இன்மை செப்பல்	224	ஒப்பில்வழி	117
இனளில் விதப்பு	18	ஒப்புணர்த்தல்	16
ஏ-		ஒப்புமைப்பன்பு	216
ஏற்றசை	1, 2, 63	ஒப்புள்வழி	27
உ-		ஒப்பொடு வருஉங் கிளவி	222
உடம்பொடு புணர்தல்	33	ஒருகனம்	201
உடைமை	63	ஒருகூற்றை விலக்குதல்	12
உம்மை எதிர்மறை	111, 129	ஒருசொன் மயக்கம்	241
உயர்தினை வினைக்குறிப்பு	222	ஒருமை இயற்பெயர்	179
உருபிலக்கணம்	63	ஒருமை ஈறு	211
உருபீறு திரிபு	70	ஒருமைக்சொல்	3
உருபு	25	ஒருமைத் தினை	177
உருபுதொகை	1	ஒருமை வாய்ப்பாடு	194
உருபும் பொருளும்	112	ஒன்றியற் கிழமை	81
உரையிற் கோடல்	1, 11, 31, 53, 81, 240	ஒன்றினமுடித்தல்	18, 24, 99, 106
உவமத்தொகை	1	ஒன்று பலகுழியியது	81, 92
உள்பொருள்	25	ஒன்றென முடித்தல்	85, 207, 220, 222,
உள்பாட்டுத்தன்மை	205		230, 235, 236, 239,
			241, 244, 248, 250, 252
ஏ		ஒ	
எட்டுவகைப்பட்ட இலக்கணத்தான்	1	ஓசை பிளவுபட்டிசைத்தல்	67
எட்டுவேற்றுமை	1	ஓம்படை	99, 102
எடுத்த மொழி	62	க	
எடுத்தோத்து	32	கண்டு வைத்துத் துணிதல்	247
என்னசை	43	கருப்பொருள்	199
என்னிடைச் சொற்கள்	73	கருமச்சார்ச்சி	86
என்னுநிலை	1	கருமச்சிதைவு	55
எதிர்கிளாவி	101	கருமமல்லாச் சார்பு	86
எதிர்மறுத்து மொழிதல்	238	கருவி	63
எதிரது தழிலி	77	கருவிக்கருத்தா	1
எல்லை	63	கள்ளொடு சிவணின இயற்பெயர்	172
ஏ		காட்டா மரபின	113
ஏழுவழு	1	காரக ஏது	75
ஏற்புழிக்கோடல்	196, 240	காரணக்குறி	1
ஏதுப்பொருட் குறிப்பு	95	கால மயக்கம்	229
ஐ		காலமயக்கவமைதி	242
ஐந்துபால்	1	காலவழுவமைதி	245, 241
ஐயமறுத்தல்	4, 13	காலவழு	1, 11
		கிளவியாக்கம்	1

குணப்பன்பு	216	தவஞ்செய்தான் கவர்க்கம் புகும்	244
குறிப்புவினை	6	தவத்தான் உயர்தல்	93
குறிப்பு வினைச்சொல்	216	தற்கிழமையும் பிற்தின் கிழமையும்	222
குறைக்கும் வழி குறைத்தல்	1, 13	தன்மை சுட்டல்	25
கொடைக்கிளவி	101	தன்னின் முடித்தல்	38, 45, 222, 224, 236
ச		தனித்தன்மை	205
சந்தவின்பம்	63	தாய்க்கொலை	244
சான்றோர் செய்யுள்	17, 51, 199	திணைவழூங்	1
சிவனுங் குறிப்பு	239	துலாம்	119
சிறப்பின்மை	64	தெய்வப்பகுதி	58
சிறப்பு	77	தெரிநிலை	6
சிறுபான்மை	64	தெரியாநிலைச் செய்ப்படுபொருள்	73
சிறுவழக்கிற்று	230	தொகுக்கும்வழித் தொகுத்தல்	33
சினைக்கிளவி	33	தொகை நிலை	1
சினையொடு முடியா	233	தொடி	119
செப்பு முடியக்காற்போல அமைதல்	236	ந	
செப்புரை	11	நானுவரை யிறந்த ஆண் தன்மையார்	167
செப்பு வழுவமைதி	14	நாழி உழக்கு	119
செப்புவழூங்	1	நிகழ்கால மயக்கம்	250
செய்த என்னும் பெயரெச்சம்	4	நிரம்பத் தோன்றும் பலரையறியும் சொல்	7
செய்ப்படுபொருள்	63	நிரயம் புகுதல்	244
செய்யும் என்னும் முற்றுச்சொல்	10	நிரணிறைச் சூத்திரம்	251
செய்யுள் விகாரம்	7, 107, 218	நிரணிறை வாய்பாடு	251
செயற்கைப் பொருள்	19	நிறப்பண்பு	216
சொல்லுவான் குறிப்பினவாறாதல்	92	நிறுத்த முறை	201
சொல்லுவான் குறிப்பு	98	நின்றாங்கிசைத்தல்	60
சொல்லொடு சொன்மயக்கம்	243, 244	நின்று வற்றுமாகல்	9
சொல் வாய்பாடு	226	நீக்கப்பொருண்மை	1
சொன்மயக்கம்	242	நீடவருதல்	1
சொன்மை தெரிதல்	159	நூற்கிடை	22
ஞ		நூனயமாதல்	11
ஞாபக ஏது	75	ப	
ஞாபகம்	42	படர்க்கையுளப் பாட்டுத்	
ஞாபக வகை	177	தன்மைப்பெயர்	165
த		படைக்குழாம்	92
தடுமாறு தொழிற்பெயர்	97	படைக்கை	106
தத்தம் குறிப்பு	226	பண்புகொளவருதல்	57, 67
தத்தம்வினை	191	பண்புத்தொகை	8
தந்திரவுத்தி	2, 218, 224, 231	பயனிலைப்பாடு	66
தற்கிழமை	103	பயனிலைவகை	1
தவஞ்செய்தல்	244	பல்லோர் படர்க்கை	236
		பலரநிசொல்	7

பாட்டியல்	81	மறைவாய்பாடு	205, 206
பற்றுவிடுதல்	79	மன்னைக் காஞ்சி	253
பன்மை இயற்பெயர்	179	மன்குறிப்பு	19
பன்மைக்சோல்	3	மாட்டெறிப	129
பன்மைப் பெயர் ஆராய்ச்சி	193	மாட்டெறியும் வழி	140
பால்தெரிபில	191	மாட்டேற்றல்	34, 223
பால்வழூ	1	மாட்டேற்றுதல்	221
பான்மயக்கம்	23	மாட்டேற்றெராருபுடைச் சேறல்	34
பிரிந்திசினோர்க்கு அழல்	107	மிகைபடக் கூறல்	132
பிரிந்திலை	15	முதனூள்	122
பிறிதவணிலையல்	253	முந்துமொழிந்ததன் தலைதடு மாற்று	218
பிறிதின் கிழமை	81	முப்பத்து மூவர்	4
பிறிது பிறி தேற்றல்	106	முயற்கோடு	34, 158
பிறிதுபொருள் கூறுதல்	35	முதற்கிளவி	33
பிறிது வந்தடைதல்	125	முற்படச் சொல்லுதல்	39
புடைபெயர்ச்சி	71, 201, 216	முற்றும்மை	1, 34
புறனடை	21, 37, 54, 60, 79, 89, 119	முறை மயங்குதல்	26
பெண்ணாட்டி அல்லன் ஆண்மகன்	25	முறைமை	1
பெண்ணவி	4	முன்னத்தின் உணருங் கிளவி	58
பெண்ணொழி மிகுசொல்	50	முன்னிலை யுள்ப்பாட்டுத் தன்மைப்	
பெண்மை இயற்பெயர்	179	பெயர்	165
பெயர் கொள வருதல்	67	மெய் அவற்குக் காட்டல்	13
பெயர்ப் பயனிலை	67	மெய்யறிபனுவல்	98
பெயர்ப்பெயர்	71	மொழிமாற்று	4, 39
பெருவழக்கு	230	மொழிவாம் என்னும் தந்திரவுத்தி	122
பொது வாய்பாடு	224	ஏ	
பொதுவிலக்கணம்	28	ரகராஜர்று	7
பொருன்னமைக்ட்டல்	67	வ	
பொருந்தாச் சுட்டு	37	வண்ணச்சினைச்சொல்	26
பொருளாராய்ச்சி	53	வரையறை	33
பொருஞப் பொருள்	79	வழூஉவமைதி	246
ம			
மங்கல மரபு	17	வழக்குப் பயிற்சி	162, 224
மயக்க நீர்மைத்து	105	வாய்ப்பாட்டு விகற்பம்	236
மரபாராய்ச்சி	56	வாழ்ச்சி	81
மரபிலக்கணம்	26	விண்ணொலி	1
மரபுவழுவமைதி	1, 22, 103, 106, 197, 239, 245	வியங்கொள வருதல்	67
மரபு வழூ	1, 11	வியங்கோ ளென்னுப் பெயர்	43
மரபு வழூவமைதி	16	விரவுப்பெயர்	38, 140
மருஞ	238	விரிக்கும் வழிவிரித்தல்	1
மருஞவழக்கு	17	விரித்துத் தொகுத்தல்	10, 211
		விரைவு தோன்றக் கூறுதல்	243
		விலிக்கப்படுவது	63

வினாவழூ	1	வினைமுதலுரைக்குங் கிளவி	116
வினாய மாணாக்கர்	103	வென்களமர்	17
வினாவிற் கேற்றல்	67	வேற்றுமைத்தொகை	1
வினாவுரை	11	வேண்டிக்கோடல்	228
வினைக்குறிப்பு	203	வேற்றுமை ஒத்து	63
வினைத்தெய்வம்	58	வேறென் கிளவி	159
வினைநிலை	87	வேறுபலகுழீஇயது	92
வினைநிலையுரைத்தல்	67	வேறுபல குழீஇயதாஉ	81
வினைமுதலாதல்	63		

❖❖❖

தொல்காப்பியப் பதிப்புகள் - கால வரிசை நிரல்

வ.	காலம்	நால் பகுதி, உரை	பதிப்பாசிரியர்
எண்			
1.	1847 ஆக.	எழுத்து.நச்சர் (பிலவங்க, ஆவனி)	மழவை. மகாலிங்கையர்
2.	1858	தொல்.நன்.மூலம்	சாமுவேல் பிள்ளை
3.	1868 செப்.	சொல்.சேனா. பிள்ளை	சி.வை.தாமோதரம் (விபவ.புரட்டாசி)
4.	1868 நவ.	"	இராச்கோபால் பிள்ளை
		(விபவ, கார்த்திகை)	
5.	1868 நவ.	எழுத்து.இளம்.	சுப்பராய செட்டியார்
6.	1868	குத்திர விருத்தி - சிவஞானமுனிவர்	ஆறுமுக நாவலர்
7.	1885	பொருள்.நச்சர்.பேரா.	சி.வை.தா.
8.	1891 சூன்	எழுத்து.நச்சர்* (கர, வைகாசி)	"
9.	1892	சொல்.நச்சர்	"
10.	1905	பாயிரம்.சண்முக விருத்தி அரசன் சண்முகனார்	
11.	1916	பொருள் (1, 2) நச்சர்	பவானந்தம் பிள்ளை
12.	1916	பொருள் (3, 4, 5), நச்சர்	"
13.	1917	பொருள்.பேரா.	"
14.	1917	பொருள் (8) நச்சர்	ரா.ராகவையங்கார்
15.	1920	பொருள் (1, 2), இளம்.	கா.நமச்சிவாய முதலியார்
16.	1921	"	வ.உ. சிதம்பரம் பிள்ளை
17.	1922 மார்ச்	எழுத்து.சொல் (மூலம்)	கா.நமச்சிவாய முதலியார்
18.	1922 மே	தொல்.மூலம்	புன்னைவனநாத முதலியார்

19. 1922		33. 1935	பொருள்-
பாமிரங்கள்*	கா.	மேற்கோள்	விளக்க
நமச்சிவாய முதலியார்			
20. 1923		அுகராதி	ம. ஆ.
பொதுப்பாயிரம்*	சதாசிவ	நாகமணி	
பண்டாரத்தார்		34. 1935	பொருள்
21. 1923	எழுத்து.	(6-9) இளம்	வ.உ.சி.,
நச்சர்கணக்குந்தரம் பிள்ளை		எஸ்.வை. பிள்ளை	
22. 1923 மார்ச்	சொல்.	35. 1935	பொருள்.
சேனா.		இளம்*	வ.உ.சி.,
கந்தசாமியார்		எஸ்.வை. பிள்ளை	
23. 1924	பொருள்.	36. 1937	எழுத்து.
மூலம்	கா.	நச்சர்யாழிப்பாணம் கணேசையர்	
நமச்சிவாய முதலியார்		37. 1937	எழுத்து.
24. 1927	சொல்.	குறிப்புரை	பி.சா.க.
இளம்.	"	சாஸ்திரியார்	
25. 1928	எழுத்து.	38. 1937	சொல் (1, 2,
இளம்.	வ.உ.சி.	3) (மொழி)	"
26. 1929	சொல்.	39. 1938	சொல்.
தெய்வ.	ரா.	சேனா.	
வேங்கடாசலம் பிள்ளை		கணேசையர்	
27. 1930	சொல்.	40. 1938 ஏப்ரல்	பொருள்
குறிப்புரை	பி.சா.க.	(1) விளக்கம்	தி.ச.
சாஸ்திரியார்		பாலசுந்தரம் பிள்ளை	
28. 1930	எழுத்து	41. 1941	சொல்.
(மொழி)	"	நச்சர்மே.வி. வேணுகோபாலப்	
29. 1933	பொருள்		
(3, 4, 5) இளம்.	வ. உ. சி.	பிள்ளை	
30. 1934	சொல்.	42. 1942	பொருள்
சேனா.	ஆறுமுக	(1) சோமசுந்தர பாரதியார்	
நாவலர்		43. 1942	பொருள்
31. 1934	பொருள்.	(2)	"
நச்சர்எஸ். கணக்சபாபதி பிள்ளை		44. 1942	பொருள்
32. 1935	பொருள்.	(6)	"
பேரா.	"	45. 1943 மார்ச்	தொல் -

முலம்	தி.ச.பாலசுந்தரம் பிள்ளை	
46. 1943	பொருள்.பேரா.	கணேசையர்
47. 1944 அக்.	எமுத்து.ஆராய்ச்சி	வேங்கடராஜன் கிரு.புதையார்
48. 1944	எமுத்து.நச்சர்	தேவநேயப் பாவாணர்
49. 1945	சொல்(மொழி)	பி.சா.ச.சாஸ்திரியார்
50. 1946	சொல்.சேனா.	தேவநேயப் பாவாணர்
51. 1947	பொருள் (1, 2 நச்சர்)	கழகம்
52. 1948	பொருள்.நச்சர்	கணேசையர்
53. 1948	பொருள் (1, 3) (மொழி)	ஈ.எஸ்.வரதராஜ ஐயர்
54. 1948	பொருள் (4, 5) (மொழி)	"
55. 1949	பொருள் (1, 2) (மொழி)	பி.சா.ச.சாஸ்திரியார்
56. 1950	பொருள் (3-5) நச்சர்	கழகம்
57. 1951	பொருள்.பேரா.	"
58. 1952	சொல்.நச்சர்*	தி.த.கனகசுந்தரம்
பிள்ளை		
59. 1952	பொருள் (1, 2) இளம்.	கழகம்
60. 1952	பொருள் (3, 4, 5) மொழிபி.சா.ச.சாஸ்திரியார்	
61. 1953	பொருள்.இளம்.	கழகம்
62. 1954	சொல்.சேனா.	ஆ.புவராகம் பிள்ளை
63. 1955	எமுத்து.இளம்.	சுந்தரமூர்த்தி
64. 1956	பொருள் (6-9) மொழி	பி.சா.ச.சாஸ்திரியார்
65. 1960	தொல்.முலம்	பதிப்பாசிரியர் குழு (மர்ரே ராஜம்)
66. 1961	தொல்.முழுவதும்	புலியூர் கேசிகன்
67. 1962	சொல்.நச்சர்	கு.சுந்தரமூர்த்தி
68. 1962	சொல்.நச்சர்	இராம.கோவிந்தசாமி
69. 1962	தொல்.நன்.எமுத்து	வெள்ளௌவாரணனார்
70. 1963	சொல்.இளம்.	கு.சுந்தரமூர்த்தி
71. 1963	சொல்.தெய்வ.	"
72. 1963	சொல்.	விஜூ.சுப்பிரமணியன்
73. 1963	தொல் (மொழி)*	இலக்குவனார்
74. 1964	சொல்.கல்.பழைய	கு.சுந்தரமூர்த்தி
75. 1965	எமுத்து - நச்சர்*	"
76. 1965	தொல்.பொருள் (8) நச்சர்	"

77.	1966	சொல். சேனா.	"
78.	1967	எமுத்து. நச்சர்	இராம. கோவிந்தசாமி
79.	1967	இ. தொகை (எமுத்து)	ச.வே. சப்பிரமணியன்
80.	1968	தொல். பொருள்	புலவர் குழந்தை
81.	1968	குத்திரவிருத்தி	தண்டபாணி தேசிகர்
82.	1968	பொருள் (8)	ஆபிரகாம் அருளப்பன்
83.	1969	தொல். (வளம்)	வட்லூரனார்
84.	1969	எமுத்து. இளம்.	அடிகளாசிரியர்
85.	1970	சொல். சேனா.	சு.மா. திருநாவுக்கரசு
86.	1971 செப்.	தொல். நன். சொல்.	வெள்ளைவாரணனார்
87.	1971	சொல். கல். பழைய	தெ. பொ. மீ.
88.	1971	இ. தொகை (சொல்)	ச.வே.சு.
89.	1972	தொல். நன்.	ரா. சீனிவாசன்
90.	1974	பொருள் (8)*	வட்லூரனார்
91.	1975	தொல். பொருள் (1) உ. வ. மு. அருணாசலம்	பிள்ளை
92.	1975	தொல். களஞ்சியம்	அறவாணன், தாயம்மாள் அறவாணன்
93.	1975	தொல். ஒப்பியல்	அறவாணன்
94.	1977	தொல். சொல்	அ.கு. ஆதித்தர்
95.	1978	இ. தொகை	
		(யாப்பு, பாட்டியல்)	ச. வே. சு.
96.	1979	எமுத்து. இளம்.	கு. சுந்தரமூர்த்தி
உரைவளம்			
97.	1980 செப்.	சிறப்புப் பாயிரம்	ஆ. சிவலிங்கனார்
98.	1980 டிச.	நான்மரபு	"
99.	1981 சூன்	மொழி மரபு	"
100.	1981	மரபியல்	கு. பகவதி
101.	1981 டிச.	பிறப்பியல்	ஆ. சிவலிங்கனார்
102.	1982 மார்ச்	புணரியல்	"
103.	1982 மே	தொகைமரபு	"
104.	1982 சூலை	கிளவியாக்கம்	"
105.	1982 நவ.	உருபியல்	"
106.	1982 டிச.	உயிர் மயங்கியல்	"

107.	1983 ஏப்.	புள்ளி மயங்கியல்	”
108.	1983 செப்.	குற்றியலுகரப் புணரியல்	”
109.	1983 அக்.	வேற்றுமையியல்	”
110.	1983	புறம்	வெள்ளௌவாரணனார்
111.	1983	களவு	”
112.	1983	கற்பு	”
113.	1983	பொருள்	”
114.	1984 மே	வேற்றுமை மயங்கியல்	ஆ. சிவலிங்கனார்
115.	1984 மே	வினிமரபு	”
116.	1984 சூலை	பெயரியல்	”
117.	1984 செப்.	விணையியல்	”
118.	1972 முதல் 1985	எழுத்து. சொல் (மொழி)	கமில்சவலபில்
119.	1985	எழுத்து. சொல் (மொழி)	டி. ஆல்பர்ட்
120.	1985	பொருள். பேரா.	கு. சுந்தரமூர்த்தி
121.	1985	செய்யுளியல். இளம்.	அடிகளாசிரியர்
122.	1985	உவமவியல்	வெள்ளௌவாரணனார்
123.	1986	மெய்ப்பாடு	”
124.	1986 சூலை	இடையியல்	ஆ. சிவலிங்கனார்
125.	1986	பொருள். நச்சர்	கு. சுந்தரமூர்த்தி
126.	1987 அக்.	உரியியல் (உ.வ.)	ஆ. சிவலிங்கனார்
127.	1988 செப்.	சொல். இளம்.	அடிகளாசிரியர்
128.	1988 செப்.	எழுத்து	பாலசுந்தரம்
129.	1988 அக்.	சொல்	”
130.	1988 டிச.	எச்சவியல் (உ.வ.)	ஆ. சிவலிங்கனார்
131.	1989	சொல். ஆத்திரேயர் உரைவ. வேணுகோபாலன்	
132.	1989	செய்யுளியல் (உ.வ.)	க. வெள்ளௌவாரணனார்
133.	1989	சொல். சேனா.	கு. சுந்தரமூர்த்தி
134.	1989 அக்.	பொருள் (3-7)	பாலசுந்தரம்
135.	1989 நவ.	பொருள் (1, 2)	”
136.	1989	எழுத்து (பேருரை)	இராம. சுப்பிரமணியன்
137.	1989	அகம் (மொழி)	நிர்மல் செல்வமணி
138.	1991 மார்ச்	அகத்திணையியல் (உ.வ.)	ஆ. சிவலிங்கனார்

❖ ❖ ❖ ❖ ❖

தமிழ்மண் பதிப்பகம் வெளியீடு செய்துள்ள தொல்காப்பிய உரைத்தொகைப் பட்டியல்

எழுத்துக்காரம்:

1. உரைத்தொகை -1
இளம்பூரணம் - வ.உ. சிதம்பரனார் (1928)
2. உரைத்தொகை -2
நச்சினார்க்கினியம்-1 - சி. கணேசையர் (1952)
3. உரைத்தொகை -3
நச்சினார்க்கினியம்-2 - சி. கணேசையர் (1952)

சொல்லதிகாரம்

4. உரைத்தொகை -4
இளம்பூரணம் - க. நமச்சிவாய முதலியார் (1927)
5. உரைத்தொகை -5
நச்சினார்க்கினியம் - சி.வெ. தாமோதரம் பிள்ளை (1892)
6. உரைத்தொகை -6
சேனாவரையம்-1 - சி. கணேசையர் (1966)
7. உரைத்தொகை -7
சேனாவரையம்-2 - சி. கணேசையர் (1966)
8. உரைத்தொகை -8
கல்லாடம் - 1 - தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் (1971)
9. உரைத்தொகை -9
கல்லாடம்-2 - தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் (1971)
10. உரைத்தொகை -10
தெய்வச் சிலையம் - இரா. வேங்கடாசலம் பிள்ளை (1929)

பொருளத்திகாரம்:

11. உரைத்தொகை -11
இளம்பூரணம்-1 - வ.உ. சிதம்பரனார் (1932, 35)
12. உரைத்தொகை -12
இளம்பூரணம்-2 - வ.உ. சிதம்பரனார் (1932, 35)
13. உரைத்தொகை -13
இளம்பூரணம்-3 - வ.உ. சிதம்பரனார் (1932, 35)
14. உரைத்தொகை -14
நச்சினார்க்கினியம்-1 - சி. கணேசயர் (1948)
15. உரைத்தொகை -15
நச்சினார்க்கினியம்-2 - சி. கணேசயர் (1948)
16. உரைத்தொகை -16
நச்சினார்க்கினியம்-3 - சி. கணேசயர் (1948)
17. உரைத்தொகை -17
பேராசிரியம்-1 - சி. கணோசயர் (1943)
18. உரைத்தொகை -18
பேராசிரியம்-2 - சி. கணோசயர் (1943)
19. உரைத்தொகை -19
பேராசிரியம்-3 - சி. கணோசயர் (1943)
20. தொல்காப்பியம்
எழுத்தத்திகாரம் - நக்கீரம் (2018)

